

சு. டி. 1907.

மருதரும சாஸ்திரம்



ம. இளவரசர் மருதரும சாஸ்திரம்
மருதரும சாஸ்திரம்
மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்

இராமா நுஜா சாரியை

பு. 1907.

சா - முத்திராங்கொட்டியார்

மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்

பு - க - சுப்பராயமுதலியாரால்

மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்

மருதரும சாஸ்திரம்


மருதரும சாஸ்திரம்
RAMNAD PT.

2047

Registered Copy Right.

1907.

கடவுள் வாழ்த்து.



ஆகாசினிதிபாழிநூலிளவா, தாடல் செய்தருள்வோன்றன்கோ
கடவுளென்றவர் திருவள்ளவா, துதிமால்வருணத்தோர்க்கு
மகாபாறுகம்பெழிநீர்தங்கவன்வண்படுதர்சுதூங்க
மறையிடுதினாவிநிதமவசவாய்ச்செய்துகன்றே.

— 000000 —

திருப்பாவாயிரம்.



கடவுளானது தருமகன்ருணாமருநுவன்மிருதி
முநிலிவடவொழிநீபந்தலாந்
முன்நூலிவொருளெவர்நூர்புலப்படுதலிலை
முன்புநீபாவிடாநிலதை

கல்லவையகடைபிணைந்தருவென்றியாவர்க்கு
கல்பினன்வொய்யொழியிலான்
கலவரில்லைநீளினுன்மிருகொடையினுன்புதுவை
கல்வணிகருநினைட்டன்

வல்லகாசியானைவன்மயத்தினில்வந்த
வலம்புத்தபங்கழயன்
வருத்திடப்பெருவாடுபறுவடமொழிச்சலநிதி
மதித்தமுதருத்தித்தீதற்கும்

மல்லவால்கொமாண்டுநிலையவில்லீரிரா
மாதாசாரியென்போன்
வண்டமிழின்மொழபெயர்த்திடவகுதிருத்தினன்
வளக்கப்பராயசனியே.

சிரார்த்தபிராமணன் ஆன்றுபுணரங்கூடாதென்பது	௨௩௩	௨௩௦
மற்றும்சிலசிரார்த்தபிரகரணம்	௨௩௩	௨௩௩
சுர்த்தாசெய்யவேண்டியபிராமணபிரார்த்தனை	௨௩௩	௨௩௩
பிண்டங்களை உபயோகப்படுத்தவேண்டியபிதி	௨௩௩	௨௩௦
சிரார்த்தபிராமணனின் உச்சிஷ்டதர்தைர்ந்திடுவம்	௨௩௩	௨௩௩
யவேண்டியகாலம்	௨௩௩	௨௩௩
சிரார்த்தத்தின் பகையாபகையங்கள்	௨௩௩	௨௩௩
மஹாளயம்	௨௩௩	௨௩௩
பிதூர்ச்சுளின் சவரூபம்	௨௩௩	௨௩௩
நான்காவது		
பிராமணன்முதலானோர் ஜீவநிருத்தியங்கள்	௨௩௩	௨௩௩
கிரகஸ்தர்களின் இருத்தியாகிருத்தியங்கள்	௨௩௩	௨௩௩
ஆஷிதாக்கிரகிஷ்டயம்	௨௩௩	௨௩௩
ஸகாதகதருமம்	௨௩௩	௨௩௩
வாஹரகிஷ்டயம்	௨௩௩	௨௩௩
கிரகஸ்தனுக்குநீக்கத்தக்கவை	௨௩௩	௨௩௩
தாம்வாங்கத்தகாதவர்	௨௩௩	௨௩௩
சிராவணவிதி	௨௩௩	௨௩௩
அநித்தியநம்	௨௩௩	௨௩௩
பொதுவிதி	௨௩௩	௨௩௩
துன்பம்நேரிட்டாலும் தருமர்தையே செய்யவேண்		
டுமென்பது	௨௩௩	௨௩௩
தன்சற்றந்தாருடன் சண்டை செய்யக்கூடாதென்		
பது	௨௩௩	௨௩௩
கல்னியில்லாதவன் தாம்வாங்கக்கூடாதென்பது	௨௩௩	௨௩௩
தாம்கொடுக்காதவர்கள்	௨௩௩	௨௩௩
ஒருவன் வெட்டினகுளமுதலியவற்றில் ஸ்ரானம்செ		
ய்யக்கூடாதென்பது	௨௩௩	௨௩௩
யமநியமங்கள்	௨௩௩	௨௩௩
சாப்பிடத்தகாதவர்கள்	௨௩௩	௨௩௩
தாரப்பிரஸம்ஸை	௨௩௩	௨௩௩
கர்வம்முதலியவற்றால்வரும்மோஷங்கள்	௨௩௩	௨௩௩
பிராணிகளுக்கு தருமமேதுணையென்பது	௨௩௩	௨௩௩
உயர்ந்தவர்களோடு சம்பந்தஞ்செய்யவேண்டு		
மென்பது	௨௩௩	௨௩௩
வலுவில்வந்தானத்தை நீக்கக்கூடாதென்பது	௨௩௩	௨௩௩
தகாதகாரியம்செய்தாவது தாய்தந்தைகுரு இவர்க		
ளைக்காப்பாற்றவேண்டுமென்பது	௨௩௩	௨௩௩

இந்தாலது.		
கிரகஸ்தம் பற்றி ல்லபா லிருந்து பிரமத்தியாதம்	கசக	உரு
செய்யுள்வாணம்	கசஅ	ரு
சாப்பிடும் தாதுவை	கசஅ	ரு
மார்ஸத்தின் கிதிகிலம் நுகழும் ஆவற்றூ ல்லாகும்	கஉஉ	உள
யாப்புகண்லியாயர்	கஉச	ருஅ
இரப்பிழிழிப்பு கிண்டிட்டு	கஉஉ	கஉஉ
பந்தரலோகத்தி	கஉக	கஉரு
கெள் என்லெவப்பறதலியதிரலியக த்ருயும் ஆணையா	கஉஉ	கஉச
பாணகத்தியும்	கஉக	கஉரு
விநிரமலியமற்றும் கிலகத்தியும்	கஉஉ	கஉச
மாதர்முயல்முதலியவற்றிற் குச்சுபாவத்திலேயே சுத்	கஉக	கஉஉ
தியுண்டென்பது	கஉக	கஉச
செளசகிதி	கஉச	கசஉ
ஸத்திநத்தியுத்தி கைகிவகீனப்போல செளசகிருக்க	கஉச	கசஉ
கோண்டியதென்பது	கஉச	கசஉ
வாதகிரகத்திந் துத்தி	கஉரு	கசஎ
மாதவெழுத்து	கஉரு	கசஎ
ஆறுவது.		
வாக்பிரஸ்தகிரமத்தியம்	கஉஅ	க
ஸகியசதநாயம்	கசஉ	கஉச
எழுவது.		
இரவதுதநாயம்	கரு	க
ஆசன்கிழிப்பு	கரு	க
தண்டிப்பிரயயவை	கருஉ	கச
ஆசன்கெய்வை	கருரு	கஉஎ
ஆசனமுதலியவற்றின் கிதி	கருக	எ
யுத்ததநாயம்	கருஉ	அக
உபாயகிதி	கருரு	கஉஎ
உலகப்பிரயயைதநாயம்	கருரு	கரு
உத்தியோகஸ்தர் களை வற்படுத்தினோண்டியகிதி	கருக	கசச
சுப்பலகிழிப்பம்	கருக	கசஅ
தீர்வைகிதி	கருஅ	கஉஎ
மந்திரா லோகனை கிதி	கரு	கச
ஸத்திமுதலியவைகள்	கருஉ	-
போர்செய்யுதகக்காலமும் அதற்குப்போகவேண்		
டியுயிதியும்		
ஆசன்கிழிப்புகிதி	கரு	கசக

எட்டாவது.

விபவஹாராயணியாசை	200
சிறுவன்முகதலியவாநவியிட்டுபொருள் அரண் பரப்ப நற்கிணங்கொன்பது	200
கைதப்பியவாப்பட்டபொருள் விவரம்	200
புதைதயல்கிஷயம்	200
கடன்கோடல்	200
ஸாகிப்பிரபரணம்	200
வாதுபிரதீவாதுகன்பிரபரணம்செய்திணங்கொண்ட மறுகிசாரணை	200
பொய்சாணிகொண்டுநற்றண்டாபியவாபரணம் அதற்குத்தட்டமும்	200
பொருளின் தொகை	200
வட்டிவாங்குதல்	200
போக்கு அடைமானவட்டி	200
ஈட்டையதுபவித்தல்	200
ஈட்டை அதுபவித்தல்சொற்பயாபொன்பது	200
அதுபவமாத்திட்டம்	200
வட்டியளவு	200
ஒப்பிப்பணிகொய்யாமை	200
பிணியிலக்கணம்	200
குடியன்முதலானேர்க்குக்கடன்கொடுத்தல்வாது கிடக்கடாடுதன்பது	200
சீட்டில் எழுதியிருந்தனும் மாறுபொன்பது	200
குடும்பத்தலைவன்பட்டகடனை மற்றவர் மீதிர்க்கலை ண்டுமென்பது	200
வேலையாளர் பட்டகடனை யஜமான் ஒப்புத்தொகை வேண்டுமென்பது	200
வலிமையால்செய்யப்பட்டவெல்லாம் மாறிப்பெயர அரசன் அதிகதீர்வைவாங்கவும் வாங்கவேண்டியதீர் வையை நீக்கவுங்கடாடுதன்பது	200
அரசன் பசுப்பாதயிலலாமல் உலரான வேண்டுமென் பது	200
கடன்காரனைத் தடுக்கின்றன்ப்படுத்தினால் அதற்கு சிகை	200
கடன்காரன் தொழில்செய்தாவது கடனைத்தீர்க்க வேண்டுமென்பது	200
நிகைப்பவிஷயம்	200
நிகைப்பதைவைத்தவிடத்திலேயே கொடுக்கவேண்	200

ஒருவன்தோஷத்தைச் சொன்னால்	௨௨௩௩	௨௨௩௩
தண்டக்கொடுமை	௨௨௩௩	௨௨௩௩
வண்டிக்காரன்யசமானன் வண்டி யிலிருப்பவர்தினி	௨௨௩௩	௨௨௩௩
களின் குற்றங்களும் அதற்குத்தண்டமுடி	௨௨௩௩	௨௨௩௩
திருட்டு	௨௨௩௩	௨௨௩௩
அரசன் உலகத்தைக்காப்பாற்றாமல் தீர்வைவாய்க்க	௨௨௩௩	௨௨௩௩
கூடாதென்பது	௨௨௩௩	௨௨௩௩
வழக்கில்தோற்றவன் திட்டை அரசன் பொறுக்கவே	௨௨௩௩	௨௨௩௩
ண்டுமென்பது	௨௨௩௩	௨௨௩௩
பிராமணன் பொண்ணைத்திருடினால்	௨௨௩௩	௨௨௩௩
தாம்புக்கயிறுமுதலான திருட்டு	௨௨௩௩	௨௨௩௩
தாடியத்திருட்டு	௨௨௩௩	௨௨௩௩
பொன்வெள்ளித்திருட்டு	௨௨௩௩	௨௨௩௩
பசுக்களைத்திருடினதற்கும் அவைகளுக்கு மூர்க்கும்	௨௨௩௩	௨௨௩௩
குத்தினதற்கும்	௨௨௩௩	௨௨௩௩
பட்டுமுதலிய திருட்டுக்கு	௨௨௩௩	௨௨௩௩
வன் திருட்டு	௨௨௩௩	௨௨௩௩
அரசன்மைந்தன் முதலானோர் திருடினால்	௨௨௩௩	௨௨௩௩
அரசன் குற்றஞ்செய்தால்	௨௨௩௩	௨௨௩௩
தண்டிக்கக்கூடாதவிஷயம்	௨௨௩௩	௨௨௩௩
வன் செய்கை	௨௨௩௩	௨௨௩௩
ஸ்திரீஸங்கிரஹணம்	௨௨௩௩	௨௨௩௩
முன்சந்தேகப்பட்டவன்	௨௨௩௩	௨௨௩௩
குளமுதலிய சீடத்திற்பேசினால்	௨௨௩௩	௨௨௩௩
பிறன்மனை விக்குச் சந்தரமனுப்பினால்	௨௨௩௩	௨௨௩௩
கூட்டிக்கொடுக்கிறவன் விஷயம்	௨௨௩௩	௨௨௩௩
கந்திகாஸ்திரீ விஷயம்	௨௨௩௩	௨௨௩௩
கணவனை நீக்கி மற்றொருவனைச் சேர்ந்தால்	௨௨௩௩	௨௨௩௩
கற்புடையமாதர் விஷயம்	௨௨௩௩	௨௨௩௩
கற்பில்லாதமாதர் விஷயம்	௨௨௩௩	௨௨௩௩
வருணசிரமவழக்குவந்தால்	௨௨௩௩	௨௨௩௩
சுபகாரியத்தில் அண்டை வீட்டுக்காரனை அழைக்கா	௨௨௩௩	௨௨௩௩
விடில்	௨௨௩௩	௨௨௩௩
குருடன் முதலானவர்களிடத்தில் தீர்வைவாய்க்கக்கூ	௨௨௩௩	௨௨௩௩
டாதென்பது	௨௨௩௩	௨௨௩௩
வண்ணன் குற்றம்	௨௨௩௩	௨௨௩௩
சேடன குற்றம்	௨௨௩௩	௨௨௩௩
ஆபத்திரீவை ஏற்பாடு	௨௨௩௩	௨௨௩௩

பழி மசல்லிவழயம்	உஙஉ	நகுக
திருட்டுவழி சீயானல்	உஙஉ	சா
விவையம்படு	உஙஉ	ச0உ
தேவணிக்ஷயி	உஙஉ	ச0ச
தேவணிக்ஷயன் பிரசுருதேரிட்டான்	உஙந	ச0ஆ
கந்தத்திரிபாண விரிபாணி உத்திஸ் கோலை வங்கக்கடாட்டு	உஙந	சகக
ன்பது		
பிரபாணன் குத்திராவிடத்தில் கோலை வங்ககடாமென்	உஙச	சகந.
பது	உஙச	சகநு
கோலையான்பிரிவு		
மலையான் சீதைக் கோலையான் இவர்களுக்கும் தன்	உஙச	சகச
பொருளினு மதிவாயிந்லைவென்பது		
ஒன்பதாவது.		
மாதாபவந்த நாமம்	உநரு	ச
மாதர்வருந்த நூர் கவாதினம் கொடுக்கடாடுதன்ப		
தும் ஆவ்களில் பரிபாணமம் ஆசனுவநுர்வாப		
சம்பமம்	உநரு	உ
மாதர்களின் தாபநிவாயை	உஙஎ	சந.
மாதவாசிபரிசாரிகைம்	உஙஎ	சக
புத்திரவிவையம்	உநஆ	உச
மாதர்வளி சூழல் தாமம்	உசந.	நுஎ
கித்திரந்திபாணரிக்ஷயிநத்தால்	உசநு	கக
கவாணியைவாயுநர் பிரித்திருந்தூர் பிபது	உஉரு	எச
கவாணியை வணியிலைந்தால்	உசக	எஎ
இவன்பவமது விவாழிவிவையம்	உசக	உ0
தன் இவரின விவா சிபருகைதெசம்பகேண்டிமென்		
பது	உசஎ	அச
பெய்ளறுவான் தாந்னைவணகைத் தேடிக்கொள்ள		
வாமென்பது	உசஆ	க0
கத்திரவகம்மம் கொடுத்தகிள் அந்த வரணிந்தால்	உசக	கஎ
கக்கம் வங்கக்கடாடுதென்பது	உசக	ந
தாயாயகம்	உரு0	க0ச
வகெறு	உருக	ககஉ
முத்ததன்மை	உருந.	கஉந
புத்திரிபுபுத்திராசி	உருந.	கஉ
புத்திரசத்தயின்பெருமை	உருந	கந.
புத்திரனுக்குத் தொழித்திரனுக்குப் பேதலிந்லை		
பென்பது	உருந	கக
தத்தன் ஐசாயிதாவுக்குசிரார்த்தஞ்செய்யவேண்டி	உருந	கச

புத்திரபேதங்களும் அதுகளின் திருத்திபங்களுமா	உ.அ.ந.
ஒளரஸனிநுந்நால்	உ.அ.ந.
ஒளரஸனில்லாதபோது	உ.அ.ந.
புத்திரசந்திரசில்லாதபோது	உ.அ.ந.
சீதநம்	உ.அ.ந.
பங்குக்குரியவரல்லாதவர்	உ.அ.ந.
பகுக்கத்தகாதபொருள்	உ.அ.ந.
பிதாவிருக்கையிற் பாகிக்குள் வகை	உ.அ.ந.
குது	உ.அ.ந.
குதாடுகிறவன் முதலியவர்களைப் பட்டணத்தை விட	உ.அ.ந.
குத்துரத்தவேண்டுமென்பது	உ.அ.ந.
பொதுவான சிலநடைநடிகள்	உ.அ.ந.
தப்புப்பத்திரஞ் சிருஷ்டித்தால்	உ.அ.ந.
நீதிக்காரன் செய்த தீர்ப்பை அரசன் மாற்றக்கூடாதே	உ.அ.ந.
மஹாபாதகர்களிஷை	உ.அ.ந.
ஒழிபு	உ.அ.ந.
பரிதாநம்வாங்கினால்	உ.அ.ந.
வெளிப்பட்ட திருடர் தண்டார்	உ.அ.ந.
திருடர்வலிக்குமிடம்	உ.அ.ந.
திருடருக்கு ஒத்தாசைசெய்தால்	உ.அ.ந.
பொக்கிஷத்தைத் திருடினால்	உ.அ.ந.
இரவில் பூட்டையுடைத்தால்	உ.அ.ந.
முடிச்சவிழ்த்தால்	உ.அ.ந.
ஏரிசூளத்தை உடைத்தால்	உ.அ.ந.
கோவில்முதலானதையிடித்தால்	உ.அ.ந.
சூளத்தூரிரைக்கமுனிக்குப்பாச்சினால்	உ.அ.ந.
தெருவில்மலபாதைசெய்தால்	உ.அ.ந.
பாலத்தை யிடித்தால்	உ.அ.ந.
சரக்கைமாறுபாடாய்விற்றால்	உ.அ.ந.
சூடியம்வைத்தால்	உ.அ.ந.
விரையில் தாரியத்தைக்கலந்தால்	உ.அ.ந.
இராஜாங்கம்	உ.அ.ந.
அரசனாலேயே யுகதருமமுண்டாகுமென்பது	உ.அ.ந.
பிராமணன்பெருமை	உ.அ.ந.
வைசியதருமம்	உ.அ.ந.
சூத்திரதருமம்	உ.அ.ந.
பத்தாவது.	
சங்கராஜாதியினுற்பத்தி	உ.அ.ந.
அதிலோமஜாதி	உ.அ.ந.

பிரதிவேசனஜாதி	உ.அ.நி	கக
அந்தராளஜாதி	உ.அ.சு	கடு
விபாத்திரஜாதி	உ.அ.சு	உ.0
பாகியஜாதி	உ.அ.எ	உ.சு
சங்கராஜாதித்தொழில்	உ.சு.0	சு.எ
ஹீகஜாதியைத்தொழிலாலரியவேண்டிமென்பது	உ.சு.க	நி.எ
பிராமணைப்பூப்பிடுகதஞ்சுத்திரன் பிராமணனாவா		
மென்பதுக்குஞ்சுத்திரனாவாமென்பதும்	உ.சு.0.	சு.சு
பிராமணைத்தொழில்	உ.சு.சு	எ.சு
சுஷத்திரியைத்தொழில்	உ.சு.சு	எ.எ
வைசியைத்தொழில்	உ.சு.சு	எ.அ
முறையஞ்சுத்திரந்தொழில்	உ.சு.நி	அ.0
அந்தணைபத்தநாமம்	உ.சு.நி	அ.க
சுஷத்திரியைபத்தநாமம்	உ.சு.சு	சு.நி
வைசியைபத்தநாமம்	உ.சு.எ	சு.அ
ஞ்சுத்திரைபத்தநாமம்	உ.சு.எ	சு.சு
பிராமணைபத்தொழில்	உ.சு.எ	க.0.க
சுஷத்திரியைமுறையானவரினுபத்தொழில்	ந.ய	கக.அ
பதினேராவது.		
தானாதிவாரிள்	ந.0.0.	மு.தல்
தாயத்தலைபாக்கப்பாற்றால் வேறுதருமஞ்செய்ய	ந.0.க.	சு
யாசந்தாயத்தருமஞ்செய்யாதால்	ந.0.க.	கக
சுத்தியுள்ளவையனுபுபத்தநாமத்தை அறுவழி க்கக்க.	ந.0.க.	உ.அ
பிராமணை கண்கப்பாரசஞ்செய்கிறவனை சமீக்கலா		
மென்பது	ந.0.சு	ந.க
அக்கிரிவேசாத்திரினிசையம்	ந.0.எ	ந.சு
சொற்ப்பொருளுள்ளவையாகஞ்செய்யக்கடாடு	ந.0.எ	ந.அ
பாபக்கவாசுபம்	ந.0.சு	ச.சு
பஞ்சமஹாபாதகங்கள்	ந.0.சு	நி.சு
உபபாதகம்	ந.0.0	நி.சு
ஜாதிரெய்ச்சகம்	ந.க.க	சு.எ
ஸகலீகரணம்	ந.க.க	-
ஆபாத்திரீகரணம்	ந.க.க	
மலிகீகரணம்	ந.க.க	
பிராமணத்திர்பிராயச்சித்தம்	ந.க.உ.	
ஸூரபாகத்திராயச்சித்தம்	ந.க.சு	
பொன் திருட்டுக்குப்பிராயச்சித்தம்	ந.க.சு	
குருமனை யானைப்புணர்ந்ததற்கு	ந.க.சு	
உபபாதகத்திற்கு	ந.க.எ	


பொருள் விளக்கம்.


பக்கம் | கவிதைகள்.

அவகிரணிப்பிராயச்சித்தம்	ந ௧௨	௧௩௩
ஜாதிப்பிரம்சகாமுதலியவற்றிற்கு	ந ௧௬	௧௩௩
கூத்திரியன்முதலானோரைக்கொன்றல்	ந ௧௭	௧௩௩
பூனைமுதலியஜந்துவைக்கொன்றல்	ந ௧௮	௧௩௩
அபகிப்பபண்ணப்பிராயச்சித்தம்.	ந ௨௨	௧௩௩
புருபநயனிதி	ந ௨௩	௧௩௩
பலவிதத்திருட்டுக்கு	ந ௨௪	௧௩௩
அகம்மியாகமநபிராயச்சித்தம்.	ந ௨௬	௧௩௩
ஸம்ஸற்கிப்பிராயச்சித்தம்	ந ௨௭	௧௩௩
கடப்பிரஹானிதி	ந ௨௮	௧௩௩
தகாததாநம்வாங்கினால்	ந ௨௯	௧௩௩
விராத்தியனுக்குப்புரோகிதஞ்சொல்லால்	ந ௩௦	௧௩௩
பந்தினாஷகனுக்கு	ந ௩௧	௧௩௩
பிராமணைமிரட்டுதல்முதலானதற்கு	ந ௩௩	௧௩௩
கிருச்சிரசவருபாள்	ந ௩௪	௧௩௩
பாபஞ்செய்தவன் கிருத்தியம்	ந ௩௬	௧௩௩
தவத்தின் பெருமை	ந ௩௭	௧௩௩
ரஹவிய விஷயபிராயச்சித்தம்	ந ௩௮	௧௩௩

பன்னிரண்டாவது.

கருமலக்ஷணம்	ந ௩௯	௧௩௩
கருமபலன்	ந ௪௦	௧௩௩
பாபபுண்ணியபலன்	ந ௪௧	௧௩௩
முக்குணலக்ஷணம்	ந ௪௨	௧௩௩
முக்குணச்செயல்கள்	ந ௪௩	௧௩௩
முக்குணப்பயன்	ந ௪௪	௧௩௩
தமோகுணஜநம்	ந ௪௫	௧௩௩
ரஜோகுணஜநம்	ந ௪௬	௧௩௩
ஸத்துவகுணஜநம்	ந ௪௭	௧௩௩
அகீர்த்தியகரணபலன்	ந ௪௮	௧௩௩
கீர்த்தியாகரணபலன்	ந ௪௯	௧௩௩
மோகேஷாபாயம்	ந ௫௦	௧௩௩
கருமவிபாகம்	ந ௫௧	௧௩௩
வேதப்பிரசம்ஸை	ந ௫௨	௧௩௩
சாஸ்திரரஹசியம்	ந ௫௩	௧௩௩
பிருகுவாக்கியம் தத்தவம்		௧௦௮
அத்தியாத்மத்யானபோகம்		௧௦௮
		௧௨௦





ஸ்ரீராமஜயம்.

மருதர்மமசாத்திரத்தில்

பிருகுசங்கிதைதயில்

முதலத்தியாயம்.

நூலாசிரியம்.

பஞ்சவிடயங்களிற் செல்லாவின்ற மகதைப் பிரம்மவிஷ்டையிற் செல்லுப்படி செலுத்திய கவாயப்பு மதுவை குழிற்வர்கள் வந்தடைந்து விதிப்படிப்பூசிந்து மேற்சொல்லப்போகிற விஷயங்களைக் கேற்க்கொடுக்கள்.

உ. பரிபூரணமான ஞாகந் பலம் ஐஸ்வரியம் வீரியம் சக்தி தேஜச இவைகளை யியல்பா கவுடைய ஓப் சுவாயீ பிராமண சஷத்திரிய வைசிய நகத்திரென்ற நான்கு வருணத்தாகுடையவும் ஆறு லோமன் பிரதிலோமன் அந்தரானன் விபத்திபன் முதலான சங்கரா சாதிகளுடையவும் சாதவீரமமுதலிய நருமங்களை கிரமமாகச் சரியாய் முமுழையார் எங்களுக்குச் சொல்லவேண்டும்.

க. அக்ஷிபிஷ்டேரம் முதலிய சாகாதிகரங்களை விதிக்கிறதாயுர் ஒருவா லேவிதஷ்டி கம்பாடாததாயுர் இவ்வளவென்று அளவிடக் கூடாததாயுர் மீமாம்சா சாஸ்த்திரமறியுதவர்களாலே அறியப்படாத பொருளையுடையதாயுர் இரக்கிற இரக்கச்சகலவேதத்தினுண் ணையை அறிந்தமஹான் நிரொருவரே யல்லவர்.

ச. மஹாதுபாவானான மஹநுஷிகளுக்கும் சக்தேகக் தெனி விக்கத்தக்க ஞாகதேஜசையுடையான அந்த மதுப்பிரஜாயது யானவர் இவ்வண்ணமாக அந்த நுஷிகளாலே கேற்க்கப்பட்டு அவர்களைப் பூசித்து கேற்பிராகவென்று சொல்லத்தொடங்கினார்.

டு. வருணாசிரமதருமத்தைக்கேட்ட குஷிகளுக்கு பிர முதல் வருணாசிரமமுண்டானதால் முதல்பிரளயகாலத்தை.

லத்தொடங்கினார். இக்கவுடையானது பண்டையத்தில் ஒரு சீர்ப்பெய்தியில் ஓங்கியபய் இருவில் மறைந்த உதயத்தாய் பெயல் மன்னாத்தயதோற்றாததாயும் அடைமாவைநீர் பததயவுந் உயிர் தத்தான சீயம்பயததாயும் தர்க்காஸ்தியுந் தியைய்க்களால் தீர்ச்சகித்ததயபததயும் யாவும் உருங்கி உதயிபததும் இது உருகல.

ஊ. இதுவான சீயியை மறந்தியிடுவதற்கு உதயத்தாய் உய்யல் பெயல் மந்தியுலே தீதொடுபெய்தியாய் தன்னாற் றகாசீர்தொடு தீதொடுபெய்தியுதக்க சூய்யுயானபகாசூகலாய் உய்யுதயான உதயிந் தீயிங்கலாலே கிரகிசீய்ப்பாசூய்யுந் துதயாயுந் தீயிங்கலாலுதயிசீய்யுதலிய ஞந்தொழிந் துடையாயுந் துதயாய் உதயிபயல் உய்யல் பூதங்களைப் பிரகாசப்படுத்துதையாயுந் பிரகாசத்திடுபெயலாய் பிரகாசித்தார்.

எ. சகலவேதயுயானவ்வினா லேபிடுத்தயாயும் மருதினாலேயுத்திரம் அறிபக்கநாவராயுந் பிரகித்தியம்பயலாலே அறிபக்கநாவராயும் உருவமில்லாதவாயும் சீய்யத்தியயிரியாயுந் தீய்களாலேயுதசுத்திக்கந்தகாந மலிணாலய யுடையவாயும் பிரகித்தியிடுபெயலாயும் இருக்கப்பட்ட யாதொரு களாயியு வ் டொ அகலே இது உதயயமுதலிய பூதங்களாகப் பிரகாசித்தார்.

அ. அக்தம்பரமாத்மாவானவர் சகலவுயிர்களுக்கும் இருப்பிடுமானதன்சீரத்தினின்றும் நானாநிதயான பிரகாசகளைக் கிருஷ்டிந்நினைத்து பிரம்மாண்ட சிருஷ்டிக்குமுன்னம் சகலத்தையுண்டிபண்டையுதில் தன்சகத்திருபமான ஒருவிதையைவிதைத்தார்.

க. அந்தவித்தானது சர்வேஸ்வரருடைய இச்சகாசீராலேயுதகரிமமான ஒரு அண்டமாயிற்று அன்யண்டத்தில் முன்பு உருத்தியிரமப்பட்டதுக்குத்தக்க தவகயண்ணின ஒருநாதினை பிரம்மாவாக சிருஷ்டித்து அவருக்கு அந்தீயாயியாய்ப்பெயலேகித்தவர் அக்தம்பரிமனுக்கு சர்வலோகபிதாமகனென்றுபெயர்.

க(1) ஜலமானது *நரன் என்ற பெயரையுடைய பரமாத்மாவானால் சிருஷ்டிக்கப்பட்டதால் நாரமென்ற பெயரையடைந்தது அக்தநாரமென்கிற பெயரையுடைய ஜலத்தில் வசிக்கலினால் அக்தம்பரமாத்மவுக்கு நாராயணனென்றுபெயர்.

* நரன் என்பது கேடில்லாதவன்.

கக. பிரபஞ்சத்துக்குக் காரணமாயும் சரீர மில்லாதவராயும் அழிவில்லாதவராயும் வேதபந்தத்தினு ளறிப்பபதினவினாலே சத்தென ன்றும் கன்முதலிய புறவித்தியாயங்கனிது ளறிப்பபடாமையினால் அச த்திதன் னும் சொல்லப்பட்ட அபரவன்வையுடையவராயு மிருக்கிற அத்தப்பாமத்தமாவினால் முன்னர் சிந்தித்தபடிப்பட்ட ஒரு ஜீவனுக் குப் பிரம்மாவிலின்று பெயர்கொண்டப்படுகிறது.

கங. முற்கொண்ட அத்தவன்வட்டத்தில் அத்தப்பிரம்மாவானவர் மேற்கொண்டும் கண்கண்டையுடைய ஒரு பிரம்மாவருளுந் விதித்துத் தன் மகத்தினாலேயே இத்தவன்வட்டம் இரண்டாகப்பிரிவுகற்படி. பினைத்து அதை இரண்டுகண்டயாக்கினார்.

கஈ. அம்மிரண்டுகண்டத்தினும் மேற்கண்டத்தினாலே சுவர்க் கத்தைதான் சிறுக்கண்டத்தினாலே பூரிவாயும் கடுகில் ஆகாசத்தைதயும் எட்டித்திருவாயும் ஏழுத்திரத்தைதயும் சிந்தித்தார்.

மகத்ததுவமுதலியிருஷ்டி.

கச. அத்தப்பிரம்மாவானவர் பரமநம் கவருபவான தன்னி டத்தில்நின்றும் வேதத்தித்தொடர்வியிழப்பதினும் ஒருகத்தையுண்டு பண்ணித்திதுளும் எத்திதன் னும் கன்முதுத்தித்தியமையினால் அசத்திதன் னும் சொல்லப்பட்டவருதையுண்டி பண்ணினார். அதற்கு முன்னர் பினைக்கும் அபிரவன்வத்துக்கு திரும்பிடமாயும் தன்கா ரியத்தொடர்வ கண்டையுடையதாயும் இருக்கிற அகங்காரத்தைதயுண்டு பண்ணினார்.

கசி. இத்த அகங்காரிருஷ்டிக்குமுன்னமே மேற்கொண்டபா மாத்துவாவிடத்தினின்றும் மகத்தத் தவத்தைதயும் சத்துவமுதலிய முக்குணங்கனையும் எத்தமுதலிய பஞ்சவிடயங்களைக் கிரிக்கத்த தக்க பஞ்ச ஓதாதெத்தியம் கனையும் வேதத்தித்தொல்லியபடி. கிரமமாக அண்டிபண்ணினார்.

கக. முற்கொண்ட அகாராதிரி பஞ்சபூகங்களுடைய த்தினைகனையும் அகங்காரத்தைதயும் குங்கமமாய் அதன் டடக்கி யானுட விலங்கு பகதிமுதலிய சாதுகளைச் சிசு

கள. யாதொருகாரணத்தினாலே பிரம்பாணியை விடாமல் கிணற்று
 ப்பட்ட பஞ்சமஹாபூதமும் அகம்சாவும் இத்தத்தேவர் களின்
 சமரூபமாயடைகிறதே அதுகாலே இத்தத்தேவர் தம்மில்
 ன்று பெயராயிற்று.

கஅ. அந்தத்தேவர்களை ஆகாரத்தினாலே உதற்கவன் மட்டுமே
 பமாகத்தன் கன் காரியத்தினாலே அடைந்து ஆகாரத்தினால்களின்
 காரியம் மேலே சொல்லப்படுகிறது என்கின்ற காரியமாயுடைய காரணத்
 தைரினைப்பதினாலே அகநுநக்கங்களை அழிப்பவன் என்கின்ற இத்த
 ன்ருமல் அழிவற்றிருக்கை.

கக. பஞ்சதன்மத்தினாமகத்தத்துமல் அகம்சாவும் இத்த
 னுடைய கிருஷ்டிக்கிற வல்லலாயாதே தேவர்களை அடைந்து
 ங்களினாலே பிறப்பிறப்பற்ற காரியத்தினாலே அழி
 வுள்ள இத்தலே அமாதிற காரியமுண்டாகின்றது.

உ.௦. இத்தப்பஞ்சமஹாபூதங்களின் உதவையான ஆகாரத்தின் உத
 மாணசப்த்தத்தை இரண்டாயதானவாயுவுள் அகநுநு அப்பகாரத்
 தைமூன்றாயதானதேயுவுள் அகநுநு அப்பகாரத்தினாலே கால
 காலதான அப்புவுள் அகநுநு அப்பகாரத்தினாலே அகநுநு
 தானபிரிதிகியும் அடைகின்றது.

உ.௧. அந்தப்பிரம்மாவானவர் மூல்கிருஷ்டிக்கப்பட்ட மாணு
 டர்முதலிய சகலசாதிகளும் தோதத்திவிட்டும் இத்த அடை
 யாளமுள்ளவன் மனிதனன்றும் இத்த அடையாளமுள்ளவன் மக
 வென்றும் இத்த அடையாளமுள்ளவன் அகநுநு அகநுநு
 கப்பெயர்களுயும் அந்தத்தசசாதிகளின் குழிள்களையுள் கிருஷ்ட
 த்தார்.

உ.௨. கர்மத்தைச்சபாவமாகவுடைய இத்திராதீதவர் களையுள்
 சூட்சமரூபமுள்ள சாத்தியதேவர்களையுள் அழிவற்றதான யாகங்க
 ளையுள் சராசரங்களுயும் அந்தப்பிரபுவானவர் கிருஷ்டத்தார்.

உ.௩. யாகங்கள் நிறவேறும்பொருட்டு இருக்கு என்று சொ
 ம் என்னும்பெயரையுடைய அகநுநு அகநுநு அகநுநு
 சூரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் வெளிப்படுத்தினார்.

உ.௪. பின்பு காலத்தையுள் காலத்திற்கு மாசாதிரிகையுள் கிரு
 த்திகையாதீ நட்சத்திரங்களையுள் சூரியாதீ நவக்கிரகங்களையுள் நதிக

னையும் சமுத்திரப்பகோயும் பவ்வதங்கனையும் மேடு பள்ளவிடங்களை யும் உண்டிபண்ணினார்.

க.க. பிரதாபத்திரமதலிய தபரையும் வாக்கையும் சீரீடை யையும் சத்திரவத்தையுமும் காமம் சூரியதத்தையுமும் மேற்கொல்லப் போகிற சிவத்தையார் பிரயாசை தன்னவாய் இத்தப்பிரசைகளின் விருத்தியின்லியருட்டு உண்டிபண்ணினார்.

க.க. சமுத்திரமதலியதந்தநக நம்மா நம்மங்கனையும் அவற் றைப் பெற்றென்பதற்குப் பவ்வதங்கனையும் உண்டிபண்ணினார்.

க.க. பாண்டிபண்ண வந்தபவ்வதங்கனையுடைய சூட்சுமரூப மான தன்மாதலியகளைப் பெற்றுமாயும் சூட்சுமரூபமிருக்கிற இவ் வுலகம் கிராமம்சீர்த்திரம உண்டிபண்ணினார்.

க.க. அத்தப்பிரமாயானவர் சத்தப்பிரமணியை எத்தச்செய்கை யில் ஏறலாம் சத்திரவத்தையுமும் உண்டிபெற ஆங்கிதப்பிரா ணிகள் ஆங்கிகள் சிவமணியை ஆண்டிபெற

க.க. பெருமைய சிவப்பதி மிருகங்களுக்கும் கொலையின்மை யைமான்முதலிய பிரயாசைகளுக்குத் தமையைய பிரயாணுக்கும் கொ டியவைய எத்தநிரியதற்கும் சூழலனிகிடையுதலிய தருமத்தை பிரயாசாரியதற்கும் அயர்வதற்குமே உலகம்ச பவ்வணமகிய அதர்ம த்தையுமும் சத்திரவத்தையார் பெற்றப்பதற்குப் பிரயாசைக்கும் அசத்தியத் தை மணிகள் சத்திரவத்தையும் உண்டிபண்ணினார்.

க.க. பாண்டிபெறவர்கள் தந்தநகர எங்களில் தன்றன் அடை யாளங்களை பெறப்படு ததலிய கண்டிந்தனவோ அதுபோல பிராணி களைத் தன்றன் கற்பத்துக்குத்தக்க பெருககளைத் தாமே யடைபு றார்கள்.

க.க. உலகவிருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம் புஜம் றுடை கால் இவர்களினின்றும் பிரயாணன் எத்தநிரியன் வைசியன் சூத்திரன் இவர்களைப் பிரயாசை ஷண்டிபண்ணினார்.

க.க. அத்தப்பிரமாயானவர் தன்னுடையதேகத்தை இரண்டு கண்டமாகி ஒன்று ஸத்திரியாகவும் ஒன்றுபுருஷனுக்கவும் ஆகி அந்த

ஸ்திரியரி னிடத்தில் ஆங்காப் புத்தகத்தைக் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௩. ஆந்தளிபாப்புருஷனும் தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௪. நானும் ஆந்தளிபாபத்திரர் ஆந்தளிபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௫. ஆங்காப் புத்தகத்தைக் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௬. மிருத்தகாந்தியுள்ள இத்தந்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௭ இத்தந்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௮. மின்னல் இடிமேகம் இத்தந்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௩௯. மின்னல் இடிமேகம் இத்தந்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௪௦. புழு உலண்டுபூச்சி யிளங்கிணம்பூச்சி எட்டுகாற்பூச்சி ச முகமி வால்கொசு நானுபேத விருஷைங்கள்.

௪௧. இத்தப்படி மேற்கொல்லிய பிரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார். தாமதப்படுத்துதல்புருஷனும் தவிசைநமா சிருத்தடிக்குந்தியாபுத்திரபாபத்திரர் கொண்டு வந்தது விவரம் புருஷனை யுண்டுபண்ணினார்.

௪௨. இத்தப்பிராணிகளுடைய உற்பத்திக்கிரமத்தைபுரணுவித்து நின்செய்கையையும் உமக்குநான் சொல்லுகிறேன்.

உர்ப்பத்திரமம்.

௧௩. பாக்கள் பிநயங்கள் இருபறம்பல்லுள்ள புலிமுதலியவைகள் இரங்கத் தாராசர் மலிநி இவைகள் சராயுவென்னும் கநர்ப்பப்பையில் ஆளித்து அதனினிநிற்றுகைகள்.

௧௪. பாக்கள் பிநயங்கள் நன்னிநிநுண்டாகிற முதலைகள் ஆவைகள் மர்சங்கள் இவைமுதலான செக்குக்களும் கராயினுண்டாகிற நுண்முதலியவைகளும் முட்டையா லுண்டாகின்றன.

௧௫. பாக்கள் பிநயங்கள் கராயினுண்டாகிற முதலைகள் புழுக்கத்தாறுண்டாகின்றன இத்தகைத்த புற எறும்பு முதலியவைகள் உண்ணத்தாறுண்டாகின்றன.

௧௬. பிநயங்கள் வித்தினும் கிளைகளும் பூமியைப்பிளந்துவந்தபாம்பாடிண்டாகின்றன இத்தகைருட்சங்களினிபதமான புடல முதலியவைகையுடைய பல்வென்றுமுதலிய பயிர்களும்பலன் கொடுத்தரின்பு அழிந்துவரகின்றன.

௧௭. பூவாழ்வாய்க்கிற அத்திமுதலிய சிலவிருட்சங்களுக்கு வளம்பதிபெந்துபெயர் பூவையுடைத்தானதுகளாகவும் பூவும்பலந்தையுமுடைத்தானதுகளாகவும் பிநயங்கள் இரண்டுகிதமாக விருக்கின்றன.

௧௮. சிலசெடிகள் பெற்றுநினைத்தாயுண்டாகின்றன சிலசெடிகள் தூறுகவுண்டாகின்றன புற்கள் வேலைகள் கொடிகள் இவைகள் வித்தினுண்டாகுகளாது முண்டாகின்றன.

௧௯. பாக்கள் பிநயங்கள் கரணமாகிய அநீகருபமுள்ளதமோருணத்தினினை உழப்பட்ட இத்தத்தாவரசாதிகள் உள்ளறிவுள்ள தாய்க்கைக்கொடுதல் கூடியிருக்கின்றன.

௨௦. பிநயவுற்பத்திமுதல் விருகையுற்பத்திவரையில் கோரமான சம்சாரச்சுத்தின் உற்பத்திவொல்வப்பட்டன.

தினப்பிரவாயகாலமுணர் தீதல்.

௨௧. அத்தப்பிரவாயகாலம் இத்தப்பிரகாரம் இவ்வகமெல்லாவற்றையும் என்னையுந் திருந்தித்து தனதுபகல் முடிந்தவுடன்

இந்தவுலகத்தைப் பிரளயத்தினை மகநூல் அப்போத்தானத் தையடைகிறார்.

ருஉ. அந்தப்பிரம்மாவானவர் எப்போதும்கூடும் துன்புறுத்தி தைச்சிருஷ்டிக்க மகநூல்வாய்விடவே அப்பிரமம் தந்தகாலமான் டாகின்றது எப்போது அந்நையுழிக்குமறநிகழ்வாகக் கண்ணுறந்து கிறாரோ அப்போது அழிகின்றது.

ருங். அவர் கண்ணுறந் தப்போது உத்தமிகொடுக்கி மகநூல் திருக்கிற பிரானிகள் அந்தந்நம்மத்தினின்றும்கொடுக்க வந்தால் தீதாயிற் லாதிருக்கிறார்கள். மகநூல் எரியவில்லை என்றுகின்றது.

மகாப்பிரவாயமுண்டித்தல்.

ருச. இந்தப்படி பிரம்மாவின் வாயுறுத்தி அப்பன் சர்வாந்தி ரியாமியான பரமாத்மாவிலிடத்திற் பிரம்மாத்மாவின் உவாய்வான் களும் ஆகாசாதிபூதங்களும் எப்போதுகூடத்த அமைக்கின்றவையே அப்போது அந்தப்பிரமாத்மாவானவர் சகலபிரானிகளையும் கா மாக உதரத்திலவைத்துக்கொண்டு கண்ணுறந்திறவர் பிரவாயத்தை யடைந்திருக்கிறார்.

ஜீவோத்திரமவாய்.

ருரு. ஒருஜீவன் தமோதூனத்தினால் அதுமயப்படுவான் பங்கு சேந்திரியத்தோடுகூடிய ஒருசரீரமெடுத்து வெளிநிலையினை எப் போது சுவாசப்பிரசுவாச முதலிய வாயியங்களைச் செய்வ சக்தியை வில்லையோ அப்போது ஸ்தூலதேகத்தைவிட்டு துக்கமறுபத்திதாயி வெளிப்படுகிறான்.

தேகாந்தரப்பிராபத்தி.

ருசு. எப்போது அந்தச்சீவன் *புரியஷ்டகத் தேகங்கூட வளைய் தாவரசங்கமபிஜத்தை அடைகிறானே அப்போது அவனுக்குத் தூலசரீரமுண்டாகின்றது.

* புரியஷ்டகமாவது பஞ்சமகாபூதம்-பஞ்சசித்திரியம்-மனது புத்தி-ஜம்மந்தரவாசனை - மர்மம் - பிராவாயு - ஆயித்தை-ஆ-அ-

௫௭. அத்தப்பிரம்மாவானவர் இந்தப்படி தன்விழித்தலினாலே இந்தத்தாவரசங்கமந்தை யுண்டுபண்ணியும் உறங்குநலினாலே அழித்தும் தானழிவில்லாமலேயிருக்கிறார்.

௫௮. அத்தப்பிரம்மாவானவர் இந்தசாஸ்திரத்தை உண்டிபண்ணி விதிப்படி வளக்குமுன்னம் ஒதுவித்தும் யானும் மச்சிமுருகலான ரிஷிகளுக்கும் உறுதித்தேன்.

௫௯. இந்தசாஸ்திரத்தை வளவிடத்திறிட்டு னுள்ளோரோதியுணர்ந்த இந்தப்பிரகுமுறாரிஷியுங்களுக்கும்முழுமுழுதஞ்சொல்லுமாய்.

௬௦. அதன்பரின்புமறப்பிரஜாபதியினால் அத்தப்படிநியதிக்கப்பட்ட பிரகுமுறாமுரியானவர் அத்தவிஷிணியாய்த்து வேளுங்க ளென்று சத்திதாவந்ததுடன் சொல்லத்தொடங்கினார்.

௬௧. பிரம்மவாசத்திறிற்றந்த இந்தமறப்பிரசாபதியின் வம் சத்திறிற்றந்த வேடுசொல்லப்பிரகுமுறாமுங்களுள் தன்சதன் அநிகாரகாலத்தில் பிறந்த சாத்தியுள்ளவர்களாய் பிரசுவினைச்செய்யுங்கிறார்கள்.

௬௨. அத்தமவர்களையார் வளவேசினன் உத்தமன் தாமசன் ரைவதன் பரந்தமதன் பிறத்தவத்தியுள்ள வாமமவதன் ஆரிய விவர்களையார்.

௬௩. இந்தஅறமதன் கமாய்ப்புறமதன் தன்சதன் அநிகாரகாலத்தில் பிரசுவினைமுறம்பண்ணித்தொத்தவத்திறிர்கள்.

காலத்திவநண்கலையுணர்ந்துதல்.

௬௪. இவம்பதினைக்கிரமத்தமவத்திடை சாத்திடை முப்பதுகொண்டது கல் வேறுப்பதுகொண்டது முகந்தம் முகந்த முப்பதுகொண்டது விபரம்பகல்.

௬௫. மனிப்பரங்குலத்தின்களத்திற்புயன் இயப்பகல் கலாபதங்கொன் அதில்இயவு உறங்குத்திற்தும் பகல் தெயுழிக்கெய்கிறதற்கும் பகுத்திறுக்கின்றது.

௬௬. இயப்பகல் முப்பதுகொண்டதுமனிதர்களுக்கொருமாதம் அதில் பதினைந்துகள் கிரகணபகலும் பதினைந்துகள் சக்கி

லபகஷம் இந்த இரண்டிலும் தங்கியிருக்கின்றவர்களுக்கு ஓரிராப்பகல் அதில் திருக்கணக்காகப் பங்கிட்டுக் கொடுக்கப்படும்.

கௌ. மணிநாள் களிண்பளிர்ந்துவிடாதபடி கட்டிவைத்துப் பச்சுநீருக்கு ஓரிராப்பகல் அதில் வைத்துக் கொண்டு ஓடிவிட்டு உத்தராயணபாகிய ஆதிவாறுபாதத்தில் கட்டிவைத்து அதற்குப் பரிமாறுவகையில் தகவலனுபவகாரியம் இரண்டிலும் பங்கிட்டு இந்த இராப்பகல் பரிமாறுகொண்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொண்டு ஒரு நூறுபகல்.

கௌ. பிரமணது இராப்பகலின் பங்கிட்டுக் கொண்டு புகங்கலிசகணக்காகப் பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும்.

கௌ. தேவவருஷம் காலசிரிசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அதில் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அப்படிசிரிசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அப்படிசிரிசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும்.

எ௦. மற்றமுன்னுபுகங்களில் விஷயங்களைக் கொண்டு கொடுக்கப்படும். அப்படிசிரிசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அதில் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அப்படிசிரிசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும்.

எ௧. தேவவருஷத்தால் பன்னிராசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அதில் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும். அப்படிசிரிசிரிசுண்டது பிரமணபகல் பங்கிட்டுக் கொண்டு கொடுக்கப்படும்.

எ௨. தேவர்களின் புகம் ஆயிரமாண்டு பிரமணபகல் இரவும் அவ்வளவிடையுடையதுதான்.

எ௩. ஆயிரந்தேவபுகங்களுக்குள்ள அந்தப்பிரமணபகலை புண்ணிய நேறுவாகவும் அந்தக்கணக்குள்ள இரண்டிப்பனகாலமாகவும் இராப்பகல் கணக்கிடுகதவர்கள் சொத்து

எ௪. அந்தப்பிரம்மாவானவர் அந்தஇரவில் முடிவில் கொண்டு சந்தாயும் அசத்தாயுமிருந்தொருகதை பூசிக்கொடுக்கவல்லேகமாயி இந்தவுககத்தைச் சிறுக்கிடுக்கவேண்டியிருக்கிறது.

சையுடன் கூட்டுகிறார். தினப்பிரளயத்தில் இந்தமூன்றுகைமாத்திரம் அழிவின் தகவல்வா.

எ.சி. அந்தமாதானது பிரமன் இச்சையினாலே ஏவப்பட்டதா கக்கொண்டு தன்னிடத்திலின்றும் மஹா ஆகாசத்தையுண்டெண்ணு கின்றது. அந்த ஆகாசத்துக்கு சப்தம் ருணமென்று சொல்லுகிறார் கள்.

எ.க. அந்த ஆகாசத்தினின்றும் சகலவாசனையுமுள்ளதாயும் ப ரிகத்தமாயும் பசுமன்னதாயும் இருக்கிற வாயுவுண்டாகின்றது. அத ன்ருணம்பிரமென்று அழைக்கப்பட்டிருக்கின்றது.

எ.எ. அத்தவாயுவினின்றும் ஒளியுள்ளதாயும் இருளைப்போக்கு கின்றதாயும் இருக்கிற தேவையுண்டாகின்றது. அதன்ருணம் உருவம் எ ன்று சொல்லப்படுகின்றது.

எ.டி. அத்தத்தையுவினின்றும் அப்பு உண்டாகின்றது. அதன் ருணம் ஐரதம். அத்தர்சலத்தினின்றும் பிரிதிவி யுண்டாகின்றது, அதன்ருணம் சப்தம் இஹதான் தினப்பிரளயத்தில் ஆகிசிறுஷ்டி.

எ.உ. பன் பிரயிர தேவானந்தக்கணக்குள்ள தேவையும முன் சொல்லப்பட்டதல்லவா. அது எழுபத்தொருநூற் திருப்பினால் ஒரு மறுஷ்டி நிறுஷ்டி என்ற ஆதிகாரகாலமுடிவிறதான மண்வந்தரம் என்று சொந்திரத்தில் சொல்லப்படுகின்றது.

ஆ. இந்தப்படி மறுக்களின் ஆதிகாரகாலங்களான மருவந்த ரங்கலாயுக் குத்தையையும் சம்ஹாத்தையும் அளவற்றதாக பிரம னுணவ் விவராயுகிறவர் போல் அடிக்கடிசெய்கிறார்.

ஆ. கத்தயுத்தில் தருமமத் சத்தியமும் நான்ருபாதமாக விநுத்தது அதில் மானுட்களை அதர்மத்தினுண்டாகிற துன்பம் பிடிக்கிறதில்லை.

ஆ. மந்தயுத்தளில் சவடி பொய் வஞ்சகம் இவைகளினால் அதர்மமாகச்சம்பாதித்த போதும் கல்வி இவைமுதலானவையால் தருமமும் சத்தியமும் ஒன்றொருபாதமாகக் குறைகின்றன.

ஆ. கத்தயுத்தில் பனிதர்கள் அதர்மமில்லாமையால் யற்றவர்களாயும் இட்டித்தி யடைகிறவர்களாயும் சபாவம்

றுவரகம் நீதிப்பரப்பாக்கம் தருமாசுத்தத்தல் தானங்கொடுத்தல்
இதற்கு வேதமோதுதல் பாட்டு கூத்து சலத்திரமுண்டாயினத
அந்த கபாலபான தானம் முடிவாகியும் தானம் தருமாசுத்தத்தல்
குறைந்தபிரிவுத்தல்.

99. மனிதப்பரப்பாக்கம் தருமாசுத்தத்தல் தானங்கொடுத்தல்
ஷ்டசித்தியும் பிராமணபரப்பாக்கம் தருமாசுத்தத்தல் தானம்
குத்தக்கபடி யுகம் தருமாசுத்தத்தல்.

அதி. பிரதயுத்தின் தானம் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
மம் வேளுகவும் துயாபரப்பாக்கம் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
தருமம் வேளுகவும் யுகத்தின் குறைந்தபிரிவுத்தல் தானம் தருமாசுத்தத்தல்
எற்பட்டிருக்கின்றன.

அசு. அதுவது பிரதயுத்தின் தானம் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
மகியானமும் துயாபரப்பாக்கம் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
பெரும்பா லுமுகியதருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்.

அள. அந்தப்பிரிவாபரப்பாக்கம் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
தற்காக தன்முகம் தோள் துடை யுத்தல் தானங்கொடுத்தல் தானம் தருமாசுத்தத்தல்
ன பிராமண சலத்திரிய வையிய குத்தியருத்தல் தானம் தருமாசுத்தத்தல்
க்கு மறுமைக்கு முடியாகமான தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
த்தார்.

அதி. பிராமணனுக்கு சலத்திரத்தல் தானங்கொடுத்தல் தானம் தருமாசுத்தத்தல்
கியஞ்செய்தல் தானங்கொடுத்தல் தானம் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
வாறுதொழிலையும் ஏற்படுத்தினார்.

அசு. சலத்திரியனுக்கு பிரசாரகளைத் தருமாசுத்தத்தல் தானம் தருமாசுத்தத்தல்
ங்கொடுத்தல் வேதமோதுதல் பாட்டு கூத்து சலத்திரமுண்டாயினத
யங்களில் மரஞ்செய்தல் இவ்வாறையுமும் ஏற்படுத்தினார். எக்
கியஞ்செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக்குண்டு.

சு0. வைசியனுக்கு பகவைக்காப்பாற்றுதல் தானங்கொடுத்தல்
வேதமோதுதல் சலத்திரியனுமுண்டான இரத்தினம் செல்லு
முதலியவைகளின் வியாபாரஞ்செய்தல் வட்டிவாங்குதல் யசிரித்தல்
இவ்வாறையும் ஏற்படுத்தினார்.

கக. பூமிநீர்ப்பிறத்திறத்திறப்பாணல் பொருளாயிற்று எனப் சகல வருணத்தா குடைய நஞ்சுகொண்டும் பொக்கிஷத்தை ஆரன் போற் காப்பாற்றுகிறான்.

க00. பிராமணன் மூத்தவருணத்தவருணதாடும் பிராமணின் முகமாயி உபந்திவிடத்திற் பத்தினைவாய் தீர்த்து வந்தின் உண்டாயிருக்கிற சகலவருணத்தா குடைய பிராமணன் கொழிந்தான் வாங்க அவனே பிரபுளாகிறான்.

க0க. ஆகனல் பிராமணன் ஒரு விடத்தில் தானல்லாங்கிலும் தன்பொருளை யொப்பமிக்க நான் வந்ததிறையே உடுத்துகிறான் தன்பொருளையே தானக்செய்தான் மற்றவர்கள் அவன்றையினாலேயே அவற்றையனுபவிக்கிறார்கள்.

க0உ. அந்தப்பிராமணனுடையவுற் மற்றவர்களுடையவுற் ஒரு மாறுஷ்டானங்களைப் பருத்திறிவத்தற்காக இத்தர் சாஸ்திரத்தை விவானியிற் பிறவாத புத்திரசாதியான கவாயப்பு மதுவாவை பிரித்தும் படுத்தினார்.

க0ங. இந்தச்சாஸ்திரத்தில் எய்வாயித்த பிராமணனிலே முயற்சியுடன் இந்தச்சாஸ்திரம் ஒருத்தந்தது சிவந்தவற்றும் திவயாமாய் ஒதுவிக்கத்தக்கது. மற்றவருணத்தான் இதைத் துளிக்கக்கூடாது.

க0ச. விபநாதுஷ்டானத்தாடன் இத்தர் சாஸ்திரத்தை ஒருகின்ற பிராமணன் மனோவாக்குந் கவாய்களினுதண்டா தும் பாவங்க ளோடு ஒருபோதும் சேருகிறாவிக்கே.

க0சி. இந்தச்சாஸ்திரத்தையே துவின்ற பிராமணன் ஒருவனு யிருந்தபோதிலும் தன்பந்திரிலிருக்கும் வாவனையும் பரிசுத்தப்பரித் துகிறான். தன்வம்சத்திலுள்ள முன்வீனமுரின்கொழு வந்ததானாயும் நல்லகதியை யடைவிக்கிறான் அவன் இத்தப்பூமிமுழுதந்தான் வாங்க யோக்கியனுகிறான்.

க0சு. இந்தச்சாஸ்திரம் ஒதுகின்றவர்களுக்கு மங்களத்தையும் புத்தியையும் கீர்த்தியையும் ஆயுளையும் மேலான மோகத்தையும் உண்டுபண்ணுகின்றது.

க0ட. இந்தச்சாஸ்திரத்தில் எல்லாதருமங்களும் கர்மங்களின் குணதோஷங்களும் நான்குவருணத்தாருக்கும் தொண்டதொட்டுவந்த ஒழுக்கங்களும் சொல்லியிருக்கின்றன.

கௌ. வேதத்திலும் வ்மிருதியிலும் சொல்லப்பட்ட ஆசாரமே எல்லோருக்கும் முக்கியதாய்ம சாச சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகையால் தான்கொண்ட இக்காரியங்களின் இத்தர்சாஸ்திரத்தின் முயற்சியுள் எவ்வழியிற் சுவேண்டியது.

கௌ. ஒழுங்கத்தையிட்ட பிரமணனுக்கு வேதத்திற்கொலையியலன் கிடைப்பதில்லை. ஒழுங்கமுடைய பிரமணனுக்கு சாவலனும் முறையின் திக்கிடைக்கும்.

கௌ. முயற்சிகள் ஒழுங்கத்தினாலே தமுத்தின் பலனையறிந்து எல்லாதவத்திற்கும் ஒழுங்கத்தைப்ப முதற்காரணமாகச் சொல்லுகிறார்கள்.

வெழுடொகை.

கௌ. இத்தர்சாஸ்திரத்தின் உலகத்தின் உற்பத்தியையும்-சாதகம்முதலிய சாமஸ்காரங்களையும் பிரமணியின் பிரதானத்துடனான கலையுமு-முதலியவையையும் கிடைத்தமுத்திரியதிரியின் செய்யவேண்டிய மங்களவசத்தின் விதிவையும்.

கௌ. விவாதத்தையும் விவாதவேதங்களையும் - பஞ்சமஹான்க்கியத்தின் விதிவையும்-சீடாபித்தத்தின் பந்தவான விதிவையும்.

கௌ. எல்லா நூல்களும் சொல்லப்பட்டும் பிரகஸ்தன் தர்மம் பிரதன்கலையும் சாப்பிடத்தக்கவைதாம் - சாப்பிடத்தக்கவைதாம்-பிரியபிரியபிரியனடாபிர் தீயிற் றுக்கத்தினால் - சாப்பின்னமுதலியபஞ்சலோகத்தின்கத்தினால்.

கௌ. வ்மிருதியில் தமுத்தையும்-வாஸ்பிபிஸ்தியின் தமுத்தையும்-வாஸ்பிபிஸ்தியின் தமுத்தையும்-வாஸ்பிபிஸ்தியின் தமுத்தையும்-ஆசர்களின் தமுத்தையும் - காண் கிடைகள் முதலிய விவகாரத்தின் தீர்மானத்தையும்.

கௌ. சாப்பிவிவாதியின் பிரதானத்துடன்-பாதுபாடனத்துடையும்-விவாதத்தின் பிரதானத்துடன்-பாதுபாடனத்துடன் - திவானவியின் தண்டனைவையும்.

கௌ. விவாதமுத்திரியத்தமுத்தையும் - அலுவலம் முதலிய சங்கராசாதிரி ஒழுங்கத்தின் பிரதானத்துடன்-கலையுணத்தருக்கும் - ஆபத்துக்காலத்துக்குரிய தமுத்தையும்-பிராயசித்தத்தையும்.

கக௭. வேறுநேருமெய்யெழுந்தோரவானவர்க்குநாநம்பியாரதியார் மத்திம அதுமருபமான கையாணத்திற்செய்துள்ளவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார்

கக௮. பழமையான நெருங்கியவர்க்குநாநம்பியாரதியார் மத்திம அதுமருபமான கையாணத்திற்செய்துள்ளவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார்

கக௯. இந்தமதுநம்பியாரதியார் மத்திம அதுமருபமான கையாணத்திற்செய்துள்ளவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார்

முதலத்தியாயம் முடிந்தது.

இரண்டாவது

அ த் தி ய ர ய ம்.

முதலாவது. மேலான யாழ்ப்பாணத்திலுள்ளவர்க்குநாநம்பியாரதியார் மத்திம அதுமருபமான கையாணத்திற்செய்துள்ளவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார் மான ஆதமகியானதையும் - குலநெருங்கியவர்க்குநாநம்பியாரதியார்

உ. சுவர்க்கமுதலிய ஒருபலத்தைவிடும்படி தவமுதலிய அறத்தைச் செய்கல்யாணவருக்குநன்றனு. ஆனால் அதுவிடும்படிமேலும் வலகத்திலரிது வேதமோதுதலும் எக்கியது செய்ததால் நாரியாபக வேயிருக்கின்றன.

ஈ. இந்தச்செய்கையினாலே இந்தப்பயம் அடையப்படுதலு என்றசொல்வது சங்கற்பம் அதனாலே இச்சொய்க்குண்டாடுதலு அதலு

ளால் கர்மமாதுஷ்டானத்தினின்றுப் பெற்றதற்காகச் சோல்ஸ்ப்பட்டினத்திப்பதால் தெய்வமில்லையென்று சொல்லுவதுபாவம்.

கஉ. வேதம் ஸ்மிருதி பெரியோர்கள் எப்போதும் பிழைத்திற் சந்தோஷம் இந்தநான்கையும் தந்ததற்கு அடிப்படையாகச் செய்தினை லுகிரர்கள்.

கங. பொருள் காமம் இவைகளில் சம்பந்தம் பற்றி உணர்ந்து தருமத்தினுபதேசம் விதிக்கப்படுகிறது. தந்தைகடா தீய பழையவர்களுக்கு வேதமே முக்யவப்பிரமணையாகி உம் பிறந்தது.

கச. எந்தவிஷயத்தில் வேதம் ஒன்றுக்குப் பன்னூற் சேராமல் விருக்குமோ அந்தவிரண்டும் - தருமமாகவே சொல்லப்படும். அந்தவிரண்டு தருமத்தையும் பெரியோர் தெரிவிப்பர். சொல்லாதிருப்பீரர்கள்.

கரு. சூரியனுதயமானபின்பும் உதயமாதந்திரமும் - கர்வமும் நட்சத்திரமும் இல்லாதிருக்கும்படிதான் எல்லா உதயமய வேண்டுமென்று வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. உதயமயமானபின்பு எக்கியம் ஒமம் பண்ணவேண்டுமென்று விதிக்கப்பட்டதுக்கும் உதயத்துக்குமுன்பு அவற்றைச் செய்யவேண்டியவற்றை விதிக்கிறவேதத்திற்கும் ஒன்றுக்கொன்று விதிப்பதற்கெல்லாம் வேதம் விண்ணந்தருமமாகவே சொல்லப்பட்டிருக்கின்றனவல்லவாம்.

கச. எவனுக்கு கருப்பரதானமுதல் தேவமுன்வாய் வாயில்மந்திரங்களால் அதுஷ்டானம் விதிக்கப்பட்டிருக்கின்றதோ அந்தத்துவிஜனுக்கிந்த சாஸ்திரத்தை ஒதுதற் கதிகாரமுண்டு மற்றவர்களுக்கில்லை.

கஎ. சரஸ்வதியென்னும் திருஷத்தவதி என்னும் தேவாதிகை டைய மத்தியப்பிரதேசமானது தேவர்களால் ஏற்படுத்தப்பட்ட பிரம்மாவர்த்ததேசமென்று சொல்லப்படும்.

கஅ. அந்தந்தேசத்தில் பெரியோர்கள் எப்போதும் பிழைத்தினைமையால் பிராமணாதிருணத்தாரும் சங்கராதிசுக்குள் சிஷ்டாசாரமானது அநாதியாய்விடத்தினின்று முண்டாபிடுது.

கக. குருஷேத்திரம் மச்சதேசம் பாஞ்சாலதேசம் வடாறுரை இதுகள் பிரமரிஷிகள்வசிக்கின்ற தேசங்கள் இவைகள் பிரமாவர்த்ததேசத்தின் சிறப்பிற்குக் கொஞ்சம் குறைந்திருக்கின்றன.

௨௦ இத்தத்தேசங்களில் பிரபந்த பிராமணனிடத்தினின்றும்சு
கலரும் தண்டனை தருமங்களை யறிக்குகொள்ளக்கடவர்கள்.

௨௧ இவ்வாய்வதத்திற்கும் விஞ்சையவதத்திற்கும்கொ
யும்சாஸ்வதத்தி மறைந்த விசணசதேசத்திற்கும் மெற்காயும் பிரயா
கைக்குமெற்காயும்இருந்தி இடமாளது மத்தியதேசமென்று சொல்
வப்படுகின்றது.

௨௨ மெற்காயமுத்திரத்திதடங்கி மெற்காயமுத்திரத்தியவையில்
முன்விசண மகைவிளக்கிப்பிரதேசமானது சாதுக்கள் வசிக்கிற
புரியவாந்தத்தேசமென்று சொல்லப்படுகின்றது.

௨௩ மெற்கணசாமென்று மானது எத்தவிடத்தில் சுயாவ
மாய் சதேசினின்றிதே அத்தவிடத்தான் யாநந்தசுயத்தற் குரியது.
மற்றவிடம் அத்தமாள பிரதேசத்தேசமென்று சொல்லப்படுகிர்.

௨௪ இப்படிப்பட்ட புண்ணியதேசங்களை அவிஜர்கள் வேறு
தேசத்திற்குபிரபந்தவாயினும் வந்தவடையவேண்டியது. அல்லது குத்
திரன் கையிபத்திராயிலே விட வேறுவித்திலைய எத்தவிடத்தி லடைய
மாட்டாவே அத்தவிடத்தில் வசிக்கத்தக்கது.

௨௫ இவ்வாய்வில் ஜெகத்தி வற்பத்தியையும்-மற்றத்திற்குக்
பயணமாள தேசமாவதிர புண்ணிய மெற்கத்திரங்கையும்-உங்களுக்
குர் சம்பிரமாயச்சொன்னென் இனி வானூரிம தருமத்தைக் கே
ளுங்கள்.

௨௬ அவிஜாதிசுளுஞ் தேசத்திற்கொல்லப்பட்டிருக்கிறபரிசு
த்தமான மத்திரகாமங்கலினுலை கப்பயதானமுதலான இம்மையில்
சரீரத்ததப் பரிசுத்தம்பண்ணவும், மறுமையில் புண்ணிய வேக
த்தைக் கொடுக்கவும், உரியதான சரீரத்தி யானது செய்யத்த
க்கது.

௨௭ கப்பயதான மத்திரத்தானும், சீர்த்த ஓமாதானும், சாத
கரம் காமகரணம்-ஆவ்வப்பிராசனம் செனனம் - உபயமம் இது
கலினுளும், அவிஜர்களுக்கு சம்போகஞ்செய்யக்கடாத தினத்தில்
செய்ததனற் றுணற்பத்தியானதேஷமும், மாதாவின் கப்பயத்தில்
வசித்த தேஷமும், சீக்கப்படுகின்றன.

உ.அ. சிவதரிசனமாதாபுரம் அமைந்திருக்கின்ற கீர்த்திசுவரமடிகள், மூலமாமுனிவரமடிகள், தீர்த்தப்பணத்தினாலும், பரமபுராணத்தினாலும், மகாமாதிகளினாலும், சீராக உத்தமபுராணத்தினாலும் படுகின்றன.

வாதியாய்நிவஸக்யாயர்

உ.க. தொழிற்செய்யாதவராய்நிவஸக்யாயர் என்று சர்வம்மாயர் அழைக்கப்படுகின்றவர்கள், அந்தக்குழந்தைக்கு மூலமாமுனிவரமடிகள், தீர்த்தப்பணத்தினாலும், பரமபுராணத்தினாலும், மகாமாதிகளினாலும், சீராக உத்தமபுராணத்தினாலும் படுகின்றன.

உ.உ. இத்தக்குழந்தைக்கு மூலமாமுனிவரமடிகள், தீர்த்தப்பணத்தினாலும், பரமபுராணத்தினாலும், மகாமாதிகளினாலும், சீராக உத்தமபுராணத்தினாலும் படுகின்றன.

உ.ச. பிராமணனுக்கு சர்வம்மாயர் அழைக்கப்படுகின்றவர்கள், மூலமாமுனிவரமடிகள், தீர்த்தப்பணத்தினாலும், பரமபுராணத்தினாலும், மகாமாதிகளினாலும், சீராக உத்தமபுராணத்தினாலும் படுகின்றன.

உ.உ. பிராமணனுக்கு சர்வம்மாயர் அழைக்கப்படுகின்றவர்கள், மூலமாமுனிவரமடிகள், தீர்த்தப்பணத்தினாலும், பரமபுராணத்தினாலும், மகாமாதிகளினாலும், சீராக உத்தமபுராணத்தினாலும் படுகின்றன.

உ.உ. ஸ்த்திரிகளுக்கு மூலமாமுனிவரமடிகள், தீர்த்தப்பணத்தினாலும், பரமபுராணத்தினாலும், மகாமாதிகளினாலும், சீராக உத்தமபுராணத்தினாலும் படுகின்றன.

உ.ச. குழந்தைபிறந்த நாள்களையாவதில் அந்தபிறந்தநாள் தினங்களும் வெளியிடுகொண்டிருக்கும் வேண்டியது. ஆரவரமாதத்தில் அண்ணப்பிராமணனுக்கு வேண்டியது. அல்லது தங்கள் குலமுதலாய் முன்னோடிகளாகிய எப்போதாவது இவ்விரண்டையுள் செய்யலாம்.

உ.உ. துவிஜாதிகளுக்கு பிறந்தவருஷத்திலாவது, முகவருஷத்திலாவது, வேதத்திறசொன்னபடி தர்மமாக செய்து செய்யவேண்டியது.

கூ. பி. பாயணனுக்கு கருப்பாணானுமுதல் எட்டாவதுவயதினும், சைத்திரியனுக்கு கருப்பாணானுமுதல் பதினோராவது வயதிலும், கைசியனுக்கு பின்னரே சாய்வது. பன்விரண்டாவதுவயதினும் உபநயநஞ் செய்பவன்வெண்டியது.

கூ. பி. பாயணனைவிடும்பிறகு பி. பாயணனுக்கு ஐந்தாவது வயதினும், பதந்தையி. தும்பிறகு சைத்திரியனுக்கு ஆறாவதுவயதினும், பெயுநிலை தும்பிறகு கைசியனுக்கு நூட்டாவதுவயதினும், உபநயநஞ் செய்பதற்க்கது.

கூ. பி. பாயணனுக்குப் பதினாறுவயது வயதினும், சைத்திரியனுக்கு இருபத்திரண்டாவதுவயதினும், கைசியனுக்கு இருபத்தானாவது வயதுவயதினும், உபநயநஞ் செய்பவன் இரண்டாவதுவயது செய்வான்.

கூ. அதற்க்கப்பின்பு இத்தமுதலான நானத்ததும் பெற்றொக்வி யளவத்தின் உபநயநமுதலிய முடிவென்பது, உபநயநமுதலானவரானவர்களைச் சையத்திரியத்திரியத்தினும், சைத்திரிய வயது, சையத்திரியனென்று உபநயநமுதலானவரும், பெற்றொக்வி வயது கையியத்தினும் சையநயநமுதலானவரும், அதற்க்கள்.

கூ. இப்படி அந்நித்தமாவது அங்களுக்கு வேதத்தொக்வி வளக்கக்கடவது, உபநயநமுதலிய அங்க்களிடத்தில் பெண்வயது கடிம் பெற்றொக்விவது.

கூ. பி. பாயணனைச் சைத்திரியனென்ப பி. பாயணனைச் சையநயநமுதலியவளம் பெண்வயது இவ்வளவின் இவ்வளவின் சையநயநமுதலியவளமும் சையநயநமுதலியவளம் பெற்றொக்விவது வயது இவ்வளவின் சையநயநமுதலியவளமும் பெற்றொக்விவது வயது இவ்வளவின் சையநயநமுதலியவளமும் பெற்றொக்விவது வயது இவ்வளவின் சையநயநமுதலியவளமும் பெற்றொக்விவது.

கூ. பி. பாயணனுக்கு பின்னர்பின்னரும் சைத்திரியனுக்கு விவிலினையெடுத்த முதுவழிபின்னரும் கையியனுக்கு சையநயநமுதலியவளம் பெற்றொக்விவது பெண்வயது இவ்வளவின் சையநயநமுதலியவளம் பெற்றொக்விவது வயது இவ்வளவின் சையநயநமுதலியவளம் பெற்றொக்விவது வயது இவ்வளவின் சையநயநமுதலியவளம் பெற்றொக்விவது.

கூ. இத்தமுதலான அந்நித்தமாவது அங்க்களிடத்தில் பெற்றொக்வி வளவது பி. பாயணனைக்குப் பெண்வயது தகுப்பது.

ட்டைக்கோரை இரகசியத்துள் மறைத்து வந்த அந்த அந்தி நகல் மூலவு
 ச்கப்படி ஐந்துவடமா பன முடிந்தவுடய லி பிப்பி கி வது.

சச பிராமணனுக்குப் பார்ப்பதற்கு வந்த அந்தி நகல் மூலவு
 ணப்பதுலாலும் வைசியனுக்கு வந்த அந்தி நகல் மூலவு மூலவ
 வடமாகத்தோளில் பூணூல் கந்தி மூலவ மூலவ

சரு பிராமணனுக்கு விடுவதற்கு வந்த அந்தி நகல் மூலவு
 த்திரியனுக்கு ஆல்-கருங்காவீ - திவிரணன் மூலவு, மூலவ மூலவு இ
 ரளி - அத்தி - இவ்விரண்டையுள் தனி மூலவ மூலவ மூலவ மூலவ
 றன ஆனால் இவ்விரண்டில் இவ்விரண்டின் மூலவ மூலவ மூலவ மூலவ
 டியது.

சசு பிராமணன் பூணூல் தந்திரியன் மூலவ மூலவ மூலவ மூலவ
 நெற்றியளவாகவும் - வைசியன் மூலவ மூலவ மூலவ மூலவ தந்திரியன்
 வேண்டியது

சஎ இந்தத்தண்டங்கள் வேண்டியவர்களுக்கு வந்த அந்தி நகல் மூலவு
 ம்பார்வக்கு அழகாயும் மலிந்த அந்தி நகல் மூலவ மூலவ மூலவ மூலவ
 ததாயும் அதன்தன் தோலுமேயிடுவதாயும் தோலுமேயிடுவதாயும்
 ப்படாததாயும் இருக்கவேண்டியது

சஅ அவரவர்களுக்கு இவ்விரண்டின் மூலவ மூலவ மூலவ மூலவ
 துக்கொண்டு சூரியனை நமஸ்கரஞ்செய்து அந்தி நகல் மூலவ மூலவ
 மேற்சொல்லப்புகிற விதிப்படி பிணைப்பெடுக்க வேண்டியது.

சகூ - பிரம்மச்சாரிகளான முன்றுவதுணத்தாயில் பிராமணன் ப
 வதிபிஷாந்தேகியென்றும், சந்திரியன் - பிரமதாம்பலி தேவி மூலவ
 றும்-வைசியன் - தேகிபிஷாம்பலியென்றும், வானத்தந்தி செவ்வீ
 பிணைக்கேழ்க்க வேண்டியது.

ரு. உபநயநமானவுடனே அதன் ஆங்குழத்தான பிணைப்பை
 காயினிடத்திலாவது, அவளது-தங்கை-தமக்கை-இவர்களிடத்திலாவ
 து-தன் தமக்கையிடத்திலாவது-அல்லது-இவளிடத்தில் அன்புடைய
 வரிடத்திலாவது முன்னம்வாங்கவேண்டியது.

ருக இந்தவிதிப்படி முன்றிடத்திற்குக் குறையாமல் தனக்கு
 ப்போதுமானமட்டும் பிணைவாங்கிக்கொண்டு அதைத்தன் குருவுக்கு

நிலைதகுந்தொன்று நெற்குமுமாயாகிநூறு ஆசமநஞ்செய்து புசிக்
கலோம்புயது.

இ ௩. ஆயுட்குழிநவன்-குழற்குமுமாயும், கீர்த்தியைநு
ற்புநிநவன்-நெற்குமுமாயும், சம்பந்தைநகிரும்புகிநவன்-மேற்குமும
மாயும், சந்திரிநகிரும்புகிநவன்-வடக்கு முமாயும், இருந்து
புகிக்கலோம்புயது.

இ ௪. அகிலன் நினைத்தோழன் சார்பிரிம்போது கைகாள்சுத்தி
சொந்துவென்று ஆயமநினைந்து ஆன்னத்தைப் பூசித்துப் பின்பு
பரிசெய்வான்பகலி-மேயாவான்பகலி வேண்டியது-பின்பும்-கண்-கூ
து-அந்த ஆயவகோத்தொழந்து ஆசமநஞ்செய்யவேண்டியது.

இ ௫. நினைத்தோழன் சார்பிரிந்த ஆன்னம் கிந்தனாசொருபமா
வையான ஆதநகிந்தியாயம் பூசித்துச் சந்திராவந்துடன் ஆன்னத்
தைகண்டாயம் சார்புந்துந்து புகிக்கலோம்புயது.

இ ௬. ஆன்னத்தைப் பூசித்துப் புகித்தால் நயிரியம் பலன் இவை
கலைப்போகிறதை சித்தித்தால் அங்கிரன் வடயும் அழித்துப் போடு
கின்றது.

இ ௭. நான்புத்தையிடுந்த வர்சில் ஆன்னத்தை எவனுக்கும்
இடக்கடாது. இரண்டாவது யின்பு விவாயாந்தி புசிக்கப்போகாது
அதிகப்பாவுப்புகிவைவது புகி-அற்போது மந்திரிலெழுந்திருந்தா
ல் பின்றுர் ஆந்த ஆன்னத்தைப் புகிக்கலோம்பு கைகந்திபண்ணுமல்
அகத்தையோர் சார்பகலாகாது.

இ ௮. அதிபாசகப்புகித்தால் போலையும், ஆயுட்குறைவையும்ச
வர்க்காதி போகற்குறைவையும், புண்ணியற்குறைவையும், உலகநித்தை
வையும், சண்டியற்குறும், ஆசாயால் ஆதை நிக்கவேண்டியது.

இ ௯. கிரந்திரன் சீரம்மதித்தத்தினாலவது, காயநீர்த்தத்தினு
லவது, நெவநீர்த்தத்தினாலவது, ஆசமநஞ்செய்யவேண்டியது. பி
துநீர்த்தத்தினாலவது போதுஞ் செய்யலாகாது.

இ ௧௦. பெருகிரிவி னசீரம்மதித்ததை சீரம்மதித்தமென்றும்,
கண்டிரிவின் அடிப்பிரதொத்தை காயநீர்த்தமென்றும், கிரல்லகனி
றுவியை நெவநீர்த்தமென்றும், பெருகிரிவிற்கும் ஆட்காட்டிரிவிலு
க்கும், மத்தியை விதுநீர்த்தமென்றும் சொல்லுகிறார்கள்.

கூ0 முன்னம்ஜலத்துவதா உத்திரகரீஷ்டமதாபல் பண்டிட்டு பின்ஜலத்தினால் வாயையிரண்டு விளைதவகை உத்திரகரீஷ்டமதாபல் பின்ஜலத்து-மூக்கு-தோள்-மாப்பு தங்கினால் விளைதவகை உத்திரகரீஷ்டமதாபல் இதுதான் ஆசமநம்.

கூக. தருமந்தெறிந்தவனுடன் ஆராய்வதென்பதற்கு உத்திரகரீஷ்டமதாபல்-மூக்கு-நுளை-இல்லாத ஆசமநம் இதுதான் ஆசமநம். அல்லது வடக்குமுகமாக இருந்த ஆசமநம் இதுதான் ஆசமநம்.

கூஉ. பிராமணன் மாப்புமாயிரிப் பிழைத்தவனத்தினாலும் கூத்திரியன்-சமுத்துவரையிற் போகத்தக்கஜலத்தினாலும், பிராமணன் உண்ணாக்குவரையிற் போகத்தக்கஜலத்தினாலும், சூத்திரியன் அல்லது முதட்டினும் படத்தக்கஜலத்தினாலும் - ஆசமநஞ்செய்தால் பரிசுத்தகிருணன்.

கூங. துவிஜர்கள் உத்திரபத்தையவரால், பூணாப்பிராமணனுடன்தோளிலும், வலதுகையின்கீழிலும், போய்ப்பிடுகொண்டால் உபவீதமென்றும், வலது தோளினும், இடதுகையின்கீழிலும் போய்ப்பிடுகொண்டால் பிராசியினவீதமென்றும், கண்டத்தமாயில்லாமல் போய்ப்பிடுகொண்டால் நிவீதமென்றும், சொல்லப்படுகின்றது.

கூச. இந்த மூன்று வருணப் பிராமணராகியும், அவரவர்களையிஞ்சி உத்தரீயம்-தண்டம்-பூணுநால்-மண்டலம் ஆகியவை ஆசமநம் ஆசமநம்-பின்னமாகப்போனாலும் - தன்னிசிப்புனைத்து விட்டுப் புதிதாய் அதனதன் மந்திரவகாலம் பிரசுத்தம் செய்யவேண்டியது.

கூரு. பிராமணன்-கூத்திரியன்-வைசியன் இவர்களுக்கு பிராமணாய் பதினாறு இருபத்திரண்டு இருபத்தினாலும் இந்தவயதுகளின்பேரே சார்த்தம் என்னும்விதம் செய்யவேண்டியது.

கூசு. ஸ்திரிகளுக்கு இந்தசாத கர்மமுதவிய கர்மங்கள் அந்தந்தக்காலத்தில் சரீரசுத்தியின்பொருட்டு வேதமந்திரமில்லாமல் உபகயகரீஷ்டமதாபல் * தந்திரத்தினாலே செய்யவேண்டியது.

* தந்திரமாவது-மந்திரமின்றிச் செய்யும் கிரியைகள்.

௭௭. ஸ்தத்திரிகளுக்கு விவாகத்தை உபநயகமாகவும், பர்த்நாவுக்கு பணியிடைசெய்வதைக் குருகுலத்தில் வேதமேவானாதாகவும் வீட்டைக்காப்பாற்றுவதை சமீதாதாணாகவும், சொல்லப்படுகிறது.

௭௮. துவிரஜிகளுக்கு உபநயகவிநிசொல்லிமுடிந்தது. இரண்டாவது வெகத்தை பிரகாசப் படுத்துவதாயும், புண்ணியமயமிருக்கிறசெய்கையை விவரமாகக்கேளுங்கள்.

௭௯. குரு-அல்லது தவ்யன் சிடன்-அல்லது-புத்திரனுக்கு உபநயகஞ்சொல்லித்து முகல்-ஆசாயத்தைதாயும், சொசகத்தைதாயும், சமீதாதாகத்தையும்கத்தியாவந்தகத்தைதாயும்சொல்லிவைக்கவேண்டியது.

௮௦. வேதமேவாதப்புகிற சிடன்-சாஸ்திரப்படி ஆராமஞ்செய்து பரிசுத்தப்பானவஸ்திரமுள்ளவனும் இத்திரியக்கட்டுப்பாட்டுடன் வாடக்கு-அல்லது-நிறக்குமுதமாக கைகளைக்கட்டிக்கொண்டு ஒதவேண்டியது.

௮௧. வேதமேவாதத் துவக்கும்போதும், முடிக்கும்போதும், சிஷன் குருவின்பாதம் விளக்கொட்டு நமஸ்காரஞ் செய்யவேண்டியது. ஒதும்போது இரண்டிலையுக்கட்டிக்கொள்ள வேண்டியது. அதற்குப் பிரம்மாஞ்சலியென்றுபெயர்.

௮௨. குருவை நமஸ்காரஞ் செய்யும்போது இரண்டுகைகளையும் மாற்றிவைத்துக்கொண்டு தன்வலதுகையினால் குருவின் வலதுகையை யும், இடதுகையினால் குருவின் இடதுகையையும், தொடவேண்டியது.

௮௩. குருவானவர் வேதமேவாதத்த சிஷனை சோம்பலில்லாமல் நாமீடாறும் துவக்கும்போது துவக்கென்றும், முடிக்கும் போது நிறுத்தென்றும், சொல்லவேண்டியது.

௮௪. பிராமணன் வேதமேவாதத்துவக்கும்போதும், முடிக்கும் போதும், பிரணவத்தைச்சொல்லவேண்டியது. அப்படி முண்ணர்சொல்லாததினால் ஒதின வேதம் கொஞ்சங்கொஞ்சமாய் மறந்துவிடும். பின்சொல்லாவிட்டால் நியாயகத்தில் தரிக்கப்பட மாட்டாது.

௮௫. நெக்குமுதமாகத் தருப்பைகளைப்பரப்பி அதன்மேலுட்கார்த்து இரண்டுகைகளினும் பெளத்திரம் போட்டுக்கொண்டுமுன்று பிரானாயாமம்செய்து பின்பு பிரணவத்தைச் சொல்லவேண்டியது.

எ.௧. பிரம்மாவணவர் பிரணவத்தினால் வந்தவானகாரபாபா
பிரமகாரத்தையும், மூன்று * விபாபாபாபியையும், மூன்று வேதத்தினி
ன்றும் பிரமகாரகரணமேண்ணினர்.

எ.௨. மேலும் தது என்னும் துயரத்தையுடைய காயத்தினி
ன் மூன்றாயயையும், மூன்று வேதத்தினிக்கு மூன்று கரணணினர்.

எ.௩. இந்த பிரணவத்தையுடைய மூன்று கரணணியை மூன்றி
ட்டிருக்கிற இத்தகையயத்தினியையும், சகலபாபாலங்காரிக் கொடுத்த
பிராமணன் மூன்று வேதமே தின புண்ணியத்தை காண்கிறான்.

எ.௪. இத்தகையத்திரியைமருக்குவெளியில் உதித்தும் உருதி
வைகளில் ஒருமாதம்வரையில் தினத்தோடும் ஆசிரகதாபக கொடுக்கிற
பிராமணன் மஹாபாதத்தினுட்கின்று தோலிலின்றுக் காய்ப்பு சிக்
குவதுமேயல் நீங்குகிறான்.

அ.௦. இத்தச்செயல் உபகயமுதவிய சர்க்கம் - இவைகள் இங்
லாத மூன்றுவருணத்தாரும் பெரி யோர்க்கரிணைபித்தி உப்படுவார்கள்

அ.௧. பிரணவத்தையும், மஹா வியா பிரதியையும், மூன்றிட்டுக்
கொண்டிருக்கிற காயத்திரியை மேசுத்தையடைபிரகத்தரு வழியாக
ச்சொல்லுகிறார்கள்.

அ.௨. எவன்-மூன்றுவருணவரையில் தினத்தோடும் மேய்யாடு
ல்லாமல் இந்த மந்திரங்களைச் செயஞ்செய்கிறதே அவன் வாய்வை
ப்போல் ஆகாயத்தில் * காமசாரியாய் பிரமகாயச்சியத்தை மவ
கிறான்.

அ.௩. பிரணவம் பரப்பிரம்மமாவும், பிரணாயாயம் சக்திரா
யணமுதவியவற்றைக்காட்டினு மேலானதவாகவாய், சொல்லப்படு
கின்றன. காயத்திரியைச்செய்கிறவனுக்குப் பாவநிலை சத்தியாய
வசனிக்கிறவனுக்கு மௌனவிரதம்மேண்வெதிக்

* வியாகிருதி என்பது காயத்திரிக்கு மூன் சொல்லப்படுகிற
மந்திரவிசேஷம்.

* காமசாரி என்பது தன்னிக்ஷடப்படி ரூப மெதித்துச் சஞ்ச
ரிப்பது.

அச. வேதத்திற் சொல்லப்பட்டிருந்த எக்கிய யாகாதிகாரியங்கள் அழிவுள்ள பலத்தைக்கொடுக்கின்றமையால் அழிவுள்ள தென்றும் பிரமணம் பாயத்தும் கவர்ப்பத்தைக்கொடுக்கின்றமேகந்தத்தைக்கொடுக்கின்றமையால், அழிவற்றதென்றும், பிரமணம்சொல்லப்பட்டிருக்கின்றன.

அரு. அமாவாசி பெணர்ணி இடில் செய்யவேண்டிய*ஸ்தாஸீ பாகமுதலிய விதி யெக்கியத்தைக்காட்டி னும்செப எக்கியமானது பத்துப்பங்குயந்தது, அது இரகசியத்திற் செய்யப்பட்டால் நூறுபங்குகடிகமாயும், மனதி லதன்மொழிவாரித்து உதடசையாமற்செய்தால் ஆரிரம்பங்குகடிகமாயும், சொல்லப்படுகின்றது.

அரு. விதி யெக்கியத்தொடுகடின வான்து * பாக எக்கியங்களும், காயத்திரிசெபத்தின் பதினான்குபங்கின் மகிமையை யடைகிறதற்குத் தகுதியற்றதாக விருக்கின்றன.

அச. பிரமணன் காயத்திரி செபத்தினாலேயே மோகநித்தியை யடைகினும், இதிற சந்தேகமில்லை வேறானயாகாதிகளைச் செய்தாலுஞ் செய்யலாம், விட்டாலும் விடலாம், யாகத்தைச் செய்யவே வேண்டியென்னும் கடைமையிலலை, அதனாலே பிரமணன் எல்லாப் பிராணிகளுக்கும், மித்திரனைன்று சொல்லப்படுகினும்.

அஅ. மனதை யாகரிப்பதை கபாவமாகவுடைய சப்ததானி விஷயங்களிற் செல்லாவின்ற இத்திரியங்களை கவாதீனப்படுத்துகிறவிஷயத்தில் தேர்ப்பாகன் குதிரைகளைச் கவாதீனப்படுத்துகிற விஷயத்திற்போல அழிவுள்ளவன் முயற்சிசெய்யவேண்டியது.

அக. பெரியோர்களினால் பதினொன்றுகப்பகுக்கப்பட்ட இத்திரியங்களை இராமமாகச் சொல்லுகிறேன்.

கய. காது-தொக்கு கண்-கா-முக்கு-ஆக - ஐந்து ஆசனம்-உபஸ்தம்-கை-கால்-சொல்-ஆக-ஐந்து.

* ஸ்தாலிபாகம் என்பது பஞ்சபாத்திரத்திற் பாகம்பண்ணிய அன்னத்தாற்செய்யும் ஓமம்.

* பாகஎக்கியம் என்பது-பஞ்சமஹா எக்கியத்தில் பிரம எக்கிய நீங்கலாக அன்னத்தினாற்செய்யத்தக்க மற்றகான்கும்.

80. ஆகையால் எல்லாவிந்தியப் பாணையும் வாப்படுத்தி மனதையும் கவாதீனப்படுத்தி தன்பிரகலத வநுத்தாமல் இம்மைக்கும் மறுமைக்கும் முதலியான சர்மங்களைச் சம்பாதிக்கவேண்டியது.

80௧. காலீசுத்தியில் ஓநரி போதய மாகிடுவரையில் பின்றுகொண்டும் மாலீசுத்தியில் உட்காந்துகொண்டு தெரிநிறவரையில் உட்காந்துகொண்டும் செரிக்கவேண்டியது.

80௨. காலீசுத்தியில் பின்றுகொண்டு செய்தால் இரளிற்செய்த பாவமும் மாலீசுத்தியில் உட்காந்துகொண்டு செய்வதால் பகலிற்செய்குபாவமும் நீக்கலாம்.

80௩. எவன் இவ்விநுதலத்தினும் மேற்சொன்னபடி செய்யவில்லையோ அவன்சாவமான பிரமண பூசாபரியத்தினின்றும் பஹிஷ்காரஞ்செய்யத்தக்கவன்.

80௪. ஜலத்தின் கலாவிலாவது ஜனசம்சார பில்லாதவிடத்திலாவது உட்காந்து ஒழுபழிப்பட்ட மனதுள்ளவனாக துணத்தோறுஞ்செய்யத்தக்க பிரம்ம எங்கெய்துததச்செய்து காயத்திரி முதலியவையும் அதன்முடிவில் ஒதவேண்டியது.

80௫. வேதாங்கம் கித்தியம் செய்வேண்டியதான காயத்திரி ஜெயம் பிரம்ம எங்கெய்து சாபாசனம் வைகவந்தவம் இவைகளுக்கு அனத்தியமகநராலிலே.

80௬. கித்தியஞ்செய்யத்தக்கதான காயத்திரிமுதலிய சர்மங்கள் பாப்பிரம்ம விதையானவாகமென்று சொல்லப்பட்ட டிருக்கின்றன ஆகையால் அவைகள் அகத்தியமகத்திற் செய்யப்பட்டாலும் புண்ணியத்தைப்பதரும்.

80௭. எவன் ஒழுவநுதலரையில் பரிசுத்தனாய் பிரம்ம எக்கியத்தைச்செய்கிறானோ அவனுக்கு அந்தப்பிரம்ம எக்கியமானது-பால் தயிர்-கெய்-இவைமுதலியவற்றையுண்டுபண்ணி அவற்றால் அவன்பிதுர்க்களைச் சந்தோஷப்படுத்துகின்றது.

80௮. அக்கினியில் சரித்தினால் ஒமஞ்செய்வது அந்நபிட்சையெடுப்பது தரையிற் படுப்பது குருபணிகிடை செய்வது இவைகளை பிரமசாரியானவன் வேதமுமுதுமோதி திருப்பிவருகிறவரையில் செய்யவேண்டியது.

க0க தன் குறவின்புத்திபன் பலியிவைப்பெய்தலன் புற்றொரு
கியாரத்தைத் தனக்குச் சொல்லத்தக்கவன் - கருவத்தை மாரிந்தான்
ஆசாரமுள்ளவன் - சொல்லிவைத்தவாக்குகென்கும்தெய்வமான்
கேட்டபொருளைக் கொடுப்பான் பத்து மங்களிற் கொடுத்தவன்
வன் இப்பதினமும் வேதஞ்சொல்லிவைத்தவன் தக்கவன்.

க0க0 தருமத்தைச் சொல்லிவைப்பெய்தலன் புற்றொரு
சொல்லக்கூடாது அக்கொரு வேழத்தொலும் தன் சொல்லக்கூடாது
தான் எல்லாத்தருமத்தைப் மதித்திருக்காது என்பவனைப்பொருளில்
சஞ்சரிக்கவேண்டியது.

க0க௧ எவன் அதர்யமாகச் சொல்லிவைத்திருக்கவன் அத
ர்மமமாகக் கேழ்க்கிறானே அவ்வருவத்தின் கருவன் - அப்படியினாய
டைகிறான் அல்லது இருவருக்கும் பண்பாய் துண்டாகின்றது.

க0க௨ எந்தச்சீவநிடத்தின் தர்ப்பிப்பாகம் - பலியிவை இ
வைகளில்லையோ அவனுக்கு வித்தைசொல்லிவைத்தவன் - கவர்சிலத்தி
ல் நல்லவிதையை விதைக்கிறது போலம்.

க0க௩ வேதாழிந்தவன் ஒருவனுக்குச் சொல்லிவைக்கவன் வி
த்தையோடிற்றதாலும் இறக்கவா போவன் தீயிருக்க ஆரத்தகலத்தின
ம் முன்சொன்ன குணமிலாத சீவனுக்குச் சொல்லிவைக்கக்கூடாது.

க0க௪ வித்தியாதேவதையானது ஒதுவிக்கிறாப்பொருளினிடத்தி
ல்வந்து ஒப்பிராமனா நானுனக்குப் புதுதயலாக விருக்கிறான் - என்
னைக்காப்பாற்று பொருமைபுள்ளவனுக்குச் சொல்லிவைப்பெய்த அப்
புயிருந்தா லுனக்கு மிருத்தபலனைக்கொடுப்பான்.

க0க௫ எந்தச்சீவனை மரித்தனாகவும், அதுவந்தானவன் அவனு
கவும், வித்தியாபொருளைக் காப்பாற்றுகிறவானாகவும், சாக்விதையுள்
ளவனாகவும், அறிவாயோ அவனுக்கு என்னைச் சொல்லிவைப்பெய்த
சொல்லுகிறது.

க0க௬ யாதொருவன் குருவுக்குத்தெரியாமல் ஒதுவிறவனிடது
திறின்றும் வித்தையைடைகிறானே அவன் வேதத்திருட்டோடு
டினவனாய் நரகத்தை யடைகிறான்.

க0க௭ தர்க்கசாஸ்திரம்-வேதசாஸ்திரம் - வேதாத்தசாஸ்திர
இவைகளில் ஒன்றையாவது எவனிடத்து ஒதுவானே அதுனைமுன்
ர் நமஸ்காரஞ்செய்யவேண்டியது.

க௭.௩. பிரயாணன் ஆரவந்தானமுன்னவனும் காயத்திரியைமாத்திர மறித்தவனாகித்த போதிலும் உயர்ந்தவன் முன்றுவேதம் ஒதின போதிலும் ஆரவந்தான பரிந்துராயம் கண்டவிடத்தில் புதிக்கிறவனாய்கண்டவனுக்கு முதுவிக்கிறவனாயும் இருந்தால் உயர்ந்தவன் லன்.

குருபணிவிடை.

க௭.௪. குருவின் ஆரவந்திலும், பரிந்துராயிலும், உட்காரவும் பரிந்துராய்க்கடாது. தான் பரிந்துராய்க்கும் போதும், உட்காரத்திருக்கும் போதும் குருவந்தான் எழுந்திருந்து வந்தனஞ்செய்யவேண்டியது.

க௭.௫. வாயினும், கல்விசினும், பெரியவர்கள் வருப்போது, சிறியவனுட்காரத்திருந்தான் அவன் பிரயாணவாய் வேலைமுதலுபோக வந்தனப்படுகின்றது. எழுந்திருந்து வந்தனஞ்செய்வதால் அதன் நிலையை யடைகிறது.

க௭.௬. பெரியோர்களை தான் போதும் வந்தனஞ்செய்கிறவனாயும், அதுசரிக்கிறவனாயும் இருப்பவனுக்கு ஆயுள் - கல்வி - சீர்த்தி பலம் இக்காரனும் வித்தியடைகின்றன.

க௭.௭. பெரியோர்களை வந்தனஞ்செய்யும்போது இன்னும் வந்தனஞ்செய்கிற வேலைவந்து தன் குலவிக்காதிரி நாமவீதயத்தைச்சொல்லி * அபிவாதனஞ்செய்யவேண்டியது.

க௭.௮. வளர்கள் பிரத்தியாயவதம் என்னும் ஆசிர்வாதத்தை யறியாண்டார் கவீனா அவர்களுக்கும், மாதர்களுக்கும், தன் பெயரைமாத்திரஞ்சொல்லி வந்தனஞ்செய்யவேண்டியது.

க௭.௯. தான் வந்தனஞ்செய்து அபிவாதனஞ்செய்யும்போது தன் நாமவீதயத்தின் அந்தத்தில் போவென்னுஞ்சப்தத்தைச் சொல்லவேண்டியது அந்தச் சப்தமானது பெயர்களின் சுவரபடமென்று குறிகளால் சொல்லப்படுகின்றது அதாவது “கபசர்ம்மாநாமா அஹம்-ஆஸ்யி-போ” இவ்வழதனானவை.

க௭.௧௦. சிறியவர்கள் தன்னை எணங்கும்போது அவன்பெயரையும், அதன்கடைசியில் அகாரத்தை முன்றுமாத் திரையாகவும், சொ

* அபிவாதனர் - என்பது - தன் குலவிக்காதிரி, குத்திரி, சாதை, இவற்றைச் சொல்லது.

ல்லி ஆயுஷ்மாண் ஆகவிந்ரகக் கபவாஸிவன் னு ளாத்தி ிவன்டி யது உதாஹரணம்-ஆயுஷ்மாண்-பாப-தீதவகததா திவவாத்தகியவனா.

க௨௬. மேற்கொள்ளியபடி வந்தகர்ப்பரிபாணாருகந் ஆயுஷ்வாதந்த செய்யத் தெரியாமப்பாவிதா அலாறுக்தி அபிவாதனத் தெரியக்க டாது. ஆவன்-குந்திராணுந்திர் சபாணவன்.

க௨௭. வணங்கினின்பு பிப்பாணனை ஆவன் பகன் துக்கிவாபா வென்றும், கஷத்திரியின் விவாழ்ந்தி துக்கிவாபா வணந்துபா, வணகிய னை சேஷமமாக விருகின்றாய் வன்னுபா, துக்கிரியை உகவாண் துக்கி றையாவென்றும், கேந்திரிவெண்டியது.

க௨௮. யாகந்தெய்வதற்காக தீவதை விழித்திரியவன் கிரியவ னு யிருந்தாலும், ஆவனைப் பெயவைச் சொல்லி துக்கிரியதனன் அ றைக்கக்கடாது. போ-என்றும், பாவை என்றும், ஆவதைக்கவெண்டி யது. இவ்விண்ணிசொல்லும் மரியாதையைக்காட்டின.

க௨௯. அகிரியவன்னை வி தனந்திர் பத்திரியவன் தாத்தர்கள் இவர்களை பவதி-கபதி-கபதி-என்று அடைந்தா வேண்டியது துக்கிச் சொற்கள் அக்கா-அம்மா-அம்மணி என்னும் பாரிவாதையைக் காட்டி கின்றது.

க௩௦. அம்மான்-கிற்றப்பன் பெரியவன் - பாபநாற் வாகுபீரா கிதன் குரு இவர்கள்வந்தால் வழந்திடுத்தி வந்தனம் அபிவாதனம் செய்யவேண்டியது.

க௩௧. கிறியதாய் அம்மான்-பெண்ணாதி பாபிவா அத்தை கிரி வர்கள் குருபத்தினிகுஞ்சு சமானமாவவர்க ளாதாயம் துருபத்தினிவை ப்போற் பூசிக்கவேண்டியது.

க௩௨. தன் வருணத்திலே கரியாணைத் செய்யாமப்படி துக்கித் அண்ணன்பெண்சா தியை நாள்நீதாறும் வணங்க வேண்டியது, பாதி சம்பந்தி இவர்களின் பத்தினிகளை வளந்ருப்பீராய்வந்த வேறு பாதி திரம் வணங்கவேண்டியது.

க௩௩. பெரிய அத்தை, தாயுடன்பிறந்த பெரியதாய், கிறியதாய், இவர்களிடத்தில் தன் தாயைப்போல் மரியாதை கிருக்கவேண்டி யது. ஆனால் தாய் அவர்களைவிட உயர்ந்தவள்.

க௩௪. ஒருபட்டணம் ஊர் இதில் வசிக்கிறவர்கள் பத்துவயது மூத்தவனோடும், அதில் காணம்முதலிய வித்தை யறிந்திருந்தால் ஐந்துவயது மூத்தவனோடும், வேதமறிந்தவனோடும் மூன்றுவயது மூத்தவனோடும், தன் ஞாதிசுளானால் கொஞ்சகால மூத்தவனோடும் சிநேகஞ்செய்யவேண்டியது.

க௩௫. பத்துவயதுள்ள பிராமணனையும் நூறுவயதுள்ள கூத்திரியனையும் தகப்பன்பிள்ளையாக வறியவேண்டியது. அதில் பிராமணன் தகப்பன்மரியாதையும், கூத்திரியன் புத்திரமரியாதையும் வகிக்கவேண்டியது.

க௩௬. நியாயமாத்தேடியபொருள் சிற்றப்பன்முதலிய பந்துக்கள் உயர்ந்தவயது நல்லொழுக்கம் கல்வி இவ்வைந்தும் ஒருவனைப் பூசிப்பதற்குக் காரணமாயிருக்கின்றன. ஆனால் இவைகள் கிரமமாக ஒன்றிலொன்று யார்ந்தது.

க௩௭. மூன்றுவருணத்தாரில் எவரிடத்தில் மேற்சொன்ன ஐந்துகுணங்களில் எவன் இரண்டுமூன்றுகுணங்களை யுடைத்தானவனாயிருக்கிறானோ அவனை ஒரேகுணமுடைய வொருவன் பூசிக்கவேண்டியது. தொண்ணூறுவயதுக்குமேற்பட்ட சூத்திரனை எல்லோரும் மரியாதை செய்யவேண்டியது.

க௩௮. பண்டிமுதலியவாகநத்தில் வருகிறவன், தொண்ணூறுவயதுக்கு மேற்பட்டவன், நோயுள்ளவன், சமையாளி, மாதர்கள், அதுஷ்டானமுள்ள பிராமணன், அரசன், கலியாணஞ் செய்யப்போகிற மாப்பிள்ளை, இவர்களுக்கு மற்றவர்கள் வழிவிடவேண்டியது.

க௩௯. மேற்சொன்னயாவரும் ஒன்றாகவந்தால் அரசன் அதுஷ்டானமுள்ள பிராமணன் இவர்களுக்கு வழிவிடவேண்டியது. அவ்விருவரும், கூடிவந்தால் அரசனைக்காட்டிலும், அதுஷ்டானமுள்ள பிராமணனுக்கு வழிவிடவேண்டியது.

க௪௦. எவன் உபநயநஞ் செய்வித்து யாகமந்திரங்களையும் வேதவேதாந்தங்களையும் ஒதுவிக்கிறானோ அவனை ஆசாரியனைன்றுசொல்லுகிறார்கள்.

கசுக. எவன் வேதத்தினும் மாபாபிசை சீர்ப்பலிதீர்
 ம் சம்பளம்வாங்கிக்கொண்டு கொன்றாசீர் தீர்ப்பை உயர்வின்
 யாயனென்று சொல்லுகிறார்.

கசுஉ. எவன் பெரும்பாபநாயகம் செய்து கொண்டு
 ஜீவகோபாயத்தைக் கற்கிப்பிழைமலர்ந்து நுகர்ந்து
 றார்கள்.

கசுங. எவன் அந்நீர்ப்பந்தாதி உயிர்ப்பிழைப்பா
 கம் இவைகளைச் செய்கிநீரேயன்றி உயர்வின் உயர்வின்
 டவனுப் செய்கிநீரேயன்றி உயர்வின் உயர்வின் உயர்வின்
 கள்.

கசுச. எவன் நரத்திராபிழைப்பிழைப்பிழைப்பிழைப்பி
 னிரண்டு காதுகளையும், பரிபூரணம் பிழைப்பிழைப்பி
 தந்தைக்குச் சரியானவன் அல்லாமல் உயர்வின் உயர்வின்
 கூடாது.

கசுரு. உயரத்தியாய்க்கிவிட அழாரிப்பிழைப்பிழைப்பி
 ன் ஆசாரியனை விட உயர்வாததி உயர்வாததி உயர்வாததி
 னுறுபல் குயர்ந்தவன் அந்தவம்பிழைப்பிழைப்பி
 ரம்பல் குயர்ந்திருக்கிறான்.

கசுக. பெற்ற தகம்பினை விட இரம்பைவான பிழை
 ம் வரத்தக்க பிரம்மவுபதேசஞ்செய்த ஆசாரியனுயர்வாததி
 விரண்டாவது பிறம்பானது இரம்பைவான பிழைப்பி
 யாதது.

கசுஎ. மாதாவும் பிதாவும் நாமத்தினால் புணர்ந்து
 ழியாக எந்தப் பிறப்பை புண்டிபண்டிபுண்டிபுண்டி
 னது மிருகசாதியைப்போல அவயவங்களை மாதாபிதா
 மையுள்ளது.

கசுஅ. ஆசாரியன் விதிப்படி எந்த விரண்டாவது நுகர்
 பிரம்ம வுபதேசத்தினு னுண்டுபண்டிபுண்டிபுண்டி
 அழிவற்றதாயும் மூப்பற்ற தாயும் புண்ணிய நிலைக்களை
 கிற தாயும் இருக்கின்றது.

௧௪௯. சாஸ்திர விஷயத்தில் கொஞ்சமாவது நிரம்பவாவது என உபகாரஞ் செய்கிறதே அவனையும் குருவென் றறியவேண்டியது.

௧௫௦. இரண்டாவது ஜநநத்தை யுண்டுபண்ணுகிறவனாயும் தன் சாதி தருமத்தை வேதத்திற் சொல்லியபடி அறிவிக்கிறவனாய் மிருப்பவன் தண்ணைவிட சிறியவனாகி இருப்பினும் சாஸ்திரப்படி தகப்பனுக்குச் சரிபாடுகிறான்.

௧௫௧. உதாசரணம் குழந்தையாயும், வித்துவானாய் மிருக்கிற அங்கீரசன் பிள்ளையானவன் தன் பிதூர்க்களுக்கு வேதமோதிவைத்தான். அப்போது அவர்களை ஞானத்தினால் சீஷர்களாகமதித்து அவர்களை பிள்ளைகளென்றழைத்தான்.

௧௫௨. அந்தப் பிதூர்க்கள் அதனூற் கோபங்கொண்டு அதை தேவர்களிடத்திற் சொல்லிக்கொண்டார்கள் தேவர்களும் சபைகூடி உங்கள் குழந்தை உங்களைப்படி கூப்பிட்டதுசரிதான் என்று நியாயஞ் சொல்லத்தொடங்கினார்கள்.

௧௫௩. தெரியாதவன் பிள்ளையாகவும் தெரிந்தவன் தகப்பனாகவுஞ் சொல்லப்படுகிறான் இப்படியே சாஸ்திரத்தாலும் பெரியோர்களாலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றது.

௧௫௪. வயது-நரை-பொருள்-பாந்தவியம்-இவைகளினால் ஒருவன் பெரியவனாகமாட்டான் தெரிந்தவனே நமக்குப் பெரியவன் என்று நிஷிகள் தருமத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

௧௫௫. பிராமணர்களுக்கு ஞானத்தினாலும், சூத்திரியர்களுக்கு வீரியத்தினாலும், வைசியனுக்கு தானியம்-பொருள்-இவைகளினாலும், சூத்திரர்களுக்கு-வயதினாலும் மேன்மையுண்டாகிறது.

௧௫௬. நரையினால்மாதிரி வ் விருத்தாகமாட்டான் சிறுவனாயிருந்தாலும் வேதப்பொருளறிந்தவனே விருத்தன் என்று தேவர்கள் தீர்மானஞ்சொன்னார்கள்.

௧௫௭. மரத்தினூற் செய்யப்பட்டபாணை தோலினூற் செய்யப்பட்ட மிருகம் வேதம் ஓதாதபிராமணன் இம்மூவரும் உபயோகலாதது பெயரைமாதிரி பரிக்கிறது.

ககக. தவஞ்செய்ய விருப்பமுள்ள துஜனானவன் வேதத்திய யநஞ் செய்யவேண்டியது அதுவே இவனுக்கு மேலான தவமாகச் சொல்லப்படுகின்றது.

கக௭. எவன் நாஸ்தோறுந் தன்சக்திக்குத்தக்கபடி வேதத்தில் நாலுவாக்கியமாவது ஒதுகிறுனே அவன் பாதாதிக்கசவரையில் தவஞ் செய்கிறவனாகச் சொல்லப்படுகிறான்.

ககஅ. எந்தத்துஜனானவன் வேதத்தை யோதாமல் வேறான அர்த்தசாஸ்திரத்தில் முயற்சிசெய்கிறுனே அவன் ஜீவித்திருக்கும் போதே தன்வம்சத்தாருடன் சூத்திரனாகிறான்.

ககக. துஜனுக்கு முதற்பிறப்புத் தாயாலும் இரண்டாவது உபநயநத்தாலும், மூன்றாவது எக்சியதிகைஷ்யாலும், உண்டாகிற தென்று வேதத்திற்சொல்லப்படுகின்றது.

கஎ0. அதில் மிஞ்சி கட்டுவதை அடையாளமாக உடைத்தான இரண்டாவது பிறப்புக்கு காயத்திரியைத் தாயாகவும், ஆசாரியனைத் தகப்பனாகவுஞ் சொல்லுகிறார்கள்.

கஎக. வேதத்தை ஒதுவிக்கிறதினால் ஆசாரியனையும் ஒருதகப் பினாகவே சொல்லுகிறார்கள். உபநயநஞ் செய்துகொண்டு வேதமோ தாவிட்டால் இவன் ஒருவைதிகாரியத்துக்கும் உதவமாட்டான்.

கஎஉ. உபநயநஞ் செய்துகொள்ளுவதற்கு முன்பு இவன்சூத் திரனுக் கொப்பானவன் ஆனால் மாதா - பிதூர் கர்மத்தில்மாத்திரம் அதற்குவேண்டிய வேதமந்திரஞ் சொல்லலாம்.

கஎ௩. உபநயநமானபின்பு தான் இவனுக்கு*சமிதாதான முத லிய விரதாநுஷ்டானமும், வேதாத்தியயநமும், கிரமமாக விதிக்கப் பட்டிருக்கின்றன.

கஎ௪. எந்தவருணத்தானுக்கு எந்தமிருகத்தின் சர்மமும் எவ் விதபூணுநாலும், எவ்விதமிஞ்சியும், எவ்வித தண்டமும், எவ்விதவ ஸ்திரமும், விதிக்கப்பட்டிருக்கின்றவோ அவைகளை அவனவன் விர தாநுஷ்டானகாலங்களிலுந் தரிக்கவேண்டியது.

* சமிதாதானம்-என்பது-சமித்தினாலே-அக்கிரியிற்செய்யும்ஹம்

பிரமாணம்

கஎநி. குருநீண்டதூதர்...
 திரியங்கெள்ளமடங்கி...
 டையுமபொருட்கி...
 வேண்டியது.

கஎக. களம்...
 பண்ணி பரிசு...
 வ்டதேவதையின்...
 யும் செய்விரண்டியது.

கஎஎ. கிதன்...
 தயிர்-பால்-நெய்-மீரை...
 தயிர்-பால்-நெய்-மீரை...

கஎடி. அம்பி...
 குரோதம்-லோயம்-கந்தம்...

கஎக. குருகடல்...
 லுதல்-மாதர்சனே...
 துரோகஞ்செய்தல்...
 இவைகளை...

கஎஉ. எப்போதும்...
 யது காமத்தினுலே...
 செய்தால் தன்விரதமழிந்து...

கஎக. பிரமசாரி...
 யம் வெளிப்பட்டால்...
 நமஸ்கரித்து...
 வேண்டியது.

கஎஉ. தண்ணீர்...
 ப்பை இவைகளை...
 க்கவேண்டியது. தானும்...
 வேண்டியது.

கஎஈ. வேதம்-எக்கியம்...
 வந்தமுதலிய தன்னை...
 கர்மங்களைக்...

ளாயுமிருக்கிற சீரகஸ்நான் வீட்டில் பிரமசாரி நான்தோறும் அந்த பிசைதெயடுக்கவேண்டியது.

க.அ. குருவின்றலத்திலும், அவர்பங்காணி பந்து இவர்கள் வீட்டிலும், பிசைதெயடுக்கக்கூடாது. வேறேவீட்டில்லாவிட்டால் குருவின் பந்துக்களின் வீட்டிலாவது, அதுவில்லாவிட்டால் அவர்பங்காளின் வீட்டிலாவது, அதுவுவில்லாவிட்டால் குருகுலத்திலாவது வாங்கிக்கொள்ளலாம்.

க.அ. மூன்றொன்பதுபேரேவத என்வழறதவிய அ.அந்தடா நமன் னவர்களில்லாவிடும் என்பதுமூன்று பெரானந்தன் எஞ்சுகித்து மஹப்பாசிகள் வீடுகில்களாக என்வயாவதுபிரமணுள் வீட்டில் பிசைதெயடுக்கக்கொள்ள வேண்டியது.

க.அ. வந்ததில் பரிசுத்தமான விடத்திற்குப் போய் சிறிப்படி பனாபழதவிய பரிசுத்தங்களைக் கொண்டு வந்து வகையில்வைத்துக்கொண்டு வெப்பிலி தளத்திலென்வது அந்நஞ்சு சந்தக்கிரில்லாவிட்டால் இறப்பிவது உலர்ந்த நிலென்வது. அந்தச்சரித்துக்களாலே காலையும், பாலையும், அக்கிலித் துண்டுபிரமணுள்வது. இதுதான் சரிதரநாமர்.

க.அ. பிரமசாரியானவன் தனக்கு வேலில்வாழிற்குப்போது வாழ்வான் பிசைதெயடுக்காதது, சரியானவன் வெப்பமன பரிசுத்தால் சிவப்பிடுக்கடதுநிலம் அந்நஞ் அளவினி விசுத்தகதர் வெப்பவேன்வது அளவினி விசுத்த பரிசுத்தமந்தியாயத்திற்குள்ளாம்.

க.அ. பிரமசாரி வப்போது பிசைதெயடுக்கிய பரிசுத்தவேண்டியபரிசுத்தவிய அந்நஞ் தனக்கு பரிசுத்தகூடாது. பிசைதெயடுத்துப் பரிசுத்தவது அவருக்கு உபயோகத்திற்குப்பயன்பாடு செய்யவதுதான்.

க.அ. வாயுதிசாரியத்திலும், சிவத்தாரித்திலும் தன்னை யெருவன் தன்வீட்டில் சார்பிட்டேவன்கிலென்று பரிசுத்த பிரசுத்தனை வெப்பதால் ஆர்வது தன்விமப்படி பூசிக்கொள்வதால் மனமாய்சுதிக்கல்களாக குருவான்கத்தவன் சார்பிட்டலாம். அது இவன் விசுத்தாபரிசுத்தவது.

கக0. இந்தப்படி யொருவன்க்கதைப் புசிப்பது பிரமண பிரமசாரிக்குமாதீரமேதவிர மற்றவர்களுக்கீடுக்கடாபென்று பெரி யோர்கள் சொல்லுகிறார்கள்.

கக1. குருவானவர் ஆக்கியபித்தாவார், இவ்வாவிட்டாலும் வேதாத்தியயந்திலும், குருவின்பலிவிடைபிடித்து, தான்முனைநான் தோறும் முயற்சிசெய்யவேண்டியது.

கக2. சரீரம்-வாக்ரு-புத்தி-பந்திரேந்திரியம்-பந்தம் இவ்வாறு அடக்கிக்கொண்டு கைகளைக் காப்பிக்கொண்டு குருவுக்கு வந்தபடி குருவின்புகத்தைப்பார்த்துக்கொண்டு நிற்கவேண்டியது.

கக3. எப்போதும் உத்தியத்துக்குவிளியில் தன்வலதுவகையை வைத்துக்கொண்டிருக்கவேண்டியது. அதாவது உட்கார்த்துகொண்டவராமலிருந்தல்-உட்கார்த்துகொண்டவரென்று குருவுக்குவந்துவந்தால் அவருக்கெதிராக பரிசுத்தனாய் மறைக்கவேண்டிய அழகுமங்கலிவஸ்திரத்தினால் மறைத்துக்கொண்டு உட்கார்த்தவேண்டியது.

கக4. குருவினிடத்தில் வாராந்தொழுகவேண்டியது உயர்ந்த அந்நத்தைப்புசிக்கவும், உயர்ந்த வஸ்திரத்தைக் கரிக்கவும்கூடாது உயர்ந்தவேஷத்தோடு இருக்கவும்கூடாது, சிஷ்யர்களைத்திந்துகொண்டிருப்பதற்குமுன்னர் தானெழுந்திருக்கவேண்டியது. இவ்வீடு அயன்படுத்து நித்திரைசெய்தபின் தன்படுக்கவேண்டியது.

கக5. குருவின்பு ஆக்கியபையை நோக்கிப் படுத்துக்கொண்டிடு, உட்கார்த்துகொண்டும் சாப்பிட்டிடுக்கொண்டும் மட்டும்கொண்டும் பராமுகமாயிருந்துகொண்டும் கேழ்க்கக்கூடாது மறுமொழியுஞ்சொல்லக்கூடாது.

கக6. குரு உட்கார்த்து சொல்லும்போது தானின்றுகொண்டும் அவர்நிற்கும்போது அவர்க்குச்சமீபத்தில் நின்றுகொண்டும் அவர் தனக்கெதிராகவந்து சொல்லும்போது தானெதிரெய்வும்போதும் அவர் நடக்கும்போது தான்பின்றொடர்ந்து ஓடிக்கொண்டும்.

கக7. அவர்பராமுகமாக விருக்கும்போது அவர்முகத்துக்கெதிராகவந்தும் அவர்தூரத்திலிருக்கும்போது கிட்டவந்தும் பரிசுத்திக்குக்கும்போதும்-சமீபத்திலிருக்கும்போதும் தந்தேகத்தைவணங்கி

கொண்டும் - அவர் ஆக்கனைகளைக் கேழ்க்கவும் மறுமொழி சொல்லவும் வேண்டியது

கககஅ. குருகினாசநத்திற்கும்-படுக்கைக்கும் -தன் ஆசநமும்படுக்கையுள் தாழ்த்தி நுக்கவேண்டியது குருபார்க்குமிடத்தில் தான் இஷ்டப்படி ஆசநத்திலுட்காரப் போகாது.

கககக. இந்தக் குருகின் பெயரை அவரில்லாதவிடத்திலும் குரு உபாத்தியாயர்-என்கிற மரியாதைச் சொல்லன்றியும் சொல்லக்கூடாது அவருடைய நடத்தைகளை சொல்லு-இவைகளைத் தானது சரிக்கலாகாது.

உ.ஊ. எத்தவிடத்தில் குருவுக்கு அபவாதமும் திக்கையுஞ்சொல்லப்படுவீரா அவ்விடத்தில் தன்காதுகளை முடிக்கொள்ள வேண்டியது அல்லது வேறிடத்துக்காவது போகவேண்டியது.

உ.ஊ. சிஷன் குருவைப் பழித்தால் தழுதையாகவும்? தித்தித்தால்-நாயாகவும்-குருகின் பெருகையறுபகித்தால் புழு வாகவும்- அவர் பெருமைகளைக் கண்டு பொறுவைப்பட்டால் உலண்டிழுச்சி யாகவும் பிறக்கிறான்.

உ.ஊ. தான் வாதத்தி லிருந்துகொண்டு மற்றொருவனை யனுப்பி குருவுக்குப்பணியிடைய்யக்கூடாது தனக்கு வேகாம் தேரிட்டி குக்குப் போதும்-குருமனைய வேடிருக்கும்போதும் தான் போய்ப்பு சிக்கலாகாதவகத்திலும் ஆசநத்திலும் தானிருத்தால் அவைகனிணின் துத் தானிறங்கிப் படுக்கவேண்டும்.

உ.ஊ. எதிர்த்தாழ்வுக்குப் போதும்-பின் மற்றடிக்கும்போதும் குருவுக்கெதிரில் உட்காரக்கூடாது குருவேகாதிருக்கும்போது ஒரு சங்கதியும் அவருக்குச் சொல்லக்கூடாது.

உ.ஊ. மாட்டுப்பண்டி-குதிரை-பண்டி ஒட்டகம்-உய்யரிசைப்படியுகள்-கற்பலகை-ஒட்டம்-இவைகளில் குருவேகாதிஷன் - சமமாகிருக்கலாம்.

* இந்நுகின்றதேதாஷத்தைச் சொல்லவது-பழித்தல்.

? இல்லாததேதாஷத்தைச் சொல்லவது-தித்தித்தல்.

௨௦௫. குருவுக்குக் குருவந்திரஸ்ரீயை உபயோகித்து நேரு வைப்போல வந்தவைவழியே மேம்படுத்தி மிகுபடி உயர்ந்து நான் விட்டடி விருக்கும்போது தன்கயதரம்பக மூலவியற்சுந்தரம் ஆவர்களை குருவினுத்தரவு அன்றி வந்தவர்களைப்புகவதல்.

௨௦௬ வித்தைசொல்லி உயர்த்து உயர்த்திதிராய் உயர்த்து ப்பன் பெரியப்பன்முதலானவர்கள் அடிமையே இய்யாசிசன்ப உயினை றவர்கள் - தருமத்தையுபதேசித்தவர்களை இய்யாசிசத்தினால் இய்யா சியனைப்போலவே மரியாதைசெய்ய வேண்டியது.

௨௦௭. கல்வி-தவம்-முதலிய அறிவுகளைப் படுத்தி தன் உயிரினத்தில் விவாகஞ்செய்யப்பட்ட மாதிரி உடசெய்திரவகன் இடம்இடத்திசும் திராளிடத்திலும் அவர்பங்காவிக்கிடத்தினால் இடவாதிபோல மரியாதை செய்யவேண்டியது.

௨௦௮. தனக்குச்சிறியவானைக் காலவாரியினைபயன்படுத்தி உயர்த்தி யிருந்தாலும் முன்தனக்குச் சிறியனாகி உந்தாமல் திரையத்தின் வனையாவது குருபுத்திரனாய்வது இந்நூலால் மரியாதை செய்தல் சமயத்திலவந்தால் அவர்களுக்கு இத்தினம் மரியாதையாகவேண்டியது.

௨௦௯. குருவின்புத்திரனுக்கு குருவைப்போல உபயோகிப்பதில் சரீரத்தைத்தேய்ப்பவையும் உயிர் இய்யாசிசம் இய்யாசிசமும் சல்சாப்பிடுவதையும்-கால்க்கமுடிவதையும் வேண்டியது.

௨௧௦. குருவுக்குத் தள்ளருளத்திறல் கல்வினைவந்திரஸ்திராதர்கள் நியமித்தல்முதலிய குருவுக்குச் செய்வது போலவே செய்யவேண்டியது வேறுசாதிரியிருந்தால் எழுந்தவர்க்கபாத்திரஸ்ரீ செய்யவேண்டியது.

௨௧௧ குருவின்பத்திரிக்கு - என்னென்பதெய்தகல் - கல்வினை செய்வித்தல்-உடம்பு தேய்த்தல் - நிலையாற்று வித்தல் - இவைகளைச் செய்க்கூடாது.

௨௧௨. குருபத்திரி யெளவநாநாசிருந்தால் அங்கொருகம்பகரவது செய்யும்போது இருபதுவதுள்ளவனாயும் குணநிறவுண்களைப்புகுத்ததரியும் விவேகியுமாயிருக்கிறவன் கால்களைத்திராடக்கூடாது.

உகா. மாதர்களின் சுபாவமே மனிதர்களுக்கு சிசிங்காரசேஷ்ட்டடைகளினால் தோஷத்தையுண்பெண்ணும் ஆதலால், தெரிந்தவர்கள் அவர்களிடத்தில் அசாக்கிரதையாயிரார்கள்.

உகச. இதைத்திரியனாயிருந்தாலும் ஏறடனாயிருந்தாலும் அவனை மாதர்கள் தன்சம்பத்தினால் காமக் குரோதங்களுக்கு உட்பட்டவனாகச் செய்கிறார்கள்.

உகரு. தாய்-தங்கை-பெண்-இவர்களுடனும் தனியாய் ஒன்றாகவுளுக்காக்கூடாது இத்திரியங்களின் கூட்டமானது மிகவும்பல முள்ளது அதுதெரிந்தவனையும் மயக்கிவிடும்.

உகா. குருவின் பத்திரிகள் பெளவநாகவுள் தானும் பெளவநாயிருந்தால் கானுகளைத் தொடாமல் அரிவாதகஞ் செய்ய வேண்டியது.

உகா. சிஷன்-தானாகத் துப்பியாய்வந்தபோதும், ஸிஷிக்குரும்தோதும், நித்தியமும் விருத்தாவான குருபத்திரிகளின் கலைத்தொட்டு வந்தகஞ்செய்யவேண்டியது. இதுபெரியோர்களின் தருமம்.

உகச. ஒருமனிதன் பூரிப்பை மன்னிவட்டியால் வெட்டுதெத்தினால் அலத்தை பொய்யடிபடைகிற இது அப்படியே சிஷன் பணிவிடைசெய்வதால் குருவினிடத்திலேயுள்ள வித்தையையடைகிறான்.

உகக. பிரபாசநி தலைப்பை ஏறமுதுமொட்டையடித்துக் கொண்டிருந்தாலுமிருக்கலாம், அல்லது தலைமுறையன் சடைநரித்துக் கொண்டாலும் கொள்ளலாம் அல்லது குடிபிடித்தெஞ் சடைநரித்துக்கொண்டி மற்றதை மதயாஞ்சொத்துகொண்டாலும் கொள்ளலாம் இவ்வித பிரமாரிகள் ஒருபோதும் குரிய அநாமஸ்தவர்தலங்களில் நித்தியைசெய்யக்கூடாது.

உக. தூக்கத்தில் ஆசாயினாலாவது, அறியாமையினை ளாவது, அவர்கள் உதயத்திற்காங்கினால் அன்றாமத்தியநமும், அஸ்தமநத்திற்காங்கினால் அன்றிரவும் காயத்திரி பொந்து செய்யப்பெண்டி உபாயசமாயிருக்க வேண்டியது.

உக. அப்படி தூங்கினதற்கார்பிராயக்கித்தஞ்செய்குள்ளாளிட்டால் மஹாபாவத்தீகா

உ.உ. ஆகையால் அப்பிரிவுக்குள் இவர், துரையாச்சாரி ரதையாய் ஆசமநஞ்செய்து மூடியதற்குள் உத்திரவாய் மகப்பிரிவுப் பரிசுத்தமானவிடத்திலிருந்து சொல்லிவந்த தபஸ்வியைக் கண்டிப்படி செய்ய வேண்டியது

உ.உ. மாதர்நிலைமை, சந்திரனின் தபஸ்வியைப் பற்றித் தசெய்தால் அதையும், நன்மகந் தின்க் காரணமிடிகழ்ந்தால் ததிரத்துக்கு விரோதமின்றிச் செய்யுமா?

உ.உ. சிலபெரியோர்கள் தப்பிப்பாக்காவிட்டால் தத்தகாரணமாயிருப்பதால் உயர்ந்ததென் ஆகியும் அந்த உயர்ந்தினைக் கத்தக்குக்காரணமாயிருப்பதால் உயர்ந்ததென்று உயர்ந்ததென்றால் அர்த்தகாமங்களுக்குக் காரணமாயிற்றும்தத்தகாரணத்தின்க்காரி அர்த்தத்தை தர்ம்மகாமங்களுக்குக் காரணமாயிற்றுப்பாலக் உயர்ந்ததென்றும் சொல்லுகிறார்களே தீர்த்தத் தாரியர்க்கவாய் கின்றுக் கொண்டு விரோதமின்றியிருந்தால் தன்னுடைய தபஸ்வியை என்னுடைய அபிப்பிராயம்.

உ.உ. ஞானத்தைக் கற்பிக்கிறதினை ஆசாரியர் யார் யாருடைய வின் உருவமாகவும், உண்டிபண்டனாவதால் தாழ்வாய் உருவமாகவும், தன்னைத்தரித்திருந்ததால் மாதா முதலியோருடைய தபஸ்வியை தன்னேமிகுடப்பிறந்தவையால் ஆதரவின் மூலமாகவும், வண்பணத்தக்கவர்கள்.

உ.உ. ஆசாரியன்-பிரதா-மாதா வீடுவயிராடா இவர்களை தனக்குக் கஷ்டம்வந்திருந்தபோதிலும், அவர்கள் தபஸ்வியை உடையதிலும், பிராமணன் ஒருக்காலும் செய்யப்படுகாது.

உ.உ. மாதாபிதாக்கள் பிள்ளையைப் பெறுவிரவதற்க்க பிரசவவேதனை தொடங்கி, விந்தையைக்கந்திக்கிறவனாயில் எப்படியாகக் கட்டப்படுகிறார்களோ அதற்கும் பிரதந்தியுடையால் வித்தனை ஞானமே வித்த பேர்திலும் செய்யவரிது.

உ.உ. தாய்-தந்தை-ஆசாரியன்-இவர்களின் வித்தத்தைத் திரந்தோறுஞ் செய்யவேண்டியது. அவர்கள் சந்திரனாய்ப்படிந்தால் எல்லாதவப்பலன்களும் உண்டாகும்.

* உபஸ்தாநம்-என்பது-சூரியநமஸ்காரம்.

உஉக. அம்முவுர்களுக்கும் பணிவிடைசெய்வதையே உயர்ந்த தவமாகச் சொல்லுகிறார்கள். ஆகையால் அவர்களினுத்தரவன்றிச்சயமா ஒரு வேறுதரும்நதைச்செய்வலாகாது.

உஉ௦. அந்தமுவுருமே முவுலகமாகவும் மூன்றுசிரமங்களாகவும் மூன்றிவேதங்களாகவும், முன்றக்கிகளாகவும் சொல்லப்படுகிறார்கள்.

உஉ௧. அதில் நகப்பன்-காருகபத்தியாக்கிரியாகவும், மாதா தஷிணூக்கிரியாகவும், ஆசாரியன்-ஆகவரீய அக்கிரியாகவும், சொல்லப்படுகிறார்கள். இந்தமுன்றக்கிரியா சந்திரநாக்கிரியைவிடஉயர்ந்தன.

உஉ௨. இந்த மூன்றுமே பரிசிடத்திலும், பத்தியுள்ளவன்மூன்றுலோகங்களையுஞ் செயித்தவனும் சூரியாதி தேவர்களேயால் ஒளியுள்ளசரீரத்துடன் சுவர்க்காநிலோகங்களையடைவன்.

உஉ௩. மாதாருபத்தியால் இம்மையிற் சுகந்தையும், பிரதர்பத்தியால் சுவர்க்ககந்தையும், ஆசாரியபந்தியால் பிரம்மலோககந்தையும் அடைகிறான்.

உஉ௪. எவனுலேஇம்முவுர்களும் ஆதரிக்கப்பட்டிருக்கிறார்களோ அவனுக்கு சுகந்தம்மங்களுமாயின்கொடுக்கும், எவனுலே ஆதரிக்கப்படவில்லையோ அவனுக்குசுகந்தம்மங்களுமாயினற்றதாகுகிறும்.

உஉ௫. அம்முவுர்களும் எவ்வகையினுஞ் தீவித்திருப்பார்களோ அவ்வகையிலேனுத்பத்தில் மகர்வையாமல் அவர்களின் பணிவிடைவை அன்றேபரிசொப்பவேண்டியது.

உஉ௬. அவர்களின் பணிவிடைக்குவிவேதநிலையால் அவர்களுத்தானில்மேலில்மேலாயத்தரவங்களைப்பரிசாகத்துக்குதவியானமாதவரித்தரகநுதலதைசெய்யவேண்டியது செய்தபின்னும் அவர்களுக்கு அறிவிக்கவேண்டியது.

உஉ௭. இவர்பரிசிடத்திற் பணிவிடைசெய்வதுதான் மேலானதந்நம்மற்ற எப்பாநிகநாங்கன். இரண்டாற்பலதான தநுமரகச்சொல்லப்படுகின்றன.

உஉ௮. அன்புள்ளவன் மேலானவர்களைமுத்தியவிடத்திருந்தானாய், மீயாதநுதலதைசெய்யவரிடத்திலே தந்தானாய்

த்திரி ரத்திரத்தை தனக்குத் தாழ்த்தி மறுதீர்ப்பு செய்து கொள்ளலாம்.

உசு. அமிர்தம் விஷத்தினை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த விருந்தாளும்-நல்லொழுக்கம் உடைய கிணியத்தினை உதவியளித்த சுவர்ணம் அமேத்தியத்தினை விருந்தாளும் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தார்.

உசு0 மாதர்கள்-இரத்திரத்தை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுக. பிராமணன் அகம்பலம்-இரத்திரத்தை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுஉ. மோகூத்தை விருந்தாளும் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுஃ. பிரமசாரிக்கு கணியானத்தினை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுச. எவன் இறக்கிறவரையில் இரத்திரத்தை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுரு. சீடனானவன் வேதனைகளை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுசு. பூமிசுவர்ணம்-பசு-குதிரை - பாசனத்தை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

உசுஎ. நைஷ்டிக பிரமசாரியானவன் தனக்கு இரத்திரத்தை மூலம் தீர்த்து விடுவதற்கு உதவியளித்த சுவர்ணம்-இன்னும் பல பல சிற்பகாரர்கள் தீர்த்து விடுவதற்கு உதவியளித்தாலும் கிரகித்துக்கொள்ளத் தக்கவர்கள்.

னிடத்திலாவது, ஞாதியிடத்திலாவது, தன்றேகமுள்ளவரையில் ப
ணிவிடைசெய்துகொண்டு வசிக்கலாம்.

உசஅ அவர்களுமில்லாவிடில் தன்னுசிரியன் ஓமஞ்செய்தவை
தீகாக்கிரிகுண்டத்தின் சமீபத்தில் ஆசநம்போட்டுக்கொண்டு திரந்
தோறும் அவ்வக்கிரியில் சமித்தினலே ஓமஞ்செய்துகொண்டு தன்கா
லத்தைக் கழிக்கவேண்டியது.

உசக—இதுவரையிற்சொல்லிவந்த விதிப்படி எந்தப்பிரமசாரியா
னவன் விரதத்தை யதுஷ்டிக்கிறானே அவன் மோகூத்தையடை
கிறான். அவனுக்கு மறுபிறப்புக்கிடையாது.

இரண்டாவது அத்தியாயம்-முற்றிற்று.

மூன்றாவது

அ த் தி ய ர ய ம்.

கிரகஸ்த தருமம்.

முதலாவது மேற்சொன்னபடி மூன்றுவேதமும் ஒதுவதற்கா
கக் குருவினிடத்தில் முப்பத்தாறு-அல்லது பதினெட்டு - அல்லது
ஒன்பது-வருஷம்வரையிலாவது-அல்லது ஒதிமுடிசிற வரையிலாவது
பிரமசாரியவிரதத்தை அதுஷ்டிக்கவேண்டியது.

த்தானொன்றிபக் கூடாவையாலும், அபரிடத்திற்பிறக்கிற பின்னே புத்திரிகாபுத்திராவ சென்கிறதினாலும் - விவாகஞ்செய்யக் கூடாது புத்திரிகாபுத்திரவென்பதை ஒன்பதாவதத்தியாயத்திற் காண்க.

க௨. அசிரிசுக்கு முக்கியமாகிய விவாகஞ் செய்யும்போது தன்வருணத்திலேயே விவாகஞ் செய்வதுமரத்தது காமத்தினாலே இரண்டாவது விவாகஞ்செய்வதாரிசுந்தால் பேற்சொல்லப் போகிறபடி செய்து கொள்ளவேண்டியது.

க௩. சூத்திரபலுக்குத் தன் சாதிரியிலும் வைசியனுக்கு தன்சாதிரியிலும் சூத்திரசாதிரியிலும், சூத்திரபலுக்கு தன்சாதிரியிலும், வைசிய சூத்திரசாதிரியிலும், பிராமணனுக்கு தன்சாதிரியிலும், மற்றமூன்று சாதிரியிலும் விவாகஞ்செய்து கொள்ளலாம்.

க௪. பிராமணன் சூத்திரியன்-இவர்களுக்கு தன்வருணத்துக்கந் திகையாக்கப்படாத ஆபத்துக் காலத்திலும் சூத்திரசூத்திரியை முதலில் விவாகஞ் செய்யக் கூடாது.

க௫. தன்சாதிரிக்குத்தாழ்த்தசாதிரியில் விவாகஞ் செய்துகொள் ளுந்துஅசிரிசு தன் குலத்தையும், புத்திரானையும் சூத்திரத்தன்மை மையடைவிக்கிறார்கள்.

க௬. சூத்திரசாதிரிக்கற்றியை சலியானஞ் செய்கிறவன் பதிதனு கிறுவென்று அத்திரியர் கொள்தமநஞ்சொல்லுகிறார்கள் இது பிராம ணாவியை) சூத்திரக்கற்றியைவிடத்து புத்திரையுண்டு பண்ணுகிற வன் பதிதனுக்கிறான் என்றுசொன்னகர்சொல்லுகிறார் இது (சூத்திரிய விவையு) சூத்திரக்கற்றியைவிடத்துப்பிறத்தவன் பதிதனுக்கிறுவென் றுகிறகுசொல்லுகிறார் (இதுவைசியவியையர்.)

க௭. பதிக்கையிலே சூத்திரசூத்திரசூத்திரசூத்திர சமமாய்ப்படுத்திரு க்கிற பிராமணன் நரகத்தையடைகிறான் பின்னையுன்பெண்ணினால் பிராமணத்தன்மையினின்று நீங்கியேவிடுகிறான்.

க௮. எவனுக்குத் தன்சாதிரிப்பிறந்த பின்னையில்லாமல் சூத் திரசாதிரிப்பிறத்தவன் வைதிக கர்மங்களைச் செய்கிறானே அந்த அ விசை தேவர்களும் பிணர்களும் புதிக்கமாட்டார்கள் ஆகையால் அவ னுக்குச் சுவர்க்காதி புண்ணியலோகமில்லை

கக. சூத்திரத்தில் சீரில் உயர்வாகிய பைசாயில் வள்ளு
ள் மூச்சுக் கந்தடி விழாட்டமாய் ஆகிய வள்ளுதத்திய
சூம், பிராயச்சித்தம் விடையது.

உ0. நாலுகாதிபாதுக்கு ஐயுள்ள பைசாயில் மைபையுத்
மைபையுத் திமைபையுத் உண்டியுத் தையுத் திவாயுத்
சுருக்கமாகச் சொல்லித் திறவாய் தருமகம்.

உ௧. பிராமம்-தெய்வம்-இராமன்-பிராமபாதிபம்-
கார்தருவம்-இராமன் தமந்ததயாபாயித் திவாயுத்.

உ௨. எத்தவருணத்தாணுத்திவாயுத் திவாயுத்
விவாகந்தாழ்த்திவாயுத் திவாயுத் திவாயுத் திவாயுத்
எத்தவிவாகத்தினுத்திவாயுத் திவாயுத் திவாயுத் திவாயுத்
ல்லப்போகிறேன் தெருமகம்.

உ௩. பிராமணனுக்கு பிராயச்சுதம் தமந்ததயாபாயித்,
மமாகஆறும் சூத்திரியனுக்கு ஆகிய பைசாயில் மைபையுத்
சூம் வைசியனுக்கு திரானுக்கு விழாசொன்வவாயுத் திவாயுத்
லாக மூன்றும் தருமகதைத் தெருமகதைத் தெருமகதைத்
வேண்டியது.

உ௪. ஆனால் பிராமணனுக்கு பிராயச்சுதம் தமந்ததயாபாயித்
திரியனுக்கு இராமன் தமந்ததயாபாயித் திவாயுத் திவாயுத்
யும் உத்தமவிவாகமென்று பெரிப்பாய்கல் கார்த்தமகதைத்.

உ௫. பிராயச்சுதம் பைசாயில் மைபையுத் திவாயுத்
மூன்று உயர்ந்தது இரண்டு தாழ்ந்தது ஆகியாய் ஆகியாயுத்
இவ்விரண்டையும் பிராமணசூத்திரியன் சொல்லுகாமம்.

உ௬. கார்தருவம் இராமன் இவ்விரண்டு சூத்திரியனு
யர்ந்ததாக விருப்பதால் அவ்விரண்டையும் பண்ணிக்கொண்டது
அல்லது ஒன்றைப்பண்ணிக்கொண்டது இவ்விரண்டாம்.

உ௭. வேதமோ தினவனையும், நல்லொழுக்கமுள்ளவனையும்
கிற பிராமசாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை தாது உயர்ந்
ரத்தா லலங்கரித்து கந்தியை வஸ்திராபரணங்களாக லலங்கரித்து அ
னுக் கக்கந்திகையைத் தானஞ்செய்வது பிராமணியாகம்.

௨. சோதித்தோமாதி வக்கியத்தில் தனக்குப் புரோகிதனாகிய தம்பலனுக்குத் தன்வெண்ணை அளங்கரிததுக் கொடுப்பதை செய்வதொருவகமென்று சொல்லுகிறார்கள்.

௩. சான் செய்யவேண்டிய யாகாதிறுமத்தக்காக வரவிடத்தில் நின்றும் ஒரு-நூலாய்-நூநாய-ஆல்லது இரண்டு குறையம்-இரண்டொரு இவைகளை வாங்கிவிடவாண்டு கவியணத் செய்து கொடுப்பதை ஆநூலகிவாகமென்று சொல்லுகிறார்கள்.

௪. ஒருபிரமதாரிவாயதைதம்மப் பூநிதது தன்வெண்ணைத் தாகம்பண்ணும்போது திங்களிநவநாய் தகுபங்களைச் செய்யுங்கோனென்று கொள்ளிவிடவெடுப்பதை பிராஜபத்தியமென்று சொல்லுகிறார்கள்.

௫. வெண்ணிச் தகம்பலுக்கு நெழ்க்குப்பாநத்தைதக்கொடுத்தவெண்ணுக்குப் பூநணங்களைப் பெட்டு பெண்ணைவாங்கி விவாகஞ்செய்துவிடவாண்டு வதை ஆநூலகிவாகமென்று சொல்லுகிறார்கள்.

௬. ஸ்த்திரியுப் புதுதூறுப் ஒருவர்க்கொருவர் புணர்ச்சியின் ஆவரமால் மகவிரதது தங்களாகச் சேர்தலை காந்தருவமென்று சொல்லுகிறார்கள்.

௭. ஒருவன் படைத்தினுலை ஒருகந்திரையை அழும்போது அவன் வீட்டிலின்றும், அவனது பங்குள்ளையுத்தும், கொண்டும், பிளந்தும், வடிவையாற்றொண்டுபோகிறுலை அமை இராவடிசவிவாகமென்றுசொல்லுகிறார்கள்.

௮. ஒருகந்திரை தூங்கும்போதுகுடியினால் மயங்கி விருக்கும் போதும், பித்துக்கொண்டவளாயி நற்கும்போதும் அவனாடனேபுணர்ச்சிசெய்வது முன்சொன்ன வாழ்விவாகங்களுக்குத் தாழ்த்தானவைசாசவிவாகமென்று சொல்லுகிறார்கள்.

௯. ஜலத்தைக் கையினுடிக் கந்திகாதாமஞ்செய்வதே பிராமணனுக்குபார்த்தது மற்ற முன்றுவருணத்தாருக்கும் அப்படியே செய்யுகொள்ளவேண்டுமென்றும் நியமமில்லை வாயினால் மந்திரஞ்சொல்லியுஞ் செய்துகொள்ளலாம்.

௧௦. ஒருதீசுரர்களை இதுவாயில் விவாகங்களின் பிரமங்களையுங்களுக்குச்சொன்னேன் இனி அந்தந்த விவரங்களாற் பிறக்கு

ம் பின்னே நோக்கு மாணியுள் கொள்வாராய் கொண்கை
சொல்லுகிறேன்.

17. பிராமலிவாதத்திற் குறிப்பிடுவாராய் தன்முன்
பத்துக்குள் தலைமுறைமுறை யிவ்வாறு செய்து
நரகத்துக்குப் பிராமல் கொள்வாராய் கொண்கை
பின்னும் பத்துதலைமுறை முறைமுறை யிவ்வாறு செய்து
நல்லகதியாயடைகிறீர்கள்.

18. தெய்வலிவாதம் செய்துநிறுத்திநீர்களை மு
பின்னே முத்தலைமுறையினுள் பாய் கொண்கை
வனுக்குப்பிறந்தபின்னே முன்னுமுள்ளவர்களை
ளவர்களையும், பிராமலிவாதம் செய்துநிறுத்திநீ
னே முன்னுமு பின்னும் தலைமுறைமுறை யிவ்வாறு செய்து
கடைத்தேறப் பண்ணுகிறீர்கள்.

19. பிராமமுத்தலைமுறை யிவ்வாறு செய்துநிறுத்தி
மமாகச்சொல்லிவந்த காலுலிவாதத்திற் குறிப்பிடுவாராய்
பிரம்மதேய கள்ளவர்களையும், பிராமலிவாதம் செய்துநிறுத்தி
யுமிருக்கிறீர்கள்.

20. மேலும் அழகுபலம் குணம் கொண்டுநிறுத்தி
மான அதுபோகம்-தர்மம்-திவாகும்களவர்களையும், துணைமுறை
த்திருக்கிறீர்கள்.

21. மற்ற நான்குவிவாதத்திற் குறிப்பிடுவாராய் கொண்கை
கிறவர்களையும், பொய்சொல்லுகிறவர்களையும், தலைமுறைமுறை
திதருமத்தையும், பகைக்கிறவர்களையும், இருக்கிறீர்கள்.

22. முக்கியமாய் உத்தமபாண லிவாதத்திற் குறிப்பிடுவாராய்
கள் சாதுக்களாயிருப்பார்கள் நித்திக்கத்தக்க விவாதத்திற் குறிப்பிடுவாராய்
பின்னேகள் துஷ்டர்களாயிருப்பார்கள். ஆகையால் கொண்கை
கங்களைச் செய்யக்கூடாது.

23. தன்சாதியிற் கலியாணம் பண்ணும் போது பாணிக்
ணத்தைமுன்னிட்டு விவாதஞ்செய்துகொள்ளவேண்டியது மற்ற
யிற்செய்துகொண்டால் மேற்சொல்லும் கிதிப்படி செய்துகொ
வேண்டியது.

சா. சஷத்தியஸ்த்திரி தனக்குவேண்டி வருணத்தானைக் கலியாணஞ் செய்துகொள்ளும்பொழுது அவன் பிரிந்துக்கொண்டிருக்கும் தண்டத்தையும் வைகியமானது அவ்வீதமானகல்லியாணஞ் செய்துகொள்ளும்பொழுது அவன்பிரிந்துக்கொண்டிருக்கும் சாட்டைக் கயிற்றினுணியையும் குத்திரஸ்திரி அளவையைய வஸ்திரத்தினுணியையும் பிரிந்துக்கொண்டு விவாசத்தி செய்து கொள்ள வேண்டியது.

சா. மானிதனைவன் பரதராக்கைவிருப்பாமல் தன்நாரத்தினிடத்திடையிடாத அன்புள்ளவரை அகளுகைய வேறசொல்லப்போகிற நுதுகாலத்தில் சேரவேண்டியது அல்லது மரநாரலத்தில் அவளாலே விருப்பப்பட்டாவது, அல்லது தனக்கே புணர்ச்சி விருப்பத்தாலாவது, பருவகாலம் நீங்கவாச சேரவேண்டியது.

சா. மாதந்திரஞ் சூருதுகாலம் வழக்கமா பதினாறுகாலென்று சொல்லப்படுகின்றது. அதில் மாதவிடாயானதுமுதல் நாலான பெரியோர்களுடைய சித்திக்கப்பட்டிருக்கின்றது.

சா. வேறசொன்ன காலாளுடன் ஏகாதசி திரியோதசி இவ்விரண்டையும் நீக்கி மரநாரத்தி திருத்தில சேர்வதே உயர்ந்ததாகச் சொல்லுகிறார்கள்.

சா. மாதவிடாயானது தனக்கின்று-எட்டு-பத்து-பன்னிரண்டு-பதினாறு-பதினாறு இந்த இரத்திரியஸ்திரி சேர்த்தால் பின்னேனும் ஐந்துமுதல் ஒன்றாய்ப்பட்டவர்களில் சேர்த்தால் பெண்களும் பிறக்கின்றன ஆகையால் புத்திரவிருப்புள்ளவன் இரட்டை திருத்திற் சேரவேண்டியது.

சா. பருவனுக்கு கக்கிஸ் அதிகமாகவெளிப்படுவானால் புத்திரனாகவும், மாதக்குச் சேரணிதமதியானாகிமுத்தால் ஸ்தத்திரியாகவும், இருவருக்குச் சரியாயிருந்தால் வேடியாகவும். இருவருக்கும் இல்லாமலிருந்தால் அல்லது சொற்பமாயிருந்தால் கெர்ப்ப வழபத்தியில்லாமையும் உண்டாகிறது.

சா. அவன் நீக்கவேண்டியதான காலானையும் ஏகாதசி திரியோதசி இத்தகையையும், அபாயசி பெண்களையாசியும் நீக்கி மற்ற திருத்திரியஸ்திரி தன்மனை விட்டால் சேருகிற அளவன் கிரஸ்த்தனாகவிருப்பினும் பிரமசாரி யாகவே சொல்லப் படுகிறான்.

102

102 பெண்ணிண்பிடித்தல்கள்...
தப் பெண்ணுக்காகப் பெண்ணிண்பிடித்தல்கள்...
டுக்கக்கூடாது. அப்படியாவராவரவ...
ற்றவகைவே ஆகியிருக்கிறது.

103 ஒருபெண்ணிண்பிடித்தல்கள்...
க்கு விவாககாலத்தில் வந்ததெனினால்...
ரணம்-வாகநம்-இதுபோலித்தல்கள்...
டால் அவர்கள் அந்தப்பாபிடித்தல்கள்...
அவர்களுக்கு உரிய...

104 ஆருட வியாதத்தில்...
ண்டி இடபம்-இரண்டிபக வாகநம்...
பிராயத்தை முன்சொல்லியிருக்கிற...
ன்றி தன்னுடையினாலே வாங்கிக்...
சமாவது, அதிகமாவது தன்னுடைய...
போலவே யாகும்.

105 எந்தப்பெண்களின் பருகுக்கள...
செய்கிறார்களோ அதுவிக்கிரமம்த...
ணினிடத்தில் தையும்-அன்பும்...
அவர்களுக்கு உரிய...

106 தந்தை-கணவன் உடன்பிறந்தான்...
சேமத்தை விரும்பினவர்களானால்...
லும் பின்னும் பூஷணமுதலானவற்றால்...
தவேண்டியது.

107 எந்தவிட்டில் மாதர்கள் பூஷண...
ஷத்தையடைந்திருக்கிறார்களோ...
சந்தோஷத்துடன் வகிக்கும்...
படவில்லையோ அந்தவிட்டில் செய்கிற...
லாததாகப் போய்க்கொண்டு...

108 எந்தவம்ஸத்தில் உடன்பிறந்தான்...
யாரணமில்லாததால் வியசரப்புகிற...
போகின்றது. எந்தக்குலத்தில் அவர்கள்...
தக்குலம் எப்போதும் விருத்தியடைகின்றது.

௫அ. மேலும் மாதர்கள் தங்களை பிதாமுதலியவர்கள் உபசரிக்
காததால் இத்தக்குலம் அழிந்துபோகத்தக்கதென்று எந்தக்குலத்தை
ச் சாபமிடுகிறார்களோ அந்தக்குலம் குடியும் வைக்கப்பட்டதுபோல்
நசித்துப்போய் விடும்.

௫க. ஆகையால் சேதாற்றாததக்காரியமணிதர்கள் எப்போதும்
தன்விட்டில் நடக்கும் விரதங்கள் கலியாணங்கள் இவைமுதலிய வி
சேஷகாலங்களில் உடன்பிறந்தாள் முதலானவாதர்களை பூஷணம் வ
ஸ்த்திரம் சாப்பாடு இவற்றினால் சந்தோஷப்படுத்த வேண்டியது.

௬௦. எத்தவிட்டில் மனைவியிறுடைய பணிகளை முதலியவற்
றால் கணவன் பரதாரத்தைநினையாமலும், கணவனுடைய அன்புமுத
லியவற்றால் மனைவி பரபுருஷனை நினையாமலும், ஒருவர் கொருவர்
சந்தோஷத்திடன் இருக்கிறார்களோ அந்தக்குலத்தில்கலியாணங்கள்
நிச்சயமாயுண்டாகின்றன.

௬௧. மனைவியானவன் ஆகையானதில் விளங்காப்போ
னால் கணவனை சந்தோஷமுள்ளவனாகச் செய்யமாட்டான் கணவனுக்
குச் சந்தோஷமில்லாமற்போனால் புணர்ச்சிசெய்யமாட்டான் அதனால்
புத்திரவிருத்தியில்லாமலே போய்விடும்.

௬௨. அந்தமனைவியானவன் ஆகையானதில் விளங்கின
வளாயிருந்தால் கணவன் புணர்ச்சியால் அந்தக்குலம் விருத்தியடை
கின்றது. மனைவியைக் கணவன் விரும்பாமற்போனால் அவர் பரபுரு
ஷனை புணர்ச்சிசெய்யவரும், அதனால் குலமே தாழ்ந்துவிடும்.

௬௩. அந்தர்சாதியானுக்குத் தாதவிவாகுள் செய்வதாலும்,
சாதகர்மாதிகளைச் செய்யாமையாலும், வேத மோதாமையாலும்,
பிராமணன்முதலிய பெரியோர்களைப் பூசியாமையாலும், உயர்ந்தகுல
மும் இழிந்தகுலமாகிவிடும்.

௬௪. சித்திரவேலைசெய்வதாலும், விவகாரன்செய்வதாலும், சூ
த்திரஸ்த்திரியமாத்திரம் கலியாணஞ் செய்து பிள்ளை பெறுவதின
லும், பசு-குதிரை-பண்ணி-இவற்றை சிற்பனைசெய்வதினலும் பயிரிடு
வதாலும் இராஜசேவையாலும்,

௬௫. எக்கியப்பண்ணி வைக்கத்தகாதவிராத்தியன்முதலானவ
ர்களுக்கு அனைச்செய்தலினாலும் தெய்வத்தை யொப்புக்கொள்

யோ ஆவன் முற்கனித்திக் கொண்டிருந்தாலும் இறங்குவனுகொப் பாவான்.

எக. சிலபெரி போய்கள் இவ்வைந்து பஹுவெக்கியங்களுக்கு ி ஆருகம் என்றும், நுகர் என்றும், பிரகுதமென்றும், பிராமியகுத மென்றும், பிராகுதமென்றும், சீவமுனாவாழிநாய்க்களைச் சொல்லுகிறார்கள்.

எச. அருகமாவது பிராமியெக்கியம் நுகராவது தேவளக்கியம் பிரகுதமாவது புகழெக்கியம் பிராமியகுதமாவது மாவட வெக்கியம் பிராகுதமாவது, பிருகுதெக்கியம்.

எந். சிலவேளை வறுமையால் மாவடஎக்கியம் பகன்றாறற்குச் சந்திசிலவளிறு னும் பிராமியெக்கியம் தேவள எக்கியம் இவைகளை மாவறு இவை விடாமற் செய்தலென்றடிப, தேவளக்கியத்தின் அன்புள் வளவன் தபயாசங்காந்தை இடக்கொடுக்கான்.

எங. தேவளக்களைத் துற்த்து அக்கிரிசிலெய்யப்படுகிற ஓமங்க ள் நுரிப்பவமடைவெறவை ஆவரிடத்தினின்றும் கருகமுண்டாகிறது அருகலை தாழிப்பதற்கு வடபின்புற அருகலை தீயினைவுகள் விருத்தியடைகென்றவ என்றும் செய்தத்திற் கொள் ள்ப்பவர்களுக்கின்றது.

எங. சர்க்கெடுத்துப்பதற்குப் பிராமியாயு வவாமடைந்து எவ்வித மாய்த்திடுக்கின்றவையோ அந்நிதமாய் பிராமியினைப்பிரஸ்தன் சந்நியமி திற்றாவதும் பிரஸந்தனை அருகிற்று விளக்கிறார்கள்.

எடி. எத்தந்தபரணத்தமலை பிரஸந்தன் சைதங்குதி வைப்பி னுலும் பிரிவைசேயேயெதிவைபமபற்ற முல் ள்செய்ததும் காப்பா றும் பரிசெழுகவேச அந்தமரணத்தமலை அருகிற் பழுவந்ததென் சொல்லப்படுகின்றது.

எக. இவ்வையில் கருத்துதாயும் மறுவளரில் ச லோகத்தைதாயும் எவன் விநுப்படுகிறதோ அத்தந்திய முயற்சியுடன் காப்பாற்ற வேண்டியது அது-இத்திர் லாதவர்களால் காப்பாற்றுவதற்கிது.

ஆ0. நுகழிகள்-பிறுக்கள்-தேவர்கள்-பூதங்கள் ள்கள் பிரகஸ்ததரிடத்தினின்றும் திருத்தியை விடையால் அடைமேற்சொல்லுகிறாடி செய்யவேண்டி

அக. வேதாந்தியற்புத்தெய்திசுக்களினத்தினுள்
வர்களையும், சிரார்த்தக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
அதிதிகளையும், பலிபீபதிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
விக்க வேண்டியது.

அஉ. திருந்தோறுத்திரப்பாசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
ந்தத்தினாலாவது அல்லது உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
லாவது-பால்-கிழங்கு-பழர்-முறுங்கு-பழர்-முறுங்கு-பழர்-முறுங்கு-பழர்-முறுங்கு-பழர்-
யின்பொருட்டு செய்யவேண்டியது.

அங. பஞ்சமஹாபந்திரத்தில் திரப்பாசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
ஒருபிராமணையாவது புகிப்பிக்கவேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-
வனையும் புகிப்பிக்கவேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-

அச-வைசுவதேவத்திற்கு உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
த்தை லொகிகாக்கிரியில் மேற்கொண்டிருப்பது-மேற்கொண்டிருப்பது-மேற்கொண்டிருப்பது-
த்தி மூன்றுவருணத்தாரும் தாபீட்டாறு-மேற்கொண்டிருப்பது-மேற்கொண்டிருப்பது-மேற்கொண்டிருப்பது-

அடு. அக்கிரிகுருர், சந்திரகுருர், அக்கிரிகுருர், அக்கிரிகுருர், அக்கிரிகுருர், அக்கிரிகுருர்,
ஒன்றாகவும், விஸ்வேதவர்சுருருர், கண்டசுருருர், கண்டசுருருர், கண்டசுருருர், கண்டசுருருர்,

அசு. குருவுக்கும், அபாதிக்குர், அபாதிக்குர், அபாதிக்குர், அபாதிக்குர், அபாதிக்குர்,
களுக்கு ஒன்றாகவும், இவைகளின்மூலம் அவ்வாறு உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
ம் அக்கிரிக்கும் ஒழம் செய்யவேண்டியது.

அஎ. இந்தப்படி அந்தந்ததேவர்களுக்கு உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
அந்தந்ததேவர்களைத் தியானஞ்செய்ய வேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-புகிப்பிக்கவேண்டியது-
திக்கில் இந்திரனுக்கும், இந்திரபரிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
யமனுக்கும், யமபரிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
வருணபரிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
சுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்

அஅ தேவர்களுக்கு வீட்டின்வாசுநப்படிவிதும் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
ளுக்கு ஜலத்திலும் வரதேவகைட்டு உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள் உருபிசுக்களினத்தினுள்
வது அல்லது-ஒன்றிலாவது பலிவைக்கவேண்டியது.

அக. தன்வீட்டின் வடகிழக்கில் அல்லது தன்சுயத்தின் திசு
பக்கத்திலாவது வட்சுமிக்கும் தன்வீட்டின் தென்மேற்கிலாவது அல்

லது தன்சயநத்தின் காற்பக்கத்திலாவது பத்திரகாணிக்கும் விட்டுவன
கெவிலிரமணுக்கும் வாஸந்தபுமுதலுக்கும் பவேணக்கவேண்டியது.

க௭. விசுவேதேவர் கருத்தும், பகலிற்சான்றிக்கும் பிரபலி கரு
க்கும், இரவிற்சான்றிக்கும் பிரபலி கருக்கும், முத்திற் தினுபாத்தில்
பலிபோட வேண்டியது.

க௮. சர்வாந்திரியாதிக்கு பெந்தை வேணவது அல்லலது தன்ரி
ன்பக்கத்திலாவது-பலிவைக்க வேண்டியது. பிதும் பாவக்து பிதும் தள
ல்லாவநகத்தையும் தென்முகாபாகக் காலைடித்துக்கொண்டி பூரியில்
பலிவைக்க வேண்டியது.

க௯. பின்னும் வீட்டிற் குப்பாகத் செய்தி தத்தெ அங்கத்தில்
கொஞ்சமெடுத்துக் கொண்டுவந்து-நாய் - பதிதன்-சண்டாவன்-திரா
ப்பிணியுள் வவன்-சாக்கை-கிருமி - இவைகளுக்கெத்தபூரியில் மென்
லெனபலி வைக்கவேண்டியது. இதுபூதவக்கியம்.

க௧௦. இந்தப்பிரகாரம் வவன் திகத்தோடும் சாஸிரபலிகளை
யுத்திருப்த்தி செய்க்கிருவின அவன் திககோருபராய் அரிப்பாதிமா
ர்க்கத்தினுலே மேலான கோசத்ததை யடைகிறான்.

க௧௧. இந்தப்படி பூதவக்கியத்தைச் செய்து பின்பு அத்தியை
முன்னம்புசிப்பிக்க வேண்டியது பிரபலி - சாக்கை திவர்களுக்கூ
நல்வார்க்கைகொல்லுதல் கால்கழவு முகலிவடிபாபத்திற் பிவாஷ
யிட்டுப்பின்னவர்கையில் ஜலவீடவேண்டியது.

க௧௨. தன்னாசரியனுக்கு ஒருபகவை கவர்க்க பூதவணத்தாலல
ங்கரித்து தாகஞ்செய்தால் வந்தப்புண்ணிய மடைபாப்பிற் பிதா அ
தை - பிரமசாரிமுதலானவர்களுக்கு விதிப்படி பிவாஷயிடுவதால் கிர
கஸ்தன் அடைகிறான்.

க௧௩. அதுகமாக பிவாஷகொடுப்பதற்குச் சத்தியில்லாதவன் ஒரு
ருகவளத்துக்குக்குறையாத அங்கத்தையும் தாகத்துக்குத் தீர்த்தத்
தையும் தன்வீட்டிலுள்ள பதார்த்தங்களையும் வேதம் அதுகல்பொருள்
இவற்றையறிந்த பிராமணனுக்கு விதிப்படி பூசித்துக் கொடுக்க வே
ண்டியது.

௩௩. இரவில் போசனமாகத்தின்று விடாதுமீ பின்பு வந்தாலும் சமயந்தப்பிப்போயிற்றென்று வந்தது. அதிதிமயம் புசிப்பிக்கிடாயல் அனுப்பக்கூடாது.

௩௪. தயிர் பால் விற்ப்புதலைக்கித்தயுமித்த பதவரித்தத்தை அதிதிக்குப் பரிமாறிக்கிப்பை உபயோகித்தயுமித்த புசிப்பிக்கிடாயல் அதிதிக்குச் சாப்பிடவேண்டாமல் சிவமயிற்சாத்திநிபாயிற் புதுபுதியும், புண்ணியவிலைபந்தவடிவாகிப்பயன்படுத்தல்.

௩௫. ஆசனம்-இலையிப்பற்றிப்பயன்படுத்தவேண்டியபரிசீலனை பின்னொடர் தல்-பணிகிலை உழிவித்தயுமித்த பரிசீலனை சாத்தித்தயிற்சூழ் சூயர்ந்தகாகவும், நாயித்தயிற்சூழ் சாத்தித்தயிற்சூழ் சரியானவர்களுக்குச் சரியானதாகவும் சிவமயிற்சாத்திப்பயன்படுத்தல்.

௩௬. வைகாசிமேசாசனத்திற்சூழ் அதிதிக்குப் போசனமாகித்த பின்புமற்றும் அதிதிக்கிந்தயுமித்த பரிசீலனை உபயோகித்தயுமித்த புசிப்பிக்கிடாயல் அதிதிக்குச் சாத்தித்தயிற்சூழ் சூயர்ந்தகாகவும், நாயித்தயிற்சூழ் சாத்தித்தயிற்சூழ் சரியானவர்களுக்குச் சரியானதாகவும் சிவமயிற்சாத்திப்பயன்படுத்தல்.

௩௭. தன்கிளையோசனத்திற்சூழ் அதிதிக்குப் போசனமாகித்த பரிசீலனை உபயோகித்தயுமித்த புசிப்பிக்கிடாயல் அதிதிக்குச் சாத்தித்தயிற்சூழ் சூயர்ந்தகாகவும், நாயித்தயிற்சூழ் சாத்தித்தயிற்சூழ் சரியானவர்களுக்குச் சரியானதாகவும் சிவமயிற்சாத்திப்பயன்படுத்தல்.

௩௮. பிராமணனுக்கு சந்திரியை உபயோகித்தயுமித்த பரிசீலனை உபயோகித்தயுமித்த புசிப்பிக்கிடாயல் அதிதிக்குச் சாத்தித்தயிற்சூழ் சூயர்ந்தகாகவும், நாயித்தயிற்சூழ் சாத்தித்தயிற்சூழ் சரியானவர்களுக்குச் சரியானதாகவும் சிவமயிற்சாத்திப்பயன்படுத்தல்.

௩௯. ஒருமேசாசனத்திற்சூழ் அதிதிக்குப் போசனமாகித்த பரிசீலனை உபயோகித்தயுமித்த புசிப்பிக்கிடாயல் அதிதிக்குச் சாத்தித்தயிற்சூழ் சூயர்ந்தகாகவும், நாயித்தயிற்சூழ் சாத்தித்தயிற்சூழ் சரியானவர்களுக்குச் சரியானதாகவும் சிவமயிற்சாத்திப்பயன்படுத்தல்.

௪௦. வைகாசிமேசாசனத்திற்சூழ் அதிதிக்குப் போசனமாகித்த பரிசீலனை உபயோகித்தயுமித்த புசிப்பிக்கிடாயல் அதிதிக்குச் சாத்தித்தயிற்சூழ் சூயர்ந்தகாகவும், நாயித்தயிற்சூழ் சாத்தித்தயிற்சூழ் சரியானவர்களுக்குச் சரியானதாகவும் சிவமயிற்சாத்திப்பயன்படுத்தல்.

ககந. மத்தியே பரிசீலனை செய்து கையாண்டு தன்மீட்குச் சாப்பாட்டுகிறோயி னென்றும் தயவுசெய்து உதவி செய்து குத்தக்கபடி தன்மீட்குப் பூசிக்கொடுக்கப்பட்டது.

ககச. புதிதாகப் பிள்ளைகள் பிறந்தால் அவர்களுக்குப் புகள் நோயாகி கறும்பு பரந்திடுகிறது. அதற்கு உதவி செய்து அதிதிகளுக்கு முன்னால் மருந்துகளைக் கொடுக்கவேண்டியபடி யது.

ககரு. எவன் இப்போது உயிர் தப்பி வந்தால் அந்திழைபரிசாரகாள்வரையில் துணைபாடு செய்து கொடுக்கவேண்டிய க்கிறோ அவன் தான் துறந்துவிட்டு வந்தால் உதவி செய்து கொடுக்கக் கள் தின்னுதிறதை அறியவேண்டும்.

ககசு. ஆகையால் அந்திழைபரிசாரகர்கள் அந்திழைபரிசாரகர் அந்நத்தைத் தாதுப் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டியது.

ககஎ. தன்மீட்டிழைபரிசாரகர்கள் அந்திழைபரிசாரகர்களை வேதனஞ்செய்து தேவர்கள் அந்திழைபரிசாரகர்களைக் காப்பாற்றுக னம் பூசைசெய்து மிகுந்த அந்திழைபரிசாரகர்களைக் காப்பாற்றவேண்டியது.

ககஅ. எவன் தனக்காகவே உயிர் தப்பி வந்தால் அவர்களுக்கு அவன்பாபத்தையே சாப்பிட்டுக் கொள்ளவேண்டியது. உதவி செய்து கொடுக்கவேண்டிய மிகுந்த அந்திழைபரிசாரகர்களைக் காப்பாற்றவேண்டியது. பூசிக்கொடுக்கவேண்டியது.

ககக. அரசன் ரித்துவிட்டு விடுகிறால் அவர்களுக்கு உதவி செய்து கொடுக்கவேண்டியது. மருந்துகளைக் கொடுக்கவேண்டியது. தன்மீட்டுக்குவந்தால் * மதுபர்க்கத்தால் உதவி செய்து கொடுக்கவேண்டியது.

கஉ0 ஆனால் அரசனும், விபத்தாகிவிட்டால் அவர்களுக்கு உதவி செய்து கொடுக்கவேண்டியது. மருந்துகளைக் கொடுக்கவேண்டியது. தன்மீட்டுக்குவந்தால் * மதுபர்க்கத்தால் உதவி செய்து கொடுக்கவேண்டியது. மருந்துகளைக் கொடுக்கவேண்டியது. தன்மீட்டுக்குவந்தால் * மதுபர்க்கத்தால் உதவி செய்து கொடுக்கவேண்டியது.

* மதுபர்க்கம்-என்பது-பஞ்சாயிதம்.

க௬௬. மேற்கொண்ட தொழில்கள் சிறந்து விளங்கிய பின்னர் வேதவொழுக்கமுள்ளவர்களுக்கெதிராக அந்நகரங்களில் பணியாற்றி பணமாவணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபிறகு அந்நகரங்களில் பணியாற்றினார்.

க௬௭. ஆவ்வாறு சிறந்து விளங்கிய பின்னர் அந்நகரங்களில் முன்னுதாரணமாக அந்நகரங்களில் பணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் அந்நகரங்களில் பணியாற்றினார்.

க௬௮. வேதவொழுக்கமுள்ளவர்களுக்கெதிராக அந்நகரங்களில் பணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் அந்நகரங்களில் பணியாற்றினார்.

க௬௯. ஞானத்தின் மூலமாக அந்நகரங்களில் பணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் அந்நகரங்களில் பணியாற்றினார்.

க௭௦. வேதவொழுக்கமுள்ளவர்களுக்கெதிராக அந்நகரங்களில் பணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் அந்நகரங்களில் பணியாற்றினார்.

க௭௧. சிலசொன்னவர்களுக்கெதிராக அந்நகரங்களில் பணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் அந்நகரங்களில் பணியாற்றினார்.

க௭௨. அதில் சிறந்து விளங்கிய பின்னர் அந்நகரங்களில் பணியாற்றி அந்நகரங்களில் உயர்ந்த நிலைக்கு வந்தபின்னர் அந்நகரங்களில் பணியாற்றினார்.

† ஹவ்வியம்-என்பது-தெய்வத்தை யுத்தேசித்ததற்செய்வது.
* கௌவியம்-என்பது-பிழர்க்களையுத்தேசித்ததற்செய்வது.

கடுக. சடைநரித்தெய்யாசரிவேதப்பாத்தாவன் - மேகவேகி-
ஞ்சாடுநெயன் - கொய்யப்பிபோகிதன் இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

கடுக. சடைத்தெய்யன் - மேகவேகித்தெய்யன் - கொய்யப்பிபோகி-
தாவன் - இவர்களைகொய்யத்தத்தில் புகிப்பிக்
கங்கடாது.

* ஆட்டாங்கொடி-என்பது

கருக. தகப்பலோடு விவாதிக்கின்றவன் - தகப்பனின் உணர்வுகளை
 மிகுறவன், மத்தியபாதகப்பண்ணுநிறுவன், மயலினை நிறுத்தவன், எம்
 சயப்பட்டவன், டர்மித்துக்காந்தக - மயலினை நிறுத்தவன், மயலினை நிறுத்த
 ஷ்டர்சங்களை விற்றவன் - இவர்களுள்.

கக௦. விஸ்லாசவணமுதலியவற்றை மயலினை நிறுத்தவன் -
 மித்திரமுரோகி - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - இவர்களுள்.

கக௧. பெரு விவாதிவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 கோளன் - மித்தன் - முகுடன் - மயலினை நிறுத்தவன் - இவர்களுள்.

கக௨. குருகை - இடமார் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 சோதிசாஸ்திரத்தால் மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 பகலி - மயலினை நிறுத்தவன் - இவர்களுள்.

கக௩. ஒடுகிற கண்ணி மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 மைத் தடுப்பவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 கவிருத்தியுள்ளவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - இவர்களுள்.

கக௪. நாய்வளர்த்து விவாதிவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - இவர்களுள்.

கக௫. குருபகலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை
 நிறுத்தவன் - இவர்களுள்.

கக௬. எருமை - ஆடு - இவற்றை விற்றவன் - மயலினை நிறுத்தவன் -
 விவாகஞ் செய்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 மயலினை நிறுத்தவன் - இவர்களுள்.

கக௭. திருடர்முதல் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் - மயலினை நிறுத்தவன் -
 மயலினை நிறுத்தவன் - இவர்களுள்.

ந்தெரிந்தவன் தேவமயிரியார் மீதும் மரிய மரியன்றும், மரியதை செ
ய்யாமல் நீக்கவேண்டுகிறது.

க௯௮. விவாதமேயாத திருப்பாயன் வாய்க்கொழிப்பட்ட கொழுப்
புப்போல நீந்தினோளிர் த்தி யிங்கலதாயுதவால் அலவன்பெயர்ந்தி சிரா
த்தக்கொழிந்த தமது மூர் பாய்வில் பாய் செவ்வாய் கூடா
தல்லவா.)

க௯௯. மீதிரொன்ன பத்திராசுரத்தி சிராய்த்தம் கொடுத்
தவனுக்கு இரத்தரின் வறுப்பாயன் முழுமையுத் செவ்வகிரைன்.

க௯௦. விவாதமேயாத மயிரின்வாத மயிரிவத்தாமுதலிய பத்திரா
சுரக்கவரலை வந்தக்கிராய்த்தத்தில் புதிக்கங்கிரைந்திதாஅதை - இரா
மத்தாய் புதிக்கிரைகள்.

க௯௧. கூடப்பிரிந்த தமாய்-விவாசரின்வாயலிழக்க வவன் தா
ன்முள் துமாய விவாசர செவ்வகிரை சந்தித்தினு அவனுக்குப் பரி
வேத்தாலிவன்றும் அவன் தமாயுத்தம் பரிவாதமேன்றும் பெயர்.

க௯௨. பரிவத்தி பரிவத்தாஅவ்வகிரைவி அவன் தமாய்-அ
ந்தவிவாசர செவ்வகிரை புதிக்கிரைன். இவ்வகிரை பரிவத்தும் கரகத்
தை மலையகிரைகள்.

க௯௩. மியாதமிரத்தரின் அவன்மனைவி புத்திராய்த்திக்கர
க தாய்மகத்தன்விடத்தில் வந்திழந்தமேயத்திரா வவன்-அவளிடத்
துக்காயத்தினுலை ஆளிககமுதலிய சிங்கலாய வேண்டை செய்கிரு
ளே அவனுக்கு த்திவாய்த்திவாய் துபெயர்.

க௯௪. மயள்திரிவி விடத்தில் அவளிட பத்திராய்த்திருக்கும்
போது மயள்துக்குப்பிரைத்தவனுக்கு முண்டனென்றம் பத்திராய்நர்
தரின் மிரத்தவனுக்குக் கோளகினைன்றும் பெயர்

க௯௫. முண்டன்-கோளகினைவி அவ்விருவரும்சிராய்த்தத்திலு
ம் யாகத்திலும் தனக்குத்தாகக்கொடுக்கிரைனுக்குப் பலனை யழித்து
விடுகிரைகள்.

க௯௬. பத்திராய்க்கன் எவ்வளவுசிராய்நர் புதிக்கிரைத்தப்பர்
க்கிரைவே அவ்வளவுபெர்களுக்கும் அக்கம்போட்ட முடனுக்குப்பல

னில்லை ஆகையால் பந்திதூஷகன் பாயபவண்ணைச் செய்வதற்குப் பணம் மயது.

க௭௭. குருடன் - பிரபலனாய்விட்டுத் திருத்தலம் கொண்டு ஊறுபேருக்கு அக்கம்பிரபட்ட பலனைவாய், அப்பிரபட்டண்பாய்த் தால் அறுபது பேருக்குத் தொண்டு செய்து தான் மறுபேருக்குக் கருமனியாதிபய்ளவன் பாய்த்தால் அக்கம்பிரபட்டப் பிரபட்ட அந் நத்தின் பலனை அழித்துவிடுகிறான்.

க௭௮. குத்திரனுக்கு யாகஞ்செய்யிக்கொண்டு வந்தவாறுபேருகளைத் தொடுகிறதே அவ்வளவு பிரபட்டம்தான் செய்த அக்கதாத்தலுக்குப் பலனில்லை.

க௭௯. வேதமோதினவனுவிடத்திலே திருத்தலம் செய்தபிரபலனன் குத்திரனுக்கு யாகஞ்செய்யிக்கொண்டிருந்த அளவால் தாகவாங்குடுகிறதே அவன் கட்டாத பணத்தினால் தண்ணீரில் விழுந்தாற்போல அழித்துப்போய்விடுகிறான்.

க௮0. ஆட்டாங்கொடி விற்பனை செய்வவனுக்கு திரைத்தக்கொடுத்தவன் மறுபிறப்பிற் பண்ணியாய்ப்பிறந்துவந்தவனைத் தன் தூஷகன் வயித்தியனுக்குக் கொடுத்தவன் மறுபிறப்பிற் பிறந்தவன் திரைத் தைநிறைச்சாப்பிடுகிறான் கோடில் குருத்தன் செய்திருந்த பிரபலனின் இவர்களுக்குக் கொடுப்பவன் பிரபலனாகத்தான் கட்டாமல் காப்பான்.

க௮௧. விபாபரிக்குக் கொடுக்கிறவனுக்குத் விதவையை விடா கஞ்செய்துபிறத்தவனுக்குக் கொடுக்கிறவனுக்குத் தாய்ப்பலித் தாகக் செய்பவனுக்குப் பலனில்லாதபோல் இரண்டறிதும் மறுவாழ்வுத் துப் பலனில்லை.

க௮௨. மற்ற திருடர்முதலானவர்களுக்குத் திரைத்தக்கொடுப்பவன் மறுபிறப்பில் புழுக்கணி இரண்டறிதும் தாய் - இவ்வாறு தலிய அநேகம் பிறவிகளாய்ப்பிறக்கிறார்களென்று பெரிசொர்க்கொல்லுகிறார்கள்.

க௮௩. பந்திதூஷகர்களாலே கெடுக்கப்பட்ட பந்தியை எவர்கள் பரிசுத்தம் பண்ணுகிறார்களோ அப்படிக்கொத்த பந்திபரவகரளான பிராமணுத்தமர்களைச் சொல்லுகிறேன் கெளுங்கள்.

சிரார்த்தத்திலவரிக்கத்தீகவந்தணர்கள்.

க.௨௪. கண்டநகரேவதேவாதினவர்களாயும் ஷடங்க மறித்தவர்க ளாயும் வேதவேதனைவர்கள் வந்தத்திற் பிறத்தவர்களாயும், இருக்கி றவர்கள் பந்தியாவனாவர்.

க.௨௫. திரைநகரேவதேவாதினவர்களாயும் வேதமறித்தவர் அக்கிரிஹா த்திரைநகரேவதேவாதினவர்களாயும் திரைநகரேவதேவாதினவன் சிந்தைமுதலிய வேதாங்கங்களறித்தவன் சிரார்த்தவர்களுக்கென்று பிறத்தவன் - ஆரணமறித் தவன் இவ்வாறும்.

க.௨௬. ஒருநகரிலிடத்தில் வேதப்பிராநனைபறித்தவன், சிஷனு க்கு வேதப்பிராநனைச் சொல்லிவைத்தும் ஒரு பிராமணரி ஷடிரம் பசு தாபர்ப்பண்ணிவைத்து தூயவாக சொன்னவன், இவ்வாறும் பந்தியைப் பரிசுத்தஞ் சொப்பன்.

க.௨௭. சிரார்த்தத்தீகத்திற்கு இரண்டினர் அல்லது ஒருநகரன் முன்னுரை இப்பிராநனைச் சொந்த பிராமண சிஷேஷ்டருக்குள்ளே முன்னுரைக்குகிறாரைவாதவர்களைப் பூசுத்து தான்செய்யுஞ் சிரா ர்த்தத்தை பிறவேதநகரேவதேவாதினவர்களுக்கென்று வரிக்கவேண்டியது.

சிரார்த்தபிராமணவிரதம்.

க.௨௮. அப்படி வரிக்கப்பட்டபிராமணனும் சிரார்த்தகர்த்தா வும், சிரார்த்ததேவாலையில் சம்பீகாதிநகரீகம்ப பரிசுத்தனாய் நி த்தியசொப்பக்கந்தவிரமந்தவேதங்களை அத்தியாகஞ் செய்யக்கூடாது.

க.௨௯. ஒருபிராமணனை எப்போது ஒருவன் சிரார்த்தத்துக்கா க வரிக்கிறானோ அதுமுதல் அந்தவரிக்கப்பட்ட பிராமணனிடத்திற் பிறார்த்தவைதகன் வாய்கவருபவராய் பிரவேசித்து அவனுட்காரும் போறுட்கார்த்தம், கடக்குவீயாது கடந்துகொண்டு மிருக்கிறார்கள் ஆகையால் அவன் பரிசுத்தனாகிருக்கவேண்டியது.

க.௩௦. தேவபிறுக்காரியத்தில் ஒருவனுல் வரிக்கப்பட்ட பிராம ணன் ஒப்புக்கொண்டு அன்றையதிசம் வராவிட்டால் பாரியாய் மறு பிறப்பிற் பந்தியாய் பிறக்கிறான்.

க௯௩. திரைத்தத்தில் வரிக்கள் பட்டவன் சுக்திரைத்திரியேடு புணர்ந்தால் அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில்.

க௯௪. அந்நிதேவர் மான பிதர்கள் சுக்திரைத்திரியேடு புணர்ந்தால் அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில். அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில். அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில்.

பிதர்கள் விவரம் பற்றிய பெயர்.

க௯௫. இத்தம் பிதர்களுக்கு மான பிதர்கள் சுக்திரைத்திரியேடு புணர்ந்தால் அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில். அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில்.

க௯௬. இரண்டிரையாறுப்பட்டவன் சுக்திரைத்திரியேடு புணர்ந்தால் அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில். அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில்.

க௯௭. விராட்புருஷனிலே இருந்திருந்தால் சுக்திரைத்திரியேடு புணர்ந்தால் அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில். அந்தமான் - சந்தாவன் மகனது புணர்ந்திருநிலை கந்தாவன் மூன்றாவதில்.

க௯௮. அந்திரி மகருஷியின் பிள்ளைகளான மகருஷியைத்தந்தர்கள் தயித்தியர்-தாசவர் - யசுஷர்-கந்தகுமர்-மகர் - இரக்கதர்-கயர்கர்-இந்நரர்-இவர்களுக்குப் பிதர்கள்.

க௯௯. பிராமணர் பிதர்களுக்கு சோமபான் என்றும் சுக்திரையர் பிதர்களுக்கு ஹமிர்புருக்கள் என்றும் மானிய பிதர்களுக்கு ஆஜ்ஜியபர் என்றும் ருத்திரபிதர்களுக்கு ககாலிக என்றும் பெயர்.

க௯௯. அதில் சோமபான் இருவின் பிள்ளைகள் ஹமிர்புருக்கள் அக்கிரசின் புத்திரர்கள் ஆஜ்ஜியபர்கள் புலஸ்தியன் புத்திரர்கள் சகாலிகள் வசிட்டன் புத்திரர்கள்.

௧௯௯. அக்நிதத்தர்கள்-அநக்நிதத்தர்கள்-சோமபர்கள் பருஹிஷத்துக்கள் அக்நிஷ்வாதத்தர்கள்-சௌமியாள் இவர்களுையும் பிராமணபிதர்க்களாகவே யறியவேண்டியது.

௨00. இப்போது எந்தபிதூர்கணங்கள் முக்கியமாகச் சொல்லப்பட்டார்களோ அந்தப் பிதூர்கணங்களின் புத்திரபௌத்திராதிகள் தான் இவ்வுலகத்தில் அளவற்றவர்களா யிருக்கிறவர்கள்.

௨0௧. அநெப்படியென்னில் மரீசிமுதலான ருஷிகளினின்றும் பிதூர்க்களும், அந்தப் பிதூர்க்களினின்றும் தேவாசுரர்களும். அந்தத் தேவர்களினின்றும் இந்தச்சராசரங்களும் வரிசையுண்டாகிறதுகள்.

பார்வணசிரார்த்தநியமம்.

௨0௨. இந்தப் பிதூர்க்களுக்கு வெள்ளியாலாவது வெள்ளிசம்பந்தப்பட்ட தாம்பரத்திலாவது, சிரார்த்தத்தில் இலைபோடவேண்டியது. தீர்த்தத்தையாவது அன்புடன் கொடுத்தால் அக்ஷயமான திருப்த்தியுண்டாகிறது.

௨0௩. துவிஜாதிகளுக்கு தேவகாரியத்தைவிட பிதூர்காரியம் முக்கியமானது. அந்தப் பிதூர்காரியத்துக்கு அந்தத்தேவகாரியமானது முன்செய்யத்தக்கதாயும், திருப்தியைக்கொடுக்கிறதாயுமிருக்கிற ஓரங்கமாயிருக்கின்றது.

௨0௪. அந்தப்பிதூர்க்களைக் காப்பாற்றுகிறவர்களான விசுவே தேவர்களை முன்னம் ஒரு பிராமணனிடத்தில் ஆவாகநஞ் செய்வேண்டியது இல்லாவிட்டால் இராக்கதர் அந்தப் பிதூர்காரியத்தை யழித்துப் போடுகிறார்கள்.

௨0௫. ஆகையால் முன்னம் விசுவே தேவர்களையும் பின்பு பிதூர்க்களையும் முடிவில் விஷ்ணுவையும், கிரமமாகவரித்து சிரார்த்தஞ் செய்வேண்டியது. ஆதியிலு மந்தத்திலும், மேற்சொன்ன தேவர்களல்லாமல் பிதூர்க்களை மாதிரி வரித்து சிரார்த்தஞ்செய்பவன் வம்சத்துடன் அழுகிறான்.

௨0௬. சிரார்த்தம் பண்ணுகிறவன் பரிசுத்தமாயும், ஏகாந்தமாயும், தென்புறந்தாழ்ந்ததாயுமிருக்கிற இடத்தை முயற்சியோடு சரீபாதித்து அதைப்பசுவின்சாணத்தால் மெழுகவேண்டியது.

உ.௦௭. கயமாகி வரிக் கதவான ஆயுண்ணியவரின் துர்
ரக்களினும், சகலப் பரிசீலாந் திவ் கவரீதுபயிற் பரிசீலாந்
கங்காலபிறுந் தகல் வரிக் கதவான ஆயுண்ணியவரின் துர்

உ.௦௮. அந்தப் பரிசீலாந் தகவான ஆயுண்ணியவரின் துர்
கம்பட்டபிரமணம் வந் தகவான ஆயுண்ணியவரின் துர்
கிழ்நுநாமாயுர், பிறுந் தகவான ஆயுண்ணியவரின் துர்
அதில் தேவாசகத்தில் ஆயுண்ணியவரின் துர், கதவான ஆயுண்ணியவரின் துர்
தருப்பத்தாற் செய்யப்பட்ட பிரமணம் வந் தகவான ஆயுண்ணியவரின் துர்
மணரகளை உட்காரக் கிவரிக் கதவான ஆயுண்ணியவரின் துர்

உ.௦௯. புதித்தகவான ஆயுண்ணியவரின் துர்
வைத்தின்பு வானின ஆயுண்ணியவரின் துர், கதவான ஆயுண்ணியவரின் துர்
தேவபிரமணனை முண்ணிட்டி புதித்தகவான ஆயுண்ணியவரின் துர்

உ.௧௦. ஆயுண்ணியவரின் துர்
டன்சேர்ந்த ஜலத்தை அந் தகவான ஆயுண்ணியவரின் துர்
க அந் தகவான ஆயுண்ணியவரின் துர், கதவான ஆயுண்ணியவரின் துர்
மதிபெற்றுக்கொண்டி தேவபரிசீலாந் தகவான ஆயுண்ணியவரின் துர்
க்கிரியில் ஓமஞ்செய்யவேண்டியது.

உ.௧௧. அந் தகவான ஆயுண்ணியவரின் துர்
தனியாக அந் தகவான ஆயுண்ணியவரின் துர், கதவான ஆயுண்ணியவரின் துர்
ஓமஞ்செய்ய வேண்டியது.

உ.௧௨. பிரமணமனை விரிவில்லாதகொண்டதன் துர்
த்தஞ்செய்தால் வரிக்கப்பட்ட பிரமணமனை விரிவில்லாதகொண்டதன் துர்
மம்பண்ணவேண்டியது பிரமணமனை அந் தகவான ஆயுண்ணியவரின் துர்
றித்தருஷிகளாற் சொல்லப்பட்டிருக்கின்றது

உ.௧௩. மேலும் பிரசுர்த்தத்தில் வரிக்கப்பட்ட தேவரீது
கோபயில்லாதவர்களையும் மிகுந்த நம்பயுள்ளவர்களையும் ப்
ளாயும், உலகத்தின் சேஷமத்தைக் கொருநிறைகளையுமிருக்கி
ஆகையால் அவர்களை ஆளககு செய்யப்பட்ட பிரமண
கையில் ஓமஞ்செய்யது அந் தகவான ஆயுண்ணியவரின் துர்

* புக்ககம்-என்பது-மடிக்கப்பட்ட முந்துதருப்பம்.

உகச. அக்கிரியில் தென்புறத்தில் பிதூர்க்களின் பொருட்டு அந் நஓமஞ்செய்து பிண்டப்பிரதானஞ்செய்யும்பூமியில் தெற்கு துனியான தர்ப்பையில் மூன்றிடத்தில் எள்ளுஞ் ஜலமும் கைமறித்துவிட வேண்டியது.

உகரு. பின்பு அந்தஓமஞ்செய்து மிகுந்தவந்ததை மூன்று பிண்டமாக்கி கைமறித்து தான் தெற்குமுகமாகவிருந்து முன்னெள்ளுஞ் ஜலமும் விட்டவிடத்தில் பிதூர்க்களைத் தியாரித்துக் கொண்டு பிண்டம் வைத்து அவைகளின் மேல் மறுபடியும் எள்ளுந்தண்ணீரும் விடவேண்டியது.

உகசு. இந்தப்பிரகாரம் அவனவன் சூத்திரத்திற்சொன்னவிதிப்படி பிண்டம்வைத்தபின்பு அந்தப் பிண்டமிருந்த பாத்திரத்திலும் தன்கையிலும் ஓட்டியிருந்த அந்நங்களை பிதூர் பிதாமஹபிரபிதாமஹர்களைக்குறித்து வைக்கப்பட்டிருக்கிற அந்த மூன்று பிண்டங்களின்பக்கத்தில் *லேபபாகிகளான பிதூர்க்களுக்குப்போட வேண்டியது.

உகஎ. அதன்பின்பு வடக்குமுகமாகத்திரும்பி ஆசமநஞ் செய்து மூன்றுதரம்பிராணாமஞ்செய்து பின்பு தெற்குமுகமாய் வசந்தருதுமுதலிய ஆறுருதுக்களையும் பிதூர்க்களையும் மந்திரத்துடன் நமஸ்க்கரிக்கவேண்டியது.

உகஅ. மூன் எள்ளுந்தண்ணீருமாகவிட்ட மீதிஜலத்தை தொன்னையுடன் கைமறித்தலாக பூமியில்ஜலம்விழுப்படி மூன்றுபிண்டங்களையுந் தனித்தனி சுற்றிவண்டியது. அந்தமூன்றுபிண்டங்களிலும், கிரமமாக கொஞ்சங்கொஞ்சமெடுத்து தான் தனித்தனி மோந்துபோட்டு விடவேண்டியது.

உகக. அந்தப்பிண்டங்களினின்றும் மற்றுங் கொஞ்சங்கொஞ்சமெடுத்து அந்தப் பிதூர்பிராணாள் புசிக்குங்காலத்தில் அவர்களிலையில் கிரமமாக மூன்னம் புசிக்கும்படி போட்டுவிடவேண்டியது.

உஉ௦. தகப்பனிருக்கும்போது தான் தாயாருக்குச் சிரார்த்தஞ்செய்தால் பாட்டன் இரண்டாம் பாட்டன் - மூன்றும்பாட்டனை

* லேபபாகிகள்-என்பது - பிரபிதாமஹந்தகப்பன்முதலிய ன்றுபிதூர்க்கள்.

ஆவாகமம்பண்ணிவேண்டியது அல்லது பிதர் பிரதாபத்தில் தீவித்திருந்குந்தன் தகப்பனையும் பிதரை தூள் தாபத்தினையிடாமணையையும் விரித்து சிரர்த்தஞ் செய்வார் அன்புபாது பிதாபணவிபிதா மஹானுந்ரூபத்திம் துணைநினைவு வைக்கவேண்டியது.

உஉக. எவறுந்ரூத் தகப்பனிதரூபம் பன் தீவித்திருந்குநே அவன் தகப்பனுந்ரூ இயண்டாய்ப்பட்டனுந்ரூபம் அந்ரூபாட்டனுக்கும் சிரர்த்தஞ் செய்வார்வேண்டியது.

உஉஉ. அல்லது தன்மகநின்படி தீவித்திருந்ரூபம் பனை பிதாமஹஸ்தாகத்திலும் பிதர் பிரபிதாப தூள் தாபத்தினையிடாமணையும விரித்து சிரர்த்தஞ் செய்வார் அன்புபாதுபிதாபதி சொல்லியிருக்கிறார்.

உஉ௪. நேர்சொன்னபடி பிதர் பிரபாபணவந்ரூப பின்டசேஷத்தைப்பரிமாதும் பிபாது விரித்தாய்ப்பட்டபரிமாணங்களின் கையில் எள்ளுத்தண்ணிநுள்விட்டு அவர்களைப்பார்த்து அந்ரூபத்தில் பிபாருட்டுத் திருப்தியுண்டாகத்தக்காதென்று சொல்லியபிபாதுவேண்டியது.

உஉ௫. பின்பு கர்த்தாபானவன் அந்ரூபம் கறிமுதலியவைவைத்திருக்கும் பாத்திரத்தை தன்னிபணிகைகளினாலும் வந்தது பிதர்க்களை தியாரித்துக்கொண்டு அந்ரூபம் பரிமாணம் சிரர்த்தத்தில் வைக்கவேண்டியது.

உஉ௬. எந்த அந்ரூபம் பதார்த்தமுதலியவற்றை ஒருகையில்வைத்துக்கொண்டு மற்றொருகையா வைதமுடிக்கொண்டுவரால் ஒருகையாலேயேகொணர்ந்து பரிமாறப்படுகின்றனவே அவற்றை தவ்ஊடமுமுள்ள இராக்கதர்கள் புசித்துவிடுகிறார்கள்.

உஉ௭. குணமுள்ளநான வடைகறிமமுதுதலிர் கெய்பிதன் இவற்றைமுயற்சியுடன் உபபாதிரத்தில் ஒன்ரீகுவிடான்று சேராமல் பரிசுத்தனாய் அந்ரூபத்துக்கு முந்தி பரிமாறவேண்டியது.

உஉ௮. வடைமுதலிய பலகாரங்களையும் பாயசம்சிறுங்குபழம் ருசியுள்ளமாம்சம் வாசனையுள்ள தீர்த்தம்.

உஉ௯ இவைகளைபெல்லாம் கொண்டுவந்து அந்ரூப இடையில் பூசரப்பட்டாமல் இது புளிப்புள்ளது இதுகாரமுள்ளது இது நித

திப்புள்ளது என்று அதனதன் ருணங்களைச் சொல்லி வேறிடத்தில் மறர்வையாமல் சாக்கிரதைய் பரிமாறவேண்டியது.

உஉ௬. அப்போது விபசநத்தாலே கண்ணீர்விடவும், கோபி த்துங்கொள்ளவும், பொய்சொல்லவும், சித்தின அந்நத்தைக் காலாலே மிதிக்கவும் இலையில் அந்நத்தை தூவிப் பரிமாறவுங்கூடாது.

உஉ௭. அவசரப்பட்டிக் கண்ணீருடனும் சிரார்த்தஞ் செய்தால் பிரேதங்களையும் கோபத்துடன் செய்தால் சத்துருக்களையும் பொய்சொல்லிக்கொண்டு செய்தால் நாய்களையும் அந்நத்தைக் காலான் மிதித்துக்கொண்டு செய்தால் இராகத்தர்களையும் அந்நத்தைத் தூவினால் பாபிகளையும் அந்நசிரார்த்தபல னடைகின்றது.

உஉ௮. அத்தப்பிராமணர்களுக்கு எந்தெந்தப்பதார்த்தம் இஷ்ட்டமாரிருக்குமோ அதைப்பொழுமையின் நிப் பரிமாறவேண்டியது. அவர்கள் புசிக்கும்போது பரமாத்மசுவருபத்தைச் சொல்லும் படியானவேதார்த்தங்களைப் படிக்கவேண்டியது இது-பிதூர்க்களுக்கு இஷ்ட்டமானது.

உஉ௯. பின்னும்-வேதம்-மநமுதலிய தர்மசாத்திரம்-சௌபர்ணணம்-மைத்திராவருணம்-முதலிய ஆக்கியானங்கள் மஹாபாரதமுதலிய இதீஹாசங்கள் - பிராமம்-முதலிய புராணங்கள் ஸ்ரீசூத்தமுதலிய சூத்தங்கள் இவற்றையும் படிப்பிக்க வேண்டியது.

உஉ௧௦. பிராமணர்கள் புசிக்கும்போது தான்சந்தோஷத்துடன் அவர்களைச் சந்தோஷப்படுத்தி கொஞ்சங்கொஞ்சமா அந்நமுதலிய வற்றைப் பரிமாறி இந்தப்பாயசம் ருசியுள்ளது இதில்கொஞ்சம்புசியுங்கள் இந்தமோதகம் இன்பமானது இதைமாத்நிரம் அங்கீகரிப்புகளென்று பிரார்த்தித்து புசிப்பிக்கவேண்டியது.

உஉ௧௧. பெண்வயிற்றுப் பிள்ளையானவன் பிரமசாரியாயினும் அவனை ஸ்ரார்த்தத்தில் முயற்சியுடனே புசிக்கவேண்டியதுநேபாள தேசத்துக் கம்பளத்தை ஆசநம்போடவேண்டியது-வீடுமுழுதும் எள்ளிறைக்கவேண்டியது.

உஉ௧௨. சிரார்த்தத்தில் பெண்வயிற்றுப்பேரன்-நேபாளதேசத்துக்கம்பளம் எள்ளுஇந்தமுன்றும்மேலானதுகள் ஆசாரம்-கோபயில்

உசச. அந்தச்சிரார்த்தப்பிராமணர்களுக்குப்பிரமாணினிப்பின்புளல் லாப்பதார்த்தங்களை யுங் கொஞ்சங்கொஞ்சமெடுத்து ஒருகவள அந்ந த்திற்சேர்ந்து அவர்கள் சாப்பிட்டபின்பு அவர்களுக் கெதிரில் மேற் சொல்லும் மந்திரப்படி பூமியில் தருப்பையின்மீதுவைக்க வேண்டிய து இத்தற்கு விசயமென்றுபெயர்.

உசரு. அந்தவிசயம் பூமியில் தர்ப்பையின்மேல் வைத்தால் த ன்குலத்தில் சாதகர்மமுதவிய சமுஸ்காரம் இல்லாமலிறத்த ஸ்திரி சளுக்கும், பதிவிரதைகளுக்கும், குற்றமில்லாமல் தந்தை முதலிய வரைகிட்டித்தனித்திருக்கிறவர்களுக்கும், திருபத்தி யுண்டாகின்றது

உசசு. பின்பு அந்த அந்நத்தை எடுத்து-ஆசை - பொருமை சோம்பல் - ஜிவைகளில்லாத தன்மையைக்காரர்களுக்குப் பருத்துக் கொடுக்கவேண்டியது

உசஎ. துவிஜர்கள் இறந்துபோய் சபிண்டசரணத்துக்கு முந் தி எகாகிரார்த்தத்தில் தேவப்பிராமண னில்லாமல் ஒருபிதூர்ப்பி ராமணனைமாத்திரம் புசிப்பிக்கவேண்டியது. ஒருபிண்டம்போடவே ண்டியது.

உசஅ. சபிண்டகாரணம் ஆனபின்பு அமாவாசிமுதலான நித்தி ய கைத்திகிரார்த்தங்களை மேற்சொன்னபடி தேவதையோடும் மூ ண்புபிண்டத்தோடும் புத்திரர்செய்யவேண்டியது.

உசக. எவச்சிரார்த்தஞ்செய்து மிருத்த அந்நமுதலியவற்றை ருத்திரனுக்கு போடுகிறானே அந்தமுடன் காலருத்திரமென்னும் நர கத்தில் தலைகீழாக விழுக்கிறான்.

உரு. அந்தச்சிரார்த்தத்தில் புசித்தபிராமணன் தன்மனைபு ணர்ச்சியிலாசையால் வந்தபோதிலும் அவனுடன் அன்று சம்போக ன்செய்தால் அவனுடையமலத்தில் அந்தமாதம்முழுதும் அவனுடைய பிதூர்க்கள் முழுகிறார்கள்.

உருக. இத்தமுன்சொன்னபடி பூமியில் விசயம் வைத்தபின்பு அந்தப்பிராமணனைப்பார்த்து திருபத்தியூயிற்றுவென்றுகேட்டு திரு பத்தியானபின்பு அவர்களை கையைசுத்திசெய்து ஆசமநஞ் செய்பச்

சொல்லவேண்டியது. சிந்தித்து இவ்வப்பாலை விட்டுக் கொடுப்பாற்படி பிரார்த்திக்கவேண்டியது.

உருக. அந்தப்பிராமணியை அழித்துவிட்டு அங்கு கொண்டு பிரார்த்திக்கவேண்டியபடி அப்பாவிக்கு அளிப்பதற்காகத் துறித்து அறிவாதவர்களை வேண்டியது.

உருக. அயர்கள் அறிவாதிக்கவன் பிரார்த்திக்கவானவன் மிகுந்த அருத்தவை என்னவென்பவாறு அந்தப்பிராமணியைக் கேட்டு அயர்கள் சொல்லுகிறார்களென்பது வேண்டியது.

உருக. வகாரிபார்த்தகாரி சமீப காரிகள் என்றும் கொஷ்ட டிரிரார்த்தத்தில் மகநுகர் என்றும் காத்திரார்த்தத்தில் சம்பந்தம் என்றும் தேவிரார்த்தத்தில் மகநுகர் என்றும் பிரதிவாகத்தைச் சொல்லவேண்டியது. இவைகளெல்லாம் துறித்துவிடக்கூடியவைதான்.

உருக. அநாயகியானவர்கள் பிரார்த்திக்கவன் அப்பாக்காலத் தருப்பையினுடைய சேவையை மகன்சாணதகால் விட்டுவிட்டு மரு குவது என்னே சிவநம்பது கார்ப்பாணையிப்பவாறு அருகரிவது ம தார்த்தங்களை கண்டாய்க்கப்பண்ணுவது பரிசுத்தப்பிராமணியை விடப்பது இவைகளெல்லாம் உயர்த்தவாயத்தா விடக்கூடியவை.

உருக. தருப்பையமத்திரம் பூர்வாககாலம் அவிசுமிட்டிவன் பரிசுத்தம்-இவைகள்-தேவகாரியத்தினுயர்த்தகம்.

உருக. செக்கெலக்கம்-மகனின்-பால்-சொல்லவதரின்-பால்-காற்-மயில்லாதமாம்சம்-கல்லுப்பு-இவைகள்-கயாவதநிலைய அவிசுகளாகக்-சொல்லப்-படுகின்றன.

உருக. கந்தரவானவன் தென்றலவாய் பரிசுத்தகை சிந்து கொண்டு அந்தப்பிராமணியை மரியாதைசெய்து வேற்சொல்லும் அரிஷ்டங்களைக்கேட்டுக் கொள்ளவேண்டியது.

உருக. சுவாமிகளை என்னுலத்தில் கொடையுள்ளவர்கள் விர்த்தியடைய வேண்டியது. வேதமனது-ஓதுவதா-தும்-ஓதி-சிப்பதா-தும்-எக்கியபாசுசெய்வதா-தும்-விர்த்தியடையக்கடவது-புத்திரபொளத்திரர்முதலான சந்ததியும்வளரக்கடவது. வேதப்பொருளினும் பெரியோர்களிடத்திலும் அன்பானது நீங்காமலிருக்கவேண்டியது. கொடுக்கத்தக்கபொருள்களும் அதிமமாகிருக்கவேண்டியது.

உ௬௦. இத்தப்படி கேட்டபின்பு முன்வைத்திருக்கிற மூன்று பிண்டத்திலும், பிராமணரிடத்திலும் ஆவாகநஞ் செய்ப்பட்டிருக்கிற பிதூர்க்களை ஶ்விசர்ச்சகம் பண்ணிவிட்டு அந்தப் பிண்டங்களை பசு-பிராமணன்-அக்கிரி இவர்களுக்காவது புசிப்பிக்கலாம் ஜலத்திலாவது போட்டுவிடலாம்.

உ௬௧. இத்தப்பிண்டப்பிரதானத்தை சிலபெரியோர்கள் பிராமணர் புசித்தபின்பே செய்கிறார்கள். நெருப்பிலும் நீரிலும்போடுவது பசுநஞ்ஞஞ்சிலர் போடுகிறார்கள்.

உ௬௨. பதிலிரதையாயும்-தன்சாதியாயும்-மூத்தமனைவியாயும். பிதூர்காரியத்தில் நப்புள்ளவனாயும்-விருப்பமுள்ளவனாயும் இருக்கிற ஸ்த்திரிபானவன் அத்தமூன்றுபிண்டங்களில் பிதாமகனுதானநடுப்பிண்டத்தைப் புசிக்கவேண்டியது.

உ௬௩. அத்தநடுப்பிண்டத்தைச் சாப்பிட்டால் தீர்க்காயுளும் தீர்த்தியும்-பத்தியும்-பொருளும்-நற்குணமும்-சந்ததியும்- சாத்தனவீகமும்-உள்ள புத்திரனைப்பெறுகிறார்.

உ௬௪. பின்புகர்த்தாவானவன் தன்சால்-கை-கத்திசெய்துகொண்டு ஆசமனஞ்செய்து தன்பங்காளிகளைப்பூசித்து அந்நம்போடவேண்டியது பின்பு தாய்வழியுறவான பந்தகளுக்கும் அந்நம்போடவேண்டியது.

உ௬௫. சிரார்த்தபிராமணர்கள்புசித்த உச்சிட்டத்தை அவர்களை யணுப்பிபின்பு சுத்திசெய்யவேண்டியது பின்பு பித்தபகர்மமானவைகவிதவம் அதுதிபோசனம் இவைகளைச்செய்யவேண்டியது, இது தருமவிதி.

உ௬௬. பிதூர்க்களுக்கு எவ்கிதமாய் சிரார்த்தஞ்செய்தால் நெடுநாள்வரையிலும் எவ்கிதமாகச்செய்தால் முடிவில்லாதகாலம்வரையிலும் திருபத்தியுண்டாகுமோ அது முழுமையுஞ் சொல்லுகிறீன்.

ஶ்விசர்ச்சகம்-என்பது-எதாவத்தானத்துக்குச் செல்லும்படி பிரார்த்தித்தல்.

உ௬௭. திவம்-செக்கென்னிசை ஓந்-தூ-ஆவ-நீ-பம்-நூபயம்-இவைகளை இல் சிரார்த்தஞ்செய்தால் பணிபுர்ப்பின்மீது பின்பு நூபயம் ம்வணயில் திருப்த்தியடைகிறார்கள்.

உ௬௮. பாசுகம்-முதலிய பம்சாயத்தால் செய்தால் இரண்டுமாதம்வரையிலும் அரிணமென்றபாசு பம்சத்தால் செய்தால் மூன்றுமாதம்வரையிலும் செய்தால் பம்சத்தால் செய்தால் பன்னிரண்டுமாதம்வரையிலும் பணிபுர்ப்பின்மீது பின்பு நூபயம் ம்வணயில் திருப்த்தியை யடைகிறார்கள்.

உ௬௯. வெள்ளாட்டின் மாம்சத்தால் செய்தால் ஆறுமாதம்வரையிலும் புள்ளிமான்மாம்சத்தால் செய்தால் பழையதற்கவரையிற் கறுப்புமான்மாம்சத்தால் செய்தால் எட்டுமாதம்வரையிலும் மாம்சத்தால் செய்தால் ஒன்பதுமாதம் வரையிலும் நின்று நின்று யடைகிறார்கள்.

உ௭௦. முள்ளம் பன்றி காட்டிவருவார்களா இவர்களைப் பம்சத்தால் செய்தால் பத்துமாதம்வரையிலும் ஆறுமாதம்வரையிலும் மாம்சத்தாற்செய்தால் பதினாறுமாதம்வரையிலும் நின்று நின்று யடைகிறார்கள்.

உ௭௧. பசுவின் பால்-தயிர்-கெட்டு-இவைகளால் சிரார்த்தஞ்செய்தால் ஒருவருடம்வரையிலும் தண்ணீர் தூசு-புர்ப்பெனது ஆகஸ்திபது ந்தண்ணீரிற்படக்குடி நின்ற சநீ-வகிந்திரிபதவை யுடையதால் பார்த்தீசநமென்னும் கிழவென்னாட்டுமெளளின் மாம்சத்தால் செய்தால் பன்னிரண்டுவருஷவரையிலும் திருப்த்தியடைகிறார்கள்.

உ௭௨. அந்தந்தக்காலத்தி லுண்டான கறிபழ-தூ-முள்ளம்-வாளைமச்சமும் - கட்கமிருகம்-மிமத்தஆ-இவைகளின் மாம்சங்களாலும் காட்டில் ருளைத்திருக்கும் செக்கென்னி அரிசினினுடர் செய்தால் அளவற்றநாளவரையிலும் திருப்த்தியடைகிறார்கள்.

மஹாளயசிரார்த்தவிதி.

உ௭௩. வருஷருதுவில் புரட்டாசி திருஷ்ணபசு-திரிமாதநிலை தேனிணும் பாயசத்தினும் சிரார்த்தஞ்செய்தால் அஷ்டமாதம்வரையிலும் திருப்த்தியுண்டாக்கும்.

உஎச. நம்முடைய வம்சத்தில் முன்சொன்னடி திரியோதசியில் அபராண காலத்தில் நமக்கு-தேன்-நெய்-பாயசம்-இவைகளுடன் சிரார்த்தஞ் செய்பவன் ஜிப்பானாவென்று பிதூர்க்கள் ஆசைப் படுகிறார்கள்.

உஎடு. எந்த எந்த பதார்த்தத்துடன் சிரார்த்தஞ்செய்தாலும் அதையதை அன்புடனும் விதியுடனும் கொடுத்தால் மாத்திரம் பிதூர்க்களுக்கு மறுமையில் அளவற்ற திருப்தியையுண்டுபண்ணுகின்றது.

உஎசு. கிருஷ்ணபகஷத்தில் தசமிமுதல் சதுர்த்தசி நீங்கலாக அமாவாசிவரையிலுள்ள திதிகள் எப்படி மாதசிரார்த்தஞ் செய்வதற்கு உயர்ந்தனவே அப்படி மற்றதிதிகள் உயர்ந்தவைகளல்ல, கலியுகத்தில் மாமசம் நீங்கலாகச் செய்யவேண்டிய விபாக்கியாதா நிருணயஞ்செய்திருக்கிறார்)

உஎஎ. துதியைமுதலான இரட்டைத்திதியிலும், பரணிமுதலான இரட்டை நகஷத்திரத்திலும், மஹாளயசிரார்த்தஞ்செய்பவன் சர்வ அபிஷ்டங்களையும் பிரதமைமுதலிய ஒற்றைத்திதியிலும், அசுவநிமுதலிய ஒற்றைநகஷத்திரங்களிலும், சிரார்த்தஞ் செய்பவன் புத்திரசந்ததியும் அளவற்ற கல்வி பொருள் இவைகளையும் அடைகிறான்.

உஎஅ. சிரார்த்தஞ் செய்வதற்கு சக்கிலபகஷத்தைவிட கிருஷ்ணபகஷமெப்படியுயர்ந்ததோ அப்படியே பகலில் முன்பாதியைவிட பின்பாதியுயர்ந்தது.

உஎகூ. பூணுநூலிடமிட்டுக்கொண்டு வலதுகை மறித்தும் கையில்பவித்திரத்துடனும் செய்யத்தக்கதான இந்தப் பிதூர்சிரார்த்தத்தைத் தான் சாமளவுஞ் செய்யவேண்டியது.

உஎஊ. இரவிலும் இரண்டுசந்தியிலும் சூரியவுதயமாய் யாமத்துக்குள்ளவும் நித்திய சிரார்த்தஞ் செய்யக்கூடாது. அப்படிசெய்தால் அது இராக்கதர்களையடையும்.

உஎக. இப்போதுசொல்லிவந்த விதிப்படி மாதந்தோறும் சிரார்த்தஞ்செய்வதற்குச் சகத்தியில்லாமற்போனால் ஒருவருஷத்தில் ஏமந்தருது, கிரீஷ்மருது வருஷருது இவைகளிலாவது பஞ்சமஹா எகர்கியத்துக்குப் பின்பு அதில் சேர்ந்த பிதூர் சிரார்த்தஞ் செய்ய வேண்டியது.

அத்தியாயம்.

பிராமணத்தினர் ஜீவநசுருத்தியங்கள்.

க. துவிதூதிகள் தன்மையில் காலிலொன்றானமுதற்பாகத்தில் பிராமணசாரியம் சூதூதலத்தில்வாசஞ்செய்து இரண்டாவது பாகத்தில் கலியாணஞ் செய்துகொண்டு நிரகஸ்தா பிரமத்தில் வசிக்க வேண்டியது.

உ. பிராமணன் ஆபத்தில்லாதகாலத்தில் பிராமணிகளுக்குத் துரோகநில்லாமலே வந்தியஞ்செய்யித்தல் ஓதுகித்தல் நல்லபொருளைத் தாகம்வாங்குதல் இவையே நவநிநுத்திகளாலே தீவிக்கவேண்டியது. அப்படிக்குச் சரிப்படாதபோது செற்புதுரோகமுள்ளதான சூருஷி வியாபார முதலியவற்றாவது குடும்பத்தை போஷிக்கவேண்டியது.

ங. போகவிருப்பமன்றி சாத்திரப்படி மாநாபிதாமுதலிய குடும்பம்மரணனைக்கும் தன்பிராமணசம்மரணனைக்கும் உபயோகமான தாரியம்மனை யுலகத்தாமல் நித்திகம்பயாததாயும் சாஸ்திரத்திற் சொல்லியதாயுமிருக்கிற மேற்சொல்லப்போகிற காரியங்களாகவே சம்பாதிக்க வேண்டியது.

ச. ருதம்-அமிர்தம் - மிர்தம்-பிரமிர்தம்-சத்தியமிர்தம்- இவை ஐந்தினாலும் பொருளைச்சம்பாதிக்கலாம், நகநகிர்த்தியினால் ஆபத்தி ல்லாதபோது ஒருக்காலும் தீவிக்கக்கூடாது.

ரு. கழனியினும், மற்றவிடத்தினும், சித்தினகெல்லை இரண்டு விரலால் பொறுக்குவதும், மேற்சொன்ன விடங்களில் கதிர்நெல்லைப் பொறுக்குவதும், ருதம்-என்பதாம்-தான் யாசிக்காமலேவருகின்றவை அமிர்தம்-என்பதாம்-தான் யாசித்துவருகின்றவை-மிர்தம்-என்பதாம்-பயிரிடுவது, பிரமிர்தம் என்பதாம்.

ஈ. யாபாரஞ்செய்வது சத்தியமிர்தம் என்பதாம் பிராமணன் இதனாலும் தீவிக்கலாம் சேவகாவிருத்தியானது, தீரமாய்ப்பார்ப்பதாலும், யஜமானம் மிரட்டுக்குட்படுதலாலும், ஈநவேலை செய்வதாலும்,

நாயின்பிழைப்புக்குர் சரிபாசனதான் உதவித்ததினாலும் இவ்வலப் படுகின்றது. அழகையல் ஐந்திவாசனத்தினால் அழகுநீரம் நீக்கவே ண்டியது (இதுபொய்வாசனமேயாம்).

எ. பிராமணசாதிபொய்ச்சுள் ஶன்முறையாசனத்திவாசனமேயாம். அ திகமாயானது சிவதயானாயாசனமேயாம். ஶன்முறையிற் பொய்ச்சுவை த்துகொள்ளலாம். அப்பாஷுந்திபித்திவித்திவாசனம் ஶன்முறையிற் குக்குறையாம வித்தித்தித்திவாசனமேயாம். இவ்வாசனத்திவா ள்ளலாம். அதற்குஞ்சுத்திவித்திவாசனம் ஶன்முறையிற் பொய்கயா கிய தாயியத்தை வைத்தித்திவாசனமேயாம். அப்பாஷுந்திபித்திவா சதித்துக் கொள்ளுகியவாசனமேயாம். இவ்வாசனம்.

அ. இந்த காங்கலில் முன் கொள்ளப்பட்ட பொய்ச்சுள் ஶன் முறையிற் கொல்லப்பட்டவர்கள் மீளாசனங்கள் வாய்விட்டு விடாது திவாசன இல்லாததால் யாகநிகவாசனம் கொள்ளாது. பொய்கயாசனம் வைத்திவாசன மென்றும் இச்சுசை சிவந்திபித்திவாசனமேயாம். இவ்வாசனத்திவாசன மல்லவா.

க. எவன் பொய்யுதிப்பிரய அளவீடுத அளித்தவித்திர மிர்தசுத்தியாசிந்த * குசிதம்-என்பது - வட்டிவாங்குதல். அது குக்குறைந்தசமுசாசிவகியவு கொள்விதான் ஶன்முறையிற் தாய்வாங் குதல இயமூன்றினாலும் திவ்வாசனம். அதுதான் அழகுநீரம் வாயி வக் கியஞ்செய்வித்தல் ஶன்முறையிற் இயவிரண்டிவாசனம் திவ்வாசனம். அது லுங்குறைந்தவன் ஶன்முறையிற் திவ்வாசனமேயாம்.

க0. ருதவித்திவினாலும் திவ்வாசனம் வாய்வாயி திவ்வாசனமால் அவன் அக்கிரமீஹாத்திரத்தில் வித்யாப முன்வாய்வாயி ததுச பொய் ரமாச-ஆக்கிரயண-இஷ்டிகனோமத்தியம் சக்தித்தித்தி தக்கவடி செய யவேண்டியது.

கிரகவீர்தாரீகள் கிரத்தியாகிரத்தியாகள்.

கக. பிழைப்புக்காக விகடஞ் செய்யவும் வண்ணைவார்த்தை சொல்லவுங்கடாது - பொய்-டம்பம்-கோள் - இவைகளில்லாததான பிராமணவிரத்தியைத் தேடிப்பிழைக்கவேண்டியது.

* குசிதம்-என்பது - வட்டிவாங்குதல்.

கஉ. தனக்குக்கிடையத் திருக்கிற-நாரியம்-தகம்-பரிஜநம் புத்திர மித்திரர் இவைகளால் மேலானசந்திரைநைநயடைந்து சுவர்க்காதிககத்தைத் தேடவேண்டியது. எவனென்முல்லுருவான்சந்திரைநைநயடைந்தால் அவனுக்குச் சுகமுண்டாகிறது. வயசகப்பட்டால் அவனுக்கு நரகதுக்க முண்டாகின்றது.

கங. மேற்சொன்ன வீர்த்திகளுக்குள் எந்தவீர்த்தியினாலாவது ஜீவித்துக்கொண்டிருக்கிற விந்தாமுஷ்டாநமுள்ள பிராமணன் சுவர்க்கம் ஆயுள் நீர்த்தி இவைகளை யுண்பிப்பன்னத்தந்த மேற்சொல்லப் போகிற விந்தங்களைச் செய்யவேண்டியது.

கச. அவனவன் வருணசிரமங்களுக்கு தக்கதாக வேதத்திலுந்தருமசாஸ்திரத்திலுஞ் சொல்லப்பட்டிருக்கிற நித்தியசுருமங்களை நாடோறும் சோம்பலில்லாமல் செய்யவேண்டியது. அவைவளைச் செய்கிறவன் மேலானகதியையடைகிறான்.

கரு. பாட்டுப்பாடுவது-கந்தாவது - யாகஞ்செய்யத்தகாதவனுக்கு யாகஞ்செய்யப்படுது இப்படிக்கொத்த சாஸ்திர விருத்தமான காமத்தினால் பொருளைத்தேடிக்கொள்ளக்கூடாது. பொருளிநுந்தானும் இல்லாமற்போனாலும் பதிதன்முதலானவரிடத்துத் தன்ஜீவநத்துக்காகத் துநம்வாங்கக்கூடாது.

கசு. சப்தத்திவிஷயங்களில் ஆதிசிறுப்பம் வைக்கக்கூடாது தன்பனைவியானாலும் சாஸ்திரவிநிரதமாய் காமசேஷ்டைகளை நடத்தக்கூடாது. சிலவிசை விஷயவிசையை யதிகமாக வந்திருந்தால் அதை ஆகினால்வரும் அற்பகந்தத்தையும் சுவர்க்காதி புண்ணியலோக நாசத்தையும் மறதினால் நினைத்து அதையடக்கவேண்டியது.

கச. வேதார்த்தசந்தகைக்கு விநிரதமான எல்லா வியாபாரங்களையும் நீக்கி எவ்விதமாயாவது ஜீவித்துக்கொண்டு வேதத்தையோதவேண்டியது அதுதானிவனுக்குப் பிரயோசனத்தையுண்டு பண்ணுகிறது.

கஉ. வயது-யாகாதிகாரியம்,பொருள்-சூலம் - இவைகளுக்குத் தகுதியான் - வேஷம் - வாக்கு-புத்தி-இவைகளைத் தரித்துக் கொண்டு உலகத்தில் சஞ்சரிக்கவேண்டியது.

உசா. கார்த்திகை மாதத்தில் ஆக்கிரயனேஷ்டியும் ருதுவின்றமுடிவில் சாதர்மாசேஷ்டியும் தசாஷ்டாபத உத்தராயணதிகளில் பசுவதேஷ்டியும் சாந்திரமாநாபிரகாரம் வருஷாந்தமும் வருஷாதியுமாகிய வசந்தகாலத்தில் அக்கிரிஷ்ட்டோமமுடி செய்யவேண்டியது.

ஆதிதாக்கிரி விஷயம்.

உள. ஆதிதாக்கிரியான பிராமணன் தான் தீர்க்காயுளாயிருக்க வேண்டுமென்றும் விருப்பமிருந்தால் புதிதாக கெல்லினைந்து வந்தவுடனே ஆக்கிரயனேஷ்டி செய்யாமல் அதைத் தான்புசிக்கக்கூடாது மேற்சொன்ன காலத்தில் பசுவதேஷ்டி செய்யாமல் மாம்சபசுணமுடன் செய்யக்கூடாது.

உஅ. மேற்சொல்லியபடிக்கு ஆக்கிரயனேஷ்டி பசுவதேஷ்டி செய்யாமற் போனால் இந்த ஆதிதாக்கிரியி னுடைய திரேதாக்கினிகள் புதிதான அந்தத்திலும் மாம்சத்திலும் விருப்பமுள்ளதாகையி லுடைய பிராமணனையே புசிப்பதற்கு யத்தற்படுகின்றன.

உக. இந்தக் கிரகஸ்த்தவனுடைய விட்டில்வந்திருக்கிற அத்தியானவன் தன் சந்திக்குத் தக்கதான ஆசனம் பிராசனம் சயனம் தண்ணீர் கிழங்கு பழம் இவைகளால் பூசிக்கப்படாதவனாய் வாசஞ் செய்யக் கூடாது.

உடு. வேதபாகிராமான சாக்கியர்கள் செய்யத்தகாத காரியஞ் செய்கிறவர்கள் பூனைணாய்ப்போல் வேடங்கொண்டு பிறரை வஞ்சிப்பவர்கள் வேதத்தை நம்பாதவர்கள் வேதரந்தவிரோதமான தர்க்க யுத்திகளைச் சொல்லுகிறவர்கள் கொக்குப்போல் மோசகஞ்சுத்தள்ளவர்கள் இவர்கள் அத்திபூஜாகாலத்தில் வந்தாலும் வாயினாலும் பூசிக்கலாகாது.

உக. வேதமோதினவர்கள் விரத மனுஷ்டித்தவர்கள் வேதம், விரத பிரண்டுமுள்ளவர்கள் சுரோத்திரியர்கள் இப்படிக்கொத்த கிரகஸ்தர்களை தேவகாரியத்திலும் பிதூர்காரியத்திலும் பூசிக்கவேண்டியது இதற்கு வேறுபட்டவர்களை நீக்கவேண்டியது.

கஉ. பிரமசாரி சத்யோதி ஏறநான பிஷாத்திசுபகனுகுத்தன்சுத்திக்குக நர்மபடி மறுப்பதற்கு உள்போதலில்லாமல் பிரமசுபோட்டுத் தனக்குப்போயாயிடுவ விஷயம் நானான மதித்திருந் தினால் திருபத்தி போய்விடுவென்றுவதா.

கக. கார்ப்பநல்கடபனமு பிஷாத்திசுபகனுகுத்தன்சுத்திர மில்லாமல் கஷ்டமேரிப்படும் அளவற்றதக்கிரமசுதிபவன அபாவிட த்துலின்றுவது தன்விடத்தி லெப்பெயர் கஷ்டமேரிபண்பாடா விடத்து நின்றவாது. தன் விஷயி ற்த்தினின்றுவது அபாவிடாச் சார்ப்பாதித்து க்கொள்ளவேண்டியது. அபிஷாத்திசுபகனுகுத்தன்சுத்திரமில்லாமல் தானம்மாங்கக் கூடாது.

கக. பிரகஸ்தன் போதவந்தைதரிசுநூர் தானம்மாள் கந்தாலு ம் பொருள்சம்பா றிக்காமல் பரிசீலிற் றுண்டிப்பாடக் கூடாது ஆஸ்தி யிருக்கும்போது கிழிந்துள் அழுந்தும்நாதுபடி உக்கிரவாஸ்தித்தை யுடுத்திக்கொள்ளக் கூடாது.

கக. மயிர் கார்ப்பிஷா தாடி துணைகளை விதிப்படி மதவாநு செய்துகொண்டு விப போய்ப்பா துள்ளவானம் கள்முற் றுமுதும் பரிசு த்தனும் அழுக்கில்லாத வஸ்திரத்தைக் கட்டி கட்டணம் போதாத்திய யநமுள்ளவனுப் சரீர போதகமான ழுளதை போதாக்கண ழுத்தியனு மா யிருக்கவேண்டியது.

கக. முங்கிற்றண்டர் திர்த்தகாண்டலர் கக்கி போய்விடும் தருப்பை பளித்திரம் கவர்க்கருண்டலர் ஜினைகளை வப்போதுக் தரி க்கவேண்டியது.

கக. சூரியனை உதிக்குப் போதும் அஸ்த்தகிரி போதும் கிர ஹணம் பிடித்திருக்கும்போதும் ஜலத்தின் பிரதிவிசர்த்திருக்கும் போதும் உச்சியிலிருக்கும்போதும் பார்த்தப்போகாது.

கக. கன்றுக்குட்டி கட்டுங்கரிததைத் தானம்மாக்கூடாது மே கம் மழையைப் பெய்யும்போது ழுடப்போகாது ஜலத்தின் கன்றுகு வத்தைப் பார்க்கக்கூடாது. இதரவஸ்திரத்தின் வற்பாடி.

கக. மார்க்கத்தில் போகும்போது மண்மேயி பசுவாடு தெய்வம் பிராமணன் நெய்க்குடம் தேன்குடம் காற்சத்தி அரஃமுதலிய

புண்ணியவிருதும் நேரிட்டால் அவைகளைப் பிரதக்ஷிணமாகப் போகவேண்டியது.

சு0. மிகவும் காமாதூரணியிருந்தாலும் மனைவி ருதுவாய் மூன்று நாளைக்குள்ளே புணரக்கூடாது புணரவிட்டாலும் அவளுடன் சரியானபடுக்கையில் படுக்கவுக்கூடாது.

சு1. மனைவி மாதவிடாயி யிருக்கும்போது அவளுடன் புணர்ச்சியெய்துவதுக்கு ஞாநம் தேசை பலம் கண் ஆயுள் இவைகள் குறைத்துபோய்விடுகின்றன.

சு2. அந்தமங்கையை ரஜோதரிசனகாலத்தில் நிஷேதிச்சவனுக்கு மேற்சொன்னவைகள் விருத்தியடைகின்றன.

சு3. தன் மனைவியுடன் ஒருபாத்திரத்திற் புதிக்கக்கூடாது. அவள் சரப்பிடிம்போதும் இரும்பும்போதும் கோட்டுவாய்விடும்போதும் தன்னிஷ்டப்படி யுட்கார்த்திருக்கும்போதும் கணவன் பார்க்கலாகாது.

சு4. பின்னும் அவள் கண்ணுக்கு மையிட்டுக் கொள்ளும்போதும் எண்ணெய்தேய்த்துக் கொள்ளும்போதும் மேல்வஸ்த்திர மில்லாமலிருக்கும்போதும் பிரசவிக்கும்போதும் தேஸை விரும்பினவன் பார்க்கப்படாது.

சு5. நிரகஸ்தன் ஒருவஸ்திரத்துடன் அந்தத்தைப் புதிக்கப்படாது வஸ்திரமில்லாமல் ஸ்காநஞ்செய்யலாகாது மலமுத்திரங்களை மார்க்கத்திலும் சரப்பலிலும் மாட்டுத்தோழத்திலும் விடக்கூடாது.

சு6. பின்னும் உழுதநிலம் ஜலம் யாகசாலை மலை பாழங்கோயில் புற்று இவைகளிலும் ஜலமலங்களை யொருபோதும் விடப்படாது.

சு7. அப்படியே ஜெந்துக்கள் வாசம்பண்ணும்படியான நில வெடிப்புகளிலும் நடந்துகொண்டும் நின்றகொண்டும் ஆற்றங்கரையிலும் மலையினுச்சியிலும் மலமுத்திரங்களை விடப்படாது.

சு8. வாயு அக்கினி பிராமணுள் சூரியன் சலம் பசு இவைகளைப் பார்த்துக்கொண்டு ஒருபோதும் மலமுத்திரங்களை விடப்படாது.

சு9. தான் மலமுத்திர நிவர்த்தியெய்யப்போகிறவிடத்தை கத்துக்குதவாததான கழி கல்லு இலை செத்தை இவைகளால்

த்து ஒரூவாருடனுள் போயால் உந்தியுள்ள திவ்வைக் கிணிர்ப்பாட்டி
கொண்டு மனமுடிறந்ததை விடிக் கொடுக்கிறது.

௫௩. மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது.

௫௪. இடையில் துன்பம் வந்தால் துன்பம் தீர்த்துக் கொடுக்கிறது. இவ்வகை
ல் திக்நக்டிவிர்ப்பாட்டி மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது.

௫௫. உத்திரி கிணிர்ப்பாட்டி மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து
வருந்துகின்றபோது மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது.

௫௬. மெழும்பா மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது. மலர்ந்திவ்வியைப்
பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து முடிமாயும் இடையில் மிகப்பாபாயும்
தீர்த்துக் கொடுக்கிறது.

௫௭. உயரமாகத் தானாகத் துன்பம் தீர்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது. மலர்ந்திவ்வியைப்
பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து முடிமாயும் இடையில் மிகப்பாபாயும்
தீர்த்துக் கொடுக்கிறது.

௫௮. சந்திரியாலத்தில் சந்திரியைப் பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது. மலர்ந்திவ்வியைப்
பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து முடிமாயும் இடையில் மிகப்பாபாயும்
தீர்த்துக் கொடுக்கிறது.

௫௯. ஜலத்தில் மூத்திரம் மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து
வருந்து முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது.

௬௦. குடியில்லாதவிடில் தான் தனிமாய்த் துன்பம் தீர்த்துக் கொடுக்கிறது. இவ்வகை
ல் திக்நக்டிவிர்ப்பாட்டி மலர்ந்திவ்வியைப் பார்த்துக் கொண்டு நினைந்து வருந்து
முடிமாயும் இடையில் மிகப்பாபாயும் தீர்த்துக் கொடுக்கிறது.

௬௧. பசுவானது தண்ணீர் குடிக்கும்போதும், கன்று பாக்
டிக்கும்போதும் தடைசெய்யக்கூடாது. மந்திரகுருவருக்கும் காண்பி

க்கக்கூடாது ஆகாசத்தில் இந்திரதூதர்களைக்கண்டால் அதனைத் தெரிந்தவன் மற்றொருவருக்கும் காட்டப்படாது.

௩௬. யாகசாலை பசுமாட்டுத்தோழம் பிராமணசமீபம் வேதாத்தியநகராலம் போசனகாலம் இவைகளில் வலதுகையை உத்தரீயத்துக்கு வெளியில் வைத்துக்கொண்டிருக்கவேண்டும்.

௩௭. தருமமறிந்தவர்க ளில்லாமலும் விசேஷமாய் வியாதிக்கிடமாயிருக்கிற ஊரில் வாசஞ்செய்யப்படாது. தான் தனியாய்வழிநடக்கப்படாது மலையில் அதிகநேரம் வாசஞ்செய்யப்படாது.

௩௮. சூத்திரன் ராசாவாயிருக்கும் இராச்சியத்திலும் தருமறியாதவர்கள் பாஷண்டிகள் இவர்கள் வசிக்கும்படியான கிராமத்திலும் சமீபத்தில் சண்டாளர் வசிக்கின்ற கிராமத்திலும் வாசஞ்செய்யப்படாது.

௩௯. புண்ணுக்கு முதலான சாரமில்லாதபதார்த்தத்தைப்புசிக்கலாகாது. இரவிலும், பகலிலும், அந்நத்தை யதிகமாகப் புசிக்கப்படுவது வயிற்றில் பாதிப்பங்கை அந்நத்தாலும் காற்பங்கை ஜலத்தினாலு நிரப்பி காற்பங்கை வாயுசஞ்சரிப்பதற்கு விடவேண்டியது. உதயாஸ்தமயகாலத்தில் புசிக்கலாகாது மத்தியானம் புசிப்பு விசேஷமாயிருக்குமாகில் இரவிற்புசிக்கலாகாது.

௪௦. இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமில்லாத வீண்காரியத்தைச் செய்யப்படாது தண்ணீரை இரண்டுகையினாலு மெடுத்துச் சாப்பிடப்படாது பசுணங்களை மடியில்வைத்துக்கொண்டு புசிக்கலாகாது ஒருபோதும் பிரயோசன மில்லாமல் சந்தோஷப்படலாகாது.

௪௧. சாஸ்திரவிரோதமாய் கூத்தாடவும், பாடவும், மத்தளதாளமுதலிய வாத்தியங்களை வாசிக்கவுக்கூடாது கையினுற் புஜத்தைத்தட்டவும் பல்லைமுடிக்கொண்டு இரும்பவும் கொழுப்பினால் சுழுதை முதலியபோற் கூப்பிடவும்படாது.

௪௨. வெங்கலப்பாத்திரத்தா லொருபோதும் கால்சுத்திபண்ணலாகாது பின்னமாய்ப்போன மண்பாத்திரத்திலும் மனதுக்கு ருசிக்காத பாத்திரத்திலும் புசிக்கப்படாது.

௯௬. பாதுகை பாதரணைக் கவஸ்திரம் எக்கிவோபயிதம் ஆலம் காரம் புஷ்பம் மாலே கமண்டலம் இவைகள் அக்கிய வடபாஸித்திருத் தால் அதைத்தான் நசிக்கப்பட்டாது.

௯௭. பழக்கப்பட்டாதவைகளையும் பசி பிணி திவையளம் பிடிக்கப்பட்டதாயும், சிந்நாண கொப்பு கண் துன்பு வாய் திவையளையுடைய வாயும் இருக்கிற எதுவுகன் கட்டப்பட்டி அக்கிற பண்டியில் ஏறப்பட்டாது.

௯௮. பழகினவாயும் வேகமாக நடக்கின்றனவாயும் காவான லட்சணமுள்ளன வாயும், அழகான வர்ணமுள்ளன வாயும் புகிற இடங்களே பண்டியிற்கட்டி காட்டியா லதிகாரபடி பாரக் கச்சரிக்கவேண்டியது.

௯௯. சாமத்துக்குட்பட்ட இளவெய்யில் பிணத்தின்புறா பிந் நமான ஆசனம் இவைகளை நீக்கவேண்டி பழகுகள் பசி திவையளோ த்தானாச் சேதிக்கக்கூடாது நகத்தைப் பல்லிவற் படித் திழ்ந்தவன் கூடாது. (இளவெய்யலென்பதை சிவக் கீயியாபடித்தது கொப்பினைன்றுசொல்லுகிறார்கள்.)

௧௦௦. காரணமின்றி மண் கட்டி வாயுடைக்கவுந் தாததாற்றிரணத்தைக் கிள்ளவும் கூடாது. பானில்லாதவேகையக் கொப்பப்பட்டாது. பின்னாலே துக்கத்தை யுண்டாக்குந் படியான காரணத்தைக் கொப்பப் படாது.

௧௦௧. காரணமின்றி மண் கட்டி வாயுடைத்திரவன் திவணத்தைக் கிள்ளுகிறவன் நகத்தைப் பல்லாற்கடிக்கிறவன் சிவக் கொப்பவன் ஆசாரமில்லாதவன் இவர்கள் சிக்கிரத்தில் அழிந்துவிடுவார்கள்.

௧௦௨. வெளகிக விஷயத்திலேனும் வையிடுகிறவயத்திலேனும் பிடிவாதத்துடன் தான் காஷிசொல்லப்பட்டாது. குறுமிக்குவெளியில் பூவைகத்திக்கொள்ளப்பட்டாது. எருதிண்மேலேறிக்கொண்டு கொக்கூடாது.

௧௦௩. வீடு ஊர் இவைகளின் வசதற்கதவு சார்த்தியிறக்கும் போது வேறுவழியால் அவைகளுக்குள் பிரவேசிக்கலாகாது இரவில் மரத்தடியைத் தூரமாய்நீக்கிவிடவேண்டியது.

௧௦௪. ஒருக்காலுஞ் சொக்கட்டான் முதலானவை விளையாடக் கூடாது. தன்பாதக்குறடு பாதரணையைத் தன்சைய வெடுத்தும்

போகலாகாது. படுக்கையில் உட்கார்ந்துகொண்டும் இடதுகையில் அந்நத்தைவைத்துக்கொண்டும் ஆசநத்தின்மீது இலைபோட்டுக் கொண்டும் சாப்பிடப்படாது.

எடு. எள்ளு சம்பந்தப்பட்ட எல்லாப்பதார்த்தத்தையும் இரவில் புசிக்கப்படாது. கௌபீரயில்லாமல் அம்மணமாகப் படுக்கப்படாது. சாப்பிட்டகையைக் கழுவாமல் வெளியிற்போகப்படாது.

எசு. தண்ணீரால் கால்கழுவி அந்த ஈரயிருக்கும்போதே புசிக்கவேண்டியது. காலீரம் உலர்ந்தபின் படுக்கவேண்டியது ஈரக்காலுடன் சாப்பிடுகிறவன் தீர்க்காயுளா யிருப்பன்.

எஎ. கண்ணுக்குத்தெரியாத புதரில் ஒருபோதும் பிரவேசிக்கப்படாது. மலமுத்திரங்களைப்பார்க்கப்படாது. ஆற்றைக் கையினால் நீந்தித் தாண்டலாகாது.

எஅ. தீர்க்காயுளாயிருக்க விரும்புகிறவன்-மயிர்-சாம்பல்-எலும்பு-ஒட்டாஞ்சல்லை-மண்டை யோடு-பஞ்சு-உயி-இவைகளில்-அறிந்து நிற்கவும் பாதத்தைவைக்கவுட்கூடாது.

எகூ. பதிதர்-சண்டாளர்-புழுக்கையர்-மூர்க்கர் - பொருள்முதலியவற்றால் கர்வமடைந்தவர்கள் வண்ணன் முதலான தாழ்ந்த சாதியர் செம்படவர் இவர்களுடன் ஒருமரத்தினிழுவிற்கூட ஒருமித்து வசிக்கக்கூடாது.

அய. சூத்திரனுக்கு இம்மைக் குபயோகமான அர்த்தசாஸ்த் திரத்தை சொல்லிவைக்க லாகாது. தனக்குச் சிவியனாகாத சூத்திரனுக்கு உச்சிட்ட அந்நத்தைக் கொடுக்கக்கூடாது. ஓமம்பண்ணி மிகுதியை சூத்திரனுக்குக் கொடுக்கலாகாது. தருமம் விரதம் இவைகளை ஒருபிராமணலை முன்வைத்துக்கொள்ளாமல் நேராயவனுக்கு உபதேசிக்கப்படாது.

அக எந்தப்பிராமணன் சூத்திரனுக்கு நேராக தருமத்தையும் விரதத்தையும் உபதேசிக்கிறானே அவனந்தச் சூத்திரனோடுகூட அசம்விருதமென்னும் இருளில் மூழ்கிறான்.

அஉ. இரண்டு கைகளையுஞ் சேர்த்துக்கொண்டு தன்றலையைச் சொரியக் கூடாது. சாப்பிட்டுக் கைகால் சுத்திசெய்யாமல் தலையைச்

கூஉ. இரவில் நான்காவது யாமத்தில் விழிந்துக்கொண்டு தருமம் பெருள் இவற்றைச் சம்பாதிக்கவேண்டியவர்க்குத்தையும் அதனால் தனக்குடையும் சமீபம்பிரபலசையைப் பிழைத்துப் பின்பு வேதாந்தத்தால் பரமாந்துமாவதை நினைப்பவேண்டியது.

கூஉ. பின்பு எழுந்திருந்து மலமுத்திர விசுச்சனஞ் செய்து விதிப்படி சொசகத்தில் செய்துவிடாண்டு மனதை வேறுவிடத்திற்செய்துத்தாமல் காக்கிரகையுடன் காலசத்திராவத்தளஞ்செய்து ஸாவகாசமாய் செய்குச்செய்யவேண்டியது.

கூஉ. குஷிகள் சத்திராவத்தனத்தை ஸாவகாசமாய்ச் செய்து அதனால் தீர்க்காயினையும் ஓதாத்தையும் இம்மைமியிலும் மறுமையிலும் புகழையும் பிரம்மசிததையும் ஆடைத்தர்கள்.

சிராவணவிதி.

கூடு. ஆவணி ஆல்லது புட்டூசிமாதங்களில் தன்னுத்திரக்காரர் சொன்னபித்தியடி பொள்கமித்தியில், உபாசுமஞ்செய்து சாக்கிரதையுடன் காலமாமாதங்களையில் வேதமோதக்கடவன்.

கூகூ. வை ஆல்லது மாதிரிமாதத்தில் இருந்தனர் பிரதமையில் பகற்பதினைந்து கழிகைந்ருமுன்னர் நான்குநெளமியில் வேதம் ஒருக்கு * உச்சர்ஜுககம்மம் செய்து ஒதுநெத்தை கிறுத்தவேண்டியது.

கூகூ. இத்தப்படி உச்சர்ஜுககம்மஞ் செய்தபின்பு முன்றுகாள் ஆல்லது தெண்ணூறுகழிகை ஆல்லது ஒருகாவரையில் ஒதாம விருக்கவேண்டியது.

கூகூ. பின்பு சக்கிலமாதத்தில் மத்திரபிரமணத்தையும் கிருஷ்ணபாஷத்தில் வேதத்தின் அங்கங்களையும் பரிசுத்தஸ்ய ஒதவேண்டியது.

அநத்தியயநம்.

கூகூ. வேதமோதும்போது எழுத்துசரம் இவைகள்பிரிந்து தோற்றாமல் ஒதக்கடாது ருத்திரன் சமீபத்திலிருக்குப்போது ஒதக்

* உச்சர்ஜுககம் - என்பதுவேதம் ஒக்கிறுத்துவதற்கு முன் செய்யத்தக்க ஓர்விரதம்.

சிரார்த்தத்திற்றன்னை வரித்திருக்கும்போதும் வேதத்தை மனதின
லும் நினைக்கலாகாது.

கக0 நவசிரார்த்தம் வாய்நினைபோதும் நன்தேசவரசனுக்குபி
ள்ளை பிறந்திருக்கிறபோதும் சுந்திரசூரிய சிற ஹணம் பிடித்தபோது
ம் மூன்றுநாள் அநந்தியயயம்.

கக1. எகாகஞ்சாப்பிட்ட பிராமணனுடைய தேசத்தில் அந்த
எண்வெய்யாகக்ளை அக்னமுதலான பதார்த்தங்கள் ஐரணயாகிறவ
ரையில் அநந்தியயயம்.

கக2. பபித்தக் கொண்டும் காலைட்டிக்கு எண்டும் போகாசந
மாயிருந்துகொண்டும் மாயிசம் நுகராதும் இவைகளைப் புசித்தும்
ஒதக்கடாது.

கக3. பபி மறைவெய்யும்போதும் பாணசப்தம் விணுசப்தம்
நேற்றும்போதும் இரண்டிசந்தி செம்மானகாலங்களிலும் அமாவாச
சதுர்த்ததி வெளர்நமி அஷ்டமிகளிலும் ஒதக்கடாது.

கக4. அமாவாசிரிஸைதினால் நூநுவையும் சதுர்த்ததி சீஷனை
யும் அஷ்டமி வெளர்நமி ஒதின வேதத்தையும் அழித்துப்போடும் ஆ
கையா வைவகளைக்கொண்டியது.

கக5. மண்மாரிவெய்யும்போதும் திருகுகளில் எரிசிறபோதும்
கும்ளகரி நாய் கழறதை ஒண்டை இவைகளுமும்போதும், வெகுபேர்
பந்தியில் உட்கார்த்திருக்கும்போதும், ஒதக்கடாது.

கக6. கடுபடு சிராமம் இவைகளின் சரிபத்திலும், தோழத்த
னும், புணர்ச்சி எலத்தில் தரித்த வஸ்திரத்தைத் தரித்திருக்கும்போ
தும், பிராமணர்த்தம் சாப்பிட்டிருக்கும்போதும், ஒதக்கடாது.

கக7. பசு குதிரை வஸ்த்திரம் முதலியவற்றை பிராமணன்னை
யினுற் றுகம்வாய்க்கினலும் ஒதக்கடாது, பிராமணனுக்குக் கையோ வ
யாகச் சொல்லப்படுகிறது.

கக8. ஊரில் திருடன் அக்கிரி இவைகளால் பயமுண்டாபிரு
க்கும்போதும், மற்ற எந்த ஆச்சரியம் காணப்பட்டிருந்தாலும், மர
நாள் அதுவரையில் ஒதக்கடாது.

கக9. ஆவணி புட்டாசிமாதத்தில் உயாகம் ஆணியிப்பு
தை மாசிமாதத்தில் உச்சர்ஜ்ஜகமானபின்பும் மூன்றுநாளும், மார்கு

மா.த.மு.தல் முல்லை நிக்களம் செட்டி, செட்டிமை ஆறு ஓர்மல்
தை இக்கமார் வரிக் கொடுத்தவைகளை உரைத்தான்.

கூ00. செட்டிமை வரிக் கொடுத்தவைகளை உரைத்தான். முல்லை
மற்றும் படைமுறைகளை உரைத்தான். இவைகளை உரைத்தான்.
நிலத்தில் மின்புக்கொன்றை உரைத்தான்.

கூ01. வாயிவாழ வாயிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி
ம் வேளையில் வாயிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி
த்துகையுண்டிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி
வாக்குகின்றிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி
ஒத்தக்கடந்த.

கூ02. அருந்திவை வாயிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி
மலர், செழுமை வாயிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி
போலும், வாயிவாழி முல்லை வாயிவாழி வாயிவாழி

கூ03. வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை
ஐக்களை ஒத்தக்கடந்த முல்லை வாயிவாழி முல்லை
ஐக்களை ஒத்தக்கடந்த முல்லை வாயிவாழி முல்லை

கூ04. இருந்துவாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை
ரையும் வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை
அந்தச்சாமலை, நாயகம் அடிகத்தையவது.

கூ05. இங்கப்பாழி வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை
ன்கள் வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை
சாமம் இவற்றைவிடமொக ஒதுகின்றிகள். வாயிவாழி முல்லை
லட்சணங்கொடியும வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை.

கூ06. பக நவளை முல்லை வாயிவாழி முல்லை வாயிவாழி முல்லை
ஒதுகிறவனக்கும் உபாத்தியாயனாகும் வாயிவாழி முல்லை
அருந்தியாயகம்.

கூ07. அசுரநாமன இடம் தந்திதக அருந்தி இயங்கிரண்ட
யும் பெரிய அருந்தியாயகமாக ஒதுகிறவன் வாயிவாழி முல்லை
டியது.

பொருவிதி.

கநஅ. விபதாஹந்தபாசாயம் ச பிரயாணாதனவன் நன்யனை விருதுஸ்காகக் கொத்திநுந்தாபா அபாயாநி சாயத்தி அஷ்டமி பொன்னைமி இத்தகவன்யவில் புறவர்க்கடாது.

கநக. புதித்தரிகம் சாயவிரித்தி பிரயாணாயம் ஸ்காகஞ்சொய்யக்கடாது கோபவளி நன்யநாயக்பகபாணாபிநிவாயிநம்பு விபறணம் இவைவயன்றிப் பதிபிபாத்திரிவில் ஸ்காகஞ்சொய்யக்கடாது எய் பெபகாணகட்டின வஸ்திபந்நடனும் ஸ்காகத்தி கஞனகிநிரியாத குளமுதலியவற்றினும் ஸ்காகஞ்சொய்யக்கடாது.

கநஊ. தெய்வலிப்பயன் ஸ்காகஞ்சொய்யக்கடாது அபாய விபதாஹந்தபாசாயம் வஸ்தி அபாய நத்திநிவாகஞ்சொய்யக்கடாது இவ்ஞாடைய ச நுஸ்திவகிநிசொய்யக்கடாது இத்திவாய் நுஸ்திவகிநிசொய்யக்கடாது.

கநக. கநிமத்தியானத்தினும், அபத்தாயத்திரிவினும், மயச்சத்துடன் திரயத்தததில் புதித்தரினும் இவ்ஞிசத்திசுதும், காந்தத்தினும் சாயவாயம் கிச்சக்கடாது.

கநக. அபாயபு ஸ்காகஞ்சொய்யக்கடாது, முத்தியாவம், உதிரம் கோபாணாபிநிவாகஞ்சொய்யக்கடாது, சாக்நிவகிநிசொய்யக்கடாது, இவைவளில் தெரிக்கநிற்சக்கடாது.

கநக. சத்துந அபாயத்திரிமுதலிய கிசெகதான் அநம்மமுள்ளவன் திருடன் பிரயாணவி துளர்ஞாடன் சிசெகஞ்சொய்யக்கடாது.

கநக. இவ்வகவகத்தில் மனிதனத்தி பிரயாண விவாய்புணர் தல் பெபல ஆயுளைஞ்சொய்யக்கடாது சாயவாயம் கிசெகத்தில்

கநஊ. எஷத்திரியன் சாயம் க்ஞாணத்திரி கோபிவ பிரயாணவன் இவர்கள் தற்காலத்தில் இளைத்திருந்தாலும் இளைந்ததைக்கோபிணவன் அபாயனை பொருபெபதும் அவ்வாணஞ் செய்யக்கடாது.

கநக. மேற்சொன்னமூவரும் அவ்வாணஞ்சொய்யக்கடாது சமயத்தில் நாசம்பண்ணிப் போகுவர்வன் ஆதலால் புத்தியுள்ளவன் அவர்களை யவ்வாணஞ்சொய்யக்கடாது.

௧௪௬. இத்தடசித்தலைப் பெரிதெய்தியடியான கோரோசமமு தலையவற்றை எப்போதும் தரித்தொழையும், தகுநீரவை செய்வொ னையும் உன்னும் புழமுப் பரித்தொழும், இத்தத்தியொழும், ஜெயம் ஹோமம்முதலியவைநீக காரி பங்களிச் செய்பவிலின்புறவொழி மிகு க்கவேண்டியது.

௧௪௭. வேற்றொருவாடி யிரிந்துவந்துண்டு வெய்வத்தினு ளும், மரித்தபலிதொழும், இம்முதலியபயப்பயது.

௧௪௮. காலைநாறும் சத்தியாவத்தன காலைவேக மழ்றானத்தி ல் சோம்பலின்பி வேதத்தைவேதமே வேண்டியது அதை யிரித்தப்பிரா மணனுக்கு உயர்த்தத்தொழவாகவும், மழ்றமின்வலம் னுதற்குத் தாழ்த்த தாகவும் சொல்லுகிறீர்கள்.

௧௪௯. எப்போதும் வேதமோதுவதொழும், உன்னும்புறமும் ஆசாராய யிரிந்துதினொழும், ஜெயம் தாய் வெய்வதினொழும், பிராணி களுக்கு ஹிம்ஸா செய்பவா லிந்துதினொழும் னுன்னிதம்பல கிளைக் கும்படி பாண ஓவமுண்டாயிற்று.

௧௫௦. அப்படி முன்பிழம்பி லினொழவத்தானைச் சின் னுப்பொ ட்பாபாக வேரிடயாமிருக்குந் திராநுந் வேதத்தைவே றுதுறொன் றுதனால் வேதமொழவத்தொழி யடைகிறது.

௧௫௧. வெண்கலியினும், அபவாநியினும், அகிண்ட சிவர்த்தி யின்பொறுட்டு சாமித்திரி வேறாமத்தொழும், சாத்தி வேறாமத்தொ தும், மார்வழி கிருத்தொழும்பி மாரிபலிப் பிதார்க்களைத் துறித்து அஷ்ட டகா அக்வண்டக சிபார்த்தத்தொழும் சோம்பலின்பிச் செய்யவேண் டியது.

௧௫௨. தன்னுடைய அந்நிபிரகத்தாக்குதுவாயக மலமுத்திரம் பாதுபிரகொளகம் எச்சல்வேதத்தை மனைவியுடன் புணர்தல் இவை களைச் செய்யவேண்டியது.

௧௫௩. மலவிவர்த்தி ஸ்காருசெய்தல் பல்விளக்குதல் எண் ணையிட்டுக் கொள்ளுதல் தேவபூசை இவைகளைப் பகல் பதினைந்து நாழிதைக்கு முன்னகம் செய்யவேண்டியது.

க௬க. எந்தக்காரியத்தைச் செய்யும்போது தன்மரதுக்குக்களிப்புண்டாகுமோ அதைச் செய்யவேண்டியது. மற்றதை முபற்சியோடு விட்டுவிடவேண்டியது.

க௬உ. ஆசாரியன், வேதமோதுவித்த வுபாக்தியாவன், தாய்தகப்பன், குரு பிராமணன், பசு, இருஷி, இவர்கள் தனக்கு விரோதஞ் செய்தாலும், தான் அவர்களுக்குவிரோதஞ்செய்யக்கூடாது.

க௬ந. தெய்வத்தை ஒப்புக்கொள்ளாமையேதம், தெய்வம், இவைகளைத் தூஷித்தல், பசை, டம்பம், அகங்காரம், கோபம், கொடுமை இவைகளை நீக்கவேண்டியது.

க௬ச. ஒருவனையடிக்கிறேனென்று தடிமுதலிய ஆயுதங்களை உயரத்தூக்கவும் அதை லடிக்கவுங்கூடாது. புத்திரன், சீஷன், மனைவி இவர்கள் அபராதஞ்செய்தால் அவர்களை கபிறு, பிரம்புமுதலிய கருவிகளாற் சிுகிச்சுவேண்டியது.

க௬ரு. துவிஜாதியானாலும், பிராமணனை அடிக்க வேண்டுமென்று ஆயுதத்தைக் கையினாற் றாக்கினால் தூறுவருஷம்வரையில் தாமிசிரமென்னு நரகத்தில் விழுகிறான்.

க௬சு. பிராமணனை செத்தைமுதலியவற்றால் தெரிந்து கோபங்கொண்டு அடித்தால் இருபத்தொரு ஜெநகம் நாய்முதலிய பாபசாதியில் பிறக்கிறான்.

க௬எ. பிராமணன் தன்னோடு போர்க்களத்தில் சண்டைக்குவராமலிருக்கும்போது அவன்றேகத்தில் உதிரம்வரத்தக்க காயஞ்செய்தால் இறந்தபின் ஞானமில்லாதவனாய் பலபல துன்பங்களை பனுபவிக்கிறான்.

க௬அ. இவன் பிராமணன்தேகத்தில் உண்டுபண்ணின வுதிரம் பூமியில்விழுந்து எவ்வளவு புழுதியை கிரகிக்குமோ அவ்வளவுவருஷம்வரையில் இறந்தபின் அவனிரத்தத்தை நரகத்தில், காய், நரிமுதலான ஜெந்துக்கள் சாப்பிடுகின்றன.

க௬க. ஆகையால் தெரிந்தவன் பிராமணனை ஒருபோதுமானஞ் செய்யவும் செத்தை முதலானவற்று லடிக்கவும், இதை யுண்டுபண்ணவுங்கூடாது

ககக. ஆகையால் கல்சியில்கூடாவன் அந்தத்தானம் வாங்குகிறத்தினும் பயன்படவேண்டியது. அந்தத்தொற்பதானம் வாங்கினாலும் சேற்றிலகப்பட்ட பகவைப்பேரலந் தனம்பு பரிசீலனை.

ககக. தருமமழிந்தவன் பழிவையப்பேயர் ஞானம்வாயுக்கும் கொக்குப்பேயல் ஹிபவைவெயாநிலவே வித்யாபாண்டவனுக்கும் தன்னிருள் கொடுக்கவான அ. வேதவித்யாபாண்டவனுக்குத் தானங்கொடுக்கவுய்க்கூடாது.

ககக. இத்தருமமழிந்தவன் ஞானமும் தானியப்பாண்டவன் என்பதில் தயோசனையிட்டுக் கொடுத்தாலும் கொடுத்தவனுக்கு உட்கண் திங்குண்டாடாகு : வாங்கினவர்களுக்கு இறந்தபரிசு திங்குண்டாகும்.

ககக. கற்றேறணியால் ஞானம்கூடக்கூடியத்திந்தவன் என்படியத்தோணியோடு அழிந்துவிடவாயினே அம்முடிபேரமுடனுக்குத்தானங்கொடுத்தவன் அம்முடிபேரமுடி அழிந்துவிடவான்.

ககக. தருமஞ்செய்கிறதா யெங்குந் சொல்லிக்கொண்டிருக்க சம்பாதித்து சூர்ப்பீலக் கண்டபோது மாத்திரம் தருமஞ்செய்கிறப்பேயல் பாவினைசெய்கிறவன் பிறன்பொருளி வாரைகொண்டவன், ஞானன், டம்பாராபி, பூனைச்சூதன், காந்தன், பிறனானந்தருணத்தைக் கேட்கச் சலியாதவன்.

ககக. தீழ்ப்பார்வையுள்ளவன், கொடுமையுள்ளவன், பிறன் காரியத்தைக் கொடுத்துத் தன்காரியத்தைச் சாதிக்கிறவன், ஏமாற்றுகிறவன் மேலுக்குமத்திரம் வணக்கமுள்ளவன் கொக்குச்சூதன் இவர்களுக்கும் தானங்கொடுக்கக்கூடாது.

ககக. கொக்குச்சூதன், பூனைச்சூதன், இவர்கள் அந்ததாயிசிரம் என்னுநரகத்தில் அந்தப்பாபகர்மத்தினால் மூழ்கிறார்கள்.

ககக. பாபஞ்செய்தவன் தன்பஞ்செய்கிறப்பேயல் பிராஜாபத்திய விசயமுதலான பிராயச்சித்தஞ்செய்து கொள்ளக்கூடாது. ஸ்திரி சூத்திரன் இவர்களிடத்தில் தருமத்தைக்காக இதைச் செய்கிறெனென்று டம்பமாகச் சொல்லிக்கொள்ளக்கூடாது. இன்னபாபம்போகிறத்துக்கா இதைச் செய்கிறெனென்றே சொல்லவேண்டியது.

ககக. இன்னம் இவரையொத்த கபடாசாரமுள்ள அனைவரும் இம்மையிலும் மறுமையிலும் பெரியோர்களால் நிந்திக்கப்படுகிறார்

உ.௦௩. இவர்கள் யாஞ்சொந்தால் பெரியோர்களுக்குத் துன்பமும், தேவர்களுக்கு விபேதமும் கேட்கிநிபடியால் அந்த எக்கியத்தில் புதித்தீர்நிக்கவேண்டியது.

உ.௦௪. மாதப்பிரித்தவன் கோபமுள்ளவன் கோயாளி இவர்களின் அக்கம் பரிசீர் புழு இவைகள் விழுந்த அக்கம் வேலுமென்று காணப்பட்டித்த அக்கம்.

உ.௦௫. கொறுத்தி செய்தவன் முதலான பாபிகள் பார்த்த அந்நம் மாதவிடா மாவாந்துர்ப்பேய்மீ மிகுந்த அக்கம் காக்கை நாய் இவைகள் திண்டிவைக்கம்.

உ.௦௬. மகவினால் மேரப்பட்டவக்கம் தர்மத்திற்காக கோந்தவர்களுக்குச் சத்தித்திற்போடப்பட்டவக்கம் வெகு சாமாசிய ஜகங்களைக் கூட்டிப்போடுமக்கம் வேலியின் அக்கம் பெரியோர்களுக்கு இஷ்டமாத அக்கம்.

உ.௦௭. திருடன் பாடகன் இவர்களினந்தம் தைச்சனந்தம் வட்டியினால் பிறைந்தெவன் திசைதன் திருபணன் விலங்குக்காரன் அல்லது காவலில் வைக்கப்பட்டவன் இவர்களினந்தம்.

உ.௦௮. மஞ்சாறுமாதகன் பேடி குடிசைக்காரி டம்பாசாரி இவர்களினந்தம் முறித்துபோன பால் தவிர் முதலானவை பழையது குத்திரணுக்கிட்டி மிகுந்தவக்கம்.

உ.௦௯. வயித்தியன் வேட்டைக்காரன் கொடுமையுள்ளவன் எச்சற்பொறுக்கி அழக்கமாதியன் அல்லது அரசன் இவர்களினந்தம் பிரசவித்தவன் சொல்கியத்துக்காகச் செங்கிற அந்நம் சாப்பிடும்போது பத்தியில் ஒருவன் எழுந்திருந்தபின் போடப்படும். அந்நம் தீட்டுக்காரன் அக்கம்.

உ.௧௦. மரியாதையில் திப் போடப்படும் அந்நம் நைவேத்தியஞ்செய்யப்பட்டாத அக்கம் காணாநிநிச் சமையல் செய்யப்பட்ட மார்சம், கணவன் பிள்ளை யிவர் பளினாத ஸ்திரியினந்தம், சக்துரு வினநந்தம், பாட்டணத்தில் சமையத்தவந்தம், பதிதன் அந்நம், தும்மின் வெச்சப்பட்ட வந்தம்.

உ.௧௧. கோளன், பொய்சாட்சிசொல்பவன். எக்கியபலன் முழலான புண்ணியத்தை விற்பவன் கட்டுவன் தோணிக்காரன் செய்நன் திமறந்தவன் இவர்களின் அக்கம்

உகசி. சுவாமிநாதர் பரமசிவன் அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உகக. இவ்வாறு உரைப்பதுபோல அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உகக. அந்தக் காலத்தில் உரைப்பதுபோல அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உகக. அப்படி அந்தக் காலத்தில் உரைப்பதுபோல அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உகக. சுவாமிநாதர் பரமசிவன் அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உஉ௦. வயித்தியன் அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உஉ௧. இவ்வாறு உரைப்பதுபோல அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உஉ௨. இவ்வாறு உரைப்பதுபோல அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

உஉ௩. இவ்வாறு உரைப்பதுபோல அருள்மொழி வாய்விட்டு உரைப்பதுபோல லீசெய்யப்பட்டுள்ள சந்திரமாதம் திருமுறைகளில் உள்ள அடிகள்.

ட்டால் அளவிடத்தி லெ நூனைக்குப் போதுமான வரிசையை வாக் கிக்கொள்ளலாம்.

உ.உ.க. சீவந்தியோதினவன் கிருபணனாயும் அநிகமாகத் தானம் கொடுப்பான் என்பது உயிற்றுப் பிறழ்க்கிறவனாகியும் இருக்கிறவிஷயத்தில் தேவர்கள் விவாதிக்கின்றது இந்நூல்களும் சரியானதோஷமுள்ள தென்று அறியக்கூடியதாய்க்கும்.

உ.உ.நி. அப்போது பிரமன் தேவர்களின் சமீபத்தில்வந்து ஓம் தேவர்களை அறிவிக்கப்பட்டபுறம், போதமுள்ளதேதவிர சரியான தன் டு என்னவன் ஆகிய அநிக தானம் கொடுப்பான் கிரத்தையோடு கொடுக்கிறான். மற்றவர்கள் கிரத்தையில்லாமற் கொடுக்கிறான். ஆதலால் கிரத்தையோடு கொடுக்கிற யுபந்தது என்று சொன்னார்.

உ.உ.உ. தினக் தீதாரும் யானஞ்செய்தாலும், ஞானம்வெட்டுதல் முதுமிய தர்மஞ்செய்தாலும், நீயாயமாகச் சம்பாதித்த பொருளால் அன்புடன் கொடுத்தால் அந்நிகர்க்குச் செய்தவனுக்கு மறுமையில் அழிவற்ற செளக்கியத்தைக் கொடுக்கும்.

உ.உ.உ. தானஞ்செய்தாலும், முன்சொன்ன விரண்டு தருமஞ் செய்தாலும் மன்களிப்பீய நி கல்லிடத்திலும் நல்லபாத்திரத்திலும் செய்யவேண்டியது.

உ.உ.உ. யாவாவதொருவன் ஆபாத்திரனாயிருந்தாலும் அவன் தன்னை யாதித்தால் பொருளாமலின்றி அவனுக்கும் அந்நங்கொடுக்க வேண்டியது. அதனும் பாபகேரிட்டாலும் அதைச் சர்ப்பாத்திரத்தில் செய்கிற தானக்கொடுக்கிறார்.

தானப்பிரசம்சை.

உ.உ.௩. தன்னவர் கொடுத்தவன் இப்பிரசாகம் வருத்தாத சர் தோஷத்தையும் அந்நங்கொடுத்தவன் அழிவற்றசுகத்தையும் திலக நஞ்செய்தவன் இஷ்டட்டமான பிள்ளையையும் தீபதானஞ் செய்தவன் உயர்ந்த ஞானக்கண்ணையும்.

உ.உ.நி. பூரிதானஞ்செய்தவன் இப்பூமியினசாட்சியும் சுவர்ச தானஞ்செய்தவன் தீர்க்காயினையும் கிரகதானஞ்செய்தவன் உயர்ந் விடுகனையும் வெள்ளிதானஞ்செய்தவன் உயர்ந்த அழகையு

தையும் தான் ஒன்றாகவேயுறுபவிக்கிறது. தாய்முதலானவர்களது சுக துக்கம் இவனுக்குவரமாட்டாது.

உசக. பூமியில் இவனிற்றந்தபின்பு விறகு-மண்கட்டி-இவைகள் போன்ற இவன்சரீரத்தை விட்டுவிட்டு இவன் பந்துக்க ளெல்லாம் போய்விடுகிறார்கள் தருமமா த்திரம் அவனையப்போதும் அதுசரிக்கிறது

உசஉ. ஆசையால் தருமத்தினாலேநரகாதி துக்கங்களைத்தாண்டு கிறபடியால் அந்தத்தருமத்தைத் தனக்குச் சகாயத்துக்காக நாடோ றுங் கொஞ்சகொஞ்சமாகச் செய்யவேண்டியது.

உசந. தருமத்தைவிடாமற் செய்கிறவனையும் ஒருவேளைப்பாப ம் நேரிட்டாலும் அதை பிராஜாபத்தியாதி விரதங்களாலே போக்கடி க்கிறவனையும் இருக்கிறபுருஷனை அந்தத்தருமமானது ஒளியுள்ளதே கத்தோடு பரலோகத்தை யுடைவிக்கின்றது.

உசச. தன்குலத்திற்குப் புகழைத்தேடவேண்டுமானால்வேதம் தவம்-இவைகளினாலே உயர்ந்தவரோடு விவாகமுதலிய சம்பந்தஞ் செய்யவேண்டியது. தாழ்ந்தவர்களை நீக்கவேண்டியது.

உசந்ரு. பிராமணன்வேதத்தினுலுயர்ந்தவர்களிடத்தில் சகவாச ம்பண்ணிக்கொண்டும் நந்தர்களுடன் சகவாசஞ்செய்யாமலு மிருந்தால் சிரோஷ்டத்தன்மையை யடைவான். இல்லாவிட்டால் சூத்திரனுக்குச் சரியாவான்.

உசசு. எத்தனித்த காரியத்தை முகிக்கிறவனையும் சாந்தனையும் சுகதுக்கத்தைப் பொறுக்கிறவனையும் துஷ்ட்டசகவாசம் ஹிம்சை இ வைகளைச் செய்யாதவனையும் இருந்தால் அவன் தவமில்லாமலே இந்திரியநிக்கிரகத்தினாலும் கொடையினாலும் சுவர்க்காதிலோகங்களை அடைவான்.

உசஎ. விறகு-ஜலம்-கிழங்கு-பழம் அந்நம்-தேன்-அபையஸ்த் தாநம் இவைமுதலானவை தான்யாசிக்காமல்வந்தால் பதிதர்கள்நீங்க லாக மற்றபா ரிடத்திலும் வாங்கிக்கொள்ளலாம்.

உசஅ. தான் நேராகவாவது. ஒருவரைக்கொண்டாவது, கேழ் க்காமலிருக்கும்போது தானிருக்குமிடத்திற்கு கொணர்ந்து ஸங்கல் பபூர்வகமாக கொடுக்கிறேனென்றுசொல்லாமல் கொடுக்கப்படுகிறசவ ர்நமுதலானவை பதிதர் நீங்கலாக மற்றபாபிகளிடத்திலும் வாங்கலா மென்று பிரமன் அபிப்பிராயப்படுகிறார்.

ன்கடனைத்தீர்ந்துப் பிள்ளையினிடைத்தீர்ந்து வளமுற்றுப் பாயத்தையுழங்
வைத்துவிட்டு தான் பொதுவாயாகப் பாயுகொடுப்போ வொன்றிலும்
பற்றில்லாதபொது இவ்வகையினையாவது.

௨௫. இவ்வகையினையிடைத்தீர்ந்து பாயத்தையுழங்குவதனை
தன்னுத்தாய்க்கலாகத்தேற்றித்தாய்ப்புத்தை வினக்கிவழியாவது.
அப்படி பொதுவாய்த்தீராததேவியுழங்கு பொதுவாய்தத்தையுழங்
கொள்.

௨௬. இவ்வகையினையிடைத்தீர்ந்து பாயத்தையுழங்குவதனை
பாண்டியத்தையுழங்குவதனை வினக்கிவழியாவது விந்தாய்க்கலாகமுள்
ளவளிடத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது.

௨௭. இப்பொதுவாய்க்கலாகத்தையுழங்குவதனை வினக்கிவழியாவது
வினக்கிவழியாவது விந்தாய்க்கலாகத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது
எப்பொதுவாய்க்கலாகத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது
பயிடுமுள்.

சுருகத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது.
அது அத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது.

இந்தாயம்

அ த் த ம ய ம்.

மழவர்விகளின்வினா.

௧. இந்தப்படி சொல்லப்பட்ட விரதாதுஷ்டாகமுள்ள நிரக
ஸ்த்ததருவாகத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது அத்தையுழங்குவதனை
வினக்கிவழியாவது அத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது ஒரு வசனஞ்
சொல்லுகுமுள்.

௨. எல்லாத் தத்தையுழங்குவதையும் தெளிவிக்கத்தக்க ஒருமுள்ள
ஒங்கவாய் தன்நன் தருவாகத்தையுழங்குவதனைவினக்கிவழியாவது ஒருக்கிற விப்
பிரர்களின் தருவானது விதிப்படி சொல்லப்பட்டது. வேதசாஸ்
திரமோதினவர்களுக்கு எப்படி துர்மணமுண்டாகிறதையா.

வினாவிடை .

௩. இக்கம்பிரகாரம் சிதற்கம்பம்மீட்டு, தர்ப்பார்த்தாராயுழ் இத்தக்கற்புத்தில் மலகின்புத்திரையுமிக்கிற அக்கம்பி குறுநாறு நியானவர் பிராமணுகிளை அபயமிர்த்தியு கொல்லினாக்கிவல்லுறே தோ அதைச்சொல்லுதிறன் சிதற்கம்பம்.

௪. வேதமோதலாயமுழ், மல்புராத்தக கிடுகெடுவதும் சக்தியிருக்கும்போது செய்யவேண்டாமா திவிரியங்கிளை சிவம்ப வினுவிலிவதினாலும், சாப்பிடத்தகயமுததர் சாப்பிடுகதினாலும் விப் பிராணை அபயமிர்த்தியு கொல்லுறேது.

சாப்பிடத்தகயமுததகவை.

௫. முன்னங்கி முருங்கை வெள்ளயம்மாத்நிலும், துவிசிலும் உண்டான காளான் அகத்தானவிடத்தினுண்டான பதார்த்தங்கள் இவைகள் துவிஜர்களுக்கும் பாஷித்தத்தகயமுததகவை.

௬. மரத்தில் சாராயமுழ், வெய்யுளதினாலும், உண்டானசெய்ப் புமெழுகு உள்ளிப்புக்கி சிப்பால் அகத்தாதிர் துவிசிலை அபயமி யுடன் விடவேண்டியது.

௭. தேவதைகளைக்குறிபாமம் தக்கிரிட்டத்திற்கார்ப்பெய்கள ள்ளந்கம், யாயசம், வடை, யாயசின் தி மந்திராதிக்கபாற் செல்லப்ப ட்டஜெந்துக்களின்மாய்வம் தேவதைக்கு வைவத்தியக் செய்யப் படாத அக்கம் ? ஹவிசு

௮. கன்றுபோட்டு பத்தாராலாராத பக, ஆரி, ளுரை, இவைக ளுடையவும், ஒட்டகம், ஒற்றைக்குள்புள்ள குதிரை முதலானவை புணரும்பருவத்தையுடைய பக இவைஹவையமுழ்.

௯. செம்மறியாடு சினிப்பக-கன்றுசொத்தபக, ஸ்கிரி, காட் டெருமைமீக்கலாக மற்றயிருகம், இவைகளின்பய துள்புனித்துப்போ னபால், இவைகளைதுவிஜாடுகள் முயற்கியோடு சிக்கவேண்டியது

௧௦. புளிச்சப்போன பதார்த்தங்களுக்கும் தகிரும் அதில்கீண் டுண்டான வெண்ணெயும் தலசம்பத்தத்தால் புளித்தபழம், கிழங்கு புஷ்பம். இவ்வித ஹஸாய்களும் சாப்பிடத்தக்கது.

? ஹவிசு என்பது ஹோமத்திற்காகச்செய்த புசோடாசம் முகவிய.

கக. அரிசி, மாப்ஸம், இவைகளைச்சாப்பிடுகிறபக்தி ஊரில்வசிக்
கிற புறமுதலியபட்சி ஒற்றைக்குளம்புள்ள மிருகங்களில் சாப்பிடத்
தகா தென்று சொல்லப்பட்டவைகள் டிட்டியம்.

கல. லார்க்குருளி, நீர்க்காக்காய், அன்னம், சக்கிரவாகம், ஊர்க்
கோழி, சாரசபகி, கபறுவாற்குருளி, நச்சுக்குருவி, கிளி, சாரிகை.

கங. மாம்பொத்தி, சராரி, குருட்டுநாரை, காக்கை, விச்சளி, ரா
ஜாளி, வல்லாறு.

கச. கொக்குநாரை, அண்டங்காக்காய், வலியன், முதலை, ஊர்ப்
பன்றி சவலசிக்ரிக்கள் இவைகளையெல்லாம் நீக்கவேண்டியது

கரு. எவன் எதன்மாப்ஸத்தைச் சாப்பிடுகிறானோ அவன் அத
ன்மாப்ஸத்தைச் சாப்பிட்டவனாகச் சொல்லப்படுவான் மச்சமாம்ஸ
த்தைச் சாப்பிடுகிறவன்மாத்திரம் எல்லாமாம்ஸத்தையும் சாப்பிட்ட
வனாகச் சொல்லப்படுவான் ஆதலாலதை நீக்கவேண்டியது.

கசா. ஆனால் ஆசிரம்பல்லுள்ள பாடநஸமென்னுமச்சமும் சிக
ப்புமச்சமும், எக்கியத்திலும், சிரார்த்தத்திலும் விதிக்கப்பட்டிருக்கி
ன்றன. ரும்பலோசஞ்சரிக்கிறமீனும் சிங்கமுகமீனும்முள்ளும், ம
ற்ற காலம் கவிலும், கூடுமென்று சொல்லப்பட்டிருக்கின்றன.
ஆதலால் ஆபத்துக்காலத்தில் இவைகள் கூடுமென்று தாற்பரியம்.

கசா. தனியாகச்சஞ்சரிக்கிற பாம்புமுதலானவை இந்தச்சாதி
யென்றுதெரியாதிருக்கிறபட்சி மிருகங்கள் இவைகளைச் சாப்பிடக்
கூடாது. சாப்பிடலாமென்று சொல்லப்பட்ட பட்சி மிருகங்களினலு
ம் ஐந்துநகமுள்ளதை நீக்கவேண்டியது.

கசா. முள்ளம்பன்றி, சல்லியமிருகம், உடுப்பு, காண்டாமிருக
ம், ஆமை, முயல், இவைகள் ஐந்துநகங்களா யிருந்தபோதிலும் இ
வைகளையும், ஒருபக்கம் பல்லுள்ளமிருகங்ளில் ஒட்டகநீங்கலாக ம
ற்றவைகளையும் புசிக்கலாம்.

கசா. காளான், ஊர்ப்பன்றி, வெங்காயம், ஊர்க்கோழி, உள்ளி
ப்பூண்டு, இவைகளைத் துவிஜன் தெரிந்துபுசித்தால் உடனேபதிகை
கிவிடுகிறான்.

உ. இவ்வாறையும் துவிஜன் தெரியாமல் புசித்தால் சா
மென்னுக் கிரிச்சிரத்தையாவது, சாந்திராயணத்தையாவது, -

டிக்கவேண்டியது. இவ்வாறும் கீழ்க்கண்டவற்றிற் சம்பந்தம் உண்டாக்
களை புசித்தால் ஒருதினமுடையா மிந்தி வேண்டாமல். சாத்திரமாம்
சாத்திராயண மிவைவே, கமலமது, அத்திவாயத்திற் கண்ட.

உக. துவிஜர்கள் வருஷத்திதாறு பி புசிப்பத் தபாமதைக் கிரி
யாமற் புசித்தபாபம், போஷித்தபாபம் உபாபமாததம் வித்திர
விரதத்தை யறுஷ்டிக்க வேண்டியது. அத்திவாயத்திற் கண்ட அத்திற்
சொல்லிய பிராயசித்தத்தை அத்திவாயத்திற் கண்டபோதே வேண்டியது.

உஉ. புசிக்கும்படி போஷித்திற் கிரித்தால் புசிப்பவர்களை
பிராமணர் எக்கியத்துக்காவடி, அந்நிதம் கண்டகாவதம் பதவிய
போஷிக்கவேண்டியவர்களைக் கம்பமத்திற் கண்டால், கிதாவலாம்,
முற்காலத்தில் அகத்திபமமபுனி தக்கிவாயத்திற் கண்டவர்கள்
ங்களுக்காக ஜெந்து ஹிம்சை செய்யுதல்.

உஊ. இருபுகள்செய்த பதமமபாபம் எக்கியக்களில் புசித்த
கத்தக்க மிருகம் பகலி இவைகள் அவிவாசீரக கீரகமது ஆவாயல்
எக்கியத்தில் ஹிம்சை செய்யலாம்.

உச. புசிக்கும்படி சொல்லப்பட்டபதார்த்தங்கள் எவ்வள
ய் சம்பந்தமுள்ளதாக விருந்தால் அதுபடம் திதாபுஞ்செய்த மிருதி
யும் முதல்காளாக விருந்திப்பதினும் புசிக்கலாம்.

உடு. அதிகநாட்டப்பட்டதாக விருந்தால் எவ்வளவாய் சம்பந்த
ப்படாததாக விருந்தாலும் அரிசினவு சீகாதுக்காவதம் புதிவைகளை
துவிஜர்கள் கிரித்துக்கொள்ளலாம்.

உஎ. துவிஜாதிகள் புசிக்கவேண்டியதும் சீக்கவேண்டியதும்
இதுவரையில்சொல்லி முசித்தது. மாம்ஸம் புசிக்கவேண்டியதைபுற்
ரீக்கவேண்டியதையும் முழுமையுந் சொல்லப்போகிறேன்.

மாம்ஸத்தின் விதிமலகீரகம்.

உஎ. ஒருபிராமணன் தன்னைமாம்ஸம்புதிக்க வேண்டுமென்று
கேட்டுக்கொள்ளும்போதும், விதிப்படி கிரார்த்தத்தில் வரிக்கப்பட்ட
போதும் வேறே ஆகாரமில்லாமல் மாம்ஸம் புசிக்கப்பட்டால் உசிர்
போகும்படி நேரிட்டசமயத்தினும் மந்திரத்தினுற் கொல்லப்பட்ட
மிருகாதிகளின் மாம்ஸத்தை புசிக்கலாம்.

௩௮. மாம்ஸை வந்த பின்பின் இவ்வுகமுமுதும் திவனுக்காகார மாகவுன் றெய்ணியை அழையால் கென்றுமுதலாக மாபமுமமிரு கமுதலான சங்கரமம் திவனுக்காகாரமலே அதிருக்கின்றன.

௩௯. மாம்ஸுரிவன் துன்பம்முதலிய பங்களுக்கு புன்முத லிய அபாங்களுள் புன்முதலிய சீகலாய்வல் துன்பவைவங்களுக்கு மா ம்முதலிய சீகலாய்வல் சீகலாய்வல் துன்பங்களுள் மாமுதல்முதலிய கையுள் ளவங்களுக்கு சீகலாய்வல் சீகலாய்வல் துன்பங்களுள் சீகலாய்வல் புன் முதலிய வீரி யமுள்வவைவங்களுக்கு மாம்ஸுரிவன் புன்முதலிய மாமுள்வவைவங்களுள் ஆகாரமாக விருக்கின்றன.

௪௦. ஆகலாய்வல் மாம்ஸுரிவன் சீகலாய்வல் துன்பங்களுள் புன்முதலிய புன்முதலிய திவனுக்காகாரமலே அழையால் கென்றுமுதலாக மாபமுமமிரு கமுதலான சங்கரமம் திவனுக்காகாரமலே அதிருக்கின்றன.

௪௧. ஆனால் மாம்ஸுரிவன் துன்பம்முதலிய பங்களுக்கு புன் முதலிய அபாங்களுள் புன்முதலிய சீகலாய்வல் துன்பவைவங்களுக்கு மா ம்முதலிய சீகலாய்வல் சீகலாய்வல் துன்பங்களுள் மாமுதல்முதலிய கையுள் ளவங்களுக்கு சீகலாய்வல் சீகலாய்வல் துன்பங்களுள் சீகலாய்வல் புன் முதலிய வீரி யமுள்வவைவங்களுக்கு மாம்ஸுரிவன் புன்முதலிய மாமுள்வவைவங்களுள் ஆகாரமாக விருக்கின்றன.

௪௨. மாம்ஸை வந்த பின்பின் இவ்வுகமுமுதும் திவனுக்காகார மாகவுன் றெய்ணியை அழையால் கென்றுமுதலாக மாபமுமமிரு கமுதலான சங்கரமம் திவனுக்காகாரமலே அதிருக்கின்றன.

௪௩. மாம்ஸை வந்த பின்பின் இவ்வுகமுமுதும் திவனுக்காகார மாகவுன் றெய்ணியை அழையால் கென்றுமுதலாக மாபமுமமிரு கமுதலான சங்கரமம் திவனுக்காகாரமலே அதிருக்கின்றன.

௪௪. மாம்ஸை வந்த பின்பின் இவ்வுகமுமுதும் திவனுக்காகார மாகவுன் றெய்ணியை அழையால் கென்றுமுதலாக மாபமுமமிரு கமுதலான சங்கரமம் திவனுக்காகாரமலே அதிருக்கின்றன.

௪௫. மாம்ஸை வந்த பின்பின் இவ்வுகமுமுதும் திவனுக்காகார மாகவுன் றெய்ணியை அழையால் கென்றுமுதலாக மாபமுமமிரு கமுதலான சங்கரமம் திவனுக்காகாரமலே அதிருக்கின்றன.

௩௩. மந்திரநிர்வாணத்தின்பொருள் உபநிஷிஷிதம்
 ஒருபோதும் புதிர்க்கூடாது. பகவதையையொழிந்துவிதிபடி மக்
 திரஞ்சொல்லிக் கொல்லப்பட்டிருந்தால் அதுதான் நிர்வாணம்.

௩௪. மிருகங்களின் திசுக்களைப் புதிர்க்கூடாது. உதாரணமாக
 லாவது, மாசினையாவது, மிருகமுயிர்ப்பின்புறம் அல்லது கால்புறம்
 வீணாகப் பகவதின் பெயரால் நிர்வாணம் செய்துவிட்டால் அது
 கூடாது.

௩௫. பகவதின் திருநெல்லைப்பேட்டை அல்லது திருச்சி
 மயிரிடுக்கின் தளமே அத்தனை தூரம் பகவதின் திருநெல்லை
 கொல்லப்படுவான்.

௩௬. எக்கியத்திற்காகக் கொடுக்கப்பட்ட பகவதின் திருநெல்லை
 மிருகத்தின் தளம் அந்த எக்கியத்திற்காகக் கொடுக்கப்பட்ட
 தளம் யடைகின்றது. ஆகையால் எக்கியத்தின் உபநிஷிஷித
 ஹிம்சையல்ல.

௩௭. கொடுக்கப்பட்ட பகவதின் திருநெல்லை மிருகத்தின் தளம்
 இவைகளை எக்கியத்திற்குப் பரிசீலிக்கப்பட்டிருக்கின்றது. அது
 தகதிறை யடைகின்றது.

௩௮. மதுபந்திரபதிபதிபதி இவைகளைப் புதிர்க்கூடாது
 ம் ஜெந்துஹிம்சையெய்யாமல் மதுபந்திரபதிபதிபதிபதிபதிபதி
 ப் பிரஜாபதி ஆஞ்சாயத்திருக்கிறது.

௩௯. வேதத்தின் தத்துவத்திற்கு உதவாததற்கு உதவாததன்
 இந்த மதுபந்திரபதிபதிபதிபதிபதிபதிபதிபதிபதிபதிபதிபதிபதிபதி
 னையும் அந்தஜெந்துஹிம்சையும் தற்கதிறை யடைப்பான்.

௪௦. ஆத்துமக் கிரகணம் அல்லது அல்லது அல்லது அல்லது
 லும் பிரமசாரியாபிசுக்காலும் அகப்பிரமசாரியாபிசுக்காலும்
 திலும் வேதத்திற்குச் சொல்லப்பட்ட ஹிம்சையைச் செய்யக்கூடாது.

௪௧. சராசரிஹிம்சையில் வேதத்திற்குச் சொல்லப்பட்ட ஹிம்சை
 யை ஹிம்சையென்று நினைக்கக்கூடாது. வேதத்தின் தத்துவத்தின்
 ன்க்குறிதல்லவா ஆதலால் அந்தவேதம் ஹிம்சையைச் சொன்னபொ
 திலும் புண்ணியமாகவேயிருக்கும்.

சடு. தன்சுகத்திற்காக எவன் யாவருக்கும் உபத்திரவஞ்செய்யாத மான்முதலிய ஜெந்துக்களை ஹிர்க்கிறானே அவன் இம்மையிலும் மறுமையிலும் சுகமானவீர்த்தியடையமாட்டான்.

சக. எவன் ஜெந்துக்களைக்கூட்டாமலும், கொல்லாமலும் வருத்தப்படுத்தாமலும் மிருக்கிறானே அவன் சாலஜகமித்திரனாக சகலசுகத்தையு மனுபவிக்கிறான்.

சஎ. பின்னும் அவன் எதைவிடக்கிறானே எதைச் செய்கிறானே எதை ஆகாப்படுகிறானே அதனைதன் பலன்களெல்லாம் அவனுக்குத்தானே யுண்டாகின்றன.

சஅ. சொத்துக்களை ஹிர்க்கசெய்யாமல் ஒருபோதும் மாம்ஸமுண்டாகாத ஜெந்துக்களைக் கொன்றலும் சுவர்க்காதிலோகங்கிடைக்கமாட்டான. ஆகையால் மாம்ஸத்தை நீக்கவேண்டியது.

சக. சுக்கில கோணிதத்தினாலே ஜெந்துக்களுண்டாகிற விதத்தையும் கொடுமையாய் ஜெந்துக்களைக்கூட்டவேண்டியதையும் கொல்லவேண்டியதையும் நன்றாகியோசித்தால் ஓபுமாம்சமும் புசிக்கக்கூடாதென்று தோற்றப்படும்.

ரு. பரிசாகம் பகழிப்பதுபோல் எவன் மாம்ஸத்தை விதியின்றி புசிக்காமல் இருக்கிறானே அவன் உலகத்தில் எல்லோருக்கும் பிரியனாயும் கோயற்றவனாயு மிருப்பான்.

ரு. ஜெந்துகவழிர்க்கசெய்ய உத்திரவஞ்செய்கிறவன் அதைச் செய்கிறவன், மாம்ஸத்தை யறுத்தெடுக்கிறவன், அதைவிற்கிறவன் அதைவாங்குகிறவன், அதைச்சமைக்கிறவன், பரிமாறுகிறவன், புசிக்கிறவன், இவர்களைவரும் சாதகர்களென்று சொல்லப்படுகிறார்கள்.

ரு. எவன் யாகம் சிபார்த்தமின்றி மற்றொருமாம்ஸத்தினாலே தன்மாம்ஸத்தை வீர்த்திசெய்ய நினைக்கிறானே அவனைவிடப்பாபி இந்தவுலகத்திலொருவருங்கிடையாது.

ரு. எவன் நூறுவருஷம்வரையில் வருஷந்தோறும் அசுவமேதயாகஞ்செய்கிறானே, எவன் மாம்ஸத்தை சாமனவு நீக்குகிறானே இவ்விருவருக்கும் புண்ணியபலன் சரிதான்.

ரு. மாம்ஸத்தை நீக்குகிறவன் எத்தப்பலனை யடைகிறானே அதை பழம் கிழங்கு சாலிடந்கம் இவைகளால் ஜீவிக்கிற முடியும் அடையமாட்டான்.

ருடு. நான் எதன்மாய்மை எது இவ்வாயில் சம்பந்திற் றீழ்வை
அது இறந்தபின் என்னை பற்றிற் றீழ்வை. என் றுமாய்மை தீர்வு மாய்மை
சப்தத்தைப் பெயராகச் சொல்லி றீழ்வன்

ருசு. விதிவிலக்கில்லாத மாய்மை மாய்மை தீர்வு மாய்மை மாய்மை
பெண்ணுகிற தேன்முதலிய மாய்மை மாய்மை தீர்வு மாய்மை மாய்மை
போகத்திலும், பிராணிகளுக்கும் மாய்மை மாய்மை மாய்மை மாய்மை
சாஸ்திரஞ் சொல்லுகின்றது. இவ்வாயில் சம்பந்திற் றீழ்வை மாய்மை
த்திசாஸ்திரஞ் சொல்லுகின்றது. அதுமே மாய்மை மாய்மை மாய்மை
தக்கது.

ருஎ. இதற்குமேல் நான் ஆராயணத்தாய்மை மாய்மை மாய்மை மாய்மை
ததிட்டையும் பஞ்சமீலாசத்திவையுந் சொல்லி மாய்மை மாய்மை

இறப்பு பிறப்புள்ளியிற் றீழ்வை.

ருஅ. பல்முனைக்குப் போதார், முனைத்திவையுந் சொல்லுகிற
ய்தபின்பும், குழந்தையிறந்துப் பாலுந் பங்காளிகளின் மாய்மை தீர்வு
டுண்டு.

ருசு. சபிண்டர்களுக்கும் பத்தாய்வாயில் இறந்ததீர்வு
ஆனால் வேதமுமுமையுமே தீர்வு மாய்மை தீர்வு மாய்மை தீர்வு மாய்மை
இருந்தால் அவனுக்கொருமாய்மை மாய்மை தீர்வு மாய்மை தீர்வு மாய்மை
முன்றுநாளும் ஸ்மார்த்தசாஸ்திரம் மாய்மை மாய்மை மாய்மை மாய்மை
குணம் ஒன்றுமில்லாதவனுக்கு பத்தாய்வாயில் தீர்வு மாய்மை மாய்மை
ண்டியது.

ருஊ. சபிண்டாளாவது நான்முதல் மந்தார்ப்பாட்டன் மாய்மை
லுள்ள ஏழுதலைமுறைக்குட்பட்ட பங்காளிகள். சொதகாளாவது அ
ந்த ஏழுதலைமுறைக்குமேல் குலவேத்தியர் தெரிந்தவையிலுள்ள
பங்காளிகள்.

ருசு. இந்த இறந்ததீட்டு சபிண்டர்களுக்கு எப்படிச் சொல்ல
ப்பட்டதோ அப்படியே பிறப்பிலும் தீட்டுண்டு என்று மத்திவையி
ரும்புகிறவன் அறியவேண்டியது.

ருஊ. இறந்ததீட்டு பங்காளிகள் அனைவருக்குஞ்சரிதான்பிறப்
பு தாய்தந்தைகளுக்குமாதீரம் தொடக்கடாததீட்டு அதிலும்,

காயக்குமாத்திரம் அதிகம் தகப்பணுக்கு பதினோராவர் ஸ்காதத் தோடே நீக்கிவிடுகிறது.

காந. காமத்தினுடைய விசிபத்தை விட்டால் ஸ்காதஞ்செய்தால் சுந்தனாவான். தனக்குப் பிறப்பின் விசிபத்தில் பின்னோடுபிறந்தால் முன் றநான் தீட்டுண்டு.

காச. சரிண்டர்கள் பத்துத்திரத்தினும், சோதங்கள் மூன் றுதினத்தினும், தீட்டைப்போக்கடித்துக் கொள்ளுகிறார்கள்.

காநி. இறந்துபோன குறுவுக்கு சீஷன் சுருமஞ்செய்தால் அவ ர்பங்காளிகளைப்போல் தானும், பத்துகள் தீட்டி ருக்கவேண்டியது.

காச. கொப்பத்தில் முன்றுமாதமுதல், எழுமாதத்துக்குள்ளா க்சிசு இறந்துபோனால் எத்தனைமாதத்தி லிறந்துபோகின்றதோ மாதத்துக் கொருநாளாக அத்தனைநாள் தீட்டி ருக்கவேண்டியது. தூ னையானவர் அதுவின்றவுடன் காலநாள் ஸ்காதஞ்செய்தால் பரிசுத் தையாவான்.

காச. மரிதர்களுக்கு சொள்ளஞ்செய்கிறதற்குமுன் குழந்தையி றந்தால் ஒருநாள் தீட்டும் அதற்குப்பின் உபகமககாலத்துக்குள் ளிறந் தால் மூன்றுநாள் தீட்டும் உண்டு.

காஅ. இரண்டுவயதுக்குமுன் குழந்தையிறந்தால் அதைபுஷ்ப் பம் மஞ்சள் முதலியவற்று லைக்கரித்து ளுருக்குவெளியில் பரிசுத்த மான பூமியில் புதைக்கவேண்டியது. இதற்கு சஞ்சயநங்கடையாறு.

காச. இத்தக்குழந்தையை தகரம்பண்ணக்கூடாது. இதற்குத் தர்ப்பணமுஞ் செய்யக்கூடாது. காட்டில் கிறைப்போடுவதுபோல் வியசுநமின்றி புதைத்துவிட்டு பங்காளிகள் அனைவரும் முன்றுநாள் தீட்டி ருக்கவேண்டியது.

காஓ. முன்றுவருடத்துக்குமுன் குழந்தையிறந்தால் அதற்காக தகப்பணும், ஞாதிகளும், தர்ப்பணஞ்செய்யவேண்டியதில்லை. நாமகர ணஞ்செய்தபின்பாவது, பற்கள், முளைத்தபின்பாவது, இறந்தால் அக்குழந்தையினிடத்து அன்பினால் தர்ப்பணஞ்செய்தாலுஞ் செய்ய ளும் விட்டாலும் விடலாம்.

எக. தன்னை நிகழ வதினான் துறப்பால் புகழான் திட்டருந்
கவேண்டியது. சிப்தபாசுந் துறப்பால், திட்டருந், புகழான்
ள்வரையில் திட்டருந்.

எஃ. முற்றுப்பெயர் புகழான் துறப்பால் புகழான் திட்டருந்
கிறதற்றுமுன் ஆத்தப்பெயர் புகழான் துறப்பால் புகழான் திட்டருந்
செய்தாக்களை ஆகாறுவழி, துறப்பால் புகழான் திட்டருந் திட்டருந் திட்ட
டுண்டு. ஆத்தப்பெயர் துறப்பால் புகழான் துறப்பால் புகழான் திட்டருந்
நான் திட்டருந்.

எக. முற்றுப்பெயர் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
லும் முற்றுப்பெயர் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
நதிகளில் ஸ்வாகஞ்செய்தால் திட்டருந்.

எச. இறுதியாகத் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
கும்போது இறுதிக்கேண்டியது. திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
பிண்டருந், செய்தருந், திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
பேசுகிறேன்.

எடு. தேசத்தாத்தில் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
டையும் பத்துகளைத் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
ன் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்.

எஃ. இறுதிக்கேண்டியது பத்துகளைத் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
சபிண்டருந்ரு கேட்டருந்முதல் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
த்துக்கு மேற்பட்டால் ஸ்வாகத்தேசத்தில் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
செய்தியைப் பத்துகளைத் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்.

எஎ. சபிண்டர்கள் பத்துகளின் இறுதியாக பத்துகளைத் திட்டருந்
ல் கேட்டாலும், அவர்களின் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
லும், கட்டினசோமனுடன் ஸ்வாகஞ்செய்தால் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
க்கியனாகிறேன்.

எஅ. சபிண்டரில் பத்துகளாக திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
சத்திலிருக்கிற சோதாக்களின் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
டாலும் கட்டினசோமனுடன் ஸ்வாகஞ்செய்தால் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்.

எஃ. பத்துகள் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்
றுபடி யொருதிட்டு கேரிட்டால் முன்னிருந்த திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந் திட்டருந்

திட்டு போய்க்கிரும். ஆனால் பத்தகால் திட்டெள்ள இறந்ததிட்டில் அந்தத் திட்டும் பிறந்ததிட்டுப்போய்க்கிரும். பிறந்ததிட்டில் பிறந்ததிட்டு வந்தால் மாததிராய்ப்பாய்க்கிரும்.

அ௦. ஆசாரியபிறந்தால் முன்னுள்ளும் ஆவ்வென்பாது பிள்ளையிறந்தால் ஒருகாலும் திட்டெள்ளி. ஆசாரியபிறத்தின் பரியாதை.

அ௧. வேதவேதாதிசைவனாடி, நற்குணமுள்ளவனாடிநுக்கிற பரியணன் தன்விட்டில்லாத் திரந்திரவோனும் அம்மாவிறந்துபோனும், முன்னுள்ள திட்டெள்ளி, சீவன் பிந்துகிட்டு அம்மாவின்னே முதலியபந்து இவ்வகிறந்துபோனால் மெதண்ணாறுகாழிகை திட்டெள்ளி.

அ௨. கந்தத்திரியசாதியான தன்மேசு அபாவிநந்துபோனால் பகலிவானால் பொழுதுபோகிறவையாழிதும் இவ்விலானல் கந்தத்திரமறைநிறவையாழிதும், அந்தத்தீமசந்துப்பிரணைகளுக்குத் திட்டெண்டு வேதவேதாதாவன் தன்விட்டிலிந்தாலும் வேதமாததிரம் ஒதுவித்தமுநுகிறந்தாலும், ஒருகால் திட்டெள்ளி.

அ௩. இப்போதுவொல்லிவந்த பத்துநாளையதிட்டு பிராயணர்களுக்கு அப்படிக்கொத்த விசையத்தில் கந்தத்திரியனுக்கும் பன்னிரண்டுகாலும், வைதியனுக்கும் பதினைக்காலும், நுக்திரானுக்கு முப்பதுகாலும், இறுக்கவேண்டியது.

அ௪. இத்தத் திட்டெள்ளலோ இதற்குமேல் வளர்த்தக்கடாது ஒளபாசகாதி வைதிககாரியத்தையும் இதற்குமேல் நிறுத்தக்கடாது. அக்கிரிஷுறாத்திரந் திகத்தேசாறுஞ் செய்கிறவனாக விருந்தால், தன்பக்காவிரிபிறந்தபோதிலும், ஒருகால் அல்லது முன்னுநாளேக்குமேல் திட்டில்லை.

அ௫. பறையன் தூமையானவன் பதிதன் பிரசவித்தவன்பினம் பிணத்தைத்தொட்டவன் இவர்களைத் தெரியாமல் தொட்டால் ஸ்நானஞ்செய்தால் பரிசுத்தனாகுகான்.

அ௬. ஸ்நானாடிகாலத்தில் பறையன்முதலிய அபரிசுத்தமுள்ளவர்களைப் பார்த்தால் ஆசமநஞ்செய்து காயத்திரி சூரியமந்திரம் பவமான், நுக்கு இவைகளைத் தன்சுத்திக்குத் தக்கநாகச் செய்க்க, வேண்டியது.

அ௭. மனிதனெனும்பரிபாயனைன் னென்று மன்று தொட்டால் ஸ்நாநஞ்செய்தால் பரிபத்தகுபயன் னென்கிறவாழ் னெறட்டால் ஆசமநஞ்செய்து பசுவைத் தவட்டாது, ஆசமநஞ்செய்தாலும் பரிசுத்தனாவான்.

அ௮. எக்கியத்தில் திவ்யகுதிநீறாழிநீறும் பசுவாழிகிற வரையில் மாதாபிதாநவிய ஆபதிபரிதந்தால் மானசாழி மாதலானவைகள் செய்யவேண்டியதில்லை. பசுவாழி மானசாழிநீறாருந்து தர்ப்பணஞ்செய்தால் பரிபத்தகுபயன்.

அ௯. பெரும்பயனுப் பித்திபகலும்கலை விட்டவர்கள் சங்கராஜாதியரால் பிறந்தவர்கள் வேதந்தைத்தூண்டித்தவர்கள் கந்தியாகி வேடம்பூண்டவர்கள் விவத்ததைச் சம்பந்திப்பதும், சமத்திற் சருக்கிட்டுக்கொண்டாவது, இறந்தவர்கள் இவ்வாறு தர்ப்பணம்.

௧௦. வேதத்திற்கு விவேதபகல்களால் தந்தவையையடைந்த ஸ்திரிகள் விபசாரிகள் கருப்பக்கையாழிநீறும் பசுவானவனுக்குத் துரோகஞ்செய்கிறவர்கள் மந்தியபகல்களால் தந்தவர்கள் இவர்களுக்கும் தருப்பணஞ்செய்யவேண்டியதில்லை.

௧௧. தன்னுசாரியன் தன் தூபத்தியாயல் தந்தவர்தரப் வேதமோதுவித்தருகு இவர்களிற் பரிபாயன் அந்நம்பினவர்க்கத் தூக்குகிற சேஷன் முதலானவன் பிரமசாரியாகவிந்நாலும், அவன்விரதமழியமாட்டாது.

௧௨. சூக்திரனிந்துபோனால் மனசுத்தித் தைவாழ்க்கத்தாலும், வைசியன் இறந்துபோனால் பிரத்யுப்பக்கத்தாலும், சூக்திரியனிந்துபோனால் வடக்குப்பக்கத்தாலும், பிராமணனிந்துபோனால் கிழக்குப்பக்கத்தாலும், எடுத்துக்கொண்டு போகவேண்டியது.

௧௩. அரசன் இந்நிறன் தன்வாஸையடைந்திருப்பதினாலும், பிரமசாரியாகஞ்செய்வான் இவர்கள் பிரமசாரியாழிநீறும் பசுவாழிநீறும், திருப்பதினாலும், அவர்கள் ஞாதிகளிந்தால் திப்பாருக்க வேண்டியதில்லை.

௧௪. அரசன் மேலானசெய்க்காததி விநுத்தாகும் போது எல்லாதீட்டும் ஸ்நாநத்தினலேயே போய்கிறும் அந்த ஆசமம் கவலப்பிரசைகளைக் காப்பாற்றவும் அந்நம்போடவும் ஏற்பட்டிருக்கிறதல்லவா.

கூடு. விளையாட்டுச்சண்டைபோட்டு இறந்தவர்கள் மிந்நலிடி முதலியவற்றால் இறந்தவர்கள் பசு பிராணன் இவர்களுக்காக இறந்தவர்கள் அரசனால் தீட்டிநுக்கவேண்டியதில்லையென்று சொல்லப்பட்டவன் இவர்களிறந்தால் ஸ்நாநத்தோடேதீட்டுப்போய்விடும்.

குக. சந்திரன்-அக்கிடு-சூரியன்-வாயு-இந்திரன்-குபேரன்-வருணன்-யமன்-இந்த எட்டுத்திக்குப்பாலகர்களின் ரூபத்தை அரசன் தரிக்கிறான்.

குக. திக்குப்பாலகர்களின் சுவரூபனாகையால் அரசனுக்குத்தீட்டு விதிக்கப்படவில்லை திக்குப்பாலகர்களாலேயே மனிதர்களுக்கு அசுத்தியும்சுத்தியுமுண்டாகின்றன.

குக. கூத்திரியதருமப்படி யுத்தத்தில் கத்திமுதலிய ஆயுதத்தாலடிபட்டு இறந்தவனுக்கு யாகஞ்செய்தவனுக்குண்டாகும் புண்ணியலோகமுண்டாகின்றது. உடனே அவன் தீட்டும்போய்விடுகிறது என்றுசாஸ்திரத்திற் சொல்லியிருக்கின்றது.

குக. தீட்டுப்போகும்நாளில் நாலுவருணத்தாருக்குள் பிராமணனுக்கு ஸ்நாநத்தாலும் கூத்திரியனுக்கு - வாகநம்-வில்லு-இவைகளைத் தொடுவதிடிலும்வைசியனுக்கு-உழக்கோல்-தராசு-கயிறு இவைகளைத்தொடுவதினாலும் சூத்திரனுக்கு மூங்கிறறடியைத் தொடுவதினாலும், சுத்தியுண்டாகிறது.

குக. ஒப்ருஷிகளே-உங்களுக்கு இதுவரையில்சுபிண்டர் சோதகர்-இவர்களின் தீட்டைச்சொன்னேன் இனிமற்றவர்கள் தீட்டைச் சொல்லப்போகிறேன்.

குக. ஞாதிசுளல்லாத ஒருபிராமணபிணத்தையும் அம்மான்முதலான தாயின்பந்துக்களின் பிணத்தையும் சிநேகத்தினால் - தூக்கினால்-மூன்றுநாள் தீட்டுண்டு

குக. பிணந்தூக்கினவன் தீட்டுக்காரனந்நத்தைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவன்பந்துநாள் தீட்டிருக்கவேண்டியது. அவனந்நத்தைச்சாப்பிடாமலும் அவன்வீட்டில்வாசஞ்செய்யாமலும் இருக்கிறபிணந்தூக்கினவனுக்கு ஒருநாள் தீட்டுண்டு.

௧௧௧. காந்தியுள்ள தங்கப்பாத்திரம்-சகலரத்நம்-இவைகளுக்கு சாம்பல்-ஜலம்-மண்-இவைகளால் சுத்திசெய்யவேண்டுமென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

௧௧௨. சித்திரவேலைசெய்யப்படாத தங்கப்பாத்திரம்|வெள்ளிப்பாத்திரம் ஜலத்திலுண்டாகின்ற சங்கம், இரத்திரம். இவைகள் அழக்கில்லாமலும், நெய்முதலியவழுவழுப்பில்லாமலும், இருந்தால் அவைகளுக்கு ஜலத்தினாலேயே சுத்தியுண்டாகின்றன.

௧௧௩. தங்கம், வெள்ளி, இவைகள் அக்கிரிஜலம், இவைகள் சேர்ந்துண்டாகிறபடியால் அவைகளுக்கு ஜலத்திறைக்கழுவி நெருப்பிற்காச்சினால் உயர்ந்தசுத்தியுண்டாகின்றன.

௧௧௪. செம்பு, இரும்பு, வெங்கலம், பித்தளை, தூராய், ஈயம், இந்தப் பாத்திரங்களுக்கு உப்பு, புளித்தண்ணீர், சாம்பல், சாணி, சுத்தஜலம் இவைகளால் அதற்குத் தக்கபடி சுத்தி செய்யவேண்டியது.

௧௧௫. நெய், எண்ணெய், இவைகள், காக்கைமுதலானவைகளால் தொடப்பட்டால் இரண்டுதர்ப்பையினால் ஒருதுளி அப்பாலெடுத்துவிட்டால் சுத்தியாம்.

௧௧௬. படுக்கை அசுத்தப்பட்டால் ஜலப்புரோக்ஷணத்தினாலும் மரப்பாத்திரம் சீவுகிறத்தினாலும் எக்கியபாத்திரம், கையாற்றுடைத்து ஜலத்திலைம்புகிறத்தினாலும், வீடுபெருக்கி மெழுகுகிறத்தினாலும் சுத்தியடைகிறது.

௧௧௭. நெய்ஹோமஞ்செய்கிற சுருக்கு, சுருவம், இவைகளை வெந்நீராலும் யூபஸ்தம்பம், முறம், பண்டி, உலக்கை, உரல், இவைகளை தண்ணீரினாலும், சுத்திசெய்யவேண்டியது.

௧௧௮. ஓராள் சமைக்கு மேற்பட்டநெல்லு சோமன்முட்டடை இவைகள் அசுத்தப்பட்டால் ஜலப்புரோக்ஷணத்தினாலும், அதற்குக் குறைவான திரவியம், கழுவுதலினாலும், சுத்தியடைகின்றது.

௧௧௯. மான்றோல், புலித்தோல், மரஊரி, இவைகளை, வஸ்திரத்தைப்போலவும், காய், கிழங்கு, பழம், இவைகளை தாநியத்தைப்போலவும், சுத்திசெய்யவேண்டியது.

கஉ௦. புழு சினுளும் உட்கம்பப்பட்ட வயிற்செய்யும் ஆத்திரயிற்
உண்டாக்கப்பட்ட சம்பவம் இவைகளை உடம்பின்மீதுள்ளும், வேர
ளதேசகம்பவத்தை வேர்ப்பக்கவொட்டைகள்மூலம், உடம்பின்மீது
வம்பமுத்தினுளும், வெண்பட்டை வெண்புத்தினுளும் சுத்திசெய்ய
வேண்டியது.

கஉ௧. சங்கந்தத்திப்பலன்புதலயவற்றின்கொம்பு இவைகளை
வெண்புத்திரயொடியினுளும், வேர்ப்புத்திப்பலன்புதலயவளர
சுத்திசெய்யவேண்டியது.

கஉ௨. அகத்திப்பலட்ட விற்புதல் அவர்களை இவைகளை நுல
ப்புரோசுணத்தினுளும், வீட்டைவள்ளக்கி மெழுதலினுளும், மண்
பாத்திரங்களை மறுபடி நுளைப்போகலினுளும், சுத்திசெய்யவேண்
டியது.

கஉ௩. கள்-முத்திரப்பலம் வேலை வேதக களாயிற் துத்தம்
இவைகளின் சம்பந்தத்தைகத்தரவை மண்புத்திரங்கல் மறுபடி
நுளைப்பொடியுளும் பரிசுத்தமாசயப்பட்டது.

கஉ௪. வீடுமுதலானவற்றிற் குண்டாக்கப்பட்டவற்றில் அகத்தம்
கேரிட்டபோது விளக்குதல் மெழுதலும் வேர்ப்புத்தி களித்தல்
கொஞ்சமெல்லமண்ணை வெடுத்தல்பற்றி வேர்த்தல் மகாயிவைப்பது
காள்வசிக்கும்படிசெய்தல் இவ்வகத்தினுளும் அகத்தம் மூலாயித்தது
படுகிறது.

கஉ௫. பசுவியினுளும் பசுவினுளும் வேர்ப்பட்டில் களினுள்
மிதிக்கப்பட்டும், தாயிவைச்சல் மயிற் புழு இவைகளின் சம்பந்த
ப்பட்டும் இருக்கிற அங்கம் மண்ணைசெய்வி அந்தன் போற்றிப்படுகி
னல் சுத்தியடைகின்றது.

கஉ௬. அமேத்தியசம்பந்தப்பட்டவஸ்துக்களை அந்த அமேத்
தியம் அதனூற்றம் இவைகள்போகிறவகையில் மண் போட்டு நுலத்தி
னல் சுத்திசெய்யவேண்டியது. வந்தெத்தவிடத்தில் மண்ணினுள் சுத்தி
சொல்லப்பட்டிருக்கிறதோ அந்தவிடத்தில் ஜலமுங்குடத்தான்.

கஉ௭. ஒருவிதத்தினுளும் கண்ணுக்குத்திரியாதிருத்த பதார
த்தம் அலம்பப்பட்டபதார்த்தம் பிராமணனால் பரிசுத்தமானதென்
று சொல்லப்பட்டபதார்த்தம் இந்தமுன்றும் பிராமணர்களுக்குப்பரி
சுத்தமானவையென்று தேவர்கள்விதித்திருக்கிறார்கள்.

௧௨௮. மேகத்தினால் பூமியில் வருஷிக்கப்பட்டும் பசுமாடு குடிப்பதால் குறைவுபடாததாயுமிருக்கிற ஜலம் பரிசுத்தமானது. அதுவும் ஆமேத்தியசம்பந்தமிடலாமலும், வாசனை-நிறம் - ருசி - இவைகளோடுகூடியிருக்கவேண்டியது.

௧௨௯. தேவர்களுக்கு பந்தியினால் புஷ்பங்கட்டுகிறவன், வீற்பனைக்காகக் கையில் பரப்பப்பட்டவஸ்துக்கள். பிரமசாரிவாங்குகளை பிடிநாந்தம் இவைகள் எப்போதுஞ் சுத்தமுள்ளவென்று சாஸ்திரத்திற் சொல்லப்பட்டிருக்கின்றன.

௧௩௦. ஸ்திரீகளின்மூகம் காக்கைகள் முதலான பகலிசனால் தள்ளப்பட்டபழம் பால்சுரக்கச்செய்யுள் விஷயத்தில் ஊட்டுகிறதன் பின்வாய் வேட்டைபிடிக்கிறவிஷயத்தில் நாயின்வாய் இவைகள் சபாவத்திலேயே சுத்தியுள்ளன.

௧௩௧. வேட்டைநாய்ப்புலி-நூரக்கதர்-சண்டாளர்-மாமீஸனிற் பனைசெய்கிறவேட்டைக்காரன் திருடன் இவர்களைக் கொல்லப்பட்டமிருகத்தின் மாய்ஸத்தைப் பரிசுத்தமென்று மகி சொல்லியிருக்கிறார்.

௧௩௨. தொப்புளுக்குமேற்பட்ட மனிதனித்திரியங்கள் பரிசுத்தமானது. அத்தற்குத்தாற்றாத வித்திரியங்கள் ஆக இனின்றுமுண்டாண்டலங்களும் அகத்தமானவைகள்.

௧௩௩. ச ஜலத்தினால் நிறம் பகலிசுதிரை குடிப்பாத்தி தூளி பூமி காற்று கொழுப்பு இவைகள் வேலைகிறத்தினால் அகத்தமுண்டா கமாட்டாது.

௧௩௪. தேகத்தினுண்டான வேற்றொன்ஸ்ப்புகிற பன்னிரண்டுமலங்களையும் ஜலம் மண்ணு இவைகளினால் விதிப்படி அந்தந்த நாற்றம்பிடித்தவரையே சுத்திவைப்பவேண்டியது.

௧௩௫. சுவர்த்தன்னிர்-பீரக இரத்தம், கண்டு முத்திரம் மலம் காதுகுறம்பி கரும் அழகந்த கன்னிர் பூளை விபர்வு ஆகதேகமலங்கள் பன்னிரண்டு

௧௩௬. மலமுத்திரசிரச்சுநஞ்செய்தபின்பு கிசுகத்தில் நெல்லிக்காய்ப்பொண்ணுள்ள ஒருமண்ணும் ஆசகத்தில் மூன்றுமண்ணும், இடனகைக்கு பத்தாபண்ணும் திரண்டுகைகளையுஞ்சேர்த்து ஏழுமண்ணும்போட்டு ஜலத்தினுற்சுத்திசெய்யவேண்டியது.

பரிசுத்தகைகளுந்தாலும் அந்தக்காலத்தில் ஆசமரஞ்செய்யவேண்டியது.

கசக. இதுவரையில்சகலமான சவுசவிதியும் திரவியசுத்தியும் எல்லாவருணத்தாருக்குஞ் சொல்லப்பட்டன. இனி ஸ்திரீகள் தருமத்தைக்கேளுங்கள்.

மாதரோழுக்கம்.

கசக. பாலியமாகவிருந்தாலும், யௌவநமாக விருந்தாலும் வார்த்திபமாகவிருந்தாலும் ஸ்திரீகள் தன்மனைவிடுகளிலும் தன்மநம்போனபடி ஒருகாரியத்தையுஞ்செய்யக்கூடாது.

கசஅ. பாலியத்தில் தகப்பன்ஆளுநையிலும், யௌவநத்தில் கணவன் ஆளுநையிலும், கணவனிற்றத்தின்பு பிள்ளைகள் ஆளுநையிலும் இருக்கவேண்டிய தேயல்லது ஸ்திரீகள் தன்சுவாதீநமாகவொருபோதுமிருக்கக்கூடாது.

கசக. தகப்பன், கணவன், பிள்ளைகள், இவர்களில்லாமல்தான் மாதீரந் தனியாயிருக்கவேண்டுமென்று ஒருபோது நினைக்கக்கூடாது. அவர்களில்லாமல் சுதந்திரியாதி நந்தாஸ்பிறந்தகுலம் புகுந்தகுலம் இரண்டையும் நிந்திக்கும்படி செய்துவிடுவான்.

கரு௦. எப்போதும் தன்வீட்டுக்காரியத்தில் சமர்த்தையாயும், சந்தோஷமுள்ளவளாயும், வீட்டிலிருக்கிற வஸ்துக்களைப் பரிசுத்தப்படுத்துகிறவளாயும், அதிகச்செலவில் மநமில்லாதவளாயும், இருக்கவேண்டியது.

கருக. தகப்பன் அல்லதுகூடப்பிறந்தவன் இவர்கள் இவனையாருக்கு விவாகஞ்செய்து கொடுக்கிறார்களோ அவன் ஜீவிக்கிறவரையில் அவனுக்குப் பணிவிடை செய்யவேண்டியது அவனிற்றத்தினனும் விபசாரஞ்செய்யாமல் அவனுக்கு சிரார்த்தமுதலியவற்றைச் செய்துகொண்டிருக்கவேண்டியது.

கருஉ. ஸ்திரீகளுக்கு விவாககாலத்தில் சாந்திஹாமப் பிராஜாபத்தியஹாமம் இவைகளைல்லாம் இஷ்டசித்தியின் பொருட்டுச் செய்யப்படுகின்றன. நிச்சிதார்த்தத்தில் செய்யும் வாக்குத்தானமே கணவன் யஜமானனென்பதைக்காண்பிக்கின்றது.

கடுக. கணவனித்தமிழர் பத்திரகத்திலுள் விதிப்படி விவாகம் செய்த பத்திரக வானவன் சொந்தமுதலாய் ஆட்களையிலக்கைகளைக் கொடுக்கிறான். விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாவறம.

கடுச. கணவனித்தமிழர் பத்திரகத்திலுள் விதிப்படி தீரீலையுடையிருந்தபடி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுசி. விதிப்படி பத்திரகத்திலுள் விதிப்படி தீரீலையுடையிருந்தபடி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுக. பத்திரகத்திலுள் விதிப்படி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுசி. கணவனித்தமிழர் பத்திரகத்திலுள் விதிப்படி தீரீலையுடையிருந்தபடி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுஅ. கணவனித்தமிழர் பத்திரகத்திலுள் விதிப்படி தீரீலையுடையிருந்தபடி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுக. அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுஓ. கணவனித்தமிழர் பத்திரகத்திலுள் விதிப்படி தீரீலையுடையிருந்தபடி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

கடுக. விதிப்படி பத்திரகத்திலுள் விதிப்படி தீரீலையுடையிருந்தபடி பத்திரகத்திலுள்ள பத்திரகத்தை யான விதிப்படி அளவுகளிற் சம்பந்தமாய் விரித்துக் காண்புண்டாயது.

செய்கிறாளே அவள் இவ்வுலகத்தில் நிந்திக்கப்படுவாள். அப்படிபிறந்த பிள்ளையால் புண்ணியலோகத்தையுஞ் சேரமாட்டாள்.

க௭உ. ஸ்திரீக்கு தன்கணவனைவிட மற்றொருவனு லுண்டாக் கப்பட்ட பிள்ளையும் சாஸ்திரத்தி லொப்புக்கொள்ளப்பட்ட பிள்ளையன்று. உண்டுபண்ணுகிறவனுக்கும் உபயோகமில்லை. பதிவிரதா ஸ்திரீகளுக்கு இரண்டாவது விவாகமும் ஒருசாஸ்திரத்திலுஞ் சொல்லப்படவில்லை.

க௭ங். தாழ்ந்தவனான தன்புருஷனைநீக்கி உயர்ந்தவனான மற்றொருவனை எந்தஸ்திரீயடைகிறாளே அவள் நிந்திக்கப்படுவாள். மற்றொருவனோடு சேர்ந்தவளென்றுஞ் சொல்லப்படுகிறாள் ஒருவராலுங் கொண்டாடப்படமாட்டாள்.

க௭ச. ஸ்திரீவிபசாரஞ் செய்கிறதினால் உலகத்தில் நிந்திக்கப்படுகிறது மல்லாமல் இறந்தபின் குள்ளநரியாகவுழ் பிறந்து வெண்குட்டமுதலிய கர்மசியாதியையும் அதுபவிக்கிறாள்.

க௭ரு. எந்தஸ்திரீ, மநம், வாக்கு, தேகம், இவைகளையடக்கிக் கொண்டு விபசாரஞ்செய்யாம விருக்கிறாளே அவள் பதிலோகத்தையுமடைவாள். பெரியோர்களால் பதிவிரதையென்றுஞ் சொல்லப்படுவாள்.

க௭சு. இப்போது சொல்லிவந்தவிதிப்படி மநம், வாக்கு, காயம் இவைகளால் பரிசுத்தையான ஸ்திரீயானவள் இம்மையிற் புகழையும் மறுமையிற் பதிலோகத்தையும் அடைகிறாள்.

க௭ட. இவ்வித நடையுள்ளவளாயும் தன்ஜாதியாயுமிருக்கிறபத்திரிகள் முன்னயிறந்துவிட்டால் அவர்களை துவிஜாதிகள் விதிப்படிவைதீகாக்கினியினாலே தகநஞ்செய்து மற்றகருமங்களையுஞ் செய்யவேண்டியது.

க௭டி இந்தப்படி தனக்குமுன்னிறந்த ஸ்திரீக்கு வைதீகாக்கினியால் தகநஞ்செய்தால் மறுபடி மற்றொருபெண்ணைக் கலியாணஞ் செய்துகொண்டு அக்கினிஹோத்திராதி காரியங்களை நடத்தவேண்டியது.

ககா. மனைவி யிருந்து பொன் னி திரிந்து இரண்டா யானஞ் செய்து கொண்டு திருக்கோட்டைப் பஞ்சாபதாசனரி றிந்து தாமல் தன்வயதின் இரண்டாய்வுத் தைத் திரவந்து ல் இருந்து போர் கடிக்க வேண்டியது.

இத்தவது அத்தியாயம் முடிந்தது.

ஆக அத்தியாயம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அடுத்து

அ த் தியாயம்.

வாநாயகியாயத்தியார்.

க. விரதா நஷ்டமழர்வ துவினைத் தீர்த்தியை யொரு மத்திலிருந்து பரிசுத்தனாய் ஜித்திரிவங்களை யடைக்கவேண்டி பிரஸ்தாசிரமத்தை அடைந்து திரிவந்தினை யடைக்கவேண்டி

உ. நிரகஸ்தன் தன் நிறத்தில் கலையாடித் தன் பித்தி பிள்ளையையும் எப்போது பார்ப்பானோ அப்படிக்கொத்த வ தபின்பு வாநாயகியாயத்தியாயத்தை அடைக்கவேண்டியது.

ங. ஊரி லுண்டான சகல ஆராயங்கள் போய்க் கள் போர் கள் இவர்களை நீக்கிவிட்டு மனைவி யொரு பிள்ளைகளைக் கொ தரவது அல்லது அவருக்கு கலையாடித் திரிவந்தா விட்டிற் டாவது வந்ததிற்குப் போகவேண்டியது.

ச. அக்கிரிஷ்டாத்திரத்தை யும் கருத்து உருவாக்கிய பி திரவந்தியையும் எடுத்துக்கொண்டு ஊரிவிருந்து வந்ததிற்கு பி த்து ஜித்திரிவந்தியை யிருக்கவேண்டியது.

டு. சாலியந்நம் பலபல காய் நிறுத்து பழம் இவைகளை கஸ்தாசிரமத்திற்கு சொல்லிய பஞ்சமஹா வெக்கியவர்களை விதி செய்வேண்டியது.

சு. மான்றோல் முதலியவற்றை காவது மரவுரியை ய தரிக்கவேண்டியது. சாலியினும் மாலையினும் ஸ்காந்தசெய்ய

ண்டியது. சடை மீசை தாடி நகம் இவைகளை வளர்க்கவேண்டியது.

எ. இவன் எதைச்சாப்பிடுகிறானோ அதனாலேயே பளி பிசைந் இவைகளைத் தன் சக்திக்குத்தக்கபடி கொடுக்க வேண்டியது. ஜலம் கிழங்கு பழம் இவைகளால் தன்னாசிரமத்துக்கு வந்தவர்களைப் பூசிக்கவேண்டியது.

அ. எப்போதும் வேதமோதுவதில் சாக்கிரதை யுள்ளவனாயும் குளிர் காணல் இப்படிக்கொத்த சுகதுக்கங்களைப் பொறுக்கிறவனாயும் சகலபிராணிகளுக்கும் இஷ்டனாயும் எப்போதுங் கொடுப்பவனாயுந் தான்வாங்காதவனாயும் இருக்கவேண்டியது.

சு. அக்கிபிஹோத்திரம், தரிசம், பெளர்நமாசம், இவைகளை மனைவியின்றி வந்திருந்தபோதிலும் விடாமற் றன் சக்திக்குத் தக்கபடி செய்யவேண்டியது.

சௌ. நகூத்திரயாகம் ஆக்கிரயணம் சாதூர்மாசியம் உத்தராயணம் தசூநூபநம் இவைகளை உதிர்நெல்லு பொறுக்கி சம்பாதித்து அதனைச் செய்யவேண்டியது.

சக. வசந்தருது சரத்ருது இந்தக்காலங்களில் காட்டிலுண்டானதாயும் பரிசுத்தமாயும் இருக்கிறசம்பாநெல்லு கார்நெல்லு இவைகளை தானாகவே பொறுக்கிவந்து அதன் அரிசியினால் * புரோடாசம் () சரு இவைகளைச் செய்யவேண்டியது.

சக. காட்டிலுண்டான பரிசுத்தமான அரிசியினால் செய்யப்பட்ட புரோடாசம் சரு இவைகளைத் தேவர்களுக்கு ஹோமஞ்செய்து மிகுதியைத்தான் புசிக்கவேண்டியது தனக்கு உப்பு தானாகவே உவர் மண்ணாலே காச்சிக்கொள்ளவேண்டியது.

சக. பூமி ஜலம் இவைகளிலுண்டான புஷ்பம் கிழங்கு காய் பழம் மணிப்புக்குமுதலான நல்லவிருகூத்தின் பழத்தினாலுண்டான தேன் இவைமுதலியவற்றைப் புசிக்கலாம்.

* புரோடாசம் - என்பது ஹோமத்திற்காக மாவினால் உப்பில் லாமல் தட்டிசுடப்பட்ட அடை.

() சரு-என்பது வறுத்த அரிசியினால் உப்பின்றிசமைத்தவந்தம்.

கச. ஈழினூகட்டப்பட்ட தேன்மார்ஸம் பூநிலிதும் மரத்
லுமுண்டான காவான் * பூஸ்திரைம் () ருருகம் ஆழிச்சிற்பு
இவைகளை நீக்கவேண்டியது.

கநி. வருஷந்தேதறும் ஸ்ப்பரிபாபத்திசு மூன் சப்பாதிக்கப்
ட்ட உதிரகெல்லு கிழிந்தவாணி வருநல்வான் சப்பாதித்த சாப்பிழங்
பழம் இவைகளை முடிதாராயர் தன்விப்போடவேண்டியது.

கக. காட்டில் உழுதபூநிலில் விளைந்தகெல்லவது பயிரிட்ட
வனால் பிராகரிக்கப்பட்டி ருந்தாலும் அமைத்தான் கிபிசிக்கடா
ணரில் உழாதபூநிலிற் பயிபணைற் சாப்பிழங்கு பழம் இவைகளை
தனக்குத் துன்பம் கேரிட்டிருந்தபோதிலும் புசிக்கக்கடாது.

கக. காப் கிழங்கு முதுகானவைகளை கெருப்பிற் பாய்க்கிற்
தாவது தானேபழுத்த பின்பாவது கெட்டிதல் கெருக்கியவது பற்
ளாற் கடித்தாவது புசிக்கலாம்.

ககி. தனக்குபயோகமான ஆகாரத்தை திந்ததேதாறுமாவது ரு
ருமாதத்திற்காவது ஆறுமாதத்திற்காவது ஒராமாதத்திற்காவது சம்
பாதித்துக் கொள்ளலாம்.

கக. மேற்சொன்ன ஆகாரங்களைத் தன் சக்திக்குத் தக்கபடி
சம்பாதித்து இரவிலாவது பகலில் காலாவது பாகத்திலாவது ஒருநா
ளுபவாசமிருந்து மறுநாள் சாயுங்காலமாவது மூன்றுநாள் உபவா
சமிருந்து நாலாநாள் சாயுங்காலமாவது தன் சக்திக்குத் தக்கபடி
புசிக்கலாம்.

உய. இல்லாவிட்டால் கிருஷ்ணபாஷத்திலுஞ் சர்க்கிலபாஷத்
திலும் சாந்தராயணவிரதத்திலாவது காலத்தைப் போக்கவேண்டி
யது அல்லது. பதினைந்துநாளுக் கொருவிசை கடுகையான சஞ்சிபை
ஒருவேளையாயினும் இரண்டிவேளை மாகினும் புசிக்கலாம். எப்படியா
வது விஷயவிசையை யடக்கவேண்டியது. சாந்தராயண விபதத்
தைப் பதினேராவது அத்தியாயத்திற்காண்க.

உக. அல்லது வாரப்பிரஸ்த்தாசிரம நியமப்படி மரத்திற் ருண
கப்பழுத்த பழங்களினாலும் தானாகவுதிர்ந்த புஷ்பங்களினாலும் தான

* பூஸ்திரைமென்பது மாளவதேசத்திலும் () ருருகம் என்பது
பாஸ்வீகதேசத்திலுமுண்டாகிற ஒர் பதார்த்தவிசேஷம்.

கவுலர்ந்த கொடியுள்ளகிழங்குகளினாலும் விரதத்தைக் கெடுக்காமல் திரந்தோறும் ஜீவிக்கலாம்.

உஉ. இளைப்பாக இருந்தால் பரிசுத்தமானபூமியில் படுத்துக் கொண்டு புரளலாம் ஆசநக்தி லுட்கார்த்துகொண்டானாலும் இருக்கலாம் அல்லது உலாத்தினாலு முலாத்தலாம் நாடோறும் திரிகாலத்தினும் ஸ்நானஞ்செய்யவேண்டியது.

உ௩. தந்தபசு கிரமமாக விருத்தியாகும்பொருட்டுகிரீஷ்மகாலத்தில் பஞ்சாங்கநிமித்தியி விருந்துகொண்டும் மழைகாலத்தில் மழையிலிருந்து செண்டும் பனிக்காலத்தில் நரத்துணியைப்போர்த்துக்கொண்டும் தவஞ்செய்யவேண்டியது.

உ௪. திரந்தோறும் திரிகாலத்திலும் ஸ்நானஞ்செய்து தேவருஷி பிதார்க்களுக்க தர்ப்பணஞ் செய்யவேண்டியது பசேஷாப வாசம் மதோபவாசம் இவைகளால் தன்றேகத்தை யொடுக்கவேண்டியது.

உ௫. இந்தப்படி ஆறுமாதமானபின்பு வேதத்திற் சொல்லிய மூன்றக்கிரிகளையும் ஆகம் சமாரோபணஞ் செய்து வீடில்லாதவனாயும் அக்கிரிகளோத்திர மில்லாதவனாயும் பழமுதலானவற்றைப்புகித்துக்கொண்டு மரத்தின்கீழே மௌனமாய் வசித்தாலும் வசிக்கலாம்.

உ௬. நல்லபழஞ்சாப்பிடவேண்டுமென்றும் குளிர் வெய்யலில்லாம விருக்கவேண்டு மென்றும் கோற்றுகிற சுகப்பிரயோசனத்தில் விருப்பமில்லாதவனாயும், புணர்ச்சியில்லாதவனாயும், தரையிற் படுக்கிறவனாயும், நேரிடுகிற மரத்தடியில் மமகையின்றி வாசஞ்செய்யவேண்டியது.

உ௭. காய்கிழங்குமுதலியவை அகப்படா விட்டால் வாஷப்பிரஸ்த பிராமணாஸிடத்திலும் அவர்க ளில்லாவிட்டால் வனவாசஞ்செய்கிற கிரகஸ்த்தா ளிடத்திலும் தன்பிராணாதாரத்துக்கு உபயோகமானமட்டில் பிசேஷ்யெடுத்துக் கொள்ளவேண்டியது.

உ௮. அவர்களு மில்லாதபோது ஊழிற் போய் இரண்டு கையிலாவது மரப்பாத்திரம் தொண்ணீலாவது எட்டுக்கவள வந்நம்வாங்கிப் புகிக்கவேண்டியது.

உ௯. இப்போது சொல்லிவந்தவிரதங்களையும் இன்னம் அருக விரதங்களையும் அறுஷ்டத்துக்கொண்டு தான் நற்கதியை ய

ம்பொருட்டு உபநிஷத்து வேதாங்கம் இவையாவல் பிரம்மத்தைத் தயாரித்துக்கொண் டிருக்கவேண்டியது.

நடு. ருஷி சந்நியாசி பிரகஸ்தன் பிரமச்சரி இவர்களால் தன் னன் ஷத்தியா தியோகித்திக்கையவும், சரீரத்திந்திரகாயம், வேதொ ன்ன உபநிஷத்துமுதலிய வேதாந்தங்கள் நுழங்குகின்றன.

நக. அநிகவயதானபின்பு உபநிஷதத்தில் பரிசுத்தமும் தன் தேகம் அழிகிறவகையில் ஜலந்தையும் உற்சவமும் புசித்தும் பிவான் டு மஹாப்பிரஸ்தாவையுமு் பிரமச்சரி.

நஉ. இத்தம்படி சொல்லியந்த மஹாநிஷதத்தில் உபநய வதொன்றை அங்கத்தி து தன்சரீரத்தைகளிப்பொன். பாயம் துக்கம் இவைகளில்லாதவனுப் பிரம்மவேதத்தில் தீவானககத்தை யடை வான்.

நஊ. அல்லது இத்தம்படி காட்டில் தன்னைபின் முன்முற் பாகத்தைப் போக்கடித்துவிட்டு மாலாவதுபாகத்தில் ஆசையொழித் தபின் சம்சாரமத்தங்களை முழுமும் துறந்துவிட்டுச் சந்நியாசி ஆசிர மத்தை அடையவேண்டியது.

ஸந்நியாசத்தியாயம்.

நசு. பிரமச்சரிய ஆசிரமத்திலிருந்து பிரம்ம தானியத்தையும் அதிலிருந்து வாகப்பிரம் தானியத்தையும்; அடைந்து அகத்த ஆசிரமத்திற் செய்யவேண்டிய வேதாங்கம் பகி பிரகந்தவேயிவது இ வைகலைச் செய்து செய்து அதனால் இளைப்படைந்தவனுப் அவை கலைநீக்கிச் சந்நியாசஞ் செய்குகொண்டால் பிரமச்சரிக்கத்தை யடைவான்.

நரு. ருஷிகள் பிரதர்க்கள் தேவர்கள் இவர்களுக்கும் கடன் கா ரணாகாமல் சந்நியாசத்தில் மகந் வைக்கவேண்டியது. இல்லாவிட்டால் நாகத்தை யடைவான்.

நஸ. தேவர் ருஷி பிரதர்க்களிடத்தில் முன்னுக்கடனுடன் மனி தன் பிறக்கிறான். அவைகளில் எக்கியத்தால் தேவர்களுக்கும் பிள்ளை பெறுவதால் பிரதர்க்களுக்கும், வேதமோறுவதால் ருஷிகளுக்கும் கடனைத்தீர்த்து ஜோதிஷ்டோமமுதலிய யாகாதிகளையும் சக்ததிற்குத்

தக்ஷபடிசெய்து பின்பு மோஷத்திற் குபயோகமான சந்நியாசத்தில் மநம்வைக்கவேண்டியது.

ந௭. வேதமோதாமலும் பிள்ளைபெறாமலும் யாகஞ்செய்யாமலும் மோஷத்திற்கு முயற்சிசெய்கிறவன் நரசகத்தை யடைவான்.

ந௮. எஜுர்வேதத்தில் சொல்லிய எல்லாப் பொருள்களையும் தக்ஷிணையாகவுடைய பிராஜாபத்திய இஷ்டியைச்செய்து அக்கிரியைய ஆத்ம சமாரோபணஞ் செய்துகொண்டு கிரகஸ்தாசிரமத்தி விருந்தே சந்நியாசஞ் செய்துகொள்ளலாம்.

ந௯. எவன் சகலபிராணிகளையும் பயப்படுத்தாமல் கிரகஸ்தாசிரமத்தில்நின்றும் ஸந்நியாசஞ் செய்துகொள்ளுகிறானே அவன்தே ஜோருபமான லோகங்களை யடைகிறானென்று தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள்.

சய. எந்த னுஷிஜனிடத்திலிருந்து ஒருபிராணிகளுக்கும் சிறிதும் பயமுண்டாகவில்லையோ அவனுக்கு இறந்தபின் ஒருவரிடத்திலிருந்தும் பயமில்லை.

சக. ஸந்நியாச ஆசிரமஞ் செய்துகொண்டவன் பரிசுத்தமான கமண்டலம் தண்டம் பனித்திரம் இவை முதலானவற்றைக் கிரகித்துக்கொண்டு ஒருவரால் கொடுக்கப்பட்டாலும், விஷயபோகங்களில் விருப்பமில்லாதவனாய் மௌந்விரதத்தோ டிருக்கவேண்டியது.

ச௨. ஒருவர் சகாயமின்றி யேகாகியாய் பரமாத்மாவைச் சிந்திக்கிறவனுக்கு மோஷசித்தி யுண்டாகிறத்தை நன்றாக அறிந்து தானுமப்படியே தனியாய்ச் சஞ்சரிக்கவேண்டியது. அப்படியிருந்தால் ஒருவருடைய சேர்க்கை பிரிவு இவைகளால் இவனுக்கு சுகதுக்க நேரிடாது.

ச௩. அக்கிரியில் பாகஞ்செய்யாதவனாயும், வீடில்லாதவனாயும் இருந்துகொண்டு நாடோறும் பிஷயக்காகக் கிராமத்திற் பிரவேசிக்க வேண்டியது, ஒருபொருளிலும் விருப்பமில்லாதவனாயும், ரோகநிவர்த்திக்காக அவிஷதஞ் சாப்பிடாதவனாயும், ஸ்திரபுத்தியாயும், பிரம்மசிந்தனை யுடையவனாயும் இரவும்பகலும் காட்டில் வசிக்கவேண்டியது.

ச௪. மண்பாத்திரம் வைத்துக்கொள்ளாதல், மரத்தினடியில் வசித்தல் கந்தைத்துணியைக் கட்டிக்கொள்ளாதல், ஏகாகியாயிருத்தல்

சத்துரு யித்திராஸின்று பெயர் வேண்டியது உடையார் பாத்தியம்
யெல்லாம் மேலகத்ததைவிநுர்ப்பெயர் உடையாரும்.

சரு தான் இனித்திநுர்ப்பாபத்தியம், இந்நுர்ப்பாபத்தியம் தோ
கக்கடாது வேலைக் காணவாய் தவந் துர்ப்பாபத்தியம் பாத்தியம்
கிறகானே எதிர்பார் த்திநுர்ப்பெயர் பெயர் தை தைகாரபாபத்தியம்
பாத்திருக்கவேண்டியது.

சசு. நடத்தும்பெயர் பூமிபைத் தன் தன்னைநிர்யாத்திய
லெடுத்த வைக்கவேண்டியது. தன்னைநிர்யாத்தியம் பாத்தியம்
சாப்பிடவேண்டியது. உடையாரும் பெயர் வேண்டியது. அந்த
மாவுக்குச் சந்தோஷமான காரியத்தைத் தீர்ப்பாபத்தியம்.

சஎ. ஒருவன் அந்நிரமாரத்த தன்னைநிர்யாத்தியம், அந்நிர
பொறுக்கவேண்டியது ஒருவனைத் தான் உடையாரும் பாத்தியம்
டாது அநித்தியமாயும் மேலகத்துத் திநுர்ப்பெயர் தைகாரத்திநு
தேகத்தைக்குறித்து ஒருவருடனும் விநிர்யாத்தியம் பாத்தியம்.

சஅ. தன்னைநிர்யாத்தியம் தைகாரத்தியம், தான் தைகாரத்தி
காது ஒருவன் திட்டினுடும் தான் உடையாரும் பாத்தியம் பாத்தியம்
யது பஞ்சேந்திரியம் மகது புத்தி அந்த வேழினது அநிர்யாத்தியம்
உலகவிவகாரத்தையும், அநிர்யாத்தியம் தீர்ப்பாத்தியம் பாத்தியம்
வார்த்தையையும் பேசக்கூடாது.

சக பிரமக்கிரியாயும் தன்னைநிர்யாத்தியம் அநிர்யாத்திய
பயில்லாதவனாயும், யோகாசகமுள்ளவனாயும், விவகாரத்தின்
தவனாயும், தன்றேகத்தைமாத்தியம் சகாயமாக நிர்யாத்தியம் பாத்தியம்
கூத்ததை விரும்புகிறவனாயும், உலகத்திநுர்ப்பெயர் வேண்டியது.

ரும. பூகம்பத்தைச்சொல்லிநிர்யாத்தியம் தன் தைகாரத்தியம்
தலானவற்றைச்சொல்லும் நிர்யாத்தியம் பாத்தியம் பாத்தியம்
தர்க்கம் இவைகளைச்சொல்லி நிர்யாத்தியம் பாத்தியம் பாத்தியம்.

ருக. ஒருவீட்டில் பிரமசாரி வாகம்நிர்யாத்தியம் தன் தைகாரத்தியம்
க்கு வந்திருக்கும்போதும், பகலி நாய் இவைகள் சேர்த்துத்து கொ
ண்டிருக்கும்போதும், அந்த வீட்டில் தான் நிர்யாத்தியம் பாத்தியம்
கூடாது.

ருஉ. தலைமயிர் நகம் மீசை இவைகளை சுஷ்வரஞ்செய்துகொண்டு கமண்டலம், திரிதண்டம், தருப்பை, காஷாயம், இவைகளைத் தரித்துக்கொண்டு யாரையுந் துன்பப்படுத்தாமல் ஜிதேந்திரியனய் ஓரிடத்திலும் நிலைபெற்றிராமல் தேசசஞ்சாரஞ் செய்யவேண்டியது.

ருங். சுவர்நம் வெள்ளி தாம்பரம் இவைமுதலான லோகபாத்திரங்களைநீக்கி மண் மரம் இந்தப்பாத்திரங்களை ஓட்டையில்லாததாய் எடுத்துக்கொள்ள வேண்டியது. அந்தப்பாத்திரங்களை யாகபாத்திரங்களைப்போல மண்ணாலுந் தண்ணீராலுந் சுத்திசெய்ய வேண்டியது.

ருச. தேங்காய்ப்பாத்திரம் சுரைக்காய் மரப்பாத்திரம் தொன்னை மண்பாத்திரம் மூங்கற்படி இவைகளை சந்நியாசியின் பாத்திரமென்று சவாயம்புவ மதுசொல்லியிருக்கிறார்.

ருரு. ஒருவேளை பிசைசூயெடுக்கவேண்டியது. அதையும் அதிகமாக வெடுக்கக்கூடாது. சந்நியாசி அதிகபிசைசூயெடுத்துப் புசித்தால் ஸ்திரீமுதலிய விஷயத்திலுஞ் சம்பந்தப்படுவான்.

ருக. புலகையில்லாமலும், உலக்கைச்சத்தமில்லாமலும், அடுப்பெரியாமலும், அதிதிகள் சாப்பிடப்பட்டிருக்கிற கிரகஸ்தன் வீட்டில் ஸந்நியாசி பிசைசூக்குப்போகவேண்டியது.

ருங். பிசைசூயகப்படாவிட்டால் வியசநமுள்ளவனாயும், அகப்பட்டால் சந்தோஷமுள்ளவனாயு மிராமல் பிராணைமாத்திரங் காப்பாற்றுகிறவனாய் பரமாணுவளவிலும், ஆசையில்லாதவனாயிருக்கவேண்டியது.

ருஅ. தன்னையொருவன் பூசித்துப்பிசைசூகொடுத்தால் அதைத்தான் தடுக்கவேண்டியது. அந்தப்பூசையில் ஸந்நியாசி விருப்பங்கொண்டால் மோட்சமடையுஞ் சமயமாயிருந்தாலும் ஜந்மாந்தரத்தையடைவான்.

ருக. கொஞ்சமாகப் புசிப்பதினாலும், ஏகாந்தத்தில் வசித்தலாலும், விஷயங்களா லிழுக்கப்படுகிற இந்திரியங்களை நல்லவழியிற் றி ருப்பவேண்டியது.

த்து ஒரு ஜெந்துவுக்கு அன்பப்படாம விருக்கும்படி நடக்கவேண்டியது.

௬௬. இரவிலும் பசுவிலும் தனக்குத் தெரியாமையால் யாதாவது ஒருஜெந்து இறந்துபோகிறத்தினு லுண்டான பாவம் போகிற தற்காக ஸ்ரீரஞ்செய்த வுடனே ஸர்வியாசி ஆறுபிராணபாமஞ் செய்யவேண்டியது.

௭௦. பிராமணன், வியாக்கிருதி காயத்திரி, பிரணவம், இவைகளோடுகூடிய பிராணபாமத்தை மூன்றுதரம் செய்தாலும் அதுவே அவனுக்கு உயர்ந்த தபசுக்குச் சரியென்றறியவேண்டியது.

௭௧. சுவர்கம் முதலானவையின் அழுக்கு நெருப்பிற் காச்சினு வெப்படிபோய்க்கிமோ அப்படியே தேகத்தைச் சார்ந்த இந்திரியதோஷங்களெல்லாம் பிராணபாமத்தால் போய்க்கிடும்.

௭௨. பிராணபாமத்தினால் இந்திரியதோஷங்களையும், பரமத்துமாவிடத்தில் மரம்வைப்பதினால் பிரார்த்த கர்மத்தையும், இந்திரிய நிக்கிரகத்தால் விஷயசம்பந்தங்களையும், பிரமத்தியாரத்தினால் காமக்குரோதங்களையும், போக்கடிக்கவேண்டியது.

௭௩. சாஸ்திரம் படியாதவர்களால் காணக்கூடாததான ஜீவாத்மாவிலுடைய தேவமறுஷிய பசுவாதி யோநிப்பிரவேசத்தைத் தான் தியாரத்தினுலறிந்து பிரம்மநிஷ்டனு யிருக்கவேண்டியது.

௭௪. பிரம்ம சாயஷாத்காரஞ் செய்தவனுக்கு கர்மபந்தம் வரமாட்டாது. அதாவது ஜநந மரணரூபமான ஸம்ஸார சக்கரத்தில் துன்பப்பட மாட்டானென்று கருத்து. பிரம்மத்தியாரமில்லாவிட்டால் மறுபடி ஜநநமரணத்தை யடைகிறான்.

௭௫. ஹிம்ஸை செய்பாமையாலும், இந்திரியங்களுக்கு விஷயப்பற் றில்லாமையாலும், நித்திய கர்மாறுஷ்டானஞ் செய்வதாலும் சாந்திராயணுதி தவஞ்செய்வதினாலும், பெரியோர்க ளில்வுலகத்தில் மோஷந்ததைச் சாதிக்கிறார்கள்.

௭௬. தூண்போன்ற எலும்பையுடைத்தாயும், கயறுபோன்ற நரம்பை யுடைத்தாயும், மாம்ஸம் இரத்தம் இவைகளாகிற பூச்சையுடைத்தாயும், தோலாகிற போர்வையை யுடைத்தாயும், மலமூத்திரங்களினால் பூரணமாயும், தூர்க்கந்த மூள்ளதாயும்.

எள. நிறுத்தனம் வாய்க் கோய் திவையால் வாய்க்
பட்டும், பரிதாசம் குளிர் காவல் திறமாவால் பாத்தையு
ணுகிறகாயும், பெருப்பாணம் இவையுறையால் பாத்தாயும்,
தங்களுக் கிறப்பிடமாயும், விநியமில்லாததாயும் வந்திற் றுத்த
மாநிறுதிட்டை இவையுறையால் பாத்தாயால் விநியுத்தாய்
வேண்டியது.

எஅ. ஆற்றங்காவலிவிநியுத்தி விநியுத்திற் று ஆற்றி
நாசம்வநவது செயல் விநியுத்திற் று ஆற்றிற் று பாத்தாயு
ம் ஒழிந்தவுடனே விநியுத்தாயுடனும் வாய்க் கோய்
லுக்கு மாறியானது தான் வாய்க் கோய் பாத்தாயுத் தாவே
போல் தளர் கிந்தமாய்போது விநியுத்திவிநியுத்திற் று
கழுண்டாவிறறு. இவையுத்தும் வாய்க் கோய் பாத்தாயு
கிறுதிக்கே. அதாவது மறுபிறப்பிக்கவேண்டியது.

எக. பிரமம்விநியுத்திவிநியுத்திற் று விநியுத்திற் று
ணியுத்தாயும் தன் விநியுத்திற் று விநியுத்திற் று
ட்டு அழிவற்ற பிரமம்வந்தவது வாய்க் கோய்.

எஊ. வாய்க் கோயு பிரமம்வந்திவாய்க் கோய் விநியுத்திற் று
பண்ணுகிறதான சகலவிநியுத்திற் று விநியுத்திற் று
போது இம்மையிலும் மறுமையிலும் அழிவற்றவது வாய்க் கோய்

எக. சகலமாக புத்தியுத்திபாதி சகலமாகப் பந்தங்களில்
ல்லமெல்ல மமதையைக்கி மாவாவான மமதையிற் று விநியுத்திற் று
னின்றும் நீக்தியுத்திற் றுவான் மூலகமேயும் அல்லது சகலமேயும்
வைகளால் பிரம்ம சாயுச்சியுத்தி வாய்க் கோய்.

எஉ. மேற்சொன்ன மமதையை விநியுத்திற் று மமதையானவ
லாம் பிரம்மத்தியாகஞ் சொல்லவனுக்கு மமத்தியம் பவனைக் கொ
குமேதவிர ஆக்தியுத்திபாக மில்லாதவனுக்கு மூலகமும் பவனை
கொடுக்காது.

எஊ. இந்தச் சகலியாகி வேதாந்தவாக்கியத்தால் அதியொக்
ம் அதியெய்வம் அத்தியாத்மம் என்றுசொல்லப்பட்ட பிரமமும்
தை எப்போதும் தியுத்திவேண்டியது.

அச. இந்த வேதாந்தமானது அதன் பொருள் தெரியாம லோ றலையும் காப்பாற்றுகிறது அதன்பொருள் எறிந்தவர்களை விசே யாய் காப்பாற்றுகிறது. கைவல்லியத்தை விரும்பினவர்களுக்கும் அகழ்த்தை விரும்புகிறவர்களுக்கும் இதுதான் கதியாகவிருக்கிறது.

அரு. இந்தவிதிப்படி எந்தத்துவிஜன் ஸந்நியாசஞ் செய்து ள்ளாகிறானே அவன் சகலபாபங்களையும் இம்மையிலேயே நீக்கி ஁மேலான பிரம சுவரூபத்தை யடைகிறான்.

அசு. இதுவரையில் மஹாத்மாக்களான சந்நியாசிகளின் பொ வான தர்மங்களைச் சொல்லி வந்ததன் இனிவந்ததென்ற சொல்லிய மங்களைச் செய்துகொண்டு சம்சார சம்பந்தமில்லாமல் வீட்டி யே வசிக்கிற சந்நியாசி பேதத்தின் தர்மத்தைச் சொல்லப் போ ெறன்.

அள. தனித்தனியாய்ச் சொல்லப்பட்டிருக்கிற பிரமசாரி கிரக தன் வாகப்பிரஸ்தன் சந்நியாசி இந்த நாலாச்சிரமமும் கிரகஸ்த் ிசிரமத்தினாலேயே வுண்டாகிறது.

அஅ. சாஸ்திரப்படி அதனதன் கர்மங்களை நடத்திவந்தால் இந்த நான்காவிரமங்களும் தனித்தனியாகவே மோகஷத்தைக்கொடு க்கிறதுகள்.

அசு. நான்காச்சிரமிகளுக்கும் வேதம் தர்மசாஸ்திரம் இ றவகளிற் சொல்லுகிற கர்மாறுஷ்டாநஞ் செய்கிற கிரகஸ்தன் மற்ற முவரையும் பிழைக்கொடுத்துக் காப்பாற்றுகிறபடினால் அவன் உயர் த்வனென்று சொல்லப்படுகிறான்.

கல. * நதி () நதம் இவைகள் சமுத்திரத்தைச் சேருகிறாப் ெபால பிரமசாரி வாகப்பிரஸ்தன் ஸந்நியாசி இவர்கள் கிரகஸ்தனை ெய பிழைக்காகச் சேருகிறார்கள்.

கக. இந்த நால்வராலும் பத்துவிதமாக மேற்சொல்லப்போகி ற தருமமானது முயற்சியினு லடையத்தக்கது.

* கிழக்குமுசமாய் ஓடுகிற ஆற்றுக்கு நதியென்று.

() மேற்குமுசமாய் ஓடுகிற ஆற்றுக்கு நதம் என்றுப்பெயர்.

௧௨. இவ்வாறானால் அந்தவகையில் முறுப்பியாட்சி
செய்தாதிருப்பதினால்தான் அந்தவகையில் அந்த
குள் சிந்தனையாக உருவாகி வருவது உறுதியாகியுள்ள
நம்பியிருப்போகியவர்கள் சிந்தனையாகியுள்ள

௧௩. முறுப்பியாட்சி செய்தால் அந்தவகையில் அந்த
டி நடத்துவதற்குரியவை அந்தவகையில் அந்தவகையில்
முறுப்பியாட்சி.

௧௪. அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
முறுப்பியாட்சி செய்தால் அந்தவகையில் அந்தவகையில் அந்த
ந்தார்த்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
ள்ளவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த

௧௫. இவ்வாறானால் அந்தவகையில் அந்தவகையில் அந்த
இவ்வாறானால் அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
மானபாபங்களை யுடையவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
யோதிக்கின்றவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
வாங்கியவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
னென்றும் அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த

௧௬. இவ்வாறானால் அந்தவகையில் அந்தவகையில் அந்த
னற்கருவியை யுடையவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
நிலைநவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
போக்கடித்து அந்தவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த

௧௭. இவ்வாறானால் அந்தவகையில் அந்தவகையில் அந்த
ன் தருமங்களை யுடையவகையில் அந்தவகையில் அந்தவகையில் அந்த
அவர்க்குத்தக்க இவ்வாறானால் அந்தவகையில் அந்தவகையில் அந்த
ப்பட்ட அரசர்களில் தருமங்களைக் கொடுக்க

ஆளுவது அத்தியாயம் முற்றுமுடிவு

ஆக அத்தியாயம் முற்றுமுடிவு முற்றுமுடிவு முற்றுமுடிவு

அத்தியாயம்.

இராஜதர்மம்.

ப

முதலாவது அரசர்கள் இம்மைக்கும், மறுமைக்கும், உபயோககர நடத்தவேண்டிய தர்மங்களையும், அவர்களுடைய தந்தையையும், அருகருகாகக் குண்டான பலனையும், விதிப்படி கேளுங்கள்.

உ. வேதத்திற்சொல்லிய உபநயநமுதலான சமுஸ்காரங்கள் சமுத்துகொண்டவனு யிருக்கிற கூத்திரியனாலே இவ்வுலகம் விதிப்பகாப்பாற்றத்தக்கது.

க

அரசன்சிறப்பு.

ந. உலகத்தில் அரசனில்லாமற்போனால் பலமுள்ளவ னிடத்தி பவமில்லாதவர்கள் பயத்தினு லழிந்துபோவார்கள். ஆகையினால் இவ்வுலகமெல்லாம் அழியாமலிருக்கும் பொருட்டுச் சுவாமியானவர் அரசனை யுண்பெண்ணினார்.

ச. இந்திரன், வாயு, எமன், சூரியன், அக்கிநி, வருணன், சந்திரன், குபேரன், இவர்கள் அம்ஸங்களினாலேயே அரசனுண்டாக்கப்பட்டான்.

ரு. இப்படிக்கொத்த தேவர்களின் அம்ஸமாகையால் அரசன் சகல மனிதர்களைவிட அதிக காந்தியுள்ளவனாயும் அனைவரையும் ஆளத்தக்க வீரியமுள்ளவனாயு யிருக்கிறான்.

சு. இந்தவரசன் சூரியன்பால் தன்னைப் பார்க்கிறவர்களின் கண்களையு மனதையும் தகிக்கிறபடியால் பூமியில் ஒருவரும் அவனுக் கெதிராகின்றி பார்க்கக்கூடாதவரா யிருக்கிறார்கள்.

எ. அவ்வரசன் தன்மகிமையினால் சமயத்துக்குத் தக்கபடி அக்கிரியாகவும், வாயுவாகவும், சூரியனாகவும், சந்திரனாகவும், எமனாகவும், குபேரனாகவும், வருணனாகவும், தேவேந்திரனாகவும், இருப்பான்.

குற்றஞ்செய்கிற மனிதர்களுக்குத் தண்டனைசெய்யும் சமம் காலம்சாமர்த்தியம் வித்தை இவைகளைப்பெல்லாமல்யோர்த்து அரசன் தக்கபடி சினைசெய்யவேண்டியது.

அந்தத் தண்டனையானது அரசனுக்குப் பெருமையை யுடையதால் அரசனாகவும் சமஸ்தப் பிராணிகளையுந் தண்டித் துறந்தன்மை யுள்ளதாயும், சமஸ்த காரியங்களை வெளிப்ப யுடக்கவும் சாமர்த்தியமுள்ளதாயிருப்பதால் பிரமசரிய ரான்கு ஆசிரமங்களின் தரும் நடப்பதற்குப் பிணையாகவும் ன.

தண்டமானது எல்லாப்பிரசைகளையும் ஆளுகை செய்கி றையுங் காப்பாற்றுகிறது தூங்குகிறவா விடத்தில் விழித் துடிருக்கிறது ஆகையால் தருமத்தையே தண்டஸ்வரூபமா யார்கள் சொல்லுகிறார்கள்.

அந்தத் தண்டமானது நன்றாக ஆளப்பட்டால் சுகலப்பி றும் சுகப்படுத்தும் இல்லாவிட்டால் எல்லாஹ்றையும் அழி

அரசன் சோம்பலில்லாமல் தண்டிக்கத்தக்கவர்களைத் த ற்போனால் பெரியமச்சங்கள் சின்னமச்சங்களைப்போல பல கள் பலமில்லாதவர்களை பொருள் பசு தாபியம் இவைகளை அபகரித்துக்கொண்டு கொன்றவிடுவார்கள்.

அரசன் தக்கபடி தண்டனைசெய்யாதபோது அந்தத் தே ற்கிய யாகங்களில் புரோடாசத்தை கைக்கை முதலானவை வளிடும் அளிசை நாய்முதலியவை தந்தும் அவனவன் பொ றாறுக்கு சொந்தமாகமாட்டாது தாழ்த்தசாதியனும் உய ரானான்.

தண்டனைசெய்தால்மாத் திரம் உலகத்தார் சரியாக நடப் பன்றி சுயாவந்திலேயே சரியாக நடக்கமாட்டார்கள் தண் டியத்தே உலகமுழுதும் சுகத்தையறுபவிக்கிறது.

இந்திராதிதேவர்கள் அரசர் கந்தருவர் இராக்கதர் பகழி றுகள் இவர்களைல்லாம் ஜெகதீசனிடத்தில் தண்டனைக்குப் பிரயஞ்சத்துக்கு சுகத்தைச் செய்கின்றனர்.

13. க. பொருண்முதலியவற்றில் பரிசுத்தம் சத்தியம் சாஸ்திரக்
 14. கள் ம் குணமுள்ள மந்திரீமுதலியவுதவி தத்துவக்கியாம் இவைக
 15. (செ) ள்ள அரசனா லாளப்பவோன்.

16. கஉ. அரசன் தந்தேசப்பிரசைகளை நியாயப்படி யானுகிறவ
 17. க. ம சத்துருக்களை யதிகமாகத் தண்டிக்கிறவனையும் குணமுள்ள
 18. டெ மரிடத்தில் கபடமில்லாதவனையும் பிராமணர் சொற்ப குற்றஞ்
 19. சி. தா லதைப் பொறுக்கிறவனையும் இருக்கவேண்டியது.

20. கங. இவ்விதமான அரசன் பொருளில்லாதவனாப் உகிரந்த
 21. ல்லைப்பொறுக்கி ஐகித்தாலும், அவன்கீர்த்தி தண்ணீரில் விழுந்த
 22. ன்ணெப்போல் எங்கும்பரவும்.

23. கச. இவ்விதகுணமும் இந்நிரியக்கட்டுப்பாடும் இல்லாதவரச
 24. க. த்தி தண்ணீரில்விழுந்த நெய்யைப்போல அழுந்திவிடும்.

25. கரு. தன்றன் தருமத்தை நடத்துகிற நான்கு வருணத்தாரை
 26. தாரான்கு ஆசிரமத்தாரையும் காப்பாற்றுவதற்காக அரசன்பிரமனா
 27. ருஷ்டிக்கப்பட்டான்.

28. கசு. அவ்வரசன் அநேகம் பரிசுதங்களை வைத்துக் கொண்டு
 29. க. விவிதமாகப் பிரசைகளைக் காப்பாற்றவேண்டுமோ எனது எனது செய்ய
 30. வண்டியதோ அதைமுழுதும் உங்களுக்கு கிரமமாகச் சொல்லப்
 31. பாகிறேன்.

அ ர ச ன் செ ய் கை.

32. கஎ. அரசன் நீதிநட்கோறுங் காலையிலெழுந்து மூன்று வேத
 33. மோதினவர்களாயும் நீதிசாஸ்திர விதலான்களாயும் இருக்கிற பிரா
 34. மணளை யுபசரித்து அவர்கள் சொல்லுகிறபடி நீதிசெலுத்த வேண்
 35. டியது.

36. கஅ. அதிலும் கல்வியாலும், வயதாலும், பெரியவர்களாயும்
 37. உள்ளும்புறமும் பரிசுத்தாளாயும், இருக்கிறபிராமணளை எப்போது
 38. ம் உபசரிக்க வேண்டியது. பெரியோர்களை உபசரிக்கிறவனுக்கு இரா
 39. க்கதராலும் பயநேரிடாது.

12. குடித்தல் பாட்டு கூத்து வாத்தியம் இவைகளில் விருப்பமு
பாட்டு யிருத்தல் வீணை திரிச்சல் ஆகப்பத்து.

13. கோபத்தினுண்டான எட்டுத் துக்கங்களாவன கோள்
துரோகம் பொருமை பிறன்குணத்தைச் சகியாமை ஒருவ
பொருளையபகரித்தல் காரணமின்றி அடித்தல் திட்டிதல் ஆகஎட்டு.

14. இருவகையாகச் சொல்லப்பட்ட இந்தப் பதினெட்டு
துக்கங்களுக்கும் எதைக் காரணமென்று பெரியோர்கள் சொல்லுகி
னோ அந்த லோபகுணத்தை முயற்சியோடு அரசன் நீக்கவே
டியது.

15. காமத்தினு லுண்டான பத்துத் துக்கங்களுக்குள் குடித்
நகாடுதல் ஸ்திரீலோலையிருத்தல். வேட்டையாடுதல் இவைநா
அதிக துன்பத்தைக் கொடுக்கின்றனவென்று அறியவேண்
டியது.

16. கோபத்தினு லுண்டான துக்கங்களுக்குள் காரணமின்றி
நீத்தல் திட்டிதல் பொருளையபகரித்தல் இம்மூன்றும் கஷ்டத்
த்கொடுக்கின்றனவென்று அறியவேண்டியது.

17. காமத்தினு லுங் கோபத்தினு முண்டான இந்த எழுக்
துள் கடையிலிருந்து ஒன்றுக்கொன்று அதிக கஷ்டத்தைக் கொடுக்
கிறது என்றறியவேண்டியது.

18. வியசநம் மரணம் இவ்விரண்டில் வியசநம் கஷ்டமான
து. ஏனென்றால் வியசநப்படுகிறவன் இறந்தபின் நரகத்தையும் விய
சநமின்றி பிறந்தவன் சுவர்க்கத்தையு மடைகிறான்.

19. பாட்டன் நாள்முதல் மந்திரித்தனஞ்செய்த வம்சஸ்த்
தாளாயும் நீதிசாஸ்திரம் வேதாந்தம் துர்வேதம் இவைக ளறிந்தவ
ர்களாயும், பலமுள்ளவர்களாயும், நற்குலத்திற் பிறந்தவர்களாயும்,
இருக்கிற மந்திரிகளை ஏழு அல்லது எட்டுப்பேரை யாகிலும் பரீ
சைசெய்து யோசனை சொல்வதற்காகவைத்துக்கொள்ளவேண்டியது.

20. சுலபமான சமுசார காரியத்தையும் ஒருவனாகச்செய்யக்
கூடாதவனு யிருக்கிறான். அப்படியிருக்க அதிகவருத்துள்ள இராச்
சியத்தை சகாயமின்றி ஆளக்கூடுமா.

௧௧. அந்தமந்திரிகளோடு அனைவருமறியக்கூடுமான சமாதானம் இடதசஜதுரகபதாதி பொக்கிஷம் பட்டணம் தேவகளைக் குறித்தும், பசு தாபியம் இவைகளைக் காப்பாற்றும் யாதிக் தபாருளை நல்லவர்களுக்குக் கொடுப்பது. இவைகளைப் பத்தம் யோசிக்கவேண்டியது.

௧௨. அந்தமந்திரிகளின் அபிப்பிராயத்தைத் தணித்து இடதசபத்தி லறித்து சகலரும் செய்யத்தக்கதாகச் சொன்னவைகளைத் தனக்கு மறமிருந்தால் செய்பலாம்.

௧௩. அவர்களுக்குள்ளே உயர்ந்தவனாயுந், பண்டிதனாகிய பிராமணமந்திரியோடு சத்துருவைச் சமாதானப்படுத்துதல் தீர்ப்பது, சண்டைக்குப்போவது, சமயம்பார்ப்பது, எதிரியின் பைக்கலைப்பது, ஒருவனைத்தான் சரணமாகவடைவது இவ்வாறும் யோசிக்கவேண்டியது.

௧௪. அந்தப் பிராமணமந்திரியினிடத்தில் திகந்தோறும் தனக்குரியவராய் சகலத்தையுஞ்சொல்லி அவருடன்யோசித்து காரியத்தை ஆரம்பிக்கவேண்டியது.

௧௫. பரிசுத்தமுள்ளவர்களாயும், ஞானமுள்ளவர்களாயும் குறைவிருத்திசெய்கிறவர்களாயுமிருக்கிற மற்றுஞ்சிலபேர்களை வெகிமுதலான விடங்களில் நியமிக்கவேண்டியது.

௧௬. தனக்கு எவ்வளவு சிப்பந்திகளிருந்தால் காரிய நிறைவேற்றியோ அவ்வளவுபேர்களைச் சோம்பலில்லாதவர்களாயும், சமர்த்தர்களாயும் ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது.

௧௭. அந்தச் சிப்பந்திகளுக்குள் பலம் சாமர்த்தியம் நல்லது ப்பிறப்பு இவைகளுள்ளவர்களை பொக்கிஷம் தங்கசாலை நெற்களம் இவை முதலானவைகளில் நியமிக்கவேண்டியது. பயசாலிகளை அந்தப் புரத்திலும், மடைப்பள்ளியிலும், நியமிக்கவேண்டியது.

௧௮. சகலசாஸ்திரமறிந்தவனாயுந், சொற்குறி கண்ணிட்டுதல் முதலியசாடை சிட்டிகைப்போடுதல் முதலியசெய்கை இவைகளைக் கண்டிப்பிடிக்கிறவனாயும், பொருளாசையில்லாதவனாயும்

ற்ற பூமிக்கோட்டைபையாவது ஏற்படுத்திக்கொண்டு அதற்குட்பட்ட பட்டணத்தில் அரசன் வாசஞ்செய்யவேண்டியது.

எக. எல்லாக் கோட்டைகளையும் மலைக்கோட்டையுடையந்த தாயைபால் அதனையுடைய பட்டணத்தில் அரசன் முயற்சியோடுவாசஞ்செய்ய வேண்டியது.

எஉ. இந்தக் கோட்டைகளுக்குள் ஐந்துயோசனைதாரர் தண்ணியில்லாத பூமிக்கோட்டை மிருகங்களினாலும், கற்கோட்டை பெருச்சாளி முதலானவைகளினாலும், நீர்க்கோட்டை முதலைமுதலானவைகளாலும், வறக்கோட்டை குரங்குமுதலானவைகளாலும், சேனைக்கோட்டை வீரர்களினாலும், மலைக்கோட்டை தேவர்களினாலும், சூழப்பட்டிருக்க வேண்டியது.

எங. இந்தக் கோட்டைகளில்வசிக்கும் ஜெந்துக்கள் பேடர் முதலானவர்களால் துன்பப்படாமலிருந்தால் அந்தவரசனுக்கு துருவின்றும் பயநேரிடாது.

எச. இந்தக் கோட்டைமேல்நிற்கிற வொருவில்லாளி ரன்னை யெதிர்க்கவந்த நூறுசத்துருக்களோடும், நூறுவில்லாளி பதினாயிரம் சத்துருக்களோடும், சண்டைசெய்வார்கள் ஆகையால் கோட்டை உண்டுபண்ணிக்கொள்ளவேண்டுமென்று விதிக்கப்படுகின்றது.

எடு. அந்தக்கோட்டைக்குள் கந்திமுதலான ஆயுதங்கள் மிகுந்தபொருள் தாபியம் குதிரை யாணை பிராமணன் யந்திரமறிந்தவன் சித்திரவேலைக்காரன் புல்வைக்கோல் தண்ணீர் இவைகள் பூரணமாயிருக்கும்படி செய்யவேண்டியது.

எசு. அந்தப் பட்டணத்தினடுவில் அந்தப்புரம் அக்கிடிகாலை ஆயுதச்சாலை இவைகளுள்ளதாயும் உழலைத்தடி வெளிச்சுவர் இவைகளால் காக்கப்பட்டதாயும் எக்காலத்திலும் மலரவும் பழுக்கவுந்தகுதியான விருஷங்களை யுடைத்தானதாயும், நடைவாழியுள்ளதாயும், இருக்கிற ஒருவீட்டை அரசன் தனக்காக ஏற்படுத்திக் கொள்ளவேண்டியது.

எஎ. அந்தவீட்டிற்குப்போனபின்பு தன்ஜாதியாயும், அதிக ஆழகுள்ளவளாயும், நற்குலத்தில் பிறந்தவளாயும், மகதைக் கிரகித்திறவளாயும், மெல்லிதான சரீரமுள்ளவளாயும், குணசாலியாயும் இருக்கிற ஸ்திரீயை விவாகஞ்செய்துகொள்ள வேண்டியது.

எஅ. புரோகிதனையும், ரித்துவிக்கையும், தனக்கு ஏற்பாடுசெய்துகொள்ளவேண்டியது அவ்விருவரும் முறையே இவ்வரசனுக்கு வேதத்திற்கொல்லியபடி யுத்தசாஸ்திரத்தையும், அக்கிரிஹோத்திரமுதலிய வைதீக காரியங்களை சாக்கிரதையாக உபதேசஞ் செய்விக்கவும், நடத்திவைக்கவும் வேண்டியது.

எக. பின்பு அதிகதக்ஷணையுள்ள அசுவமேதமுதலான யாகத்தை அரசன் செய்யவேண்டியது. தருமத்திற்காக பிராமணர்களுக்கு வீடுமுதலான போகங்களையும் தாரங்களையும் கொடுக்கவேண்டியது.

அய. தான் வாங்கிக்கொள்ளவேண்டிய மாசத்தீர்வை வருஷத்தீர்வை இவைகளை நம்பிக்கையுள்ள மந்திரிமுதலானவர்களால் சாஸ்திரப்படி பிராணிகளிடத்தில் வாங்கிக்கொண்டு தந்தேச வாசிகளிடத்தில் பிள்ளையிடத்தில் தகப்பன்போல், அன்புள்ளவனாக விருக்கவேண்டியது.

அக. யானை குதிரை காலாள் இவைகளின் குணதோஷம் வைத்தியம் இவைகளை நன்றாக அறிந்து இருப்பவர்களை அதற்குமேல்விசாரணைக்காரர்களாக ஏற்படுத்தவேண்டியது. அவர்களும் தத்தங்காரியங்களில் சாக்கிரதையாக வேலைக்காரர்களை விசாரணைசெய்யவேண்டியது.

அஉ. குருகுலவாசஞ்செய்து வேதமோதித் திரும்பிவந்த பிரமசாரிகளுக்கு குருதக்ஷணையும் விவாகத்துக் குபயோகமான பொருளையுங் கொடுத்து பூசிக்கவேண்டியது. பிராமணர்களுக்கு கொடுத்த பொருள் நற்கதியைக் கொடுப்பதால் அரசர்களுக்கு அப்பொருள் அழிவற்ற நீதியாயிருக்கிறது.

அங. ஏனென்றால் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்டபொருளைத் திருடன் சத்துரு இவர்கள் அரசனிட பொருளைப்போல அபகரிக்க மாட்டார்கள். அழிவற்றபலனையுங் கொடுக்கிறது. ஆகையால் அழிவில்லாத புதையல்போன்ற பிராமணதாரத்தைச் செய்யவேண்டியது.

அச அக்கிரியி லோமஞ்செய்யப்பட்டது ஒருகால் உருகியும் உலர்ந்தும் கண்ணுக்குத் தெரியாமலும் போய்விடும். பிராமணமு

கமாகிற அக்கிரியில் ஹோமஞ்செய்தது அழிவற்றதாகவே பலனைக் கொடுக்கும்.

அடு. சஷத்திரியன் முதலானோர்க்கு கொடுக்கிறதானத்துக்குசாஸ்திரத்தில்சொல்லிய பலன்முன்னரும், ஆறுவந்தானாமில்லாமல் பிராமணனென்று தன்னைச்சொன்னுகிற பிராமணனுக்குக் கொடுத்த தானம் அதற் கிரட்டிப்பாகும், வேதவேதாநிற பிராமணனுக்குக் கொடுத்த தானம் இலக்ஷம்பங்காகும், வேதமுழுமையும் ஒதின பிராமணனுக்குக் கொடுக்குந் தானத்தின்பலனுக்குக் கணக்கியில்லை.

அசு சற்பாதத்திரமாக விருப்பதினும், சிப்தகையோடுகொடுப்பதினலும் கொடுக்குபபொருள் சொற்பமானாலும் அதிகமானாலும் இறந்தபின் அதிகபலனைக் கொடுக்கிறது.

அஎ. தன்னை தனக்குச் சரியானவனைனும் உயர்ந்தவனைனும் தாழ்ந்தவனைனும் சண்டைக்கழைத்தால் சஷத்திரிய தர்மத்தைநினைத்து பயப்படாமல் அரசன் சண்டைக்குப்போகவேண்டியது.

அஅ. ஏனென்றால் சண்டையில் புறங்கொடாமலிருந்தல் பிரசைகளை நியாயமாகக் காப்பாற்றல் பிராமணர்களைப்பூசித்தல் இம்முன்றும் அரசனுக்கு மேலானவேஷமத்தை யுண்டிபண்ணுகிறது.

யு த் த ரு ம ம்.

அக. யுத்தத்தில் ஒருவரையொருவர் கொல்லவேண்டுமென்று நினைத்துப் போர்செய்யும்போது புறங்கொடுக்காமல் சண்டைசெய்து இறக்கிற வரசர்கள் சுவர்க்கத்தை யடைகிறார்கள்.

கூ0 ஓராயுதத்தைமற்றோராயுதமாகக்காட்டியும், * கர்ணிக்காரபாணங்கள், நானியில் விடந்தடவின பாணங்கள், நெருப்பிற்காச்சினபாணங்கள், இவைகளினாலும் சத்துருக்களைச் சண்டைபிற் கொல்லக்கூடாது.

கூக இராதத்தைவிட்டுப் பூமியிலிறங்கினவன் பேடி. அஞ்சலி செய்தவன் தலைமயிரை யவிழ்த்துக்கொண்டிருப்பவன் குந்திக்கொ

* கர்ணிக்காரபாணம்-என்பது சல்லடைபோன்ற உருவமுள்ள தாய் மேற்புறத்தில் நெருங்கியமுள்ளையுடையதாக இருப்பது.

ண்டிருப்பவன் ஆபயமென்று சொன்னவன் இவர்களைக் கொல்லக் கூடாது.

கஉ. தூங்குகிறவன் சந்தோஷமில்லாதவன் வஸ்திரமில்லாதவன் ஆயுதமில்லாதவன் பேரிலெதிர்க்காதவன் சண்டையைப் பார்ப்பவன் மற்றொருவனோடு சண்டைபோடுகிறவன் இவர்களையுங் கொல்லக்கூடாது.

கங. ஆயுதமொடிந்தவன் பிள்ளைமுதலானவர்களிறந்து வியசநப்படுகிறவன் நன்றாக அடிப்பட்டவன் பயந்தவன் புறங்கொடுத்தோடுகிறவன் இவர்களைப் பெரிபேர்களின் தருமத்தை நினைத்து அடியாம விருக்கவேண்டியது.

கச. எந்தவீரன் யுத்தத்தில் முதுகுகொடுத்தோடி சத்துருவாற் கொல்லப்படுகிறானோ அவன் தணக்குச் சம்பளங்கொடுக்கிற யசமாநன்பாவத்தையும் வாங்கிக்கொள்ளுகிறான்.

கரு. அப்படி முதுகுகொடுத்தோடுகிற வீரன் பரலோகத்துக் காகச் சம்பாதித்திருக்கிறபுண்ணியத்தை யசமாநனடைகிறான்.

கக. இரதம் குதிரை யானை குடை வஸ்திரம் தாரியம் பசுஸ்திரி ஆயுதமுதலியவைகளையும் வெள்ளி சவரம் நீங்கலாக மற்ற பாத்திரங்களையும் எந்தவீரன் சண்டையில் ஜயிக்கிறானோ அவனுக்கு அவை சொந்தமாகின்றன.

கக. பேரில் வீரர்களினால் ஜயிக்கப்பட்ட சொத்துக்களில் பூமி சவரம் வெள்ளி ரத்தம் முதலிய உயர்ந்த வஸ்துக்களை அரசனுக்குக் கொடுக்க வேண்டுமென்று வேதத்திற் சொல்லி யிருக்கின்றன. அரசன் தானுங்கூடச் சண்டைசெய்து ஜயித்த சொத்துக்களிலும் வீரர்கள் குணத்திற்குத் தகுதியாகப் பருத்துக் கொடுக்க வேண்டியது.

கஅ. நிந்திக்கப்படாமலும் அநாதியாயுமிருக்கிறயுத்ததருமமானது இதுவரையில் சொல்லப்பட்டது. இவ்விதமாக சத்துருவதை செய்கின்ற அரசனுக்குப் பாபம்நேரிடாது.

கக. அரசன் அடையப்படாத பொருளை சம்பாதிக்கவிரும்ப வேண்டியது, சம்பாதித்தபொருளை முயற்சியோடு காப்பாற்ற வேண்

டியது. காப்பாற்றிவெய்நீரை விருத்திசெய்யவேண்டியது. அருத்தி செய்தபெய்நீரை சற்பாத்திரத்திற வெய்நீர்செய்யவேண்டியது.

80. இங்ளன்று காரியங்களையும் புருஷர்த்த பிரவேசகமென்றறிந்து துகந்தீதானும் அனாவணைச் சேராப்பரிசுற்றி அறுசரிக்கவேண்டியது.

80க. தானடையவேண்டியபெய்நீரை சண்டைசெய்தீதாயடையவேண்டியது. அதை தன்மனமீகந்திவ காக்கவேண்டியது. அதையும் வியாபாரத்திலே விற்றிசெய்யவேண்டியது. அதையும் தானத்திலேயே வெய்நீர்செய்யவேண்டியது.

80உ. அரணுந்தர் சதுரங்கமலம் எப்பியதுத் சாக்கிரதை யாகவே விருக்கவேண்டியது. தன்வித்தையால் தன் சமயர்த்தியத்தை எப்பியானும் பிரகாசப்படுத்தவேண்டியது. தன்னை வேண்டியையெப்பினானும் வெளிப்படுத்தாமலும், காடோறுஞ் சத்துருவை ஜயிக்க சமயர்த்திகெடுவானுயும் இருக்கவேண்டியது.

80ஈ. சதுரங்ககேளை சாக்கிரதையாக விருக்கிறவரானுத்தே சகலஜனங்களும் பயப்படுகிறபடியினால் அதைக்கொண்டே யானைவரையும் சுவாதிக்கப்படுத்தவேண்டியது.

80ச. தன்மந்திரிநலிடத்தில் திஞ்சித்துஞ் சூதுசெய்யக்கூடாது. தன்வேலுகாரரால் சத்துரு சூதுமர்க்கங்களை யறியவேண்டியது.

80ஊ. சத்துரு தன்சூதையறியக்கூடாது. அவன் சூதைத் தானறியவேண்டியது. ஆராயானது சமயத்துக்குத் தக்கபடி தன்நேகங்களையடக்கிக்கொள்ளுகிறப்போல் அரசன் சதுரங்ககேளைகளையும் தனக்குள் அடக்கிக்கொண்டு தன் மனிப்பிராயத்தை வெளியிடாமலிருக்கவேண்டியது.

80ஈ. ஒட்டத்தைச் சபாவமாகவுடைய தண்ணீரி விருக்கிற மீன்களை கொக்குகளானவை அதுவே நியாயமாக விருந்து பிடிக்கின்றனபோல் சத்துருஜய முதலானகாரியங்களை யோசிக்கவேண்டும் சிங்கமானது தனவீரியத்தினால் பெரிதானதேகமுள்ள யானைகளைக் கொல்லுகிறப்போல் பலமுள்ள சத்துருக்களையுஞ் ஜயிக்கவேண்டும் இடையர்களால் காக்கப்பட்ட பசுக்களை செந்தாய் சமயம்பார்த்து

ப்பிடிக்கிறதபோல் கோட்டைக்குள் விருக்கிற சத்துருக்களையும் கொல்வேண்டும் காட்டில் வேட்களினுற்றமுழப்பட்ட முயலானது எழும்பியோடுகொழிப்போல் சத்துருக்களால் குழப்பட்ட தேசத்தினின்றும் அவர்களுக்குத்தெரியாமல் தான் வேறிடத்திற்குப் போய்விடவேண்டியது.

உபாயவிதி.

௧0௪. இந்தப்படியாக சத்துருஜயஞ் செய்கிறவனுக்கு யார்வி ரோதஞ் செய்வார்களோ அவர்களை சம தான பேத தண்ட உபாயங்களினால் தனக்குச் சுவாதிதப்படுத்தவேண்டியது.

௧0௫. விரோதிகள் சமதான பேதந்நினால் சுவாதிதப்பட்டாவிட்டால்மாதிரித் தண்டோபாயத்தினால் மெதுவாகச் சுவாதிதப்படுத்தவேண்டியது.

௧0௬. இந்த நான்குபாயங்களுக்குள் சாமோபாயத்தில் பிரயாசை செலவு இல்லாததாலும் தண்டோபாயத்தில் காரியசாதகம் ஆகிறதினாலும் அவ்விரண்டையும் அரசர்களுக்கு இராச்சியமுதலிய சுகத்தைத் தருவதாக பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

உலகபரிபாலநதருமம்.

௧௧0. பயிரிடுகிறவன் பயிருடனுண்டான புல்லுமுதலானவைகளை பிடுங்கிவிட்டு பயிர்களைக் காப்பாற்றுகொழிப்போல் அரசன் தன் தேசத்தினுண்டான அந்தர்களைத் துரத்திவிட்டு நல்லோர்களைக் காப்பாற்றவேண்டியது.

௧௧௧. எந்தவரசன் முடத்தனத்தினாலே நல்லவர் பொல்லாதவரென்று பகுத்தறியாமல் எல்லோரையும் தன்பாப்பிடுதலானானே அவன் இராச்சியத்தையுரிமர்ந்து தானும் புத்திரமித்திர களத்திராடிகளுடனே யிறந்துபோவான்.

௧௧௨. பிராணியின் சரித்ததைத் தன்பப்பிடுத்தினால் பிராணனெப்படி போய்விடுமோ அப்படியே அரசன் திறத்தவரத் தன்பப்பிடுத்தினால் அவன் பிராணன் போய்விடும்.

ககந. தேசத்தைக் காப்பாற்றுவதற்காக மேல்சொல்லும் உபாயத்தை அரசன் அதுசரிக்கவேண்டியது. அதனா ள்திதம் பிரயாசையில்லாமல் விருத்தியடைகிறது.

உத்தியோகஸ்தர்மம்

ஏற்படுத்தவேண்டியவிதி.

ககச. இரண்டு அல்ல நமூன்று அல்லது ஐந்து அல்லது நூறு கிராமங்களுக்கு ஒரு விசாரணைக்காரனைத் தந்தியடி ஏற்படுத்த வேண்டியது. அதுகளை தான் மேல்விசாரணை செய்யவேண்டியது.

ககநி. அந்தந்தக் கிராமத்துக்கு ஒரு யஜமானையும் அதற்கு மேல் அந்தப் பத்துக் கிராமாதிபதிகளுக்கு மற்றவொரு யஜமானையும் அப்படியே அவர்கள் இருபது இருபது பேருக்கு மற்றோர் யஜமானையும், அதற்குமேல் அவர்கள் நூறு நூறுபேருக்கு மற்றோர் யஜமானையும், அதற்குமேல் அவர்கள் ஆயிரம்பேருக்கு மற்றோர் யஜமானையும், விசாரணைக்காரனாக ஏற்படுத்த வேண்டியது.

ககச. அந்தந்தக் கிராமாதிபதிகள் அந்தந்த மனிதரின் தான சொற்பமான திருட்டுமுதலான விவகாரங்களை தானே முடிவுசெய்யலாம். அதற்குமேற்பட்ட குற்றங்களை தன்யஜமானான பத்துக்கிராமாதிபதிக்குத் தெரியப்படுத்த வேண்டியது. அவ்வாறு தன்னால் முடிவுசெய்யக்கூடாதவைகளை தன்யசமானான இர்ப்பது கிராமாதிபதிக்குத் தெரிவிக்கவேண்டியது.

ககஎ. அவனும் தன்னால் முடிவுசெய்யப்படாதவைகளை தன் யஜமானான நூறு கிராமாதிபதிக்கும் அவனும் இன்னிதராகவே ஆயிரம் கிராமாதிபதிக்கும் அறிவிக்கவேண்டியது.

சம்பள வேற்பாடு.

ககஅ. கிராமாதிபதி தன்கிராமத்துப் பிரஜைகளால் நடவோறும் அரசனுக்கு கொடுக்கவேண்டியவைகளான கோறுதன்ஸீர் விறகு இவைகளைத் தன்ஜீவநத்துக்கு எடுத்துக்கொள்ளலாம்.

ககக. பத்துக் கிராமாதிபதி எரொன்றுக்கு ஆறுமட்டு விடுகோ உள்ள இரண்டேரால் உழப்படுகிற பூமியில்விளைந்த தாரியத்தையும்

இருபது கிராமாதிபதி அதற்கு ஐந்துபங்கு தாரியத்தையும், நூறு கிராமாதிபதி நடுத்திறமான ஒருகிராமத்தையும், ஆயிரங்கிராமாதிபதி நடுத்திறமான ஒருபட்டணத்தையும் தன்ஜீவநத்திற்காக அறுபவிக் துக் கொள்ளவேண்டியது.

கஉய. கிராமாதிபதிமுதல் ஆயிரங்கிராமாதிபதிவரையில் செய் ததீர்மானங்கள் கிராமத்தாருக்கு விரோதமாகவிருந்து அரசனிடத் தில் பிரயாதுவந்தால் சகல ஜநங்களிடத்தும் அன்புள்ள ஒருமந்திரி சோம்பலில்லாமல் அதைவிசாரிக்கவேண்டியது.

கஉக பட்டணங்கள்தோறும் இவ்வரசன் எல்லாக்காரியங்களீ யும் விசாரிக்கிற ஒரு நியாயாதிபதியை ஏற்படுத்தி அவனுக்கு உயர்ந் ததாயும் ஆகாசத்தில் நஷத்திரங்களி னெனில் சக்கிரன்போல் அதிக ஒளியுள்ளதாயும் கோட்டையுள்ளதாயும் இருக்கிற ஒருவிட்டையுங் கொடுக்கவேண்டியது.

கஉஉ. அந்த நியாயாதிபதியும் அந்தக்கிராமாதிபதி முதலான தனக்குக் கீழ்ப்பட்டவர்களை தானாகவே அந்த அந்தவிடத்திற்போ ய் விசாரிக்கவேண்டியது. தன் வேவுகாரர்களினால் கிராமத்தார்களின் கருத்தையுமறிந்து கிரமப்படி தீர்மானிக்கவேண்டியது.

கஉ௩. உலகத்தில் அரசன் நியமித்த உத்தியோகஸ்தர் அனை வரும் வழக்காளியிடத்திற் பொருளைவாங்கிக்கொண்டு மூடத்தனத்தி னால் பிரசைகளைப் பெரும்பாலுந் துன்பப் படுத்துகிறார்கள். ஆதலா ல் அவர்களிடத்தி னின்றும் குடிகளை அரசன்தான் காப்பாற்ற வே ண்டியது.

கஉச. எந்த வுத்தியோகஸ்தர்கள் வழக்காளியிடத்தில் பொரு ளைவாங்குவார்களோ அவர்களின் பொருண்முழுமையும் அரசனப கரித்துக்கொண்டு அந்தப்பாபிகளையுந் தேசத்தைவிட்டுத் தூரத்தவே ண்டியது.

கஉ௫. அரசன் எவற்றொழில்செய்கிற வெள்ளாட்டி வேலைக் காரன் இவர்களுக்கு ஆவரவர்கள்போக்கியதைக்குத்தக்கபடி நாடோ றுஞ் சம்பளங் கொடுக்கவேண்டியது.

கஉசு. சாமொலி தண்ணீரெடுக்கிறவன் இப்படிக்கொத்த வே லைக்காரர்களுக்கு திரந்தோறும் அந்தந்த தேசத்தில் வழங்குவரும்

ஒருபணஞ் சம்பளமும், ஆறுபாதத்திற்கொன்றி னவியும், மாதத்திற் கு ஒருதுரோணகெல்லும், அதற்குரோணான மடைப்பள்ளி வேலை செய்கிறவர்களுக்கு கடலோடும் ஆறுபணஞ் சம்பளமும், மாதத்திற்கு இரண்டுதுணியும் ஆறு * அப்பணகெல்லும் கொடுக்கவேண்டியது.

தீர்வை விதி.

கஉஅ. விபாபாரிகளிடத்தில் அவ்வாறாய் வாய்க்கொருளின் கிரபத்தையும், சிற்பனைசெய்யும் கிரபத்தையும், அக்கக் காக்குவந்த மார்க்கத்தையும், அவர்களின் பிரபாதத்தையும், அதற்கு அண்டான செலவையும், அவர்களுக்கு வரப்பட்ட மொத்தலபத்தையும், யோசித்துப்பார்த்து தக்கபடி தீர்வைவாங்கவேண்டியது.

கஉஆ. தானும் குடிகளும் எப்படி ககமா கப் பணியடையலாமோ அந்தப்படி யோசித்து அரசன் தீர்வைவாங்கவேண்டியது.

கஉக. இரத்தம் பால் தேன் இவைகளை அட்டைக்கன்று வண்டு இவைகள் எப்படி கிறுகசிறுக கிரிக்கின்றனவோ அப்படியே அரசனும் குடிகள் தனக்குக் கொடுக்கவேண்டிய வருஷத் தீர்வையை கிறுகசிறுக வாங்கிக்கொள்ளவேண்டியது.

கஉய. அதாவது பொருள் பக இவைகளால் வரப்பட்ட லாபத்தில் ஐம்பதிலொன்றும், நாடியத்தில் அந்தந்த நிலத்தின் சாராசாரத்துக்குத் தக்கபடி எட்டில் அல்லது ஆறில் அல்லது பன்னிரண்டில் ஒருபங்கும் தீர்வை வாங்கிக்கொள்ளவேண்டியது.

கஉக. மரம் கொடி மாம்ஸம் தேன் வெய்வாசகாதிவிபம் இரகம் புஷ்பம் கிழங்கு பழம் இவைகளிலும்.

கஉஉ. இஹை கறிபழுது விறகு தீதால் மாவூரி மண்பாண்டம் இரத்திகமுதலியவைகள் இவையளிலும் இலாபத்தில் ஆறிலொருபங்கை அரசன் தீர்வையாக வாங்கிக்கொள்ளவேண்டியது.

* எட்டு முஷ்டி கொண்ட தாடியத்திற்கு கிஞ்சித் தென்றும் அது எட்டுகொண்டதற்கு புஷ்கலமென்றும் அது நாலுகொண்டதற்கு ஆடகமென்றும் அது நாலுகொண்டதற்கு துரோணமென்றும் பெயர்.

கநக. அரசனெளியவனாகவிருந்தாலும் வேதமோதின பிராமணசிரேஷ்டனிடத்தில் ஒருபோதுந் தீர்வைவாங்கக்கூடாது. அந்தப் பிராமணனும் தன்றேசத்தில் பசியினுற் றுண்பப்படக்கூடாது.

கநச. எந்த அரசன் இராச்சியத்தில் வேதமோதினவன் சாப் பாட்டுக்கில்லாமல் பசியினால் துன்பப்படுகிறானே அந்தவரசன் தேச மெல்லாஞ் சீக்கிரத்திலேயே சுஷாமத்தினுற் றுண்பப்பட்டு அழிந்து விடும்.

கநரு. அந்தப்பிராமணர்ப்படித்திருக்கிற வேதசாஸ்திரத்தையு ம் அவனுடைய ஞானாதுஷ்டாநத்தையும் அறிந்து அதற்குத் தக்க படி அவனுக்குத் தருமமான ஜீவனோபாயத்தை யேற்படுத்தி தகப் பன் றுண்பெற்ற பிள்ளையைப்போல் அவர்களை திருடர் முதலானவ ர்களிடத்தினின்றும் பயப்படாமல் இருக்கும்படி காப்பாற்றவே ண்டியது.

கநசு. அரசர்களால் காக்கப்பட்ட அந்தப்பிராமணர்கள் திந ன்தோறும் இவன்தேசத்தில் யாதொருநாமத்தைச் செய்கிறார்களோ அதன லரசனுக்கு ஆயுள் பொருள் தேசம் இவைகள் விருத்திய டைகின்றன.

கநஎ. காய் கறிமுதலானவைகளைத் தன்றேசத்தில் கொண்டு வந்து விற்றுப் பிழைக்கிற ஏழைகளிடத்தில் வருஷத்திற் கொருதரம் சொற்ப பொருளைத் தீர்வையாக அரசன் வாங்கிக்கொள்ள வேண் டியது.

கநஅ. மிட்டாயிக்காரர் சிற்பவேலைக்காரர் கொல்லத்துக்காரர் மூட்டைக்காரர் இவர்களிடத்தில் மாதத்திலொருநாள் அரசன்வேலை வாங்கிக்கொள்ளவேண்டியது.

கநக. குடிகளிடத்தில் தையயினால் இவ்விதமான தீர்வையும் வாங்காவிடில் தான் துன்பப்படுவான். அ திகமகவாங்கினால் குடிகள் துன்பப்படுகிறார்கள். ஆதலா லிருவருக்குப் கெடுதிரேரிடாதவண்ண ன் செய்யவேண்டியது.

கசய. அந்தந்தக் காரியத்திற்குத்தக்கபடி சிலகாரியத்தில் கோ பமுள்ளவனாயும், சிலகாரியத்திற் பொறுமையுள்ளவனாயும் இருக்கவே

ண்டியது. அப்படியிருந்தால் குடிகளுக்கு இஷ்டமுள்ளவையு
ருப்பான்.

கசக. அரசன்தானே காரியவிசாரணைசெய்ய வருத்தமான
மயத்தில் தருமநிந்தவனாயும், ஜீதேந்திரியனாயும், பொறுமையுள்
வனாயும், நற்குலத்தானாயுமிருக்கிற மந்திரியை அந்த ஆசநத்திலி
து விவகாரங்களை விசாரிக்கும்படி நியமிக்கவேண்டியது.

கசஉ. இதுவரையில் சொல்லிய ஏற்பாடுகளை ஏற்படுத்தி
சன் அஜாக் கிரதையில்லாமல் தன்பிரஜைகளைக் காப்பாற்ற வே
டியது.

கசங. ஏனென்றால் எந்தவரசன் மந்திரிமுதலானவர்களு
களை உலகத்தை ஆளும்போது திருடர் முதலானவர்களால் குடி
துன்பப்படுகிறார்களோ அந்தவரசன் ஜீவித்திருந்தபோதும் இற
வனுக்குச் சரியானவன்தான்.

கசச. சூதந்திரியனுக்கு எல்லாத்தருமங்களைவிட தருமப்ப
பிரசைகளைக் காப்பாற்றுகிறது உயர்ந்ததருமம். அவன்விதிப்படி
வைவாங்கிஜீவிப்பதும் தருமத்தையே கொடுக்கிறது.

கசரு. அரசன் இரவில் நான்காவதுயாமத்தில் எழுந்து ம
லபாதைகளைத் தீர்த்துக்கொண்டு ஜெபம் ஹோமம் பிராமணிய
இவைகளைச்செய்து பின்பு லக்ஷணமுள்ளதான சபைக்குப்போக
ண்டியது.

கசசு. அவடத்தில் இருந்துகொண்டு தன்னைப்பார்க்கவந்
கலப்பிரஜைகளை தன்றிசநம் பேச்சு இளைகளாற் சநதோஷப்பட
தி யனுப்பிவிட்டு பின்பு தன்மந்திரிகளோடு தந்தேசசங்கதிகளை
றித்து யோசிக்கவேண்டியது.

ஆலோசனைவிதி.

கசஎ. மலையினுச்சி அல்லது மேல்மெத்தை காடு இவைக
ருந்து ஒருவர்கண்ணுக்கும் தாங்கள்யோசிக்கிறது தெரியாம விரு
ம்படி யோசிக்கவேண்டியது.

கசஅ. எந்த அரசன் மந்திராலோசனை செய்யும்போதுமற்றொரு நூநங்கள் அதை அறியவில்லையோ அவ்வரசன் கொஞ்சபொக்கிஷமுள்ளவனாயிருந்தாலும் பூமிமுழுதும் ஆளுவான்.

கசக. மூடன் ஊமையன் குருடன் செவிடன் கிளி சிழவன் ஸ்திரீ நோயாளிகள் மிலேச்சன் அங்கஹீனன் இவர்கள் தாங்கள் யோசிக்கிறவிடத்திலிருந்தால் தூரத்திவிட வேண்டியது.

கரு0. ஏனெனில் முன்சொன்னவர்கள் ஒருகால்பரியாசஞ்செய்யப்பட்டார்களாகில் மந்திராலோசனையை மற்றொருவருக்குச் சொல்லுவார்கள். ஸ்திரீகள் மிகுதியுஞ் சொல்வார்கள் ஆகையால் இவர்களை நீக்கவேண்டியது.

கருக. பகலிலாவது இரவிலாவது பதினைந்துநாழிகை வேளையில் தன்சிரமத்தைப் போக்கடித்துக் கொண்டு இளைப்பில்லாதவனாய் தருமம் அர்த்தம் காமம் இவைகளைக்குறித்து அந்தமந்திரிகளோடாவது தான் தனியாகவாவது யோசிக்கவேண்டியது.

கருஉ. ஒன்றுக்கொன்று விருத்தமாயிருக்கிற தருமார்த்தகாமங்களை விரோதமின்றி நடத்தலைக்குறித்தும், தன்பெண்ணைத் தகுந்த விடத்திற் கொடுப்பதைக்குறித்தும், தன்பிள்ளைக்கு ஶீவித்தை கற்பிப்பதைக்குறித்தும்.

கருங. பத்திரிகை கொண்டுபோகிற தூதனை யோரிடத்திற்கு அனுப்புவிப்பதைக் குறித்தும், ஆரம்பித்தகாரியத்தை முடிப்பதைக் குறித்தும், அந்தப்புரச்சங்கதியைக்குறித்தும், வேவுகாரர்களின் செய்கையைக் குறித்தும்.

கருச. மற்ற கப்பம்வாங்குவது, சம்பளங்கொடுப்பது, குற்றமுள்ள வுத்தியோகஸ்தர்களை நீக்குவது வழக்காளிகளைவிசாரிப்பது அபராதம்போடுவது, பிராயச்சித்தஞ்செய்துவைப்பது, தீர்வைவாங்குவது சதுரங்கபலம் சாரபுருஷன் சேவகர்கள் தனக்காகப் பயிர்பார்க்கிறவன் யாபாரஞ்செய்கிறவன் தன் னந்தப்புரக்காவற்காரன் சந்நியாசிவேடம்பூண்டவன் தேசசமாச்சாரம் இவனோடெதிர்க்கத்தகுந்தகாடுதன்பது இவைகளையும்.

கருரு. மத்தியஸ்தன்கருத்து தன்னைஜயிக்க நினைத்தவன்செய்கை தன்றேசத்திற் கிரண்டுதேசம் விட்டிருக்கிறவன் பிப்பிராயம் தன்

பக்கத்துத் தேசத்தா னபிப்பிராயம் தனக்கனாதியான சத்துருக்களினபிப்பிராயம் இவைகளையும் சாக்கிரதையாக ஆலோசிக்கவேண்டியது.

௧௫௬. தந்தேசத்திற்கு இரண்டுதேசம் விட்டிருக்கிறவன் மத்தியஸ்தன் தன்னை ஜயிக்க நினைத்தவன் தன்பக்கத்துத் தேசத்தான் இந்தநாலவரும் மேற்சொன்ன எட்டும் தேசத்திற்கு மூலப்பிரகிரகிதிகள்.

௧௫௭. மந்திரி தேசம் கோட்டை பொக்கிஷம் சதுரங்கபலம் இவ்வைந்தும் முன்சொன்ன பன்னிரண்டு மூலப்பிரகிரகிதிகளுக்கும் தனித்தனியாகவுண்டு. ஆகையால் தேசத்திற்கு பிரகிரகி எழுபத்திரண்டென்றுஞ் சொல்லுகிறார்கள்.

௧௫௮. தந்தேசத்திற்கு பக்கத்திலிருக்கிறவனையும் அவனையறுசரித்தவனையும் சத்துருவாயும், அதற்கயல்தேசத்தானை தனக்கு மித்திரனாயும், அதற்கயல்தேசத்தானை மத்தியஸ்தனாயும், அறியவேண்டியது.

௧௫௯. இவர்களையெல்லாம் சதுர்விதவுபாயத்திலாவது அல்லது தண்டத்தினாலே மாத்திரமாவது தனக்குச் சுவாதீர்ப்படுத்திக்கொள்ள வேண்டியது.

சந்திமுதலியவைகள்.

௧௬௦. சத்துருவுடன் சமாதானமாகுதல் சண்டைசெய்தல் யுத்தத்திற்குப் போகுதல் போகாம லிருத்தல் தன்சேனையை பிரண்டாகப்பிரித்தல் பலமுள்ள மற்றொருவனைத்தா னடைதல் இவ்வாறினையும் ஆலோசிக்க வேண்டியது.

௧௬௧ இந்தப்படி யோசித்துப்பார்த்து எந்தெந்தக் காரியங்களுக்கு எதையெதைச் செய்யவேண்டுமோ அதையதைச் செய்யவேண்டியது.

௧௬௨. இவ்வாறு குணங்களும் ஒவ்வொன்று இவ்விரண்டுவிதமாகுமென்று சொல்லுகிறார்கள்.

௧௬௩. சத்துருக்களோடு சமாதானஞ்செய்வது தற்காலபலனுக்கும் பின்னுண்டாகப்போகிற பலனுக்குமென்று இரண்டுவிதமாக விருக்கின்றது.

கௌச. சண்டைசெய்வது அகாலத்திலேனுங் காலத்திலேனும் தன் பிரயோசனத்துக்காக சத்துருவுடன் எதிர்ப்பதென்றும் தன் ரோழனைக் காப்பாற்றுவதற்காக அவன்சத்துருவுடன் எதிர்ப்பதென்றும் இரண்டுவிதமாகிறது.

கௌரு. சண்டைக்குப்போகிறது சத்துருவின் வியசநகாலத்தில் தான் தனியாகச்சென்று எதிர்ப்பதென்றும், அவனுக்குப் பலமுள்ள போது தன்ரோழனோடு சேர்ந்தெதிர்ப்ப தென்றும் இரண்டுவிதமாகிறது.

கௌசு. யுத்தத்திற்குப் போகாமலிருத்தல், தனக்கு ஜர்மாந்திரகர்மத்தினாலாவது சபாவத்தினாலாவது; சேனை பொக்கிஷம் இவைகளுக்கு குறைவுவந்திருக்கும்போ தென்றும் தன்ரோழனுக்கு தானுபகாரஞ்செய்யவேண்டி யிருக்கும்போ தென்றும் இரண்டுவிதமாகிறது.

கௌஎ. தன்சேனையை இரண்டாகப்பிரித்தல் தன் சத்துருவுடன் சண்டைக்குப் போகிறதற்கென்றும் அந்தச்சமயத்தில் தன்பட்டணத்தைக் காப்பாற்றவேண்டியதற்கென்றும் இரண்டு விதமாகிறது.

கௌஅ. பலவந்தனையடைதல் சத்துருவினால்போது நேரிட்டதுன்பத்தைப் போக்குகிறதற்கென்றும் பின்பு சத்துருவால் பயம்வாராமைக்கென்றும் இரண்டுவிதமாகிறது.

கௌக. எப்போது ஒருவனோடு சமாதானஞ்செய்வதால் பின்பு அதிகலாப முறுதியாகக்கிடைக்குமோ அவனுக்குக்கொஞ்சம்பொருள்கொடுத்தாலும் அவனிடத்தில் கொஞ்சம் வாங்கிக்கொண்டாகிலும் சமாதானமாகவேண்டியது.

கௌய. எப்போது தன்மந்திரிமுதலான பரிசநங்கள் சண்டையில் மறக்களிப்புள்ளவர்களாக விருப்பரோ அப்போது தனக்குஞ்சு துரங்கபலமிருந்தால் சண்டைக்குத் துவக்கலாம்.

கௌக. எப்போது தன்னுடையமந்திரி சேனை இவர்கள் சந்தோஷம் பலம் உள்ளவர்களாயும், சத்துருவின்சேனை துன்பப்படுகிறதாயும், தன்புத்திக்கு நன்றாகத்தோற்றுமோ அப்போது சண்டைக்காகச் சத்துருவுடன் எதிர்க்கவேண்டியது.

கௌஉ. எப்போது தனக்குச் சதுரங்கபலம் வாகநம் இவைகளாற் குறைவுண்டாகுமோ அப்போது சத்தருங்களை கப்பம்கொடுத்து நல்லவார்த்தை சொல்லிச் சண்டைக்குப்போகாம லிருக்கவேண்டியது.

கௌஊ. எப்போது சகலவிதத்தாலும் சத்தரு ஜயிக்கக்கூடாதவனாகக் காணப்படுவானோ அப்போது தன்னோடையைய பிரண்டாகப்பகுத்து ஒன்றைச் சண்டையிலும் மற்றொன்றைத் தன்கோட்டையிலுநிறுத்தி தாலும் அக்கோட்டையை அடையவேண்டும்.

கௌசு. எப்போதுதான் சத்தருசேனைக்கு உட்பட்டவனாகப் போய்விடுவன்போல் தோற்றப்படுமோ அப்போது தர்மம் பலம் இவைகளையுடைய மற்றொரு அரசனைச் சரணமாக அடைய வேண்டியது.

கௌரு. தனக்கு விரோதமான தன்னுடைய பிரதிரதிபலம் சத்தருபலம் இவைகளா லுண்டான துன்பத்தை எவன் நீக்குவானோ அவனைநாடோறும் குருவைப்போல் உபசரிக்கவேண்டியது.

கௌசு. ஒருனையடுத்தும் தனக்குவிரோதம் நீங்காமல் தோஷமே நேரிட்டால் நியாயப்பிரகாரம் பயமின்றி இராச்சியத்தையாவது சுவர்க்கத்தையாவது கொடுக்கிறதான சண்டையைச் செய்யவேண்டியது.

கௌஎ. நீதிசாஸ்திர மறிந்தவன் தன் சத்து நமித்திரன் மத்தியஸ்தன் இவர்கள் தனக்கு மேற்பட்டவர்களாக எப்படியிருக்கமாட்டார்களோ அப்படிக்கொத்த முயற்சிபைச் சதுர்வித வ்யாயத்தினாலும் செய்பவேண்டியது. பொருளாசையினால் மித்திரனும் திரோகம் செய்வானென்று இங்கு அவனையும் எண்ணப்படுகிறது.

கௌஅ. முன்செய்த காரியத்தினால் வந்தலாபம் அப்பொழுது செய்யவேண்டியகாரியம் தான்செய்யும் காரியத்தா லுண்டானகுணதோஷம் வரவு செலவு இருப்பு இவைகளையும் நன்றாக யோசிக்கவேண்டியது.

கௌக. எவன் குணதோஷங்களையறிந்து குணமுள்ளதைச் செய்து தோஷமுள்ளவைகளைநீக்கி அப்போது செய்யவேண்டியதையும் உடனே செய்து முன்செய்த காரியத்தைப் பூர்த்திசெய்ய நினை

கிறவனாகிய மிருக்கிறானே அவனுக்கு எப்போதுஞ் சத்துருபய முண்டாகாது.

௧௮௮. வெருவாகச் சொல்லுகிறத்தினாலென்ன சத்துருமித்திரன் மத்தியஸ்தன் இவர்கள் இவ்வேயெப்படி துன்பப்படுத்த மாட்டார்கள்னோ அப்படிக்கொத்த உபாயந்தேடவேண்டியது.

௧௮௯. அரசன் எப்போது சத்துருவுடன் சண்டைக்குப்போக நினைக்கிறானே அப்போது மேற்சொல்லும் விதிப்படி அவசரப்படாமல் போகவேண்டியது.

௧௯௦. சுபமான மார்சுழிமாதத்தில் அரசன் சண்டைக்குப் போகவேண்டியது. தனக்குப்பலக்குறைவில்லாதிருந்து பலகாலத்திலேயே சத்துருவின் தேசத்தை யெதிர்க்கவேணுமென்று மனமிருந்தால் பங்குனி சித்திரைமாதங்களிலும் போகலாம்.

௧௯௧. மற்ற மாதங்களிலும் தனக்கு அகத்தியம் ஜயமுண்டாகுமென்றும் தன் சத்துருசதுரங்க பலமில்லாமல் துன்பப்படுகிறனென்றும் தோன்றினாற் போகலாம்.

௧௯௨. தன்பட்டணத்தில் தகுந்த உத்தியோகஸ்தனை அநேகஞ்சேனைகளுடன் வைத்துவிட்டுப் பிரயாணத்துக்குத்தக்க வாகுமுதலானவைகளையும் சத்துருதேசத்தி லிருப்பதற்கு தகுந்த அரிசிமுதலிய சாமான்களையும் சாக்கிரதைசெய்துகொண்டு தன்சேனையும்தன் நன்றாகச் சுவாதி ரப்படுத்திக் கொண்டு சாராளையும் ஏற்படுத்தி பின்பு யுத்தத்திற்குப்போகவேண்டியது.

௧௯௩. வழியிலுண்டான மரங்களைக்கழித்து புதருகளைவெட்டி மேடுபள்ளங்களைநிரவி வேவுகாரரால் எதிரியி னபிப்பிரயத்தையறிந்துகொண்டும் இரதம் கஜம் தரகம் பதாதி சேநாதிபதி தொழிலாளி இவ்வாறு விதமான பலத்தையுங் கூட்டிக்கொண்டு யுத்தசாஸ்திரப்படி சத்துருவின் பட்டணத்திற்கு மெதுவாகப் போகவேண்டியது.

௧௯௪. தனக்குத்தெரியாமல் தன் சத்துருவினிடத்திற் பேசுகிறமித்திரன் முன் தன்னிடத்திலிருந்து பின் சத்துருவிடத்திற்குப் போய் மறுபடியும் தன்னிடத்திற்கு வந்திருக்கிறவீரன் இவ்விருவரிடத்திலும் மிகுந்த சாக்கிரதையாக இருக்கவேண்டியது. இவர்களை ஜயிப்பது மிகவுங்கஷ்டமானது.

க.அ.அ. அந்தச் சத்திருகின்பட்டணத்தின் வழியை தெண்ட வியூகத்தினாலாவது சகடவியூகத்தினாலாவது வாய்கவியூகத்தினாலாவது மச்சவியூகத்தினாலாவது சூரிகவியூகத்தினாலாவது காருடவியூகத்தினாலாவது மணற்க்கவேண்டியது. தெண்டவியூகமாவது முன்சேனைத்தலைவனும் சூரிகவியூகமாவது நிர்ணயிச்சுநிபுயம் இருபுறமும் யசனை சூரிகவியூகம் இத்தற்புறமும் வலதுகலமாக கீறப்படு சகடவியூகமாவது முன்சேனை கொஞ்சத்திசையுள் நின்று வதிகேசனையுமாயிருப்பது. வாய்கவியூகமாவது முன்வழிநின்றும் கொழும்பேசனைகளும். இடையில் அதிகேசனை சகடவியூகமாவது. இத்தற்குவேறான மச்சவியூகமும் காருடவியூகமும் சிற்பெறாப்பூராவாயிப்பால் ஓர்வரிசையாய் நிற்பது. சூரிகவியூகம் வடகாடவியூகத்தால் வலதுபக்கத்திலும் பயமுண்டாகும்போதும் சகடவியூகத்தால் நின்று பயமுண்டாகும் போதும் வாய்கவியூகம் காருடவியூகம் இவைகளைப் பிறுபக்கத்திலும் பயமுண்டாகும்போதும் மச்சவியூகத்தால் முன்னுள்ளின்று பயமுண்டாகும்போதும் சூரிகவியூகத்தால் முன்சேனை பயமுண்டாகும் போதும் எதிர்க்கவேண்டியது.

க.அ.அ. அந்தச் சத்திருகின்பட்டணத்திற்குள் எத்தத்திற்கு வழியாய் தனக்கு அதிகப்பமுண்டாகுபவ அந்தத்திற்கில் அதிகசேனையை வைக்கவேண்டியது. பத்தவியூகத்தால் எப்போது மெதிர்க்கலாம்.

க.அ.க. ஆயிரத்தேர் ஆயிரம் யானை ஆயிரம் குதிரை ஆயிரம் காலாள் இத்தற்கு ஒரு சதாரங்ககெண்டிப்பயர். இப்படி பத்துகொண்டதற்கு யசமானன் பத்தியென்று பெயருடையான். பத்துபத்திற்கு பஜமானன் சேனாதிபதி இப்படி பத்துச் சேனாதிபதிக்கு யஜமானன் சேனைத்தலைவன். இப்படிக்கொத்த சேனைத்தலைவனையும், சேனாதிபதியையும், அவரவர் சேனைகளுடன் சத்திருகின்பட்டணத்தின் நான்குபுறத்திலும் நிறுத்தி எத்தப்பக்கத்தில் தனக்குப் பயமுண்டாகுமோ அதை முன்னர் எதிர்க்கவேண்டியது.

க.க.௦. சிலசேனைகளை போர்க்களத்திற்கு வெந்தூரத்தில் நிறுத்தி அவைகளுக்குப் பயமில்லாதவர்களாயும், சமர்த்தானாயும், தகைக்கிடர்களாயு மிருக்கிற சேனாதிபதிகளை யேற்பாடுசெய்து பேரிசைகளைகதப்பட்டைமுதலிய வாத்தியமடிக்குள்போது சண்டைக்குவரு

றதென்றும், மற்றொருவாத்திய மடிக்கும்போது ஒடிப்போகிற தென்றுஞ் சங்கேதஞ் சொல்லிவைக்கவேண்டியது.

ககக. பலமில்லாதவர்களை கும்பலாதவாவது சூசிகாங்கியுகம் வச்சிரயுகமாயாவது நின்றுகொண்டும் பலமுள்ளவர்களைத் தனித்தனியாக நின்றுகொண்டுஞ் சண்டைசெய்யச் சொல்லவேண்டியது.

ககஉ. ஸம்பூமியில் தேர் குதிரைகளிருந்துகொண்டும் கொஞ்ச ஜலமுள்ளவிடத்தில் ஓடும் யானை இவைகளிருந்துகொண்டும் செடி புதர் உள்ளவிடத்தில் பாணங்களாலும், அவையில்லாத விடத்தில் உலக்கை கத்திமுதலிய ஆபுதங்களாலுஞ் சண்டைசெய்ய வேண்டியது.

ககஉ. குருவேஷத்திரம் மச்சதேசம் பாஞ்சாலம் சூரசேநம் இந்தத் தேசத்திலுண்டானவர்களையும், மற்றும் பலமுள்ளவர்களாயும் உருவில் உயர்ந்தவர்களாயும் பருமனில்லாதவர்களாயும் இருக்கிறவர்களைச் சேனைக்குமுன்வைத்துக்கொண்டு சண்டைசெய்யவேண்டியது.

ககச. சேனைகளைக்கூட்டி நீங்கள்ஜயித்தால் மரியாதை செய்வேன் தோற்றோடினால் நரகத்தையடைவீர்கள் என்று பிரியவசனைஞ் சொல்லி அவர்களின் கருத்தைபறிந்து அவர்களைத் தற்காகத் துன்பப்படுகிறதற்கும், சந்தோஷப்படுகிறதற்கும் உண்டான காரணத்தையும் சத்துரு விஷயத்தில் அவர்களுக்கிருக்கிற கருத்தையும் அறியவேண்டியது.

ககரு. சண்டைக்குவந்த சத்துருவை மறுபடி போடவொட்டாமல் தகையவேண்டியது. அவன்நேசத்து ஜநங்களைப் பீடிக்கவேண்டியது. புல்லு நெல்லு விறகு தண்ணீர் சோறு முதலியவற்றையும் அவர்களுக்கூதவாமற் கெடுக்கவேண்டியது.

ககசு. அவனுக்குதவியான தடாகம் ஏரி இவைகளையும் உடைக்கவேண்டியது. கோட்டை உழைமரம் முதலியவற்றையும் நாசஞ்செய்யவேண்டியது. சதுரங்கசேனைகளையும், அபகரித்துக்கொண்டு இரவில் அவனைமிரட்டி அவமானஞ்செய்யவேண்டியது.

கக௭. தன்னை யவமானஞ்செய்த அரசன்வம்சத்திற் பிறந்தவனை அவன் மந்திரிகளோடு ஜயிக்கவேண்டியது. அவனுல்தன்சேனைக்குண்டான தன்பங்களையும் போசிக்கவேண்டியது. தனக்குத் தசாராதன் நல்லவனாயிருந்தால் பயமின்றி சண்டைசெய்யவேண்டியது.

௧௯௮. சான்றிரப்படியாக நல்வார்த்தைசொல்லாது பொருளைக் கொடுப்பது கலைப்பது இம்முன் நிறுவனமாகிறது. அல்லது ஒன்றொன்று நிறுவனமாக சந்தரூபை ஆயிற் கலைண்டியதே யல்லது ஒருநாளுஞ்சண்டையை முக்கியமாகச் செய்யக்கூடாது.

௧௯௯. ஜயமும் தேவதீபம் இறுவருக்கும் பொதுவாகையால் வேறுபாபத்தினால் காரியம் சாதகமாகிறபொழுத்தில் சண்டையை நீக்க வேண்டியது.

௨௦௦. இம்முன் நிபாயத்தினால் சந்தரூபை ஆயிக்கக்கூடாத சமயத்தில் சந்தரூபை ஆயிற் சந்தக்க வேண்டுகைக் கூட்டிக்கொண்டிருத்தஞ்செய்யவேண்டியது.

௨௦௧. இத்தப் பிரகாரஞ் சந்தரூபை ஆயிற்று தேவர்களையும் தர்மிய்ப்படா என பிராமணர்களையும் பூசித்து தன்னைக் கருக்கும் சம்மாரஞ்செய்து இனியெல்லோரும பயிற்சி யிருக்கலாமென்று பிரசித்தப் படுத்தவேண்டியது.

௨௦௨. பின்பு அத்தேயத்துக்குடிகள் மந்திரிகள் இவர்களின் உட்கருந்தையறிந்து அந்தவரசன் வம்சத்திற் பிறந்தவனை அத்தேயத்திற்கு முடிசூட்டி அவனிடத்திலொரு ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டியது.

௨௦௩. அவன் தனக்கு அடங்கியிருப்பதற்காக பிரமாணம் வாங்கிக்கொண்டு, மந்திரி வேலைக்காரன் இவர்களை அவனுக்கு ஏற்படுத்தி இரத்தினம் வஸ்திரமுதலிய வெகுமாகங்களை கொடுத்து சந்தோஷப்படுத்தவேண்டியது.

௨௦௪. ஒருவனுக்குப் பிரியமானபொருளை நான்வாங்கிக்கொள்ளுவது வருத்தமாயும், அதைக்கொடுப்பது இஷ்டமாயும் இருக்கின்றது. ஆதலால் ஒருவிசேஷகாலத்தில் ஒரு வெகுமதிசெய்தால் சந்தோஷத்தை யுண்டிபண்ணுகிறது.

௨௦௫. முன்பிறப்பிற்செய்த புண்ணியபாபத்தின்பயன் தேவர் மூலமாயும் மாணுடர்மூலமாயும் உண்டாகிறது. அவற்றில் தேவர்மூலத்துக்கு யோசனையிலலை. மாணுடர்மூலத்துக்குத்தான் இவ்விதமான யோசனை முதலியவை யுண்டு.

௨௦௬. இவ்விதமாகச் சண்டையாவது போடவேண்டியது. அல்லது அவனுடன் சமாதானஞ்செய்து அவனைத்தோழனுக்கெடுக்கொண்டு அவன்கொடுத்த பொருளையும், தேசத்தையும், வாங்கிக்கொண்டு

ஸ்நேகலாபம் இரத்திரலாபம் பூமிலாபம் இம்முன்றுனிதமான பலன் வந்ததைப்பார்த்து திரும்பவேண்டியது.

உ௦௭. தானெதிர்தக்கப்போன தேசத்திற்கு பின்தேசத்தான் பக்கத்துத் தேசத்தான் அவர்களுக் கொத்தாசைசெய்பவன் இவர்கள் கருத்தறிந்து அந்தச்சத்துரு தணக்குக் கோழனாலும் ஆகாவிட்டாலும் அவன்கொடுக்கிற பூமியையும் பொருளையுமாவது வழிச்செலவுக்காக வாங்கிக்கொள்ள வேண்டியது.

உ௦௮. தற்கால மினோத்திருந்நாலும் பின்னாற் செளக்கியப்படத்தக்கவனாயும், ஸ்திரபுத்தியுள்ளவனாயுமிருக்கிற மித்திரனையடைகிறத்தினாலே அரசன் விர்த்தியடைகிறுப்போல் சுவர்கம் பூமி இவைகளால் விர்த்தியடையமாட்டான்.

உ௦௯. தரும்ம் செய்ந்நன்றி உள்ளவனாயும் ஜநங்களைச்சந்தோஷப்படுத்துகிறவனாயும் தன்னிடத்தில் விசுவாசமுள்ளவனாயும், துவக்கின காரியத்தை முடிக்கிறவனாயும், சுவாதிரையுமிருக்கிற கோழனவன் சொண்டாடத்தக்கவன்.

உ௧௦. சாஸ்திரமறிந்தவனாயும் நற்குலத்தானாயும் பலவானாயும் சமர்த்தனாயும் தாதாவாயும் செய்ந்நன்றி யறிந்தவனாயும் தயிரியமுள்ளவனாயும் இருக்கிற சத்துருவை ஜயிப்பது அறிதென்று சொல்லுகிறார்கள்.

உ௧௧. சாதுத்தன்மை உயர்ந்தவன் தாழ்ந்தவனென் றறிதல் வலிமை தயை அதிககொடை இவைகள் மத்தியஸ்தனுக்குக் குறிகளாக விருக்கின்றன.

உ௧௨. துன்பம் நேரிட்டபோது ஆரோக்கியமுதலான சேஷமத்தைக் கொடுக்கிறதாயும் ஆற்றுவாய்க்காற் பாச்சலுள்ளதாயும் அதிகபுற்களினால் பசுக்களை விரத்திசெய்கிறதாயுமிருக்கிற பூமியையாவது ஒருவனுக்குக்கொடுத்துத் தண்ணைக்காப்பாற்றிக்கொள்ளவேண்டியது.

உ௧௩. ஆபத்தைப்போக்குவதற்காக பொருளைக் காப்பாற்றவேண்டியது. அந்தப்பொருளைச் செலவழித்தாவது மனையானைக் காப்பாற்றவேண்டியது. இவ்விரண்டினாலும் எப்போதுத் தண்ணைக் காப்பாற்றவேண்டியது.

உக௪. தனக்குப் பொக்கிஷநாரம் மித்திரநாசம் சேநாநாசு
இவைகள் எகநாலத்தில் நேரிட்டாலும் மகங்கலங்காமல் நன்றாகவே
சிந்து சதுர்விதவுடயத்தினுளும் தான்குசப்புகிறதை நினைக்கவேண்
டியது.

உக௫. தன்னையும் தானையவேண்டியதையும் சதுர்விதவுட
யம்சனையும் நன்றாயறிந்து பெருநுகுகொட்கும்பொருட்டு கைத்திரி
தன்மைப்படி யத்தநஞ் செய்யவேண்டியது.

அரசன் போஜனவிதி.

உக௬. இத்தப்பிரகாரம் நடத்தவேண்டியதான இராஜ்ஜியகா
யங்களை மந்திரிகளுடன் யோசித்து ஆயுதத்தினுற் கொஞ்சம் விட
யாடி நடுமத்தியநத்தில் போசுநத்திற்காக தன்னரன்மனைக்கு வரவே
ண்டியது.

உக௭. அந்தவரன்மனையில் தனக்குவந்த ஸூக துக்கவிஷய
தில் தன்னைப்போன்றவர்களையும் சமயமறிந்தவர்களையும் யாராலு
கலைக்கக்கூடாதவர்களையும் விஷமுதலியவைகளைக் கலக்காதவராயு
இருக்கிற பரிச்சாரகாலால் பாசுந்செய்யப்பட்டிருக்கிற அந்கமுதல்
யவற்றை விஷத்தைப்போக்கும்படியான மந்திரித்தைச் சொல்லிப்பு
க்கவேண்டியது.

உக௮. தான் புரிக்கும் பதார்த்தங்களில் விஷத்தைப்போக்கும்
படியான முலிகைகளைச் சேர்த்துக்கொள்ளவேண்டியது அப்படி
பட்ட ஜீவரத்தினங்களை எப்போதும் அரசன் கையில் மறவாமற் றிரி
கவேண்டியது.

உக௯. அரசன் புரிக்கும்போது பரிசுதிக்கப்பட்டவர்களையும்
பரிசுத்தமான வேஷம் ஆபரணமுள்ளவர்களையும் சேவிட்டத்தில் மகம்
வையாதவர்களாயுமிருக்கிற ஸ்திரிகள் தூபம் சிதிரி சாமரம் ஸ்நா
பாநங்களுக்கு உபயோகமான தண்ணீர் இவைகளா லுபசரிக்கவேண்
டியது.

உ௧௦. இத்தப்பிரகாரம் வரகம் படுக்கை ஆசனம் ஆசனம் ஸ்
நாநம் பூச்சு மற்றும் அலங்காரங்கள் இவைகளிலும் அரசன் சாக்கிர
தையாயிருக்கவேண்டியது.

உஉ௧. புகித்தபின்பு அந்தப்புரத்தில் தன் ஸ்திரீகளுடன் ஒரு முகூர்த்தகாலம் விளையாடிப் பின்பு பகலின் எட்டாவது பாகத்தில் அலங்காரமுள்ளவனாய் சபைக்குப்போய் இராஜகாரியத்தைப்பார்க்க வேண்டியது.

உஉ௨. பின்பு அந்த அலங்காரத்துடனே வில்வித்தை முதலிய கற்றுக்கொள்ளுகிறவர்கள் வாகனம் ஆபரணம் ஆயுதம் இவைகளி ருக்கிறவிடத்திற்குப்போய் பார்க்கவேண்டியது.

உஉ௩. மறுபடிமாலையில் சந்திசெய்துவிட்டு வீட்டுக்குள் கத் தியைக் கையில்வைத்துக்கொண்டு இரகசியத்தைச்சொல்லுகிற வேவு காரர்களின் சமாச்சாரங்களை விசாரிக்கவேண்டியது.

உஉ௪. பின்பு அவர்களோடு மற்றொருவிடுதிக்குப்போய் அவர் களை யொவ்வொருவராக அதுப்பிவிட்டு தன்பரிசாரக ஸ்திரீகளுடன் போஜனத்திற்காக அந்தப்புரம் செல்லவேண்டியது.

உஉ௫. அவடத்திற் புகித்தபின்பு கூத்து பாட்டு வாத்தியம் இவைகளால் கொஞ்சஞ் சந்தோஷமடைந்து பின்பு அந்தப்புரத்தி ற்படுத்து விடியற்காலம் வருத்தமின்றி எழுந்திருக்கவேண்டியது.

உஉ௬. இப்போது சொல்லிவந்தவிதிப்படி இராஜஜியகாரியங் களையெல்லாம் அரசன் தனக்குநோயில்லாத காலத்தில் தானே விசா ரிக்க வேண்டியது. நோயிருந்தால் தக்கமந்திரி முதலானவர்களால் விசாரிக்கச் செய்யவேண்டியது.

ஏழாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக-அத்தியாயம் எ-க்கு சலோகம்-௧௪௦௬.

எட்டாவது

அத்தியாயம்.

வியவஹாரபரிபாஷை.

க. வியவஹாரங்களை நீர் வானிக்க மனமுள்ளவரசன் மந்திராலோசனையறிந்த மந்திரிகளோடும் பிராமணர்களோடும் வணக்கமுள்ளவனாய் நீதிசபைக்குப் போகவேண்டியது.

உ. அந்நக்சபையில் வணக்கமுள்ள வேதந்தையே ஆபரணமாக வள்ளவனாய் உட்கார்த்தாவது அல்லது சொற்பசாரியமாக யிருந்தால் பின்னுகொண்டாவது வலதுகையைத் தூக்கிக்கொண்டு வழக்காளியின் வழக்கை விசாரிக்கவேண்டியது.

ங. பதினெட்டுவழியாலும் வந்திருக்கிற வழக்காளிகளின் வழக்கை சாஸ்திரத்தில் பார்க்கப்பட்டும் உலகத்திற்காணப்பட்டும் இருக்கிற சான்றினர்முதலான காரணங்களால் திகத்தேயுந் தனித்தனியாக விசாரிக்கவேண்டியது.

ச. அந்தப் பதினெட்டுவழிகளாவன. முதலாவது கடன்கோடல் இரண்டாவது ஒருவரிடத்துந் காக்குப்படி வைத்தபொருள் முன்றாவது உடையவனல்லான் விற்றால் காணாவதாகடி லாபஞ்சம்பாதித்தல் ஐந்தாவது தாக்குச்செய்தபொருளைக் கொடாமை.

ரு. ஆறாவது சம்பளங்கொடாமை ஏழாவது கட்டுப்பாட்டை மீறிடத்தல் எட்டாவது ஒருபொருளை விற்றாவது வரங்கியாவது பின்பு சந்தேகத்தல் ஒன்பதாவது மாட்டையுடையவனுக்கும் மேய்ப்பவனுக்கும் வரும்வழக்கு.

சு. பத்தாவது எல்லாவழக்கு பதினென்றாவது அடித்தல் பன்றிரண்டாவது திட்டல் பதின்மூன்றாவது திருட்டு பதின்னான்காவது வன்செய்கை பதினேந்தாவது ஒருவன் ஸ்திரீயை அபகரித்தல்.

எ. பதினாறாவது மாதராவதருமம் பதினேழாவது விபாகம் பதினெட்டாவது சூதாடல் இப்பதினெட்டும் வழக்குக்கு இருப்பிடமாயிருக்கின்றன.

அ. இந்தவிஷயங்களில் அதிகமாகவழக்கிடுகின்ற மனிதர்களின் வழக்கை பழையகையானதருமப்படி தீர்மானிக்கவேண்டியது.

கா. அரசன் காரியார்த்திரத்தினாலாவது பிணியினாலாவது தானாகவே எப்போது விசாரணைசெய்யக்கூடாத்தோ அப்போது வழக்கைக்கண்டு பிடிக்கிறவிஷயத்தில் பண்டிதனான பிராமணனை விசாரிக்கும்படி நியமிக்கவேண்டியது.

கி. அந்த பண்டிதப் பிராமணனும் முற்று * சபிகர்களோடு மேலான அந்தச்சபையிற் பிரவேசித்து உட்கார்த்தாவது நின்றுகொண்டாவது அரசன் விசாரிக்கவேண்டிய காரியங்களைத்தான் விசாரிக்கவேண்டியது. உலாவிக்கொண்டு விசாரிக்கக்கூடாது.

கக. சபையாவது எவ்விடத்தில் வேதமறிந்த முற்று சபிகபிராமணனும் அரசனோலேற்படுத்தப்பட்ட பண்டிதபிராமணனும் இருக்கிறார்களோ அந்தகிடத்தையே சபையென்று சொல்லுகிறார்கள்.

கஉ. அதர்மத்தினால் கெடுக்கப்பட்டு நீதிக்ஷயத்தாவந்த தருமத்திற்கு விரோதமான அதர்மத்தை சபிகர்கள் நீக்காமற்போனால் அந்தவிஷயத்தில் அவர்கள் பாபியாகிறார்கள்.

கங. மனிதன் வழக்கைக்குறித்து நீதிக்ஷயத்திற்கோகாமலே இருக்கவேண்டியது அல்லது போனால் உண்மைபயாவது சொல்லவேண்டியது. அறிந்ததை சொல்லாமற்போனாலும், அறியாததை விரோதமாகச்சொன்னாலும் பாபியாகிறான்.

கச. எந்தவழக்கில் தருமமானதுவாதிரதியாவது மனின் அதர்மத்தாலும் சத்தியமானது சாஷிகளின் அசத்தியத்தாலும் விசாரணைகாலத்தில் கெடுப்படுகிறதோ அந்தவழக்கில் சபிகர் முற்றவானிகள்.

கரு. தருமம் அழிக்கப்பட்டால் அது நம்மையழிக்கும், அது காப்பாற்றப்பட்டால் நம்மைக்காப்பாற்றும், அழிக்கப்படாத தருமம் நம்மையழிக்காது ஆகையால் தருமத்தையழிக்கக்கூடாது. என்று நீதிக்காரன் சபிகர்களைநோக்கிச் சொல்லவேண்டியது.

* சபிகர்-என்பது நீதிக்காரனுடனிருந்து வழக்காளிகளின் நியாய நியாயத்தை அறிதிறதற்காக நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்.

க௬. தெய்வத்தன்மையுள்ள தருமமானது அபிஷ்டங்களையெல்லாம் வருஷிக்கிறபடியினால் அதைவிருஷமென்று சொல்லுகிறார்கள் அதை யழிக்கிறவனை விருஷலெனென்று தேவர்கள் சொல்லுகிறார்கள் ஆகையால் தருமத்தை யழித்தக் கூடாது. விருஷலனாவது தருமகாதகன்.

க௭. தேசத்தோடு மற்றவைகளெல்லாம் அழிந்துபோகிறது தருமமொன்றே இறந்தபின்னும் அநுசரிக்கிறது. ஆதலால் அதுவே மேலானசினேகிதன்.

கஅ. அகநிரமமாகச்செய்த தீர்ப்பினால்வரும் அதர்மத்தில் நாலிலொருபங்கு செய்தவனையும் மற்றொருபங்கு சான்றினரையும் மற்றொருபங்கு சபிகர்களுையும் மற்றொருபங்கு அரசனையும் அடைகின்றது.

கக. எந்தவழக்கில் தண்டிக்கத்தக்கவன் தண்டிக்கப்படுகிறானோ அந்தவழக்கில் அரசனுக்குப் பாவமில்லை சபிகர்களுக்குக் குற்றமில்லை பாவமானது செய்தவனைச் சாரும்.

உ0. பிராமண குலத்திற்பிறந்து கர்மானுஷ்டான மில்லாத பிராமணனையும் அரசன்செய்யவேண்டிய தீர்மானங்களைச் செய்யலாம். சூத்திரனொருபோதுத் தீர்மானஞ்செய்யக்கூடாது.

உக. எந்தத்தேசத்தில் அரசன்செய்யவேண்டிய தருமவிசாரணையைச் சூத்திரன் செய்கிறானோ அந்தத் தேசமுமுதும் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுதே சேற்றிலகப்பட்ட பசுவைப்போலே துன்புப்படுகின்றது.

உஉ. எந்தத்தேசத்தில் சூத்திரர். தெய்வத்தை நித்திக்கிறவர்கள் இவர்கள் அதிகமாயும் துஜாதிகளில்லாமலும் இருக்கிறார்களோ அத்தேசமுமுதும் வறுமை நோய் இவைகளால் துன்பப்பட்டிடுச்சீக்கிரத்தில் அழிந்துபோய்விடும்.

உங. நீதிக்காரன் தருமாசநத்தி லுட்கார்ந்துகொண்டு சரீரங்களைப் போர்த்துக்கொண்டு திக்குப்பாலகர்களுக்கு வந்தனஞ்செய்து பின்பு வழக்குகளை விசாரிக்கத் துவக்கவேண்டியது.

உச. வழக்கின் உயர்வு தாழ்வு லாபம் நஷ்டம் தருமம் அதர்மம் இவைகளை நன்றாய் நின்று வருணக்கிரமமாக விதிப்படி வழக்கை விசாரிக்கவேண்டியது.

உரு. வெளியில் காணத்தக்கதான தொழி முகவருணம் கீழ்ப்பார்வை முதலிய அபிப்பிராயக்குறி வியர்வை மயிர்க்கூச்சு கைதட்டல் முதலியசேஷ்டை கண் செய்கை இவைகளால் வழக்காளியினுட்கருத்தை யறியவேண்டியது.

உசு. ஏனென்றால் மேற்சொன்ன உருவம் அபிப்பிராயக்குறி நடை செய்கை சொல் கண் வாய் இவைகளின்குறி இவைகளாலேயே மனிதர்களின் உட்கருத்து அறியப்படுகிறது.

உஎ. தன்பொருளைக் காப்பாற்றத் திறமில்லாதசிறுவன்பொருளை அவன் வேதமோதிவருகிற வரையிலாவது அவனுக்குப் பாலியம்போகிறவரையிலாவது அரசன் காப்பாற்ற வேண்டியது. (பதினாறுவயதுவரையில் பாலியம்.)

உஅ. மலடி இறந்துபோன பிள்ளையையுடையவள் தேசாந்தரம்போன பதியையுடைய பதிவிரதாஸ்திரி பந்துவில்லாதவள் விதவைகள் இவர்களின் பொருளையும் அரசனே காப்பாற்றவேண்டியது.

உக. இந்தஸ்திரீகள் ஜீவித்திருக்கும்போது அவர்களின் பந்துக்களாராவது அவர்களின் பொருளை யபகரித்துக்கொண்டு அவர்களைக்காப்பாற்றாவிட்டால் அவர்களை தர்மஷ்டனானவரசன் திருடனைப்போல்தண்டித்து பொருளையும் வாங்கிக்கொடுக்கவேண்டியது.

உஊ. ஒருவன் கைதப்பி அரசனிடத்து அகப்பட்டபொருளை அரசன் மூன்றுவருஷம் வரையில் வைத்துக் காப்பாற்ற வேண்டியது. அதற்குள்ளாகவுடையவன் வந்துபெற்றுக் கொள்ளாவிடில் அரசன் அதையெடுத்துக்கொள்ள வேண்டியது.

உக. எவன் இந்தப்பொருளெனதென்று சொல்லுவானே அவனை அந்தப்பொருளின்ரூபம் தொகை அது கெட்டுப்போனவிடம் இவைமுதலானவைகளைத் தர்க்கித்துக் கேள்விகேட்க வேண்டியது. உடையவனாகவிருந்தால் அப்பொருளைக் கொடுத்துவிடலாம்.

௩௨. பொருள் கைகிட்டுப்போன விடத்தையும் காலத்தையும் நிறத்தையும், உருவத்தையும், இடைமுறைகளைக்கையும், சரியாகச் சொல்லாவிடில் அவனுக்கு அந்தப்பொருளின் தொகைக்குச் சரியான தண்டம்விதிக்க.

௩௩. தப்பிப்போய்கப்பட்டபொருளை காப்பாற்றினதற்காக அரசன் ஆறில் அல்லது பத்தில் அல்லது பன்னிரண்டில் ஒருபங்கை அப்பொருளுடையவன் குணகுணத்துக்குத்தக்கபடி பெரியோர்களின் தருமத்தை நினைந்து எடுத்துக்கொண்டு மற்றதை உடையவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்.

௩௪. ஒருவன் கைதப்பிப்போனபொருளை அரசன்மனிதர்கள் கண்டெடுத்தால் அதை யரசன் தன்காவலில்வைத்துக் காப்பாற்றவேண்டியது. அதைத் தன் காவற்காரர்களில் யாராவது திருடினால் அவர்களை யானையின்காலா விடறச்செய்யவேண்டியது.

௩௫. எவன் ஒருபுறையலைக் கண்டெடுத்து அந்தப்பொருளை த்தனதென்று ருசுப்படுத்தினானோ அதிலும் ஆறிலாவது பன்னிரண்டிலாவது ஒன்றினை யெடுத்துக்கொண்டு மற்றதை யவனுக்குக் கொடுக்கவேண்டியது.

௩௬. ஒருவன் அந்தப்புறையலைத் தனதென்று பொய்யாகச் சாதித்ததாகத் தெரிந்தால் அவனுக்கு அந்தப்பொருளின் தொகையில் பதினாறு லொருபங்கு அல்லது அவனுஸ்தியி லெட்டிலொருபங்காவது தண்டம் விதிக்கவேண்டியது.

௩௭. வித்துவானான பிராமணனுக்கு அவனால் வைக்கப்பட்ட புறைய லகப்பட்டால் முற்றுமவனே யெடுத்துக்கொள்ளலாம் அதே னெனில் அவனெல்லாருக்கும் மேலானவனல்லவா.

௩௮. அரசன் பூமியிலிருந்து புறையல்கண்டெடுத்தால் அதி ல்பாதிபைய பிராமணர்களுக்கு தாருஞ்செய்து மற்றதைத் தன்பொக்கி ஷத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டியது.

௩௯. கல்வியுள்ள பிராமணன் தவிர மற்றவர்களுக்கு பூமியிலிருந்து அகப்பட்ட இரத்தினமுதலிய புறையல்களில் அரசனுக்குப் பாதிக்கொடுக்க வேண்டியது. ஏனெனில் அவன் பூமிக்கு யஜமான னல்லவா.

ச௦. திருடன் கொண்டுபோகப்பட்ட பொருளை அரசன்கண் டுபிடித்தால் அதற்குடையவ னகப்படாதபோது அதைச் சகலவரு ணத்தாருக்கும் கொடுக்கவேண்டியது அரசன் மனக்கு உபயோகப் படுத்திக்கொண்டால் திருடன்பாவம் அரசனைச்சாரும்.

ச௧. அரசன் ஜாதிதரும்ம தேசதரும்ம யாபாரிகளின் தரும்ம குலதரும்ம இவைகளை நன்றாக விசாரித்து அதற்கு விரோதமின்றி தான் தீர்மானிக்கவேண்டியது.

ச௨. ஏனென்றால் தன்றன் காரியங்களைச் செய்துகொண்டும் தன்றன் அருஷ்டாநத்தில் சாக்கிரதை யுள்ளவர்களாயு மிருக்கிறமனி தர்கள் தூரதேசத்திலிருந்தாலும், அனைவருக்கும் இஷ்டராகிரர்கள்.

ச௩. அரசனேனும் அல்லது அவனால் நியமிக்கப்பட்ட நீதிக் காரனேனும் தானாக ஒருவழக்கைக் கற்பிக்கவும் ஒருவர்கொண்டுவரு கிற வழக்கை விசாரிக்காம லிருக்கவுங்கூடாது.

ச௪. சுத்தியினால் வெட்டப்பட்டமிருகம் ஓடிப்போன விடத் தை வேடன் இரத்தபிந்துக்களால் அறிகிறாப்போல் அரசன் பிர மாணமுதலிய காரணங்களால் தரும்த்தி னுண்மையைக் கண்டறிய வேண்டியது.

ச௫. நீதிக்காரன் சுத்தியத்தையும், பொருட்டொகையையும், சான்றினரின் உண்மையையும், தேசத்தையும், அபராதத்தின் சுலபா திக்கியத்தையும், காலத்தையும், யோசித்துப்பார்த்து தன்னுத்துமா நரகத்தை யடையாதிருக்கும்படி தீர்மானிக்கவேண்டியது.

ச௬. அந்தத் தேசத்திலிருக்கிற பெரியோர்கள் தரும்மறிந்த பிராமணர்கள் இவர்களினு வெந்த தேசாசார குலாசாரங்கள் யேற்ப டுத்தப்பட்டிருக்கின்றனவோ அதற்கு விரோதமில்லாமல் தான் தீர் மானிக்கவேண்டியது.

க ட ன் க ோ ட ல்.

ச௭. கொடுத்தபொருள் தனக்குக்கிடைக்கும்பொருட்டு * உ த்தமர்ணனால் கேட்டுக்கொள்ளப்பட்ட நீதிக்காரன் () அதமர்ணனை

* உத்தமர்ணன்-என்பது கடன்கொடுத்தவன்.

() அதமர்ணன்-என்பது கடன்வாங்கினவன்.

விசாரித்து அவ்விடத்தினின்றும் பொருளை வாங்கி உத்தமர்ணனுக்குக் கொடுக்கவேண்டியது.

சஅ. மேல் சொல்லப்போகிற உபாயங்களுக்குள் எத்தெந்த தத்தினு உத்தமர்ணன் அதமர்ணனிடத்தில் பொருளை வாங்கிக்கொள்ளலாமோ அந்தந்தவுபாயத்தினால் வாங்கிக்கொள்ளலாம்.

சக. உபாயமாகவது அதமர்ணன் பத்தக்களைக்கொண்டு அந்நுக்கு நல்வாரத்தை சொல்லியாவது அவ்வினத்தானே யநுசரித்தானே சீட்டுமுதலிய ஆதாரைக்கொண்டு வறக்கிட்டாவது தூஷண முடிபவற்றை எவ்விடத்திரவலாக வாங்கிக்கொண்டு கடனை யொழுங்குபடுத்தென்று சொல்லியாவது அவன் பகமுதலானவற்றை மறித்த அவன் வீட்டுவாசற்படியில் படுத்துக்கொண்டாவது அவ்வினத்தன் வீட்டில் அழைத்து அடித்தாவது உத்தமர்ணன் பொருளை வாங்கிக்கொள்ளலாம்.

ரு௦. எந்த உத்தமர்ணன் தான்கொடுத்தபொருளை எவ்விதமாவாவது தானே வாங்கிக்கொள்வானே அவ்வின அரசன் விசாரிக்கக்கூடாது.

ரு௧. நீதிக்குவந்தபின்னும் அதமர்ணன் கடன்கொடுக்கவேண்டியதில்லை யென்று மாறுபாடுசெய்தால் பத்திரஞ் சான்றினர் முதலானவர்களால் கொடுக்கவேண்டியதாக ஏற்பட்டால் உத்தமர்ணனுக்குப் பொருளையும் வாங்கிக்கொடுத்தது அதமர்ணன் சத்திக்குத் தக்கபடி தண்டத்தையும் விதிக்கவேண்டியது.

ரு௨. நீதிக்காரன் கடனைக் கொடுத்துவிடென்று நீதிசபையில் சொல்லப்போது அதமர்ணன் நான் கொடுக்கவேண்டியதில்லை யென்றால் பணங்கொடுத்தபோது இருந்த சான்றினர் அப்போது ஏற்பட்டபத்திரம் இவைகளைக்கொண்டு உத்தமர்ணன் ருசப்படுத்த வேண்டியது.

ரு௩. எவன்தான் பணங்கொடுக்குப்போது இல்லாத சான்றினரைக் காட்டுகிறானே எவன் சான்றினரைக் காட்டி மறைக்கிறானே எவன் முன்னுக்குப் பின்விரோதமாகக் காரியங்களை யறியாமற் பேசுகிறானே இவர்களையும்.

ரு௪. எவன் முன் தான்பணங் கொடுத்ததாகவும் பின்புதன்பிள்ளை முதலானவர்கள் கொடுத்ததாகவும் வியாஜத்தைச் சொல்லிவிட்ட

டு ஓடிப்போகிறானே எவன் நீதிக்காரன் கேட்கும் கேள்விக்கு உத்தரவு சொல்லவில்லையோ இவர்களையும்.

டுரு எவன் சான்றினரோடு பேசக்கூடாதவிடத்தில் இரகசியமாகப் பேசுகிறானே எவன் ஆசேஷித்துக் கேட்பதற்குச் சரியாகச் சமாதானம் சொல்லவில்லையோ எவன் வழக்கிட்டு விசாரணைகாலத்தில் தேசாந்திரத்துக்குப் போகிறானே இவர்களையும்.

டுசு. எவன் நீதிக்காரன்வழக்கை தர்க்கித்துக் கேட்கும்போது சரியாகச் சொல்லவில்லையோ எவன் தனக்கு விரோதமானவைகளைச் சாதகமாகச் சொல்லுகிறானே இவர்களையும்.

டுஎ. எவன் தனக்குச் சான்றின ரிருக்கிறார்களென்றுசொல்லி காண்பிக்கச் சொல்லும்போது காண்பிக்கவில்லையோ இவனையும் இவ் விதகாரணங்களால் தோற்றவர்களாகத் தீர்மானிக்க வேண்டியது.

டுஅ. உத்தமர்ணன் விசாரணைகாலத்தில் தன்வழக்குக்குச் சரியான உத்தரவு சொல்லாவிடில் அவனைக் காவலிலாவது வைக்கவேண்டியது. தண்டமாவது விதிக்கவேண்டியது. அதமர்ணன் நாற்பத்தைந்து நாளைக்குள்ளாவது நீதிக்குவந்து தன் னியாயத்தைச் சொல்லிக்கொள்ளாவிடில் வழக்கில் தோற்றுப்போவான்.

டுசு. எந்த அதமர்ணன் எவ்வளவுபொருளைக் கொடுக்கவேண்டியதில்லையென்று மறைக்கிறானே எந்த வுத்தமர்ணன் எவ்வளவுபொருள் வரவேண்டுமென்று பொய்சொல்லுகிறானே தருமமறியாத இவ் விருவர்களுக்கும் அந்தப்பொருளுக் கிரட்டிப்பான தண்டம்விதிக்க

சுய. உத்தமர்ணனால் நீதிக்கழைக்கப்பட்ட அதமர்ணன் வாங்கினதே யில்லையென்று பொய்சொன்னால் மூன்றுக்குக்குறையாத சான்றினரால் நீதிக்காரன்முன்பாக உத்தமர்ணன் ருசுப்பிக்க வேண்டியது.

சுக. உத்தமர்ணன் எப்படிக்கொத்த சான்றினரை விவஹாரத்தில் வைத்துக்கொள்ளாமோ அவர்களையும் அவர்களுண்மையாகச் சொல்லவேண்டிய விதத்தையும் சொல்லப்போகிறேன்.

சான்றினர் பிரகரணம்.

சுஉ. கிரகஸ்தர்களாயும், புத்திரவாங்களாயும், அந்தத்தேசத்திற் பிறந்தவர்களாயும், நான்குவருணத்தி லொருவர்களாயும்

பவர்கள் உத்தமர்ணனால் சொல்லப்பட்டவர்களால் சான்றினர் தம்மைக்கு உரியவர்க ளாகிறார்கள். ஆபத்தில்லாதபோது இவர்களை விட யாருங்கூடாது.

க௩. சகலவருணங்களிலும் உண்மையைப் பேசுகிறவர்களாய் ம் சகலதருமத்தை யறிந்தவர்களாயும், ஆசையில்லாதவர்களாய் மிடு ப்பவர்களைச் சான்றினராகக் கோரவேண்டியது. மற்றவர்களை நீக் வேண்டியது.

க௪. பொருளில் சம்பந்தப்பட்டவர்கள் சிநேகிதர்கள் வேலை காரர்கள் சத்துருக்கள் பிரசித்தமான தோஷமுள்ளவர்கள் நோயாளிகள் பஞ்சமஹாபாவிகள் இவர்களைச் சான்றினராகக் கோரக்கூடாது.

க௫. அரசன் மிட்டாயிச்சாரன் நட்புவன் வேதமோதினவன் மாணக்கன் சந்நியாசி இவர்களையும்.

க௬. ஒருவனுக்குட்பட்டவன் அபவாதமுள்ளவன் சமுசயப் பட்டவன் ஈந்தொழில்செய்பவன் பாலன் கிழவன் ஒருவன் பறையன் இந்திரியமில்லாதவன் இவர்களையும்

க௭. வியசநமுள்ளவன் குடியன் பித்தன் பசிதாகமுள்ளவன் இளைப்படைந்தவன் காமவிசாரமுள்ளவன் அதிக கோபமுள்ளவன் திருடன் இவர்களையுஞ் சான்றினராகக் கோரக்கூடாது.

க௮. ஸ்திரீகளுக்கு ஸ்திரீகளுக்கும் துஜர்களுக்குத் துஜர்களும் சூத்திரர்களுக்குச் சற்சூத்திரர்களும், பறையன் முதலானவர்களுக்குப் பறையன் முதலானவர்களும், சான்றினராக இருக்கவேண்டியது

க௯. ஆனால் வீட்டுக்குள்ளாவது காட்டிலாவது இறந்துபோகும்படியான ஆபத்திலாவது எவன் தக்காலத்தில் அறுபோகசாலியாய் சமீபத்திலிருக்கிறானோ அவனைச் சான்றினனாகச் சொல்லலாம்.

௧0. இப்படிக்கொத்த ஆபத்துநேரிட்டபோது முன்சொன்ன குணமுடையவர் அகப்படாவிடில் ஸ்திரி பாலன் கிழவன் சீஷன் பந்து அடிமை வேலைக்காரன் இவர்களையும் சான்றினராகச் சொல்லலாம்

௧1. சான்றுரைக்கும்போது சித்தசவாதீநமில்லாத பாலன் கிழவன் நோயாளி பித்தன் இவர்களின் வசநங்கள் நிலையில்லாததால் அவர்களைக் குறிகளா லறியவேண்டியது.

எஉ. சகலமான துணிவுகாரியங்களிலும், திருட்டுச்சங்கதிகளிலும், பிறன்மனைவியை அபகரித்த விஷயங்களிலும், அடித்தல் திட்டல் இவைகளிலும் சான்றினரை தக்கவரென்றுத் தகாதவரென்றும் பரிசோதிக்கவேண்டியதில்லை.

எஊ. ஒருவிஷயத்தில் சான்றினர்களுடையமொழிக ளிருவிதப்படில் அரசன் அதிக சான்றினரை ஏந்துகொள்ளவேண்டியது. இரண்பிபகஷமுஞ் சரியாகவிருந்தால் அதிக குணமுள்ளவர்களுையும் அவர்களும் இரண்டுவிதமாகவிருந்தால் பிராமணனையும் ஏந்துகொள்ளவேண்டியது.

எச. சான்றினர் தன்கண்ணினால் பார்க்கப்பட்டாவது கேட்கப்பட்டாவதிருக்கிற காரியத்தை யுண்மையாகச் சொன்னால் தருமம் அர்த்தம் இவைகளால் குறைவுபடார்கள்.

எடு. கண்ணாற்பார்க்கப்பட்டும் காதால் கேட்கப்பட்டும் இராததை நீதிசபையில் பிதற்றுகிற சான்றினன் இறந்தபின் சவர்க்கத்தைவிட்டு நரகத்தை யடைகிறான்.

எசு. ஒருவிஷயத்தில் தான் சான்றினனாகக் கோரப்படாதவனாக விருந்தாலும் அதுகாரியத்தைத் தான்பார்த்தாயினும் கேட்டாயினும் இருப்பானாகில் அந்தவிஷயத்தில் நீதிக்காரன் கேட்பானாகில் தான் பார்த்ததையுங் கேட்டதையும் உண்மையாகச் சொல்லவேண்டியது.

எஐ. ஆசையில்லாத வொருவனையேனும் சான்றினனாகக் கோரலாம் மாதர்கள் பலரேனும் அவர்கள்புத்தியில் நிலையில்லாமையால் அவர்களையும் முன்சொன்ன தோஷமுள்ளவர்களையும் கடன்முதலிய விஷயத்தில் சான்றினராக ஏற்படுத்தக்கூடாது.

எஐ. சான்றினரால் சபாவத்திற் சொல்லப்பட்டவார்த்தையை உண்மையாக அறியவேண்டியது. பயப்படுத்துவதினால் முன் சொன்னதற்குப் பின் விரோதமாகவிருந்தால் அதைத் தருமமா ஏந்துகொள்ளக்கூடாது.

எஊ. நீதிக்காரன் சபையி னடுவில்வந்த சான்றினரை வாதிபிரதிவாதிகளுக் கெதிரில் நிறுத்தி மேற்சொல்லப்போகிற விதிப்படி நல்வார்த்தையாக வினவவேண்டியது.

அடி. ஓய் சான்றினரே இவ்விஷயத்தில் உங்களைச் சான்றின ராகக் கோரியிருப்பதினால் இவர்க ளிருவருக்கும் நடந்தகாரியத்தில் நீங்களறிந்ததை உண்மையாகச் சொல்லுங்கள்.

அக. உண்மையைச் சொல்பவன் மேலான வுலகத்தையும் இம் மையில் மேலானகீர்த்தியையு மடைகிறான். இந்தச்சொல்லானது பிர மனால் கொண்டாடப்பட்டிருக்கிறது.

அஉ. பொய்சான் றுரைப்பவன் தூறு ஜதம்வரையில் வருண னுடைய சர்ப்பபாசத்தாலே கட்டப்படுகிறான் ஆகையால். உண்மை யாகச் சொல்லவேண்டியது.

அங. உண்மையைச் சொன்னால் சான்றினன் பரிசுத்த னாகிற ன் தருமம்வருகிறது ஆகையால். சகலவருணத்தார் விஷயத்திலும் சான்றினர் உண்மையே சொல்லவேண்டியது.

அச. மனிதருக்கெல்லாம் தன் தன் அந்தராத்தமாவே சான்றாக வும் கதியாயிருக்கிறது ஆகையால் மேலான சான்றாகியவன் அந்தரா த்மாவை நீயவமானஞ் செய்யாதே.

அரு. பாபிகள் தாங்கள் பாபஞ்செய்யும்போது தங்களை யொ ருவரும் பார்க்கவில்லையென்று நினைக்கிறார்கள் அவர்களை மேற்சொல் லும் தேவர்களும் அவர்களந்தராத்தமாவும் பார்க்கிறார்கள்.

அசு. ஆகாயம் பூமி வாயு ஜலம் மனம் சந்திரன் சூரியன் அக் கினி யமன் இரவு இரண்டுசந்தி தருமம் இவைகள் மனிதர்களின் ச கல நடைபையும் அறிகிறார்கள்.

அஃ. பசுவில் பதினைந்துநாழிகைக்குள்ளாக நீதிசபையில் தே வதாவிக்கிரகம் பிராமணர்கள் இவர்கள் சமீபத்தில் பிராமணர்முதலா னசான்றினரை பரிசுத்தாளாக கிழக்குமுகம் அல்லதுவடக்குமுகமாக நிறுத்தி தானும்பரிசுத்தனாய் சத்தியஞ் செய்கிறது சான்றினரை வி சாரணசெய்யவேண்டியது.

அஅ. பிராமணனை சொல்லென்றும், பஷத்திரியனை உண்மை யைச்சொல்லென்றும், வைசியனை நீபொய்சொன்னால் உன்னுடைய பசுவும் விதையும், பொன்னும், பஸியாதழியுமென்றும், சூத்திரனை நீபொய்சொன்னால் மறையோனைக் கொன்றது முதலியபாபங்களை ய டைவாபென்றும், சத்தியங்கேட்கவேண்டியது.

அக. மிக்திரத்துரோகி மறையேனைக்கொன்றவன் ஸ்திரீயை
க்கொன்றவன் மகவைக்கொன்றவன் செய்நன்றியை மறத்தவன் இ
வர்க ளடையு முலகத்தை பொய்சான்றுரைத்தவனடைவான்.

க஠. ஒய்குணமுள்ள சான்றினர்களே நீங்கள் பொய்சொன்ன
ல் நீபிறந்தநாண்முதல் இதுவரைபிற்பெய்த புண்ணிபமெல்லாம் நீவ
ளர்க்கு நாய்க்குப்போய்ச்சேரும்.

கக. ஒய்கல்யாணகுணமுள்ள சான்றினனே நீயொருவனைவி
ருக்கிறேனென்று நினைக்கிறாய் அதுசரிபன்று ஏனென்றால் உன்னு
டையமநதில் நீசெய்யும் புண்ணிபராவங்களைப் பார்த்துக்கொண்டு ப
ரமாத்மா வாசஞ்செய்கிறார்.

கஉ. சூரியன் பிள்ளையாகிய யமனே உன்மநதில் வாசஞ்செய்
கிறார். பொய்சொல்லுதல் முதலியவற்றால் உனக் கவனித்ததில் வி
ரோதயில்லாம லிருந்தால் கங்கை குருகேஷத்திர முதலியவற்றைக்கு
றித்து நீபுண்ணியரத்திரை போகவேண்டியதில்லை.

கங. பொய்சான்றுரைத்தவன் வஸ்திரயில்லாதவனாய் மொட்
டைத்தலைபனாய் குருடனாய் பசிதாகங்கொண்டு தன் சத்துருவின் வீ
ட்டில் பிசைக்கெடுப்பான்.

கச. பின்னும் தருமநிச்சயத்திற்காக கேட்கப்பட்ட எந்தசா
ன்றினன் பொய்யைச் சொல்வானே அவன்பாபியாய் தலைகீழாகக்
காடாந்தகார நரகத்தில்விழ்வான்.

கரு. எவன் காணுகாரியைச் சொற்ப பிரயோசனத்துக்காக
நீதிசபையில் பொய்யாகச் சொல்லினான் அவன் ஆசையினால் மீன்க
ளை முள்ளாடன்சாப்பிடுகிற குருடனாய்பால் துன்பப்படுவான்.

கக. எவன் சான்றுரைக்கும்போது அனைத்துமறிந்த அவன்
அந்தராத்மா நடுக்கவில்லையோ இவ்வுலகத்தில் அவனைவிட யாரையு
முயர்ந்தவனாக தேவர்கள் சொல்லவில்லை.

கக. ஒய் நற்குணமுள்ள சான்றினரே எந்தெந்தக்காரியத்தில்
பொய்ச்சான்றுரைப்பவன் எவ்வளவுபந்துக்களை கொன்றபாபத்தை
யடைகிறானோ அதைக் கணக்குடன் சொல்லுகிறேன்கேளுங்கள்.

௧௦௮. ஓராட்டைக்குறித்துச் சொன்னபொய் சுற்றத்தாரில் ஐவரையும், ஒரு பக்கவைக்குறித்துச் சொன்னபொய் பதினமரையும், ஒரு குதிரையைக் குறித்துச் சொன்னபொய் சீசரைம்பதினமரையும், ஒரு மூலமுனைக்குறித்துச் சொன்னபொய் ஓராபிரவனையும் கொல்லும்.

௧௦௯. பொய் விஷயத்திற் சொன்னபொய் பிறத்தும் பிறவாமது மிருக்கிற கன்புத்திரர்களையும், பூமிவிஷயத்திற் சொன்னபொய் சகலபிராணிகளையும் கொன்றுவிடும். ஆதலால் பூமிவிஷயத்திற் பொய் சொல்லற்க.

௧௧. பின்னுள் தடாபமுதலிய நீர் நிலைகள் பெண் போகம் புணர்ச்சி முத்துமுதலிய மணிவகைகள் கல்லின் பேதங்கள் இந்தவிஷயத்திற் சொன்னபொய் பூமிவிஷயம்போல் உன் சுற்றத்தா செல்லோரையும் கொன்றதோஷத்தை உண்டிபண்ணும்.

௧௦௧. இப்போது சொல்லிய தோஷங்களைமெல்லாம் நீயறிந்து நீகேட்டதையும் பார்த்ததையும் சீரடித்தில் சரியாகச் சொல்லென்றுகேட்கவேண்டியது.

௧௦௨. மாட்டுமலமா ஜீனிக்கிறவர்களையும், வந்தகசஞ்செய்கிறவர்களையும், மிட்டாய் விற்கிறவர்களையும், சிற்பிவேலை செய்கிறவர்களையும், பாடலர்களையும், எவற்றொழில் செய்கிறவர்களையும், வட்டி வாங்கிப் பிழைக்கிறவர்களையும் இருக்கிறபிராமணர்களை சூத்திரரைப் போல எண்ணவேண்டியது ஆதலால் அவர்களை சூத்திரரைப்போல் பிரமாணம் கேட்கவேண்டியது.

௧௦௩. எவன் காரியத்தினுண்மை யறிந்திருந்தாலும், ஒருவனுக்குத் திங்குவராமையின்மேல் வறுவிதமாகச் சொல்லுகிறானே அவன் சுவர்க்கலோகத்தின் மூலமாட்டானென்று தேவர்கள் சொன்னதாகச் சொல்லுகிறார்கள்.

௧௦௪. சூத்திரன் வைசியன் எத்தனியன் பிராமணன் இவர்களுக்கு எந்தவிஷயத்தி லுண்மைசொன்னால் வதம் நேரிடுமோ அப்போது பொய்சொல்லலாம், அந்தப் பொய்யானது உண்மையைவிட மேலானது.

௧௦௫. ஆனால் தப் பொய்யினாலுண்டான பாபத்திற்கு பிராயச் சித்தமாக வாக்கை தேவதையாகவுடைய அவிசுக்களால் சரஸ்வதியைக்குறித்து ஹோமஞ்செய்யவேண்டியது

க0௬. அல்லது கூச்மாண்டங்களினாலே வருணனை தேவதையாகவுடைய இருக்கினாலாவது ஜலத்தை தேவதையாகவுடைய முன்றிருக்கினாலாவது அக்கநியில் ஹோமஞ்செய்யவேண்டியது.

க0௭. கடன்முதலிய விஷயங்களில் நீதிக்காரனால் அழைக்கப்பட்ட சான்றினன் பிணிமுதலிய பீடையில்லாதபோது நாற்பத்தைந்து நாளைக்குள் ளாக அதன் சங்கதியைவந்து சொல்லாவிடில் கடன்பொருளை உடையவனுக்கும் கடனில் பத்திலொருபங்கை அரசனுக்கும் தண்டமாகவுங் கொடுக்கத்தக்கவனாவான்.

க0௮. நீதியிற் சான்றுரைத்த எவனுக்கு ஏழுநாளேக்குள் நோய அக்கநிபயம் சற்றத்தார்நாசம் இவைகளுண்டாகிறதோ அவனை அந்தக்கடனையுங் கொடுக்கச்செய்து அவனுக்கு அபராதமும் விதிக்கவேண்டியது.

க0௯. சான்றினரில்லாத விஷயத்தில் வாதி பிரதிவாதிகளினுண்மையை அறியாத நீதிக்காரன் மேற்சொல்லுகிறபடி சத்தியத்தினாலாவது அறியவேண்டியது.

கக0. சத்தவிருஷிகளாலும், தேவர்களிலும் வழக்கிற்சத்தியஞ்செய்யப்பட்டிருக்கிறது. வசிஷ்டரும் பியவனன் பிள்ளையான சதாமாவென்னும் அரசனிடத்துத் தன்னை விசுவமித்திரன் தன்னிடநூறுபிள்ளையையும் பகழித்ததாகச் சொல்லும்பொழுது இல்லையென்று சத்தியஞ்செய்தார்.

கக௧. தெரிந்தவன் வீண்காரியத்திலும் சொற்பகாரியத்திலுஞ்சத்தியஞ்செய்யக்கூடாது. அப்படிசெய்கிறவன் இம்மையிலும் மறுமையிலும் அழிகிறான்.

கக௨. அநேகம் ஸ்திரீயுள்ளவன் அந்தஸ்திரீகளின் புணர்ச்சி விஷயத்திலும், விவாகவிஷயத்திலும், பசுமாடுகளின் புல்லுவிஷயத்திலும், ஹோமசமித்துக்கள் விஷயத்திலும், பிராமணனைக் காப்பாற்றும் விஷயத்திலும், பொய்சத்தியம்பண்ணினாலும் குற்றமில்லை.

கக௩. வாதி பிரதிவாதிகளை பிரமாணக் கேட்கும்போதும், பிராமணனைச் சத்தியமாகச்சொல்லென்றும் கூடித்திரியனை உன்வாகநம் ஆயுதம் இவைகளின்மேல் ஆணையிட்டுச் சொல்லென்றும், வைசியனை உன்பசு தாரியம் தநம் இவைகளின்மே லாணையிட்டுச் சொல்லென்

ஹம் ரூத்திரனை நான் பொய்சொன்னால் பஞ்சமஹா பாதகங்களை
டையக் கடவேனென்றும் சொல்லச் சொல்லி பிரமாணங் கேட்க
ண்டியது.

ககச. பிரமாணஞ் செய்பவனை மழுவாகிலும் எடுக்கச்சொல்
வேண்டியது. ஜலத்திலாவது அமிழ்த்தவேண்டியது. அல்லதுபிள்ளை
மனையாள் இவர்களின் தலைலாவது அடிக்கச்செய்யவேண்டியது.

ககரு. மழுவெட்டுகிறவனுக்கு கைவேகாமலும், ஜலத்திலழுத்
னவன் மிதவாயலும், பிள்ளை மனையாள் தலைபி லடித்தவனுக்கு உட
னே துன்பம் வேரிடாமலுமிருந்தால் பிரமாணத்திற் பரிசுத்தர்களாக
அறியவேண்டியது.

ககச. முற்காலத்தில் பிள்ளைதரணை கரிவட்டிராதானினாலே
நீ பிராமணனன்று ரூத்திரஸ்திரீக்குப் பிரத்தவென்று தூஷிக்கப்
பட்ட வத்ஸமஹாமுநி அக்கினிபிற பிரவேசிக்குர்போது அக்கினி
யானவன் அவருடைய ஒருமயிரையும் கொளுத்தவில்லை.

ககஎ. எத்தவழக்கிற் பொய்சான்று கூறப்பட்டதென்று தெரி
யப்படுமோ அந்தவழக்கு தீர்மானஞ்செய்யப்பட்டிருந்தாலும் உடை
க்கப்படும் அகிற்செய்த தண்டனையும், மாறிப்போம் விசாரணைமுடி
ந்து தீர்ப்புசொல்லுகிற சமயமா யிருந்தாலும் மறுபடியும் விசாரிக்க
வேண்டியது.

ககஅ. பொருளாசை குடிமயக்கம் அச்சம் கட்டி காமம் கோ
பம் அறிபாமை பாலியம் இவைகளால் பொய்சான்றுரைக்கப்படு
கின்றன.

ககக. இவைகளுக்கும் எவ்விஷயத்தால் பொய்சான்றுரைக்
கிறவனுக்கு எவ்விததண்டனையோ அதைக் கிராமமாகச் சொல்லப்போ
கின்றன்.

கஉ0. அந்தணன்முதலிய நான்கு வகுணத்திற் சான்றினன்
பொருளாசையால் பொய்ச்சான்றுரைப்பின் ஆயிரம்பணமும் மயக்
கத்தா லுரைப்பின் பூர்வசாகசதண்டமுடி, அசாத் தா லுரைப்பின்
இரண்டு மத்திமசாக தண்டமுடி, நட்பா லுரைப்பின் நான்கு பூர்வசா
கசதண்டமும்.

கஉக. காமத்தா லுரைப்பில் பதினமடங்கு பூர்வசாக தண்டமு ம், கோபத்தாலுரைப்பின் முர்மடங்கு பூர்வசாகசதண்டமும், அந் தியாமையாலுரைப்பின் இருநூறுபணமும், பாலியத்தா லுரைப்பின் நூறுபண தண்டமும் அவனுக்கு விதிக்கப்படும், இந்த பிரண்டு ச லோகத்திலும் சொல்லப்பட்ட பூர்வசாகச முதலியவற்றின் கணக் கை பின்னாற்காண்க.

கஉஉ. உண்மையாகிற தருமழியாமைக்கும், பொய்யாகிய அ தரும முண்டாகாமைக்கும் பொய்ச்சான் றுரைப்பவர்க்கு இந்தத்த ண்டனைகளை பெரியோர்களால் விதிக்கப்பட்டதாக மதுவா திகள் சொ ல்லுகிறார்கள்.

கஉங. பொய்ச்சான்றுரைக்கின்ற கஷத்திரியன்முதல் மூன்று வருணத்தாரையும், தருமிஷ்டனைவரசன் தந்தேசத்தைவிட்டுத் தூர த்தவேண்டியது. அல்லது சிசைஷயாவது செய்யவேண்டியது, பிராம ணனைமாத்திரம் தேசத்தைவிட்டே தூரத்தவேண்டியது.

கஉச. பிராமணனொழிய மூன்றுவருணத்தாருக்கும், சிசுவிக்க த்தக்கவிடம் பத்தென்றும் பிராமணனைக் காயப்படுத்தாமல் தூரத்தி விட வேண்டியதென்று சுவாயம்புவ மதுசொல்லியிருக்கிறார். சிலர் இந்தலோகத்துக்கு வந்திரத்தை யுரிந்துகொண்டும் அவன் வீட்டை யிடித்தும் ஊரைவிட்டுத் தூரத்தவேண்டியதென்றும் அபிப்பிராயப் படுகிறார்கள்.

கஉரு. அந்தப் பத்திடங்களாவன உபஸ்தம் உதரம் நா கை கால் கண் மூக்கு காது பொருள் தேகம் ஆகப்பத்து இவைகளில்யெ ன்த அங்கத்தால் குற்றம்செய்யப்படுகிறதோ அந்த அவயவத்தில் அ டித்தல்முதலிய சிசுவிக்கவேண்டியதென்ற கருத்து.

கஉசு. சான்றினரைக்குறித்த தண்டங்களை அவர்களின்முதற் றடவை இரண்டாந்தடவை யென்பதையும் குற்றங் குணங்களையும் சாமர்த்தியத்தையும், குற்றஞ்செய்த தேகத்தையும், காலத்தையும், தண்டத்தை விதிக்கின்ற வசநங்களையும் நன்றாக ஆராய்ந்து தக்கப டிதண்டம் விதிக்க.

கஉஎ. அதர்மமாகத் தண்டித்தால் இம்மையில் யசஸையும், மறுமையில் கீர்த்தியையும் சுவர்க்கத்தையும், அழிக்கும் ஆதலால் அதைநீக்கவேண்டியது.

க௮௮ தண்டிக்கத்தகாதவர்களை பொருளாசையால்தண்டிற்
றவனாயும், தண்டிக்கத்தகாதவர்களை தாசுநணியத்தால் தண்டியா
லும் இருக்கிறவாசன் இம்மையில் அபாசஸையும்மறுமையில் நு
த்தையும் அடைகிறான்.

க௮௯. பொய்சொல்பவனை முதல்விசை தப்புக்காரியம்மெ
தாய் இனி செய்யாதே யென்றுசொல்லி வாயால் மிரட்ட வேண்
யது மறுபடிசெய்தால் சிதுஷ்டா உன்னைச்சுடவேண்டுமென்று இ
முதலானதிட்டைத் திட்டவேண்டியது. முன்றும்விசைசெய்தால்
ண்டர்விதிக்கவேண்டியது நான் கவதுவிசை அடித்தல் காயப்ப
தல் முதலான சிவாஷ விதிக்கவேண்டியது.

க௯௦. இவர்கள் அடியாலும் அடங்காவிடில் அப்போது
சொன்ன நாலுதண்டனையுஞ் செய்யவேண்டியது.

பொருளின் தொகை.

க௯௧. உலகத்தில் விவஹாரத்திற்காக செம்பு பொன் வெள்
இவைகளுக்கு யாகொருகணக் கேற்பட்டிருக்கிறதேதா அதை முழுது
ஞ்சொல்லப்போகிறேன்.

க௯௨. சிறுபுழையின் வழிவருஞ் சூரியகிரணத்திலே நுண்ணி
தாகக்காணப்படுகின்றவைகளுக்கு திரிசரேணு என்றுபெயர்.

க௯௩. திரிசரேணு எட்டுகொண்டது ஈர் ஈர் மூன்றுகொண்ட
து மண்கடுகு மண்கடுகு மூன்றுகொண்டது வெண்கடுகு.

க௯௪. வெண்கடுகு ஆறுகொண்டது நடுத்தரயவம் நடுத்தரய
வம் மூன்றுகொண்டது குன்றி குன்றி ஐந்துகொண்டது மாடம்
மாடம் பதினாறுகொண்டது பொன் இத்தப்பொன் இரண்டரை வி
ராகனிடையாகும்.

க௯௫. பொன் நாலுகொண்டது பலம் பலம் பத்துக்கொண்ட
து தரணம் இதற்குமேல் வெள்ளிக்கணக்கு மேற்கொன்ன குன்றி
யிரண்டுகொண்டது வெள்ளிமாடம்.

க௯௬. வெள்ளிமாடம் பதினாறுகொண்டதுவெள்ளித்தரணம்
அதற்குப் புராணமென்றும்பெயர் தாம்பரக்கணக்கு பொண்கணக்

கிற்காட்டிய பலத்தில் நாலிலொருபங்கான தாம்பரத்துக்கு காரு டிகமென்றும் காருடாபணமென்றும் பணமென்றும் பெயராம்.

௧௩௭. வெள்ளித்தரணம் பத்துக்கொண்டது பலம் அதற்குச் சதமாநமென்றுபெயர் பொன்னின்பலத்தை நிஷ்கமென்று மறியவேண்டியது.

௧௩௮. பிரதமசாகசத்திற்கு இருநூற்றைம்பது பணமும்மத்தி மசாகசத்திற்கு ஐந்துபணமும் உத்தமசாகசத்திற்கு ஆயிரம்பணமும் கணக்கென்றறியவேண்டியது பிரதமசாகசத்துக்கு பூர்வசாகசமென்று நாமாந்தரமுண்டு.

௧௩௯. பிரதிவாதி தரிகன் கேழ்க்கும்போது கொடாமல் நீதிக்குவந்தபின் தான் கடன்கொடுக்கவேண்டியதாக ஏந்துகொண்டால் நூற்றுக்கைந்துபணமும் நீதிக்குவந்தபின்னும் தான்கொடுக்கவேண்டியகட்டளை யேந்துகொள்ளாவிடில் நூற்றுக்குப் பத்துப்பணமும் தண்டம்விதிக்கவேண்டியது இது மதுவின்கட்டளை.

வ ட் டி வ ா ங் கு த ல்.

௧௪௦. வட்டியினுற்பிழைக்கிறவன் பொருள்வளர்வதற்காக வசிட்டமுறியவை லேற்படுத்தப்பட்ட நூற்றுக் கொன்றே கால்வட்டியை மாதந்தோறும் வாங்க வேண்டியது.

௧௪௧. பெரியோர்களினால் வழங்கியதருமத்தை நினைத்துக்கொண்டு ஈடில்லாத்தொகைக்குநூற்றுக்கு இரண்டுவட்டியும், மாதந்தோறும்வாங்கலாம் இதனூற் பாபியாகமாட்டான்.

௧௪௨. மாதந்தோறும் ஈடில்லாக்கடனுக்கு நூற்றுக்கு இரண்டு மூன்று நான்கு ஐந்து வட்டியை வருணக்கிரமமாக வாங்கிக்கொள்ளவேண்டியது.

௧௪௩. வினைநிலத்தை அனுபவிக்கும்படி யீடாகவைத்துகடன் வாங்கினவிஷயத்தில் நூற்றுக்கு ஒன்றேகால் வட்டிவாங்கக்கூடாது. கெடுவு தப்பிப்போனாலும் அந்தநிலத்தை தான் ஒருவனுக்கு தாநமும் விக்கிரயமுஞ் செய்யக்கூடாது.

௧௪௪. ஈடுவைக்கப்பட்ட வஸ்திராபரண முதலானவற்றை உடையவ னுத்திரவின்றி அதுபவிக்கக்கூடாது. அதுபவித்தால் வட்டி

பையுந்தள்ளி அறுபொகக்கினால் சுட்டுந்து அழிவுநேரிட்டால் உயவனுக்கு முகலைக்கொடுத்து சந்தேகாஷ்ப்பாதித்தவேண்டியது.

கசரு. ஈடுவைத்தபொருள் இஷ்டத்தினால் அதுபவிக்கும் கொடுக்கப்பொருள் இவ்விரண்டும் எவ்வளவுகாணானாலும் அதுகத்தால் அழியமாட்டாது. தெநிக்காலமான போதிலும் அதையவைன் இஷ்டமானபோது பெற்றுக்கொள்ளலாம்.

கசக. உடையவானிஷ்டத்தினால் அதுபவிக்கும்படியாகக் கொடுத்த பசு ஒட்டகம் பழக்கிறகுதிரை எருது முதலியவைகள் அதுவிக்ஈறவனுக்குச் சொந்தமாகாது.

கசஎ. இஷ்டமின்றி யாதாவது ஒருபொருளை மற்றொருவ அதுபவிக்கும்போது உடையவன் அங்ஓழி விருந்துகொண்டு பத்வருஷம்வரையில் தடைசெய்யாவிட்டால் அச்சப்பொருள் அதற்றமேல் அவனுக்குச் சொந்தமாகாது. அதுபவிக்கிறவனுக்குச் சொந்தமாகும்.

கசஅ. ஆனால் பொருளுடையவன் புத்தியறிந்தவனையும், பன்னையபதுக்கு மேற்பட்டவனையுமிருந்து அவனுக்கெதிரில் அப்பொருளைப் பத்துவருஷம் அதுபவித்தால் அறுபொகக் காரனுக்குச் சொந்தமாகும் பின்பு உடையவன் வழக்கிடக்கூடாது.

கசக. ஈடுவைத்தபொருள் எல்லை சிறியவன்பொருள் இஷ்டத்தினால் அதுபவிக்கும்படி. கொடுத்தபொருள் * நிக்ஷேபம் () உபநிதிஸ்சீகீகள் அரசன்பொருள் அந்தணன்பொருள் இவைகள் பத்துவருஷத்திய அதுபோகத்தினாலும் அழியமாட்டாது.

கருய. உடையவனுத்தரவின்றி அவனுக்குத்தெரியாம லீட்டையதுபவிக்கிற மூடன் தானதுபவித்ததால் வந்ததேஷம் போகிற தற்காக அரைவட்டி தள்ளவேண்டியது. வலுவுசெய்து அதுபவித்தால் முழுவட்டியும் தள்ளவேண்டியது.

* நிக்ஷேபம்-என்பது தொகையைச்சொல்லி முத்திரை யில்லாமல் ஒருவனிடத்தில் காக்கும்படி வைக்கும்பொருள்.

() உபநிதி-என்பது. தொகையைச் சொல்லாமல் முத்திரையுடன் வைக்கும்பொருள்.

கருக. பொரு ளிரட்டிப்பாருமளவும், வட்டிவிதிக்கப்பட்டது, காரிபம் பழம் முதலானவை ஆட்டுமயிர் வாகனம் வைகளைக் கிரை பங்கட்டிக் கொடுத்தால் முதலுக்கு ஐந்துபங்கைவிடவட்டியுயராதது.

கருஉ. ஏற்பாடுசெய்துகொடுத்த வட்டியைவிட அதிகவட்டிகி டைக்கமாட்டாது. வட்டி யேற்பாடுசெய்யாமல் கொடுத்தால் உடை யவன் கேட்கிறவரையில் வட்டியில்லை தேட்டுக் கொடானிடில் அதுமு தல் தூற்றுக்கு ஐந்துவட்டிவரையில் வருணாகிரமமாகச் கொடுக்கத் தக்கது. இந்த முறைப்படி வாங்காமல் பிராமணனிடத்திலும் இரண் டுக்கு மேற்பட்ட வட்டிவாங்குவதை நிந்திக்கிறார்கள்.

கருங. உத்தமர்ணன் மாசந்தேநாறுமாவது மூன்றுமாசத்துக் கொருவிசையாவது வருஷத்துக் கொருவிசையாவது வட்டியைக் கொடுக்கும்படி யேற்பாடு செய்துகொள்ளவேண்டியது. அதற்குமே ற்கூடாது இப்படி ஒத்துக்கொண்டபடி வட்டி கொடானிட்டாலும் அந்தவட்டிக்கு வட்டிவாங்கக்கூடாது சாஸ்திரத்திற் சொல்லியதை விட அதிகவட்டியும் தரரட்டிப்புக்கு மேற்பட்ட வட்டியையும், வினா வில் அதிகலாபத்தை யுண்டாக்குகிற காலிகவிர்த்தியையும், ஏவல் செய்யத்தக்க காரிகவிர்த்தியையும் கடன்காரன் அவசரத்தினால் ஏற் றுக்கொண்ட காரிகவிர்த்தியையும் வாங்கக்கூடாது.

கருச. முதற்பொருளும் வட்டியுஞ் சேர்த்துக் கொடுக்கச் சக்த் தியில்லாதவன் தனிகனுடைய சம்மதியினாலே அதுவரைக்குக் கூடிய வட்டியைக்கொடுத்து முதற்பொருளுக்கு அந்தவருடமுதலியவை க ண்டெழுதிய புதுப்பத்திரத்தைப் பிறப்பிக்க.

கருரு. அப்படி வட்டியுங்கொடுக்கச் சக்தியில்லாதவன் வட்டி யுமுதலோடுகூட்டி கூடியதொகைக்கு வட்டியோடு புதுப்பத்திரம் ப் பிப்பிக்க.

ஒப்பிப் பணிசெய்யாமை.

கருசூ. இந்தத்தேசத்திற்கு இவ்வளவுதிருத்தில் கொண்டபோடி விடுகிறேனென்று சத்தம் ஏற்பாடுசெய்துகொண்ட வண்டிக்காரன் முதலானவர் அந்தக்கொடுப்படி கொண்டபோய்கிடானிடில் பேசிக் சத்தத்தொகை முழுமையும் அடையமாட்டார்.

ககரு. ஒருவரை மோசஞ்செய்வதற்காக சூதாக்கவைக்கப்பட்ட ஈடும், விகிரியமும், கொடுத்தலும், வாங்குதலும், மற்றுமுள்ள சூதானகாரியங்களும் உண்மையல்லாததால் அனைத்தையும் தள்ளிப் போட வேண்டியது.

ககசு. விபாகத்துக்குமுன் குடும்பத்துக்காகக் கடன்வாங்கிச் செலவழித்தவன் அந்தக்கடனைக்கொடாம லீந்தலுட்போனால் பிராதாக்கள் பிரிந்துக்கொண்டிருந்தாலும் வீதப்படிபொதுவில் அந்தக்கடனைக் கொடுக்கவேண்டியது.

ககசு. ஒருவனுடைய நேலைக்காரர்கள் தன்யஜமானன் குடும்ப விஷயத்திற்காக யஜமானன் ஊரிலிருக்கும்போதாவது அல்லது அந்நியதேசத்திலிருக்கும்போதாவது எந்தக்கடனை வாங்குகிறார்களோ அதை யசமானனேந்துகொள்ளவேண்டியது.

ககஅ. வலிமையால் கொடுக்கப்பட்டதும், அதுபயிக்கப்பட்டதும், எழுதிக்கொள்ளப்பட்டதும், மற்றக்காரியங்களும் நீக்கத்தக்கவைகளென்று மறுசொல்லீடுக்கிறார்.

ககசு. சான்றினர் பிரணயினர் நீதிக்காரன் இம்முறும்பிரணுக்காகப் பிரயாசைப்படுகிறார்கள் அந்தவாள் தரிசன் யடாரி அரசன் இந்நால்வரும் பிரதால் விருந்தியடைகிறார்கள்.

ககய. அரசன் எரியவற்றுக விருத்தபோதிலும் அதிரதீர்வையை வாங்கக்கூடாது. தரிசனாகவிருந்தாலும் வாங்கத்தக்கதை சிறிதுந் தள்ளக்கூடாது.

ககக. அரசன் வாங்கத்தகாத தீர்வையை வாய்நுவினாலும், வாங்கத்தக்கதை விடுவினாலும் அரசமர்த்தனைந்து சொல்லப்படுவான் பின்னும் இம்மைமறுவைப்பயனிநி யழித்தபோகிறான்.

ககஉ. நியாயமாய்த் தீர்வைவாங்குகாணும், மறுசொல்லீடுப்பதற்குப் பத்பாமல் காப்பாற்றுவதாலும், அரசன் மர்த்தனைந்து சொல்லப்படுவான். அன்றியும் இம்மை மறுமைப்பயனையும் அடைகிறான்.

ககங. ஆதலால் அரசன் கோபம் இந்திரியம் இவைகளை அடக்கிக்கொண்டு யமதருமராஜாவைப்போல் தானும் ஒருவனிடத்திலிட்டத்தையும், ஒருவனிடத்திற் கோபத்தையும், வையாமல் தருமப்படியாவரையுஞ் சரியாகப் பார்க்கவேண்டியது.

கஎசு. எந்தவரசன் பொருளாசையால் வழக்குகளை மாசுத் தீர்மானிக்கிறானே அந்தத் துராத்மாவை சததுருக்கள் விலகவைப்படுகிறார்கள்.

கஎடு. எந்த நீதிக்காரன் இராகத்துவைஷங்களை யடக்கி விவகாரங்களை தருமப்படி விசாரிக்கிறானே அவனை பிராநதிகள் அமுத்திரத்தைப்பிரை அடைந்து வேறுபடாமல் இருப்பனர்.

கஎசு. எந்தத் தரிகள் நாணரானுக்குச் சிநேகிதனென்ற குவத்தினால் ஸ்மிருதிக்கும் ஆசாரத்திற்கும் விவோகமாய் தன்பகு ஏற்றப்படி கடன் வரினது துன்பப்படுத்துகிறானே அவைகாரன் நீதிக்காரனுக்குறிவித்தால் அவன் தரிகனுக்குக் கடனைக் கொடுத்து தரிகன்செய்த குற்றத்திற்காக அவனுக்கு அந்தக்க தொகையில் நாலிலொன்று தண்டம்விதிக்க.

கஎஎ. தரிகனுக்கு சரிபாண ஜாதியாகவாவது அல்லது தாஜ ஜாதியாகவாவதுருக்கிற கடன்காரன் தான்வாங்கின கடனைக்கொகச் சக்ததீயில்லாமற்பிரானால் தன்ஜாதிக்குத்தக்க வேலையினால் கடனைத்தீர்க்கவேண்டியது உயர்ந்த சாதியாகவிறந்தால் அந்தக் கனைக் கிடைத்தபிராது கொஞ்சக்கொஞ்சமாகத் தீர்க்கவேண்டியது.

கஎஅ. கடன்விஷயத்தில் ஒருவருக்குகொருவர் வழக்காடுகின்மனிதர்களின் காரியங்களை இப்பிராது சொன்னவிதிப்படி சான்றிர்முதலிய நம்பிக்கையினால் உறுதிப்பட்டபடி அரசன் தீர்மானிவேண்டியது.

நிஷேபம்.

கஎக. நற்குலத்திற்பிறத்தும் நல்லொழுக்கமுள்ளவனாயும் தருமமறிந்தவனாயும் சகதியவாதியாயும் பெருங்குடியியாயும் தரிகனாயும் பூசிக்கத்தக்கவனாயும் இருக்கிறவனிடத்தில் தெரிந்தவன் நிஷேபத்தை வைக்கவேண்டியது.

கஎஓ. எவன் எவன்சையில் எந்தப்பொருளை எந்தவடையாளத்தேட்டு நிஷேபமாகக் கொடுக்கிறானே அவன் அந்தப்பொருளை அந்தவடையாளத்துடன் வாங்கிக்கொள்ளவேண்டியது.

க௮௧. நிசேஷபம்வைத்தவன் கேட்கும்போது அதைவாங்கின வன் கொடாவிட்டால் அவன் நீதிக்கறிஞர்கு வேண்டியது. நீதிக்கார னும் அவனைத்தனியாக விசாரிக்கவேண்டியது.

க௮௨. நிசேஷபம்வைக்கும்போது சாக்ஷியில்லாவிடில் வயது உருவம் உள்ளவர்களான தன்னிட வேவுகாரரைக்கொண்டு மற்றொரு நிசேஷபத்தை அவனிடத்தில்வைக்கச்சொல்லி பின்பு அவனை அந்த நிசேஷபத்தை அவர்களேக்கொண்டே கேட்கச்சொல்ல வேண்டியது.

க௮௩. அந்தப்பொருளை வைத்தபடி முத்தியைபோடு கொடுத் துவிட்டானில் முன்வைக்கதாகச் சொல்லிக்கொண்ட விஷயத்தில் இவன் சிறிதும் மோசஞ்செய்ய வில்லைபென்று நீதிக்கார னறியவே ண்டியது.

க௮௪. பின்புவைத்த நிசேஷபத்தையும்கொடாவிடில் முன்வை த்தவனுக்கும் பின்வைத்தவனுக்கும் அவனிடத்தில் நிசேஷபத் தொ கையை வாங்கிக்கொடுத்து அவனையும் தண்டிக்கவேண்டியது. இது தான் தருமிச்சயம்.

க௮௫. ஒருவனால் வைக்கப்பட்ட நிசேஷபம் உபநிதி இவைக ளை வைத்தவ னிருக்குமபோது அவன் பிள்ளையிடத்தில் கொடுக்கக் கூடாது. வைத்தவனிறந்துபோனால் அவன் புத்திரனிடத்தில் வாங்கி னவன் தானாகவே கொடுக்கவேண்டியது.

க௮௬. அந்த நிசேஷபம் உபநிதி இவைகளை வாங்கினவன்வை த்தவனிறந்தபின்பு அவன் பிள்ளைக்குக் கொடுத்தால் பிள்ளையேனும் அரசனே னும் மற்றுமுன்னிடத்தில் வைத்திருப்பதைக் கொண்டுவா வென்று ஆசேஷிக்கக்கூடாது.

க௮௭. சிலவிசை அவனிடத்தில் இன்னும்வைத்திருப்பதுபோ ல் அவன்பேச்சுமுதலிய குறிக்களாற்றெரிந்தால் அவனடையை விசா ரித்துப் பிரமாணமுதலானவற்றைக் கேளாமல் நல்வார்த்தையால் பெ ற்றுக்கொள்ளவேண்டியது.

க௮௮. இந்த விதிப்படியாக யெல்லாநிசேஷப விஷயத்திலும் தீர்மானிக்கவேண்டியது முததிரையிட்டுவைத்த நிசேஷபத்தை அந் தமுத்திரையுடன் வாங்கினவன் கொடுத்துவிட்டால் மறுபடி அவனி



ககக. இக்கப்படி விவகாரத்தேடு கொடுக்கப்பட்டபொருள் நிசேஷம் உபரிதி இவைகளை அரசன் வாங்கினவர்களைத் துன்பப்படுத்தாமல் கொடுக்குப்படி தீர்மானிக்கவேண்டியது.

உடையவனல்லான் விற்றல்.

கக௪. உடையவனல்லான் உடையவ னுந்நிரவின்றி அவன் பொருளை விற்றவனாயும் அதனைத் தன்னைத் திருடனைன்றிவிடாதவனாயு விருக்கிற அத்தந்திருடனை சான்றினனாகக் கொடுக்கடாது.

கக௫. ஒருவன் பொருளைப் பகிர்ந்த உடையவனல்லால் உடையவனுக்குப் பன்னாசுகளினத்தால் அவனுக்கு அவனது இயலாமல் தண்டம்விதிக்கவேண்டியது அவன் பன்னாசல்பயி தந்து விற்றபொருளையும் அவன் புக்திரா திரவிடத்தால் கொடாமலிருத்தால் அவனைத்திருடனைப்போல் தண்டிக்கவேண்டியது.

கக௬ உடையவனல்லான்செய்த தாரம் விற்றாய் ஒரு ஏற்பாடு இவைகளைக்குறித்து வழங்குந்தால் அவைகளை மாற்றவேண்டியது என்று சாஸ்திரமரியாதை.

உா. எந்தப்பொருள் விஷயத்தில் வந்தவழிவிதரியாமல் அது போகமாத்திர மிருக்கிறதோ அந்தவிஷயத்தில் அப்போகம் பெரிதல்ல வந்தவழியேகாரணம்.

உ௦க. சான்றினன்முன்பாக உடையவ னல்லானிடத்தில் ஒரு பொருளை பொருவன் கிரயத்துக்கு வாங்கிநுத்தால் அத்தப் பொருளை பின்பு உடையவன் பெற்றுக்கொள்ள வேண்டியானால் அவன்நியாயமாக கிரயம்வாங்கிவிருப்பதால் தான் கொடுத்தபொருளை நண்கு விற்ற வுடையவனல்லானிடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டியது.

உ௦௨. உடையவனல்லான் ஒருபொருளை யாவருமறிபவற்று தேசாந்தரம் அல்லது இறந்தானிலும்மீபய்விட்டால் அவனிடத்து விரயத்துக்குவாங்கினவனை அரசன் தண்டிக்கக்கடாது. பொருளுக்கு உடையவன் அவன்கொடுத்த கிரயத்தொகையைக் கொடுத்துத் தன் பொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டியது.

உ௦௩. குங்கும முதலியவற்றேடு செங்கற்பொடி முதலியவற்றைக்கலந்தும், தாழ்ந்தபொருளை உயர்ந்ததென்றுசொல்லியும் இடை

குறைவாயும், பொருளைக் தூரத்தில்வைத்துக் கொண்டும், மறைவைத்துக்கொண்டும் விற்றனை செய்யக்கூடாது செய்தால் உடைனல்லாணைப்போல் தண்டிக்க.

உ0ச. ஒருபெண்ணைக் கலியாணஞ்செய்து கொடுக்கிறதாக கலியாணக் கல்நகரவாய்க்கிக்கொண்டவன் விவாகாலத்தில் மற்றொரு பெண்ணைக் கொடுக்கவந்தால் முன்பு கொடுத்த கல்நகரத்துக்கே அவ்விருபெண்ணையும் கலியாணஞ்செய்து கொடுக்கத் தக்கதென்று சொல்லியிருக்கிறார்.

உ0நி. பரிந்துபக்கரி குஷ்டபோகி மற்றொருவனைப் புணர்வன் இவர்களை இய்ந்ததேதவந்தை விவாகத்துக்குமுன் சொல்லம் கொடுத்தால் கொடுத்தவனைத் தண்டிக்கவேண்டியது.

கூடிமேம்படல்.

உ0சு. வேள்வியில் வரிக்கப்பட்டரித்துவிக்கு ஆணவன் அந்நகரியத்தை, கொஞ்சம்செய்து, முடிக்காமல் கோயிறைப் படுத்தகொள்ளுமானால் அவன்செய்தகாரியத்துக்குத் தகுதியாக மற்றத்துவிக்குமுளுடன் யோசித்து அவனுக்கு தகழிணையை யேற்படுத்தவேண்டியது.

உ0எ சில்லரை தகழிணைவாங்கிக்கொண்டபின் அந்தரித்துவிக்கு தனதுகாரியத்தைவிட்டு நீங்கவிருப்பினால் அவன் தன்னுடையகாரியத்தை அந்நியனுலையும் தானிருந்த கணத்தாரு னொருவனுலையும் முடிப்பித்து தனக்குச் சொல்வண்டிய மொத்ததகழிணையையடைக்க.

உ0அ. எந்தவேள்வியில் எவ்வளவு சமுதாய தகழிணைகள் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவைகளை அந்தவேள்வியிலிருக்கிறரித்துவிக்குகள் தனித்தனிபாகவே வாங்கிக்கொள்ளலாம் அல்லது ஒன்றாகச் சேர்த்தாவது பிரித்துக்கொள்ளலாம்.

உ0கூ. அந்த அத்வரியமுதலிய நால்வகைக் கணத்தாருக்கும் யஜமானனால் சமுதாயதகழிணையன்றி விசேஷதகழிணையாகக் கொடுக்கப்பட்ட தேரினை அத்துவரியவும் வெள்ளைப்பரியினை பிரமாவும், வெள்ளைவாற்பரியினை ஒதாவும் பண்டியை உற்காதாவும் முறையே கொள்க.

* சுலக்கம்-என்பது பரியம்.

உக0. சமுதாய தழுவியை நாமுபயங்காக்கி அவற்றுள் காப்பத் தெட்பெண்கை ஓதாமுதலிய முத்தற்கணத்தினர் கால்வழிச் சமமாகக்கொள்க. மிகுந்த ஐம்பத்திரண்டு பங்கினும் இந்நுபத்தகை அபக்கை பிரதி பிரஸ்தாதாமுதலிய இரண்டாங்கணத்தினர் கால்வழிச் சமமாகக்கொள்க. மிகுந்த இருபத்தெட்டிப் பங்கினும் பதினாறு பங்கை அச்சாவாக்கு முதலிய முன்றங்கணத்தினர் கால்வழிச் சமமாகக்கொள்க. மிகுந்த பன்னிரண்டு பங்கை நிரவாமுதலிய கால்வழி கணத்தினர் நால்வரும் சமமாகக்கொள்க. இப் பதினாறு பங்கிற் பின்ன விக்குகளாவர்.

உகக. கூடலாபஞ் சம்பாதிக்கிற பனிநர்களை விரித்துவிட்டுள்ள இப்போது சொல்லிவந்தவிதிப்படி பத்தத்தக்கொள்க. பத்தத்தக்கொல்லத்துவேலைமுதலிய தொழில்கடிச் செய்கிறவர்களும் இப்படியே வேலைக்குத்தக்கபடி சமமாகப் பிரித்துக்கொள்க.

ந ல் கி ந ல் கா லை ம.

உகஉ. தருமஞ்செய்யப் போகிறேனென்று சொல்லவனும் ஒருதொகையை ஒருவன்கொடுத்தால் அந்தக்கருமத்தை அளக்கெய்யாவிட்டால் கொடுத்தவன் அந்தக் தொகையை வாங்கிக் கொள்வலாம், கொடுக்கிறதாக வாக்குத்தத்தஞ் செய்திருந்தாலும் கொடுக்க வேண்டியதில்லை.

உகங. வேள்விமுதலான தருமகாரியத்தைச் செய்வதற்காக பொருளைபாசித்து வாங்கினவன் அந்தக்காரியத்தைச் செய்வதில் பத்தத்தாலேனும், பொருளாசையா லேனும், காரியஞ்செய்கிற வேன்று பொய்சொன்னால் அரசன் அவன்யாசித்துவாங்கினபொருளையும், அந்தக்குற்றத்துக்குத் தண்டமாக ஒரு பொன்னையும் அவனிடத்தின் வாக்குக.

உகச. நல்கி நல்காமையின்தருமம் இப்போது சொல்லியபடியிற்று. இனிக் கூலிகொடாமையின்தருமம் சொல்லப்போகிறேன்.

கூ லி கொ டா லை ம.

உகரு ஒருவன் ஒருவேலையைச் செய்கிறதாக ஒப்புக்கொண்டி தனக்கு கோயில்லாம விருக்கும்போது அந்தவேலையைக் கவததாது

உஉ௩. ஒருவன் குற்றமுள்ளபெண்ணை குற்றத்தைச்சொல்லாமல் விவாகஞ்செய்துகொடுத்தால் அவனுக்கு அரசன் தொண்ணூற்றுபணம் தண்டம்விதிக்க.

உஉ௪. ஒருவன் ஒருகந்நிகையை விபசாரதோஷ முள்ளவனென்றுசொல்லி அந்தத்தோஷத்தை நிரூபிக்காவிடில் அவனுக்கு நூற்றுபணம் தண்டம்விதிக்க.

உஉ௫. விவாகத்தில் பாணிக்கிரகணமுதலிய மந்திரங்கள் கந்நியாப்பெண் விவாகத்திற்குமாத்திரமேயன்றி முன்னொருவனோடுபுணர்ந்தவர்களுக்குக் கிடையாது. அப்படிச் செய்துகொண்ட விவாகம் தருமகாரியத்துக்கு உபயோகமாகாது.

உஉ௬. பாணிக்கிரகண மந்திரஞ்சொல்லி விவாகஞ்செய்துகொண்டாற்றான் தருமபத்திரியாவன் அதிலும் தீவலஞ்செய்யும்போது மனைவியை ஏழடிவைக்கச்செய்து அம்மிதிக்கிற மந்திரத்தை கணவன் சொல்லுகிறத்தால் அந்தத் தருமபத்திரியின் பெருமை அறியத்தக்கதாக விருக்கிறது.

உஉ௭. மற்ற எந்தக்காரியஞ் செய்தபின்பும் ஒருவர்க்கொருவர் பச்சாத்தாப முண்டாகிறதோ அந்தக் காரியத்தையெல்லாம் இப்போது சொல்லிவந்தவிதிப்படி பத்துநாளையாகுள் மாற்றிக்கொள்ளும்படி அரசன் தருமமாததீர்மானிக்க.

சாமிபாலவிவாதம்.

உஉ௮. மாட்டுக்குடையவனுக்கும் மேய்ப்பவனுக்கும் மாட்டுகளுக்கும் தப்பிதநேரிடுமாகில் அந்தவிஷயத்தில் தீர்மானிக்கவேண்டியதை தருமமாகச் சொல்லப்போகிறேன்.

உஉ௯. பசுக்களை பகலில்மேய்ப்பவன் ஒட்டிக்கொண்டு போனதுமுதல் இரவில் உடையவனிடத்தில் ஒப்புவிக்கிற வரையில் அந்தப் பசுக்களுக்கேனும் பசுக்களால் பயிர்களுக்கேனும் தீங்குநேரிட்டால் மேய்ப்பவனைக் குற்றஞ்சாரும் பின்பு நேரிட்டால் உடையவனைச் சாரும்.

உஉ௧௦. பாற்கூலிக்காக மாடுமேய்ப்பவன் உடையவனுத்தரவின் பேரில் பத்துமாட்டுக்கு ஒரு கறவனுள்ளமாட்டைக் கறந்துகொள்ளலாம் அதுதான் வனுக்குக்கூலி.

உருஉ. மந்தையில் வெட்டுப்போசப்பட்டும் புழு முதல்கூறல் கொல்லப்பட்டும் இரக்காபுமுதலியவற்றால் அழைப்பட்டுப் பள்ளத்தின் கிறம்பட்டும் மதுவழியக்குறையினால் சேதமாயுமுறுபள்ளின் கஷ்டத்தை மேய்ப்பவன் உடையவனுக்குக்கொடுக்க.

உருஊ. திருடர் கூட்டங்கடி இரைந்துகொண்டு பசுக்களை குடினால் அந்தக்கஷ்டத்தை மேய்ப்பவன் கொடுக்கவேண்டியதில்லை. அதுகடந்த இடத்தையும் காலத்தையும் உடையவனுக்கு அழிக்கவேண்டியது.

உருச. காடுமுதலிய அடங்கலில் பசுக்கள் தானாகவிறந்துகொண்டு அந்தப்பசுக்களின் காது நீதால் அல்ல மயிர் கோரோசனம் அங்கு கொம்புமுதலியவைகள் இவைகளை உடையவனுக்குக்காட்டவேண்டியது.

உருஊ. வெள்ளாடு செம்மறியாத முதலியவற்றை மந்தைகளை ட்டிருக்குப்போது மேய்ப்பவன் சாக்கிரத்தைக்குறையினால் செந்நா முதலியவைகள் ஆடுகளைக்கொன்றால் அந்தக்குற்றம் மேய்ப்பவனைச் சாரும்.

உருச. அமைகர் மந்தையைவிட்டு காட்டில் மேயும்போது செந்நாய்முதலியவை பாய்ந்துகொன்றால் அந்தக்குற்றம் மேய்ப்பவனைச் சாராது.

உருஊ. ஒருவிராமத்திற்கு நான்குபுறத்திலும் நானூறுமுழுதுரம் மந்தைவெளி யேற்படுத்தவேண்டியது. அல்லது பலமுள்ளவனான சமுற்றிலிடப்பட்ட முன்றுகோல்முறை வரையிலாவது ஏற்படுத்தவேண்டியது பட்டணத்திற்கு இத்தற்குளங்குபங்கு அதிகமாக ஏற்படுத்தவேண்டியது.

உருஅ. அந்த மந்தைவெளிக்குள் வேலிகட்டாமலிருக்கிற பயிர்களை மாடுமேய்ந்தால் அரசன் மேய்ப்பவனுக்கு தண்டம்விதிக்கக்கூடாது.

உருஊ. அவ்விடத்தில் இடப்பட்ட பயிர்களுக்கு ஒட்டகத்தின் கண்ணுக்குப் பயிர் தெரியாமலிருக்கும்படிவேலிகட்டி அதில்நாய்பன்றிமுதலிய துழையும்படியான சந்துகளையும் அடைக்கவேண்டியது.

உசய. வழிக்கும் ஊருக்கும் சமீபத்திலிருக்கிறபயிர் வேலிக ட்டியிருக்கிறபயிர் இவைகளில் மேய்ப்பவனுள்ளமாடு மேய்ந்தால் மேய்ப்பவனுக்கு நூறுபணந் தண்டம்விதிக்க மேய்ப்பவ னில்லாவிடி ல் அவைகளைப் பயிர்க்காரன் பிடித்துக் கட்டவேண்டியது.

உசக. மற்றவிடங்களின் மாடுமேய்ந்தால் மேய்ப்பவனுக்கு அ ந்தத்தேசத்தில் வழங்குகிற ஒன்றேகாற்பணம் தண்டம்விதிக்க எல் லாவிஷயத்திலும் பயிர்க்காரன ஷ்டத்தைக் குற்றத்துக்குத் தக்கபடி உடையவனேனும் மேய்ப்பவனேனும் கொடுக்கவேண்டியது.

உசஉ. கன்றுபோட்டுப் பத்துநாளாகாதபசு கோயில்மாடு சக் கரம் போட்டபசு ருஷபம் பொலியெருதுகள் இவைகள் பயிரைமே ய்ந்தால் மேய்ப்பவனிருப்பினு மில்லாவிடினும் தண்டம் விதிக்கக்கூ டாதென்று மறுசொன்னார்.

உசங. பயிரிட்டவனே மாட்டைவிட்டுப்பயிரையழித்தாலும் தக்ககாலத்தில் விதைக்காவிடினும் அவனிடத்தில் அந்நிலத்தின்தீர் வையைப் பத்துப்பங்கதிகமாக வாங்கவேண்டியது மேற்சொன்ன கு ற்றம் அவனுக்குத்தெரியாமல் அவன்வேலைக்காரனும் நேரிட்டால் ஐந் துபங்கதிகமாக வாங்கவேண்டியது.

உசச. தர்மிஷ்டனான வரசன் உடையவன் மேய்ப்பவன் மாடு இவர்களின் குற்றவிஷயத்தில் இப்படி சொல்லிவந்தபடி தண்டிக்க.

எ ல் லை வ ழு க் கு.

உசந். இரண்டுகிராமத்தார் எல்லையைக்குறித்துவழக்கிட்டால் சேறுதண்ணீரில்லாத ஆரிமாதத்தில் பிரகாசமாத் தெரிகிற வரப்புமு தலிய வடையாளங்களைக்கொண்டு அரசன் அந்த இரண்டு கிராமத் தாருக்கும் நஷ்டம்வராதபடி எல்லையை ஏற்படுத்தவேண்டியது.

உசக. எல்லைமுக்கிறவிடத்தில் ஆல் அரசு முருக்கு அத்தி இ லவு அசோகு ஆச்சா பனை பாலை இம்மரங்களை அடையாளமாக ஏற்படுத்தவேண்டியது.

உசஎ. மூங்கிற் புதற் வன்னிக்கொடி மேடைகள் கொறுக்கை நாணல் முள்ளுப்புதர் இவைகளை எல்லைமுடிவில் ஏற்படுத்தியிருந் தால் அவ்வெல்லை அழியமாட்டாது.

உசாஅ. இரண்டெட்டில் க்ருகுவில் குளம் கிணறு ஆரவு வாய்கால் கேரவில இவைகளை ஏற்பாடுசெய்யவேண்டியது.

உசாக. உலகத்தில் மனிதர்களுக்கும் வர்ப்போதும் எல்லையிஷயத்தில் அடிக்கடி உண்டாகிறது. அந்த உலகத்தை ஆரக்ஷணசெய்து மற்றும் மறைவான சிவமடையாளங்களை வேற்றுமதித்துவேண்டியது.

உருக. கல் ஏற்றுப்பெறவில்லையென்றால் உயி சாய்பல் மண்டையோடு காட்டெழுமுட்டைகளை வெந்தெய்வகல் மதிப்பாகக் கல்மணல்.

உருக. வெவ்வேறுவகையான பூமிவழிபாடுகளை மத்தும் இவ்விதமான பஞ்சமுகவியைவாய்க்க அடையாளங்களைக் இரண்டெட்டைக் க்ருகுவில் குடத்திற்வேட்டிற் புதைக்கவேண்டியது.

உருஉ. எல்லையற்ற குடிவேட்டிப்பது வேறென்கொண்ட அடையாளங்களாலும், முன்னது வேறென்கொண்ட தண்டவியர்வாச்சலாலும், அரசுள் எல்லையை ஏற்படுத்தவேண்டியது.

உருக. எல்லையிஷயத்தில் வேறென்கொண்ட வெவ்வேறுவகையான இவ்வகையான இவ்வகையான, அந்த உலகத்தில் சாஷிகளின் பிரமாணத்தைக்கொண்டு தீர்ப்பளிப்பவேண்டியது.

உருஉ. உபயோகதின் ஊடாக உபயோகிப்பவர்கள் இவர்களின் முன்பாக சான்றினரை எல்லையைக் குறித்து அடையாளம் கேட்கவேண்டியது.

உருரு. அந்த சாஷிகளின்மத்தும் எவ்விதமாகச் சொல்லுகிறார்களோ அவ்விதமாக எல்லையை ஏற்படுத்தி அந்த ஏற்பாட்டையும் அந்தச் சான்றினர்போர்களையும் பத்திரத்தி வெழுதிவைக்கவேண்டியது.

உருக. அந்தச் சான்றினர் சிவந்தபூமலை சிவந்த வஸ்திரம் இவைகளைத் தரித்து தலையில் மண்கட்டிபைவைத்துக்கொண்டு நாங்கள் பொய்சொன்னால் எங்கள் புண்ணியம் எங்களுக்கும் போகட்டும் என்று பிரமாணஞ்செய்து உண்மையைச் சொல்லவேண்டியது.

உருஎ. அந்தச் சான்றினர்கள் உண்மையைச் சொன்னால் பரிசுத்தாளாகுகிறார்கள். பொய்சொன்னால் அவர்களுக்குத் தனித்தனியா இருநூறுபணம் தண்டம் விதிக்க.

உருஅ. சான்றின ரில்லாவிடில் பக்கத்திலிருக்கிற நாலுகிராமத்தார் அரசன் முன்பாக பிரமாணஞ்செய்து எல்லையெற்படுத்தாக.

உருகூ. மேற்சொன்ன சான்றினர் பக்கத்துக் கிராமவாசிகள் இவர்களாலும், நிச்சயம் ஏற்படாவிடில் பரம்பரையா யவ்ஜுருக்குச் சமீபத்தில் குடியிருக்கிற மேற்சொல்லும் வநவாசிகளையும் கேட்க வேண்டியது.

உசுய. அவர்களாவார் வேடன் வலைக்காரன் இடையன்செம்படவன் வேர்வகைவிற்கிற வில்லி பாம்பாட்டி சிந்தினநெல்லைச் சர்ரிப் பிழைக்கிற பிசைக்காரன் மற்றும் இவர்போன்றவர்களையும் கேட்க வேண்டியது. அவர்கள் அடிக்கடி அந்தக் கிராமத்தின் வழியாய்ப் போகுப்போது வரும்போதும் எல்லை அடையாளத்தை அறிந்திருப்பார்கள்.

உசுக. மேற்சொன்னவநவாசிகள் சொல்லும் அடையாளத்தைக்கொண்டு இரண்டுகிராமத்தினடுவில் எல்லையி னடையாளத்தை தருமமாய் ஏற்படுத்தவேண்டியது.

உசுஉ. ஒருருக்குள் கழனி-கிணறு-குளம்-பூந்தோட்டம் வீடு இவைகளுக்கு-எல்லைத்தகராறுண்டானால் அதற்குப் பக்கத்திலிருக்கின்ற சான்றினர் பிரமாணங்களைக்கொண்டு நிச்சயிக்கவேண்டியது. அவ்விஷயத்தில் வநவாசிகளுநவமாட்டார்கள்.

உசுந. எல்லைவிஷயத்தில் பக்கத்துக் கிராமவாசிகள் பொய்சொன்னால் அவர்களுக்கு தனித்தனி அரசன் ஐந்துறுபணம் தண்டம்விதிக்க.

உசுச. எவன் ஒருவனிடகழனிதோட்டம் வீடு குளம் இவைகளிலொன்றை உடையவனை அடித்து மிரட்டி அபகரித்துக் கொள்ளுவானே அவனுக்கு அரசன் ஐந்துறுபணமும் உடையவனுக்குத் தெரியாமல் அதை அபகரித்தவனுக்கு இருநூறுபணமும் தண்டம் விதிக்க.

உசுரு. சான்றின ரில்லாமல் எல்லைத்தகராறுநேரிட்ட பூமியை அரசன் மிகவு முதவியாகத்தக்க கிராமத்திற்கேர்க்க. இதுசாஸ்திரத்தின் ஏற்பாடு.

உகக. எல்லைந்தகராறு தீர்க்கிறவிஷயத்தில் நடக்கவேண்டி தருமம் சொல்லப்பட்டது. இனி சொற்கொடுமைக்கு சிதைக்கொலப்போகிறேன்.

சொற்கொடுமை.

உகஎ. பிராமணன் அந்நியாயமாய்த் திட்டிகிற ஷத்திரியனுக்கு நூறுபணத்தையும், அவ்வித வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறுபணத்தையும் அவ்வொத்த சூத்திரனுக்கு அடித்தலையும், அரசன் தண்டமாக விதிக்க.

உகஅ. பிராமணன் ஷத்திரியனை அந்நியாயமாகத் திட்டினால் ஐம்பதுபணத்தையும், அவ்விதமாக வைசியனைத் திட்டினால் இருபத்தைந்து பணத்தையும், சூத்திரனைத் திட்டினால் பன்னிரண்டு பணத்தையும், அரசன் தண்டம்விதிக்க.

உகக. துவிஜாதிகள் தன்றன்சாதிகளுக்குத் திட்டிக் கொண்டால் பன்னிரண்டு பணத்தையும், வாயினுற் சொல்லக்கூடாதான திட்டை திட்டிக்கொண்டால் இருபத்தினூறுபணத்தையும் தண்டம்விதிக்க.

உஎய. சூத்திரன் துவிஜாதனை கொடுமையாகத் திட்டினால் அவன் தாழ்ந்தவிடமானகாலிற் பிறந்தவனாகையால் அவனாகையறுக்க.

உஎக. துவிஜாதனை பெயர் ஜாதி இவைகளைச்சொல்லி இகழ்ச்சியாகத்திட்டிகிற சூத்திரன்வாயில் பத்தவ் குலமுள்ள வல்குமபியை காச்சி எரிய எரியவைக்க.

உஎஉ. அகங்காரத்தால் நீயிதைச் செய்யவேண்டு மென்று பிராமணனுக்குத் தருமத்தையுபதேசிக்கிற சூத்திரனுடைய வாயிலுங்காதினும் எண்ணையைக்காச்சி பூற்றவேண்டியது.

உஎஊ. ஒருவனைப்பார்த்து நீசாஸ்திரம் ஒதவில்லை நல்லதேயத்திலும் பிறந்தவனல்ல நல்ல குலத்தானுமன்று. சாதகர்மமுதலிய சீரசமுஸ்காரமும் உனக்காகவில்லை என்று இவ்விதமாக அக்கிரமமாகத் திட்டிகிற துவிஜாதர்களுக்கு இருநூறுபணம் தண்டம்விதிக்க.

உஎச. ஒற்றைக் கண்ணன் காணொண்டி கைகொண்டி இவர்களை அக்குறைவைச்சொல்லி யழைத்தவர்களுக்கு சொற்ப சிதைக்கொல காருடாபண தண்டத்தையிதிக்க.

உ௭௫. தாய் தகப்பன் மனைபாள் உடன்பிறந்தான் பிள்ளை குரு இவர்களை ஒருநேரவுந்தைச்சொல்லித் திட்டுகிறவனுக்கும் அல்லது இவர்களை ஒருவர்க்கொருவர் ஆகாமல் கலைக்கிறவனுக்கும், குருவுக்கு வழிவிடாதவனுக்கும் நூறுபணம் தண்டம்விதிக்க.

உ௭௬. பிராமணனும், சூத்திரியனும் ஒருவர்க்கொருவர் கண்டபடி திட்டிக்கொண்டால் தருமமறிந்த அரசன் அந்தப் பிராமணனுக்கு இருநூற்றைம்பதுபணமும் சூத்திரியனுக்கு ஐந்துபணமுந்தண்டம்விதிக்க.

உ௭௭. வைசியனுக்கு சூத்திரனும் கண்டபடி திட்டிக் கொண்டால் வைசியனுக்கு இருநூற்றைம்பதுபணமும் சூத்திரனுக்கு காயமில்லாமல் ஐந்துபணமும் தண்டம்விதிக்க இதனால் மேற்சொன்ன நாவறுத்தல் பிராமணசூத்திரிய விஷயமென்று அறியவேண்டியது.

உ௭௮. இதுவரையில் சொற்கொடுமைக்குச் சிசைசூசொல்லப்பட்டது இனித் தண்டக்கொடுமையைக் குறித்துச் சிசைசூசொல்லப்படுபாகிறேன்.

தண்டக்கொடுமை.

உ௭௯. சூத்திரன் துவிஜாதிகளினது எந்தெந்த அவயவங்களைக் கையினாலாவது ஆயுதத்தினாலாவது அடிக்கிறானோ அவனுடைய அந்தந்த அவயவங்களை குறைக்கவேண்டியதென்று மதுப் பிரஜாபதி சொல்லியிருக்கிறார்.

உ௮௦. கோபத்தினால் கையையாவது தடியையாவது தூக்கியடித்தால் அவன் கையையும், உதைத்தால் அவன்காலையும், சேதிக்கவேண்டியது.

உ௮௧. பிராமணனுடன் அவனாகந்திலுட்கார்ந்த சூத்திரனை அவனுக்கு பிராணஹாரிவராமலிருக்கும்படி இடுப்பிற் சூடுபோட்டாவது ஆசந்தில் சிறிதறுத்தாவது ஊரைவிட்டுத் தூரத்தவேண்டியது.

உ௮௨. பிராமணனைப்பார்த்து சூத்திரன் அகங்காரத்தினால்காறி உமிழ்ந்தால் இரண்டு உதடுகளையும் மூத்திரத்தை மேலேவிட்டு

அவமானஞ்செய்தால் சிசிரத்தையும் மலத்தை மேலேயெறிந்து அவமானஞ்செய்தால் ஆசனத்தையும் சேதிக்கவேண்டியது.

உஅக. அகங்காரத்தால் தலைமயிர் கால், நாடி, பீசை கழுத்திசிரம் இவைகளைப்பிடிக்கிற சூத்திரன்னைகளை யோசிக்காமல் வெடவேண்டியது.

உஅச. எல்லாவருணத்தாரிலும் சதைபுரள அடித்தவனுக்கு இரத்தங்காண அடித்தவனுக்கும் நூறுபணத்தையும், தசைதெழிக்கு அடித்தவனுக்கு ஆறுநிஷங்கத்தையும், தண்டமாதகவிதிக்க, எலும்புறிய அடித்தவனை தேசத்தினின்றும் ஓட்டு.

உஅரு. மரம் கொடி முதலியவற்றை யழித்தால் அதனுண்டாரும் பலனுக்குக்கக்கதாக ஆயிரம்பணம் வரையில் தண்டம்விதிக்க.

உஅசு. மானுடர் பசு இவர்களை துன்பப்படுத்தியடித்தால் அத்துன்பத்திற்குத் தகுதியாக முன்புமுன்றாவது சிலைகத்தில் சொன்னபடி குறைவாயேனும் அதிகமாயேனுத் தண்டம்விதிக்க.

உஅஎ. சரீரங்களில் சரப்பம்படவாயினும், இரத்தமுண்டாகவாயினும், அடித்து உபத்திரவப்படுத்தினவ னிடத்தில், அடிபட்டவனுக்குச் சொஸ்தமாகிற வரையில், உண்டான வயித்தியச்செலவு சரப்பாட்டுச்செலவு இவைகளை வாங்கிக்கொடுத்து விதிப்படி தண்டமும் வாங்குக.

உஅஅ. எவன் ஒருவனுடைய கவந்த ஆபாணம் தாம்பரபாத்திரமுதலிய சொத்துக்களை இன்னானுதென்று தெரிந்தாவது தெரியாமலாவது போக்கடிப்பாடுன அயன் கொத்துக்காரனுக்கு பொருளையும் அரசனுக்கு அதற்குச்சரியான தண்டத்தையும் கொடுக்க.

உஅக. ஒருவனுடையதோல் அதனாற் செய்யப்பட்ட கவசமுதலியவை மரப்பாத்திரம் மண்பாத்திரம் புஷ்பம் கிழங்கு பழம் இவைகளைப்பிடிக்கடித்தால் பொருட் காரனுக்குப் பொருளின் கிரயத்தையும் அரசனுக்கு அதற்கைந்துபங்கு தண்டத்தையும் கொடுக்க.

உகஊ. தேர்முதலிய வாகனம் சாரதி வாகனத்திற் குடையவன் இவர்களால் உயிருக்கும் பொருளுக்கும் சேதகேரிட்டால் பத்துவிஷயம் நீங்கலாக மற்றவிஷயத்திற் றண்டிக்க.

உகக. பத்துவிஷயமாவன மூக்கணங்கயறு அறுந்தேனும் நுகத்தடி யொடிந்தேனும் தரையின் மேடுபள்ளத்தினால் குடைகவிழ்ந்தேனும் எதிரிட்டு பண்டிவருமேனும் சக்கிரப்பழுவொடிந்தேனும் அச்சமுறிந்தேனும்.

உகஉ. ஜீநி சேணம் வார் அறுந்தேனும், கடிவாளம் பூட்டாங்கயறு கழன்றேனும், சாட்டிக்கோ லொடிந்தேனும், சாரதிவிலகு விஸகென்றுரைக்கும்போதேனும், மனிதர்களுக்கேனும் பொருளுக்கேனும் துன்பம் நேரிட்டால், தண்டிக்கக்கூடாதென்று மறுசொல்லியிருக்கிறார்.

உகங. பொருளுக்காவது உயிருக்காவது சாரதிமுட்டாள்தன்மையால் பண்டிதிரும்பி துன்பமுண்டானால் அவ்வித சாரதியைவைத்துக்கொண்டதற்காக அந்த யசமாரனுக்கு இருநூறுபணத்தண்டம்விதிக்க.

உகச. அந்தச்சாரதி தெரிந்தவனாக விருந்தால் யஜமாரனுக்கு விதித்த இருநூறுபணத் தண்டத்தை அவனேகொடுக்க மூடனாகவிருந்தால் யஜமாரன் கொடுக்க. பின்னும் யஜமாரன் தண்டம் கொடுத்தாலும் அந்தமூடச் சாரதியும் அவ்வாகநத்திலேறி யிருக்கிற மற்றவர்களும் தனித்தனி நூறுபணம் தண்டம்கொடுக்க.

உகரு. சாரதியானவன் எதிரில் பண்டியாவது மாடுகளாவது வரும்போது தன்பண்டியை நிறுத்தாமல் ஒட்டி ஜெந்துக்களை ஹிம்ஸைசெய்தால் அவனுக்கு யோசனையின்றித் தண்டம்விதிக்க.

உகசு. அந்தச் சாரதியால் மனிதருக்கு ஹிம்ஸைநேரிட்டால் ஆயிரம்பணமும் பசு ஒட்டகம் யானை குதிரை இவைமுதலிய வுயர்ந்தஜெந்துக்களுக்கு ஹிம்ஸை நேரிட்டால் ஐந்துபணமும் தண்டம்விதிக்க.

உகௌ. ஜெந்துக்களைமுட்டி ஹிம்ஸிக்கிற பசுஜாதிகளை ஹிம்ஸித்தால் இருநூறுபணமும், மான்முதலியவற்றையும் கிளி ஹம்ஸம் ஸாரஸம் முதலியவற்றையும் ஹிம்ஸித்தால், ஐம்பதுபணமும் தண்டம்விதிக்க.

உகஅ. கழுதை வெள்ளாடு செம்மறியாடு இவற்றிற்கு ஹிம்ஸைநேரிட்டால் ஐந்து வெள்ளிமாடத்தையும் நாய் பன்றி யிவற்றிற்கு

குத் துன்பம்நேரிட்டால் ஒரு வெள்ளிமாடத்தையுந் தண்டமாச விதிக்க.

உகக. மணியாள் பிள்ளை வேலைக்காரன் சீஷன் உடன்பிறந்த தம்பி இவர்கள் குற்றஞ்செய்தால் கயறு பிரம்பு இவைகளா லடிக்க வேண்டியது.

௩௩ அதுவும் சரீரத்தின் பின்புறத்தில் தண்டிக்க. தலையிலொ ருபோதுந் தண்டிக்கக்கூடாது. இதற்கு விசேஷநமாகச் செய்கிறவன் திருடன் குற்றத்தை யடைவான்.

௩௦௧. தண்டக்கொடுமைக்கு முழுதுஞ் சிதைச்சொல்லப்பட்ட து. இனி திருடனுக்குத் தண்டவிதியைச் சொல்லப்போகிறேன்.

திருட்டு.

௩௦௨. அரசன் திருடர்களை அடக்குவதில் அதிகமுயற்சியோ டிருக்கவேண்டியது. அதனால் அவனுக்குப் புகழும் தேசமும் வளரு கிறது.

௩௦௩. பயத்தைப்போக்கடிக்கிற அரசன் எப்போதும் பூசிக்க த்தக்கவன். ஏனெனில் அப்பயத்தையே தகழிணையாகவுடைய பிரஜா ரக்ஷணமாகிற யாகமானது அந்த அரசனிடத்தில் எப்போதும் விர்த் தியடைகிறதல்லவா.

௩௦௪. அரசன் யாவரையும் நன்றாகக்காப்பதினால் அவன்தேச த்துப்பிரசைகளால் செய்யப்பட்டதருமத்தில் ஆறிலொன்றையும் இ ல்லாவிடில் அதர்மத்தில் ஆறிலொன்றையும் அடைகிறான்.

௩௦ 5. அரசன் நன்றாகக்காப்பாற்றினால் வேதமோதல் எக்திய ஞ்செய்தல் தாநம்கொடுத்தன் தெய்வத்தைப்பூசின்தல் இவைகளா லு ண்டானபுண்ணியத்திலும் ஆறிலொன்றை யடைகிறான்.

௩௦௬. எல்லாரையுந் தருமப்படி காப்பாற்றிக்கொண்டும் து துஷ்டர்களைத் தண்டித்துக்கொண்டும் இருக்கிறவரசன் நாடோறும் இலக்ஷம்வராகளை தகழிணையாகவுடைய யாகஞ்செய்த புண்ணியத்தை யடைகிறான்.

௩௦௭. எந்தவரசன் உலகத்தைக் காப்பாற்றும்ல் தானியத் தீர்வையையும், ரொக்கத்தீர்வையையும், ஆபத்தீர்வையையும், நாடோறும் வாங்கத்தக்க கடைத்தீர்வையையும், தண்டப்பொருளையும், வாங்குகிறானே அவனுடனேயிறந்து நரகத்தையும்டைகிறான்.

௩௦௮. உலகத்தைக் காப்பாற்றும்ல் தீர்வையெழுதலியவற்றை வாங்குகிறவரசன் தன்றேசத்திலுள்ள ஜநங்கள்செய்கின்ற எல்லாப்பாபங்களையும் தானையடைகிறுமென்று பெரியோர்கள்சொல்லுகிறார்கள்.

௩௦௯. நீதிசாஸ்திர மரியாதையைக் கடந்தவனாயும், தெய்வத்தை யொப்புக்கொள்ளாதவனாயும், வஞ்சகனாயும், உலகத்தைக் காப்பாற்றும்ல் தீர்வையாங்கிப் புசிக்குறவனாயும், இருக்கிறவரசன் அதோகதியை யடைகிறவனென்று அறிக.

உ௧௦. அரசன் திருடர்முதலான அதர்மிஷ்டர்களை சாவடியில் வைப்பது விலங்கிடுவது கைகால்குறைப்பது இம்மூன்றினனும் குற்றத்துக்குத்தக்கபடி சினைசெய்து அடக்கவேண்டியது.

௩௧௧. அரசர்கள் துஷ்டநிக்கிரகத்தாலும் சிஷ்டபரிபாலநத்தாலும் துவிஜர்கள் எக்கியங்கள்செய்கிறதால் பரிசுத்தாளாகிறது போல் பரிசுத்தாளாகிறார்கள்.

௩௧௨. தனக்கு நன்மையைக் கோருகிறவரசன் வழக்கில்தோற்றவரேனும் சிறியவரேனும் கிழவரேனும் நோயாளியேனும் தன்னைத் திட்டினால் அதைப்பொறுக்கவேண்டியது.

௩௧௩. அரசன் தன்பப்பட்டவர்களின் திட்டைப்பொறுத்தால் சவர்க்கத்தில் பெருமைபெறுவான். தன்னுடைய ஐசுவரிய மதத்தினால் பொறுக்காவிடில் நரகத்தையடைவான்.

௩௧௪. பிராமணனுடைய சுவர்நத்தை திருடினவனுக்குப் பின்பு அறிவுவந்தால் தலைமயிரை யவிழ்த்துக்கொண்டு தான்செய்த குற்றத்தைச்சொல்லி என்னைத் தண்டிக்கவேண்டுமென்று சொல்லிக்கொண்டு அரசனிடத்திற்கு ஓடவேண்டியது.

௩௧௫. அப்போது தன்றோளில் உலக்கை அல்லது கருங்காவித்தடி அல்லது இரண்டுமுனையிலுங் கூருள்ள சத்தி இருப்புத்தடி இவைகளில்யாதாவது ஒன்றைவைத்துக்கொண்டு போகவேண்டியது

17. அரசனவனை மரிக்கும்படி தண்டித்தாலும் உயிருடன் விட்டுவிட்டாலுந் திருடன்பாபம்போய்விடும் தண்டியாமலே விட்டு விட்டால் திருடன்பாவம் அரசனைச் சாரும்.

18. சிசுவதை செய்தவன்பாவம் அவன்சேற்றைத் தின்னு கிறவனையும் விபசாரியின்பாவம் அதைப்பொறுக்குங் கணவனையும் சீஷன்பாவம் குருவையும் யாசஞ்செய்கிறவன்பாபம் அதைச் செய்து விக்கிறபுரேகிதனையும் திருடன்பாவம் அத்தேச அரசனையுஞ்சாரும்.

19. பாசஞ்செய்த மனிதர்கள் அரசனால் தண்டிக்கப்பட்டால் தன்பாபங்களை நீக்கிப் பெரியோர்கள் போல் சுவர்க்கத்தையடை கிறார்கள்.

20. கிணற்றங்கரையில் தாம்புக்கயறு குடம் இவைகளைத் திருடுகிறவனுக்கும் தண்ணீர்ப்பந்த வழிப்பவனுக்கும் அந்தந்தப்பொ ருளினஷ்டத்தை வாங்குகிறத்துடன் தனித்தனி ஒருபொன்மாடம் தண்டமும் விதிக்கா.

21. பத்துக் * கும்பத்துக்கு அதிகமாகத் தாநியந்திருடின வனுக்கு மரணதண்டனையும் கைகால்முதலிய அங்கச் சேதங்கனையுந் தக்கபடிவிதிக்க ஒருதுரோணமுதல் பத்துக்கும்பம்வரையில் திருடினவனுக்கு அப்பொருளுக்குப் பதினொருபங்கதிகமான தண்டத்தை யும்விதித்து உடையவனுக்குப் பொருளையும் வாங்கிக்கொடுக்க.

22. தராசினால் நிறுக்கத்தக்கதான சுவர்நம் வெள்ளிபட்டா டைகள் இவைகளை நூறுபலத்துக்கு மேற்றிருடினவனுக்கு மரணம் வரையில் தக்கபடி தண்டம்விதிக்க.

23. மேற்சொன்ன சுவர்நமுதலியவற்றை ஐம்பதுபலத்துக் குமேல் நூறுபலம்வரையில் திருடினவனுக்கு கைகளைக்குறைத்தலைத் தண்டமாகவிதிக்கவேண்டியது. அதற்குக்குறைந்து திருடினவனுக்கு முதலைவிட பதினொருபங்கு அதிகதண்டம்விதிக்க.

24. நற்குலத்திற்பிறந்தபுருஷர் பதினிருநாஸ்திரீகள் மேலா ன இரத்திரங்கள் இவைகளை யபகரித்தவனுக்கு மரணதண்டம்விதிக்க.

* கும்பமாவது - இருபது துரோணம் கொண்டது துரோண க்கணக்கை ஏழாவது அத்தியாயத்தில் 120 - வது சுலோகத்தில் காண்க.

௩௨௪. யானை எருமை முதலிய பெரிய பசுக்கள் கத்தி ஆபுதம் மருந்து இவைகளை யபகரித்தவனுக்கு அவனுடைய வறுமை அபகரிக்கப்பட்டது. இவைகளை யபகரித்தவனுக்கு அவனுடைய வறுமை அபகரிக்கப்பட்டது. இவைகளை யபகரித்தவனுக்கு அவனுடைய வறுமை அபகரிக்கப்பட்டது.

௩௨௫. பிராமணன் பசுக்களை யபகரித்தவனுக்கும் மலட்டுப்பசுக்களுக்கு சமையெடுப்பதற்காக மூக்குக்குற்றினவனுக்கும் யாகபசுவை யபகரித்தவனுக்கும் பாதிக்கால் வெட்டுவதை உடனே தண்டமாக விதிக்க.

௩௨௬. பட்டுதூல் பஞ்சு கஞ்சா சாணி வெல்லம் தயிர் பால் மோர் தண்ணீர் புல்லு இவைகளை அபகரித்தவனுக்கும்.

௩௨௭. மூங்கில் தோல் இவைகளால் செய்யப்பட்ட படிமுதலிய பாத்திரம் உப்பு மண்பாத்திரம் மண் சாம்பல் இவைகளை யபகரித்தவனுக்கும்.

௩௨௮. மச்சங்கள் பசுக்கள் நல்லெண்ணெய் நெய் மாம்ஸம் தேன் வெண்ணெய் மான்கொம்பு தோல் இவைகளை யபகரித்தவனுக்கும்.

௩௨௯. இன்னும் இவைபோன்ற வஸ்துக்கள் மது சோறுநீங்கலாக மற்ற சமைத்தபசுவியம் வடை இவைமுதலானவைகளை யபகரித்தவனுக்கும் முதலுக் கிரட்டிப்பு தண்டம்விதிக்க.

௩௩௦. புஷ்பம் கழனியில் விளைந்திருக்கிறதாரியம் புதர் மரம் வேலிகட்டப்படாதவிருகத்தும் இவைகளின் பழத்தையும் அபகரித்தவனுக்கு ஐந்து பொன் குன்றியையேனும் ஐந்து வெள்ளிக்குன்றியையேனும் தக்கபடி தண்டம்விதிக்க.

௩௩௧. உடையவனுக்குச் சம்பந்தமில்லாதவன் வேலிகட்டப்பட்ட தாரியம் கறி கிழங்கு பழம் ஈளத்துநெல்லு இவைகளைத் திருடினால் நூறுபணமும், உடையவனுக்குச் சம்பந்தப்பட்டவன் திருடினால் ஐம்பதுபணமும் தண்டம்விதிக்க.

௩௩௨. உடையவனுக் கெதிரில் வலிமை செய்து ஒருபொருளை யபகரித்தால் அதைவன்றிருட்டுடன்றும், உடையவனில்லாத சமயத்தி லபகரித்ததையும், அபகரித்த தில்லையென்று சொல்லுவதையும், திருட்டுடன்று சொல்லுகிறார்கள். வன்றிருட்டுக்கு வன்செய்கைக்கு விதித்த தண்டம்விதிக்க.

௩௩௩. அதுபோகத்திற்கு வைத்திருக்கிற மேற்சொன்ன இந் தப் பட்டு நூல்முதலிய திரவியங்களை திருடினவனுக்கும், வைதிகாக்கிரியைத் திருடினவனுக்கும், இரு நூற் பறைப்பதுபணந் தண்டம்விதிக்க வைதிகாக்கிரியை திருடினவன் உடையவனுக்கு செல்லும் நஷ்டத்தை கொடுக்கவேண்டியது.

௩௩௪. திருடன் எந்தெந்த அங்கங்களால் மனிதர்களை எவ்விதமாக வடிக்கிறானோ மறுபடியப்படி செய்யாமலிருக்கிறதற்காக அவனுடைய அந்தந்த வங்கங்களை வெட்டித் தண்டிக்கவேண்டியது.

௩௩௫. தன்னுடைய தந்தை ஆசிரியன் இஷ்டன் தாய்மனையாள் பிள்ளை புரோகிதன் இவர்களேனும் தன்றன் தருமங்களை யதுஷ்டியாயினில் அரசன் தண்டிக்காமல் விடக்கூடாது.

௩௩௬. எந்தக் குற்றஞ்செய்தால் மற்றவர்களுக்கு ஒருகாருடாபணம் தண்டமாக விதிக்கவேண்டுமோ அவ்விதகுற்றம் அரசனே செய்துவிட்டால் அவனுக்கு ஆயிரம்பணந் தண்டம்விதிக்க வேண்டியது. இது சாஸ்த்திரத்தின் எற்பாடு.

௩௩௭. எந்தத்திருட்டுக்கு எவ்வளவு கண்டம் விதித்திருக்கின்றதோ அதை திருட்டின் குணதோஷங்களைப்பறிந்து திருடின குத்திரனுக்கு எட்டுப்பங்குவரையிலும் அவ்வித வைசியனுக்கு பதினாறுபங்குவரையிலும் அவ்வித ஷூத்திரியனுக்கு முப்பத்திரண்டு பங்குவரையிலும்.

௩௩௮. அவ்வித பிராமணனுக்கு அறுபத்துநாலு அல்லது நூறு அல்லது நூற்றிருபத்தெட்டுப்பங்குவரையிலும் தண்டம்விதிக்க ஏனென்றால் அந்தப்பிராமணன் அந்தத்திருட்டினால்வருந் தோஷத்தை யறிந்தவனல்லவா.

௩௩௯. வேலியில்லாத அத்தி ஆல் முதலியவற்றின்பழம் சீழங்கு ஹோமத்திற்காகச் சமித்து பகக்களுக்காகப் புல்லு இவைகளை அயலான்பூமியிலி ருந்து சேளாம லெடுத்துக் கொண்டாலும் அது திருட்டல்லவென்று மறுசொல்லியிருப்பதால் அவ்விஷயத்தில் தண்டிக்கக்கூடாது.

௩௪௦. உடையவன்கொடாமல் தானையெடுத்துக் கொள்ளுகிறவனுை திருடனுக்கு எக்கியபாகாதிகளை செய்துவைத்தாவது அந்தத்

திருட்டுப் பொருளைத் தக்ஷிணவாங்குகிற பிராமணனும் அந்தத்திரு டனுக்குச் சரியானவன்.

நசக. துவிஜனையும், ஜீவந விருத்தியில்லாதவனையும், வழிநடக் கிறவனையும், இருந்து இரண்டுகருப்பங்கழியையும், இரண்டுகழங்கையையும், அயலானிலத்திலிருந்து கேளாமலெடுத்துக்கொண்டால் அவனை த்தண்டிக்கக்கூடாது.

நசஉ. கட்டியிருக்கின்ற மாடு குதிரை முதலியவற்றை யனிழ் த்து விடுகிறவனுக்கும், விட்டிருக்கிற மாடுமுதலியவற்றைக் கட்டுகிற வனுக்கும், வேலைக்காரன் குதிரை இரதம் இவற்றை யபகரிக்கிறவனு க்கும் அவயவங்களைக் குறைப்பதையும், பொருளைக் கவருதலையும் த ண்டமாகவிதிக்க.

நசந. இவ்விதமாக திருடர்களைத் தண்டிக்கிறவரசன் இவ்வு லகத்திற் புகழையும், இறந்தபின் ஒப்பற்றசகத்தையும் அடைகிறான்.

வ ன் செ ய் கை.

நசச. அழிவற்ற பிரபுத்தன்மையையும், அளவற்றபுகழையும் விரும்பினவரசன் சற்றுநேரமும், வன்செய்கை செய்பவனை தண்டிக் காமல் உபேசைஷ்பா யிருக்கக்கூடாது.

நசநு. திட்டுகிறவன் திருடுகிறவன் அடிக்கிறவன் இவர்களை விட வன்செய்கைக்காரனை அதிகபாபியென்றற்கி.

நசசு. வன்செய்கை செய்பவனை எந்தவரசன் பொறுக்கிறானே அவ னழிந்துபோய்விடுவதுமன்றி உலகத்தாரின் பகையையும் அ டைவான்.

நசசா. அரசன் தன்னிஷ்டர்களின் பேச்சை கேட்டாவது, அ திகபொருளி லாபத்தை யிச்சித்தாவது, அனைவருக்கும் பயத்தை யு ண்டாக்குகின்ற வன்செய்கையனை தண்டியாமல்விடக்கூடாது.

நசஅ. வன்செய்கைக்காரரால் தருமமழியும்போதும் அரசனி ல்லாமையால் வருணசிரமதருமம் அழியும்போதும், பிரம்ம கூத்திரி யவைசியாள் மூவரும் ஆயுதமெடுத்துக்கொண்டு காப்பாற்றலாம்.

௩௬௯. தண்ணைநிலைவாக் காப்பாற்றுவதற்காசவும், எக்கியத்தி லீழைவழிபெற்றவனைக் காப்பாற்றவும், தன்பொருளை யபகரித்துக் கொண்டுபோகிற சமயத்திலும், ஸ்கிரீ பிராமணன் இவர்களைக் காப் பாற்றுவதற்காசவும், நியாயமாய்த் தருபயுத்தகந் செய்து ஒருவனைக் கொன்றவனுக்கு அதர்மமீகரிடாது.

௩௭௦. குரு நிறியவன் கிழவன் வேதமோதின வந்தணன் இவ ர்களுக்கும் யாவோனும் கத்திமுதலிய அயுதபெடுத்துத் தன்னைக் கொல்லவந்தால் தானேயுத் தம்மீத்துக் கொள்ளக்கூடாதபாதுயோ சியாம வணைக்கொல்லவேண்டியது.

௩௭௧. கொல்லவற்கிறவனிடிகோபம் அவனெதிராவிற்கு இவ னையேகொன்று விடும்படியான வேபத்தை யுண்டாக்குகிறபடியால் அவனைப் பத்துப்பேருக்குத் தெரிந்தானது இரகசியமாயாவது கொ ள்லுகிறவனுக்கு ஒருதோஷமுக்கூடையாது அவனை அரசனாக் தண்டி க்கக்கூடாது.

வ் தி ரி ச ந் திர க ண ம்.

௩௭௨. பிறன்மனைவியின் போகத்தில் விருப்பமுள்ளவர்களை பயத்தையுண்டிடுவண்ணென்ற உதட்டை அறுத்தல் மூக்கையறுத்தல் முதலிய வகையாள்களைச்செய்து அரச ணாரை விட்டோட்டுக.

௩௭௩. பிறன்மனைவி போகத்தினால் உலகத்தில் வருணசங்கிர மமுண்டாகின்றது. அதனால் தருமகாரியம் நடக்காமல் உலகமெல்லா ம் மழையில்லாமல் அழிந்துபோய்விடுகிறது.

௩௭௪. முன்பு ஒருஸ்திரீவிஷயத்தில் சந்தேகிக்கப் பட்டவன் இரகசியத்தில் காரணமின்றி அந்தஸ்திரீயோடு பேசினால் அவனுக்கு இருதூற் றைப்பதுபணர் தண்டம்விதிக்க.

௩௭௫. முன்பு சந்தேகமில்லாதவன் ஒரு காரியத்தைப்பற்றி ஒருவன் மனையாளோடு பஹிரங்கமாய்ப்பேசினால் அவனுக்குத் தண் டமும் தோஷமுமில்லை.

௩௭௬. ஒருவன் முன்பு சந்தேகிக்கப்படாதவனாயிருந்தாலும் பிறன்மனையாளோடு குளத்தங்கரைஜீஜரமில்லாதகாடு தோப்பு ஆற்ற

ங்கரை இவ்விடங்களிற் பேசினால் அவனுக்கு ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

௩௫௭. பிறன் மனைவிக்கு சந்தநமுதலியவற்றை யனுப்புதல் ஆவிக்கநமுதலிய வினையாட்டைச் செய்தல், அவள் பூஷணம் வஸ்திரமுதலியவற்றைத் தொடுதல் ஒருபடுக்கையில் உட்காருதல் இவைகளும்.

௩௫௮. தொடர்ப்பாத ஸ்தநமுதலியவற்றைத் தொடுதல் அவள் இவன் சிசுநமுதலியவற்றைத் தொடர் லதைப்பொறுத்திருத்தல். இருவருஞ் சங்கேதஞ்செய்துகொள்ளுதல் இவைகளும், புணர்ச்சியுண்டென்பதைக் காட்டுதலால் இவ்விதகுற்றத்திற்கும் ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

௩௫௯ சூத்திரன் வலிமையால் மற்ற மூன்றுவருணத்தார் மனைவியைப் புணர்ந்தால் அவனை உயிர் போகிறவரையில் தண்டிக்க ஆனால் நான்குவருணத்தாருக்கும் பொருள் புத்திரன் இவர்களைவிட மனைவியை விபசாரதோஷமின்றி காப்பாற்றுவதே மேலானதருமம்.

௩௬௦. பிணைக்காரன் கட்டியங்கூறுகிறவன் யாகதீக்ஷதன் பாசகன் இவர்கள் தன்றன் காரியத்திற்காக பிறன் மனையாளோடு தடையின்றிப் பேசலாம்.

௩௬௧. நீ யென்மனையாளுடன் பேசவேண்டிய தில்லையென்று ஒருவனும் றகையப்பட்டவன் மறுபடியும் அவன் மனையாளோடு பேசினால் ஒருபொன் தண்டம் விதிக்க.

௩௬௨. இதுவரையிற் சொல்லிவந்த சிணைக்காரனது மனைவிவழியாய்ப் பிழைக்கிறவனையும், பிறன் தன் மனையாளோடு புணருவதைப் பொறுக்கிறவனையும், பிறனைத் தன் மனையாளிடத் தழைத்துவந்து விடுகிறவனையும், இருக்கிற வேவுகாரன் கூத்தாடி பாடகன் இவர்களின் மனைவியைச் சேருகிறவனுக்கு விதிக்கத்தக்கதன்றி.

௩௬௩. ஆனால் அவர்களுடன் தகாதவிடத்தில் பேசுகிறவனுக்கும் வெள்ளாட்டி வேலைக்காரி ஒருவன் வைத்திருக்குந் தேவடியாள் சந்தியாசம் அடைந்தவள் இவர்களோடு இரகசியத்திற் பேசுகிறவனுக்கும் யாதேனுங்கொஞ்சந் தண்டம் விதிக்க

௩௬௪. போகவிருப்பமில்லாத தன்சாதி கந்நிகையை வலிமை செய்து புணர்ந்தவனை உடனே சிசுநமுதலியவற்றை அறுத்துக்கொல்

லவேண்டியது போகவிருப்பதிருக்கும் கந்திரையை புணர்ந்தவனுக்கு மாணதண்டம் விதிக்கக்கூடாது.

ந.க.நி. ஒரு கந்திரைப்போகவிருப்பதினால் தன்னைவிட வயர்ந்த சாதியான தாயைவைத்தால் அவனை தண்டிக்கக்கூடாது. தாய்ந்தசாதியான யைவைத்தால் வீட்டிலேயே தண்டித்து அடக்கவேண்டியது.

ந.க.க. உயர்ந்தசாதி கந்திரையைப் புணர்ந்த தாய்ந்தசாதியானுக்கும், மாணவரையில் சிவாடிவிதிக்க வேண்டியது தன்சாதிக்கந்திரையைப் புணர்ந்தவன் அவன் தந்தை தந்தை சம்பந்தமிருந்தால் தந்தைகேட்கும் கந்திரைக்கல்லைப் பொருளைக்கொடுத்து அக்கந்திரையைக் கவியாணஞ்செய்துமொள்க.

ந.க.ச. தன்சாதிக்கந்திரையை வலிமையால் இரகசியஸ்தானத்தில் விரலினால் துன்பப்படுத்துகிறானுக்கு இரண்டு விரலையறுத்து அறுநூறுபணம் தண்டம் விதிக்க.

ந.க.அ. தன்னிடத்தில் விருப்பமுள்ள தன்ஜாதி கந்திரையை இரகசியஸ்தானத்தில் விரலினால் பிடிப்பானுக்கு விரலை யறுக்காமல் இணியல்வதகுற்றஞ் செய்யாமலென்காக இர.நூறுபணம் தண்டம் விதிக்க.

ந.க.க. ஒரு கந்திரையை மற்றொரு கந்திரை முன்போல அபாயஸ்தானத்தில் விரலினால் பிடித்தால் அவனுக்கு இர.நூறுபணம் தண்டம் விதித்து அந்தக் கந்திரைக்குள்ள கல்காப்பொருளை இரட்டிப்பாக அவன் தந்தைக்குக் கொடுப்பச் செய்து ஜாட்டியால் பத்தடிபுமடிக்க.

ந.க.ய. இவ்விதமாக வொருஸ்தீர் செய்தால் அவள்தலையை முண்டமாகச்சிரைத்து விரலிரண்டையுமறுத்து கழுதைமேலேற்றி இராஜமார்த்தத்திற் றுரத்துக.

ந.க.க. ஒருஸ்தீர் தான் ஜாதியினாலும், குணத்தினாலும், உயர்ந்திருப்பதாகக் கொள்வங்கொண்டு தன்புருஷனை விட்டு மற்றொருவனைச் சேர்ந்தால் அவனை அரசன் வெகுசகங்களுக்கெதிரில் நாயைவிட்டுக் கடிக்கச்செய்க.

௩௭௨. ஒருவன் மனையானைப் புணருகிறபாபியை அரசன் எரி கிற இருப்புப்பலகையில் படுக்கச்செய்து அவன்சரீரம் வேகுமளவும் காஷ்டங்களைப் போடச்செய்யவேண்டியது.

௩௭௩. ஒருஸ்திரீயைப் புணர்ந்ததற்காக ஒருதரந்தண்டி.க்கப் பட்டவன் ஒருவருஷத்துக்குமேல் மறுபடி அந்தஸ்திரீயைப் புணர்ந் தால் அவனுக்கு முதல்தடவை சிசைக்கு இருட்டிப்பாகவிதிக்க. வி ராத்தியஸ்திரீ சண்டாளஸ்திரீ இவர்களைப் புணர்ந்தவனுக்கும் ஆயிர ம்பணந் தண்டம் விதிக்க.

௩௭௪. குந்திரன் காக்கப்படாத துவிஜாதிகளின் மனைவியை ப்புணர்ந்தால் பீஜம் சிசிரம் இவைகளை அடியோடறுக்கவேண்டியது காக்கப்பட்ட ஸ்திரீயைப்புணர்ந்தால் தேகமுழுதும் வெட்டி அவனு டைய எல்லாப்பொருளையுங் கவருக.

௩௭௫. கற்புடைய பிராமணஜாதி ஸ்திரீயைப்புணர்ந்த வைசியை ஒருவருஷம்வரையில் காவலில்வைத்து அவன் பொருண்முழு மையும் அரசன்கவருக. அவ்வித சூத்திரியனுக்கு ஆயிரம்பணந் த ண்டம்விதித்து கழுதைமுத்திரத்தைவிட்டு அவன்நிலையை முண்டந ள்செய்க.

௩௭௬. கணவன் முதலியவர்களால் காக்கப்படாத பிராமணஸ் திரீயை வைசியன் புணர்ந்தால் ஐந்நூறுபணமும், அவ்விதசூத்திரிய னுக்கு ஆயிரம்பணமுந் தண்டம்விதிக்க

௩௭௭. கற்புடைய பிராமணஸ்திரீயைப் புணர்ந்தவைசியசூத் திரியர்களுடைய பொருண் முழுசையும்பிடுங்கிக் கொண்டு ஊரைவி ட்டோட்டுக, அல்லது இரும்புப் பலகையிலாவது வைத்துக் கொளு த்துக.

௩௭௮ பிராமணன் தன் ஜாதி கற்புடையஸ்திரீயை ஒருக்கால் வலிமையாற் புணர்ந்தால் ஆயிரம்பணமும், அவளுக்குத் தன்னிட த்து விருப்பமிருந்து புணர்ந்தால் ஐந்நூறு பணமும் தண்டமாக விதிக்க.

௩௭௯. பிராமணனுக்குத் தலையை முண்டநஞ்செய்வது கொலை த்தண்டமாகும் மற்றவருணத்தாரருக்கு கொலைத்தண்டமுண்டு.

ந.அ.ய. பிராமணன் எல்லாப்பணக்கெய்தாலும் அவனைக்கொல்லாமல் காயமின்றி அடிப்பொருளுடன் மாரைவிட்டுத் தூரத்தவேண்டியது.

ந.அ.க. பிராமணத்தியைவிட அதிகமானபாபமுடையத்திற்கிடையாது ஆதலால். பிராமணனைக் கிபல்லி மனிதரென்று அரான் மனதினாலும் நினைக்கக்கூடாது.

ந.அ.உ. கற்புடைய கஷத்திரியஸ்திரீயைப் புணர்முள்ள வைசியனடைந்தால் ஐந்நூறுபணமுள், அவ்வித வைசியஸ்திரீயைப் பஹிரக் கமாகப்புணர்ந்த கஷத்திரியனுக்கு ஆயிரம்பணமுள் தண்டம் விதிக்க.

ந.அ.ங. கற்புடைய கஷத்திரியவைசியஸ்திரீயைப் புணர்ந்த பிராமணனுக்கும் அவ்விதகஷத்திரியஸ்திரீயைப்புணர்ந்த கஷத்திரியவைசியர்களுக்கும், ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

ந.அ.ச. கற்பில்லாத கஷத்திரியஸ்திரீயைப் புணர்ந்த வைசியனுக்கு ஐந்நூறுபணத்தையும், அவ்விதகஷத்திரியனுக்கு நடுவதைமுத்திரத்தினால் தலையை முண்டநஞ் செய்வதைப்பலவது ஐந்நூறுபணத்தையாவது தண்டமாகவிதிக்க.

ந.அ.ரு. கற்பில்லாத கஷத்திரியவைசியனுத்திராஸ்திரீகளைப்புணர்ந்த பிராமணனுக்கு ஐந்நூறுபணமுள், அவ்விதகஷத்திரீயைப்புணர்ந்த பிராமணனுக்கு ஆயிரம்பணமுள் தண்டம் விதிக்க.

உ.அ.சு. திருடன் பிறன்மனையனைப் புணருநொன் திட்டுகிறவன் வன்செய்கைக்காரன் அடிக்கிறவன் இவ்வையதுபெரும் எந்தவாசன் பட்டணத்தி விருக்கனில்லைபோ அவ்வாசன் இந்நிறலுகைத்தையடைகிறான்.

ந.அ.எ. முன்சொன்ன ஐந்நூறுபணமுள் தன்பட்டணத்திலிரமற்செய்கிறவாசன் தன்ஜாதியிற சிறந்தவனாய் இராஜஜிய கைத்தையும் உலகத்தில் புகழையுமடைகிறான்.

ந.அ.அ. யாககாரியஞ்செய்துவிக்க சமர்த்தனை ரித்துவிக்கை நீக்குகிறவனுக்கும், தோஷமில்லாத எக்கியஞ்செய்கிறவனை நீக்கின ரித்துவிக்குக்கும் தனித்தனியே ஆயிரம்பணம் தண்டம் விதிக்க.

௩௮௧. தாய் தந்தை மனையாள் பிள்ளை இவர்களை மஹாபா தகமுதலிய குற்றமின்றி நீக்கக்கூடாது. அப்படி நீக்குகிறவனுக்கு அறுநூறுபணர் தண்டம்விதிக்க.

௩௯0 துவிஜாதிகள் தன்றன்வருணாசிரம தருமங்களைக் குறித் து விவாதப்பட்டால் நன்மையைக்கோறினவரசன் இதுசரி இதுசரி யன்றென்று தானாகத் தீர்மானிக்கக்கூடாது.

௩௯௧. அப்படி வழக்கிடுகிற துவிஜாதிகளைத் தக்கபடிபூஜித்து நல்லவார்த்தையால் அவர்களின் கோபத்தைத் தணித்து பின்பு பிராம ணர்களை வைத்துக்கொண்டு தீர்மானிக்கவேண்டியது.

௩௯௨. இருபதுபேர் புசிச்சத்தக்க கலியாணமுதலிய காரியத் தில் அந்தப்பந்தியிலிருந்து சாப்பிடத்தக்க தன்பக்கத்து வீட்டுக்கா ரணையும், அதற் கயல்வீட்டுக்காரணையும், புசிப்பியாதவனுக்கு, ஒரு பொன்மாடந் தண்டம்விதிக்க.

௩௯௩. தன்வீட்டில்நடக்கிற சுபகாரியங்களில் சாதுவான *ச ரோத்திரியனைப் புசிப்பிக்காத சுரோத்திரியனுக்கு ஒரு பொன்மாடம் தண்டம்விதித்து அந்தச் சாப்பாட்டையும் இரட்டிப்பாகக் கொடுக் கச்செய்க.

௩௯௪. குருடன் மூடன் நொண்டி எழுபதுவயதான கிழவன் சுரோத்திரியனுக்கு வுபகாரஞ்செய்கிறவன் இவர்களிடத்தில் கொஞ் சமேனுந் தீர்வைவாங்கக்கூடாது.

௩௯௫. சுரோத்திரியன் நோயாளி துன்பப்பட்டவன் சிறியவ ன் கிழவன் ஏழை உயர்த்தகுலத்தான் கொடையுள்ளவன் இவர்களை எப்போதும் அரசன் பூசிக்கவேண்டியது.

௩௯௬. வண்ணன்-மேடுபள்ளமில்லாமல் சமமாயிருக்கிற இல வம்பலகையில் துணிகளைத்துவைத்து வேறொருவருக்கு இரவற்கொ டாமலும் ஒருவர்துணிகளால் மற்றொருவர்துணிகளை மூட்டைகட் டாமலும் உடையவனிடத்துச் செடுப்படிக்கொடுக்க இப்படிநடத்தா விடில் அவனைத்தண்டிக்க.

* சுரோத்திரியன்-என்பது வேதமுற்று மோதினவன்.

௧௯௯. சேடவன் பக்துப்பலநூலுக்கு ஒருபலமதிகமாக கெட்டுயெடுக்கவேண்டியது செய்தவியில் பன்னிபண்டுணர் தண்டப்பிதிந்து பொருள்சாரணுக்குப் பொருளைக் கொடுப்பிக்க.

௧௯௯. சீர்தர்ப் பார்ப்பினும் மண்பாறொசகலசார்த்துகளின் ஸாராவரம்பினோயர், சிலைநோயர், அழிந்தவர் காரணவந்தகர்களை ஆய்ச்சாவுயிர்வைப்பித்தல் ஆகாகள் வரப்பித்தின அந்தத்தச சரக்கின் பொத்தலபத்தில் இறுதிநிலைநாபிநு ஆசன் தீர்வைவாங்கிக் கொள்க.

௧௯௯. அரசினுக்குத் தக்கமான அந்தத் தேசத்தினுண்டாவயான குதிபொழுதல்யலவையையும் அரசனால் இவைகவெளியில்கொண்டுபோய் விற்றக்கூடாதென்று சதிக்கப்பட்டசரக்குகளையும் வேறுதேசத்துக்கு ஒருவன் கொண்டு போனால் அப்பொருண் முழுமையும் அரசன் பரிமுதலாக அபசரித்துக் கொள்ளவேண்டியது.

௧௯௯. ஆய்ச்சாவுயிர்வையிட்டு திருட்டுவழி போகிறவன் காலத்தில் விற்பவன் வாங்குபவன் ஆபத்திர்வையக்காகச் சரக்கின் வியைக்குறவாகச் சொல்வான் ஆய்க்கிடத்தில் அரசன் எட்டுப்பகு அநிசாயத்தீர்வைவாங்குக.

௧௯௯. சகல சரக்குவிக்ஷயத்திலும் அதுவது வந்தவழியையு போகுள்வழியையு, வாங்கினவையு, வாங்கினவிலையையு, அதுகுக்கடிய வட்டியையு, சத்தத் தலைவையு, கன்றுகவறிந்து தக்டிவிலையேற்படுத்திவிறவும் வாங்கவும் அரசன் கட்டவேண்டுக.

௧௯௯. அரசன் நிலையில்லாத விலையையுடைய சரக்குகளு ஐந்தைத்து நாளுப கொஞ்சம்நிலைபான விலையையுடைய சரக்குகளு குப்பதினைந்துநாளுக் கழித்தபின்பு யாபாரிகளின்முன்பாக விலைற்படுத்தவேண்டியது.

௧௯௯. அரசன் தன்னுத்தீர்யாகஸ்தர்களைக்கொண்டு படிக்கு தராசு மாக்கால் இவைகளுக்கு முத்திரைபோடுவித்து ஆறுமா திற்கு ஒருவிசை அதுசரியாபிருக்கிறதாவென்று பரிசைசெய்யண்டியது. சரியாகவில்லாவிடில் தண்டிக்க.

௧௯௯. வெற்றுபண்டிக்கு ஒருபணமும், மூட்டைதூக்கு ஆள்களுக்கு அரைப்பணமும், சமையெடுக்கிற இடபமுதலிய பா

களுக்கும், ஸ்திரீகளுக்கும், காற்பணமும், மூட்டையில்லாதவர்களுக்கு அரைக்காற்பணமும், தோணிக்காரன் கூலிவாங்குக.

ச0௫. சரக்குபண்டிகளுக்கு அந்தச்சரக்கின் உயர்வு தாழ்வுக்குத் தக்கதாகவும்; சரக்கில்லாமல் கோணிமுதலியவை யேற்றிப்பண்டிக்கு அந்தச் சமைக்குத்தக்கதாயும், ஏழைகளுக்கு யாதாவதுகொஞ்சமும் ஓடக்காரன் கூலிவாங்கிக்கொள்ளவேண்டியது.

ச0௬. ஆற்றில்போகவேண்டிய வழித்துலைவு மேடுபள்ளமான தேசம் வருஷாதிசாலம் இவைகளை யோசித்து தோணிக்காரன் தக்கபடி கூலிவாங்குக இந்தக்கூலி பேற்பாடு நதிவிஷயத்தில் மாத்திரமே தவிர காற்றினால் சஞ்சரிக்கவேண்டியதான சமுந்திரத்துக்குக் கிடையாது அந்தவிஷயத்தில் பிரயாசைக்குத்தக்கபடி ஏற்பாடுசெய்துகொள்ளவேண்டியது.

ச0௭. இரண்டுமாதத்திற்குமேற்பட்ட கர்ப்பிணி சந்நியாசிவா நப்பிரஸ்தன் பிரமசாரி பிராமணன் இவர்களிடத்தில் தோணிக்காரன் சத்தம்வாங்கக்கூடாது.

ச0௮. தோணியிலேற்றின சாமான்கள் தோணிக்காரன் அஜாக் கிரதையினால் நஷ்டப்பட்டால் அந்தநஷ்டத்தை அந்தத் தோணியைநடத்தின தோணிக்காரர்களனைவரும் பாகப்படிக்கொடுக்க.

ச0௯. இப்போது சொல்லப்பட்ட நஷ்டவிஷயமானது மனுஷியக் குறைவினால் வந்தவிஷயத்தில்மாத்திரமேதவிர தெய்வக்கூடியாகத்தோணியிற் சேதம்வந்தால் தோணிக்காரனைத் தண்டிக்கக் கூடாது.

ச0௧0. அரசன் வைசியனை வர்த்தகம் வட்டிவாங்குதல் பயிரிடதல் பசுவைக்காப்பாற்றல் இவைகளையும். சூத்திரனை துவிஜாதிகளுக்குப் பணிவிடையுஞ் செய்யச்சொல்லவேண்டியது. அப்படிச்செய்யாவிடில் அவர்களைத் தண்டிக்க.

ச0௧௧ விருத்தியில்லாமல் வருத்தப்படுகிற கூத்திரிய வைசியாள் தநிசுணை பிராமணனை அடுத்தால் அவர்களை அவன் தனக்கூழியஞ்செய்யச் சொல்லாமல் தையயால் வியாபாரமுதலிய தொழிலைச் செய்யும்படி நியமித்துக் காப்பாற்றுக.

சக௨. உபநயநமுதலிய சமுஸ்காரமுள்ளவர்களாயும், தொழிற்செய்வதில் மகமில்லாதவர்களாயுமிருக்கிற துவிஜர்களை பிரபுத்தன்மைபாலும், லோபகுணத்தினாலும், வேலைகொள்ளுகிற பிராமணனுக்கு அரசன் அறுநூறுபணர் தண்டம்விதிக்க.

சக௩. பிராமணன் சம்பளங்கொடுத்தேனுங் கொடாமலேனுங் குத்திரரிடத்தில் வேலைவாங்கலாம். ஏனெனில் அவன் பிராமணன் வேலைக்காகவே பிராமணன் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான்ல்லவா.

சக௪. குத்திரர் யஜமானனால் வேலையினின்று நீக்கப்பட்டிருந்தாலும் அந்த வேலைபானது அவனைவிட்டுநீங்காது. இம்மைக்கும் பறுமைக்கும் உபயோகமாக அவனுடன் பிறந்த அந்த வேலையை எவன் தான் நீக்குவன் ஆதலால் அவன் மறுமைக்காகவும் பிராமணன் சிருஷ்டிசெய்யவேண்டியது.

சக௫. புத்தத்தில் ஜெயித்துக்கொண்டு வரப்பட்டவன், பத்தினால் வேலைசெய்கிறவன், தன்னுடைய தேவடிபாளமகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன் குலவழியாக தொன்றுதொட்டு வேலைசெய்கிறவன், குற்றத்திற்காக வேலைசெய்கிறவன் என தொழிலாளிகள் எழுவகைப்படுவர்.

சக௬. மனையாள் பிள்ளை வேலைக்காரன் இவர்களுக்கு பொருளில் சுவாதீநமில்லை இவர்கள் எப்பொருளைச் சம்பாதித்தாலும் அவைகள் அவர்களின் எஜமானனையேசாரும். அதாவது யஜமான னுத்தினின்று தருமவிஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக் கூடாது தென்று கருத்து.

சக௭. பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன எழுவிததொழிலாளிபான குத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக்கொள்ளலாம் யஜமானனெடுத்துக்கொள்ளத்தக்க பொருளையுடைய அந்தச் சூத்திரர்தன் பொருளுக்குக் கொஞ்சமுஞ்சொந்தக்காரரல்லவா.

சக௮. வைசியனையுஞ் சூத்திரனையும் தன்றன்றொழிலைச் செய்யும்படியாக முயற்சியோடு அரசன்கட்டளையிடுக. இல்லாவிடில் அரசன் சூதகமுமுமையும் அழித்துப்போடுவார்கள்.

சகக. தன்மந்திரி புரோகிதன் முதலிய மனிதர்களைக்கொண்டு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமாகத் தான் செய்விக்கிற லௌகிக வைதீகாரியங்களையும், குதிரைமுதலிய வாகடம் வரவு செலவு இருப்பு இரத்திரசாலை தங்கசாலை பொக்கிஷம் இவைகளையும் தினந்தோறும் அரசன் பார்க்கவேண்டியது.

ச௨௦. இவ்விதமாக இதுவரையில் சகல வியவஹாரங்களையும் தீர்மானிக்கிற அரசன் பாபத்தினின்றும் சுவர்க்கமுதலிய மேலானகதியடைகிறான்.

எட்டாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக-அத்தியாயம் அ-க்கு சுலோகம்-௧௮௨௬.

ஒன்பதாவது

அத்தியாயம்.

மாதராடவர் தருமம்.

௧. விபசாரதோஷ மில்லாமல் தருமமாக ஒருவருக்கு கொருவர் வழிபட்டிருக்கிற ஸ்திரீ புருஷர்கள் சேர்ந்திருக்கும்போதும், பிரிந்திருக்கும்போதும் அவர்கள் நடத்தவேண்டிய பழைமையான தருமங்களைச் சொல்லப்போகிறேன்.

௨. கணவன்முதலிய பந்துக்கள் இரவிலும் பகலிலும், ஒருகாரியத்திலும் மாதரைச் சுவாதீநமில்லாதவர்களாகச் செய்யவேண்டியது. அவர்கள் கெட்டதான விஷயப்பற்றுள்ளவர்களாக விருந்தாலும் தங்கள்வசத்தி லிருக்கச்செய்யவேண்டியது.

௩. மாதர் இளைமைப்பருவத்தில் பிதாவினாலும் யௌவனத்திற் கணவனாலும், மூப்பில் மைந்தனாலும், காக்கத்தக்கவ ராகையால் எக்காலமும் மாதர் சுவாதீநமுடையவரல்லர்.

௪. பெண்ணை ருதுகாலத்திற்குமுன் தக்கவரசனுக்குக் கலியாணஞ்செய்துகொடாத தகப்பனும் மனைவியை ருதுகாலத்திற் புணரா

தகனவனும், கணவனிற்றத்தின் தாயைக்காப்பாற்றாத பிள்ளையும் நிந்திக்கப் படுவார்கள்.

ரு. சிறிதேனும் கெட்டசகவாசத்தினின்று மாதரைக்காப்பாற்றவேண்டியது. இல்லாவிடில் பிறந்தகுலம் புசுந்தகுலம் இரண்டையும் அழித்துப்போடுவார்கள்.

சு. எல்லாவருணத்தாருக்கும், மனைவியைக் காப்பாற்றுவதை மேலான தருமமென்று அறிந்துகொண்டு மனையானை கணவர்கள் சக்தி யில்லாதவர்களா யிருப்பினும் காப்பாற்றுவதில் முயற்சிசெய்ய வேண்டியது.

எ. மனையானைக்காக்கிறவன் தன்சந்ததி நல்லொழுக்கம் தன் குலம் தனதாத்மா தன்னிட வைதீகதருமம் இவைகளையும் முயற்சி போடு காப்பாற்றுகிறவ னாகிறான்.

அ. கணவன் இந்திரியரூபமாகத் தன்மனையானையடைந்து கருப்பமாக ஜநித்து பின்பு அவளிடத்தினின்று பிள்ளையாகப் பிறக்கிறபடியால் அந்தமனையாளுக்கு ஜாயையென்றும் பெயருண்டாயிற்று.

க. மாதர் எவ்விதபுருஷகைப் புணருகிறார்களோ அவனையொத்தபிள்ளையைப் பெறுகிறார்கள். ஆகையால் பரிசுத்தமான பிள்ளைப் பிறப்பதற்காக முயற்சியோடு மனைவியை விபசாரதோஷத்தினின்றுக் காப்பாற்றுக.

க0 ஒருவனும் மாதர்களைப் பலாத்காரத்தினால் விபசாரத்தினின்றும் காப்பாற்ற வல்லனல்லன். ஆதலால் மேற்சொல்லுமுபாயங்களைக்கொண்டு காப்பாற்றுக.

கக. வீட்டுக்குவேண்டிய பாத்திரமுதலியவற்றை கொள்ளாத தகாகக் கொடுத்தபொருளைக் காப்பாற்றுவது செலவிடுவது பாத்திரமுதலியபொருளைச் சக்திசெய்வது வீடுவிளக்குவது தேவபூசை முதலியவற்றிற் குதவியான காரியஞ்செய்வது அடுக்களைக்காரியப் வீட்டுப்பாத்திரம் படுக்கை முதலானவைகளைப் பார்ப்பது இவை முதலிய அவசியமானகாரியங்களை மனைவிக்குக்கம்பித்து அவளுடையமனம் வேரிடத்திற் செல்லாதபடிசெய்க.

கஉ. மாதர்கள் தங்களைத்தாமேகாக்கவேண்டும் அதுவே அவர்களுக்கு நல்லகார்ப்பாகும் நல்ல காவலரைவைத்து வெளியில் போகவொட்டாமல் வீட்டிலேயே நன்றாகக் காப்பாற்றினாலும் காக்கப்படமாட்டார்கள்.

கங. கள்ளுகுடித்தல் துட்டர்கூட்டுறவு கணவனை விட்டயலூருக்குப்போகுதல் காரணமின்றி இங்குமங்கும்போகுதல் தான்விரும்பிய விடத்திற்குங்குதல் அயலகத்தமர்தல் இவ்வாறும் மாதர்களுக்கு நிந்தையானசெய்கையாம்.

கச. மாதர் ஆடவரிடத்தில் அழகையும் பருவத்தையும்விரும்பாமலே ஆண் தன்மையைமாதிரும் முக்கியமாகவெண்ணி அவர்களைப்புணருகிறார்கள்.

கரு. மாதர்கள் கற்புநிலையின்மையும், நிலையாமமும், நண்பின்மையும், இயற்கையாகவுடையவராதலால் கணவனாற் காக்கப்பட்டிருப்பினும் அவர்களை விரோதிக்கின்றார்கள்.

கக. மாதர்களுக்கு இந்தசபாவம் பிரமன் சிருட்டித்தபோதே யுண்டானதென்றறிந்து ஆடவர்கள் அவர்கள் கேடுறாமல் நடப்பதற்காக மேலானமுயற்சி செய்யவேண்டியது.

கஎ. படுக்கை ஆசகம் அலங்காரம் காமம் கோபம் பொய்துரோகசுந்தை இவற்றினை மாதர்பொருட்டே மதுவானவர் கற்பித்தார்.

கஅ. மாதர்களுக்கு ஜாதகம் முதலியவை மந்திரத்தோடுகிடையாது. இவர்களுக்கு மந்திரத்தியுங்கிடையாது பாவத்தைப்போக்கிற மந்திரோபதேசமுமில்லை ஆகையால் பொய்யைப்போல் அபரிசுத்தாளாயிருக்கிறார்கள்.

கக. மாதர்கள் பெரும்பாலும் விபசாரதோஷமுள்ளவர்களென்று அநேகசுருதிகளிலுஞ் சாஸ்த்திரங்களிலுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன. அதற்குதிருஷ்டாந்திரமாக அந்தவிபசாரத்துக்கு சுருதியில் சொல்லிய பிராயச்சித்தத்தைக் கேளுங்கள்.

உ0. ஒருவன் தன்னிடதாய்க்கு மாநசவிபசாரம் நேரிட்டதாகவறிந்து அதற்குப் பிராயச்சித்தஞ் செய்கிறான் என்றயானவள் கற்

பின்றி அயலான் வீட்டிற் குப்பேயம் அங்கு பாபுருஷனைப் பார்த்தயா தாவது மகதின லைப்பாட்டி நந்தமால் அந்த ஆலயினிலுண்டான ரேதஸ்ஸை என் பிநாநனாபீதன் லாசுந் பரிசுத்தஞ் செய்யக்கடவ ன் இதுவேமாதர்கள் நிலையினா மகரலையணி என்ஐறதற்கு திரு ஷ்டாந்திரம்.

௨௪. மேற்கிசாக்கிய பிரயாசித்திற் கணவனுக்கு விரோதமா கப் பரபுருஷனை மகதின ல் நினைப்பார்த்த மாலைய விபரிசாரத்துக்கு விதிக்கப்பட்டது. இந்தப் பிரயாசித்தியும் அந்தத்துகாயவயிற்றில் தான்பிறந்ததற்காக புத்தியன் செய்து சீரான லைண்டியயிதே அல்ல து அவனாக்கண்டு.

௨௨. நதிசபாவத்தில் எந்த நுகியுள்ளதாக விருந்தாலும் சமு த்திரத்திற் சேர்ந்தால் அதுவேபலகிதது போல் மாதர்களுந் தன்னை விவாகஞ்செய்து கொண்டவன் குணத்தைமீய யடைகிறார்கள்.

௨௩. அது எப்படி பெண்ணில் வந்தீட்டமுக்கினால் விவாகஞ்செ ய்யப்பட்ட அஷ்டமாதையும் மந்தமால் முந்ரியினால் விவாகஞ் செய் ப்பட்ட சாரங்கியும் அதமசாதிபாநிநுதவீயதிலும் அந்தமுநிவிந் ன்குணத்தையே அடைந்து பூமிக்கத்தக்கவர்க ளானார்கள்.

௨௪. மற்றுஞ்சிலசுத்தியவதிமுதலிய தாழ்த்த ஜாதீஸ்தீர்களு ம் உயர்ந்த ஜாதியுருஷனையடைந்து தன் லுடைய பதிவிரகா தருமக் களினாலும் தன் லன் கணவன் மறுபிசாக்கினாலும் இவ்வுலகத்தில்மேல் மையடைந்தார்கள்.

௨௫. இதுவரையில் லோகசாரமான மாதாடவர் தருமஞ் சொல்லப்பட்டது. இனி இம்மைரினு மறுமையி லுஞ் சுகத்தைக்கெ டுக்கிற புத்திரதருமங்களைக்கேளுங்கள்.

பு த் திர வி ஷ ய ம்.

௨௬. மாதர்களைக் காப்பாற்றுவதில் இவ்விதப்பிரயாச மிருப் றும் நல்லபிள்ளையைப்பெற்று அதிசுகத்தை யுண்டெண்ணுகிறப யால் அவர்களை ஆடையாபரணத்தா லலங்கரிக்க வேண்டியது. வீ டிற்கு அழகை வருவிக்கிறவர்களான மாதர்களுக்கும் மஹாலக்ஷி

கும், யாதேனும் பேதமில்லை. (செல்வமில்லாதவீ டெப்படிவிளங்கா தோ அப்படியே மாதரில்லாதவீடுமென்று கருத்து)

உஎ. பிள்ளைபெறுவது பெற்றபிள்ளையைக் காப்பாற்றுவது நா டோறும்வந்த விருந்தினர் முதலானவரை யுபசரிப்பது இவைமுதலி யவைகளுக்கெல்லா மாதர்களே காரணமாக விருக்கிறார்கள் என்பது பிரத்தியக்ஷமாகவே யிருக்கிறது.

உஅ. பரிசுத்தமான பிள்ளைபெறுவது அக்கிரிஷோத்திர முத லிய தருமகாரியஞ்செய்வது மேலானபணிகளை புணர்ச்சி தனக்கும் தன்சிதூர்க்களுக்கும், சொர்க்கலோகப்பிராப்தி இவைக ளெல்லாம் மனை வி ஆதிநமாகவே யிருக்கின்றன.

உகூ. எந்தஸ்திரீ திரிகரணசத்தியுடையவளாகி கணவன்சொற் கடவாமல் நடக்கிறாளோ அவள் இகத்தில் பெரியோர்களாலே நல்ல வளென்று கொண்டாடப்பட்டவளாகி பரத்தில் பதியடையும் உலக த்தையடைவாள்.

உஊ. கணவன்சொற்படி நடவாதவள் உலகத்தாரால் நிந்திக்கப் பட்டு நரியாப்பிறந்து பாவப்பிணியால் வருந்துவாள்.

உக. புத்திரவிஷயத்தைக் குறித்து மதுமுதலிய பெரியோர்க ளாலும், மற்றும்மனேக பஹாமுனிவர்களாலும், சொல்லப்பட்டும் அனை வருக்கும் இஷ்டமாயும் புண்ணியமாயுமிருக்கிற மேற்சொல்லப்போகி ற * உபந்நியாசத்தைக் கேளுங்கள்.

உஉ. புத்திரன் கணவனைச்சாருவனென்று பெரியோர்கள் சொ ல்லுகிறார்கள். அந்தக்கணவன் இரண்டுவிதமென்று கேட்டிருக்கிறோ ம் அதாவது. சிலர்பிள்ளையை யுண்டுபண்ணினவனைக் கணவனென்று ம் சிலர்கலியாணஞ்செய்தவனைக் கணவனென்றுஞ் சொல்லுகிறார்கள்.

உஊ. மாதரை கேஷத்திரத்திற்குச் சரியாகவும், புருஷனை வித் துக்குச் சரியாகவும், சொல்லுகிறார்கள். இந்த கேஷத்திரமும் இந்த

* உபந்நியாசமென்பது - ஒருசங்கதியைக் குறித்து ஏற்பட்ட நிச்சயம்.

விதைதயார், சேர்ந்துதான் சாலைசெய்துக்கொடுக்க முண்டாநி
லால் இந்நுதல்களையிற்செய்த அநுதல்பாபாத்திரம் யாருக்கு
பெற்றால்

க.க. விதைவந்திற்செய்தபாபாத்திரத்தின்கொண்ட அ
நுதல்களின் மூலமுதலியெல்லாம் உத்தமம். இத்தந்திர
த்திரம் விபரணமுதலியெல்லாம் முறையானவர்கள் சிலநி
தந்திரமுதலியெல்லாம் உத்தமம். அநுதல்பாபாத்திர
ம்முதலியெல்லாம் உத்தமம். இத்தந்திரத்தந்திரம்
பாபாத்திரம் முறையானவர்கள். அநுதல்பாபாத்திரம் உத்தம
மானதாயிற்றுக்கொண்ட அநுதல்பாபாத்திரம் கொள்
முதல் (அநுதல்பாபாத்திரம் உத்தமம். இத்தந்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம்.)

க.கி. விதைவந்திற்செய்தபாபாத்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம். அநுதல்பாபாத்திரம் கொள்
முதல் (அநுதல்பாபாத்திரம் உத்தமம். இத்தந்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம்.)

க.க. விதைவந்திற்செய்தபாபாத்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம். அநுதல்பாபாத்திரம் கொள்
முதல் (அநுதல்பாபாத்திரம் உத்தமம். இத்தந்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம்.)

க.க. விதைவந்திற்செய்தபாபாத்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம். அநுதல்பாபாத்திரம் கொள்
முதல் (அநுதல்பாபாத்திரம் உத்தமம். இத்தந்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம்.)

க.க. விதைவந்திற்செய்தபாபாத்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம். அநுதல்பாபாத்திரம் கொள்
முதல் (அநுதல்பாபாத்திரம் உத்தமம். இத்தந்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம்.)

க.க. விதைவந்திற்செய்தபாபாத்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம். அநுதல்பாபாத்திரம் கொள்
முதல் (அநுதல்பாபாத்திரம் உத்தமம். இத்தந்திரம் விபரணமுத
லியெல்லாம் உத்தமம்.)

ச௦. ஒரு தாநிபத்தை விரைத்தால் மற்றொரு தாநிபமாகவினை கிறதென்பது கிடையாது. எந்தவித்து விதைக்கிறமோ அந்தப்பயிர் தான் முனையும்.

ச௧. ஆகையால் சபாவத்திற் றெறிந்தவனையும், பெரியோர்களா ற் சிஷிக்குப்பட்டவனையும், வேத வேதாங்கக்களை யறிந்தவனையும், ஆ யுளைச் சீருப்பினவனையுமிருக்கிற மனிதன் ஒருபோதும் பிறன்மனையா ளிடத்தில் வித்தை விதைக்கக்கூடாது.

ச௨. ஒருவன் பிறன்மனையாஸிடத்தில் வித்தைவிதைக்கக்கூடா தென்னும்விஷயத்தில் வாயுநேவன் அநேகம்பாட்டுக்களைச் சொல்லி யிருப்பதாகப் பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ச௩. ஒருவேடனடித்த மிருகத்தின்பேரில் மற்றொருவன்மெய்ய்தால் அந்த அம்பு வீணாகிறதுபோல் ஒருவன்மனையாஸிடத்தில் மற்றொருவன் விதைத்தவித்தும் வீணாகும்.

ச௪. இந்தப் பிரதிவிபை அநேகமரசர்க ளாண்டபோதிலும் முன்னம் பிருதுசக்கிரவர்த்தியாண்டபடியால் அவனுடைய பத்தினி யென்றே சொல்லுகிறார்கள். அதுபோலவே முன்னம் ஒருபூமியை காடுவெட்டி திருத்தினவனுக்கு அந்தப்பூமி சொந்தமென்றும், முன் னம் மிருகத்தின்மீது அம்பெய்தவனுக்கு அந்தமிருகஞ் சொந்தமெ ன்றும் சொல்லுகிறார்கள்.

ச௫. மனையாள் பிள்ளை கணவன் இம்மூவருஞ் சேர்ந்துதான் புருஷனாகிறுனென்று வேதத்திற் சொல்லியிருக்கிறது. (அதாவதும னையாள் பாதிசரீரமென்றும், புத்திரன் ஆத்ம சுவரூபமென்றும் கரு த்து.) பின்னும் வேதமறிந்தவர்களும், கணவனுக்கும் மனையாளுக்கும் பேதமில்லையென்று இருவருக்கும் ஐக்கியஞ்சொல்லுகிறார்கள்.

ச௬. கணவன் மனையாளைத் தள்ளிவிட்டாலும், விறறாலும் அ ந்தமனையாள் தன்மை அவளைவிட்டு நீங்காது இப்படி இவர்களுக்கு பிரமன் சிருஷ்டிகாலத்திலேயே ஏற்படுத்தியிருக்கிற சாசுவதமான த ருமத்தை நாமறிந்திருக்கிறோம். (ஆகலா விவ்விதமான பிறன்மனையா ளிடத்தில் பிறந்தபிள்ளையும் உபயோகமாக மாட்டான்.)

சா. தந்தைபெயர்மே ஸாந்திரம் சிறிதமுக்கொள்வதும் ஒ
பெண்ணைத் தாமத்கொள்ளாமல் உடையவையென்பதுனை த நா
செய்வதும் ஓருபாயே பெய்க்காந்தமது பிள்ளைத் தந்தை
ஒருசரமே செய்கப்படும்.

சா. அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது பிள்ளைத் தந்தை
சி ளருமை ஆதிமாதமே கொள்ளினை பிள்ளைத் தந்தை பெய்க்காந்தமது
லீயாவற்றைச் செய்க்காந்தமது பிள்ளைத் தந்தை பெய்க்காந்தமது
கு ஆகையால் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
கூசுண்டிருக்கிறது.

சா. பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை
ன்று மற்றொருபாயின் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
னைந்த தாயிப்பெயர் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
டையாது.

ரு. ஒருவன் பகலிவிட்டு அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
றுகண்டுபிள்ளைப்பெயர், பகலிவிட்டு அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
ருஷபம் உடையவையென்பது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை
பெய்க்காந்தமது.

ரு. அப்படியே ஒருவன் பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது
பெண்ணினபின்னே உடையவையென்பது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை
னைச் சாராது.

ரு. ஒருவனுக்கு பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது பிள்ளைத் தந்தை
மற்று மொருவனை யடைந்து உடையவையென்பது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை
பயிர் நம்மிருவருக்கும் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
கொண்டு பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
லாத மற்றொருவன் பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
டு இல்லாவிட்டால் உடையவையென்பது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை
வே யிருக்கிறது. எனினில் பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை.

ரு. பிள்ளைப்பெயர் பெய்க்காந்தமது பிள்ளைத் தந்தை பிள்ளைத் தந்தை
மற்றொருவனும், பயிரைக்கறிந்தாய்ப்பெயர் பெய்க்காந்தமது அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
றித்தும் ஏற்படுசெய்து கொண்டால் அன்புபாயின் ஓருபாயே பெய்க்காந்தமது
பிறந்தபின்னையும், இருவருக்கும் கொந்தமாக விருப்பத்தை உடைய
கண்டிருக்கிறோம்.

௫௪. வெள்ளத்திலும், காற்றினாலும், ஒருவனிலத்தினின்றும் மற்றொருவனிலத்தில் ஒதுக்கப்பட்ட வித்தானது பலித்தால். அதுநிலத்திற் குடையவனுக்குச் சொந்தமாகுமேயன்றி வித்துக் குடையவனுக்குச் சொந்தமாகாது.

௫௫. பின்னும் ஒருவன் பசு குதிரை நாகி ஒட்டகம் ஆடுபகழி எருமை இவைகளின் கன்றுமுதலிய விஷயத்திலும், கழனி விஷயத்தில் முன்சொன்ன திட்டாந்தரப்படி யறிதக.

௫௬. இதுவரையி லுங்களுக்கு யோசி பிஜம் இவைகளின் ஏற்றக் குறைவுகளைச் சொன்னேன் இனி மாதர்களுக்குப் பிள்ளையில் லாமல் ஸந்ததியே நசிக்கும்படியான ஆபத்தில் நடக்கவேண்டிய தருமத்தைச் சொல்லப்போகிறேன்.

மாதர்களின் ஆபத்தருமம்.

௫௭. அண்ணன்மனையாள் தம்பிக்குக் குருவின் மனையாளுக்குச் சரியானவளென்றும், தம்பிமனையாள் அண்ணனுக்கு மருமகளுக்குச் சரியானவளென்றும் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது.

௫௮. அண்ணன் தம்பி இருவரும் சந்ததி நசிகடும்படியான ஆபத்துக்காலமன்றி பெரியோர்களின் அதுமதிபெற்றுக் கொண்டு ஒருவன்மனையானை மற்றொருவன் புணர்ந்தாலும், பதிதாளாகிறார்கள்.

௫௯. பிள்ளையில்லாமல் அந்தக்குல நசிக்கறதாக விருந்தால் அப்போ தந்தஸ்திரீ தன்கணவன் மாமனார் முதலானவர்களின் உத்தரவு பெற்றுக்கொண்டு தன்மைத்துணன் அல்லது தன்கணவனுக்கு ஏ முதலைமுறைக் குட்பட்ட பங்காளி இவர்களோடு மேற்றொல்லுகிறபடி புணர்ந்து குலத்திற்குத் தக்கதான ஒருபிள்ளையை பெற்றுக்கொள்ளலாம்.

௬௦. விதவையிடத்தில் பெரியோர்களின் அதுமதி பெற்றுக்கொண்டு புணரப்போகிறவன் தன்தேகமெங்கும் நெய்யைப் பூசிக்கொண்டு இரவில் இருட்டானவிடத்தில் அவனைப் புணர்ந்து ஒரேபிள்ளையை யுண்டிபண்ண வேண்டியது. இரண்டாம்பிள்ளையை ஒருபோதும் உண்டிபண்ணக்கூடாது.

கக. ஓரூபினிளையிற் பிள்ளைகாழிநீரெயிபுதநீர் சரியென்
சாஸ்திரம் சொல்லிநூல்வாழ்வுகாண்டிவாயினையுள் உண்டுபெ
ணைமென்று புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வை விவெபநிபோர்க
சொல்லுகிறார். திவாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா
தகாதவருக விநூல்தாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா
பண்ணைமென்று புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா

கக. அந்தவேணனாவன் இத்தப்பழிமுழுதும் ஒர்குடையி
ண்டானால் பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வா
வும் மருமகளைப்பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா

கக. பெரிபோர்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா
கழிஷ்ட்டர்கள் பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வா
படியுள் விசர்த்தால் மருமகளை வளர்த்திவாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா
வரைப்போலே பதிதவாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா

கசு. பிள்ளையிளையிற் பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வா
மற்றொருவரிடத்தும் பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வா
விஜர்கள் அதுமதிவெய்யக்கடாது பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வா
தாதர்மத்தை யழித்துவிடுவார். இதுகாண்படியுள் கழிஷ்ட்டர்கள்

கரு. எந்தவேணனாவன் இத்தப்பழிமுழுதும் ஒர்குடையி
றொருவனுடன்கூடி பிளபுசாஸ்திரம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வாழ்வா
திரத்தில் சொல்லினிலை விவாக விவாகம் புரத்திபுழைந்து வளர்த்திவாழ்வா
வாகஞ்செய்யும்படி விதினெடையது.

கசு. ஒருவன்மனைவான் மற்றொருவனைப் புணர்வது சாஸ்தி
த்திற் சொல்லியிருந்தாலும் அதுபுகாரத்தின் தழுவிமயல்லது மக
தர்களுக்கும் கூடாதென்று பெரிபோர்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வாழ்வா
வேணனென்னும் அதார்பிடுகுண அரா னுலகாளுபிபோது அந்தப்
சசாதிரம்மத்தை மனிதர்களுக்கும் வற்படுத்தினான் அதுமுதல்தா
இந்த அதர்மமுண்டாயிற்று

கசு. அந்தவேணனாவன் இத்தப்பழிமுழுதும் ஒர்குடையி
கீழாண்டபடியால் அரசர்களுக்கெல்லாம் மேலானவனென்று சொ
லப்படுகிறானே யல்லது தார்பிகளுக விருத்ததாலன்று அவன்காமத்
ற்குச் சுவாதீனப்பட்டு வர்ணசங்கரத்தை யுண்டுபண்ணினான்.

௬௮. அதுமுதலாக மாதர்களை கணவனிறந்தபின் எவனாவது தெரிபாமல் சாஸ்திர மிருக்கிறதென்று மற்றொருவ னிடத்திற் புத்திரவுற்பத்திக்காக புணரவுத்திரவுகொடுத்தால் அவனைப்பெரியோர்கள் நிந்திக்கிறார்கள். (இந்த விஷயத்தில் மது முன்னம் தானே யதுமதி செய்து பின்னதை நிந்திப்பது துவாபாயுக கலியுகதர்பமென்று பிரகற்பதி வியாக்கியானம் செய்திருக்கிறார்.)

௬௯. ஒருபெண்ணை ஒருவனுக்குக் கொடுக்கிறதா உண்மையாக வாக்குத்தானம்செய்தபின்பு அந்தவர நிறந்துபோனால் அவன்தம்பி அல்லது அவனண்ணன் விவாகஞ்செய்து மேற்சொல்லும் விதிப்படியா இருக்கவேண்டியது.

௭௦. அவனந்தப்பெண்ணை விதிப்படி விவாகஞ்செய்து வெள்ளைவஸ்திர முடையவளாயும் திரிகரணசுத்தி யுடையவளாயு மிருக்கச் செய்து ருதுஸ்நான மானவுடன் ஒருநாள்புணர்ந்து மறுபடி ருதுகாலம்வரையிற் பார்த்து கருப்ப முண்டாகாவிடில் கருப்பமுண்டாகிற வரையில் அந்தந்த ருதுஸ்நான மானவுடன் ஒவ்வொருநாள் புணர வேண்டியது.

௭௧. கந்தியாதானத்தின் குணதோஷத்தை யறிந்தவன் ஒருபெண்ணை யொருவனுக்குக் கொடுக்கிறதாக வாயினால் நிச்சயஞ்செய்தபின் அவனிறந்தாலும் மேற்சொன்ன விதியைவிட்டு மற்றொருவனுக்குக் கொடுக்கக்கூடாது கொடுத்தால் ஆயிரம்பேர் சுற்றத்தாரைக் கொன்ற தோஷத்தை யடைகிறான்.

௭௨. வைதவ்ணியம் திராப்பிணி விபசாரதோஷம் இவைகளுள் ளபெண்களை மாறுபாடாகக்கொடுத்தால் விதிப்படி பாணிக்கிரஹணஞ்செய்துகொண்டாலும் அம்மி மிதிக்கிறதற்குமுன் அந்தக்குற்றங்கள் தெரிந்தால் உடனே நீக்கிவிட்டால் தோஷமில்லை.

௭௩. மேற்சொல்லிய குற்றமுள்ள பெண்களை அக்குற்றத்தைச் சொல்லாமல் கொடுக்கிற தூராத்மாவுக்கு ஏதேனும் சுலக்கம் கொடுக்கவேண்டியதில்லை கொடுத்திருந்தாலும் வாங்கிக்கொள்ளலாம்.

கணவனும்மனையாளும் பிரிந்திருக்குங்காலத்து நடக்கவேண்டிய தருமம்.

௭௪. கணவனாவன் காரியத்தைக் குறித்து தேசாந்தரம்போகும்பொழுது தான்போய்வருமளவும் மனைவியி னுடைய ஜிவநத்துக்

குமையடிவிலைநீசல்செய்துநாயக்கியார் அப்படிச் சென் ஆவன்னைவையுடையவையளிவார் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

எ. ௩. கணவன் தீயவந்தார் தீயநீருத்தவென அத்தவெழுதினவையுடையவையளிவார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

எ. ௪. குமையடிவிலைநீசல்செய்துநாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

எ. ௫. கணவன் கணவியைவந்தார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

எ. ௬. கணவன் குமையடிவிலைநீசல்செய்துநாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

எ. ௭. உன்மத்தன் பதிதன் தீயநீருத்தவென அத்தவெழுதினவையுடையவையளிவார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

அ. ௦. மதுபாகஞ்செய்யவன் தீயநீருத்தவென அத்தவெழுதினவையுடையவையளிவார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து நாயக்கியார் அப்படிச் செய்வான் இவ்வந்தின்வெருவாவளவியநீசல்செய்து.

அக. மலடியான மனைவியை எட்டுவருஷத்திற்குமேலும், சாப் பிள்ளைபெறுபவளை பத்துவருஷத்திற்குமேலும், பெண்ணையே பெறு பவளை பதினொருவருஷத்திற்குமேலும், தீங்குசொல்பவளை அப்பொ முதேயும் நீக்கி வேறுவிவாகஞ்செய்துகொள்க. இந்த மனைவியர்களு க்கு மரமகிழ்ச்சிப்பொருள் கொடுக்கவேண்டியதில்லை.

அஉ. கணவனுடைய நன்மையை விரும்பினவளாயும், நல்லொ முக்கமுடையவளாயும் இருந்தமனைவி பிணியினளா யிருப்பினும் வேறு விவாகஞ்செய்க விரும்பினவன் அந்தமனைவியின் அதுமதி பெற்றுக்கொண்டு செய்க. அவளை யொருபோதும் அவதிகக்கக் கூடாது.

அங. மூத்தமனைவியானவள் கோபத்தினாலே வீட்டினின்றும் வெளிப்பட்டால் அவளைக் கணவன் தடுத்தாக்காக்க அல்லது அவளு டைய தந்தைமுதலானவரிடத் தொப்புவிக்க.

அச. கணவன் முதலானவர்கள் குடிக்கவேண்டாமென்றுசொ ல்லியிருந்தும் சுலியாணமுதலிய காரியங்களில் குடிக்கிற கூத்திரிய ஜாதிமுதலிய மாதர்களுக்கும் அப்படியே சபையில் சுவதந்திரமாய் பாட்டு கூத்த முதலியவற்றைப் பார்க்கிற மாதர்களுக்கும், அந்தக்கு ற்றத்திற்காக தன்னிடத்தில் பிரியானவந்தால் அரசன் ஆறு தங்கக் குன்றி தண்டமாக்கிதிக்க.

அரு. துவிஜாதிகள் தன்றன் சாதிகளிலும், மற்றஜாதிகளிலும் கலியாணஞ்செய்துகொண்டால் அந்தந்த ஸ்திரீகளுக்கு வருணக்கிர மமாக மூத்ததன்மையையும் வீடு ஆடையாபரண முதலியவற்றையும் மரியாதையையும், ஏற்படுத்தவேண்டியது.

அசு. துவிஜாதிகளுக்கு தன்ஜாதிமனைவியே சூணவனுக்கு சரீ ரப்பணிவிடை அந்தமிடல் ஹோமகாரியஞ்செய்தல் அதிதிபூசை பி கைஷயிடல் இவைகளை நாடோறும் செய்யவேண்டியது. மற்றஜாதிம னைவியர் ஒருபோதுஞ் செய்யக்கூடாது.

அஎ. எவன் மூடத்தனத்தால் தன்ஜாதிமனைவி கிட்டளிருக் கையில் வேறுஜாதி மனைவியைக்கொண்டு மேற்சொன்ன தன்னுடைய சரீரப்பணிவிடை முதலியவற்றை செய்வித்துக் கொள்ளுரோகன

ய்துகொள்ள அவசரப்பட்டால் வேதமோதல்முதலைய தர்ம் உகாரியம் கெடும் அதனால் பின்பு துக்கப்படுவான்.

கரு. மனிதர்கள் தெய்வத்தினால் கொடுக்கப்பட்ட மனைவிய ரை யடைகிறார்களே யன்றித் தன்மகதின்படி யடையவில்லை. ஆகையால் கற்புடைய அந்தமனைவியைக் காப்பாற்றிக்கொண்டு தேவர்களுக் குப் பிரியமான எக்கியங்களைச் செய்பவேண்டியது. (தேவதைகளால் கொடுக்கப்பட்டார்கள். என்கிறவிஷயம் ஸுருதியில் பிரசுத்தமாயிருக்கிறது.)

கக. மாதர்கள் கருப்பந்தரிப்பதற்கும், ஆடவர்கள் கருப்பமுண்டு பண்ணுகிறதற்கும், பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டார்கள். ஆதலால் மாதராதவர்களுக்கு கலியாணஞ்செய்த நாண்முதல் யாகாதிதர்ம்மகாரியங்களில் அதிகார மிருவருக்கும் பொதுவானதென்றும் கணவன்செய்யுந் தருமத்தில் மனைவிக்குப் பங்குண்டென்றும் வேதத்திற் சொல்லப்பட்டிருக்கின்றன.

கக. ஒருபெண்ணுக்குச் சலக்கங் கொடுக்கப்பின் அந்தவரந் இறந்துபோனால் அந்தப்பெண்ணுக்கு மகமிருந்தால் ஐ அந்தவரந் தம்பிக்குக் கொடுத்துவிடலாம்.

கஅ. வேதமோதாதவனை சூத்திரனும் பெண்ணுக்குச் சலக்கம்வாங்கக்கூடாது. வேதமோதின துவிஜர்கள் வாங்கக்கூடாதென்பதை சொல்லவேண்டியதில்லை அப்படி வாங்குகிறது அந்தப்பெண்ணுக்கு மறைவிடமான கிரயமேயாகும்.

கக. முன்ன மொருவனுக்குப் பெண்ணைக் கொடுக்கிறதாகச் சொல்லி பின் வேறொருவனுக்குக் கொடுப்பதென்பது முற்காலத்திலும் இக்காலத்திலும் பெரியோர்களால் செய்யப்படவில்லை எதிர்காலத்திலும் செய்யமாட்டார்கள்.

ரா. முன் கல்ப்பங்களிலும் சலக்கமென்று பெயருள்ள கிரையப்பொருளை வாங்கிக்கொண்டு பெண்ணை மாறுபாடாய் விற்கிறதென்பதை நாம் கேட்டதில்லை.

க0க. கணவனும் மனைவியும் சாமளவும் விபசாரதோஷம் இல்லாமலிருக்கவேண்டியது. இதுதான் மாதராதவர்களுக்கு சருக்கமான தருமமென்றறிக.

க0௯. மூத்தவன் யோக்கியனாகவிருந்தால் குலத்தைவிளங்கச் செய்வான். இல்லாவிடில் குலத்தையழிப்பான். ஆதலால் நல்லொழுக்கமுள்ள மூத்தவன் மிகவும் பூஜிக்கத்தக்கவன். அவன் பெரியோர்களால் நிர்ந்திக்கப்படாதவனாயு மிருக்கிறான்.

க10. தங்களிடத்தில் அன்புள்ள மூத்தவனை தாய்தகப்பனைப் போலவும், அன்பில்லாவிடில் அம்மான்முதலிய பந்துக்களைப்போலவும் உபசரிக்கவேண்டியது.

க11. இவ்விதமாகக் கூடியிருந்தாலும் இருக்கலாம் அல்லது தருமவிருப்பத்தினால் பகுத்தாவதுகொள்ளலாம், பகுத்துக் கொண்டால் தருமகாரியம் விருத்தியடையும். (அதாவது ஒன்றாகவிருக்கும்போது தேவபூசை பிதார்பூசை அதிதிபூசை இவைகள் ஒன்றாகவிருக்கும் பிரித்துக்கொண்டால் அவைகள் தனித்தனியே வீடுகள்தோறு நடக்கும். ஆதலால் விபாகம்செய்துகொள்வது தருமமென்று கூறுகிறது.)

எ டி கூ று.

க12. எல்லாப் பொருளிலும் மூத்தவன் இருபதிலொருபங்கும் இரண்டாவதுபுத்திரன் நார்பதிலொருபங்கும் மூன்றாவது புத்திரன் என்பதிலொருபங்கும் எடுகூறாகவெடுத்துக்கொண்டு மற்றவற்றை சரியாக மூன்றுபேரும் பகுத்துக்கொள்க.

க13. சிலவிசை மூன்றுக்கு அதிகபிள்ளைகளிருந்தால் மூத்தவனும், கடையவனும், முன்சொன்னபடி இருபதி லொன்றும், என்பதிலொன்றும், எடுகூறற முறையேகொள்க. மத்தியமர்கள் அனைவரும் நார்பதிலொருபங்கையே தனித்தனி எடுத்துக்கொள்க.

க14. எல்லாப்பொருளிலும் பங்குவாராத உயர்ந்த பொருளையும், பத்துப்பசுக்களுக்கு ஒருபசுவையும், மூத்தவன் குணசாலியாயிருந்தால் எடுத்துக்கொள்ளவேண்டியது.

க15. எல்லாரும் வேதமுதலானவையோதி வேள் விமுதலியகிரியைகளைச் செய்யத்தக்கவர்களாகவிருந்தால் மேற்சொன்ன பத்துப்பசுவுக்கு ஒருபசு பங்குவாராததை யெடுத்துக்கொள்ளுதல் இவ்வித எடுகூறில்லை ஆனால் மூத்தவனுக் கேதேனும் உத்தமயான வொருபொருள் மேன்மையின்பொருட்டுக் கொடுக்க.

கஉக. மூத்தமனைவிக்குப் பிறந்தவன் சிறுவனாக விருந்தாலும் முதற்றரமான ஒருருஷபத்தை எடுக்கூக எடுத்துக்கொள்க. இவ்விதமாகவே மற்றமனைவியர் மைந்தர்களுக்கும் தாயின்கிரமப்படி ஏற்படுகிற மூத்ததன்மைக்குத் தக்கபடி அதற்கு - இரண்டாந்தரமான ருஷபத்தை தனித்தனி எடுக்க ரெடுத்திடுக்கொள்க. இந்தத் தன்ஜாதிமனைவிபை முதறறாமென்றும், மற்றஜாதிமனைவிபை இரண்டாவது முன்றாவதென்றும் முறையேய்கொள்க. வேறுஜாதிமனைவிக்குப் பிறந்தபிள்ளைகளின் விபாகம் மேற்சொல்லப்படும்.

கஉச. மூத்தமனைவிமைந்தன் வயதினால் மூத்தவனாகி விருந்தால் பதினைந்து பசுவையும், ஒரு இடபத்தையும் எடுக்க ரெடுத்திடுக்கொள்க. மற்றவர்கள் தாயின்வரிசைப்படி ஆடுமுதலியவற்றில் எடுக்கரெடுத்திடுக்கொண்டு கிரமப்படி பசுத்துக்கொள்க.

கஉரு. ஒருவனுக்குத் தன்ஜாதிமனைவிகளே இரண்டுமூன்று பேரிருந்தால் அவர்கள் மைந்தர்களுக்கு மனைவிவரிசையில்லாமலே வயதின் கிரமப்படி மூத்ததன்மை ஏற்படும்.

கஉசு. ஏனென்றால் ஜோதிஷ்டோம யாகத்தில் செளபிரமண்ணிய மந்திரத்தைச் சொல்லும்போது வயதினால் மூத்தவனையே குறிப்பாகச் சொல்லவேண்டுமென்று இருடிகளா லேற்படுத்தப்பட்டிருக்கின்றன. (அதாவது இன்னொருடையபிதா எக்கியம்செய்கிறா னென்று சொல்லுகிறது அந்த எக்கியத்துக்கு சடங்கு ஒருபுத்திர னில்லாதவன் அந்த எக்கியம் செய்யக்கூடாது. பின்னும் ஒருசுருப்பத்தில் இரட்டைப்பிள்ளை பிறந்தால் முன்னம் பிறந்தவனுக்கே மூத்ததன்மை சொல்லப்படுகின்றது. (இந்த எடுகூறு கலியுகத்திற்குக் கூடாது.)

கஉஎ. ஒருவனுக்குப் பிள்ளையில்லாமல் பெண்மாதிரி யிருந்தால் அந்தப்பெண்ணை விவாகஞ்செய்து கொடுக்கும்போது வரனிடத்தில் இந்தப் பெண்ணுக்கு பிராதா வில்லாததால் இவளுக்கும் பிறக்கிறபிள்ளை என்வம்சத்திற்கு சிரார்த்தஞ்செய்கிறவனாக விருக்கவேண்டுமென்று ஏற்பாடுசெய்துகொள்ள வேண்டியது. இவளுக்கும் புத்திரிகை யென்றுபெயர்.

கஉஅ இவ்விதமாகவே தன்வம்சம் விர்த்தியடைவதற்காக ஸாக்ஷாது தகூப்பிரஜாபதியானவர் தன்னுடைய எல்லாப் பெண்ணையும் புத்திரிகளாகவே தாளுஞ்செய்தார்.

கக௦. தாய் பெற்ற என்வாய்பெண்களோயும் அனக்கரி மகிழ்ச்சியுடன் வாய்களோயும் புத்திமாயாத மாராசாவஞ்சு ப ன்களோயும், கவையாநாய்ப்புதிள் வன்னு பெண்களோயும், ச கு இயாத்திழை பெண்களோயும் புத்திரிகளாக தாமஞ்செய்து

கக௧. தன்முத்தாய்துநீர், பிள்ளைநற் பேதலிக்லை, பிள்ளைவாய்பெண்ததன் பிள்ளை, அம் அனவாயன் தன்னைத் பெண்ணிநீர்முப்போது தன்பெருளை வப்படி அயலா பெ கொள்வான்.

கக௨. தாய்நீர் விவாயாமகலியகரியத்தில் தந்தைமு ர்கள்கொடுத்த பூதநனமுதலிய வீதகம்பொருளை அவளிறந் வளுடைய கலியாணமாயாத பெண்களை எடுத்துக் கொள்க னில்லாத மாதா மகம்பொருளை முழுதாய் புத்திரிகையாகத் த பெண்ணின்வயிற்றின்பிறந்த தெனறுதித்திரன் எடுத்துக்கடு

கக௩. புத்திரியாகக்கொடுத்த பெண்ணின்வயிற்றின்பிரி னோயானவன் தன்னைப்பெற்ற தாய்ப்பனுந்த தன்னைவிட (னோயில்லாதபோது அவனுடைய ஆஸ்திகையு கொடுத்துக் அவனுக்கும் மாதாமனுக்கும் பிண்டம்போட்டி பிராந்த யவேண்டியது.

கக௪. பெணத்திரனுக்கும் தெனறுதித்திரனுக்கும்; உ யாதேனும் பேதல்க்கிடையாத வன்னென்றால் அவ்விருவரும் பாட்டன்வயிற்றின்பிறந்த பிள்ளையாயும், பெண்ணையும், தா ம் தாயாகவும் உடையவர்களல்லவர்.

கக௫. ஒருவன் தன்னிடபெண்ணை புத்திரிகையாக செய்துகொடுத்தபின்பு தனக்குப் புத்திரான்பிறந்தால் அந்த னுக்கும் பிள்ளைக்கும் சரியாகப்பகுக்க அப்பெண் முத்தவ பினும் ஸ்திரீஜாதியாகையால் -டுகறு கொடுக்கத்தக்கதன்

கக௬. புத்திரிகையாகக் கொடுத்த பெண்ணுக்குப் பி லாம வீறந்துபோனால் அப்பெண்ணின் தாயும் தகப்பனும் அவள்பொருளை அவள்கணவன் சந்தேகயின் நி முழுமையும் கொள்க.

கநசு. பெண்ணைப் புத்திரிகையென்று சொல்லிக்கொடுத்தாலும் சொல்லாமற் கொடுத்தாலும், அவளுடைய மைந்தன் பிள்ளையில்தான் மாதா மகனுக்குக் கர்மமுதலானவை செய்து அவன்பொருளையுமெடுத்துக் கொள்க.

கநஎ. மனிதர்களுக்குப் பிள்ளைபிறந்தால் சுவர்க்கமுதலிய புண்ணியலோகத்தை யடைகிறார்கள். பிள்ளைக்குப் பிள்ளைபிறந்தால் மேற்சொன்ன புண்ணியலோகத்தில் நெடுங்காலம் வாசத்தையும் பிள்ளைக்குப் பேரன்பிறந்தால் சூரியலோகத்தையும், அடைகிறார்கள். (ஆதலால் புத்திரசந்ததியிருக்கையில் பெண்சந்ததிக்கு அதிகாரமில்லையென்று கருத்து.)

கநஅ. மைந்தன் தந்தையை பும்-என்னும் நரகத்தினின்றும் காப்பாற்றுகிறபடியால் புத்திரனென்று ஸாக்ஷாது பிரமனையே சொல்லப்படுகிறான்.

கநக. பெளத்திரனுக்கும், புத்திரிகையாகக் கொடுத்த பெண்வயிற்றிற்பிறந்த தெள ஹித்திரனுக்கும், பேதமில்லையென்பதில் மற்றுமொரு திருஷ்டாந்திரம். அதாவது தெள ஹித்திரனும் மாதாமகனைப் பரலோகத்தில் பெளத்திரன்போலேயே நரகத்தினின்றும் காப்பாற்றுகிறான். இம்மையிலும் ரக்ஷிக்கிறான்.

கச0. புத்திரிகா புத்திரனானவன் சிரார்த்தம் செய்யும்போது முன்னம் தன்றய்க்கும், இரண்டாவது தாயின் றந்தைக்கும், முன்னு வது தாயின்பாட்டனுக்கும் பிண்டம்வைக்கவேண்டியது.

கசக. தத்தபுத்திரன் எல்லாகுணங்களுமுள்ளவனாக விருந்தால் வேறு கோத்திரத்தி விருந்து வந்திருந்தாலும் தகப்பன் பொருளை ஒளறஸபுத்திரனுடன் பிரித்துக்கொள்க.

கசஉ. தத்தன் ஜநகபிதாவினுடைய பொருளையும் கோத்திரத்தையு மடையக்கூடாது. அவ்விரண்டையும் அடைகிறவன்றான் பிண்டம்போடுவதுமுதலிய சிரார்த்தஞ் செய்யவேண்டியது. அந்தப் பிள்ளையை விவிகாரங் கொடுத்தவுடனே பெற்றவனுக்கு செய்யவேண்டிய சிரார்த்தமுதலியவை நீங்கிவிடுகின்றன.

கசந. பெரியோர்க ளுத்திரவின்றி மைத்துணன்முதலிய மற்றொருவனைப் புணர்ந்தவனுக்குப் பிறந்தவனும், பிள்ளைபிறக்கும்போ

து பெரிமீயர்க்களின் உத்திரவுபெற்ற பிற்பாண்டு காமத்தினால் மை
துனன் முதலானவையார் புலவர்க்குரிய தமையா, ஜபத்தினத்தாலு
காமத்தினாலும் பிறந்தவர்க்கு காமமாவான் பந்தத்தூரியவர் களன்று.

கசக. பெரிமீயர்க்கு உத்திரவுபெற்ற பிற்பாண்டு காமத்தினால்
இந்த அத்தியாயம் பரிபாடலாகவே தத்தல் சொல்லிய விதிப்படி பு
ராத மைத்துனன் முதலானவர்கள் பிற்பாடலிப்படி மால் அந்த
திதர்சனூர்க்குப் பிறந்த வையத்தனும் பந்தத்தூரியவர்களும்.

கசரு. அந்த ஸ்திரீயினிடத்திற் பிற்பாடலிப்படி பிறந்த நேரத்தி
னும் ஓளரசனைப்பேரலை பந்தத்தூரியவன் பிணனும் தன்நாயை க
யாணம்பண்ணினவனுள் தன்மப்பினும் புத்தியான புத்திரனா
ஞ் சொல்லப்படுகிறான்.

கசக. விபாகத்தூற்றின் பரிபாடலிப்படி பிற்பாடலிப்படி அவனு
ய தாபரசங்கமப்பிப்பாறலை வைத்திருந்த சகோதரன் அவன்மனை
யைக் காப்பாற்றி அவனிடத்திற் பிற்பாடலிப்படி தானொருபின்னையை யு
டுபண்ணி அவனுக்கே தான்மைத்திருக்கிற விபாகனேக் கொடு
வேண்டியது.

கசஎ. ஒரு ஸ்திரீயானவன் பெரிமீயர்க்கி னுத்திரவுபெற்ற
ந்தாலும் மைத்துனனிடத்திலேனும் சரிவரவிடத்திலேனும் பி
ன்றி காமத்தினால் பெற்றுக்கொண்டபின்னையை பந்தத்தூரியவன
வென்றும், விருதாவாய் பிறந்தவர்க்கினன்றும், பெரிமீயர்க்கள் சொ
கிரர்கள்.

கசஅ. இனாவரையிற் சொல்லியவந்த விபாகத்தூற்றானது
வனுக்கு தன்ஜாதி மனையாவிடத்தா பிறந்தவையர்க்களின் விஷய
விநானசாதி மனையாளுக்கும் பிறந்த வையர்க்களின் விபாகத்த
கேளுங்கள்.

கசக. பிராமணன் நாலுஜாதியாகலா விவாகஞ்செய்திரு
ல் அவர்களின் மைந்தர்கள் விபாகஞ்செய்துகொள்ளும்போது
சொல்லியபடி பகுக்க.

கரு. பிராமணஜாதி மனைவியுடைய மைந்தனுக்கு ஒரு
வேலைக்காரனையும், ஒருவிடபத்தையும், குதிரைமுதலிய ஒருவா

தையும், மோதிரமுதலிய ஒரு பூஷணத்தையும், ஒருவீட்டையும்மற்றும் எல்லாப்பொருளிலும் ஒவ்வொருபங்குகளையும் எடுக்காக்கக் கொடுக்கவேண்டியது.

கருக. மற்ற வெல்லாப்பொருளையும் பிராமண மனைவியுடைய மைந்தன் மூன்றுபங்கும் சூத்திரியமனைவியுடைய மைந்தன் இரண்டுபங்கும் வைசியமனைவியுடையமைந்தன் ஒன்றரைப்பங்கும் சூத்திரமனைவியுடைய மைந்தன் ஒருபங்குமாகப் பிரித்துக்கொள்க. இப்படி நாலுஜாதிமைந்த ரில்லாவிட்டாலும் இருப்பவர் இந்தக்கணக்குப்படியே பகுத்துக்கொள்க.

கருஉ. இல்லாவிடில் விபாகதருமன் தெரிந்தவனான பிராமண மனைவியின் மைந்தன் தா னெடுகிறெடுத்துக் கொள்ளாமலே எல்லாப்பொருளையும் பத்துப்பங்காகப்பகுத்து மேற்சொல்லுகிறபடி தருமமாகப் பகுத்துக்கொள்க.

கருங. அப்பத்துப்பங்கில் நாலு மூன்று இரண்டு ஒன்று ஆகிய பங்குகளை மைந்தர்கள் வருணக்கிரமமாக முறையே எடுத்துக்கொள்க.

கருச. பிராமணனுக்கு மூன்றுவருணமனையானருக்கு மைந்தர்களிருந்தாலும் இல்லாவிட்டாலும் சூத்திரமனைவி மைந்தனுக்கு பத்திலொருபங்கைவிட அதிகமாகக்கொடுப்பது தருமமன்று.

கருரு. பிராமணன் சூத்திரியன் வைசியன் இந்தமூன்று வருணத்தாருக்கும் சூத்திரமனையாளிடத்திற் பிறந்தமைந்தனுக்கு இந்தப் பத்திலொருபங்குக் கிடையாதென்றுசொல்வது சிலர்பகஷம். அதற்கு விவாகஞ்செய்யப்படாத சூத்திரஸ்திரீபைச்சேர்ந்து பிறந்தமைந்தன் விஷயமென்று சிலர் தாற்பரியஞ்சொல்லுகிறார்கள். ஆனால் அவன்தகப்பன் எவ்வளவுபொருளை இஷ்டத்திற் கொடுப்பானோ அதைவாங்கிக்கொள்க.

கருசு. துவிஜர்களுக்குத் தன்றன் ஜாதிமனைவிகளிடத்தில் பிறந்தோர்க ளனைவரும் மூத்தவனுக்கு எடுகுகொடுத்து மற்றவைகளை அவனுடன்சரியாகப் பகுத்துக்கொள்க.

கருள. சூத்திரனுக்கு தன்ஜாதி ஸ்திரீமாத்திரம் மனைவியாகலாமேயன்றி உயர்த்தஜாதி தாழ்ந்தஜாதி ஸ்திரீகள் கூடாது. தன்ஜாதி ம

ணைவிரிடத்தில் நூறுவள்ளைபிறந்தாலும் அவனாவதும் சரியாகவே பருத்துக்கொள்க. அவர்கள் விடுகறுகெய்க்கவேண்டியதில்லை.

கருஅ. களாய்ப்புவந்தவானவர் பவிதர் நனுகுரு மேற்சொல்லப்போகிற பன்னிரண்டினிற்றான வைக்கர்களுக்கும் முன்னுறு மைந்தர்கள் பின்னேயில்லாத சாதினடர்முதலானவர்களின் பொருளை யெடுத்துக்கொள்ளாத தக்கப்பயும் தக்கதையின் சீமத்திரத்தையும் பெருளையும் அடைகிறவர்களையும் பற்றி நூர்கள் பின்னறுவேர்கள் ததையின் கோத்திரத்தையும் பொருளையுபத்திர மடைகிறார்கள். சிபர் பின்னறுவேர்கள் தக்கதையின் சீமத்திரத்தையடையாட்டார்கள் கேவலம் பந்துக்களையிலை தநுப்பவாசாததிரம் செய்வேண்டிவர்களென்றும் மேற்சொல்லுகிறபடி பொருளையு மடைவார்க ளென்றும் சொல்லுகிறார்கள்.

உருக. ஓளரசன் கோத்திரஜன் தத்தன் கிருத்திரிமன் கூடே த்பநன் அபவித்தன் இவ்வாறுபுத்திரானும், பிதுராஸத்திக்கும், ள்ளையில்லாத நூதிகளாஸ்திக்கும், சரியவர்கள்.

கருஓ. காநிதன் - சீமடன் - சீதன் - பொளநப்பவன் - சுயன் தன் - செளத்திரன், இவ்வாறுபுத்திரானும் தக்கதையின் பொருளுக்க மாத்திரமுரியவர்கள்.

கருக. சம்புமுதலியவற்றால் ஆற்றைத்தாண்டுகிறவன் எந்த பயனையடைவானோ அவ்விதப்பயனைத்தான் கோத்திரஜன்முதல் பதினேருபிள்ளைகளையும் பாலைகொடுக்கபாத வைத்துக்கொண்டிருவன் அடைகிறான்.

கருஉ. கோத்திரஜன் பிறந்ததின் ஓளரசன் பிறந்து அந்தேத்திரஜனைப் பெற்றவனுக்கு நன்தாரத்தில் பின்னேபிறக்கா விட்ட அப்போது இவ்விருவரும் அவனவன்பெத்த தகப்பனுடைய ஆள்வைய அவனவனெடுத்துக்கொள்ளவேண்டியது.

கருஊ. ஓளரசன் பின்னறுபிறந்தாலும் அவனே தகப்பன்பெருக்குப் பிரபுவாகிறான் கோத்திரஜன் தவிர மற்றவர்களுக்கு கெல்ல அந்த ஓளரசன் தனக்குப்பாயம் கோரிடாமெக்காக மேற்சொல்லிதிப்படி அந்நவஸ்திரத்துக்குக் கொடுக்கவேண்டியது.

கௌச. ஒளரசன் தான்பகுத்துக்கொள்ளும்போது தன்றந்தை முதலானவர்களின் ஆஸ்தியில் சேஷத்திரஜன் குணத்துக்குத் தக்க படி ஆறிலொருபங்காவது ஐந்திலொருபங்காவது கொடுக்கவேண்டியது.

கௌரு. ஒளரஸனும் சேஷத்திரஜனும் மேற்சொன்ன விதிப்படி தந்தையின் பொருளுக்கு உரியவர்கள். மற்ற தத்தன் முதலியபத்து புத்திரர்களும் முன்பிள்ளைகளில்லாவிடில் பின்பிள்ளைகள் முறையாக தந்தையின் கோத்திரத்திற்கும் கருமத்திற்கும் பொருளுக்கு முரியவர்கள்.

கௌசு. தன்ஜாதிஸ்திரீயை கந்நிகையாக விருக்கும்போது விவாகஞ்செய்து அவளிடத்தில் எந்தப் பிள்ளையைத்தானே பெறுகிறானோ அவனை முக்கியமான ஒளரஸபுத்திரனென்று அறியவேண்டியது.

கௌசு. பிள்ளைபிறக்கிறதற்குமுன் இறந்துபோனவன் பேடி பிள்ளைபிறக்க விரோதமான பிணியுள்ளவன் இவர்களின் மனைவிகளிடத்தில் மைத்துனன் முதலானவர்களால் மேற்சொன்ன விதிப்படியுண்டுபண்ணப்பட்ட பிள்ளையை சேஷத்திரஜனென்று சொல்லுகிறார்கள்.

கௌசு. தந்தையுந்தாயும் சம்மதித்து இருவரும் கூடியேனும் ஒருவரையேனும், தங்கள்வயிற்றிற்பிறந்தபிள்ளையை தன்ஜாதியாயும், பிள்ளையில்லாமல் துன்பப்படுகிறவனாயும் இருக்கிற ஒருவனுக்கு பிரீதியுடன் இறந்தபிள்ளை யுனக்கே சொந்தமென்று சொல்லி ஜலத்தை விட்டு தாஞ்செய்யப்பட்டவனை தத்தனென்று சொல்லுகிறார்கள்.

கௌசு. தன்ஜாதியாயும் பிதூர்க்களுக்குச் சிரார்த்தஞ்செய்வதாலும், விடுவதாலும்வரும் குணகுணங்களை யறிந்தவனாயும், தாய்தந்தைகளைப் பூசிக்கிறவையுமிருக்கிற எந்தப்பிள்ளையை தானே பிள்ளையாக வைத்துக்கொள்ளுகிறானோ அவனைக் கிரத்திரம புத்திரனாகச் சொல்லுகிறார்கள்.

கௌசு. ஒருவன்மனையாள் கணவன் வீட்டிலிருக்கும்போது அவனுக்குத்தெரியாமல் எந்தஜாதியுருஷனெனும் அவளிடத்தில் ஒருபிள்ளையை யுண்டுபண்ணினால் அப்பிள்ளையை அந்தக் கணவனுக்கு கூடோத்பந் புத்திரனென்று சொல்லுகிறார்கள்.

ருவனை புத்திரனாகவந்தடைந்தால் அவனைச் சயந்தத்தென்று சொல்லுகிறார்கள்.

கஎஅ. பிராமணன் தன்னால்விவாகஞ்செய்யப்பட்ட சூத்திரமணியாளிடத்தில் காமத்தினால் உண்டுபண்ணின பிள்ளையானவன் செய்கிற சிரார்த்தகாரியங்கள் பரலோகத்துக்கு உபயோகமாகாததால் உயிரோடிருந்தாலும் பிணத்தோடு சரியாகச் சொல்லப்படுகிறான். ஆதலால் அவனை பாரசவபுத்திரனென்று சொல்லுகிறார்கள் இவ்வந்தன் முன்பு செளத்திரனென்று சொல்லப்பட்டவன்.

கஎக. சூத்திரனுக்கு-தந்தாசி-ஆல்லது வேலைக்காரன்மனை இவர்களிடத்திலபிறந்தபுத்திரர்கள் தந்தையி னனுமதி பெற்றிருந்தால் அவன் சொந்தமனையாளுக்குப்பிறந்த புத்திரர்களோடு பாகத்தையடையலாம். இது தருமமாயேற்பாடு நடந்தும்வருகிறது.

கஎஊ. ஒளரசனில்லாதகாலத்தில் அவன்செய்யவேண்டிய சிரார்த்தமுதலியவும் குலமு மழிந்துபோகிறபடியால் மற்ற பதினொரு புத்திரர்களையும் புத்திரனென்றே பெரியோர்களான ருஷிகள் சொல்லுகிறார்கள்.

கஎக. சேஷத்திரஜன்முதலிய பதினொருபிள்ளைகளும் ஒளரசனிருக்கையில் சிரார்த்தமுதலிய காரியத்தைச் செய்வதற்கு யோக்கியராளாகமாட்டார்கள். தங்களையுண்டுபண்ணினவனையே யடையவேண்டியவர்கள் பெளநர்ப்பவன் - செளத்திரன் - இவ்விருவரும்-அந்நியராலுண்டுபண்ணப் படாம லிருந்தாலும் வைதீககாரியத்துக்கு உதவமாட்டார்கள் என்று இங்கு மொத்தமாய் பதினொரு புத்திராளென்று சொல்லப்பட்டது.

கஎஉ. ஒருதாய் தந்தைகளிடத்தில் பிறந்த அநேகஞ் சகோதரர்களுக்குள் ஒருவனுக்குப் புத்திரனிருந்தாலும் அப்புத்திரனாலே அனைவரும் புத்திரனுடையவர்களென்று மது சொல்லியிருக்கிற ஆனால் ஒருவனுக்கு புத்திரன்-மனையாள்-பெண் - தந்தை - தாய்-உடன்பிறந்த பிராதா-இவர்களில்லாதபோது தான் அந்த பிராதானின் புத்திரனுக்கு கர்மத்திற்கும், பொருளுக்கும், அதிகாரமுண்டென்று சாஸ்திரத்தில் சொல்லியிருந்தாலும் சந்ததிக்கு அழிவுவராததால் அவனிருக்கையில் சேஷத்திரஜன்முதலிய மைந்தரை விரும்ப

தினவர்களாயும், உள்ளும் புறமும்பரிசுத்தாளாயும் பொறுமையுள்ள வர்களாயு மிருக்கிற பிராமணர்கள் எடுத்துக்கொள்க. அதனால் இறந்துபோனவனுக்கு சிரார்த்தமுதலிய அறம்சூறையாது.

கஅக. ஏனென்றால் பொருளுக்குரியவர்களான மேற்சொன்ன யாவருமில்லாவிடில் பிராமணன் பொருளைமாத்திரம் அரசன்தானெடுத்துக்கொள்ளாமல் பிராமணர்களுக்குத் தாநஞ்செய்ய வேண்டுமென்று சாஸ்திரமிருப்பதால் மேற்சொல்லியபடி குணமுள்ள பிராமணனில்லாவிட்டாலும் எந்தபிராமணனுக்காவது கொடுத்துவிடுக மற்வருணத்தார்பொருளை அரசனெடுத்துக்கொள்க.

கஅக. கணவன் புத்திரனில்லாமலிறந்துபோனால் மனையாள் கணவன் தோத்திரமுள்ள ஒருபுருஷனிடத்தில் விதிப்படி புத்திரனைப் பெற்றுக்கொண்டு அப்புத்திரனுக்கு கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்துவிடவேண்டியது.

கஅக. புத்திரன் பிறந்தபின் கணவனிறந்து பின்பு அந்தமனை யாள் மற்றொருவனிடத்திலொருபிள்ளையைப் பெற்றுக்கொண்டால் அவ்விரண்டு புத்திராரும் தன் தன் பிதாவின் ஆஸ்தியை எடுத்துக் கொள்ளவேண்டியதே யல்லது இரண்டாஸ்தியையுஞ் சேர்த்து பிரித்துக்கொள்ளக்கூடாது.

சீ த ந ம்.

கஅஉ. தாயிறந்தபின் அவன்பொருளை அவள் வயிற்றிற்பிறந்த புத்திரர்களும் கலியாணஞ் செய்யப்படாத பெண்களும் சரியாகப் பகுத்துக்கொள்ள வேண்டியது. கலியாணஞ்செய்த பெண்களுக்கு கொஞ்சம் பொருள் மரியாதையாகக் கொடுக்கவேண்டியது.

கஅஉ. அவள் பெண்களுக்குப்பிறந்த கலியாணஞ் செய்யப்படாத தௌஹித்திரிகளுக்கும் அன்பைமுன்னிட்டு பாட்டியின் பொருளில் கொஞ்சங்கொடுக்க வேண்டியது.

கஅச. பெண்ணைக் கலியாணஞ்செய்து கொடுக்கும்போது தந்தைமுதலானவரால் அக்கிரிமூன்பாகக் கொடுக்கப்பட்ட பொருளென்றும் அவள் கணவன் வீட்டுக்குப்போகும்போது தந்தைகொடுத்த பொருளென்றும் கணவன் அன்பினால் கொடுத்தபொருளென்றும் பி

உ0க. பேடி பதிதன் பிறவிக்குருடன் பிறவிச்செவிடன் பித்தன் மூடன் ஊமையன் நொண்டி முதலியமற்றவர்களும் பங்குக்குரியரல்லர்.

உ0உ.. ஆனால்மேற் சொல்லப்பட்ட யாவருக்கும் அவர்களிற்க்குமளவும் அந்நவஸ்திரத்துக்குக்கொடுக்க இல்லாவிடில் பாபிகளாகிறார்கள்.

உ0௩. ஒருக்கால் அவர்கள் விவாகத்தில் விருப்பங்கொண்டுவிவாகஞ்செய்துகொண்டால் அந்தஸ்திரீகளிடத்தில் மற்றொருவன் விதிப்படி பிள்ளையுண்டுபண்ணினாலும் தானாக உண்டுபண்ணினாலும் அல்லது தத்தன்முதலிய பிள்ளையை வைத்துக்கொண்டாலும் சரியாகப்பாகங்கொடுக்க.

உ0௪. தகப்பனிற்றந்தபின் மூத்தவன் தன்சாமர்த்தியத்தால்யாதாவதொருபொருள் சம்பாதித்தால் அதை அப்போது கல்வியை அப்பியாசித்துக் கொண்டிருந்ததம்பிகளுக்கு பகுத்துக்கொடுக்க மற்றவர்களுக்குக் கொடுக்கவேண்டியதில்லை.

உ0௫. பகுத்துக்கொள்ளுகிறதற்கு முன்னாவது பின்னாவது பிரதாக்களனைவரும் சேர்ந்து பயிர் வியாபாரம் இவைகளால் சம்பாதித்த ஸுவார்ச்சிதப்பொருளை எடுகூறில்லாமற் பகுத்துக்கொள்க இதில் சந்தேகப்படவேண்டாம்.

உ0௬. கல்வியினால் பிரஸங்கஞ்செய்து சம்பாதித்தபொருளையும், தோழமையினால் சம்பாதித்தபொருளையும், கவியாணத்தில் மாமனார் முதலியவர்களால் கொடுக்கப்பட்ட பொருளையும், மற்றும் யாவராலேனும் மரியாதையாகக் கொடுத்த பொருளையும், அவரவர்களே யெடுத்துக் கொள்வதேயன்றிப் பகுத்துக்கொள்ளக்கூடாது.

உ0௭. அநேகம்பிரதாக்களுக்குள் ஒருவன் உத்தியோகமுதலியவற்றால் சம்பாதிக்கத்திறமுள்ளவனாய் பிதாவின்பொருள் வேண்டியதில்லையென்றால் அவனுக்கேதேனுஞ் சிறிதுகொடுத்து அவனை வேறாகவைக்கவேண்டியது. இல்லாவிடில் அவன் மைந்தன் முதலியவர் காலந்தரத்தில் வழக்குக்குவருவார்கள்.

௨௦௮. தகப்பன்பொருளுக்கு விரோதமின்றி தான் பிரயாசப்பட்டு ஒருபொருளை சம்பாதித்திருந்தால் அதைத்தன்பிராதாக்களுக்கு இஷ்டமிருந்தாற் கொடுக்கலாம் இல்லாவிடில் வேண்டியதில்லை.

௨௦௯. தந்தைக்குச் சாமர்த்தியமில்லாமையால் ஒருவலைபகரிக்கப்பட்டதந்தையின்பொருளை புத்திரர்களில் ஒருவன் தன்சாமர்த்தியத்தாலடைந்தால் அது சுவாரச்சிதமாகையால் அவனுக்கு மகமில்லாவிடில் அனைவரும்பகுத்துக்கொள்ளக்கூடாது.

௨௧௦. பிராதாக்கள் பாகஞ்செய்துகொண்டபின் மறுபடியும் கூடியிருந்து சிலகாலங்கழித்தபின் பிரித்துக்கொண்டால் அனைவரும் எடுகூறில்லாமலே பகுத்துக்கொள்க.

௨௧௧. பிராதாக்களில்விதமாகப் பகுத்துக்கொள்ளும்போது அவர்களில் மூத்தவனேனும் இனையவனேனும் - இறந்துபோனாலும், தேசாந்தரம்போனாலும், சந்நியாசம்புகுந்தாலும் அவன்பங்கு அழியமாட்டாது பின்னென்னவெனில்

௨௧௨. அவனுக்கு-புத்திரன்-மணியாள்-தந்தை-தாய்-இவர்கள் முறையாகவில்லாவிடில் கூடியிருந்த சோதரப்பிராதாக்களும், அவர்களில்லாவிடில் சகோதரிகளும், அவர்களில்லாவிடில் பின்னோதரப்பிராதாக்களும் முறையாகப் பகுத்துக்கொள்க.

௨௧௩. பொருளாசையால் இனையவர்களை வஞ்சனைசெய்கிற மூத்தவனுக்கு மூத்தவனென்னு மரியாதையும்-எடுகூறும் கிடைக்கமாட்டாது அரசனும் அவனைத்தண்டிக்க.

௨௧௪. சூதாடுகிறவர் வேசுவீட்டுக்குப்போகிறவர் இவ்விததுஷ்டநடைகளையுடைய பிராதாக்களும் பங்குக்குரியவரல்லர். மூத்தவன் தன்வசமாய் தந்தையின்பொருளிருக்கும்போது அதனுல்தனக்கோராஸ்தியைச் சம்பாதித்துக்கொள்ளக்கூடாது.

பிதர்விருக்கையிற் பங்கிடும்வகை.

௨௧௫. விபாகத்திற்குமுன்பிராதாக்களைவரும் வெளியில்சஞ்சரித்துப் பொருள் சம்பாதித்தால் அனைவரும் எடுகூறின்றி சரியாகப்பகுத்துக்கொள்ளும்படி தந்தையானவன் ஏற்படுத்தவேண்டியது.

உகக. பிதா மைந்தருடன் பகுத்துக்கொண்டபின் மறுபடி அவனுக்கொரு பிள்ளைபிறந்தால் அந்தப்பிள்ளை அந்தப்பிதா தனக்காக வைத்துக்கொண்டிருந்த பொருளை எடுத்துக்கொள்க. அல்லது பிரித்துக்கொண்டவர்கள் தகப்பனிடத்தில் கூடியிருந்தால் அவர்களுோடு இவனுஞ் சரியாகப்பகுத்துக்கொள்க.

உக௪. விபாகத்திற்குப்பின் பிறந்தபிள்ளையானவன் பிள்ளையி ல்லாமலிற்றந்துபோனால் அவன்பொருளை அவன்தந்தையும், அவனி ல்லாவிடில் தாயும், அவளில்லாவிடில் தகப்பனைப்பெற்றபாட்டியும் எடுத்துக்கொள்ளவேண்டியது.

உகஅ. கடனையும், பொருளையும், முறைப்படி பகுத்துக்கொ ண்டபின் மறுபடிகடவைது, பொருளாவது இருக்கிறதாகக்காலாந் திரத்தில்தெரிந்தால் அதையுஞ் சரியாகப்பகுத்துக்கொள்க அதற்கு எடுகூறில்லை.

உகக. சொற்பவிலையுள்ள வஸ்திரம்-வாகநம்-சமைத்த அந்நம் முதலியவை-கிணறு-வேலைக்காறி-மந்திரி - புரோகிதன் - தெருக்குழி வழிநடை இவைகளை பகுத்துக்கொள்ளக்கூடாதென்று பெரியோர் கள் சொல்லுகிறார்கள் அது அது யாராருடைய அதுபவத்தில் இரு க்கிறதோ அவனவனே அதையதை யநுபவிக்கவேண்டியது.

உஉ0. இதுவரையில் மைந்தர்கள் செய்துகொள்ளவேண்டிய தாயபாகத்தையும் சேஷத்திரஜன்முதலிய புத்திரர்கள் செய்யவேண டிய சிரார்த்தவிதியையுஞ் சொன்னேன் இனி சூதாடுகிற விதியைக் கேளுங்கள்.

சூ து.

உஉக. மேற்சொல்லும் லக்ஷணமுள்ள தியூதம் சமாகுவயம் இவ்விரண்டையும் அரசன் தன்றேயத்திரிராம னீக்கவேண்டியது இ வ்விரண்டு தோஷங்களும் அரசனுக்கு அழிவையுண்டிபண்ணும்.

உஉஉ மேற்சொல்லிய விரண்டும் வெளிப்பட்ட திருட்டாகை யால் அதையடக்குவதில் அரசன் மிகுந்த முயற்சி செய்யவேண்டி யது.

௨௨௩. கவறு சதுரங்க முதலியவற்றா லாடுதல் தியூதமென்றும் ஆடு கோழி கடா மல்லன் முதலியவற்றால் பந்தயம் வைத்துப் போர்பொருந்துவித்தல் சமாகுவயமென்றுஞ் சொல்லப்படுகின்றன.

௨௨௪. இவ்விரண்டையும் செய்கிறவனையும் செய்விப்பவனையும் எக்கியோபவீதமுதலிய பிராமணர்களின் அடையாளத்தைத் தரிக்கிற சூத்திரனையும், அரசன் அங்கச்சேதமுதலிய சினைசெய்ய வேண்டியது.

௨௨௫. சூதாடுகிறவன் கூத்தாடி பாடகன் கொடியநடையுள்ளவன் வேதஸ்மிருதிகளை நிந்திப்பவன் விரதாதுஷ்டான மில்லாதவன் ஆபத்தில்லாதபோது தன்ஜாதித் தொழிலைவிட்டும் மற்றொருஜாதித் தொழிலைச் செய்பவன் குடியன் இவர்களை அரசன் பட்டணத்தை விட்டோட்டவேண்டியது.

௨௨௬. திருடரான மேற்சொல்லிய சூதர்முதலியவர்கள் பட்டணத்திலிருந்தால் வஞ்சனை முதலிய காரியத்தினால் நல்லொழுக்கமுள்ளவர்களை பீடிப்பார்கள்.

௨௨௭. இந்தச்சூதானது முன் காலங்களிலும் ஒருவர்க்கொருவர் அதிகவிரோதத்தை யுண்டிடுபண்ணிற்று ஆகையால் தெரிந்தவன் விளையாட்டுக்கும் அதை யாடக்கூடாது

௨௨௮. இரகசியமாகவாவது, வெளிப்பட்டாவது, எவனிந்தச் சூதாடுகிறானோ அவனுக்கு அரசன் தன்னிஷ்டப்படி தண்டம்விதிக்கலாம்.

௨௨௯. அரசனால் விதிக்கப்பட்ட தண்டப்பொருளைக்கொடுக்கவகையில்லாத சூத்திரிய வைசிய சூத்திரர்கள் அதற்குத்தக்கவேலைசெய்தாவது கழிக்க பிராமணன்மாத்திரம் மெல்லமெல்ல சம்பாதித்துக்கொடுக்க.

௨௩௦. மாதர் சிறியவன் கிழவன் பித்தன் வறுமைப்படுகிறவன் பாபப்பிணியினன் இவர்கள் சூதாடினால் சாட்டி மரப்பட்டைகயறு பிரம்பு இவைகளால் அடித்தலையும் கட்டுதலையும் தண்டமாகவிதிக்க.

பொதுவான சில தண்டங்கள்.

உநக. அரசனால் நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் கஷி
க்காரர்களிடத்தில் பொருளை வாங்கிக்கொண்டு வழக்கைக்கெடுத்தால்
அவர்களுடைய சகலபொருள்களையும் அரசன் கவர்.

உநஉ. பொய்சாஸநத்தை உண்டாக்குதல் அரசன் மந்திரி
நண்பினன் இவரையும் அரண் கோசம் தண்டம் இராச்சியம் இவற்
றையும் இகழ்தல், மாதர் சிறிபவன் பிராமணன் இவர்களைக்கொல்லு
தல், தன்பதைவரிடத்திற்சேர்த்தல், இவற்றைச்செய்பவர்களை அரச
ன் கொல்லவேண்டியது.

உநங. கடன்கோடன் முதலிய விவகாரத்தில் நீதிக்காரனால்
தருமப்படி தீர்க்கப்பட்டதையும், குற்றவிஷயத்தில் விதிக்கப்பட்ட
தண்டத்தையும், காரணமின்றி அரசன்மாற்றக்கூடாது.

உநச. மந்திரிகளேனும் நீதிக்காரனேனும் ஒருவழக்கை பொ
ருவன் தாக்கண்ணியத்துக்காக அக்கிரமமாகத் தீர்ப்புச்செய்தால் அ
ந்தத்தீர்ப்பை அரசனுடைத்து சரியான தீர்ப்புச்செய்து அவர்களுக்
காயிரம்பணர் தண்டம்விதிக்க.

உநரு. பிரமஹத்திசெய்தவன் சுராபாநஞ்செய்த பிராமணன்
பிராமணன் பொண்ணைத்திருடினவன் குருபத்திரியைப் புணர்ந்தவன்
இந்தநான்குபேரையும் தனித்தனியே மஹா பாபிகளென் றறியவே
ண்டியது.

உநசு. இந்தநாலுபேர்களும் பிராயச்சித்தஞ் செய்துகொள்
ளாவிடில் மேற்சொல்லுகிறபடி சரீரதண்டத்தையும், பொருள் தண்
டத்தையும், குற்றத்துக்குத் தக்கதாக அரசன் தருமமாக விதிக்கவே
ண்டியது.

உநசு. காச்சிய இருப்புச்சலாகையால் குருபத்திரியைப் புண
ர்ந்தவனெற்றியில் யோரியைப்போலவும், ஸுராபாநஞ்செய்த துவி
ஜனெற்றியில் ஸுராத்துவஜத்தைப் போலவும், பிராமணன் பொன்
னைத் திருடினவனெற்றியில் நாயின்காலைப்போலவும், பிரம்மஹத்தி
செய்தவனெற்றியில் கவந்தபுருஷனைப் போலவும், ஒவ்வொரு முத்தி
ரையை சாமளவு மிருக்கத்தக்கதாகப் போடவேண்டியது.

உ௩அ. அந்தமஹா பாபிகளுக்கு யாரும்பந்தியில் அந்நம்போடக்கூடாது. எக்கிய யாகாதிசெய்விக்கவும், வேதமோதுவிக்கவும்கலியாணமுதலிய சம்பந்தஞ்செய்யவும் கூடாது. அவர்க ளொருகருமத்திற்குத் தகாதவர்க ளாகையால் தீநாளாய் பூமிபெங்குஞ் சஞ்சரிக்கக்கடவர்கள்.

உ௩க. மேற்சொன்னபடி அரசனூல் அடையாளம் போடப்பட்ட மஹாபாபிகளை அவர்களின் பங்காளிகளும் அம்மான்முதலிய பந்துக்களும் தாக்ஷண்ணியமின்றி நீக்கவேண்டியது. அவர்களிடத்தில் தயவுசெய்யவும் அவர்களை வந்தநஞ்செய்யவும் கூடாது இதுமது வின்கட்டளை.

உ௪0. இந்த மஹாபாவஞ்செய்த துவிஜர்கள் சாஸ்திரப்படி அந்தந்தப் பாவத்திற்குப் பிராயச்சித்தஞ்செய்துகொண்டாராகில் அவர்களினெற்றியி லரசன் முத்திரைபோடக்கூடாது. ஆயிரம்பணமாத்நிரம் தண்டம்விதிக்க

உ௪க. இந்த மஹாபாதகங்களை குணமுள்ளபிராமணன் தெரியாமற்செய்தால் அவன்பிராயச்சித்தஞ் செய்துகொண்டபிறகு அவனுக்கரசன் ஐந்துறுபணம் தண்டம்விதிக்க. அறிந்துசெய்தால் தேசத்தினின்றும் அவன்பொருளோடு துரத்துக.

உ௪உ. பிராமணன்நீங்கலாக குணமுள்ளமற்ற மூன்றுவருணத்தாரும் மஹாபாதகங்களை அறியாமற்செய்தால் அவர்களது எல்லாப் பொருளின் கவர்ச்சியை தண்டமாகவிதிக்க. அறிந்துசெய்தால் எல்லாப்பொருளையும் கவர்ந்து ஊரைவிட்டுத் துரத்துக சிலர் அறிந்து செய்ததற்கு கொலைத்தண்டமென்று சொல்லுகிறார்கள்.

உ௪௩. தருமமறிந்த வரசன் மஹாபாபிகளுக்கு விதித்த தண்டப்பொருளையும் அவர்களிடத்தில் தானாகக் கவர்ந்தபொருளையும்தானெடுத்துக்கொள்ளக்கூடாது. பொருளாசையால் எடுத்துக் கொண்டால் அவர்களின் பாபத்தைத் தானடைவான்.

உ௪௪. அந்தப்பொருளை வருணதேவனுக்குத் திருப்த்தியாக தண்ணீரிலாவது போடவேண்டியது. அல்லது வேதவேதாந்தங்களை யோதிய நல்லொழுக்கமுள்ள பிராமணனுக்கேனுங் கொடுக்கவேண்டியது.

உசடு. வருணன் குற்றஞ்செய்த அரசனுக்குத் தண்டம்விதிக்கிறவனாகையாலும் வேதமோதின பிராமணன் சகலலோகத்திற்கும் பிராயச்சித்த முதலானவற்றை விதித்தலினால் பிரபுவாகையாலும் அவ் விருவரும் மஹாபாபிகளின் தண்டப்பொருளுக்குயஜமானாகுகிறார்கள்.

உசசு. எந்தத்தேசத்தில் அரசன் மேற்சொன்ன மஹாபாபிகளின் பொருளை தான் எடுத்துக்கொள்ளவில்லையோ அந்தத்தேசத்தில் பிரஜைகள் பிறக்கத்தக்கவாலம்வந்தபின் பிறக்கிறார்கள் நெடுங்காலமும் ஜீவிக்கிறார்கள் அற்பாயுள் நேரிடுகிறதில்லை.

உசஎ. பின்னும்பயிர்களும் வைசியருக்கு நல்லபலனைத் தரும் சிசுக்களுழிற்சுகாது அங்கஹீநமாயொரு ஜெந்துவும்பிறக்காது.

உசஅ. மதத்தினால் பிராமணன்பொருளைப் பிடுங்கிக் கொண்டு அவனை அடித்துத் துன்பப்படுத்துகிற சூத்திரனை பயங்கரமான சித்திரவதைசெய்து கொல்லவேண்டியது.

உசக. அரசன் கொல்லத்தகாதவனைக் கொன்றால் எவ்வளவு தோஷமுண்டாகுமோ அவ்வளவுதோஷம் கொல்லவேண்டியவனை விட்டாலும் உண்டாகும். சாஸ்திரப்படி தண்டித்தால் தருமமேயுண்டாகும்.

உரு0. இதுவரையில் கடன்கோடன் முதலிய பதினெட்டுவழிகளாலும் ஒருவருக்கொருவர் வழக்காடுகிற வாதி பிரதிவாதிகளுக்குசெய்யவேண்டிய தீர்மானம் விரிவாச்சொல்லி முடிந்தது.

ஒழி 4.

உருக. இவ்விதமாத் தருமமாகச் செங்கோல்செலுத்துகிற அரசன் தானடையாத இராச்சியத்தையடைய முயற்சிசெய்யவேண்டியது. அடைந்தவிராச்சியத்தை பரிபாலனஞ்செய்யவேண்டியது.

உருஉ. அரசன் காக்கப்பட்ட இராச்சியத்தில் ஏழாவதத்தியாயத்தில் சொல்லியபடி கோட்டைமுதலியவற்றை யேற்படுத்திக் கொண்டு துஷ்டர்களையடக்குவதில் முயற்சியுள்ளவனாக விருக்கவேண்டியது.

௨௫௩. துஷ்டநிக்கிரகம் சிஷ்டபரிபாலனம் இவைகளைச் செய்துகொண்டு பிரஜைகளைக் காப்பாற்றுகிற அரசர்கள் சுவர்க்கத்தையடைகிறார்கள்.

௨௫௪. திருடன்முதலிய துஷ்டர்களை நிக்கிரகஞ் செய்யாமல் தீர்வையைமாத்திரம் வாங்கிக்கொள்ளுகிற அரசனை உலகத்தார்பகைப்பார்கள். அவன் வேறொருகருமத்தினால் சுவர்க்கத்திற்கு உபயோகமாகச் செய்திருக்கிற புண்ணியமும் அழியும்.

௨௫௫. எந்தவரசன் புஜபலாக்கிரமத்தினால் ஆளப்பட்ட தேசமானது பயமற்றிருக்கிறதோ அந்தத்தேசம் தண்ணீர்வார்த்து வளர்த்தமரம்போல் செழிக்கும்.

௨௫௬ தெரிந்துந் தெரியாமலும் அயலான்பொருளை அபகரிக்கிற இரண்டுவகைப்பட்ட திருடர்களை அரசன் வேவுகாரராகிற கண்ணினூற் பார்த்தறிய வேண்டியது.

௨௫௭. அவர்களுக்குள் தப்புத்தராசவைத்துக்கொண்டு பலயல வியாபாரஞ் செய்கிறவர்கள் வெளிப்பட்ட திருடர்கள் காட்டில் மறைந்துவாசஞ்செய்துகொண்டு திருடுகிறவேடர் முதலியவர்கள்வெளிப்படாததிருடர்கள்.

௨௫௮. பரிதாநம்வாங்குகிறவர்கள் உனக்கு ஒருகிரஹம் போராதிருக்கிறது அதற்கு இந்தத்தாநம்செய்யவேண்டுமென்று இதுமுதலிய ஒருமுகாந்திரத்தினால் ஒருவனைப்பயப்படுத்தி பொருளைவாங்குகிறவர்கள் பொன் ஆபரணம் முதலானவைகளை இரவலாகவாங்கிக்கொண்டுபோய் அதில் தாம்பரமுதலியவை கலக்கிறவர்கள் பொருள் பிள்ளை நமக்கு இருக்கிறதென்றுமமதையடைகிறவர்கள் பாபத்தைச் செய்துவிட்டுமேலுக்குநல்லவேஷம் தரித்திருப்பவர்கள் கையில்லேகையைப்பார்த்து நன்மைதீமையைச்சொல்லி பொருள்வாங்குகிறவர்கள்.

௨௫௯. யானையைப்பழக்கிப் பிழைக்கிறவர்கள் தக்கபடிமருந்துகொடுத்து சிகிச்சைசெய்யாத வயித்தியர்கள் சித்திரவேலைசெய்து பிழைக்கிறவர்கள் ஒருவனை மயக்கடிக்கிறவேசிகள்.

௨௬௦. இவர்முதலானவர்களை வெளிப்பட்ட திருடரென்றும் நல்லோர்வேடங்கொண்டிருக்கிற ஈநஜாதிகளை வெளிப்படாத திருடர்களென்றும் நன்றாகவறிக.

உ௬௧. மாறுவேடம்பூண்டு அந்தயாபாரி முதலானவர்களின் தொழிலைச் செய்கிறவர்போல் அவர்களின் திருட்டையறியாதக்கவர்களான நல்லநடத்தையுள்ள வேவுகாரரால் வெளிப்பட்டதிருடர்களின் குற்றங்களை யறிந்து அவர்களை அரசன் அடக்கவேண்டியது.

உ௬௨. இருவகைப்பட்ட அந்தத்திருடர்களின் குற்றத்திற்கு தான்செய்யுந் தண்டனையை பட்டணமெங்கும் பிரசித்தஞ்செய்து வைத்து குற்றத்திற்குத்தகுதியான தண்டனையை சரியாக விதிக்கவேண்டும்.

உ௬௩. பயயில்லாமல் நல்லவரைப்போல் பூமியில் சஞ்சரிக்கிற பாபிகளான திருடர்களை தண்டோபாயமின்றி அடக்கிறது பிரயாசம் ஆதலால் தக்கபடி தண்டிக்க.

உ௬௪. * சபை தண்ணீர்ப்பந்தல் பண்ணியார்க்கடை வேசிலீடு கள்ளாக்கடை அந்நசத்திரம் நாற்சந்திவீதி ஆல்முதலிய பெரிய மரத்தினடி வெகுஜநடக்குமிடம்.

உ௬௫. அழிந்ததோட்டம் காடு தொழிலாளிகள் வேலைசெய்யுமிடம் யாருமில்லாதவீடு தோப்பு நந்தவநம்.

உ௬௬. இந்தவிடங்களில் அரசன் திருடரைத் தகைந்துபிடிக்கிறநிமித்தம் சிலசைந்நிபங்களை நிலையாகவேற்படுத்தி சிலசைந்நியங்களை யிங்குமங்குஞ் சஞ்சரித்து மேற்பார்வைபார்க்கும்படி செய்வித்து வேவுகாரர்களைக்கொண்டும் பரிசோதிக்கவேண்டியது.

உ௬௭. ஏனென்றால் இவ்விடங்களில் பெரும்பாலும் திருடர்கள்குடிக்கவும் அந்நம் பலகாரம் வாங்கிச் சாப்பிடவும் புணரவும் திருடியசொத்தை மாற்றவும் சஞ்சரிப்பார்கள் தனக்குச்சுவாதீநாளாயும் திருடரைவஞ்சிப்பதில் சாமர்த்தியமுள்ளவாளாயும் தந்திரவாதிகளாயும் இருக்கிற முன்திருடர்களைக்கொண்டு திருடர்களைக்கண்டுபிடித்து சிஶிக்கவேண்டியது.

உ௬௮. அந்தமுன்திருடர்களும் மாறுவேடம் பூண்டுகொண்டு திருடர்களைக்கண்டுபிடித்து நீங்கள் எங்கள் வீட்டுக்கு வாருங்கள்

* சபையென்பது ஊரிலும் பட்டணத்திலேனும் வழக்கமாய் வெகுஜநம் கூட்டங்கூடுமிடம்.

பல்காரஞ்சார்ப்பிடலானோர் தன் மனத்தில் கண்ணகியை நினைந்து சரி யாகச் சொகிடன் சொகிடெற பிபாணைவர் பாட்டு ரீழும்மன்றும் அநெகம்பேருடன் சண்டை போய்தந்தக ளுமல்லிப்பார்க்கலா மென்றும் சூதுசொல்லியதைத் தவறா சுவர்காரரிடத்தி லொப்பு விக்கவேண்டியது.

உகக. சிலநிருடர்கள் முல் திருடர் களிபுத்திவிடி துக்கொ டுத்துவிடுவென்றது சந்திரநத்தினை ஆய் பணக்குச் சுவாதிதப் படாமலிருந்தால் ஆவர்கன் திருடர் பணவென்று அரசன் அறிந்து திருடராகவிருந்தால் ஆவர்களைக் கவிராமேய்து ஆவர்களைடு கூடி யிருக்கும் சற்றத்தாரோடு லெல்லிவெண்டியது.

உளடு ஆனால் தருமவானை அரங்கு பொருளைப்பறிப்பது உயிராவதைப்பது இதுமுதலிய தடைமரின்றி திருடனைக்கொல் லக்கடரது தடையமுண்டிடல் அத்திருடனை போகியாமற்கொல் லலாம்.

உளசு. கிராமத்தார்முதலியவர்கள் திருடரென்றும் தெரிந்தும் ஆவர்களுக்குச் சொறிட்டாலும் வீட்டி விடக்கொடுத்தாலும் சட்டி பாளை முதலியபாத்திரங்களைக் கொடுத்தாலும் ஆவர்களையுத்திருட னைப்போல் தண்டிக்கவேண்டிர்.

உளஉ. பட்டணத்தில் பிபமிக்கப்பட்ட சுவர்காரர்களும் எல் லைமுகுவில் பிபமிக்கப்பட்ட சுவர்காரரும் திருடர் பணக்கொத்தாசை செய்தால் ஆவர்களையும் திருடனைப்பிபல் தண்டிக்க.

உளங. ஒருவருக்கு யானை திருமகாரிபத்தைச் செய்துவைத் து அதனால்லீகிட்டுற அந்தனைன் அதைச்செய்விக்காவிட்டால் அவ னை அரசன் தண்டிக்கவேண்டியது.

உளசு. கிராமத்திலும் மரக்கத்திலும் திருடரால் துன்பநெரி மும்போதும் கழனியில் விளைந்தகாரிபத்தை திருடர் அபகரிக்கும் போதும், வெள்ளத்தால் ஏரிமுதலியவற்றில் அணையுடைந்தபோது ம், பக்கத்திலிருப்பவர்கள் கூப்பானவரையில் சகாயஞ்செய்யாவிடில் ஆவர்களைப்பரிவாரத்தோடு ஊரைவிட்டுத் துரத்தவேண்டியது.

உளடு. அரசன் பொக்கிஷத்திலிருந்து பொருளைத்திருடுகிறவ ரையும் அரசனுத்திரவிற்குப் பிரதிகூலமாக நடப்பவரையும், அரசு

ஹுக்கும் அவன் எதிரிகளுக்கும் விரோதத்தையுண்டாக்கிறவர்களை யும், குற்றத்துக்குத்தக்கபடி நானாவிதமான கால் கையறுத்தல் நாவறுத்தல் முதலிய தண்டனை செய்யவாவது கொல்லவாவதுவேண்டியது.

௨௭௬. இரவில் பூட்டையுடைத்துத்திருடுகிறவரை கையிரண்டையும்வெட்டி கூரானசமுமரத்திலேற்றவேண்டியது.

௨௭௭. முடிச்சவிழ்ப்பவனுக்கு முதற்றடவையில் தர்ச்சநியம் அங்குட்டமென்னும் விரல்களை அறுத்தலும் இரண்டாவது செய்கையில் கைகாலிரண்டையுஞ்சேதித்தலும். மூன்றாவது செய்கையில் வதைத்தலுந்தண்டமாம்.

௨௭௮. முடிச்சவிழ்க்குந் திருடனுடைய நடத்தையைறிந்தவர்கள் அவனுக்கு நெருப்பு சோறு ஆயுதம் இடும் இவைகளைக்கொடுத்து அவனோடு உறவாடிக்கொண்டிருந்தால் அவர்களைத்திருடனைப்போல் அரசன் தண்டிக்க.

௨௭௯. வெகுஜனங்களுடைய ஸ்நாநபாநங்களுக்கு உபயோகமாகவிருக்கிற ஏரி குளம் இவைகளையுடைத்தவனை ஜலத்திற்கட்டிப்போட்டாவது வேறுவிதமாயாவது கொல்லவேண்டியது. அல்லது அதை முன்போல செவ்வையாகக் கட்டிவிடுவானாகில் அவனுக்கு ஆயிரம்பணம் தண்டம்விதிக்க.

௨௮௦. அரசனுடைய பொக்கிஷசாலை ஆயுதசாலை பெரிதான கோயில் இவைகளை யிடித்தலனுக்கு, இரத கஜதூரகங்களைத் திருடினவனுக்கும். அரசன் யோசியாமல் கொலைத்தண்டம்விதிக்க.

௨௮௧. ஜனங்களுக்குபயோகமாக வைத்திருக்கிற குளத்துநீரை கழனிக்குப் பாய்ச்சினவனுக்கும் அக்குளத்துக்கு தண்ணீர்வரும் வழியைத் துத்தலனுக்கும் இருநூற்றைம்பதுபணம் தண்டம்விதிக்க.

௨௮௨. பிணிமுதலிய ஆபத்தில்லாதசமயத்தில் இராஜவீதியில் அல்லது வெகுஜநகடக்குந்தெருவில் மலோபாதையெய்தவனுக்கு இரண்டு காரூடாபணத்தண்டம்விதித்து அவனை அந்தமலத்தைச் சீக்கிரத்திலெடுக்கும்படி விதிக்க.

௨௮௩. பிணியினன் கிழவன் கர்ப்பிணி சிறுவன் இவர்கள்மேற்கொன்னவிடங்களில் மேற்சொன்ன குற்றங்களைச்செய்தால் ஏனி

ப்படிசெய்தீர்களென்று அவர்களைப் பண்டித்து அவர்களை அந்தமத்தைபெடுத்து சுத்திசெய்யுர்ப்படி விதிக்க. இவ்வாஸ்திரமரியானை

உஎசு. வயித்தீர்ப்புக்கள் மரபுமதவியாபக்கள் விஷயத்தில் தமருந்துகொடுத்து மினியை விடத்திசெய்தித்தால் அவர்களுக்கும் இருதூற்றைப்பது பணமும், அந்நிதாயகமபிதர் விஷயத்திற்செதால் ஐந்துறுபணமும் தண்டம்விதிக்க.

உஎடு. மரப்பாஸம் சத்பாஸம் கொடியாஸம் துவஜஸ்தர்ப்பம் பூஸ்தம்பம் தேவதாஸிந்திரம் இவையனை மின்னஞ்செய்தவனுக்கு ஐந்துறுபணம் தண்டம்விதித்து மின்னஞ்செய்ததை முன்மீயாசெவ்வைப்படுத்தும்படி விதிக்க.

உஎசு. ஒருவனுக்கு கல்லொருநிலைக் கொட்டொருநிலைகொடுத்து கொடுத்தவனுக்கும், ஒருவன் மணிரீங்கம் மருகியாவற்றை உணத்தவனுக்கும், ஒருவன் மருகியாவற்றை மற்றொரு தகாதவிடத்திதுவாரமிட்டவனுக்கும், இரு தூற்றைப்பதுபணம் தண்டம்விதித்து பொருட்காரனுக்குப் பொருளையும்கொடுக்க.

உஎ௪. உயர்த்தாரக்கின் விலைவாங்கிக்கொண்டு தாழ்த்தாரகைக்கொடுத்தவனுக்கும், ஒருவன் உயர்த்தவனுக்குயர்த்தவிலையாம், ஒருவனுக்குத் தாழ்த்தவிலையாய்க் கொடுத்தவனுக்கும் அப்பொருட்டொகைக்குத்தக்கப்படி இருதூற்றைப்பது அல்லது ஐந்துறுபணத்தண்டம்விதிக்க.

உஎ௫. குற்றவாளிகள் அனைவரையும்கொண்டு துக்கப்படும்கடியாக இராஜமார்க்கத்தில் அடிக்கிற இடங்களையும், சாவடிக்கையு ஏற்படுத்திவைக்கவேண்டியது.

உஎ௬. மதிலை இடிப்பவன் அந்நைத்துத்தவன்கொட்டைசுறப்படியையிடித்தவன் இவர்களை அரசன் உடமீன தன்விராச்சியதைவிட்டுத்தரத்தவேண்டியது.

உஎ௭. ஒருவனைக்குறித்து மரணவிறாய்க்கொய்யத்தொடங்கவனுக்கும், பலபல பைசாசங்களைமீயனி குடும்பத்தைக்கலைக்க மதரித்தவனுக்கும் தாய் தந்தை கணவன் இவர்களைக்கவசப்படுத்தவற்காக மருந்துகொடுப்பவருக்கும் அவர்களின் அச்செய்தைய

கெடுதிவராமலிருந்தால் இருநூறுபணர் தண்டம்விதிக்க கெடுதிநேரிட்டால் மரணபரியந்தமானதண்டமுண்டு.

உகக. முனைக்கிறதற்கு உபயோகமாகாத நெல்லுமுதலியதாரியத்தை விரையென்றுசொல்லி விற்பவனுக்கும், நல்லவிரையில் தாரியத்தைக்கலந்து விற்கிறவனுக்கும், எல்லை அடையாளத்தைக் கெடுத்தவனுக்கும் விகாரமாக காதுமுதலியவறுப்புக்களைச் சேதித்து கொலை செய்வதையேதண்டமாகவிதிக்க.

உகஉ. இடைக்குறைவாயும், உரைக்குறைவாயும் மட்டப்பொண்ணைக்கலந்தும், மாறுபாடாய்விற்கிற தட்டான் எல்லாத்திருடராயும்விட அதிகபாபியாகையால் குற்றத்துக்குத்தக்கபடி கொஞ்சமாவது முழுமைக்குமாவது அவனைக் கண்டங்கண்டமாக அரசன்வெட்டவேண்டியது.

உகங. கலப்பை கோடாவி மண்வெட்டி மருந்து கத்திமுதலிய ஆயுதம் இவைகளைத் திருடினவனுக்கு அவைக ஞபயோகமாகும் காலத்தையும் காரியத்தையும் போசித்துப்பார்த்து அரசன் தண்டம் விதிக்க.

உகச. அரசன் மந்திரி பட்டணம் இராச்சியம் பொக்கிஷம் சேரை மித்திரன் இவ்வேழுப் பிரகிரதிகளும் இராச்சியத்திற்கு அங்கமாகும்.

உகநி. இவ்வேழுபக்கங்களுக்குள் பின்னங்கங்களைக் காட்டிலும், முன்னங்கங்களுக்குக் குறைவுவந்தால் அதிக வியசநமுண்டாகும் அதாவது மித்திரவியசநத்தைக்காட்டிலும் சேனையின்நாசம் கஷ்டம் அதைக்காட்டிலும் பொக்கிஷநாசம் கஷ்டம் இப்படியே மற்றவற்றையுங் காண்க.

உகக. கோவாலத்தால் கட்டப்பட்டிருக்கிற சந்ரியாசியின் திரிதண்டத்தில் எப்படி ஒருதண்டத்தைவிட ஒருதண்டம் மேன்மையை யடையவில்லையோ அப்படியேபால் ஏழுபக்கங்களாற் காக்கப்பட்டிருக்கிற இராச்சியத்திற்கும் ஓரங்கமுயர்ந்தும் ஓரங்கந் தாழ்ந்தும் இருக்கிறதில்லை. அதாவது ஒன்றாலாகிற காரியம் மற்றொன்று லாகாதென்றுகருத்து.

௨௭௭. அதனதன் காரியத்தில் அந்தந்த அங்கம் மேலாகவிருக்கிறது. அதாவது எந்த அங்கத்தினால் எந்தக்காரியம் சந்திக்கப்படுமோ அந்தக்காரியத்தில் அந்தஅங்கம் மேலானது.

௨௭௮. அரசன் வேடிக்காரர்களால் வேலைகளின் சந்தோஷத்தைநிரியம் எண்ணம் இவையனைபும் மேலதந்தார்விசாக்கிக் கொள்ளுகிறதன் சந்ததியையும் எதிரியின் சந்ததியையும் காட்டாமல் அறியவேண்டும்.

௨௭௯. சந்துருஷடன் போய்விசயங்கூறுவதன் சகலவுபத்திராவங்கனையும் விசாகங்கனையும் எதிரிக்கும் தனக்கும் க்கிரிக்கிறலாபலோபந்தையும் யோசித்து சந்திமுதலிய காரியங்களைத் துவக்கவேண்டியது.

௨௮௦. அரசன் யுத்தமுதலிய ஒருகாரியத்தையே இளைப்பாறியாறிமறுபடியும் அந்தக் காரியங்களைத் துவக்கவேண்டியது. என்னென்றால் உலகத்தில் ஒருகாரியத் செயதுவிசயங்கூறுக்கிற புருஷனுக்குச் சொல்வதானே வருகிறதல்லவ.

௨௮௧. கிரதயுகம் திரதயுகம் துவாபரியுகம் கலியுகம் இந்த நாலும் அரசன் கடைசியிலேயே உண்டாகின்றன. ஆகையால் அரசனே யுகமென்று சொல்லப்படுகிறான்.

௨௮௨. அதாவது அரசன் அக்கப்பானத்தாலும் போய்ப்பலினாலும் உலகத்தாரிடரியாய அக்கிரியயத்தைக் கண்டிசெடிக்காமலிருந்தால் கலியுகத்தருமலரியாய அக்கிரியயங்கள் தெரிந்தாம சரியாய் அதிகாரஞ்செய்யாவிடில் துவாபரியுகத்தருமமும் மியாயவிசயங்களில் முயற்சியுள்ளவனாக வந்தால் திரதயுகத்தருமமும் சாஸ்திரப்படி காரியங்களை தானுலாண்டித்துப் பிரசாகளையும் அதுவடிக்கச் செய்தால் கிரதயுகத்தருமமும் நடக்கிறது.

௨௮௩. இத்திரன் சூரியன் வாயுமான் வருணன் சத்திரன் ஆக்கிரி பிரிதினி இவர்களின் கடைசியை அதுசரித்து அரசன் நடக்கவேண்டும்.

௨௮௪. ஆவணிமுதல் காலமாதம்வரையில் இத்திரன் மகையைய யுண்பெண்ணி ஜகங்களைச் சந்தோஷப்படுத்துகிறப்போல் அம்

கண்ணிராச்சிபத்திலிருக்கிற பிரஜைகளுக்கு அபிஷ்டத்தையுண் டாணுகிறது இந்திரன்விரதம்.

௩௦௫. சூரியன் மார்சுழிமுதல் எட்டுமாதம்வரையில் தன்னு டிரணங்கள்சுரலே அதிகமாகத்தயிராமல் பூமியிலிருக்கிற ஜலத் தொஞ்சங்கொஞ்சமாக இழுக்கிறப்போல் அரசன் ஜநங்களை திரவப்படுத்தாமல் மாதந்தோறும் சிறிதுசிறிதாகத் தீர்வைவா டு சூரியன்விரதம்.

௩௦௬. வாயு சகலஜெந்துக்களிடத்திலும் பிராணரூபமாய்உள் டழைந்து சஞ்சரிக்கிறப்போல் அரசன் வேவுகாரர்களால் எதி பட்டணத்தின்பிரவேசித்திருப்பது வாயுகின்விரதம்.

௩௦௭. யமன் தண்டனைகாலத்தில் மித்திரனென்றும் சத்துரு றும் பேதமின் றியாவரையுஞ் சரிபாக சிஷித்திருப்போல் அரச றற்றஞ்செய்தபிரசைகளை பஷ்டபாதமில்லாமல் சரியாகத்தண்டி யமன்விரதம்.

௩௦௮. வருணன் தன்னால் தண்டிக்கத்தக்கவர்களான பாபஞ் சபிரசைகளை பாசங்களால் யோசனையின்றிக் கட்டுகிறப்போ ரசன் பாபிகளை தயையில்லாமல் தண்டிப்பது வருணன்விரதம்.

௩௦௯. பூரணசந்திரனைப்பார்த்து மனிதர்கள் சந்தோஷப்படு போல் அரசன் தன்னைப்பார்த்து மந்திரிமுதலிய பரிஜநங்கள் ாஷிக்கும்படி செய்வது சந்திரன்விரதம்.

௩௧௦. அரசன் அக்கிரிபோல் சோம்பலில்லாமல் பிரதாபமுள் டய் துஷ்டர்களையும், தனக்கபகாரஞ்செய்கிற மந்திரிகளையும், ிதுக்கொண்டிருப்பது அக்கிரிவிரதம்.

௩௧௧. பூமியானதுஜக்கமஸ்தாவரரூபமான சகலபிராணிகளை யர்வுகாழ்வில்லாமல் சரியாத்நரிக்கிறப்போல் அரசன்பண்டித சாதாரணமாய் பேதமின்றி அனைவரையுங் காப்பாற்றுவது சிவிரதம்.

௩௧௨. இந்தவுபாயங்களாலும் அந்தந்தக்காலத்திற்குத் தக்க ணக்குத் தோற்றுகிறமற்றுமுள்ள வுபாயங்களாலும் அரசன் றயத்தில் வாசஞ்செய்துகொண்டிருக்கிற திருடர்களையும், அய

லாந்தேசத்தில் வாசஞ்செய்துகொண்டு தண்டேசத்தில் திருடுகிறதிரு
டர்களையும் தண்டித்தடக்குக.

நகந. தணக்குபொக்கிஷநாசமுதலியமேலான ஆபத்துவந்தா
லும் அரசன் அதிகதீர்வையேற்படுத்தி பிராமணர்களுக்குக் கோ
பம்வரச்செய்யக்கூடாது. அவர்கள் கோபித்தால் இவன் சேனையோ
டும் வாகநத்தோடும் அழிந்துபோகும்படி சபிப்பார்கள்.

நகச. எந்தப்பிராமணனுடையசாபத்தினாலே அக்கிரி எல்லா
வற்றையுஞ் சாப்பிடுகிறவனாயும், சமுத்திரம் உப்புத்தண்ணீராயும்,
சத்திரன் விருத்தி கூடியும் இவ்விரண்டையுமடைகிறவனாயும் இருக்
கிறார்களே அவர்களை கோபிக்கச்செய்த எவன்றன் அழியாமலிரு
ப்பன்.

நகரு. பின்னும் எவர்கள்கோபித்தால் வேறு னசவர்க்கமுதலி
யலோகங்களையும் திக்குப்பாலகங்களையும் தேவர்களை மறுஷிபாளாக
வும், சிருஷ்டிப்பார்களோ அவர்களைப்பிடிக்கிற எவன் சேஷமத்தை
யடைவான்.

நகசு யஜநயாஜநம் செய்துகொண்டிருக்கிற யாதொருபிரா
மணனாலேயே உலகங்களும் தேவர்களும் இருப்பையடைகிறார்க
ளோ பின்னும் யாதொரு பிராமணனுக்கு வேதமே பொருளாக
இருக்கிறதோ அப்படிப்பட்ட வித்துவானான பிராமணர்களை ஶீவித்
திருப்பதில் விருப்பமுள்ள எவன் ஹிம்சைசெய்வான்.

நகஎ. வைதீகமா யிருந்தாலும் லௌகீகமா யிருந்தாலும் அ
க்கிரியானது எப்படிமேலான தெய்வமாகவே யிருக்கிறதோ அப்படி
யே பிராமணன் ஞானியாயிருந்தாலும் மூடனாயிருந்தாலும் அவனே
மேலானதெய்வம்.

நகஅ. ஒளியுள்ள அக்கிரியானது மயானத்தில் பிணத்தைத்த
கித்தாலும் நிந்தனையில்லாமல் யாகத்தில் எப்படி ஹோமத்தினால் விர
த்திசெய்யப்படுகிறதோ.

நகக. அப்படியே பிராமணர்கள் கெட்டகாரியங்களில் பிர
வேசித்திருந்தாலும் சகலமான சபாசபங்களிலும் பூசிக்கத் தக்கவர்க
ள் ஏனெனில், அவர்கள் மேலானதெய்வமல்லவா (இதில் பிராமண

ன் பெருமையைச் சொன்னதாகையால் முன்சொன்னதற்கு விரோத மில்லை.)

௩௨௦. பிராமணர்களுக்கு எப்போதும் அக்கிரமஞ் செய்து துன்பப்படுக்துகிற கூத்திரியனை பிராமணனே சாபத்தினாலாவது மரணஹோமத்தினாலாவது அடர்கிறவனா யிருக்கவேண்டியது. ஏனென்றால். கூத்திரியன் பிராமணனிடத்தி லுண்டானவனல்லவா.

௩௨௧. ஜலத்தினின்றும் அக்கிரியும் பிராமணனிடத்தி னின்றும் கூத்திரியனும் கல்லினின்றும் லோஹமும் உண்டாயிற்று அவைகளின் சகத்திகள் எங்கும் வியாபரிக்கிறதா யிருந்தாலும் தன்றன்னுற்பத்தி ஸ்தானங்களில் அடங்கிப்போகிறனாகள் (அதாவது. முன் ஒரு காலத்தில் கூத்திரியஜாதிக் கு நாசம்வந்த அப்போது அந்த கூத்திரியஜாதி ஸ்திரியிடத்தில் பிராமணன் புணர்ந்து அந்தஜாதி மறுபடி விருத்தியடையும்படி செய்தானாதலால் பிராமணனால் கூத்திரியனுண்டானென்று சொல்லப்படுகிறது.)

௩௨௨. பிராமணனில்லாதகூத்திரியன் ஹோமாதிகாரியமில்லாததினாலும் கூத்திரியனில்லாதபிராமணன் காப்பாற்றுவாரில்லாததினாலும் வீர்த்தியடையமாட்டார்கள் இருவரும் கூடியிருந்தால் இம்மையிலும் மறுமையிலுஞ் சுகப்படுகிறார்கள்.

௩௨௩. அரசன்தனக்குமூப்புவந்தபின்பு செவ்வழிந்ததுபோக மீதியிருக்கிற தண்டப்பொருளை பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டு புத்திரனிடத்தில் ராச்சியத்தையும், ஒப்புவித்துவிட்டு வீரசொர்க்கத்தில் விருப்பமிருந்தால் போர்க்களத்திற் சண்டைசெய்து பிராமணனை விடவேண்டியது.

௩௨௪. தருமப்படி முயற்சியுள் ளவனாய் நீதிசெலுத்துகிற அரசன் உலகத்தாருக்குப் பிரியமானகாரியத்தைச் செய்யும்படி எல்லா வேலைக்காரரையும் நியமிக்கவேண்டியது.

௩௨௫. ஏழாவதத்தியாயமுதல் இதுவரையில் பழையமையான இராஜதருமஞ்சொல்லிமுடிந்தது இனி வைசிய சூத்திராளுடைய கர்மவிதியை சொல்லப்போகிறேன்.

வைசிய தருமம்.

௩௨௬. வைசியன் உபநயநமுதலிய சம்ஸகாரஞ் செய்துகொண்டு வேதமேதீனயின் விவாகஞ்செய்துகொண்டு பகவான் காப்பாற்றுவதினும் பாயிர்முதலிய தீவகவித்தீர்த்தியுள்முதற்புத்தியுள்வகை இருக்கவேண்டியது.

௩௨௭. பிரமன் பசுக்களையுண்டியெண்ணி அழைக்காப்பாற்றும் பொருட்டு வைசியனிடத்தினும் பிரதானனைச் சிறுட்டித்து அவர்களை மறுமையிலும் இம்மையிலும் காப்பாற்றும் பொருட்டு பிராமணனைத் திரியானிடத்தினும் ஒப்புவித்தார்.

௩௨௮. பசுக்களை நாம் காப்பாற்ற வேண்டாமென்று வைசியன் எண்ணக்கூடாது அவன் காப்பாற்றும்பேயது மற்ருளுருஜாதியானும் பசுக்களைக் காப்பாற்றக்கூடாது.

௩௨௯. முத்து இரத்திரம் பவளம் வேகம் வஸ்திரம் கர்ப்பூரமுதலிய வாசனா திரவியம் உப்புமுதலிய இரகம் இவைகளுக்கு அந்தந்தத் தேசத்திலிருக்கிற விலைவினேற்றற்குறைவையும் சரக்கின் சாரங்களையும் வைசியனறியவேண்டும்.

௩௩௦. எல்லா விதையையும் விதைக்கிற முறைவையையும், அதுவது விதைக்கவேண்டிய காலத்தையும், நிலத்தின் குணத்திதாவுத்தையும், படி தராசு இவைகளிலிருக்கிற தந்திரவுபாயத்தையும் அறியவேண்டும்.

௩௩௧. ஒருமாதிரியான சரக்குகளில் கலமிளப்பத்தையும் சரக்குகளுக்கு அந்தந்தத் தேசத்திலிருக்கிற விலையையும் இரத்தச்சரக்கை இவ்வளவுகாலம் வைத்திருந்தால் இவ்வளவுவாயம் அல்லது இவ்வளவுநஷ்டம் வருமென்பதையும், இரத்தத்தேசத்தில் புல் தண்ணீரிருப்பதால் பசுக்கள் விரத்தியடைமென்பதையும் அறியவேண்டும்.

௩௩௨. பயிர்வேலை செய்பவர்களுக்கும் மாடுமேய்ப்பவர்களுக்கும் தேசம், காலம் இவைகளுக்குத் தக்கபடி சம்பளங் கொடுப்பதையோசிக்கவேண்டியது. பின்னும் கொளடதேசமுதலிய நானுதேசத்தில் வழங்குகிற பாஷையை அறியவேண்டியது. சரக்குகளை சமையம்பார்த்துவிடவும் வாங்கவும்வேண்டியது.

௩௩௩. தருமமாக விபாபாரஞ்செய்து பொருளை விர்த்திசெய்ய முயற்சிவேண்டியது. மற்ற தாநங்களைவிட சகலபிராணிகளுக்கும் அகத்தியம் அந்நதாநஞ் செய்யவேண்டியது.

சூ த் தி ர தரு ம ம்.

௩௩௪. வேதசாஸ்திரமறிந்த கீர்த்திபெற்ற கிரகஸ்த பிராமணனுக்கு சிசுருஷை செய்வதே சூத்திரனுக்கு மோக்ஷத்தைத் தருவிக்கிற மேலானதருமமாகும்.

௩௩௫. உள்ளும் புறம்பும் பரிசுத்தனாய் உயர்ந்த சாதியானை கொடுமையாகப் பேசாமல் பிராமணனுக்கும் அவனில்லாவிடில் கூத்திரியனுக்கும், அவனில்லாவிடில் வைசியனுக்கும் மேலான பணிவிடைசெய்துகொண்டு அகங்கார மில்லாமல் நாடோறு மடுத்திருக்கிற சூத்திரன் மேலானசாதியாவான். (அதாவது பிராமணனைப்போல உபசரிக்கப் படுவான்.)

௩௩௬. இதுவரையில் ஆபத்தில்லாத காலத்தில் நான்குவருணத்தாருக்கும் கர்மவிதிசொல்லி முற்றிற்று. ஆபத்துக்காலத்தில் அந்த வருணத்தார்களால் நடத்தவேண்டிய தருமத்தையும் சங்கராஜாதிபுண்டாகிறதையும் கிரமமாகக் கேளுங்கள்.


ஒன்பதாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக அத்தியாயம் கூ-க்கு சலோகம்-உககஉ.



ப த் த ா வ து.

அ த் தி ய ர ய ம்.



சங்கராஜாதியி னுற்பத்தி.

க. தன்றன் கருமத்தில் நிலைபெற்ற பிரம்ம கூத்திரிய வைசியர் மூவரும் வேதமோதவேண்டும். அதில் கூத்திரிய வைசியர்களுக்கு பிராமண னோதிவைக்கவேண்டும் அவ்விருவரும் ஒதிவைக்கக்கூடாது. இது சாஸ்திரரிச்சயம்.

உ. பிராமணன் எல்லாவருணத்தாநிற்கும் தீவகோபாய யறிந்துசொல்லித் தானும் தன் தீவகோபாயத்தையறிந்து அடி செய்யவேண்டும்.

கூ. உயர்ந்தஜாதியாவையடித்துப் பாவத்தில் உயர்ந்தவன் பிறந்ததனாலும் அநுஷ்டானத்தை முற்கியமாகக்கொண்டிருந் றும் அதிகசமஸ்காரங்களைத் தரிப்பதனாலும் பிராமணன் உயர்ந்தாருக்கெல்லாம் ஒதுவிக்கவும் தீவகவிருத்தியை யறிந்துசொ லிப்புவாகுகறன்.

சு. நாலாவருணத்தாநிற்கும் பிராமணன் அந்ததீரியன் ன் இம்மூவரும் இரண்டுவிதமாகப் பிறப்பதனால் துவிஜாதிக று சொல்லப்படுகிறார்கள் குத்தினுக்கு உபநயமுதலிய உ தால் ஒருஜாதியாகவேயிருக்கிறான். இந்த நான்குவருணத்த றுந்தாவதுவருணத்தான் கைடயாது.

ரு. நான்குவருணங்களினும் தன் ஜாதியர்களாயும் விபச ளையில்லாதவர்களாயும் இருந்திருந்தருமத்திடுகவிடத்தில் வி செய்த கணவனால் உண்டுபண்ணப்பட்ட வைத்தர்களை அந்த ஜாதியர்களாக அறியவேண்டும்.

அ. நலோமஜாதி.

சு. துவிஜாதிகளினால் தங்கள் தங்கள் வருணத்துக்கு இரண்டாவதுவருண ஸ்திரீகளில் உண்டுபண்ணப்பட்ட பிள் தாயின்ஜாதிக் கு உயர்ந்தவர்களாயும் தகப்பன்ஜாதியை யவ வர்களாயும் தகப்பனுக்குச்சரியானவர்களென்று சொல்லத்த ளாயும் இருக்கிறார்கள்.

சு. இப்போதுசொன்னது அடுத்த தாழ்ந்தஜாதி ஸ் டத்துப்பிறந்த அநுலோமஜாதிகளின் விஷயம். இனி ஒன்று இரண்டுவிட்டும் தாழ்ந்தசாதி ஸ்திரீவிவிடத்துப் பிறந்தவன் யை தருமமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள்.

அ. பிராமணனுக்கு விவாகஞ்செய்துகொண்ட வைத் திவிடத்துப்பிறந்தவன் அம்பட்டன் என்றும் அவ்வித குத்

வியிடத்துப் பிறந்தவன் நிஷாதனென்றும் சொல்லப்படுகிறான் இவனுக்குப் பாரசவனென்றும் பெயருண்டு.

கௌ. கூத்திரியனுக்கு அவனால் விவாகஞ்செய்யப்பட்ட சூத்திரமனைவியிடத்துப்பிறந்தவன் கொடுமையான செய்கையுள்ளவனாயும் கூத்திரிய சூத்திரர்கள்நடையுள்ளவனாயும் இருக்கிறான். அவனுக்கு உக்கிரனென்றுபெயர்.

கௌ. பிராமணனுக்கு தனக்குத்தாழ்ந்த மூன்றுஜாதியிலும் கூத்திரியனுக்கு தனக்குத்தாழ்ந்த யிரண்டுஜாதியிலும் வைசியனுக்கு தனக்குத்தாழ்ந்த ஒருஜாதியிலும், பிறக்கிறவர்களான இந்தஆறு பேர்களும் தன்ஜாதியையாளிடத்தில் பிறந்தவர்களைப் பார்க்கிலும் நிகிருஷ்டாளாகையால் * அபசதாளென்றுசொல்லப்படுவார்.

பிரதிலோமஜாதி.

கௌ. கூத்திரியனுக்கு பிராமண ஸ்திரீயிடத்தில் பிறந்தவன் சூதனென்றும் வைசியனுக்கு கூத்திரியஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் மாகதனென்றும், அவனுக்குப் பிராமணஸ்திரீயினிடத்தில்பிறந்தவன் வைதேகனென்றும் சொல்லப்படுகிறான்.

கௌ. சூத்திரனுக்கு வைசியஸ்திரீ கூத்திரியஸ்திரீ பிராமணஸ்திரீ இவர்களிடத்திற் பிறந்தவர்கள் அபோகவனென்றும் கூத்தா வென்றும் மனிதருக்குள் தாழ்ந்த சண்டாளனென்றும் முறையேசொல்லப்படுவார்.

கௌ. அநுலோமஜாதியில் பிராமணனுக்கு வைசிய மனையாளிடத்திற்பிறந்த அம்பஷ்டன் கூத்திரியனுக்குச் சூத்திர மனைவியிடத்துப்பிறந்த உக்கிரன் இவர்களைப்போல பிரதிலோமஜாதியில் கூத்தாவும் வைதேகனும் தொடுகிறத்துக்கு யோக்கியாளென்று சொல்லப்படுகிறார்கள்.

கௌ. துவிஜாதிகளுக்குத் தாழ்ந்தஜாதியில் அநுலோமமாகப்பிறந்தபிள்ளைகள் தாயின்ஜாதியை யடைகிறபடியால் தாயின்ஜாதிக்கு விதித்த சம்ஸ்காரம் செய்யத்தக்கவர்களென்று சொல்லுகிறார்கள்.

அந் த ர ர ன ஜ ர தி.

கடு. பிராமணனுக்கு உக்ஷிரகந்திலைகயிரிவிடத்துப் பிறந்தவன் ஆகிரதன் என்றும் அம்பவந்த கந்திலைகயிரிவிடத்திற் பிறந்தவன் அபிரானென்றும் அபிரகவகந்திரிவிடத்துப்பிறந்தவன் திக்குவணனென்றுஞ் சொல்லப்படுவார்கள்.

கசு. சூத்திரனுக்கு பிரதிலோமமாக வைசிய சஷத்திரிய பிராமணஸ்திரீகளிடத்தில் பிரதிலோமமாகப்பிறந்த அபிரகவன் சஷத்தாசண்டாளன் இத்தமுறவுறும் ஒரு தருமகாரியத்திற்குத் தகாதவர்கள்.

கஎ. வைசியனுக்கு பிரதிலோமமாக சஷத்திரிய பிராமணஸ்திரீகளிடத்தில் பிறந்த மாகதன் வைசீதகன் இவர்களும் சஷத்திரியனுக்கு பிராமணஸ்திரீயிடத்திற் பிறந்த மாகதனும் பிரதூர்க்கள் காரியஞ் செய்யத்தகாதவர்க ளாவையால் இத்தமுறவுறும் அபசதாளாகவேசொல்லப்படுகிறார்கள்.

கஅ. நிஷாதனுக்கு சூத்திரஸ்திரீயிடத்தில் புல்க்கானும் சூத்திரனுக்கு நிஷாதஸ்திரீயிடத்தில் சூத்திரகனும் பிறக்கிறார்கள்.

கக. சஷத்தாவுக்கு உக்ஷிரகந்திலைகயிரிடத்தில் கவாமகனும் வைதேகனுக்கு அம்பவந்த கந்திலைகயிரிடத்தில் வேணனும் பிறக்கிறான்.

வி ர ர த் திரிய ஜ ர தி.

உ0. துவிஜாதிகளுக்கு தன்ஜாதி ஸ்திரீகளிடத்தில் பிறந்தபுத்திரானுக்கு விதிப்படி காலத்தில் உபயகமுதலிய சம்ஸ்காரம் இல்லாமற்போனால் காயத்திரியில்லாதவரான விராத்திய ஜாதிகளாகச்சொல்லப்படுகிறார்கள்.

உக. விராத்திய பிராமணனுக்கு அவ்விதபிராமணஸ்திரியிடத்தில் பாபியான பூர்ஜகண்டகன் பிறக்கிறான். அவனுக்கு ஆவந்தியன் வாடதான் புஷ்பதன் மாகதன் என அந்தந்தத் தேசங்களில் வெவ்வேறு பெயருண்டு.

உஉ. விராத்தியசஷத்திரியனுக்கு அவ்வித சஷத்திரிய ஸ்திரீயி னிடத்தில் சல்லன்பிறக்கிறான் அவனுக்கு மல்லன் நிச்சகவி நடன் கரணன் திரவிடன் என அந்தந்த தேசத்தில் வெவ்வேறு பெய

உ௩. விராத்திய வைசியனுக்கு அவ்விதவைசிய ஸ்திரீயிடத்தி
ல் சதன்வா பிறக்கிறான். அவனுக்கு ஆசாரி காருசன் விஜன்மாமைத்
திரன் சாத்துவதன் என அந்தந்தத் தேசத்தில் வெவ்வேறு பெய
ருண்டு.

உ௪. நான்கு வருணங்களுக்கும் விபயசார தோஷத்தினாலும்
தன் கோத்திரத்தில் விவாகஞ்செய்துகொள்ளுகிறத்தினாலும் சாதகரு
மமுதலிய கருமத்தைச்செய்து கொள்ளாததினாலும் சங்கராஜாதிகளு
ண்டாகிறது என்கிறதற்கு இந்த விராத்தியாளே திருஷ்டாந்தரமாக
விருக்கிறார்கள்.

உ௫. பிரதிலோமஜாதியானும் அநுலோம ஜாதியானும் சம்பந்
தஞ் செய்துகொண்டு பிறந்தவர்களான பாகியஜாதியை முழுதும்
விரிவாகச்சொல்லுகிறேன்.

பாகியஜாதி.

உ௬. சூதன் வைதேகன் மனிதர்களுக்குள் தாழ்ந்தசண்டாள
ன் மாகதன் சூத்தா அயோகவன்.

உ௭. இவ்வாறுபேரும் தன் ஜாதிஸ்திரீகளிலும்நான்குவருணத்
தார்ஸ்திரீகளிலும் தங்களுக்குச்சரியானஜாதியானபிள்ளைகளையுண்டு
பண் ணுகிறார்கள்.

உ௮. பிராமணனுக்கு சூத்திரியவைசியஸ்திரீகளிடத்திற் பிற
ந்தவர்கள் எப்படி உபநயநமுதலியவற்றிற்குரியவர்களா யிருப்பதால்
உயர்ந்திருக்கிறார்களோ அப்படியே வைசியனுக்கு சூத்திரியஸ்திரீ
யிடத்திலும் சூத்திரியனுக்குப் பிராமணஸ்திரீயிடத்திலும் பிறந்த
புத்திரர்கள் சூத்திரனுக்கு வைசியசூத்திரியபிராமணஜாதிஸ்திரீயிட
த்திற் பிறந்தவர்களைக்காட்டிலும் உயர்ந்தவர்கள்.

உ௯. மேற்சொன்னசூதன்முதலிய ஆறுபேர்களும் ஒருவர்க்
கு ஒருவருடைய மணையாளிடத்தில் தங்களைவிட நிந்திக்கப்பட்டவர்
களாயும் மரியாதை செய்யத்தகாதவர்களாயும் இருக்கிற வெகுபாகிய
ஜாதிகளை உண்டுபண்ணுகிறார்கள்.

௩௦. சூத்திரன் பிராமணஸ்திரீயிடத்தில் எப்படி பாகியஜாதி
யான சண்டாளனை உண்டுபண்ணுகிறானோ அப்படியே அந்தச்சன்

டானன்முதலிய பாகியஜாதிகளும் நான் குவருண ஸ்திரீகலிடத்திலும் தணக்குந்தாழ்ந்த * பாகியஜாதியாவை உண்டிபண்ணுகிறார்கள்.

௩௩. ருத்திரனுக்கு மேலானமுன் தவநூலுத்திரமனை விகலிடத்தில்திரந்த அயோகவன் ஸ்திரீகலிடத்திலும் இராமநாமமும் தன்றன் ஜாதின்ஸ்திரீகலிடத்திலும் நான் குவருணத்தாப் பாகியவிகலிடத்திலும் ஒவ்வொருத்தர் ஐவைத்துபின்னைகள் விழக்காயிரிகவும் பாகியஜாதிகளான பதினைந்துபின்னைகளை யுண்டிபண்ணுகிறார்கள்.

௩௪. மேற்கொல்லும் அடையாளமுள்ள தவநூலுத்திரமனை அயோகவனாதின்ஸ்திரீகலிடத்திலும் வண்ணெயில்தில் கைகால்பிடித்தல் வலைத்தொழில் இவைகளை ஜீவநவீர்த்தியாகவுடைய சைரத்திரியனை யுண்டிபண்ணுகிறான்.

௩௫. வைசியனுக்கு பிராமணமனை விகலிடத்துப் பிறத்தவனான வைதேகன் ருத்திரவையியமனை விகலிடத்திற் பிறத்தவனான அயோகவன்ஸ்திரீகலிடத்திலும் இன்சொற்கொல்லுதே கைத்திரோமனை யுண்டிபண்ணுகிறான் அவனுக்கு விடியற்காலம் மலரியடித்துக்கொண்டு அனைவரையும் துதிசெய்து பிசைபெய்கொடுப்பது ஜீவநம் இவனைத்தான் குடும்பாண்டியென்கிறார்கள்.

௩௬. பிராமணனுக்கு ருத்திரமனை விகலிடத்துப் பிறத்தவனான விஷாதன் அயோகவன்ஸ்திரீகலிடத்திலும் ஐடர்சிகெடுதொழிலியுடைய மார்க்கவனை உண்டிபண்ணுகிறான் அவனை ஆரிபாவத்ததேசவாசிகள் செம்படவெனன்று சொல்லுகிறார்கள்.

௩௭. சகஜாதிகளும் மேற்கொள்ள சைரத்திரன் கைத்திரேயன் மார்க்கவன் இராமநாமமும் அயோகவன்ஸ்திரீகலிடத்திலும் பிறத்தவர்களாசிருந்தாலும் தகப்பன்பேதத்தால் வேறு வேறுதொழில் உள்ளவர்களாயும் பிணத்தின் துணியையுடுத்திக்கொள்ளுகிறவராயும் நித்திக்கத்தக்கதான எச்சிலநத்தைச் சாப்பிடுகிறவராயும் மிருக்கிறார்கள்.

௩௮. விஷாதனுக்கு விதேகஜாதி ஸ்திரீகலிடத்திலும் தொல்வேலைசெய்கிற காருவாரன் உண்டாகிறான் வைதேகன் சைரத்திரன் முதலிய வகுப்பினர் ஊருக்குவெளியில் குடிபிடுக்க வேண்டியவர்கள்.

* பாகியஜாதியாவது-கிட்டவரத்தகாதஜாதி.

நா. சண்டாளனுக்கு வைதேகஸ்திரீயிடத்தில் பாண்டுசோபாகன் பிறக்கிறான் அவனுக்கு மூங்கில்வேலை செய்வதுதொழில். நிஷாதனுக்கு அந்தஸ்திரீயிடத்தில் ஆகிண்டிகன் பிறக்கிறான் இவனுக்கு குற்றவாளிகளை அடித்தல் கட்டுதல் கொலைசெய்தல் இவைகளைச்செய்யுமிடத்தில் காவலிருப்பது தொழில்.

நஅ. சண்டாளனுக்கு புலக்கசஜாதிஸ்திரீயிடத்தில் சோபாகன்பிறக்கினான் அவனுக்கு அரசனுத்தரவுபீடி கொலைசெய்யத்தக்கவர்களை கொலைசெய்வது தொழில். ஆதலால் அப்போதும் அவன் பெரியோர்களினுலே நிர்த்திக்கப்பட்டவனாயும் மிகுபாபியாயு மிருக்கிறான்.

நக. சண்டாளனுக்கு நிஷாதஜாதிஸ்திரீயிடத்தில் அந்தியாவசாயிபிறக்கிறான். அவனுக்கு சண்டாளன் ரொழிலைவிடக் கெட்டான சுகொட்டைக் காப்பதுதொழில்.

ச0. தாய்தந்தைகளின் கெட்டசேர்க்கையினுலே பிறந்தவர்களான சங்கராஜாதிகளி னுற்பத்தியை விசிதமாச்சொன்னேன் இவர்கள் இரகசியமாய் விபசரித்துப் பிறந்தாலும் பிரகாசமா விபசரித்துப் பிறந்தாலும் தன்றன் ரொழிலா லறியப்படுவார்கள்.

சக. துவிஜாதிகளுக்கு அதுலோமமாகப்பிறந்த ஆறுபேர்களும் ஸுவஜாதியில் பிறந்தவர்கள் போல் உபநயநமுதலியவை செய்யத்தக்கவர்கள் பிரதிலோமமாகப் பிறந்தவர்களானவரும் உபநயநம் முதலியவற்றிற் குதவாதவர்கள்.

சஉ. தன்ஜாதியில் பிறந்தவர்களும் அதுலோம ஜாதியர்களும் தவம் பீஜம் இவைகளின் பிரபாவத்தினால் கிரதயுக திரேதாயுகங்களில் உயர்வையும் பின்பு அந்தப் பிரபாவ மில்லாததால் தாழ்வையும் அடைகிறார்கள்.

சந. பிராமணனிடத்தில் வணங்காமையாலும் உபநயந முதலிய கர்மலோபத்தினாலும் மேற்சொல்லும் கூழ்த்திரியஜாதிகள் இவ்வலகத்தில் வரவர சூத்திரத்தன்மையை யடைந்தார்கள்.

சச. பெளண்டரம் ஒளண்டரம் திரவிடம் காம்போசம் யவநம் சகம் பாரதம் பால்வீகம் சீநம் கிராதம் தரதம் கசம் இந்தத்தே

சங்களை யாண்டவர்களை வறும் போற்சொன்னபடி சூத்திராளாய்விட்டார்கள்.

சுரு. உலகத்தில் சாங்கியநூலையே சாத்திரம் சம்பாசாதியிற் பிறந்தவர்களில் சிவன் மீலைச் சாங்கியவை யுள்ளவர்களாயும் சிவன் வயமங்கி சூத்திரமுதலிய உலகத்தாங்கியவுள்ளவர்களாயும் இத்தந்திரங்கள். ஆகிலும் ஆனைவரும் * தன்முற்கொன்று கொல்லியவர்கள்.

சுசு. அதுபோல மரிபதினைபாசா திரபாளை வறும் துவிரா திரங்கு உபகாரமாவிரிமற்சொல்லுந்திதாழினைச் சாங்கியது திவிக்கவேண்டியது

சங்கிரஹாதிநவின் தொழில்.

சுசு. சூகசாதியருக்கு தேவீபர் கொடும். அய்யங்கியசாதியருக்கு இரணவரித்தியஞ் சொல்லாதும் வைத்தகாசாதியருக்கு அந்தம்புரத்தில் கூவலிருப்பதும் பாசகாசாதியருக்கு அறுத்திரத்திமாம கரையிலும் வர்த்தகஞ்செய்வதும் தொழில்.

சுசு. கிணதனுக்கு மீன்பிடிப்பதும், அலைகளிலுக்கு தச்சுவேலையுர், மேதன் ஆந்திரன் கங்க இவர்களுக்கு விற்பனைக்காக காட்டில் மிருகங்களைக் கொல்லதும் தொழில்.

சுசு. வர்த்தா உக்கிரன் புத்தான் இவர்களுக்கு வளையிலிருக்கிற வலி உரிப்பு முதலியபலஜந்துக்களைப்பிடிப்பதும் திருவானலுக்கு தேவலவர்த்தகஞ்செய்வதும் வேணலுக்கு தாபமுதலிய வாத்தியம்வாசிப்பதும் தொழில்.

சுரு. இவர்களை வரும் பட்டணத்துக்கும் ஊருக்கும் வெளியில் மரத்தடி தோப்பு மயாகத்திற்குள் சரீரமாவவிடம் மலைபூத்தோட்டம் இவைகளில் ஆனைவருக்கும் இவர்கள் இன்னதொழிலாளிகளென்று தெரியும்படி தனறன்றெழிலைச் செய்துகொண்டு வாசஞ்செய்யவேண்டியது.

சுரு. சண்டாளனுக்கும் கவாகனுக்கும் ஊருக்கு வெளியில் விடிருக்கவேண்டியது. அவர்களுக்கு வேலகாரத்திரக்கூடாது. அவர்கள் திண்டிணபத்திரங்களைசந்தகிசெய்தாலும் மரிசுத்தமாராது. அவர்

* தன்முற்கொன்பது-திருடர்கள்.

களுக்கு நாயுங்கமுதையும் வளர்க்கத்தக்கது. மாடுமுதலியவைத்துக் கொண்டு ஜீவிக்கக்கூடாது.

ருஉ. அவர்கள் பிணத்தின் துணியையுடுக்கவேண்டும். உடைந்த சட்டியில் அந்நம் புசிக்கவேண்டும். இரும்பு பித்தனை யிவைகளாற் செய்யப்பட்ட பூஷணங்களையணியவேண்டும். அவர்கள் எப்போதும் தொழிலுக்காக திரிந்துகொண்டிருக்கவேண்டும்.

ருங். தருமகாரியஞ்செய்கிறசமயத்தில் அவர்களைப்பார்க்கவும் அவர்களோடுபேசவும்கூடாது. அவர்கள் தங்கள்ஜாதியிலேயே சம்பந்தஞ் செய்துகொள்ளவும் கடன்முதலிய வாங்கிக் கொள்ளவும் வேண்டியது.

ருச. இவர்களுக்கு நேரே அந்நம் போடக்கூடாது வேலையாளரைவிட்டு உடைந்த பாத்திரங்களால் அந்நம்போட்டு வைக்கவேண்டும். அவர்கள் ஊரிலும் பட்டணங்களிலும் இரவில் சஞ்சரிக்கக்கூடாது.

ருரு அவர்கள் பகலில் கிராமத்திலும் ஊரிலும் ஒருபொருளை விற்றவும் வாங்கவும் அரசன்கொடுத்த அடையாளத்தோடு சஞ்சரிக்கவேண்டும். பந்துவில்லாம விற்றதுபோன அநாதப்பிரேதத்தை எடுக்கவேண்டும். இது அவர்களுக்குத்தருமமுறை.

ருசு. பின்னும் அரசனுத்திரவின்படி கொலைசெய்யத்தக்ககுற்றவாளிகளை விதிப்படி கொல்லவேண்டும். கொல்லப்பட்டவர்களின் வஸ்திரம் பூஷணம் படுக்கை இவைகளை யெடுத்துக்கொள்ளக்கடவர்கள்.

ருவு. சங்கராஜாதியிற்பிறந்தவன் வருணத்தாரைப்போல நல்ல வேடத்தைத் தரித்திருந்தபோதிலும் மேற்சொல்லுங் கெட்டதொழிலினால் அவனை ஈநனென்று அறியவேண்டும்.

ருஅ. துஷ்டத்தனம் துச்சவாக்கு கொடுமை ஹிம்சைசெய்வது ஈநத்தொழில் நல்லொழுக்கமில்லாமை இவைகள் ஈநஜாதியிற்பிறந்தவனென்பதைக்காட்டுகின்றன.

ருக. ஈநசாதியிற்பிறந்தவன் தகப்பன் செய்கையையாவது தாயின்செய்கையையாவது அல்லது இருவரின்செய்கையையுமா

ஊ சொல்லா சீவாய்லாறு அந்த நிழல்தீயை மாயநீர் அடைய
மாட்டான்.

க௦. உயர்ந்த குழந்தையொன்றை விட்டபகுதியை
ஊம் தன்வையில் விட்டவரை விவந்து மெதுவாதிசீமையை
ய்வான்.

க௧. அந்தரங்கியாதில் ஊர்ந்தவரை சம்பாதிப்பாதி
கிறந்தவரை அந்தரங்கியம் விடாக்கியாத் தீயிதழில்
போகும்.

க௨. பிராமணன் பகவதீயனை ஊர்ந்தைக் கால
தற்காக பாதிப்பாதிப்புகள் போயினவாய்வாயை வாயினை
அவர்களுக்கும் கவர்க்கத்திற்துக் காணாமற்.

க௩. ஊர்ந்த சொல்லாமை மதியில் தீயிவாயற் சொ
ம்பாதிப்பாமை ஒழுக்கம் ஊத்திரியகீடையம் ஊர்ந்தவையுள்.
முணத்தாகுக்கும் முன்பிவாயை மாயபென்று கருநாய்யமெது
வியேருகிறார். அவைகம் சம்பாதிக்கொருநாய் ஊர்ந்தவைய
வைகள்.

க௪. பிராமணன் விவாகத்தொழிந்தவையுத்திரஸ்தீ
த்தில் பிரத்யபெண் பிராமணனை விவாகனை மெய்துவிவண்
னாகும் பெண்ணுரை மெய்து அகலுக்கும் பெண்கள் பிரத்ய
கலும் இவ்விதாயகவே வழு தலைமுறைவையில் பிராமணனை
வாகஞ்செய்து கொண்டுவிந்தால் வழுவது தலைமுறையில் பிரத்ய
ள் பிராமணசாதிப்புகளாகிறார்கள்.

க௫. மேற்கொண்டவடி பெண்கத்தியுழியினால் குத்தி
த்தில் வாழாததலைமுறையில் பிராமணனுக்கும் பிரத்யவான் பிராம
கிறான் அந்த குத்திரஸ்தீயிடத்திலேயே பிராமணனுக்கும் பிர
புருஷசத்தி குத்திரத் தன்மைவையையெயும் சத்திரியனுக்கு
திரஸ்தீயிடத்தில்திரந்த பெண்கத்தி சத்திரியனைவிவா
செய்துகொண்டுவந்தால் ஊர்ந்தவையு தலைமுறையில் சத்திரியத்
மையையும் வைசியனுக்கு குத்திரஸ்தீயிடத்தில் பிரத்ய பெண்
தி முன்றுதலைமுறை வையில் வைசியனை விவாகஞ் செய்துகொ
வந்தால் வைசியத் தன்மையையும் அடையும்.

௬௬. விவாகஞ்செய்யப்படாத சூத்திரஸ்திரீயிடத்தில் பிராமணனுக்கு ஒருவன் பிறந்தான். பிராமணஸ்திரீயிடத்தில் சூத்திரனுக்கு ஒருவன் பிறந்தான். இவர்களில் பிராமணபிந்துக்குப் பிறந்தவன் உயர்ந்தவனாக பிராமணகேசத்திரத்துக்குப் பிறந்தவன் உயர்ந்தவனாக வென்று சந்தேகமுண்டானால் சொல்லுகிறோம்.

௬௭. பிராமணபிந்துக்கு சூத்திரஸ்திரீயிடத்திற் பிறந்தவன் அதுலோமசாதிய னாதலால் அவன் பாசயக்கியம்முதலிய நற்செய்கையைச் செய்வானாகில் உயர்ந்தவனாவான் சூத்திரனுக்குப் பிராமணஸ்திரீயிடத்திற் பிறந்தவன் பிரதிலோமசாதிய னாதலால் அவன் சூத்திரசாதிக் குந் தாழ்ந்தவனாவான் இதுசரியான நிச்சயம்.

௬௮. ஆகிலும் அவ்விருவரில் முன்னவன் விவாகமில்லாமற்பிறந்ததினாலும் பின்னவன் பிரதிலோமசாதிய னாகையாலும் இருவருக்கும் சாதகம்முதலிய சமஸ்கார மொன்றுங்கிடையாது. இதுவேசாஸ்திரவிதி.

௬௯. எப்படி நல்லநிலத்தில் நல்லவித்தை விதைத்தால் நன்றாகமுளைக்குமோ அப்படியே தன்சாதியிற் பிறந்தவனே நல்லபுத்திரன் அல்லதுக்கே உபநயநமுதலிய சமஸ்காரங்கள் விதித்திருக்கின்றன.

௭௦. சிலர் வித்தினையும் சிலர் கேசத்திரத்தினையும் சில ரிரண்டையும் புகழுகிறார்கள். அவ்விஷயத்தில் மேற்சொல்லுவதை முறையென்றறிக.

௭௧. கெட்டநிலத்தில் விதைத்தவிதை விளைதற்கு முன்னமே அழியும். பயிரிடப்படாத நல்லநிலமும் கரப்பாகிவிடும் ஆதலால் வீரண்டுஞ் சரியாபிருந்தபோதிலும்.

௭௨. பீஜத்தின் மகிமையினால் மிருகம்முதலிய திரியக்கு யோசிகளில் பிறந்த ருசியசிருங்கன் முதலானவர்களும் பெரியோர்களினும் பூசிக்கப்பட்டு மேலானருஷிகளாக ஆயிருப்பதனால் பீஜமே மேலானதாக விருக்கிறது.

௭௩. பிராமணன் தொழிலைச் செய்தாலும் சூத்திரன் பிராமணசாதியாக மாட்டான் ஏனென்றால் அவனுக்கு பிராமணசாதித் தொழிலில் அதிகாரமில்லை யல்லவா சூத்திரன் தொழிலைச் செய்தாலும்

மூவருக்கும் சிறந்த தொழில்.

அ(). பிராமணனுக்கு ஓதிகைத்தலும் சூத்திரியனுக்கு உலகாள்வதும் வைசியனுக்கு வர்த்தகஞ் செய்வதும் தத்தந் தொழிலிற் சிறந்தது.

ஆந்தணன் ஆபத்தருமம்.

அக. பிராமணனுக்கு மேற்சொல்லிய பிரகாரமாக தன்றொழிலினால் ஜீவிக்கக்கூடாத சமயத்தில் கிராமாதிகாரந் தேசாதிகாரமுதலிய சூத்திரியன்றொழிலினால் ஜீவிக்கவேண்டியது ஏனென்றால் அது அவனுக்கு அடுத்தஜாதியின்றொழிலல்லவா.

அஉ. தன் ஜாதித்தொழில் சூத்திரியஜாதித் தொழிலிரண்டினாலும் ஜீவிக்கக்கூடாவிடில் வைசியன் தொழிலான பயிரிடுதல் பசுவைக்காப்பாற்றல் வியாபாரஞ்செய்தல் இவைகளாலும் ஜீவிக்கலாம்.

அங. பிராமணனும் சூத்திரியனும் வைசியன் தொழிலினால் ஜீவித்தபோதிலும் அதிகஹிம்சையுள்ளதாயும் பராதிமாயு மிருக்கிற பயிரிடுதலை அகத்தியம் நீக்கவேண்டியது (அதைச் செய்யாவிட்டால் ஜீவநம் நடக்காதகாலத்தில் அதையும் அந்நியனைக்கொண்டு செய்யிக்கவேண்டுமென்று முன்சுலோகத்திற்குக்கருத்தது.

அச. சிலர் பயிரிடுதலை நல்லதொழிலென்று நினைக்கிறார்கள் அந்தப்பிழைப்புப் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டது ஏனெனில் இரும்பை முகத்திலேயுடைய கலப்பையும் மண்வெட்டியும் பூமியையும் பூமியிலுண்டான பலபல ஜெந்துக்களையும் வெட்டுகிறதல்லவா.

அடு. பிழைப்பில்லாததால் தன் தன் தொழிலைவிட்டு வைசியன் தொழிலான வியாபாரம் செய்கிற பிராமணனும் சூத்திரியனும் மேற் சொல்லியவை நீங்கலாக மற்றச்சரக்கை ஜீவநத்திற்குப் பொருளை விருத்திசெய்வதற்கும் விற்கலாம்.

அஃ. சகலமான இரகவஸ்துக்கள் சமைத்த வந்நம் எள்ளு கெம்புமுதலிய கல்லு உப்பு மனிதர் பசுக்கள் இவைகளை விற்கக்கூடாது.

190. சிவசுந்தரம்...
இவ்வாறு...
...

191. சிவசுந்தரம்...
...

192. சிவசுந்தரம்...
...

193. சிவசுந்தரம்...
...

194. சிவசுந்தரம்...
...

195. சிவசுந்தரம்...
...

196. சிவசுந்தரம்...
...

197. சிவசுந்தரம்...
...

சு. சிவசுந்தரம்

198. சிவசுந்தரம்...
...

பத்திலும் தனக்குமேலான ஜாதியான் தொழிலைச்செய்ய எண்ணங் கொள்ளக்கூடாது.

க௭. தாழ்ந்தஜாதியான் பொருளாசையால் தனக்குமேலான ஜாதியான் ரொழிலைச்செய்தால் அவன் பொருண்முழுமையும் அரசன் கிரகித்துக்கொண்டு அவனையும் உடனே ஊரைவிட்டோட்டுக.

க௭. ஏறக்குறைய நடத்தினாலும் தன்ஜாதிதருமமே மேலானது அந்நியஜாதி தருமத்தை நன்றாக அதுஷ்டித்தாலும் அதுதாழ்ந்தது ஒருஜாதியின் தொழிலாற் பிழைக்கிறவன் உடனே அந்த ஜாதியிலிருந்து பதிதனாவான்.

வைசியரூபத்தருமம்.

க௮. வைசியன் தன்ஜாதித்தொழிலால் ஜீவிக்கக்கூடாத சமயத்தில் சூத்திரன்ரொழிலினால் ஜீவிக்கலாம் ஆனால் செய்யக்கூடாததான உச்சிஷ்ட போஜநமுதலிய காரியங்களைக் கூடுமானவரையில் நீக்கவேண்டியது கொஞ்சம் செளக்கியமுண்டானவுடனே அவன் தொழிலை விட்டுவிடவேண்டும்.

சூத்திரரூபத்தருமம்.

க௯. சூத்திரன் பிராமணனுக்கு பணிவிடைசெய்வதனால் தன் மனையான் மைந்தன் முதலானவர்களின் பசியைதீர்க்கக் கூடாவிடில் பலகார முதலியவற்றைச்செய்து விற்றும்பிழைக்கலாம்.

௧௦. பின்னும் எந்தத்தொழிலினால் துன்புறுக்கப் படுவார்களோ அவ்விதமான சிற்பவேலை தச்சவேலை இவைகளைச்செய்யும் ஜீவிக்கலாம்.

பிராமணன் ஆபத்தொழில்.

௧௦௧. ஜீவநயில்லாமல் வருத்தப்படுகிற பிராமணன் க்ஷித்திரிய வைசியஜாதித்தொழிலை யதுசரியாமல் தன்ஜாதித் தொழிலினற் பிழைக்க நினைத்தால் மேற்சொல்லுகிற தருமப்படி நடத்தவேண்டும்.

௧௦௨. விருத்தியில்லாமல் துன்பப்படுகிற பிராமணன் சங்கர ஜாதியர்முதலான தகாதவரிடத்திலும் தாநம்வாங்கலாம் அதனால் அ

வனுக்கு தோஷம் பாபம் தவறாமல் பரிசுதவையாகக் காசவரு
தலானவற்றில் சித்தந்தம் முதலானவை அழகுபடும் தோஷமுண்
டாருமென்பது சிவப்பாபாத்திரத்தின் சிறப்பாகக் கண்டிப்பாய்.)

க0க. சிவத்திவயானவரின் தவறாமல் தோஷப்பாபானுக்கு த
காதவனுக்கு முதிவாகக் கட்டிவிடும்படி செய்து தந்தகான
தானம்வாங்குதல் தவறாமல் தவறாமல் தவறாமல் அளவறி தெருபு
இவைகளைப்பெறல் சாபவாத்திரத்தின் சிறப்பாகக் கண்டிப்பாய்.)

க0ச. சிவப்பாபாத்திரத்தின் சிறப்பாகக் கண்டிப்பாய் தவறாமல் த
ரதிலேபட ஜாதியாத்திரத்தின் சிறப்பாகக் கண்டிப்பாய் தவறாமல் த
போதினும் தவறாமல் தவறாமல் தவறாமல் அளவறி தெருபு
ட்டாது.

உதாஹரணம்.

க0தி. அழகித்தந்தம்வாங்குதல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
கச்சேபன் வந்து தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
யக்கியவாகக் கட்டிவிடும்படி செய்து தந்தகான தானம்வாங்குதல்
தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் அளவறி தெருபு

க0க. தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
தேவரும் பரிசுதவையாகக் கட்டிவிடும்படி செய்து தந்தகான தானம்
தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
பாபவாங்குதல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் அளவறி தெருபு

க0ச. தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
மாணவ்யியமானவாங்குதல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
சனிடத்தில் அளவறி தெருபு தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த

க0ச. தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
ல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
ண்டாகவில்லை.

க0க. கெட்டவனிடத்தில் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
னுக்கு யாகஞ்செய்யிப்பது ஒத்திவாங்குதல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
வியது. தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த
ம் ஜிவிக்கக்கூடாது தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் தவறாமல் த

கக0. ஏனென்றால் யாகஞ்செய்விப்பதும் ஒதிவைப்பதும் உபநயநமுதலிய சமஸ்கார முள் எவனுக்கே செய்விக்கப்படும் தாரநம்வாங்குவது சமஸ்காரத்தில்லாத சூத்திரனிடத்திலும் சண்டாள ரிடத்திலும் வாங்கப்படுமாதலால் அதுதாழ்ந்தது.

ககக. தகாதவனுக்குச்செய்துவைத்த எக்கியம் ஒதல் இவைகளாலுண்டான பாபம் ஜபஹோமங்களால் போக்கடிக்கப்படும்தகாதவ்னிடத்தில் தாரநம் வாங்கினபாபம் அந்தப்பொருளைத் தாரஞ்செய்தாரற்றான்றிரும்.

ககஉ. பிராமணனொன்றினாலும் ஜீவிக்கக்கூடாதபோது*சிலத்தினாலாவது? உஞ்சத்தினாலாவது ஜீவிக்கலாம் கெட்டதாரநம்வாங்குகிறத்தைவிட சிலம் மேலானது அதைவிட உஞ்சம்மேலானது.

ககந. விருத்தியில்லாமல் வருத்தப்படுகிற கர்ம்மாதுஷ்டார முள்ளபிராமணன் தன் குடும்பஜீவநததிற்காக தாரியம் வஸ்திரம் இவைகளையும் யாகத்திற்காக பொருளையும் சாஸ்திரப்படி நீதிசெலுத்தாத அரசனிடத்திலும் வாங்கலாம், அவன் லோபகுணத்தால் அன்போடுகொடாவிடில் அவனையாசிக்கக்கூடாது.

ககச. பயிரிட்டிருக்கிற நிலத்தை தாரநம்வாங்குவதைவிட பயிரிடாதநிலத்தை தாரநம்வாங்குவதிற நோஷமில்லை இப்படியே பசுவெள்ளாடு சவாரநம் தாரியம் அந்நம் இவைகளில்முன்சொல்லப்பட்டது களைவிட பின்சொல்லியவற்றைத்தாரநம் வாங்குவதில் அதிகதோஷம்.

ககரு. மேற்சொல்லப்போகிற ஏழுவிதத்தினாலும் சம்பாதித்த பொருள் தோஷமில்லாதது. அதில் பிதுர்தநம் புதையல் கிறையப் பொருள் இம்முன்றும் எல்லாவருணத்தாருக்குஞ்சரி ஜபப்பொருள் கூத்திரியனுக்கும், வட்டிவாங்குதல் வர்த்தகம் அல்லது பயிரிடுதல் இவ்விரண்டும் வைசியனுக்கும் நல்லவனிடத்தில் தாரநம்வாங்குவது பிராமணனுக்கு முயர்ந்தது.

கககூ. வயித்தியம் தர்க்கமுதலிய வித்தை சிற்பவேலைசெய்வது அரசனிடத்தில் சேவகாவிர்த்திசெய்வது மற்றும்யாரிடத்திலும் ஏவற்றொழில்செய்வது பசுசவரசுண்ணம் வர்த்தகம் பயிர் தயிரியம்

* சிந்தின கதிர்நெல்லைப்பொறுக்குவது சிலம்? சிந்தின தனிநெல்லைப்பொறுக்குவது உஞ்சம்.

சுண்டவிடத்திற் பிழைத்தல் ஈரிதா ளுள் ளாங்கு நுநுத்தப்பத்து
ஆபத்தகாலத்தில் தீவகத்தொடர் பிழைப்பாயி ளுந் தீவகன்.

கக௭. முன்போல் பிராமணனுள் சந்திரியனுள் வட்டிவாள்
கக்கடாது. ஆனால் வட்டிவாள் சந்திரியை தவிர்த்துப் முப்போகப்படுத்தி
கிறவிஷயத்தில் தாக்கம் பத்த அபவதம் அபவாவ் ளுவா ளாவாம்.

[ஆபத்தப்பலத்திற் சந்திரியை சந்திரியை தீவகத்திற் பழில்]

கக௮. சந்திரியை மீட்டாக ஆபத்தப்பலத்தினால் பிரணை
ளைக்காப்பாற்றுகிறாயுமால் தவிர்த்தல் தவிர்த்தினை வாங்கிக்
கொண்டாலும் சிவகைத்தொடர் வாய்ப்பாள்

கக௯. அந்த சந்திரியை மீட்டாக தவிர்த்தல் தவிர்த்தல் இத்த
ருமம். சண்டையில் சந்திரியை மீட்டாக தவிர்த்தல் ஆயுசெடுத்த
து வைசியரைத் திருடரிட சந்திரியின் தவிர்த்தல் தருமப்படி
மேற்கொல்லுப ஈரிதா ளுள் ளாங்கு நுநுத்தப்பத்து (சந்திரியை வை
சியரே பணக்காற்றாயுள், வாய்ப்பாற்றாயுள் ஆகியவாள் ஆகலால் இங்கு
ஆவர்களைக் குறித்தது காட்டினது.)

க௨௦. தாசிய விவாயாக்கொன்றொ ளுள் ளாங்கு நுநுத்தப்பத்து
லாபத்தில் இருபதில் வட்டிவாள் தவிர்த்தல் தவிர்த்தல் வாய்ப்பு
ண்டிய ரெக்கலாபத்தில் தீவகத்தொடர் வாய்ப்பு ளுள் ளாங்கு
எப்போதும் தெயுழில் வட்டிவாள் சந்திரியை மீட்டாக தவிர்த்தல் தரும
ன் முதலிய தெயுழில் வட்டிவாள் சந்திரியை மீட்டாக தவிர்த்தல் தரும
சொன்னபடி மேலேயாங்கு தீவகத்தொடர் தீவகத்தொடர்.

க௨௧. சந்திரியை பிராமண சிவகைத்தொடர் தீவகத்தொடர் தீவகத்தொடர்
து சந்திரியையாவது, தீவகத்தொடர் வாய்ப்பு தீவகத்தொடர் தீவகத்தொடர்
கலாம்.

க௨௨. சந்திரியை தவிர்த்தல் தவிர்த்தல் தீவகத்தொடர் தீவகத்தொடர்
அல்லது இரண்டிற்கு தவிர்த்தல் தீவகத்தொடர் தீவகத்தொடர் தீவகத்தொடர்
ன் பிராமணனை யடுத்த சந்திரியை மீட்டாக தவிர்த்தல் தரும
ல் அதே யவனுக்குப் பாய்க்கினாம்.

க௨௩. ஆதலால் பிராமணனை யுபாசிப்பதே சந்திரியைக்குள்
லாதொழியையுள் விட மேலாவதருமென்றும் மற்றவையெல்லாம்
பயனில்லாதவை யென்றும் கருமகாண்டத்திற் சொல்லியிருக்கிறது.
(ஆனால் இங்கு அவனுக்கு பிராமண சிவகைத்தொடர் தீவகத்தொடர் தீவகத்தொடர்
மேயன்றி மற்றதை நினைக்கிறவிஷயமன்று.)

க௨௪. பிராமணனும் தனக்குவேலைசெய்கிற சூத்திரன் சக்தி யையும், அவன்செய்யும் பணிவிடையையும் அவன் காப்பாற்றவேண்டிய குடும்பத்தையும் யோசித்து ஜீவநத்திற்குத் தக்கபடி கூலியேற்படுத்தவேண்டும்.

க௨௫. பின்னும் மிகுந்தவன்னம் பழையவஸ்திரம் நொய்முதலிய ஸாரமில்லாததாரியம் பழையபாத்திரம் இவைமுதலானவற்றை அடுத்த சூத்திரனுக்குக் கொடுக்கவேண்டும்.

க௨௬. சூத்திரனுக்கு சாப்பிடத்தகாத முள்ளங்கி முதலியவற்றைச் சாப்பிட்டதனால் தோஷமில்லை. அவனுக்கு உபநயநமுதலிய சம்ஸ்காரமும் அக்கிநிஹோத்திர முதலியவும் கிடையாது. ஆனால்பாக எக்கிய முதலிய தருமகாரியங்கள்மாத்திரம் அவனுக்கு நீக்கப்படவில்லை.

க௨௭. தன்ஜாதிகருமமறிந்த சூத்திரர்கள் துவிஜாதிகளின் தருமமான பாகயக்கியத்தை அதுஷ்டிக்கும்போது வேதமந்திர மில்லாமல் நமஸ்காரமந்திரத்தால் பஞ்சயக்கியங்களை சூலவழக்கப்படி அதுஷ்டித்தால் உலகத்தாரால் தூஷிக்கப்படாமல் நற்புகழையு மடைவார்கள்.

க௨௮. சூத்திரன் எப்படி யெப்படி பிறத்தியான் குணத்தைத் தூஷியாமல் துவிஜாதிகளைப்போல தானும் நல்லொழுக்கமாக நடக்கிறானே அப்படியே இம்மையில் புகழப்பட்டவனாய் மறுமையில் நற்கதியையும் அடைகிறான்.

க௨௯. சூத்திரன் பொருள்சம்பாதிக்கத் தக்கவனாயிருந்தாலும் குடும்பத்திற் குபயோகமானதைவிட மிகவுமதிகபொருளைச் சம்பாதிக்கக்கூடாது அப்படி சம்பாதித்தால் தன்னு லுபசரிக்கத்தக்க பிராமணையே ஹரிம்சைசெய்யவேண்டி வரும்.

க௩௦. இதுவரையில் நாலுவருணத்தாருக்கும் ஆபத்தருமம் சொல்லிமுடிந்தது. ஆபத்துக்காலத்தில் இந்தத் தருமங்களை சரிபாக நடத்துகிறவர்கள் நற்கதியடைவார்கள்.

க௩௧ இதுவரையில் நான்குவருணத்தாருக்கும் ஆசாரவிதியை நன்றாக முழுதுஞ்சொன்னேன் இனி நேரிட்டபாபத்தைப்போக்குவதால் சுபமான பிராயச்சித்தவிதியை சொல்லப்போகிறேன்.

பத்தாவதத்தியாயம்-முற்றிற்று.

ஆக அத்தியாயம் 10-க்கு சுலோகம் ௨௨௬௩.

னுக்குப் பொருள் கொடுக்கிறவனுக்கு பலனில்லையென்பதையும் சொன்னதேயன்றி சந்ததிவிஷயமன்று.

௬. பசபூமி பொன்முதலியவற்றை வேதமோதினவர்களாயும் பிள்ளை மனை யார் முதலானவர்களிடத்தில் அதிகப்பற்றில்லாதவர்களாயும் இருக்கிற பிராமணுளிடத்தில் தன்சக்திக்குத்தக்கபடி தாருஞ்செய்தால் சுவர்க்கத்தை யடைவான்.

௭. எவனுக்கு மூன்று வருஷத்திற்காவது அல்லது அதற்குமேற்பட்டாவது குடும்பசம்ரசுஷணைக்குப் போதுமான திரவிய மிருக்குமோ அவன் காமியலோமபாரஞ்செய்யலாம் நித்தியலோமபாரத்திற்கு இந்தவேற்பாடிவலை.

௮. மேற்சொன்னகணக்குக் குறைந்தபொருளுள்ளவன் காமியலோமபாரஞ்செய்தால் அவன் அதற்குமுன்செய்த நித்தியலோமபாரத்தின் பலனையும் அடையமாட்டான்.

௯. அதிகபொருளுள்ள எவன் தன்தாய்தந்தைமுதலிய பந்துக்கள் வறுமையினால் கஷ்டப்படும்போது இம்மையில் புகழுக்காக அந்நியானுக்குத் தாரங்கொடுக்கிறானே அந்தத்தாரம் தருமமன்று அது முன்னம் தேன்போல் ருசியுள்ளதாயும் பின்பு விஷம்போல்துன்பப்படுத்துகிறதாயுமிருக்கும் அதாவது யேதோபார்க்கச்சே புகழ்வருகிறாப்போலிருந்தாலும் பின்பு நரகமுண்டாகுமென்றுகருந்து.

௧௦. பின்னும் எவன்பிள்ளை மனைவிமுதலிய அவசியம் போஷிக்க வேண்டியவர்களைத் துன்பப்படுத்திப் பரலோகத்திற்காகத்தாருஞ்செய்கிறானே அந்தத் தாரமும் அவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் உபத்திரவத்தையே யுண்டிபண்ணும்.

௧௧. யாகஞ்செய்கிற சூத்திரியனுக்கும் அதிலும் விசேஷமாய் பிராமணனுக்கும் யாகத்திற்கு எல்லா அங்கமுமிருந்து யாதாவது ஒரு அங்கக்குறைந்தது அப்போது அரசனும், தருமிஷ்டனாகவிருந்தால்.

௧௨. அதிகபசுமுதலியவற்றால் செல்வமுடையவனாயும், யாகஞ்செய்யாதவனாயும், * லோமபாரம் பண்ணாதவனாயும் இருக்கிறவை

* லோமபார மென்பது-ஓர் யாகவிசேஷம் அது இருவகைப்படும் நித்தியமென்றும் காமியமென்றும் அதில் சந்தியாவந்தநாதிகளைப்போல் அவசியம் செய்யவேண்டியது. நித்தியம் ஒருபலனை விருப்பிச்செய்வது காமிஷ்டம்.

தல்முதலிய அசிர்த்தியத்தைச் செய்கிறவனையும் இருக்கிற பிராமணன் க்ஷத்திரியன் இவர்பொருளை யபகரிக்கலாம்.

௧௯. தான் யாகஞ்செய்யாம லிருந்தாலும் எவன் யாகமுதலிய தருமஞ் செய்பாத அஸத்தினிடத்திலிருந்த பொருளைவாங்கியாவது அபகரித்தாவது யாகஞ்செய்கிற சத்புருஷானுக்குக் கொடுப்பானே அவன் தன்னையோடமாக்கி பொருட்காரணியும் யாகஞ்செய்கிறவனையும் கரையேற்றிவைக்கிறான். (அதாவது பொருள் நல்லவிஷயத்தில் உபயோகமானதாலும் பொருளில்லாததினாலுண்டான துன்பம் நீக்கினதாலும் இருவருக்கும் முறையே சுகமுண்டாகிறது)

௨௦. யாகஞ்செய்கிறவன் பொருளை தேவதைகளின் பொருளென்றும், யாகஞ்செய்யாதவன் பொருளை அசுரர்கள் பொருளென்றும், பெரியோர்கள் சொல்லுகிறார்கள். ஆதலால் ஆசுரப்பொருளை தேவப்பொருளாக்குவது தருமமாகும்.

௨௧. தருமசிந்தையுள்ள அரசன் இவ்விதமாக திருடிவந்துயாக்காரியஞ்செய்கிறபிராமணனை தண்டிக்கக்கூடாது. அரசன் மூடத்தன்மையால் பிராமணன் பசியினால் துன்பத்தையடைகிறான்.

௨௨. ஆதலால் அரசனந்தப் பிராமணன் குடும்பத்தையும் தருமநடையையும் அவன் ஒதினவேதத்தையும் ஒழுக்கத்தையும் பார்த்துத் தன் அரண்மனையிலிருந்து அவனுக்குப் போதுமான ஜீவநயிருத்தியை ஏற்படுத்தவேண்டும்.

௨௩. அந்தப் பிராமணனுக்கு ஜீவநமுண்டாக்கி நாலுபக்கத்திலும் அவனைக்காத்தால் அவன்செய்கிற தருமத்தில் ஆர்வென்று அரசனுக்குவரும்.

௨௪. யாகஞ்செய்கிறதற்காக பிராமணன் ஒருபோதுந் சூத்திரனிடத்தில் பொருளை யாசகம்வாங்கக்கூடாது. வாங்கி யாகஞ்செய்தால் சண்டாளனாகப் பிறப்பான். கேளாம லிருக்கும்போதும் வலுவில் அவன் கொடுத்ததை வாங்கினால் குற்றமில்லை முன்பு யாசகஞ் செய்யும்போது மத்தியில் பொருளில்லாகிருந்தால் சூத்திரன் பொருளை உபயோகப்படுத்தலாமென்று சொல்லியது. இங்கு முக்கியமாய் எல்லாப்பொருளையும் வாங்கக்கூடா தென்பது.

வர்க்கே பிராமணனுக்காயுதமாகையால் அதைக்கொண்டே யவன் சத்துருவைஜயிக்கவேண்டும்.

௩௪. சூத் திரியன் தன்புஜபலத்தினுல்தன்னுடைய ஆபத்தை ப்போக்கவேண்டும். வைசிய சூத்திரர்கள் தன்பொருளைக் கொடுத்து தங்கள் ஆபத்தைப் போக்கிக்கொள்ளவேண்டும். பிராமணன்மேற் சொன்னபடி அபிசாரமந்திரத்தினுல் செய்யப்படுகிற செபஹோமங்களால் ஆபத்தைப்போக்கிக்கொள்ளவேண்டும்.

௩௫. சாஸ்திரத்தில் விதித்தகர்மங்களை அதுஷ்டிக்கிறவனையும் சிஷ்டியாதிகளை சிஷ்டிக்கிறவனையும் பிராயச்சித்தமுதலிய தருமத்தை விதிக்கிறவனையும் யாவருக்கும் மித்திரனாயும் இருக்கிற பிராமணன் மயித்திரப்பிராமணனென்று சொல்லப்படுகிறான் ஆதலால் அவனுக்கு அநிஷ்டமாததைச்சொல்லவும் அவனைத் துச்சமாய்ப் பேசவும் நிந்திக்கவுங்கூடாது.

அக்கினிஹோத்திரவிஷயம்.

௩௬. விவாகமாகாத கந்திகை யுவதி அற்பவித்தையுள்ளவன் முடன் அல்லது சிறுவன் துக்கமுள்ளவன் பிணியினன் உபநயமுதலிய சம்ஸ்காரமில்லாதவன் இவர்கள் ஒருவனுடைய வைதீகாக்கிரியில் அவனுக்காக ஹோமஞ்செய்யக்கூடாது.

௩௭. அவர்கள் ஹோமஞ்செய்தால் அக்கிரிக்குடையவனுடன் நரகத்தையடைவார்கள். ஆகையால் வேதமறிந்தவனாயும், அக்கிரிகாரியமறிந்தவனாயுமிருக்கிறவனே ஹோமஞ்செய்யவேண்டும். ஆதலால் தனக்கு அஸந்தற்பம்நீரிட்டபோது தக்கவர்களைக்கொண்டேஹோமஞ்செய்யச்சொல்லவேண்டியது.

௩௮. பிராமணன்பொருளுள்ளவனாகவிருந்து அக்கிரி * ஆகாநஞ்செய்துகொள்ளும்போது பிரஜாபதியைத் தேவன்தயாகவுடைய அசுவத்தைதக்ஷிணயாகக் கொடாவிடில் ஆஹிதாக்கிரியாகமாட்டான். ஆதலால் ஆதாநகாலத்தில் அசுவத்தைதாநம் செய்யவேண்டியது.

௩௯. புண்ணியகாரியத்தில் அன்புள்ளவன் இந்திரியங்களை யடக்கிக்கொண்டு தீர்த்தயாத்திரைமுதலானபுண்ணியங்களை அன்போ

* ஆதாநமென்பது அக்கிரிஹோத்திரி செய்யவேண்டிய ஓர்கருமவிசேஷம்.

சள. பிராமணன் முதலியவர்கள் முன்ஜநத்தில்செய்த வினை யாலாவது இந்தஜநத்தில் தெய்வசதியாலாவது பிராயச்சித்தஞ்செய்துகொள்ளும்படியானபாபம் நேரிட்டால் செய்துகொள்ளுகிற வரையில் பெரியோர்களுடன் யஜநயாஜநாதி காரியங்களில் சேராம லிருக்கவேண்டும்.

சஅ. சில துராத்துமாக்கள் இப்பிறவியின் வினையினாலும் சில துராத்துமாக்கள் முன்செய்த வினையாலும் விகாரருபத்தை யடைகிறார்கள்.

பாபசுவரூபம்.

சக. முன்பிறப்பில் சுவர்நம் திருடினவன் கோணநகத்தையும் சராபாநஞ்செய்தவன் சொற்றைப்பல்லையும் பிரம்மஹத்தி செய்தவன் சுத்யரோகத்தையும் குருபத்திரியைப் புணர்த்தவன் பீஜமில்லா மையையும்.

ரு௦. ஒருவனிடத்திலிருக்கிற தோஷத்தைச் சொன்னவன் நாற்றமூக்கையும் இல்லாததோஷத்தைச் சொன்னவன் நாற்றவாயையும் தாரியந்திருடினவன் அங்கக்குறையையும் நல்லதாரியத்தில் கெட்டதைக்கலந்து விற்றவன் அதிசுவங்கத்தையும்.

ருக சோறுதிருடினவன் அக்கிரிபுஷ்டியில்லாமையையும் குருவுக்குத் தெரியாம லோதினவன் ஊமைத் தன்மையையும் வஸ்திரந்திருடினவன் வெண்குஷ்டத்தையும் குதிரை திருடினவன் நொண்டித்தன்மையையும் மறுபிறப்பில் அடைவான்.

ருஉ. இவ்விதமான கருமபேதங்களால் ஜடனாயும் ஊமையாயும் குருடனாயும் செவிடனாயும் பிறந்து விகாரமுள்ளவர்களாயும் பெரியோர்களால் நிந்திக்கப்பட்டவர்களாயும் முன் அதுபவித்ததுபோக மிகுதி இருக்கிறதை யதுபவிக்கிறார்கள்.

ரு௩. ஆகையால் எப்போதும் செய்தபாபங்களுக்குப் பிராயச்சித்தஞ் செய்துகொள்ளவேண்டும். இல்லாவிடில் மறுமையில் நாகத்தை யதுபவித்தும் பழிக்கத்தக்க அடையாளங்களோடும் பிறப்பார்கள்..

ருச. பிரமஹத்தி சராபாநம் சுவர்நம் திருட்டு குருபத்திரியைப் புணர்த்தல் இவர்களோடு தனித்தனியே சேர்ந்திருத்தல் ஆக இவ்வைந்தும் மஹாபாதகங்கள்.

௬௪. சமையல் விற்றகுக்காக பச்சைமரத்தை வெட்டல் தெய்வத்தை குறிக்காமல் தனக்காகச்சமைத்தல் பழிக்கப்பட்ட பதார்த்தம் அந்நம் இவற்றைப்புசித்தல்.

௬௫. சக்தத்தியிருந்து அக்கிரி ஹோத்திரஞ் செய்யாமை பொன்னீங்கலாக மற்றதை திருநிகை கடனைத் தீர்க்காமை கெட்டசாஸ்திரத்தை யோதுதல் கூத்தாடுதல் பாடுதல்.

௬௬. தாபியம் லோகம் பசு இயைவகளைத் திருடுதல் குடிக்கிறமணையானேப் புணர்தல், ஸ்கிரீ சூத்திரன் வைசியன் சூத்திரியன் இவர்களைக் கொல்லுதல். இவையெல்லாம் தனித்தனியே உபபாதகமென்றறிசு.

ஜாதிப்பிரம்சகரம்.

௬௭. பிராமணனுக்கு நோயுண்டாக்குதல் கள்ளு வெங்காயம் மலம் இவைகளை முகருதல் புருஷன்வாயில் மைதூநஞ்செய்தல் இவையெல்லாம் தனித்தனியே ஜாதிப்பிரம்சகரங்களாம்.

ஸங்கீகரணம்.

௬௮. கழுதை குதிரை ஒட்டகம் மிருகம் பாணை வெள்ளாடு செம்மறியாடு மச்சம் பாம்பு எருமைக்கடா இவைகளைக் கொல்லுதல் தனித்தனியே ஸங்கீகரணமாகும்.

அபாத்திரீகரணம்.

௬௯. நிந்திக்கப்பட்டவ னிடத்துப் பொருள்வாங்குதல் வர்த்தகஞ்செய்தல். சூத்திரசேவை பண்ணுதல் பொய்சொல்லுதல் இவையெல்லாம் தனித்தனியே அபாத்திரீகரணம்.

மலிநீகரணங்கள்.

௭௦. புழு பூச்சி பக்ஷி இவைகளைக் கொல்லுதல், கள்ளுக்கடையில் வைத்துக்கொண்டுவந்த சாய்முதலியவற்றைச் சாப்பிடுதல் பழம் விற்றகு புஷ்பம் இவைகளைத் திருடுதல் சொற்பவிஷயத்தி லதிகமாக வியசரப்படுதல் இவையெல்லாம் தனித்தனியே மலிநீகரணங்கள்.

௭௧. இப்போது சொல்லிவந்த பிராமஹத்திமுதலிய பாபங்களெல்லாம் எந்தெந்தப் பிராயச்சித்தத்தால் போக்கடிக்கப் படுமோ அவை நன்றாகவறியுங்கள்.

பிராமணத்தி பிராமணத்தியம்.

எஃ. குணமுள்ள பிராமணன் அக்ஷரத்தால் பிராமணத்தி செய்துவிட்டால் அக்ஷரப்பிராமணன் பண்ணையோடு அல்லது மற்றொரு பண்ணையோடு ஊடகமாக அது கையில் அடையாளமாக வைத்துக் கொண்டு காப்போதும் விடாமல் பிணைத்தியோடு தூய் புரிதலுத்தான் பரிசுத்தனைவர் பொருள் பிணைப்பின் காலத்தில் காட்டில் குடிசையோட்டுக்கொண்டு வாசல்கொண்டுவேண்டும்.

எஃ. ஊத்திரியன் காலகாலத்திலே பிராமணத்தி செய்தால் தன்னை பிராமணத்தி செய்தால் மென்றித்தான் ஒருவன்லாசி கொல்லும் படிவாக அவன்பாணத்திற் குக் குறியாகக்கூடான். அந்தப்பாணத்தா லையட்டு இறந்தாலும் பிராமணத்தியும் பரிசுத்தனைவன். அல்லது எரி நின்ற தெருப்பில் தலைநீறுகாரக் குவிலை விறக்கூடான்.

எஃ. முன்றுவாணத்தான அக்ஷரத்தால் பிராமணத்தி செய்தால் அக்ஷரத்தின் கவர்ந்திது கொடுத்தும் அடுத்தித்து விசுவஜி த்து திரிசுருத்து அக்ஷரத்தித்து இளைவளி கொடியாகக்கையாவது செய்யவேண்டும்.

எஃ. வேதமேதனைவர்களையும் அக்ஷரி வேதாத்திரிகளையும் இருக்கிற முன்றுவாணத்தான ஒழக்கியில்லாத பிராமணனை அக்ஷரத்தான கொண்டுவிட்டால் அந்தத்தேவகை கில் குவதற்காக ஜிதே க்திரியாளாய் கொஞ்சமாகப் புரித்துக்கொண்டு எதாவது ஒருவேதத் தை முழுதும் சொல்லிக்கொண்டு தூறுவேசனை தூய்வரையில் புண் ணியபாத்தியை செய்யவேண்டும்.

எஃ. ஜாதிரத்திர பிராமணனை அக்ஷரத்தால் தரிசுனை பிராமணன்கொன்றால் வேதமேதனை பிராமணனுக்கு தன்னுடையச கல ஆஸ்தியையும் தாகஞ்செய்யவேணும் அல்லது அவனஜீவக்து க்குப்போதுமான விருத்தியை கற்றித்து பாத்திரமுதலிய சாமக்கிரி யைகலோடு விட்டடைவாவது கொடுக்கவேண்டும்.

எஃ. ஜாதிரத்திரபிராமணனை குணமுள்ள பிராமணன்வேண் டுமென்றுகொன்றால் காட்டுகெல்லிப் பொறுக்கிச் சாப்பிட்டுக்கொ ண்டு சரஸ்வதிகதி கண்ணுக்குக் தெரிவதுதுவக்கி அதனுற்பத்தின் தாகம்வரையில் பிரவாகத்திற்குள்ளிராகப்போகவேண்டும். அல்லது

நியமமாக மேற்சொன்னபடி. புசித்துக்கொண்டு மூன்றுவேதத்தையும் மூன்றுதரம் ஒதவேண்டும்.

எஅ. மேற்சொன்ன பன்னிரண்டுவருஷவரையில் விதிப்படி கூலவரஞ்செய்துகொண்டு ஊர் ஓரத்திலிருக்கப்பட்ட மாட்டுத்தோழம் அல்லது ருஷிஆசிரமம் மரத்தடி இந்தவிடத்திலிருந்துகொண்டு பசு பிராமணர் இவர்களுக்கே குபகாரஞ் செய்வேண்டியது.

எக. அந்தப் பன்னிரண்டு வருஷத்துக்குள் பிராமணையாவது பசுவையாவது நீர் நெருப்பு இவற்றிலிருந்து காப்பாற்றுவதற்காக தன்பிராமணை விட்டாலும் அல்லது அவர்களைத் தன்னுயிரைக் கொடுத்து வேறேவிதத்திற் காப்பாற்றினாலும் பிரமஹத்தித்தோஷத்தினின்று நீங்குவான்.

அ௦. அல்லது ஒருபிராமணனுடைய எல்லாப் பொருளையும் திருடிக்கொண்டுபோகிற திருடனுடன் மூன்றுதரம் சண்டைசெய்து அத்திருடனைப்பிடித்தாலும் பிடியாவிடினும் ஒரேதடவையிலப்பொருளைப் பிடுங்கிவந்து கொடுத்தாலும் பிரம்மஹத்தியினின்று நீங்குவான் அல்லது அந்தப்பிராமணன் அத்திருட்டுப்போனதினை உயிரைவிட யத்தரித்தால் அந்தப்பிராமணனை தன்பொருளைக்கொடுத்து காப்பாற்றினாலும் பிரம்மஹத்தியினின்று நீங்குவான்.

அ௧. இவ்விமமாக நாடோறும் உறுதியான விரதமுள்ளவனாய் மநதை யடக்கிக்கொண்டு பன்னிரண்டு வருஷம்வரையில் ஸ்திரீபோக மில்லாமல் பிசுஷயெடுத்து ஜீவித்தால் பிரம்மஹத்தித்தோஷத்தினின்று நீங்குவான்.

அ௨. நற்குணமுள்ள பிராமணன் வேதமோதாத ஒருபிராமணனை அஞ்ஞானத்தால்கொன்றுவிட்டால் அசுவமேதஞ்செய்கிற அரசன்முன்பாக அந்தயாகத்தில் ரித்துவிக்காகவிருக்கிற அநேகம் பிராமணாளுக்கெதிரில் தான்செய்த பிரமஹத்தியைச்சொல்லி அவர்களிடத்தில் ஆஞ்ஞாபெற்றுக்கொண்டு அந்தயாகமுடிவில் அவபிருதஸ் நானஞ்செய்து தன்பாபத்தைப் போக்கடித்துக்கொள்ளலாம்.

அ௩. ஏனென்றால் பிராமணன் தருமத்தை உபதேசிப்பதால் அதற்கு அடியாயும், கூலத்திரியன் தருமம்கெடாமல் காப்பாற்றுவதால் துனியாயும் இருக்கிறான் ஆதலால். அவ்விருவர் சமுகத்தில்

தன்பாயத்தை வந்திடுத்து அகல வேகத்தினால் அவ்விருதல்வர்களுள் செய்தால் பரிசுத்தமாய் வருவனறு சொல்லப்பட்டது.

அக. பிராமணன் இரயங்கிவையே போக வேண்டியும் பூசிக்கத் தக்கவனாகப் புகிறான். எனினும் அவர்நினைவால் அப்பரிசுத்தியுள் என்பதில் சேத்தல் வேண்டி அந்நினைவால் அவரத்தொரு கம்பத் தருந்த பிராமணமான் புகுவான். ஆகவே அந்நினைவில் அவனுபதிசெக்கி ரு வேதாபத்தி பிராமணன்.

அக. ஆதலால் பிராமணன் எதிரில் தான்செய்த பாயத்தைச் சொல்லிக்கொண்டால் அதற்கு அளவுக்கு உடையாத வேதமொதின பிராமணன் வந்தப்பிராயசத்தத்தைக் கண்டுபார்த்துவிட வேண்டி செய்தால் அந்தப்பிராயசமாய் வரின் அளவுக்கு உடையாத பரிசுத்தமாவதல்லவா.

அக. பிராமணன் இரயங்கிவையே போது சொல்லிவந்த பிராயசத்தத்தால் அவன் பரிசுத்தமாய் வருவான். பரிசுத்தமாய் செய்தால் வேகத்தினால் பரிசுத்தமாய் வருவான்.

அக. பிராமணன் இரயங்கிவையே போது, பரிசுத்தமாய் செய்து பரிசுத்தமாய் வருவான். அவன் பரிசுத்தமாய் வருவான். இரயங்கிவையே போது, பரிசுத்தமாய் செய்து பரிசுத்தமாய் வருவான். இரயங்கிவையே போது, பரிசுத்தமாய் செய்து பரிசுத்தமாய் வருவான்.

அக. பூசிக்கப்பட்டு இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான். இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான். இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான். இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான்.

அக. இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான். இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான். இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான். இவ்வாறாகப் பரிசுத்தமாய் வருவான்.

சுராபாநப்பிராயசத்தம்.

௧௦. துரிஜர்கள் காமகாரத்தால் பாயத்தினால் சுராயத் தைக் குடித்தால் அதற்குப்பிராயசத்தமாக அந்தச்சுராயத்தையே

நெருப்புநிறமாகக்காச்சி குடிக்கக்கடவர். அதனால் அவனுடல்வெந்துபோனால் பரிசுத்தனாவான்

கூக. அல்லது நெருப்புநிறமாகக்காச்சப்பட்ட கோழுத்திரம் தண்ணீர் பசுவின்நெய் பால் சாணச்சலம் இவற்றிலொன்றைதானிறக்கும்படி ஒருதரமேனும் இரண்டுதரமேனும் சாப்பிடவேண்டும்.

கூஉ. தெரியாமல் சராபாநஞ்செய்தவன் அந்தப்பாபத்தைப்போக்குகிறதற்காக கந்தைவஸ்திரம்சடை இவைகளைத்தரித்துக்கொண்டு சாராயச்சட்டியை கையில் ஆடையாளமாக வைத்துக்கொண்டு ஒருவருஷம்வரையில் நொய்யையாவது பிண்ணாக்கையாவது இரவிலொருவேளை சாப்பிட்டுக்கொண்டு இருக்கவேண்டும்.

கூங. பைஷ்டியென்னும் சாராயமானது அரிசியின் மாவினால் செய்யப்படுகிறபடியால் அது அந்நங்களின்மலம் அந்தமலத்திற்கு பாபமென்று பெயர். ஆதலால் மூன்றுவருணத்தாரி லொருவனும் அதைக்குடிக்கக்கடாது.

கூச. சாராயம் *கொடி †பைஷ்டி மாத்வி என மூவகைப்படும் இவற்றில் பைஷ்டிக்கும் மற்றவிரண்டுக்கும் ஒன்றுக்கொன்று பேதமில்லை ஆகையால் இவையெல்லாவற்றையும் துவிஜாதிகள் குடிக்கக்கடாது.

கூரு. அநேசவிதமான கள்ளு மாம்ஸம் மூன்றுவிதசாராயம் ‡ ஆசுவம் இவைகள் இராக்கதர் யாக்ஷர் பைசாசர் அசுரர் இவர்களின் உணவு ஆதலால் தேவாந்ரமான ஹவிசைப்புசிக்கிற அந்தணர் புசிக்கக்கடாது. (இது பிராமணஸ்திரீகளுக்குந்தான் விதித்தது.)

கூசு. ஏனென்றால் அந்தணன் சாராயங்குடித்து மயக்கத்தை யடைந்தால் மலத்தில் விழுவான். அல்லது வேதமந்திரத்தையாவது தகாதவிடத்திற்சொல்லுவான். அல்லது பிரமஹத்திமுதலிய தகாத காரியங்கனையாவது செய்வான். (இது அனைவருக்கும் சரியானதாக விருந்தாலும் அந்தணனைக் குறித்தது பிரதானனாகையாலென்று அறிக)

* கொடி என்பது வெல்லத்தால்செய்யப்பட்டது, † பைஷ்டி என்பது முன்கலோகத்திற்சொல்லியாயிற்று, மாத்வி என்பதுஇஓப்பப்பூவினால்செய்யப்பட்டது.

‡ ஆசுவம் என்பது புதிதாயிறக்கின கள்ளு.

௧0௪. அல்லது தானாகவே சிசிரம் விருஷணம் இவ்விரண்டையுமறுத்து கையிலேந்திக்கொண்டு இறக்கிறவரையில் நிருதிமூலையைப் பார்க்க நேராக ஓடவேண்டும்.

௧0௫. தன்மனைவியென்று பிரமித்து அக்கியானத்தாற் குருபத்தினியைப் புணர்ந்தவன் மண்டையோட்டை கையிலெடுத்துக்கொண்டு மரவுரிதரித்து சடாதாரியாகி மனதை படக்கிக்கொண்டு ஒருவருஷம் பிராஜாபத்திய கிரிச்சிரவிரதஞ் செய்யவேண்டும்.

௧0௬. கற்பில்லாத குருபத்தினியையாவது கூத்திரியஜாதிமுதலிய குருபத்தினியையாவது புணர்ந்ததால் வந்தபாபத்தைப்போக்குவதற்கு மனதைபடக்கிக்கொண்டு காட்டு நெல்லரிசிக்குஞ்சியினாலாவது காப்பிழுவ்விலாவது மூன்றுமாதம்வரையில் சாந்திராயணவிரதஞ் செய்யவேண்டும்.

௧0௭. இப்போது சொன்ன பிராயச்சித்தங்களால் மஹாபாபிகள் பாபத்தைப் போக்கவேண்டும் உபபாதகஞ் செய்தவர்கள்மேற் சொல்லும் நானாவிதமான விரதங்களால் பாபத்தைப் போக்கவேண்டும்.

உபபாதகத்திற்குப் பிராயச்சித்தம்.

௧0௮. கோஹத்திசெய்தவன் தலையை முண்டநஞ்செய்துகொண்டு அந்தப்பசுவின்றோலை வஸ்திரமாகப் போர்த்துக்கொண்டு நொய்யரிசியை புசித்துக்கொண்டு ஒருமாதம் பசுமாட்டின்னோழத்தில் வாசஞ்செய்யக்கடவன்.

௧0௯. பின்பு காரம் உப்பில்லாமல் இரண்டுமாதம் அந்நத்தை ஒன்றுவிட்டொருநாள் கொஞ்சமாகப் புசித்துக்கொண்டு அத்தோழத்திலேயே வசிக்கவேண்டும் அந்த விரண்டுமாதமும் இரண்டுகாலத்திலும் ஜிதேந்திரியராய் கோமூத்திரத்தால் ஸ்நானஞ்செய்யவேண்டும்.

௧௧0. பின்னும் பசுவில் பசுக்கள் மேயப்போகும்போது பின்றொடர்ந்து அதுகளின் காற்குளம்பில்நின்றும் உயரக் கிளம்புகிற தூளியை சாப்பிட்டுக்கொண்டு அந்தப் பசுக்களுக்குச் சொரிதல்முதலிய புபசாரத்தையும் வந்தநத்தையுஞ்செய்து இரவில் சுவற்றில் சார்ந்துகொண்டு வீராசநமாக விருக்கவேண்டும்.

ககக. பக்கக் கல் சிற்புறம் போது கோபுரம்வலால் தாலின் றுகொண்டிற் உட்புறம் போது தாலுடைய கல்வெண்மை பரிசுத்தம்போது தன் நியாமமாக வுட்கார்த்துக்காண்கி, துறக்கவேண்டும்.

ககக. பக்கக் கல் கோபுரம் துன்பம்வந்தாலும், திருடன் புலி முகவியவற்றும் துபகதம்வந்தாலும், சிவபிள்ளையான பூமிசில்கிழந்தாலும், சீரற்றி லம்பம்வந்திவெண்டாலும், தன்சக்திக்குத்தக்கபடி எல்லாவிதத்தாலும் அதுகளைக்காப்பாற்றுக.

ககக. உக்கொமாயம் வெய்விட வந்தாலும், மண்டி போய்தாலும், குளிர்ந்தாலும், காற்றடித்தாலும், தன்சக்திக்குத்தக்கபடி பக்கக் கோக்காப்பாற்றாமல் தன் சிதகததைமாதநிதம் காப்பாற்றக்கூடாது.

ககக. தன்னுடையவேளும் அக்கியனுடையவேளும் விடுகளம் சுழனி இத்தவிடங்களில் தாவிடம் பாரி இவற்றை பக்கக்கள் பகித்தாலும் தன்னுடைய நுட்பு னுடும் தாவிடையிடமும் ஒரு நவீனமுகொல்லாமலும் இருக்கவேண்டும்.

கககி. கோபுரத்திசைத்தவன் இவ்விதமாக ஒன் துமாதம்வரையில் சிரதத்தையதுகற்புத்தால் அத்தம்பயம் போய்ப்பரிசுத்தனாவான்.

ககக. பின்பு வேதமோதி கல்லொழக்கமுள்ள அத்தனனுக்கு ஒரு இடபத்துடன் பத்துப்பாகளை தானஞ்சொல்லக்கூடவன். அவ்வளவுபொருள் தனக்கில்லாவிடில் தன்வெறுண்முறையையும் அத்தனர்களுக்குக் கொடுக்கக்கூடவன்.

ககக. மேற்கொல்லு மண்டையானமுள்ள அவகீர்ணி நிங்கலாகமற்ற உபபாசிக ளினைவரும் பரிசுத்தியின் பொருட்டி கோபுரத்திக்குச்சொல்லிய பிராயசித்தத்தையெனும் அல்லது அத்தத்தம் பாபத்திற்குத் தக்கபடி சாத்திராயண சிரதம்மனும் செய்யவேண்டும்.

அவகீர்ணி பிராயசித்தம்.

கககி. அவகீர்ணியானவன் ஒற்றைக்கண்ணுள்ள கழுதையின் வபையினால் பாசு எக்கியவிதிப்படி இடையில் காற்சந்தியில் நிருதிதேவதையைக்குறித்து வேறாமஞ்செய்யவேண்டும்.

ககக. அக்கியில் விதிப்படி நிருதிதேவதையைக்குறித்து கழுதையின்வபையினால் வேறாமஞ்செய்து பின்பு வாயு பிரஹம்பதி இந்

திரன் அக்கிநி இவர்களுக்கு வேத இருக்கினால் ஆஜீயதேஹாமம்செய்யவேண்டும்.

௧௨௦. விரதாநுஷ்டானமுள்ள பிரமசாரிஸ்திரீயோநியில் இரேதஸைவிட்டால் அவன்னிரதமழிந்துபோவதால் அவனை அவகீர்ணி யென்று பெரியோர்கள் சொல்லுகிறார்கள்.

௧௨௧. அந்த அவகீர்ணியின் பிரம்மதேஜச வாயு பிரகற்பதி இந்திரன் அக்கிநி இவரைச்சாருகிறது ஆதலாலவர்களுக்கு ஹோமஞ்செய்க.

௧௨௨. இவ்விதமாககர்த்தபயாகத்தால் பிராயச்சித்தஞ்செய்து கொண்டபின்பு அக்கமூழைதயின் றேலைத் தரித்துக்கொண்டு தன்குற்றத்தையனைவரும்றியும்படியாகக் கூவிச்சொல்லிக்கொண்டு ஏழுவிட்டில் அந்நபிசைஷ்யெடுக்க.

௧௨௩. அவ்வேழுவிட்டிலெடுத்த பிசைஷ்யை ஒருவேளைபுசித்துக்கொண்டு திரிகாலங்களிலும் ஸ்நானஞ்செய்க இவ்விதமாக ஒரு வருஷஞ்செல்ல பரிசுத்தனாவான்.

(ஜாதிப்பிரம்சகரமுதலியபாபப்பிராயச்சித்தம்.)

௧௨௪. ஜாதிப்பிரம்சகர பாபங்களில் யாதாவதொன்றைவேண்டுமென்றுசெய்தால் சாந்தபநக்கிரச்சிரத்தையும், அக்கியாநத்தாற்செய்தால் பிராஜாபத்திய கிரிச்சிரத்தையும் அநுஷ்டிக்கவேண்டும்.

௧௨௫. சங்கீரணம்அபாத்திரீகரணம் இவைகளில் எதையாவதொன்றைச்செய்தவனுக்கு ஒருமாதம்சாந்திராயண விரதமிருப்பதும் மலிகீரணஞ் செய்தவனுக்கு மூன்றுநாள் கொதிக்கிற அரிசிக்கஞ்சிரீரை சாப்பிட்டிருப்பதும் பிராயச்சித்தம்.

(க்ஷத்திரியன் முதலானவரைக்கொன்றதற்குப்பிராயச்சித்தம்)

௧௨௬. ஒருவன் குணமுள்ளக்ஷத்திரியனை தெரிந்துகொன்றால் பிரம்ஹத்திக்குவிதித்த பனிரண்டுவருஷ பிராயச்சித்தத்தில்நாலிலொருபங்கும் குணமுள்ளவைசியனைக்கொன்றால் எட்டிலொன்றும் ஒழுக்கமுள்ள சூத்திரனைக்கொன்றால் பதினாறிலொன்றும் பிராயச்சித்தமாகும்.

௧௨௭. அந்தணன் தெரியாமல் க்ஷத்திரியனைக்கொன்றால் அதற்குப்பிராயச்சித்தமாக ஒரு இடபத்தோடு ஆயிரம்பசுக்களைத் தானஞ்செய்க.

பகூபியைக் கொன்றால் மூன்றுவருஷக் கன்றையும் பிராமணனுக்குத் தாநங்கொடுக்க.

௧௩௩. அன்னம் கொக்கு நாரை மயில் குரங்கு பரந்து பாசை ப்பகூபி இவைகளி லொன்றைக் கொன்றால் பிராமணனுக்கு ஒரு கோ தானஞ் செய்யவேண்டும்.

௧௩௪. குதிரையைக் கொன்றால் வஸ்திரதாநமும், யானையைக் கொன்றால் ஐந்துகறுப்பு இடபதாநமும், வெள்ளாடு அல்லது செம் மறியாடு இவைகளைக் கொன்றால் ஒரு இடபதாநமும்; கழுதையைக் கொன்றால் இரண்டு வருஷபசுவின் கன்றுதாநமும்; செய்யவேண்டும்.

௧௩௫. மாம்ஸஞ் சாப்பிடுகிற மிருகங்களை யடித்தால் பாலுள்ள வொருபசுவையும், மாம்சந் தின்னாத மாம்முதலிய மிருகங்களை யடித்தால் ஈனாத ஒருகிடாரியையும், ஒட்டகத்தைக் கொன்றால் ஒரு குன்றியிடை பொன்னையும் தாநங்கொடுக்க.

௧௩௬. கற்புநிலையில்லாத பிராமணஸ்திரீயைக் கொன்றால் ஒரு சேணத்தையும், அவ்வித சூத்திரிய ஸ்திரீயைக் கொன்றால் வில்லையும், அவ்வித வைசியஸ்திரீயைக் கொன்றால் வரையாட்டையும், அவ்வித சூத்திர ஸ்திரீயைக் கொன்றால் ஒரு செம்மறியாட்டையும், தானங்கொடுக்க.

௧௩௭. பாம்புமுதலிய ஜெந்துக்களைக் கொன்றதற்குப் பிராயச்சித்தமாக பெருள் கொடுக்கச் சகத்தியில்லாத பிராமணன் அந்தந்தப் பாபத்தைப் போக்குதற்கு ஒவ்வொரு பிராஜாபத்திய கிரிச்சிரம் செய்யக்கடவன்.

௧௩௮. எலும்புள்ள ஒணன்முதலிய பிராணிகளை ஆயிரம்வரையில் கொன்றாலும் எலும்பில்லாத ஈ எலும்பு கொசுமுதலிய பிராணிகளை ஒருபண்டி பாரம்வரையில் கொன்றாலும் சூத்திரவதைக்கு விதித்த பிராயச்சித்தஞ் செய்யக்கடவன்.

௧௩௯. எலும்புள்ள ஒணன்முதலியவற்றில் யாதாவதொன்றைக் கொன்றால் ஒருபணம் பிராமணனுக்குக் கொடுக்கவேண்டும். எலும்பில்லாதவற்றில் ஒன்றைக் கொன்றால் பிராணயாமஞ்செய்தால் பரிசுத்தனாவான்.

கசஉ. பழங்கொடுக்கிறமரம் செடி புதர் மரங்களின்மேற்படர்ந்திருக்குங்கொடி புஷ்பித்திருக்கிற பூசணிமுதலியகொடி இவைகளையொருக்கால் தெரியாயற் சேதித்தால் நூறுகாயத்திரி செபஞ்செய்யவேண்டும்.

கச௩. அந்நமுதலானவை வெல்லமுதலிய இரசம் இலுப்பைப் பூமுதலியபலபல புஷ்பங்கள் அத்திமுதலியபழங்கள் இவைகளிலுண்டான ஜெந்துக்களை தெரியாமற்புசித்தவன் நெய்சாப்பிட்டாற் பரிசுத்தனாவான்.

கச௪. உழுதவிடத்திலும் காட்டிலும் முளைத்திருக்கிறசெடிகளை வீணாகவெட்டினால் ஒருநீரும் பால்மாத்திரஞ் சாப்பிட்டீடுக்கொண்டு பசுவைப்பின்றொடர்ந்து செல்லவேண்டும்.

கச௫. தெரிந்துந்தெரியாமலும் செய்யப்பட்டகொலைக்கு இப்போதுசொல்லிய பிராயச்சித்தங்களைச் செய்தால் பரிசுத்தனாவான் இனி அபகூயபகூணத்துக்குப் பிராயச்சித்தஞ் சொல்லுகிறேன் கேளுங்கள்.

அபகூயபகூணப்பிராயச்சித்தம்.

கச௬. அந்தணனறியாமற்கள்ளைக்குடித்தால் அபத்தகரிச்சிரத்தைச்செய்து புநருபநயநஞ்செய்துகொண்டால் பரிசுத்தனாவான் தெரிந்துகுடித்தால் பிராணனிருக்கும்படியான பிராயச்சித்தமில்லை யென்பது சாஸ்திரமுறை.

கச௭. சாராயபாத்திரம் கள்ளுபாத்திரம் இவைகளி லிருக்கிற தண்ணீரைக்குடித்தால் சங்கமலரைப்போட்டுக் காச்சினபாலைத்திரம் ஐந்துநாள்குடித்து உபவாசமிருக்கவேண்டும்.

கச௮. சாராயங் கள்ளு இவைகளைப்பரிசித்தாலும்தாநங்கொடுத்தாலும் வாங்கினாலும் சூத்திரன் குடித்து மிகுந்த தண்ணீரைக்குடித்தாலும் மூன்றுநாள் தருப்பைபோட்டு காச்சின கொதிக்கிற தண்ணீரை சாப்பிட்டிருக்கவேண்டும்.

கச௯. லோமபாநஞ்செய்தபிராமணன் சாராயங்குடித்தவன் முகநாற்றத்தைமோந்தால் ஜலத்துக்குள் முழுகிக்கொண்டு மூன்று பிராணபாமஞ்செய்து நெய்பைச்சாப்பிட்டால் பரிசுத்தனாவான்.

கருடு. துவிஜாதிகளான பிரம்ம சூத்திரிய வைசியர் மூவரும் அக்கியாநத்தால் மலம். மூத்திரம் கள்ளில் சம்பந்தப்பட்ட வஸ்து இவைகளைச்சாப்பிட்டால் புநருபநயநஞ்செய்யவேண்டும்.

புநருபநயநவிதி.

கருக. புநருபநயநஞ்செய்யும்போது கூவரம் முஞ்சி தண்டம் பிசைகூயெடுப்பது அந்தவிரதங்கள் கிடையாது.

கருஉ. தெரியாமையால் சாப்பிடத்தகாதவனந்தம் ஸ்திரீ சூத்திராள் சாப்பிட்டசேஷம் தகாதமாம்ஸம் இவைகளைப்புகித்தால் ஏழு நாள்வரையில் நாடோறும் ஒருநரம் கோதுமைக்கஞ்சி குடித்திருக்கவேண்டும்.

கரு௩. சுத்தமாக விருந்தபோதிலும் புளித்த பதார்த்தங்கள் விபீதக கஷாயங்கள் திரிந்துபோனபால்முதலியவைகள் இவைகளில் யாதானுமொன்றைப் பிராமணன் சாப்பிட்டால் அதுஜீரணமாகிறவரையில் பரிசுத்தனாகமாட்டான்.

கருச. ஊர்ப்பன்றி கழுதை ஒட்டகம் குள்ளநரி குரங்கு காக்கை இவைகளின் மலமூத்திரங்களை பிராமணன் தெரியாமலொருகால் சாப்பிட்டால் சாந்திராயணவிரதஞ்செய்யவேண்டும்.

கருரு. உலர்ந்தமாம்ஸம் காளான் இன்னமாம்ஸமென்று தெரியாத மாம்ஸம் கசாப்புக்கடையில் விற்பது இவைகளைச் சாப்பிட்டாலும் சாந்திராயணவிரதமேசெய்க.

கருசு. அரிசி மாம்ஸஞ்சாப்பிடுகிற ஊர்ப்பன்றி ஒட்டகம் ஊர்க்கோழி மனிதன் காகம் கழுதை இவைகளின் மாம்ஸத்தைத் தெரிந்து புகித்தால் தப்தடிரிச்சிரத்தை அதுஷ்டிப்பது பிராயச்சித்தம்.

கரு௭. ஸமாவர்த்தந விரதமாகாத பிரமசாரி சபிண்டகரணத்துக்குமுன் மாசுகிரார்த்தத்தில் பிராமணார்த்தமிருந்தால் மூன்றுநாளுபவாசமிருந்து அதற்குள் ஒருநாள் ஜலத்தில் வசிக்கவேண்டும்.

கருஅ. மேற்சொன்ன பிரமசாரி தெரியாமலாவது ஆபத்திலாவது மதுமாம்ஸத்தைப் பகித்தால் பிராஜாபத்திய கிரிச்சிரம்செய்து தன் ஸமாவர்த்தந விரதத்தை முடிக்கவேண்டும்.

கருகூ. பூனை எலி காக்கை நாய் ஆணில் இவைகள் தின்ற மிகுதியையும் மயிர் புழு இவைகள் சம்பந்தப்பட்டவையும், துளிமண்

போட்டுக் கொள்ளாமற் சாப்பிட்டால் தர்ப்பைபோட்டுக்கொதிக்கக் கொதிக்கக் காய்ச்சினஜலத்தை சாப்பிடவேண்டும்.

க௬௦. தன்னுதம்சத்தியை விரும்புகிறவன் மேற்சொல்லப்பட்ட சாப்பிடக்கூடாத அந்நத்தை தெரிந்து சாப்பிடக்கூடாது, தெரியாமற் சாப்பிட்டால் உடளே வாந்திசெய்யவேண்டும். அல்லது வீதிப்படியாக பிராயச்சித்தத்தினால் சத்திசெய்துகொள்ள வேண்டும். வாந்திசெய்தபகூத்தில் லகுவாணபிராயச்சித்தஞ் செய்துகொள்ளலாம்.

க௬௧. அபகூய பகூணத்திற்கு இதுவரையில் பிராயச்சித்தஞ்சொல்லிமுடிந்தது. இனி பலவிதத் திருட்டிற்கு பிராயச்சித்தஞ்சொல்லுகிறேன்.

பலவிதத் திருட்டிற்குப் பிராயச்சித்தம்.

க௬௨. பிராமணன் தன்ஜாதியான்வீட்டில் அதிகமான தாடியம் அந்நம் பொருள் இவைகளை வேண்டுமென்று திருடினால் தனித்தனியே ஒருவருஷம்வரையில் அந்தத் திருட்டுக்குத்தக்கபடி பிராஜாபத்திய கிரிச்சிரவிரத மிருக்கவேண்டும்.

க௬௩. புருஷன் ஸ்திரீக்ஷேத்திரம் வீடு இவைகளையும் கிணறு தூரவு இவைகளின் ஜலத்தையும் திருடினால் தனித்தனியே சாந்திராயணவிரதஞ் செய்யவேண்டும்.

க௬௪. சொற்பயிலையுள்ளதகரம் தூராய்முதலிய பொருள்களை திருடினால் அதை உடையவனுக்குக் கொடுத்து பின்பு தனித்தனியே சாந்தபநவிரதம் இருக்கவேண்டும் எல்லாத் திருட்டுவிஷயத்திலும் பொருட்காரனுக்குப் பொருளைக் கொடுத்துத் தான் பிராயச்சித்தஞ் செய்துகொள்ளவேண்டியது.

க௬௫. பலகாரம் பாயசம் வாகநம் படுக்கை ஆசநம் புஷ்பம் பழம் கிழங்கு இவைகளி லொன்றைத்திருடினால் பஞ்சகவிபஞ் சாப்பிடுவது பிராயச்சித்தம்.

க௬௬. சுலபமான புல் வைக்கோல் விறகு மரம் அரிசி வெல்லம் வஸ்திரம் தோல் மாம்ஸம் இவற்றி லொன்றைத்திருடினால் மூன்று நாளுபவாச மிருக்கவேண்டும்.

க௬௭. மணி முத்து பவளம் செம்பு வெள்ளி இரும்பு வெண்கலம் கல்லு இவற்றிலொன்றைத் திருடினால் நொய்யரிசியைப் பன்னிரண்டுநாள் புசித்திருக்கவேண்டும். இந்தப் பிராயச்சித்தமெல்லாம் ஒ

ருக்கால் செய்தவிஷயம் அல்லது உடையவனைவிட திருடினவன் குணமுள்ளவனான யிருக்கும்விஷயம்.

௧௬௮. பஞ்ச பட்டு நூல் ஆட்டின்மயிர் இரண்டு குளம்புள்ள மாடுமுதலியவை ஒற்றைக்குளம்புள்ள குதிரைமுதலியவை பகலிசந்த நமுதலிய ஓஷதி கயறு இவற்றிலொன்றைத்திருடினால் மூன்றுநாள் பால்சாப்பிட்டிருக்கவேண்டும். (இதுவரையில் சொல்லியதில் சில உயர்ந்தசரக்காயும், சில தாழ்ந்தசரக்காயும் இருக்கின்றமையால்விலையில் சரியானவையென்று அறியவும்.)

௧௬௯. துவிஜன் திருடினபாபத்தை இந்தவிரதங்களால்போக்கவேண்டும். புணரத்தகாதவர்களை புணரத்தால் மேற்சொல்லிய விரதங்களால் பாபத்தைப்போக்கவேண்டும்.

(அகம்மியாகமநப்பிராயச்சித்தம்.)

௧௭௦. உடன்பிறந்தாள் தோழன்மனையாள் மருமகள் கந்நியாஸ்திரீ சண்டாளஸ்திரீ இவர்களுக்குள் ஒருவரிடத்தில் அடிக்கடி இரேதசைவிட்டால் குருமனையாளைப் புணர்த்தவனுக்கு சொல்லிய பிராயச்சித்தத்தைச்செய்யவேண்டும்.

௧௭௧. அத்தைமகள் பின்னோதர உடன்பிறந்தாள் தாயுடன் பிறந்தாள்மகள் அம்மான்மகள் இவர்களைப்புணர்த்தால் தனித்தனியே சாந்திராயணவிரதமிருக்கவேண்டும்.

௧௭௨. மேற்சொல்லிய அத்தைப்பெண் அம்மான்பெண்சிறிய தாயின்பெண் அல்லது பெரியதாயின்பெண் இந்தமூவர்களையும் புத்திசாலியாயிருப்பவன் விவாகஞ்செய்யக்கூடாது. செய்தால் இம்மையில்பதிதனாவான். மறுமையில் நரகத்தில்விழுவான். ஏனென்றால் அவர்கள்ஞாதி ஸ்திரீகளுக்குச் சரியானவர்களல்லவா ஆகையால் விவாகத்திற்குத்தகாதவர்கள்.

௧௭௩. மனிதன் பசுஜாதிக்ங்கலாக மற்ற மிருகஜாதியிலும் தூமையானவள் தனக்குப்பந்துவில்லாதவள் இவர்களையோரியிலும் ஜலத்திலும் இரேதசைவிட்டால் சாந்தபநகிரிச்சிரம் செய்யவேண்டும். பசு யோரியில்விட்டால் அவகீர்ணிக்குவிதித்த பிராயச்சித்தம் செய்யவேண்டியது.

௧௭௪. துவிஜன் மாடுகட்டிய பண்டிமுதலிய வாகநத்திலும் ஜலத்திலும் பகலிலும் மனைவியிடத்து மைதுநஞ்செய்தால் ௪

குறிப்பிடுவதற்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் எந்தவித உயர்வுகளும் ஏற்படவில்லை. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள்

கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன.

கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன.

கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன.

கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன.

கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன. அந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இப்பகுதியில் உயர்வுகள் கொண்டிருக்கின்றன.

ஸம்ஸர்க்கியாயசித்தம்.

கஅ0. பதினேழு ஒருவாறுத்தினைவது ஒரு சூலத்தினை ரூப்பது ஒருபடுக்கைப்படுப்பது இவையனைச் செய்தால் ஒருவருக்குத் திற்பதிதருவான். அவனுக்கு பாசஞ்செய்தித்தானும் ஒதுவித்தாலும் அவனோடு கடினவர்களுக்கு நலியாசனத்தக்கு சொல்லுகிறேன் கேளுங்கள்.

கஅ௩. எவனெவன் எந்தெந்தப் பாபியோடு மேற்சொன்னபடி சேர்வானே அவனவன் ஆந்தந்தப் பாபிக்குச் சொல்லிய விரதத்தை அவனுடன்சேர்ந்த தோஷநீங்குதற்காக தானுஞ்செய்யவேண்டும்.

கடப்பிரஹரவிதி.

கஅ௨. பதிதன் பிராயச்சித்தம் செய்யாவிடில் அவனுடைய ச பிண்டன் சோதகன் இவர்கள் அவன் தோஷத்தைக் கேட்டவுடனே நவமித்தியில் சாயுங்காலத்தில் அவனுடைய எல்லாப் பங்காளிகளுக்கும், புரோகிதனுக்கும், குருவுக்கும் முன்பாக ஊருக்குவெளியில் தருப்பணஞ் செய்யவேண்டும்.

கஅ௩. அப்போது அந்தநூதிகள் தங்கள் வேலைக்காரியைக் கொண்டு ஜலநிறைந்தவொரு பழையகடத்தை கொண்டவரச்சொல்லி அதில் அந்தப்பதிதனை ஆவாஹநஞ்செய்து பின்பு அதைப்பிணத்தை ப்போல் தென்முகமாக வுதைத்துத்தள்ளிவிட்டு பந்துக்களோடு ஒரு நாள் தீட்டிருக்கவேண்டியது.

கஅ௪. பின்பு அந்தப் பதிதனோடு உளுக்காரவும் பேசவும் கூடாது. அவனுக்கு தகப்பன்பொருளிற் பங்குகொடுக்கக்கூடாது. அவனோடுசேர்ந்து ஹவ்வியகக்ஷிபங்களை செய்யக்கூடாது. கடன்கொடுக்கவும் அவன்செய்யும் சிரார்த்தத்தில் பிராமணர்த்த மிருக்கவுங்கூடாது.

கஅ௫. அவன் ஜிபேஷ்டன் மரியாதைக்கு தக்கவனல்ல அவனுக் கெடுகூறுங் கிடையாது. அவனுக்கடுத்த சகோதரன் குணசாலியாயிருந்தால் அவனுக்கெந்தவெடுகூறாக் கொடுக்கவேண்டும்.

கஅ௬. பதிதன் விதிப்படி பிராயச்சித்தஞ் செய்துகொண்டபின்பு புண்ணியதீர்த்தத்தில் அவன்நூதிக ளனைவரும் அவனுடன் ஸ்நானஞ்செய்து ஜலநிறைந்தபுதுக்குடத்தை ஜலத்தில்போடவேண்டும்.

கஅ௭. அக்குடத்தைத் தண்ணீரிற்போட்டபின்பு அந்தப்பிராயச்சித்தஞ்செய்துகொண்டவன் தன்வீட்டிற்குவந்து தான்பிராயச்சித்தஞ் செய்துகொள்ளாததற்குமுன் இறந்துபோன பங்காளிகளுக்குத் தான்செய்யவேண்டிய தருப்பணுதி காரியங்களைச் செய்யவேண்டியது.

இனிபிவ்விதாரியம் செய்பரம் விருப்பையா வென்றும் கேட்க வேண்டியது.

௧௯௬. அவனும் அந்தப்பெரியோர்களிடத்தில் இனி நான்சத் தியமாகச் செய்யவில்லையென்று சொல்லி பசுக்களுக்கு புல்போடவே ண்டியது. அந்தப்புல்லை பசுக்கள் தின்னுப்போது பரிசுத்தமானகிட த்தில் பெரியோர்கள் அவனை தங்கள் கோஷ்ட்டியில் சேர்த்துக்கொள் ளவேண்டியது.

௧௯௭. விராத்தியனுக்கு புரோகிதஞ்செய்துவித்தாலும் தாய் தக்கை குருநீங்கலாக மற்றவர்களுக்குக் கருமஞ்செய்தாலும் அஹீ நமென்னும் அபிசாரயகஞ்செய்தாலும் மூன்றுபிராஜாபத்தியகிரிச் சிரம் செய்யவேண்டும்.

௧௯௮. சரணமடைந்தவனை சக்தியி ருந்துகாக்காவிட்டாலும் தகாதவனுக்கு வேதமோதுவித்தாலும் ஒருவருஷகாலம் கோதுமை அரிசியைப் புசித்து அந்தப்பாபத்தைப்போக்கவேண்டும்.

௧௯௯. துஷிஜாதனை தாய் குள்ளநரி பூனைமுதலிய சென்று கழுதை மானிதன் குதிலை ஒட்டகம் பன்றி இவைகள் கடித்தால் பிரா ணுபாமஞ்செய்தால் பரிசுத்தராவார்.

௨௦௦. பந்திதூஷகரானகிருடன்முதலியபந்திகள் ஒருமாதம் வரையில் இவ்விரண்டிவாளுபவாசாபிநுந்து மூன்றுகள் சாயுங்காலத் தில் புசித்து நாடோறும் வேதவைந்விதாஜெபமும் பிராயச்சித்த றோமமுஞ்செய்தால் பரிசுத்தராவார்கள்.

௨௦௧. துஷிஜன் காமகாரத்தினால் ஒட்டகம் கழுதை இவைகள் கட்டப்பட்டிருக்கிற பண்டிமுதலியவர்களுக்கிடில் எறினால் துணியில் லாமல் இருவாணமாய் ஸ்காகஞ்செய்து பிராணுபாமஞ் செய்தால்பரி சுத்தனாவான்.

௨௦௨. சௌசத்துக்குஜலமில்லாதகிடத்திலாவது ஜல மத்தி யிலாவது தேஹோபாதிபொறுக்கக்கூடாததினால் ஜலத்தையேனும், மலத்தையேனும், விஸர்ஜகம்செய்தால் ஊருக்குவெளியிலிருக்கிறகதி ஜலத்தில் கட்டினவாஸ்திரத்துடன் ஸ்காகஞ்செய்யுபகவைத்தடவிச் கொடுத்தால் பரிசுத்தனாவான்.

பிராஜாபத்தியமுதலியிருச்சிரசுகரூபங்கள்.

உகக. பிராஜாபத்தியிருச்சிரஞ்செய்கிற அவிஜனுவன் மூன்றுநாள் பகலில் ஒவ்வொருவேளை உட்பில்லாத அந்தத்தில் இருபத்தாறு கவளமும், மறு மூன்றுநாள் அப்படியே இரவில்முப்பத்திரண்டு கவளமும், மறு மூன்றுநாள் நான் யாசிக்காம விருத்தும்போதுயாராவது வறுவில்கொடுத்தானந்தில் இருபத்தாறு கவளமும் புசித்து மறு மூன்றுநாள் சுத்தபவாஸமு மிருக்கவேண்டியது. (கவளமென்பது வேழிமுட்டைப்பிரமணமுள்ளது அல்லது அவணவன்வாயில்கொள்வப்பட்டவந்ததின் அளவுள்ளது.)

உகஉ. பகலின்முத்திரம் காணம் பால் தயிர் செய் தருப்பை ஜலம் இவ்வாறையும் விதிப்படி ஒன்றுக்கட்டுவது பஞ்சகவ்வியமாம் அந்தப்பஞ்சகவ்வியத்தைதிரும் ஒதுகன்சாப்பிட்டமறுநாள் சுத்தீதாபவாஸ மிருப்பது ஸத்தபமிருச்சிரமென்று சொல்லப்படும். மேற்கொன்ன ஆறையும் தனித்தனியே ஒவ்வொருநாள் சாப்பிட்டு எழுகாள் சுத்த உபவாஸமிருப்பது மஹாசாத்தபனம்.

உக௩. அதிமிருச்சிரஞ்செய்கிற அவிஜன் மூன்றுநாள் பகலில் ஒவ்வொருகவளமும், மறு மூன்றுநாள் இரவில் ஒவ்வொருகவளமும் மறு மூன்றுநாள் யாசிக்காமல்வந்ததில் ஒவ்வொருகவளமும் மறுமூன்றுநாள் சுத்தீதாபவாஸமு மிருக்கவேண்டியது.

உக௪. தந்த மிருச்சிரஞ்செய்கிற அவிஜன் மூன்றுநாள் ஒவ்வொருவேளை ஆறுபவமுள்ள உத்தீறாகத்தையும், மறுமூன்றுநாள் மூன்றுபவமுள்ள கடுமையாஸபலையும், மின் மூன்றுநாள் ஒதுபவமுள்ள உஷ்ணமான வெய்யையும், மறுமூன்றுநாள் உஷ்ணமாக வீசுகிற காற்றையும் சாப்பிட்டிக் கொண்டு நியமத்தீதாமி ஓரிடத்தில் வசிக்கவேண்டியது. இத்தப் பன்விரண்டினாலும் ஒரேகாலம் ஸ்காந்தசெய்யவேண்டியது.

உக௫. இத்திரியங்களை யடக்கிக்கொண்டு ஜாக்கிரதையுடன் பன்னிரண்டுகள் சுத்தீதாபவாஸமிருப்பது சகல பாயத்தையும் போகுறதான பராகமிருச்சிரமென்று சொல்லப்படும்.

உக௬. பகலில் மூன்றுகாலத்திலும் ஸ்காணஞ் ணமாவாசியில் உட்பில்லாத பதிலீடுகவள அக்கம்புளாகிய இருண்ணபாசுத் பிரதமைமுதல் அத்தப் பதிலீடு

ப்படியும் இத்தகையன்களும் எக்காலத்திற்கும் வேண்டியதாயிற்றுந்தாலும் முக்கியமாக விசுவகாலத்திற்கு வேண்டியவென்பதற்காகச் சொல்லப்பட்டது.

உ.உ௩. பின்னும் விசுவகாலம் முடியாதபொழுதுமே ஸ்ரீராமன் பதிதன் இவர்களை ஒரு தீயபொருள் பிடிக்கக்கூடாது. பிடிக்கா சாத்திராயணம், யாசாத்திராயணம் நீங்கலாக மற்றைய சாத்திராயணவிசுவகாலத்தையன்களும் பிடிக்காது, இவையினை, முன்னுயர்த்தினார், ஸ்ரீராமன் ஒருசெய்ய வேண்டியது.

உ.உ௪. பாசலினும் இராமனும், பின்னும் பிடிக்கக்கூடாது அல்லது உட்காரந்துகொண்டாவது இருக்கவேண்டும், பிடிக்கக்கூடாது ஆனால் அதிக இளைப்பாயிற்றுந்தால் தகையில் பிடிக்கலாம், சுட்டி எழுந்தவிய பிடிக்கையில் பிடிக்கக்கூடாது. ஸ்ரீராமன் போகும் செய்வாமல் பாசலதண்டம் முஞ்சி இவைகளைத் தரிக்கிறவையும், ஒரு தெய்வம் பிரமாணம் இவர்களை பூசிக்கத்தக்கவரையுமிருக்கவேண்டியது.

உ.உ௫. விசுவகாலத்தின்கையில் தரிக்கலாம் காயத்திரிசயர்செய்யவேண்டும், பின்னும் பாசலத்தொன்றை வேறுதூற்றுக்கோயும் சக்திக்குத் தக்கபடி ஜபிக்கவேண்டும், ஆற்றல் வந்தபொழுதில் சொல்லிய நியமங்கள் சாத்திராயண விசுவகாலத்திற்குரியவன்று. பிராஜாபத்திய நிருச்சிரமுதலானவைகளை அதுவழிப்பவர்களும் இந்த விசுவகாலத்தை அன்பிட்டு நடத்தவேண்டியது.)

உ.உ௬. இந்த அத்திராயணத்தில் உற்பத்திதொன்பதாவது கலிலாகமுதல் சொன்னபடி. பிரகாசமான பாபஞ்செய்தவர்களை இப்போது சொல்லிய பிராயச்சித்தங்களை செய்துவிட்டுப் படிப்பது. பிடித்தி விருக்கிற பிராமணர் விதிக்கவேண்டியது. அஹிமையம் பாபஞ்செய்தவர்கள் மந்திரஜபத்தினாலும் பிராயச்சித்த வேறுபாட்களாலும் பிராயச்சித்தஞ் செய்யவேண்டியது.

உ.உ௭. பிரகாசமான பாபஞ்செய்தவன் தான்செய்த பாபத்தை அனைவருக்கும் தெரியப்படி. சொல்லுகிறார், அறிபாமல் செய்தோமென்று பச்சாதாபம் புகிறதினாலும், உக்கிரமான தவஞ்செய்வதினாலும் காயத்திரி ஜபத்தினாலும், தபம் ஜபம் செய்யக்கூடாத ஆபத்துக்காலத்தில் தாமக்கொடுக்கிறதினாலும் சத்தனுகிறார்.

உ.உ௮. பாபஞ்செய்தவன் தான்செய்த பாபத்தை எப்படியெப்படி பலபேருடன் சொல்லுகிறானோ அப்படி யப்படியே பாம்பான

பிருதுவி அந்தரிஷஷப் சுவர்க்கம் ஆகியமூன்றுலோகத்திலும் இருக்கப்பட்ட ஜங்கமஸ்தாவரங்களை ஒரிடத்திலிருந்துகொண்டே பிரத்தியஷம்மாப்ப்பார்க்கிறார்கள்.

உ௩௭. ஓனாஷதம் நோயில்லாமை பிரமவித்தை கருமானுஷ்டாநம் சுவர்க்கமுதலிய பலபலபண்ணியலோகவாஸம் இவைகளெல்லாம் தவத்தினாலேயே சிந்தியடைகின்றன. ஏனென்றால் அவைகளுக்கும் தவமே காரணமல்லவா.

உ௩௮. பிரயாசைபைக்கொடுக்கிறதானகோஜாரபலனும் கூத்திரியாதிஜாதிகளுக்கும் அந்தஜநத்திலேயே அடையவரிதானபிராமணஜநமுதலானவையும், மற்றுமடைய வரிதான தேசங்களும், தநம் தாபிய முகலானவையும், தவத்தினால் சலபமாகச் சாதிக்கப்படும் ஏனென்றால் தபோபலமானது மற்ற ஒன்றாலும் அழிக்கப்படாதல்லவா.

உ௩௯. பிரமஹந்தி செய்தவன்முதலிய பஞ்சமஹாபாதகர்களும், உபாயதர்கள்முதலிய அநிந்தியகரணம் செய்தவர்களும்நன்றாக அவுஷ்டிக்கப்பட்டிருக்கிற தவத்தினாலேயே அந்தப்பாபத்தை விட்டு நீங்குகிறார்கள்.

உ௪௦. உலகப்பிழ்ச்சி பாப்பு விளக்கணைப்பூச்சி பசுக்கள் பக்ஷிகள் விருஷமுதலியஸ்தாவரங்கள் இவைகளும் தபோபலத்தினால் சுவர்க்கத்தையடைகின்றன. (இதுபுராணத்தில் பிரசித்தமாயிருக்கிறது.)

உ௪௧. தவத்தைப்பொருளைப்போலச்சம்பாதித்துக் காப்பாற்றுகிறதினால் தபோநானென்று சொல்லப்பட்ட ருஷிகள் மந்தினாலும், வாக்நினாலும், காயத்தினாலும், ஏந்தப்பாபத்தைச் செய்தாலும் அதையெல்லாம் தவத்தினாலேயே கொளுத்திவிடுகிறார்கள்.

உ௪௨. தவத்தினால் பரிசுத்தனயிருக்கிற பிராமணன்செய்கிற யாகாதிகிரியைகளில் தேவர்கள் அவன் கொடுக்கிற ஹவிஸைபிரதிக்கிறவழித்துக்கொண்டு அவனபிஷ்டங்களை கொடுக்கிறார்கள்.

உ௪௩. லோகங்களை சிருஷ்டிக்கவல்லமையுள்ள பிரம்மாவானவர் தவத்தினாலேயே பிரபஞ்சத்தை உண்டுபண்ணினார். பின்னும் வசிஷ்டர் முதலியமகாருஷிகளும் தவத்தினாலேயே வேதத்தையும் வேதப்பொருளையும் அறிந்தார்கள்.

உருஉ. மஹாபாதகங்கள் உபபாதகங்கள் இவைகளைப்போக் கமனமுள்ளவன் அவயென்னும் ருக்கு யதுகிஞ்சுவென்னும் ருக்கு இதிமே என்னும் ஸூக்தத்தம் இவைகளை ஒருவருஷவரையில் நாடோ றும் பரிசுத்தனாய் ஒருதரம்ஜபித்தால் பரிசுத்தனாவான்.

உரு௩. மஹாபாதகர்முதலான தசாதவர்களிடத்தில் தாரம்வா ங்கினாலும், சாப்பிடத்தகாத அந்நத்தை சாப்பிட்டாலும் தரது என் னும் ருக்கை மூன்றுநாள் ஜபித்தால் சுத்தியடைவான்.

உரு௪. வெகு பாபமுள்ளவனாயி ருந்தாலும் ஒருமாதம்வரையி ல் ஓடுகிறதையில் ஸோமாரொளத்திரம் அரியம்ணம் இந்த ருக்குக்க ளைச்சொல்லி நாடோறும் ஸ்நாநஞ்செய்தால் சுத்தனாவான்.

உரு௫. மற்றுஞ் சிலபெரிதான பாபமுள்ளவன் இந்திரமென் னும் துவக்கத்தையுடைய ஏழு ருக்குக்களையும் ஆறுமாதவரையில் நாடோறும் ஜபிக்கவேண்டும். ஜலத்தில் மலமூத்திரத்தை விட்டவன் ஒருமாதவரையில் பிசுஷயெடுத்து சாப்பிட்டுக்கொண் டிருக்கவேண் டியது.

உரு௬. துவிஜன் பெரிதான பாபஞ்செய்திருந்தாலும் ஒருவரு ஷவரையில் சாகலஹோம மந்திரங்களால் ஆஜிபாஹுதிசெய்தாலும் அல்லது நம: என்னும் ருக்கை அந்த ஒருவருஷம் ஜபித்தாலும் அந் தப்பாபத்திலிருந்து நீங்குவான்.

உரு௭. மஹாபாதகஞ் செய்ததுவிஜன் ஒருவருஷவரையில் ஜி தேந்திரியனாய் பசுக்களைப் பின்தொடர்ந்து அதுசரித்து உபசரிக்க வேண்டியது. பின்னும் அப்போதுபவமான ருக்குக்களை ஜபித்துக் கொண்டு பிசுஷயெடுத்து புசிக்கவேண்டும் இந்தப் பிரகாரம் கோபூ சைசெய்தால் பரிசுத்தனாவான்.

உரு௮. மூன்றுபராக்கிருச்சிரவிரதத்தை அதுஷ்டித்து அதனா ல்பரிசுத்தனானபின்பு தபோபவரத்தில் மூன்றுதரம் வேதனம்ஹி தையை ஜபித்தால் எல்லாப்பாபத்தினின்றும் நீங்குவான்.

உரு௯. மூன்றுநாள்வரையில் சுத்தோபவாசமிருந்து பரிசுத்த னாய் அந்தநாள்தோறும் திரிகாலத்திலும் அகமருஷண ருக்கைமூன் றுதரம் ஜபித்து ஸ்நாநஞ்செய்தால் எல்லாப்பாபத்தினின்றும் நீங்கு வான் இந்தப்பிராயச்சித்தங்களெல்லாம் பாபங்களின் உயர்வுதாழ்வு

பாயர்செய்த வறுடைவாய்த்தி இளைக்கி யேறித் தாய்பார்ந்து விதிக்கத்தக்கவைகள்.

உக௭. எப்படியானால் அகலவேதயாய்வனது எல்லையாகக்களுக்கும் அடியாயிற் றவாய்ப்பின்வாய்ப்பெய்திதாய்ப்பு இறுக்கிறதோ அடியாயே அதாவதுவை அறநீர் எல்லையாகவையுப் பாய்க்கிறதினால் முக்குடுவெல்லாம் கிட்டுவதாய்ப்புநின்றது.

உக௮. புவியை மூலகலியிற் றுந்து வேதத்தை அழித்தபுறும் ஹாய்தயிழைவன தாய்வன கத்ததை அகலவேதயாய்ப்புநீருவேதத்தை பொருளுடன் தயித்தது எல்லையாகவையுந் து ஒருபாயமும்கேராதது.

உக௯. பின் றும் துர்சார் ஹிதை வையாவது வதுவாய் ஹிதை வையாவது வையவேதையாகவையு வாய் ஹிதைவையாவது அதின் பொருளைக் கருதிக்கொண்டி றுந்துதாய்ப்புநீர் தாய் எல்லையாகவதி ல் பின் றும் கீங்குவான்.

உக௧௦. எப்படியானால் ஒரு பின்பின்பின் லில் ஒருவாய் றுந்தாய்ப்பு வையப்போட்டால் அதுதாய் வையவதுபோதுபோது அடியாயே வாகலமானகெட்ட நடத்தையும் போற்றிவல்லும் வசைநைத்தையுடைய வேதத்திருவிருத்தை அறிந்தவன் அடைந்தால் தாய்வேதத்துப் போகும்.

உக௧௧. முக்குவேதம்கீதிரம் வதுவாய் வேதம்கீதிரம் வாய்வேதம்கீதிரம் மற்றுப்பலபல ம்கீதிரம்சீராயணங்கள் இளைகள் எல்லாம் கூடியதற்கு வேதத்திருவிருத்தி தல்லுபெயர் இறுத்த வேதத்திருவிருத்தை எவன் அறிந்திருக்கிறானே அவன் வேதத்தைக்கீதிரம் அறிந்தவனுக்க்சொல்லப்படுகிறான்.

உக௧௨. எல்லாவேதயாய்நின்ற ஆதிரில் சொல்லத்தக்கதாயும் முன்று எழுத்துள்ளதாயும் இறுக்கிற பிரணவத்தையும் ஒருவேதத்திருவிருத்தென்று சொல்லுந்ருங்கள் யாதொரு பிரணவத்தில் முன்றுவேதமும் அடங்கியிருக்கின்றனவேயாதொரு பிரணவம்கீதிரமானது ரகசியமாய் இயிக்கத்தக்ககீதிர அந்தப்பிரணவத்தைப்பொருளுடன் சுரத்தோடு அறிந்தவன் எல்லாவேதத்தையும் அறிந்தவனாகிறான்.

பதினொராவதத்தியாயம்-முற்றிற்ற

ஆ. அத்தியாயம்-கக-க்குகவேகம்-உ௧௧௮.

எ. ஒருவன் பொதுவான அநியாயம் அபகரித்தல் யாதொரு நியமன்றி ஹிர்ஸைபோல்தன் நிறத்தினையாவப் புலந்தல் இப்படி யானும் சரீரத்தின் அகப்பகுதியாகத்தந்தலெனது அதன் உயர்தரமாகும் ஆக கருமாம்பல் பத்தலியுதாயம்.

அ. மருதியைச் சொல்லப்பட்ட புண்ணியமாய் பாலுடையபலனை இப்பிறப்பினவனு மறுபிறப்பினவனு மருதியைச் சொல்லுமாபித்திறன். இப்படியே வாய்க்கொண்டு சொல்லப்பட்ட புண்ணியமாய் பாலுடைய பலனை வாங்கினதும் கையத்தினையென்பப்பட்ட புண்ணியமாய் பாலுடைய பலனை கையத்தினதும் அதுபலன் ஆகும்.

கருமபலன்.

க. மனிதன் பெருமபலனும் திருத்தினால் அகப்பகுதிததைச் செய்தால் ஸ்தலவா துக்கத்தை அடைந்தான் வாங்கினால் பெருமபலனும் அகப்பகுதிததைச் செய்தால் பலன் அல்லது திருப்பாப்பித்தல்களின் மருதியைப் பெருமபலனும் அகப்பகுதிததைச் செய்தால் கண்டாவன் முதலிய ஹீலஜாதியில் நிறங்கொள்.

இ. எவன் மனம் வாங்கி கையம் இப்படிச் செய்தும் அகப்பகுதி நங்களைச் சொல்லவெட்டாயல் தண்டித்து தன்புத்தியில் அடங்குத்திறு னே அவன்தான் திரிதண்டிதயன்று சொல்லப்பட்டபலனை அல்லது வெளியில் * திரிதண்டிததை திரிதிரிதனைப்படுத்தாய் திரிதண்டி யென்று சொல்லப்பட்டபாட்டான். (ஆதலால் வெளியில் திரிபுத்துப்பேல உள்நூல் திரிதண்டி தந்தலென்றி பென்றாதுத்து)

கக. மேற்சொல்லியபடி திரிகரணங்கோவுல் தண்டித்து தானும் ஸர்வபிரானிக விடத்திலும் காமக்குரோதங்களை வையாமலிருந்தால் மோசஷித்தியை யடைவான்.

ஆத்தாமகவருபம்.

கஉ. சரீரமானது பஞ்சமஹாபூதங்களுடைய தன்மாத் திரைகளால் ஏற்பட்டிருப்பதால் அதை பூதாத்துமாவென்று சொல்லுகிறார்கள். அந்தப்பூதாத்துமாவைக்கொண்டு கபாகபாகுமங்களை உடத்திவைக்கிறவனை ஜீவாத்துமாவென்று சொல்லுகிறார்கள்.

* திரிதண்டமென்பது ஸந்தியாகிகையில் திரிகந்தமுக்கொல்.

ம.௮. அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
சரீரத்தார்து அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
என்றும் அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
த்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா

ம.௯. ஒருபத்திரம் அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
யுள் செத்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
மேய்க்கினவா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
யாதலாகலோ அந்தந்தீசன்மாதா

ம.௧௦. அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
வன்மையின்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
யோயைக்கொள்

ம.௧௧. இத்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
இன்னும் அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
னே தன்னுடைய அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
த்து அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
யது.

முத்துப்பாட்டு

ம.௧௨. வந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
கொன்று அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
லேயே அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
ன்றது.

ம.௧௩. இத்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
னது அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
நப்படுத்திக்கொள்ளுந்தது.

ம.௧௪. ஒருபத்திரம் அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
ன்செய்கை இத்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
லேயுங்கள் ராஜேயு அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
கும் விகலாஸம் அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
சுலோபம் இத்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா அந்தந்தீசன்மாதா
பிராணிகளுடைய பாஞ்சுபூதிக சரீரத்தை வியாபித்திருக்கின்றன.

கருமங்கள் வந்தமையால் கரியதனைத் திரைகளால் மூடிக் கொடுக்க
மத்தியம அதுமாதிரியேயும் அழகுபடாமல் கட்டிவைக்க

106. மேல் இத்திரைகள் காரணிகளால் மூடிக் கொடுக்க
வதாலும் அடுத்திரைகளின் கீழ்க்கொடுத்த திரைகளின் கீழ்க்கொடுக்க
மத்தை அதுமாதிரியேயும் அழகுபடாமல் கட்டிவைக்க
மான வர்வாரகதினோடையெடுத்துவைக்கின்றான்.

நுதிநிதியம் பற்றியும்.

107. இத்தகையவைகள் வந்திசைந்துவராமல் மத்தியம்
க்தப்பிறப்பை நிரம்பாதவைகளைத் திரைகளால் மூடிக் கொடுக்க

108. பிராமணத்திசைந்துவராமல் மத்தியம் மூடிக் கொடுக்க
மாயிரம் மறவம் வரையில் திரைகளைக் கொடுக்கிற அமைதித்
மேற்சொல்லப் பெறிற அமைதிமேல் மூடிக் கொடுக்கின்றான்.

109. நாய் பன்றி அழகுபடாமல் மத்தியம் மூடிக் கொடுக்க
யாடு சிங்கமுதலிய பிசுவும் பன்றி சிங்கமும் மத்தியம் மூடிக் கொடுக்க
கங்களை பிராமணத்திசைந்துவராமல் மூடிக் கொடுக்க

110. புழு உணவற்றித்க்கி விளக்கிவைத்துக்கொடுக்க
ஞ்செய்தி மூலி புலிவாகளும் மூலி உணவற்றித்க்கி விளக்கிவைத்துக்கொடுக்க
ஜகங்களை கார்பாகள்திரைகளை மூடிக் கொடுக்கின்றான்.

111. நூல் மூத்திரைகள் மத்தியம் மூடிக் கொடுக்க
சரிக்கிற திரைகளுக்கெந்தெந்தும் பிராமணிகள் வந்தமையால் மூடிக் கொடுக்க
கள் இத்தகையவைகளை ஆழியின்மேல் மூடிக் கொடுக்கின்றான்.

112. புல்லுபுதர் கொடி மாரவம் மத்தியம் மூடிக் கொடுக்க
வை கொடியாகியிருக்கிற புல்லுபுதர்வை மூடிக் கொடுக்கின்றான்
களை அகேகம்மீசை மூடிக் கொடுக்கின்றான்.

113. பிராமணியின்மை செய்கிறவர்கள் புலிவாகம் மத்தியம்
சாப்பிடத்தகாததைச் சாப்பிடுகிறவன் புழு வாகம் மூடிக் கொடுக்க
கம் நீக்கலாக மத்தியம் மூடிக் கொடுக்கின்றான் மூடிக் கொடுக்கின்றான்
பிராமணிகளும் மத்தியம் மூடிக் கொடுக்கின்றான் மூடிக் கொடுக்கின்றான்
வர்கள் பிராமணமாய்ப்பிறக்கின்றார்கள்.

ஹத்துக்காகவைத்திருந்த நித்தம்தவகதநிஷ்டைவான் சாபதயமலியா
யும், பண்டமுதலிய ஹஹத்துத்ததிஷ்டைவான் ஹஹத்துத்ததிஷ்டை
றபகஜாதிகளைத்திருஷ்டைவான் சிவன்வாய்வாய்விற்றவர்களுள்.

௩௮. அந்நியனுடைவாயிவ தினம் பிவாதுவாய்விற்றவர்களுள்
ம் அஸவாய்வகத்திஷ்டைவான் சிவன்வாய்வாய்விற்றவர்களுள்
ஹஹத்துத்ததிஷ்டைவான் ஹஹத்துத்ததிஷ்டைவான் ஹஹத்துத்ததிஷ்டை
றுதில் சந்தேகமிக்க.

௩௯. ஹஹத்துத்ததிஷ்டைவான் சிவன்வாய்வாய்விற்றவர்களுள்
ஹஹத்துத்ததிஷ்டைவான் சிவன்வாய்வாய்விற்றவர்களுள் ஹஹத்துத்ததிஷ்டை
றத்து அந்நியனுடைவாய்விற்றவர்கள்.

சிவத்தியாசபத்தியம்.

௪௦. சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
தகாலத்தினம் தகாலத்தினம் தகாலத்தினம் தகாலத்தினம் தகாலத்தினம்
ற்சொல்லுநிஷ்டைவான் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
தங்கள் சந்தேகமிக்கவாய்விற்றவர்கள்.

௪௧. தந்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
ய்ப்பைசாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
மம்சிரஷ்டைவான் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
கடபூதமென்பது சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்

௪௨. சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
* மைத்திராசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
றான் அன்விதகுத்திரனில்பிவீணத்தின் ஹஹத்துத்ததிஷ்டைவான் சிவத்தியாசபத்தியம்
பிறக்கிறான்.

௪௩. சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
டி சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
வர்களுக்கு அந்தவிஷயங்களில் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
கிறார்கள்.

*. கடபூதமென்பது சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
நருடத்துநீரைச்சாப்பிடுகிறது.

* மைத்திராசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்
ஹஹத்துத்ததிஷ்டைவான் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம் சிவத்தியாசபத்தியம்

மோகையாசாயி.

அக. உயிரிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையாகவு
தன்வொருவாடவன் அயிரிசைப்பொயிரிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
பத்தியொருகையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
வது இத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
ஒருபொயிரிசையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
சிகரமுடைவொருவது இவ்வொருவொருபொயிரிசையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
கங்கள்.

அச. புருவின் நுழித்தலிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
கருமங்களுக்கும் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
று ஆகையொருவதால் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ

அரு. ஸவலமான கருமங்களுக்கும் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
னுவொருபொயிரிசையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
லாவித்தைகளுக்கும் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
சொழுண்டாகிறது.

அச. ஆதலால் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
தத்தலால் தத்தலையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
யாதொருபொயிரிசையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
னும் எப்பொயிரிசையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ

அச. அந்த ஆத்தொகையொருகையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
கருமங்களுக்கும் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
றண (அதாவது அதற்கு அங்கொருபொயிரிசையிற் கொல்கின்றனென்றிசைத்தொ)

கருமவிபாகம்.

அ.அ. வேதத்திற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
ம் நிகிருத்தமென்றும் இருவகையிற் கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
ல் ஸுவர்க்காதி கொல்கின்றனென்றிசைத்தொகையிற் கொல்கின்றனென்றிசைத்தொ
மத்தை யறுஷ்டிப்பது பிரசிருத்தமாகும் ஸவலான ஸம்பந்தத்தை
நீக்கி பிரமகாண்டத்தினால் மோஷ்டிஹைதுவான ஆதலால் விசாரம்பண்
ணுவது நிகிருத்தமாகும்.

அச. அந்தப்பிரசிருத்த கருமமானது இம்மைசில்வருஷமு
தலிய சுகமுண்டாவதற்காகவும் மறுமையில் தேவாதிசீரவ்வருஷமு

கள் யாடுதான் துண்டோ அல்லாது நான் துண்டாயினாள் என்று வாய்
 ல்லாதவராய் வண்ணமுன் அல்லாது நான் துண்டாயினாள் என்று
 பிரதயபுரி நுதலானாள் என்று சொல்லுகின்றார் அன்று என்று

௯௬. வேதத்தினால் வேதனைகளை அறியும்படியான அருள்
 வாய்மையாகிய அறிவியல் அல்லாதவர்களை வேதனைகளை அ
 ன்றுவோர் அறியின்றார்கள் என்று சொல்லுகின்றார் அன்று என்று
 பரிந்துப்பட்டபடியான அறியாதவர்களை வேதனைகளை அறியின்றார்
 லேயாவென்றான் அல்லாதவர்களை வேதனைகளை அறியின்றார்
 அனைவர்களைத் தவிரியவர்களை அறியின்றார்

௯௭. பிராயணம்புறநாடு அல்லாதவர்களை அறியின்றார் அன்று
 வேதனைகள் அல்லது பிராயணம்புறநாடு அல்லாதவர்களை அறியின்றார்
 ல்லப்பட்ட இவைகளில்லாத வேதனைகளை அறியின்றார் அன்று
 ன். வேறுவாய் சொல்லுகின்றவர்களை அறியின்றார் அன்று
 நறும் கடந்திரும் வேதனைகளேயேயாவதாய் அறியின்றார்

௯௮. சங்கம் வாய்க்குறும் இரகசயகதைய அறிவ இரகச
 யவிரகய கங்கையுள் வேதனைகளை அறிதற்குக்கிற வாய்க்குறும்
 ச் சொல்கிறவர்களுக்கு இல்லாது அறியின்றார் அன்று அனைவர்ப
 ிம் அந்தவிரகயசிரகசயகதைய அறிதற்குக்கிற வாய்க்குறும்
 வேதத்தினால் அறியின்றார் அறியின்றார்

௯௯. ஆயதிரான வேதநாஸ்திரகயவது அனைவர்களை அறிய
 மான வகலபூகங்களையாய் அறியின்றார் அன்று அனைவர்களை அறிய
 தால் விதியாய் அறியின்றார் அன்று வேதநாஸ்திரகயவது அறியின்றார்
 து அவளிடத்திலிருந்து வந்தபுறண்புறந்து அறியின்றார் அனைவரண்
 டாகிறது அதனால் பிரயணபுற மண்டலி கயாய்க்குறும். அதனால்
 இரக வேதநாஸ்திரகய அந்த வேதநாஸ்திரகயில் அறிதற்குக்க
 தில் அறிதாரமுள்ளவனுக்கு கற்பலகை அனைவரையேண்டி ய விவதத்தி
 ல் மேலான வாதனைபென்று எண்ணுகின்றார்

௧௦௦. வேதநாஸ்திரகய வேதநாஸ்திரகய பிரயணபுறநாடு அ
 கண்ட மண்டலிநாஸ்திரகய இவைகளுக்குக்கொள்ளும் வேதநாஸ்திரகயி
 ன்தவனே தக்கவனுயான்.

௧௦௧. நன்றாக விருத்தியடைந்திருக்கிற அறிவியலானது அப்ப
 ி தனைகுறிக்கிற பக்கைமரங்களை யும் தழிக்கிறதோ அப்படி

௧௩௮. மேலும் திரிபரணமுள்ளவர்களாயும் தருமத்திற்குப் பிராமணர்களே வேறப்பெறாது பரிபாதவர்களாயும் இன்னபாபத்திற்று இன்னமாய்க்கித்தமென்று அறிபத்தக்க ஞானயில்லாதவர்களாயும் இவர்களை வந்தப்பாபத்தைக்குறித்து ஒருபிராயச்சித்தத்தை வந்தியுள்ளவர்களை அந்தப்பாபமானது நூறுபங்கு அதிகமாக விருத்திபடைத்து அந்தப்பிராயச்சித்தம் விதித்தவர்களை அடையும்.

௧௩௯. இதுவகாலில் வங்களுக்கு மோஷாநாகமான தருமங்கள் சொல்லப்பட்டன இதைப் பிராமணம் அதுஷ்டிக்கிற பிராமணன் முதலானவர்கள் கவர்க்கமோஷாநாயானந்ததியையடைகின்றார்கள்.

௧௪௦. வந்தியுண்ணிய பரிபூரணராயும் தோஜோருபமாயுமிருக்கிறபாபப்பிரயாபதியானவர் தருமத்தைக்கோட்க மனமுள்ள எல்லா சர்க்கிப்பர்களுக்கு இக்கமூண்டாக வேண்டுமென்னும் திருவுள்ளத்தினால் மிகவும் சநாநியமான தருபகூஷாமத்தை எனக்குபதே தீதார்.

பிருகுவாக்கியம்.

தத்துவோபதேசம்.

௧௪௧. கண்ணுக்குத் தெரிநிறதாயும் தெரியாததாயுமிருக்கிற எல்லாப் பதார்த்தமும் பரமாத்மாவினிடத்தில் வாசஞ்செய்கிறதாய் போகதிவாகத்தால்பாத்தது வேறிடத்தில் மகம்வைக்காமல் பிரமவாஷாத்மாரம் செய்கிறவன் அதர்மத்தில் மனதைவைக்கமாட்டான் எனென்றால் எல்லாம் பிரமகவருபமென்று அறிந்திருக்கையால் அவனுக்குச் சத்துருமித்திரா னில்லாததால் இராகத்துவேஷங்களே நேரிடாதல்லவா.

௧௪௨. இந்திராதிதேவர்களானவரும் பரமாத்ம சவருபாள் தான் வாலஜாத்மம் பரமாத்மாவிடத்திற்குள் நிலைபெற்றிருக்கின்றன பின்னும் அந்தப் பரமாத்மாவே இந்தப் பிராணிகளுக்கு கருபாசம்பந்தத்தை யுன்பெண்ணுகிறார்.

அத்தியாத்தும தியாநயோகம்.

௧௪௩. தன்னுடைய தேஹத்திலிருக்கிற ஆகாச தன்மத்திரையை மஹாகாசத்திலும் சேஷ்டாஸ்பரிசு ரூபமாயிருக்கிற தேஹவாயுவை மஹாவாயுவிடத்திலும் மேலானதேஜைவை அக்கிரி சூரியரிடத்திலும் இரத்தருபமான ஜலதன்மத்திரையை மஹாஜலத்திலும்பிருத்துவிதன்மத்திரையை மஹா சூதிவிடத்திலும்.

௧௨௪. மனதை சத்திரவிடத்திலும் சிராத்திரத்தை நிகரணி
லும் பாநேந்திரியத்தை கிண்டிவிடத்திலும் மனத்தை நிகரணித்தி
லும் வாக்கை அக்கிவிடத்திலும் ஆரணத்திரியத்தை நிகரணித்தி
லும் உபஸ்தேத்திரியத்தை சிராவிடத்திலும் கவித்து ஸ்திரியத்தை
அடைந்ததாகத் தியானித்து.

௧௨௨. இன்பு இம்மாதிரி உதம்பரியத்தமான சேவை சேதம்
களை ஆளுகையெய்த ஆளுகையாயும் அணுகுரு அணுகாயும்
த்தமான தங்கம்பியாந்த சிறமுன்னவராயும் சோயாக நிகரணிப்பா
ல கண்முதலிய சிறித்திரிய கியாபாரமொழித்து தெளித்திருக்கிற
நதினால் சிராவிடத்தை தக்கவராயும் புருவியத்தானாயும் இருந்த பர
மாத்மாவை தியானிக்கியென்பது.

௧௨௩. இந்தப் பரமாத்மாவை வெல்லுதலுடடாயும் செய்கி
ன்ற பெரியோர்கள் அக்கியிலிய ரூபமாயும் மத்தியிலிய பெரியோர்க
ள் சிராபதி கியரூபமாயும் சிவனும்பெரிய பெரியோர்கள் இத்திராவை
ரூபமாயும் வேறு சிவபெரியோர்கள் சிராவிடத்தை வெல்லுதலுடடாயும்
லபெரியோர்கள் சிறப்பித்தபத்தான ஆகத்தங்கரூபமுள்ள பரபரி
ரம்மமாயும் அறிந்த உபவியிடுதலும் (இந்த உபவையிடுதல்களை
சுருதிகளில் கிரியாகக்கொண்டாம்.)

௧௨௪. இந்தப் பரமாத்மாவை வெல்லுதலுடடாயும் சிராவிடத்தையும்
சகர்மத்தில் கியாபரிக்கையெய்த ஸ்திரியத்திலும் செய்கிறுத்திர கி
மாறுகுணமாகப் சிறப்பது எனவது இறப்பது இவைகளை வெல்லு
த்தை யடைதிறப்பித்தலும் பங்குசகித்தமேயுடடாயும் செய்கிறுத்திர.

௧௨௫. இந்தப்பிரகாரம் எனத் தமமனதினால் கியாத்திரிய
மியான பரமாத்மாவைத் தியானிக்கிறுது ஆயும் கியாத்திரிய
டைய சகியத்தையடைத்த பரமாத்மாவை வெல்லுதலுடடாயும் செய்கிறுத்திர.

௧௨௬. இதனைவெய்த சிறுஞ்சுவாருகியினும் கண்முதல்கொள்
லி முடிக்கப்பட்டிருக்கிற தனான சிராத்திரத்தை சிராத்திரத்துடன் பங்குசிற
துவிடும் எப்போதும் கியாவிடுதலும் முன்னகனுசிறுத்த பரமமயில்
தான்கொரிய கவித்திரியத்திரி சித்திரியும் அடைகிறுது.

எனவம் ஸ்திரியத்தையும் வெல்லுதலுடடாயும் செய்கிறுத்திர.
அதற்கெனவே உபவையிடுதலும் உபவையிடுதலும்.
மதுரைம்மாசத்திரம் சிராத்திரம்
முதலிய பெருமை.

இதில் அக்குணத்தால் சிராவிடத்தை வெல்லுதலுடடாயும் செய்கிறுத்திர
கிண்டிவிடத்தை வெல்லுதலுடடாயும் செய்கிறுத்திர.
குருதிக்கிண.